

॥ श्रीसिद्धान्तशिखामणिः ॥

शिवयोगिशिवाचार्यविरचितः

॥ प्रथमः परिच्छेदः ॥

श्रीनाथः सोममूर्तिर्जयति परशिवस्यम्बकस्ताररूपः

स्वच्छश्रीब्रह्मरन्ध्रस्थितसितजलप्रोद्यद-

भत्रिकोणे ।

इच्छाज्ञानक्रियारव्ये त्रिविधलिपिमये हक्षलाणांशुपाश्वे

कृत्स्नाणौन्मुख्यविन्दौ चिदचिदुदयकृद्विक्रयाङ्घ्रिद्वयाढ्यः ॥

பரிசுத்தமான பிரஹ்மரந்திரத்திலுள்ள சுத்தமான ஜலத்தில் தோன்றியதும், இச்சை, ஞானம், கிரியையாக விளங்கும் ஹ, கூட, ல எனும் மூன்றெழுத்துக்களும் கொண்டதுமான தாமரையிதழ் வடிவான முக்கோணத்தில் பிரகாசிப்பவரும், அனைத்து அக்ஷரங்களும் தோன்றுவதற்கு ஏதுவாய் விளங்குவதுமான பிந்துவில் [பிரகாசிப்பவரும்] சித், அசித் ஆகிய பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பவரும், ஞானம் கிரியை என்னும் இரு சரணங்களைக் கொண்டவரும், திரியம்பகரும், பிரணவவடிவாகத் திகழ்பவரும் ஸ்ரீநாதரும் ஸோமமூர்த்தியாக விளங்குபவருமான பரசிவனுக்கு வெற்றியுண்டாகுக!

अनेकविधसिद्धान्तशिखामणिमनामयम् ।

श्रीवीरशैवसिद्धान्तमेकोत्तरशतस्थलम् ॥

रेणुकागस्त्यसंवादं निगमागमविश्रुतम् ।

प्रदीपयति गुप्तार्थमुद्धृत्य शिवयोगिराट् ॥

பல் வகைப்பட்ட சித்தாந்தங்களுக்குள்ளும் தலைசிறந்த சூடாமணியாகத் திகழ்வதும், குற்றமற்றதும், ஸ்ரீவீரசைவசித்தாந்தமானதும், நூற்றியோரு ஸ்தலங்களைப் பற்றி விளக்குவதும், ரேணுகசித்தருக்கும் அகஸ்தியமுனிவருக்குமிடையே நடந்த சம்பாஷணையாக

இருப்பதும், வேதம் மற்றும் ஆகமங்களில் போற்றப்படுவதுமான சித்தாந்தசிகாமணியென்னும் நூலின் உட்பொருள்களைச் சிவயோகிகளுள் தலைசிறந்த சிவயோகிராட எடுத்துரைத்து விளக்குகிறார்.

சித்தாந்தசிகாமணி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

மொழிபெயர்த்தருளியது

வநாயக வணக்கம்

மனவ னததிண மதமெஹுய யானையைச்
சினவ நியகுற திகழிள வெணமதி
புணறு தற்கட புராரய ளத்தரு
ணனைக ஷடகள் நாகிள வேழமே.

சிவபெருமானருளிய ஆனைமுகக்கடவளே மனத்தில் தோன்றும் மதயானையை அழிக்கவல்லவர்.

त्रैलोक्यसम्पदालेख्यसमुल्लेखनभित्तये ।

सच्चिदानन्दरूपाय शिवाय ब्रह्मणे नमः ॥ १॥

செழிப்பான மூவுலகங்களெனும் சித்திரத்தை வரைவதற்கான சுவர் போல விளங்குவரும், ஸச்சிதானந்த வடிவானவருமான சிவமெனும் பரப்பிரம்மத்திற்கு வணக்கம்.

ब्रह्मेति व्यपदेशस्य विषयं यं प्रचक्षते ।

वेदान्तिनो जगन्मूलं तं नमामि परं शिवम् ॥ २॥

வேதாந்திகள் எவரை பிரம்மம் என்று அழைக்கிறார்களோ, உலகங்களுக்கெல்லாம் ஆணிவேராகத் திகழும் அப்பரமசிவனை வணங்குகிறேன்.

यस्योर्मिबुद्बुदाभासः षट्त्रिंशत्तत्त्वसञ्चयः ।
निर्मलं शिवनामानं तं वन्दे चिन्महोदधिम् ॥ ३ ॥

எந்தச் சின்மயக்கடலின் அலைகளிலிருந்து முப்பத்தாறு
தத்துவங்களும் நீர்க்குமிழி போல் தோன்றுகின்றனவோ
நிர்மலமான அந்த சிவபரம்பொருளை வணங்குகிறேன்.

यद्भासा भासते विश्वं यत्सुखेनानुमोदते ।
नमस्तस्मै गुणातीतविभावाय परात्मने ॥ ४ ॥

எவருடைய பிரகாசத்தினால் இவ்வுலகங்கள் மிளர்கின்றனவோ,
எவருடைய ஆனந்தத்தினால் உலகங்கள் மகிழ்கின்றனவோ
முக்குணங்களையும் கடந்து விளங்கும் அந்தப் பரம்பொருளுக்கு
எனது வணக்கங்கள்.

सदाशिवमुखाशेषतत्त्वोन्मेषविधायिने ।
निष्कलङ्कस्वभावाय नमः शान्ताय शम्भवे ॥ ५ ॥

ஸதாசிவப் பெருமானுடைய திருமுகத்தாமரை வாயிலாக
அனைத்துத் தத்துவங்களையும் தோற்றுவித்தவரும், எவ்விதக்
களங்கமுமற்று விளங்குபவருமான சிவபெருமானுக்கு எனது
வணக்கங்கள்.

स्वेच्छाविग्रहयुक्ताय स्वेच्छावर्तनवर्तिने ।
स्वेच्छाकृतत्रिलोकாய नमः साम्बाय शम्भवे ॥ ६ ॥

தனது இச்சைக்கேற்ற உருவம் கொள்பவரும், தனது
இச்சைக்கேற்ப உலகங்களை இயக்குபவரும், தன்னிச்சையாக
மூவுலகங்களையும் தோற்றுவிப்பவருமான அம்மையப்பருக்கு
வணக்கங்கள்.

यत्र विश्राम्यतीशत्वं स्वाभाविकमनुत्तमम् ।
नमस्तस्मै महेशाय महादेवाय शूलिने ॥ ७ ॥

பரசிவ வணக்கம்

உலகமெனும் மோவாயங்க டிகழ்த்துமொரு படமாகி யொளக
 ளெல்லா
 மிலகுபர வொளயாகிச் சச்சிதா நந்தமா யேக மாகிப
 பலகலைகள் பரப்பரமய பரசிவமா லிங்கமெனப் பகரா நிறை
 திலகநுத லுமைகணவன் றிருவடித்தா மரைவணக்கஞ் செயது
 வாழ்வாய்.

இப்பரந்த உலகமெனும் ஓவியத்தை வரைவதற்கான ஒரு
 துணிபோல் திகழ்பவரும், சச்சிதானந்த வடிவினரும்,
 எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஓளியாக விளங்குபவரும்,
 பரப்பிரம்மமான சிவபெருமானது திருவடிகளை வணங்குவோம்.

यामाहुः सर्वलोकानां प्रकृतिं शास्त्रपारगाः ।

तां धर्मचारिणीं शम्भोः प्रणमामि परां शिवाम् ॥ ८॥

கற்றோர்கள் எந்த சக்தியை உலகங்கள் தோன்றுவதற்கான
 மூலப்பொருளாகக் கருதுகின்றனரோ, சிவபெருமானின்
 இல்லத்துணைவியான அந்த சக்திக்கு வணக்கங்கள்.

यया महेश्वरः शम्भुर्नामरूपादिसंयुतः ।

तस्यै मायास्वरूपायै नमः परमशक्तये ॥ ९॥

எந்த சக்தியின் வாயிலாகச் சிவபெருமான் பல
 உருவங்களையும், பெயர்களையும் அடைகிறாரோ மாயா வடிவான
 அந்தப் பரமசக்திக்கு எனது வணக்கங்கள்.

शिवाद्यादिसमुत्पन्नशान्त्यतीतपरोत्तराम् ।

मातरं तां समस्तानां वन्दे शिवकरीं शिवाम् ॥ १०॥

சாந்தியதீதம் முதலான பரதத்துவங்கள் எந்த சிவசக்தியின்
 வாயிலாகத் தோன்றுகின்றனவோ அச்சக்தியை
 வணங்குகிறேன்.

इच्छाज्ञानादिरूपेण या शम्भोर्विश्वभाविनी ।
वन्दे तां परमानन्दप्रबोधलहरीं शिवाम् ॥ ११ ॥

எந்த சிவபெருமானுக்கு இச்சா சக்தியாகவும்,
ஞானசக்தியாகவும் விளங்கி உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கிறாளோ ஆனந்தக் கடலாகத் திகழும் அந்த
சக்தியை வணங்குகிறேன்.

अमृतार्थं प्रपन्नानां या सुविद्याप्रदायिनी ।
अहर्निशमहं वन्दे तामीशानमनोरमाम् ॥ १२ ॥

அழிவற்ற அமிர்த்தன்மையை அடைய விரும்புவோருக்கு
உயர்ந்த ஞானத்தை அருளும் அந்த சக்தியை இடையறாது
வணங்குகிறேன்.

பராசக்தி வணக்கம்

மாயையெல்லு மணலகொடுல கெல்லுஞ்சிறி லிழைத்தாடும்
வளமையாளை
மூயமல வாருளாககுஞ் செழுஞ்சுடரை யுயர்களெல்லா
முனைமறை
தாயையொரு பரசிவனைப் பெயராககுஞ் சமவாய சத்தி
தனைத
தூயவறி வானந்த வடிவாளை மலைமகளைத் தொழுதல்
செய்வாய்.

மாயையெனும் மணலால் உலகமெனும் சிறிய வீட்டைக் கட்டி
வினையாடும் இளம் பெண்ணாகத் திகழ்பவளும், மூலமலமெனும்
இருளை நீக்கும் பரஞ்சுடரானவளும், அனைத்து உயிர்களையும்
ஈன்ற ஒப்பற்ற அன்னையானவளும், சிவபெருமானை விட்டகலாத
சக்தியுமான மலைமகளைத் தொழுவோம்.

வசவதேவ வணக்கம்

எண்ணக்கழந்த வண்டமெல்லாய வலயபுராந்த தெனவுமைமா
 னன்ற வேழந்,
 தண்ணக்கழந்த நயூங்கொன்றைச் சடையொருவரை றனைச்
 சூழந்த தகைமை போல்,
 மண்ணக்கழந்த சிவசரணர தமையெல்லாந் தொழுந்தகைமை
 வாய்ப்ப வெங்க,
 ஞண்ணக்கழந்த வசவனெலுய பெயருடையோ
 றனைவணங்கி யுவகை சுவவாய.

சிவபெருமான் ஒருவரை மட்டும் வலம் வந்து
 அனைத்துலகங்களையும் வலம் வந்த பேற்றை விநாயகப்
 பெருமான் அடைந்தது போல், அனைத்து சிவசரணர்களையும்
 வணங்கிய பேற்றை தன்னை வணங்குவோர்க்கு நல்கும்
 பஸ்வபெருமானை வணங்குவோம்.

कश्चिदाचारसिद्धानामग्रणीः शिवयोगिनाम् ।

शिवयोगीति विख्यातः शिवज्ञानमहोदधिः ॥ १३ ॥

शिवभक्तिसुधासिन्धुजृम्भणामलचन्द्रिका ।

भारती यस्य विदधे प्रायः कुवलयोत्सवम् ॥ १४ ॥

சைவாசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுகும் சித்தர்களின்
 வமிசத்தில் சிவஞானக் கடலாகச் சிவயோகி என்று புகழ்பெற்ற
 ஒருவர் தோன்றினார்; சிவபக்தியாகிய அமிர்தத்தைப் பொழியும்
 சந்திரனைப் போல் அவருடைய சொற்கள் உலக மக்களை
 ஆனந்தத்தில் ஆழ்த்திவந்தன.

तस्य वंशे समुत्पन्नो मुक्तामणिरिवामलः ।

मुद्देवाभिधाचार्यो मूर्धन्यः शिवयोगिनाम् ॥ १५ ॥

அவருடைய வமிசத்தில் கடலில் முத்து தோன்றுவது போல்
 சிவயோகிகளுள் தலைசிறந்த முத்ததேவரென்பார் தோன்றினார்.

मुद्धानात् सर्वजन्तूनां प्रणतानां प्रबोधतः ।
मुद्देवेति विख्याता समारख्या यस्य विश्रुता ॥ १६ ॥

தன்னை வணங்குவோரைப் பேரறிவாற்றலுடன் இணைப்பதால் அவர் முத்ததேவரெனப் புகழடைந்தார்.

तस्यासीन्नन्दनः शान्तः सिद्धनाथाभिधः शुचिः ।
शिवसिद्धान्तनिर्णता शिवाचार्यः शिवात्मकः ॥ १७ ॥

அவருக்குச் சாந்தகுணங்கள் நிறைந்தவரும், களங்கமற்றவரும், சைவசித்தாந்த ஆசாரியருமான ஸித்தநாதரெனப் பெயருடைய ஒரு திருமகன் இருந்தார்.

वीरशैवशिखारलं विशिष्टाचारसम्पदम् ।
शिवज्ञानमहासिन्धुं यं प्रशंसन्ति देशिकाः ॥ १८ ॥

கற்றோர்கள் அவரை வீரசைவகுலதிலகமென்றும், மிக உயர்ந்த ஒழுக்கங்கள் நிறைந்தவரெனவும், சிவஞானக் கடலென்றும் புகழ்ந்தனர்.

यस्याचार्यकुलाज्जाता सतामाचारमातृका ।
शिवभक्तिः स्थिरा यस्मिन् जज्ञे विगतविप्लवा ॥ १९ ॥

அந்த ஆசாரிய குலத்திலிருந்து நல்லோர்களின் ஒழுக்கங்களும், உறுதியான சிவபக்தியும் தோன்றி எவ்விதக் குழப்பமுமின்றி விளங்கின.

तस्य वीरशिवाचार्यशिखारलस्य नन्दनः ।
अभवच्छिवयोगीति सिन्धोरिव सुधाकरः ॥ २० ॥

பாற்கடலிலிருந்து சந்திரன் உதித்தது போல் அந்த வீரசைவகுலத்திலிருந்து சிவயோகி என்பார் தோன்றினார்.

चिदानन्दपराकाशशिवानुभवयोगतः ।

शिवयोगीति नामोक्तिर्यस्य याथार्थ्ययोगिनी ॥ २१ ॥

சிதானந்த பராகாசமெனும் வெட்ட வெளியைக் கடந்து
விளங்கும் சிவானுபவத்தை எப்போதும் அனுபவிப்பதால்
அவருக்கு சிவயோகி என்னும் பெயர் நிலைத்து நின்றது.

நூல் வரலாறு

ஓங்குபுகழ்ச் சித்தரா மேசனென வொருகுரவ ஹுளன வஸேசய
தாங்குவறறு சைவசிகா மணமுத்தி தேவனவஸை றநயஸை

மாயை

நங்குகுணக குஹனைய சித்தநா தபபெயரோ னகழத்த

வஸைபாஸ

வாங்குதிரைக கடற்கஸைமதி போறுசிவயோ கிபபெயரோஸை

வறறு தித்தாஸை.

புகழ் பெற்ற சித்தராமேசனெனும் பெயர்கொண்ட குரவனுடைய
திருமகன் சைவசிகாமணியான முத்திதேவன்; அவனுடைய
மகன் குணக்குன்றான சித்தநாதன்; அவனிடமிருந்து கடலில்
சந்திரன் தோன்றியது போல் சிவயோகி வந்துதித்தான்.

शिवागमपरिज्ञानपरिपाकसुगन्धिना ।

यदीयकीर्तिपुष्पेण वासितं हरितां मुखम् ॥ २२ ॥

அவருடைய சிவந்த முகமானது சிவாகமங்களைக் கற்று அந்தப்
புகழ்மணம் வீசும் மலரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

येन रक्षावती जाता शिवभक्तिः सनातनी ।

बुद्धादिप्रतिसिद्धान्तमहाध्वान्तांशुमालिना ॥ २३ ॥

சூரியன் [இருளிலிருந்து உலகைக் காப்பது போல்] பௌத்தம்
முதலான புறச்சமயக் கொள்கைகளாகிய இருள்மலத்திலிருந்து
அவரால் என்றமழியாது தொன்றுதொட்டு வரும்
சிவபக்தியானது பாதுகாக்கப்பட்டது.

स महावीरशैवानां धर्ममार्गप्रवर्तकः ।
 शिवतत्त्वपरिज्ञानचन्द्रिकावृतचन्द्रमाः ॥ २४॥
 आलोक्य शैवतन्त्राणि कामिकाद्यानि सादरम् ।
 वातुलान्तानि शैवानि पुराणान्यखिलानि तु ॥ २५॥

வீரசைவ தருமத்தை நிலைநாட்ட எழுந்தவரும்,
 சிவதத்துவங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த சந்திரனைப்
 போல் பிரகாசிப்பவருமான அந்த சிவயோகிகள் காமிகம் முதல்
 வாதுலம் ஈரூன எல்லா சைவாகமங்களையும்,
 சைவபுராணங்களையும் நன்கு ஆராய்ந்து,

சிவபுதி யெஹுமமுத மொடுவளங்குஞ் சிவஞானது திங்க ளஹு
 முவமிக்க வர்ய திருப பாற்கடலாஞ் சிவயோகி யுலக முயய
 அவபுறற புளததினொடு காமிகமே முதலாய வாக மங்க
 ணவையறற சிவபுரா ணங்களைன்ப பட்டவெலலா நயந்து
 பார்த்து

वेदमार्गाविरोधेन विशिष्टाचारसिद्धये ।
 असन्मार्गनिरासाय प्रमोदाय विवेकिनाम् ॥ २६॥
 सर्वस्वं वीरशैवानां सकलार्थप्रकाशनम् ।
 अस्पृष्टमखिलैर्दोषैराहतं शुद्धमानसैः ॥ २७॥
 तेष्वगमेषु सर्वेषु पुराणेष्वखिलेषु च ।
 पुरा देवेन कथितं देव्यै तन्नन्दनाय च ॥ २८॥

வேதநெறிக்கு விரோதமில்லாததும், வீரசைவக் கொள்கைகள்
 அனைத்தும் கொண்டதும், எவ்விதக் குற்றமுமற்றதும்,
 மற்றவர்களால் கூறப்படாததும், முன்னொரு காலத்தில்
 சிவபெருமானால் தேவிக்கும் முருகப் பெருமானுக்கும்
 உபதேசிக்கப்பட்டதுமான கருத்துக்களை அந்த சிவாகமங்கள்
 மற்றும் புராணங்களிலிருந்து தேர்ந்தெடுத்து புறச்சமயக்
 கொள்கைகளை அழிப்பதற்கும், சன்மார்க்கம்
 நிலைபெறுவதற்காகவும்,

மறைநெறிகள் வயுவாம லயனெறிக டமுமாற மதிஞ ரெல்லா
 மறிவமைதி பெறவர் சைவநெறி யனைத்துமொருங் கமைந்து
 காண
 நிறைபுதரு மாகமவே தங்காபுரா ணங்கடொழு நெயறி நாட்டத
 திறைவஹமை யொடுமுருகய கருளாயதா யறிஞருள மிசைவ
 தாகி.

வேதநெறியிலிருந்து வழுவாததும், புறநெறிகளை ஒடுக்குவதும்,
 அறிஞர்கள் படித்து இன்புறுவதும், அனைத்து சைவநெறிகளும்
 ஒருசேர இருப்பதும், வேதம், ஆகமம், புராணம் ஆகியவை
 கூறும் எல்லா சைவநெறிகளும் நிரம்பியதும், சிவபெருமான்
 உமையம்மை, முருகப்பெருமான் ஆகியோர்க்கு அருளியதும்,
 அறிஞர்களால் போற்றப்படுவதும்,

तत्सम्प्रदायसिद्धेन रेणुकेन महात्मना ।

गणेश्वरेण कथितमगस्त्याय पुनः क्षितौ ॥ २९॥

वीरशैवमहातन्त्रमेकोत्तरशतस्थलम् ।

अनुग्रहाय लोकानामभ्यधात् सुधियां वरः ॥ ३०॥

அச்சம்பிரதாயத்தில் வந்தவரும் சிவகணங்களுக்குத்
 தலைவராகிய விளங்கியவருமான ரேணுகரென்னும் பெரியோரால்
 முன்னர் அகத்தியருக்கு அருளப்பட்டதும், நூற்றியோரு
 ஸ்தலங்களைப் பற்றி விளக்குவதுமான அந்நூலை அந்த
 சிவயோகி என்பார் இயற்றினார்.

சங்கரசய பாரதாய னாயவாரே ஹுகுமுனாவர தங்கட

கெல்லாய

புங்கவனா கியகலய முனககுரைத்த தாகியாவண பொருந்தி

யொன்று

தங்கடலை யாட்டவொரு நூறு தலய புணரவார சைவ றுலை

யாங்குரைசெய தன்னதனைத் தமிழ்ப்படுத்தி முறைபற்றி

தியயப லுறறே.

சிவபக்திச் செல்வம் நிறைந்த சிவயோகிகள் காமிகம் முதலான சிவாகமங்களையும், மற்ற புராணங்களையும் நன்கு ஆய்ந்து மறைகளின் பொருள்கள் இனிதே விளங்குவதும், இரேணுகர் அகத்திய முனிவர்க்கு முன்னர் அருளியதும், நூற்றியோரு தலங்களைப் பற்றி விளக்குவதுமான இந்நூலை நான் தமிழில் செய்கிறேன்.

सर्वेषां शैवतन्त्राणामुत्तरत्वान्निरुत्तरम् ।

नाम्ना प्रतीयते लोके यत्सिद्धान्तशिखामणिः ॥ ३१ ॥

अनुगतसकलार्थं शैवतन्त्रैः समस्तैः

प्रकटितशिवबोधाद्वैतभावप्रसादे ।

विदधतु मतिमस्मिन् वीरशैवा

विशिष्टाः पशुपतिमतसारे पण्डितश्लाघनीये ॥ ३२ ॥

எல்லா சைவதந்திரங்களுக்கும் மேலானதால் இந்நூல் ஸித்தாந்தசிகாமணி எனப் புகழ் பெற்றது.

கற்றவர்களால் போற்றத்தக்கதும், எல்லா சைவக்கருத்துக்களும் அடங்கியதும், சிவாத்துவிதானுபவத்தை நல்குவதும், சைவக்கருத்துக்களின் சாரமாக விளக்குவதுமான இந்நூலை சைவர்கள் அனைவரும் ஆதரிப்பார்களாக!

நூற்பெயர்

முறநூறுமெச சைவதந்தி ரங்கலுகுய வளங்குதன் முடியாய

வீர

தந்திரமுத தரமாகித தனக்குமே லிலாமையனாறு சாறு நாம

நநூறுசித தாந்தசிகா மணயாகுஞ சிவாத்துவாத ஞான

வாழவைப

பந்தமறத தருமிதனகட டிகழுவார சைவமனம ட்டு நிரகுய.

சைவதந்திரங்களுள் சிறந்த வீரதந்திரத்தின் உத்தரபாகமாயும், சித்தாந்தசிகாமணி என்னும் பெயர் கொண்டு சிவாத்துவிதானத்தை வழங்கும் இந்நூலின்கண் வீரசைவர்களின் மனம் பொருந்தி விளங்கும்.

உலகிஹமலி புகழ்படைத்த சிவயோகி தனதுபே ருணர்வா
 னாலே
 மலைவதற வருளாயவா சித்தாந்த சிகாமணயாஹ மதிசெ
 லுத்திக
 கலைமுழுது முணர்ந்தவரமு னயாஹமொழியக கருதலொரு
 கருகு நாட்டி
 யலைகடலைக கடைநதுசுவை யமுதெடுப்பக கருதலொடொப
 பாகு மஹே.

புகழ்பெற்ற சிவயோகியானவர் தனது பேருணர்வினால் அருளிய
 இந்த சித்தாந்தசிகாமணி எனும் நூலை கற்றவர்கள் முன்
 உரைக்கப் புகும் நான் எனது சிற்றறிவை எண்ணி
 வெட்கமடைகிறேன்.

ஆக்கியோஹபெயர

தலங்குலவு மலயமமர கலயமுனக கிரேணுகஹஹ ணளயா
 ஸந்த
 நலங்குலவு சித்தாந்த சிகாமணயைது தமிழகவயா னஹகு
 செயதா
 னலங்குதமிழக கடலையொரு நாவாயாறு கடநதுலக
 மிறைசூசா நிறை
 பொலங்கழலெய பெருந்தகையாஹ சிவபயரகா சையனெலுய
 பொருவலானே.

அகத்திய முனிவர்க்கு இரேணுகன் முன்னர் அருளிய
 சித்தாந்தசிகாமணி எனும் நூலைச் சிவப்பிரகாசையன்
 என்போன் தமிழ்ச் செய்யுள் வடிவத்தில் ஆக்கியுள்ளான்.

॥ इति श्रीसिद्धान्तशिखामणौ प्रथमपरिच्छेदः ॥

॥ द्वितीयपरिच्छेदः ॥

सच्चिदानन्दरूपाय सदसद्यक्तिहेतवे ।

नमः शिवाय साम्बाय सगणाय स्वयम्भुवे ॥

ஸச்சிதானந்த வடிவாயும், சத்து மற்றும் அசத்துப் பொருட்களின் தோற்றத்திற்கு ஏதுவாகவும் விளங்குபவரும், தானாகவே தோன்றியவரும், அம்பிகையுடன் கூடியிருப்பவருமான சிவபெருமானுக்கு எனது வணக்கங்கள்.

सदाशिवमुखाशेषतत्त्वमौक्तिकशुक्तिकाम् ।

वन्दे माहेश्वरीं शक्तिं महामायादिरूपिणीम् ॥ २॥

ஸதாசிவப்பெருமானுடைய முகமலத்திலிருந்து வெளிவரும் அனைத்துத் தத்துவங்களையும் கொண்ட முத்துச்சிப்பியாகத் திகழ்பவளும், பரமசிவனுடைய ஸக்தியாக விளங்குபவளும், மஹாமாயாவடிவமுடையவளுமான அம்பிகையை வணங்குகிறேன்.

अस्ति सच्चित्सुखाकारमलक्षणपदास्पदम् ।

निर्विकल्पं निराकारं निरस्ताशेषविप्लवम् ॥ ३॥

परिच्छेदकथाशून्यं प्रपञ्चातीतवैभवम् ।

प्रत्यक्षादिप्रमाणानामगोचरपदे स्थितम् ॥ ४॥

स्वप्रकाशं विराजन्तमनामयमनौपमम् ।

सर्वज्ञं सर्वहं शान्तं सर्वशक्तिनिरङ्कुशम् ॥ ५॥

शिवरुद्रमहादेवभवादिपदसंज्ञितम् ।

अद्वितीयमनिर्देश्यं परंब्रह्म सनातनम् ॥ ६॥

ஸத், சித், ஆனந்த சொரூபமானதும், இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதும், மாற்றங்களற்றதும், உருவமற்றதும், எவ்வித சலனமும் இல்லாததும், வரையறையற்றதும், எல்லா உலகங்களையும் கடந்து நிற்பதும், பிரத்தியக்ஷம் முதலான பிரமாணங்களால் அறியப்படாததும், சுயம்பிரகாசமானதும், குற்றமற்றதும், ஒப்பற்றதும், எல்லாவற்றையும் அறிந்ததும், அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்குவதும்,

அமைதியானதும், அளவற்ற ஆற்றல் கொண்டதும், சிவன், ருத்திரன், மஹாதேவன், பவன் முதலான பற்பல பெயர்களைக் கொண்டதும், தன்னொப்பாரில்லாததும், இரண்டற்றதுமான பரபிரம்மம் அநாதிகாலமாய் விளங்கி வருகின்றது.

तत्र लीनमभूत् पूर्वं चेतनाचेतनं जगत् ।
 स्वात्मलीनं जगत्कार्यं स्वप्रकाश्यं तदद्भुतम् ॥ ७॥
 शिवाभिधं परंब्रह्म जगन्निर्मातुमिच्छया ।
 स्वरूपमादधे किञ्चित् सुखास्फूर्तिविजृम्भितम् ॥ ८॥

உயிரற்ற பொருள்களையும், உயிர்களையும் கொண்ட இப்பிரபஞ்சமானது முன்னர் அங்கு ஒடுங்கியிருந்தது; தன்னுள் ஒடுங்கியிருந்த அந்த உலகங்களென்னும் காரியத்தைப் பிரகாசித்து வெளியில் தோற்றுவிக்கும் இச்சையினால் சிவமென்னும் அந்த பரப்பிரம்மமானது ஆனந்தம் மிளிரும் சொருபத்தைக் கைக்கொண்டது.

இரேணுகரகாதை

பாரபஞ்சோற்பத்தி

ஆதியலநாதி கமமத தாருயரக குலக மாகச
 சேதந மயமா யொஹொகு சித்தாந்த சிவஹ றனாது
 பேதமில் சததியாலே பெற்றதோர முரத்தி யெய்தி
 மாதொரு பாகனாகு மகேசனாய வயங்கா நிறொஹி.

ஆதியில் உலகங்களையெல்லாம் கடந்த சிவபெருமான் தன்னை விட்டுப் பிரியாத சக்தியின் வாயிலாக அர்த்தநாசுவர வடிவம் தாங்கி நின்றான்.

निरस्तदोषसम्बन्धं निरुपाधिकमव्ययम् ।
 दिव्यमप्राकृतं नित्यं नीलकण्ठं त्रिलोचनम् ॥ ९॥

चन्द्रार्धशेखरं शुद्धं शुद्धस्फटिकसन्निभम् ।
 शुद्धमुक्ताफलाभासमुपास्यं गुणमूर्तिभिः ॥ १० ॥
 विशुद्धज्ञानकरणं विषयं सर्वयोगिनाम् ।
 कोटिसूर्यप्रतीकाशं चन्द्रकोटिसमप्रभम् ॥ ११ ॥
 अप्राकृतगुणाधारमनन्तमहिमास्पदम् ।

அந்த சொரூபம் எவ்வித களங்கமுமற்றதாயும், எல்லா
 நிலைகளையும் கடந்ததும், அழிவற்றதும், தெய்வீகமானதும்,
 பிரகிருதிவிகாரங்களற்றதும், என்றுமழியாததும்,
 நீலகண்டத்தையும், முக்கண்களையும் உடையதும், பிறைச்
 சந்திரனைத் தலையில் சூடியதும், சுத்த ஸ்படிகம் போல்
 மிளிர்வதும், சுத்தமான முத்தைப் போன்ற ஒளிபொருந்தியதும்,
 பிரம்மா, விஷ்ணு முதலிய பிரகிருதியின் குணங்களுக்கு
 ஆட்பட்ட மூர்த்திகளால் எப்போதும் வணங்கப்படுவதும்,
 குற்றமற்ற உயர்ந்த ஞானத்தை வழங்குவதும், யோகிகளால்
 தியானிக்கப்படுவதும், கோடி சூரியன்களுக்கொப்பான
 ஒளிபொருந்தியதும், கோடி சந்திரர்களுக்கொப்பான குளிர்ச்சி
 உடையதும், பிரகிருதியின் குணங்களைக் கடந்ததும், அளவற்ற
 மஹிமை பொருந்தியதாயும் விளங்கியது.

तदीया परमा शक्तिः सच्चिदानन्दलक्षणा ॥ १२ ॥
 समस्तलोकनिर्माणसमवायस्वरूपिणी ।
 तदिच्छयाऽभवत् साक्षात्स्वरूपानुसारिणी ॥ १३ ॥
 जगत्सिसृक्षुः प्रथमं ब्रह्माणं सर्वदेहिनाम् ।
 कर्तारं सर्वलोकानां विदधे विश्वनायकः ॥ १४ ॥

அதன் பரமசக்தியானது ஸச்சிதானந்த வடிவமாய் அனைத்து
 உலகங்களையும் சிருஷ்டி செய்யும் ஆற்றல் கொண்டதாய்
 அந்தப் பரப்பிரமத்தின் இச்சையால் அதைப் போன்ற சொரூபம்
 உடையதாய் விளங்கியது; உலகப் படைப்பில் இச்சைகொண்ட
 அந்த பிரம்மம் முதலில் அனைத்து உயிர்களையும் உலகங்களையும்
 உண்டாக்கும் திறன் கொண்டவரான பிரம்மாவைத்
 தோற்றுவித்தது.

சந்திர மபுலி யெயமாண சகமெலாய படைககு முனெய
வந்துற வறைவ னாகு மலரயண றணெனை நலகி
யந்தமில வசசை யெலலா மருளென னருளெனாலே
முந்தறு மயண படைப்புத தொழிலிடை முயற்சி பெற்றாண.

சந்திரனெத் தலையில் சூடிய சிவபெருமான் பிரம்மாவை முதலில்
தோற்றுவித்து அவருக்கு ஞானத்தை அளித்தான்; அதனல்
பிரம்மனும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டான்.

तस्मै प्रथमपुत्राय शङ्करः शक्तिमान् विभुः ।
सर्वज्ञः सकला विद्याः सानुग्रहमुपादिशत् ॥ १५ ॥

தலைமகனான அப்பிரம்மாவுக்கு சக்திகள் அனைத்தும்
பொருந்தியவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், அனைத்தையும்
அறிந்தவருமான சங்கரன் எல்லா வித்தைகளையும்
உபதேசித்தார்.

समस्तलोकान्निर्मातुं समुद्यमपरोऽभवत्।
कृतोद्योगोऽपि निर्माणे जगतां शङ्कराज्ञया।
अज्ञातोपायसम्पत्तेरभवन्माययावृतः ॥ १६ ॥

எல்லா உலகங்களையும் படைப்பதற்கான பெருமுயற்சியை
சிவபிரானின் ஆணையால் பிரம்மா மேற்கொண்டார். இருந்தும்
அவருக்கு அதன் உபாயம் தெரியவில்லை.

विधातुमखिलान् लोकानुपायं प्राप्नुमिच्छया ।
पुनस्तं प्रार्थयामास देवदेवं त्रियम्बकम् ॥ १७ ॥

உலகங்களனைத்தையும் படைக்கும் விருப்பமுடன் பிரம்மா
திரியம்பகனான சிவபிரானை மீண்டும் பிரார்த்தித்தார்.

சங்கரனானை கொண்டு சகயபுர தொழிலிற புகக
பங்கயண மாயை மாலிற பட்டளக குறுமு பாய
மங்குணர கிலனாய மண்டு மரவண்ப பெருமண பாதச
செங்கமலங்கா போற்றி நிறெறிது செப்ப லுற்றாண.

படைப்புத் தொழிலில் ஈடுபட்ட பிரம்மா மாயையால் மயங்கி சிருஷ்டி செய்யும் உபாயத்தை அறியாதவனாய் சிவபெருமானை வணங்கி இவ்வாறு கூறினான்.

नमस्ते देवदेवेश नमस्ते करुणाकर ।

अस्मदादिजगत्सर्वनिर्माणविधिक्रम ॥ १८॥

उपायं वद मे शम्भो जगत्सृष्टिः! जगत्पते ।

सर्वज्ञः सर्वशक्तिस्त्वं सर्वकर्ता सनातनः ॥ १९॥

தேவதேவரும், கருணைக்கடலும், உலகங்களைப் படைப்பவரும், உலகநாயகரும், எல்லா வல்லமையும் பொருந்தியவரும், அனைத்தையும் அறிந்தவருமான சம்புவிற்கு எனது வணக்கங்கள். உலகங்களைப் படைப்பதற்கான உபாயத்தை எனக்கு அருள வேண்டுகிறேன்.

தேவரக டலைவ முககட செலவயாஃ முதலா யுளள
யாவையு மாகக வல்ல வறைவமுற யுணரந்த மேலோ
யோவரு மயலாஃ மாழுகி யுணரந்திலேஃ றமிய நேறகு
முவுல கினையு மாககு முபாயந் மொழிதி யெஃறாஃ.

தேவர்கள் தலைவனே! எனக்கு சிருஷ்டி உபாயத்தை அருளிச் செய்வாயாக என வேண்டினான்.

इति सम्प्रार्थितः शम्भुर्ब्रह्मणा विश्वनायकः ।

उपायमवदत् तस्मै लोकसृष्टिप्रवर्तनम् ॥ २०॥

இவ்வாறு பிரம்மாவினால் பிரார்த்திக்கப்பட்ட சிவபெருமான் மீண்டும் அவருக்கு உலகப் படைப்பிற்கான உபாயங்களை அருளினார்.

उपायमीश्वरेणोक्तं लब्ध्वाऽपि चतुराननः ।
 न समर्थोऽभवत् कर्तुं नानारूपमिदं जगत् ॥ २१ ॥
 पुनस्तं प्रार्थयामास ब्रह्मा विह्वलमानसः ।

ஈசுவரன் அருளிய உபாயத்தைப் பெற்றும் நான்முகக் கடவுள் பல்வகைப்பட்ட இவ்வலகத்தைப் படைக்க இயலாமலிருந்தார். எனவே மீண்டும் சிவபிரானை வணங்கிப் பிரார்த்தித்தார்.

நானாமுகனாதனைக கூற நனையவழி கொன்றைவேணாக
 கூணாமுக மதியணந்த கொடியபவ ளககுண றணானாண
 றானாமுக மலர்ந்து ரைத்தான சகயபுர் வகையு ரைத்துந்
 தேனாமுக மலர்ண மேலோண றெர்நதிலண றியங்கிச
 சொலவாண.

சிவபெருமானும் அவ்வாறே பிரம்மனுக்கு சிருஷ்டியின் உபாயத்தைக் கூறினார்; இருந்தும் பிரம்மன் அதை அறியாதவனாய் மீண்டும் கூறினான்:

देवदेव महादेव जगत्प्रथमकारण ॥ २२ ॥
 नमस्ते सच्चिदानन्द स्वेच्छाविग्रहराजित।
 भव शर्व महेशान सर्वकारणकारण ॥ २३ ॥
 भवदुक्तो ह्युपायो मे न किञ्चिज्जायतेऽधुना।
 सृष्टिं विधेहि भगवन् प्रथमं परमेश्वर ।
 ज्ञातोपायस्ततः कुर्यां जगत्सृष्टिमुमापते ॥ २४ ॥

தேவதேவனே! மஹாதேவனே! உலகங்களுக்கெல்லாம் முதற்காரணனே! ஸச்சிதானந்த வடிவரே! உமாபதியே! நீங்கள் உரைத்த உபாயங்கள் எதுவும் எனக்கு விளங்கவில்லை. நீங்களே முதலில் உலகசிருஷ்டியைத் தொடங்குங்கள்; அதிலிருந்து உபாயத்தைக் கற்று நான் அதைத் தொடர்வேன் என்றார்.

உலககா ரணபப டைபப ஹுபாயந யருள னாலே
பலமுறை யுரைத்து நெஞ்சிற படடதின றமல நமுன
மலர்தலை யுலக மாககின மயறறு கணமு தேறி
யலகுற வடிய னேனப னாயறறுவ லெனறு சொன்னா.

தேவாரீர் பலமுறை கூறியும் என்னால் அறிய இயலவில்லை;
தாங்களே உலகங்களைப் படைத்துக் காட்டினால் யானும்
அதைக் கற்று சிருஷ்டித் தொழிலைச் செய்வேன் என்றான்.

इत्येवं प्रार्थितः शम्भुर्ब्रह्मणा विश्वयोनिना ।

ससर्जात्मसमप्रख्यान् सर्वगान् सर्वशक्तिकान् ॥ २५॥

प्रबोधपरमानन्दपरिवाहितमानसान् ।

प्रमथान् विश्वनिर्माणप्रलयापादनक्षमान् ॥ २६॥

இவ்வாறு பிரம்மனால் பிரார்த்திக்கப்பட்ட சிவபெருமான்
தன்னையொத்த ஆற்றல் கொண்டவர்களும் அனைத்து வல்லமை
உடையவர்களும், எங்கும் வியாபித்திருப்பவர்களும் உயர்ந்த
ஞானமும் ஆனந்தமும் உடையவர்களும் உலகங்களைப்
படைத்து பின்னர் அழிக்கும் வல்லமை கொண்டவர்களுமான
பூதகணங்களை முதலில் தோற்றுவித்தார்.

ஈசுவரசிருஷ்டி

வதியது புகன்று நிறப மினவார சடையற கீறறு
மதிபுனை கடவு டனபோல வளரொள வடிவ ராகி
முதிரறி ஷடைய ராகி முழுதைய மளதத ழிககு
மதிசய நிலைய டைந்த கணங்களை யளததாண முனனர்.

சிவபெருமானும், அவ்வாறே தன்னைப் போன்ற உருவமும்,
உலகங்களைப் படைத்து அழிக்கும் வல்லமை கொண்ட
சிவகணங்களை முதலில் படைத்தார்.

तेषु प्रमथवर्गेषु सृष्टेषु परमात्मना ।

रेणुको दारुकश्चेति द्वावभूतां शिवप्रियौ ॥ २७॥

सर्वविद्याविशेषज्ञौ सर्वकार्यविचक्षणौ ।
मायामलविनिर्मुक्तौ महिमातिशयोज्वलौ ॥ २८॥

சிவபிரானால் தோற்றுவிக்கப்பட்ட அப்பூதகணங்ளுள் ரேணுகர் தாருகர் என்னும் இருவர் சிவபெருமானிடம் மிக்க அன்பு பூண்டவர்களாயும் எல்லா வித்தைகளிலும் தேர்ந்தவர்களாயும் எல்லாவற்றையும் செய்யும் ஆற்றல் உடையவர்களாயும் மாயை முதலான மலங்களற்றவர்களாயும் தங்களுடைய மஹிமையால் பிரகாசிப்பவர்களாயும்,

சாறறுறுங் கணங்க டயமு ளரேணுக தாரு கபபே
ரேறுறுள ருருவ ரெங்க ள்சூலுக கினய ருனோ
ராறறலை யாவ ராலு மறைந்திடற கரயர மாயை
மாற்றிடய வலியர வச்சை யாவையு வலல ரயமா.

அக்கணங்களுள், இரேணுகர், தாருகர் என்னும் இருவர் சிவபெருமானிடம் மிக்க அன்பு பூண்டவர்கள்; அவர்களுடைய வலிமையை எவரும் அறிந்திலர்.

आत्मानन्दपरिस्फूर्तिरसास्वादनलम्पटौ ।
शिवतत्त्वपरिज्ञानतिरस्कृतभवामयौ ॥ २९॥
नानापथमहाशैवतन्त्रनिर्वाहत्परौ ।
वेदान्तसारसर्वस्वविवेचनविचक्षणौ ॥ ३०॥
नित्यसिद्धौ निरातङ्कौ निरङ्कुशपराक्रमौ ।

தங்களது ஆத்மானந்தத்தையே ரஸிப்பவர்களாயும், சிவதத்துவத்தை உணர்ந்ததால் சம்சாரக் கடலில் வீழாதவர்களாயும், பல்வகைப்பட்ட சைவதந்திரங்களை அறிந்தவர்களாயும், வேதாந்தத்தின் சாரத்தை நன்கு ஆய்ந்தவர்களாயும் எல்லாவகைச் சித்திகளையும் பெற்றவர்களாயும், எதிரிகளற்ற பராக்கிரமம் வாய்ந்தவர்களாயும்

தௌதரு முளததர மாறாச சிவாநந்த வமுத முணுரு
களதரு நலததர கலவக கடலகரை கணுடோர ஞான

வொளயானர வேத சார முணரந்தவ ரகந்தை யாலோர
வளபுற வடய மைநது மெளதென வெஹ வர..

அவர்கள் தெளிந்த மனத்தையுடையவர்; சிவானந்த அமுதை
எப்போதும் பருகுபவர்; கல்வியில் கரை கண்டு, வேதசாரத்தை
உணர்ந்தவர். புலன்களை வென்றவர்.

तादृशौ तौ महाभागौ सम्वीक्ष्य परमेश्वरः ॥ ३१ ॥
समर्थौ सर्वकार्येषु विश्वासपरमाश्रितौ ।
अन्तःपुरद्वारपालौ निर्ममे नियतौ विभुः ॥ ३२ ॥

அனைத்தையும் ஆற்றும் திறன் கொண்டவர்களாயும் தனது
நம்பிக்கைக்குப் பாத்திரர்களாயும் திகழும் அவ்விருவர்களையும்
சிவபெருமான் தனது அந்தப்புரக் காவலர்களாய் நியமித்தார்.

गणेश्वरौ रेणुकदारुकावुभौ विश्वासभूतौ नवचन्द्रमौलेः ।
अन्तःपुरद्वारगतौ सदा तौ वितेनतुर्विश्वपतेस्तु सेवाम् ॥ ३३ ॥

அவ்வாறு சிவபெருமானின் அந்தப்புரக்காவலர்களாய்
நியமிக்கப்பட்ட ரேணுகரும் தாருகரும் பெருமானின்
நம்பிக்கைக்குப் பாத்திரர்களாய் உலகநாயகனின் சேவையைச்
செவ்வனே செய்து வந்தனர்.

அனையவர தயமை நோக்கி யாலயத துள்ளி லங்குய
புணமண வாயல காப்பு புரசடைக கடவு ணலக
வனதென வவரு மேற்றவ வேவலிற சிறந்தோ ராகித
தனவாழி நுதலி மைக்குஞ சங்கரண பாலி ருந்தார.

சிவபெருமான் அவர்களுக்கு தனது உறைவிடத்தின்
வாயிற்காப்புப் பணியை வழங்கினார்; அவர்களும்
அவ்வேலையைச் செவ்வனே செய்து கொண்டு
சிவபெருமான்பால் இருந்து வந்தனர்.

॥ इति श्रीसिद्धान्तशिखामणौ रेणुकदारुकावतरणं नाम
द्वितीयपरिच्छेदः ॥

॥ तृतीयः परिच्छेदः ॥

कदाचिदथ कैलासे कलधौतशिलामये ।
 गन्धर्ववामनयनाक्रीडामौक्तिकदर्पणे ॥ १
 मन्दारबकुलाशोकमाकन्दप्रायभूरुहे ।
 मल्लीमरन्दनिष्यन्दपानपीनमधुव्रते ॥ २
 कुङ्कुमस्तबकामोदकूलङ्कषहरिन्मुखे ।
 कलकण्ठकुलालापकन्दलद्रागबन्धुरे ॥ ३
 किन्नरीगीतमाधुर्यपरिवाहितगह्वरे ।
 सानन्दवरयोगीन्द्रवृन्दालङ्कृतकन्दरे ॥ ४
 हेमारविन्दकलिकासुगन्धिरसमानसे ।
 शातकुम्भमयस्तम्भशतोत्तुङ्गविराजिते ॥ ५
 माणिक्यदीपकलिकामरीचिद्योतितान्तरे ।
 द्वारतोरणसंरूढशङ्खपद्मनिधिद्वये ॥ ६
 मुक्तातारकितोदारवितानाम्बरमण्डिते ।
 स्पर्शलक्षितवैडूर्यमयभित्तिपरम्परे ॥ ७
 सञ्चरत्प्रमथश्रेणीपदवाचालनूपरे ।
 प्रवालवलभीशृङ्गशृङ्गारमणिमण्डपे ॥ ८
 वन्दारुदेवमुकुटमन्दाररसवासितम् ।
 रत्नसिंहासनं दिव्यमध्यस्तं परमेश्वरम् ॥ ९

ஒரு சமயம் கந்தருவ கன்னிகையின் கேளிக்கை நிமித்தம்
 பற்பல முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும் மந்தாரம்,
 மகிழம், மாகந்தம், அசோகம், முதலிய மரங்களால்
 சூழப்பட்டதும், மல்லிகை முதலான மலர்களின் தேனை
 அருந்தும் வண்டுகள் நிறைந்ததும்
 குங்குமப்பூக்கொடிகளிலிருந்து வெளிப்படும் நறுமணம்
 நிறைந்ததும் கின்னர கன்னிகைகளின் இனிய காணங்களால்
 நிறைந்த பொந்துகளையுடையதும் ஆத்மானந்தத்தையே
 அனுபவிக்கும் யோகிகளால் சூழப்பட்ட சிகரங்களைக்
 கொண்டதும் தங்கத்தாமரைமலர்களால் அலங்கரிக்கப்பட்டதும்

பொன்னுலான நூற்றுக்கணக்கான தூண்கள் கொண்டதும்
 மாணிக்கதீபங்களின் ஒளியால் பிரகாசிப்பதும் சங்கநிதி
 பதுமநிதி எனுமிரண்டையும் நுழைவாயில் தோரணமாய்க்
 கொண்டதும் கணக்கற்ற முத்துவிதானங்களால்
 அலங்கரிக்கப்பட்டதும் வைடூரியமயமான சுவர்களைக்
 கொண்டதும் பூதகணங்கள் அங்குமிங்கும் செல்வதால்
 உண்டாகும் நூபுர ஓசையையுடையதும் பவளமயமான
 மண்டபங்களைக் கொண்டதுமான கைலாயமலையில் கணக்கற்ற
 தேவகணங்கள் தனது திருவடிகளை வணங்குவதால்
 அவர்களின் கிரீடமாணிக்கக் கற்களால் ஒளிவீசுவதுமான
 திருவடிகளையுடையவருமான பரமேசுவரன் பொன்மயமான
 பலகையின் மேல் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.

கயலைச சிறப்பு

வேத னாந்திரன் செங்கண்மால் புன்புகழ் மேவா
 யோதி மங்கள யுவணனா யவரதமை யுயரதத
 வாதி யயபகை நாயகன் பெருயபுக ழுவனைக
 காதல கொண்டுதாங் குறறது போன்றது கயலை.

கயிலையில் பிரமன், இந்திரன், திருமால் முதலான தேவர்கள்
 சிவபெருமானைப் போற்றி துதி பாடிக்கொண்டிருந்தனர்.

தெளாரு சோதியங் கயலைமால் வரையனா சிறிது
 வெள்ள தான் கொடு திசைமுகக் கயமியன் வரகா
 லள்ள வானருள் வழுவகுவா னமைத்ததொன் றன்றோ
 வெளாரு றாமதி யென்பதிவ் வுலகங்க ளெல்லாய்.

பிரமன் எனும் சிற்பி கயிலையிலிருந்து சிறிது வெள்ளியை
 எடுத்து உலக இருளை விழுங்குவதற்காகச் செய்யப்பட்டதோ
 என நினைக்கும்படி சந்திரன் விளங்குகிறது.

சபாமஹாடபச சிறப்பு

அனை மாகய। லாயமோ ரருமறை யாகச
 செனை மாமொழி யாகுமோர செயபொனா லியஹை
 தனை நேரமண। மஹாடபத தராயணை தனைஹை
 முனை மோரபக லுமையொடு முதலவஹைவீர றிருந்தாஹை.

வேதமே ஓர் மலை போன்ற உருவெடுத்தது போல் தோன்றும்
 அக்கயிலை மலையில் அழகான மணிமண்டபத்துள்
 சிவபெருமான் உமையம்மையுடன் வீற்றிருந்தார்.

तमास्थानगतं देवं सर्वलोकमहेश्वरम् ।

त्रय्यन्तकमलारण्यविहारकलहंसकम् ॥ १०

ஆஸ்தான மண்டபத்திலே அவ்வாறு வீற்றிருப்பவரும்,
 வேதாந்தத்தின் உட்பொருள் எனும் தாமரைக்காட்டினுள் திரியும்
 அன்னப்பறவையைப் போன்றவரும்,

उदारगुणमोकारशुक्तिकापुटमौक्तिकम् ।

सर्वमङ्गलसौभाग्यसमुदायनिकेतनम् ॥ ११ ॥

உயர்ந்த குணங்களனைத்தும் நிறைந்தவரும் ஓங்காரமெனும்
 முத்துச்சிப்பியினுள் விளங்கும் முத்தைப் போன்றவரும்,
 அனைத்து மங்கலங்களும் நிறைந்தவரும்,

संसारविषमूर्च्छालुजीवसञ्जीवनौषधम् ।

नित्यप्रकाशनैर्मल्यकैवल्यसुरपादपम् ॥ १२ ॥

சம்சாரமென்னும் கொடிய விஷத்தால் மூர்ச்சையான
 ஜீவன்களுக்கு சஞ்ஜீவனி எனும் அமுதம் போன்றவரும்,
 நித்தியப்பிரகாசமான ஓளியினால் விளங்கும் முக்தியெனும்
 கற்பகமரம் போல்வரும்,

अनन्तपरमानन्दमकरन्दमधुव्रतम् ।
आत्मशक्तिलतापुष्पत्तिलोकीपुष्पकोरकम् ॥ १३ ॥

எல்லையற்ற பரமானந்தமெனும் தேனைப் பருகும் வண்டு
போன்றவரும், தனது சக்தியெனும் கொடியில் தோன்றிய
மூவுலகெனும் பூக்களைக் கொண்டவரும்,

ब्रह्माण्डकुण्डिकाषण्डपिण्डीकरणपण्डितम् ।
समस्तदेवताचक्रचक्रवर्तिपदे स्थितम् ॥ १४ ॥

இப்பிரம்மாண்டமெனும் கலயத்தில் அனைத்தையும் அடக்கும்
வல்லமையுடையவரும், எல்லா தேவர்களுக்கும் மேலான
உயர்ந்த நிலையிலிருப்பவரும்,

चन्द्रबिम्बायुतच्छायादायादद्युतिविग्रहम् ।
माणिक्यमुकुटज्योतिर्मञ्जरीपिञ्जराम्बरम् ॥ १५ ॥

எண்ணற்ற சந்திரர்களின் ஒளியையொத்த திருமேனி
கொண்டவரும், தனது மாணிக்கமகுடத்தின் ஒளியால் நிறைந்த
அனைத்து திக்குகளையுடையவரும்

चूडालं सोमकलया सुकुमारविसाभया ।
कल्याणपुष्पकलिकाकर्णपूरमनोहरम् ॥ १६ ॥

மிருதுவான நூல்போன்ற சந்திரகலையைத் தலையில்
தரித்தவரும், கல்யாணபுஷ்பத்தைத் தன் காதில் ஆபரணமாகச்
சூடியவரும்

मुक्तावलयसम्बद्धमुण्डमालाविरजितम् ।
पर्याप्तचन्द्रसौन्दर्यपरिपन्थिमुखश्रियम् ॥ १७ ॥

முத்துமாலையையும் முண்டமாலையையும் அணிந்தவரும்
சந்திரனைப் பழிக்கும் அழகான முகம் கொண்டவரும்

प्रातः संफुल्लकमलपरियायत्रिलोचनम् ।

मन्दस्मितमितालापमधुराधरपल्लवम् ॥ १८॥

காலையில் அலர்ந்த தாமரையையொத்த
முக்கண்களையுடையவரும் புன்சிரிப்புடன் கூடிய அளவான
பேச்சைக் கொண்டவரும்,

गण्डमण्डलपर्यन्तक्रीडन्मकरकुण्डलम् ।

कालिम्ना कालकूटस्य कण्ठनाले कलङ्कितम् ॥ १९॥

கன்னம் வரையில் நீண்டு ஓளிவீசும் மகரகுண்டலங்களை
அணிந்தவரும் கழுத்தில் காலகூடமெனும் கொடிய விஷத்தால்
கருமை நிறமுடையவரும்,

मणिकङ्कणकेयूरमरीचिकरपल्लवैः ।

चतुर्भिः संविराजन्तं बाहुमन्दारशाखिभिः ॥ २०॥

கங்கணம், கேயூரம் முதலான அணிகள் பூண்ட தனது நான்கு
புஜங்களெனும் மந்தாரமரத்தின் தளிர் போன்றிலங்கும்
விரல்களையுடையவரும்,

गौरीपयोधराश्लेषकृतार्थभुजमध्यमम् ।

सुवर्णब्रह्मसूत्राङ्कं सूक्ष्मकौशेयवाससम् ॥ २१॥

கௌரியின் திருமுலைகளைத் தழுவி ஆனந்தமடையும்
புஜங்களைக் கொண்டவரும் தங்கமுப்புரிநூல் அணிந்தவரும்,
மெல்லிய பட்டாடை அணிந்தவரும்,

नाभिस्थानावलम्बिन्या नवमौक्तिकमालया ।

गङ्गयेव कृताश्लेषं मौलिभागावतीर्णया ॥ २२ ॥

தனது தலையில் வந்திறங்கியவளும் நாபிஸ்தானம் வரையில்
திகழும் வெண்முத்துமலை போன்று விளங்குபவளுமான
கங்கையைத் தழுவியவரும்,

पदेन मणिमञ्जीरप्रभापल्लवितश्रिया ।
चन्द्रवत्स्फाटिकं पीठं समावृत्य स्थितं पुरः ॥ २३ ॥

ஸ்படிகமயமான பீடத்தின் மேல் மணிநூபுரங்களின் ஒளியால்
மிளிரும் அழகிய திருவடித்தாமரைகளை வைத்தவரும்

वामपार्श्वनिवासिन्या मङ्गलप्रियवेषया ।
समस्तलोकनिर्माणसमवायस्वरूपया ॥ २४ ॥

தனது திருமேனியினிடப்பாகத்தில் விளங்குபவளும் மங்கலமே
வடிவானவளும், அனைத்துலகங்களையும் சிருஷ்டிக்கும்
சக்தியோடு கூடியவளும்,

इच्छाज्ञानक्रियारूपबहुशक्तिविलासया ।
विद्यातत्त्वप्रकाशिन्या विनाभावविहीनया ॥ २५ ॥

இச்சை, ஞானம், கிரியை முதலான கணக்கற்ற சக்திகளை
உடையவளும் வித்தியாதத்துவத்தில் பிரகாசிப்பவளும்
எப்போதும் சிவபிரானை விட்டு அகலாதவளும்,

संसारविषकान्तारदाहदावाग्निरेखया ।
धम्मिल्लमल्लिकामोदझङ्कुर्वद्धङ्गमालया ॥ २६ ॥

சம்சாரமெனும் கொடிய விஷமரக் காட்டை அழிக்கும் பெருந்தீ
போல் விளங்குவதும் [தான் சூடியிருக்கும்] மல்லிகை முதலான
மலர்மாலைகளின் தேனைப் பருகும் வண்டுக் கூட்டங்களையே
மாலைபோல் அணிந்திருப்பவளும்

सम्पूर्णचन्द्रसौभाग्यसंवादिमुखपद्मया ।
नासामौक्तिकलावण्यनाशीरस्मितशोभया ॥ २७ ॥

முழுநிலவின் அழகையொத்த திருமுகத்தையும், மூக்கில்
அணிந்திருக்கும் முத்தினால் மேலும் அழகான மூக்கினையும்
உடையவளும்

मणिताटङ्करङ्गान्तर्वलितापाङ्गलीलया ।

नेत्रद्वितयसौन्दर्यनिन्दिनेन्दीवरत्विषा ॥ २८॥

மணிகள் நிறைந்த காதணிகளின் ஒளியினூடே மிளிரும்
திருக்கண்ணேண்க்கையடையவளும் தாமரையின் அழகைப்
பழிக்கும் இருகண்களைக் கொண்டவளும்,

कुसुमायुधकोदण्डकुटिलभ्रूविलासया ।

बन्धूककुसुमच्छायाबन्धुभूताऽधरश्रिया ॥ २९॥

மன்மதனின் கரும்புவில்லைப் போன்ற புருவங்களையும்,
செம்பருத்திப் பூவையொத்த சிவந்த உதடுகளையும்
உடையவளும்

कण्ठनालजितानङ्गकम्बुविब्बोकसम्पदा ।

बाहुद्वितयसौभाग्यवञ्चितोत्पलमालया ॥ ३०॥

வெண்சங்கின் அழகைப் பழிக்கும் கழுத்தினையும்
நீலோத்பலமலர்மாலையின் அழகைப் பழிக்கும் மெல்லிய
அழகிய புஜங்களையும் கொண்டவளும்

स्थिरयौवनलावण्यशृङ्गारितशरीरया ।

अत्यन्तकठिनोत्तुङ्गपीवरस्तनभारया ॥ ३१॥

யௌவனத்தின் முழுஅழகையும் பிரதிபலிக்கும் திருமேனியும்
உருண்டு திரண்ட கடினமான திருமுலைகளையும்
கொண்டவளும்

मृणालवल्लरीतन्तुबन्धुभूतावलभया ।

शृङ्गारतटिनीतुङ्गपुलिनश्रोणिभारया ॥ ३२॥

தாமரைத் தண்டினுள் இருக்கும் மிக மெல்லிய
இழைகளையொத்த கேசங்களையும் சிருங்காரரசத்தை
அதிகரிக்கும் அழகிய இடுப்பையும் கொண்டவளும்

कुसुम्भकुसुमच्छायाकोमलाम्बरशोभया ।

शृङ्गारोद्यानसंरम्भरम्भास्तम्भोरुकाण्डया ॥ ३३ ॥

செம்பருத்தியின் நிறத்தையொத்த சிவந்த மெல்லிய ஆடையை
அணிந்தவளும் சிருங்காரரசம் மிளிரும் அழகான
வாழைத்தண்டையொத்த தொடைகளைக் கொண்டவளும்

चूतप्रवालसुषमासुकुमारपदाब्जया ।

स्थिरमङ्गलशृङ्गारभूषणालङ्कृताङ्गया ॥ ३४ ॥

மாந்தளிர் பவழம் முதலானவை போன்ற மிக மிருதுவான
திருப்பாதங்களையுடையவளும் அழகை அதிகரிக்கும் பற்பல
அணிகலன்களை அணிந்தவளும்

हारनूपुरकेयूरचमत्कृतशरीरया ।

चक्षुरानन्दलतया सौभाग्यकुलविद्यया ॥ ३५ ॥

उमया सममासीनं लोकजालकुटुम्बया ।

மணிமாலைகள் முதலான ஆபரணங்கங்களை அணிந்தவளும்
காண்பதற்கு அழகான தோற்றம் கொண்டவளும்
மங்களகரமான அனைத்து வித்தைகளையும் கொண்டவளும்
உலகத்தையே தனது குடும்பமாகக் கருதுபவளுமான
உமையம்மையுடன் வீற்றிருந்தார்.

अपूर्वरूपमभजन् परिवाराः समन्ततः ॥ ३६ ॥

அங்கிருந்த பரிவாரங்கள் புதுவிதமான தோற்றங்களைக்
கொண்டிருந்தனர்.

पुण्डरीकाकृतिं स्वच्छं पूर्णचन्द्रसहोदरम् ।

दधौ तस्य महालक्ष्मीः सितमातपवारणम् ॥ ३७ ॥

முழுநிலவையொத்ததும் தாமரைமலர் போன்ற
அமைப்புடையதும் ஒளிபொருந்தியதுமான வெண்கொற்றக்
குடையை சிவபிரானுக்கு மஹாலக்ஷ்மி தாங்கினாள்.

तन्त्रीझङ्कारशालिन्या सङ्गीतामृतविद्यया ।
उपतस्थे महादेवमुपान्ते च सरस्वती ॥ ३८॥

சங்கீத அமுதைப் பொழியும் இனிமையான வீணையுடன்
ஸரஸ்வதியானவள் மஹாதேவருகில் இசைத்துக்
கொண்டிருந்தாள்.

झणत्कङ्कणजातेन हस्तेनोपनिषद्बधूः ।
ओंकारतालवृन्तेन वीजयामास शङ्करम् ॥ ३९॥

உபநிஷத் எனும் அழகிய மங்கை கைத்தாளம் கொண்டு
ஓங்காரநாதம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.

चलच्चामरिकाहस्ता झङ्कुर्वन्मणिकङ्कणाः ।
आसेवन्त तमीशानमभितो दिव्यकन्यकाः ॥ ४०॥

பற்பல தேவநங்கையர்கள் தங்களது மணிகங்கணங்கள்
அணிந்த கைகளால் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்.

चामराणां विलोलानां मध्ये तन्मुखमण्डलम् ।
रराज राजहंसानां भ्रमतामिव पङ्कजम् ॥ ४१॥

அங்கு வீசும் சாமரங்களுக்கிடையில் சிவபெருமானுடைய
திருமுகம் ராஜஹம்ஸம் எனும் அன்னப்பறவைகள் மத்தியில்
ஒளிவீசித் திகழும் தாமரை போல் பிரகாசித்தது.

मन्त्रेण तमसेवन्त वेदाः साङ्गविभूतयः ।
भक्त्या चूडामणिं कान्तं वहन्त इव मौलिभिः ॥ ४२॥

வேதங்கள் தங்களது ஆறு அங்கங்களுடன் திருமுகுகளில்
சூடாமணியைத் தரித்தது போல் அங்கு சேவை செய்தன.

तदीयायुधधारिण्यस्तत्समानविभूषणाः ।
अङ्गभूताः स्त्रियः काश्चिदासेवन्त तमीश्वरम् ॥ ४३॥

சிவபெருமானது ஆயுதங்கள் அவ்வவ்வாயுதங்களையொத்த
திருமேனிகளுடன் பெருமானை சேவித்துக் கொண்டிருந்தனர்.

आप्ताधिकारिणः केचिदनन्तप्रमुखा अपि ।
अष्टौ विद्येश्वरा देवमभजन्त समन्ततः ॥ ४४ ॥

அனந்தன் முதலான வித்தியேசுவரர்கள் தங்களது
அதிகாரங்களைப் பெற்று சேவித்து வந்தனர்.

ततो नन्दी महाकालश्चण्डो भृङ्गिरितिस्ततः ।
घण्टाकर्णः पुष्पदन्तः कपाली वीरभद्रकः ॥ ४५ ॥
एवमाद्या महाभागा महाबलपराक्रमाः ।
निरङ्कुशमहासत्त्वा भेजिरे तं महेश्वरम् ॥ ४६ ॥

நந்தி, மஹாகாலர், சண்டர், பிருங்கிரிடி, கண்டாகர்ணர்,
புஷ்பதந்தர், கபாலி, வீரபத்திரர் போன்ற சக்திவாய்ந்தவர்களும்
மிக உயர்ந்தவர்களும் தடையற்ற ஆற்றல் கொண்டவர்களும்
மஹேசுவரனை வணங்கி நின்றனர்.

अणिमादिकमैश्वर्यं येषां सिद्धेरपोहनम् ।
ब्रह्मादयः सुरा येषामाज्ञालङ्घनभीरवः ॥ ४७ ॥
मोक्षलक्ष्मीपरिष्वङ्गमुदिता येऽन्तरात्मना ।
येषामीषत्करं विश्वसर्गसंहारकल्पनम् ॥ ४८ ॥
ज्ञानशक्तिः परा येषां सर्ववस्तुप्रकाशिनी ।
आनन्दकणिका येषां हरिब्रह्मादिसम्पदः ॥ ४९ ॥
आकाङ्क्षन्ते पदं येषां योगिनो योगतत्पराः ।
काङ्क्षणीयफलो येषां सङ्कल्पः कल्पपादपः ॥ ५० ॥
कर्मकालादिकार्पण्यचिन्ता येषां न विद्यते ।
येषां विक्रमसन्नाहा मृत्योरपि च मृत्यवः ॥ ५१ ॥
ते सारूप्यपदं प्राप्ताः प्रमथा भेजिरे शिवम् ॥

அணிமா முதலான சித்திகள் எவர்களுடைய சித்திகளுக்கு
முன் நிலையற்றவையோ, பிரம்மா முதலான தேவர்கள்
எவர்களுடைய ஆணையை மீற அஞ்சுகின்றனரோ,
எவர்களுடைய ஆன்மாக்கள் மோக்தமெனும் எல்லையற்ற
செல்வத்தால் தழுவப்பட்டுள்ளனவோ, எவர்களுக்கு

உலகங்களைப் படைத்தல் போன்ற செயல்கள் ஒரு மிகச் சிறிய செயலோ, அனைத்தையும் பிரகாசிக்கும் ஞானசக்தியானது எவர்களுக்கு வாய்க்கப்பட்டதோ, ஹரி, பிரம்மா போன்ற பெருந்தேவர்களின் செல்வங்கள் கூட எவர்களுக்கு மிகச் சிறிய ஆனந்தமோ, எவர்களுடைய நிலையை யோகிகள் அடைவதற்குத் தவம் புரிகின்றனரோ, எவர்களுடைய மனதில் தோன்றும் மிகச் சிறிய இச்சைகளையும் கற்பகமரம் பூர்த்திசெய்கின்றதோ, காலம், கருமம் போன்ற சம்சாரமலங்கள் எவர்களுக்கு இல்லையோ, எவர்களுடைய பராக்கிரமம் காலனாகிய யமனுக்கே யமனாக விளங்குகிறதோ அத்தகைய சிவபூதகணங்கள் சிவபெருமானை ஒத்த உருவங்களை அடைந்து சாருப்பியமெனும் முத்தி நிலையை அடைந்து அங்கு விளங்குகின்றனர்.

ब्रह्मोपेन्द्रमहेन्द्राद्या विश्वतन्त्राधिकारिणम् ।

आयुधालङ्कृतप्रान्ताः परितस्तं सिषेविरे ॥ ५२॥

பிரம்மா, உபேந்திரன், மஹேந்திரன் போன்ற தேவர் தலைவர்கள் அங்கு ஆயுதங்களை ஏந்தி உலகங்களை இயக்கும் சர்வவல்லமை கொண்ட சிவபெருமானைச் சுற்றிலும் காவல் பூண்டு ஒழுகி நின்றனர்.

आदित्या वसवो रुद्रा यक्षगन्धर्वकिन्नराः ।

दानवा राक्षसा दैत्याःसिद्धा विद्याधरोरगाः ।

अभजन्त महादेवमपरिच्छिन्नसैनिकाः ॥ ५३॥

ஆதித்தியர்கள், வசுக்கள், யக்ஷர்கள் போன்றோர்களும் தங்களது கணக்கற்ற சைனியங்களுடன் அங்கு சேவை புரிந்து வந்தனர்.

மகாசபை கூடுதல்

இறதி ரணர ராயய னாயககரகந தருவர

சந்தி ரணகதி ருரகரசித தரகவாவறய றருவர

முறது யூங்கண நாயகர முனவரர வசுக்கவ

வறது கண்டன ருமையொடு பரமனை மகிழறது.

இந்திரன், கந்தருவர், சந்திரன், மற்றும் சிவகணத்தலைவர்கள், முனிவர்கள் முதலியோர் பரமேசுவரனைக் கண்டு வணங்கினர்.

वसिष्ठो वामदेवश्च पुलस्त्यागस्त्यशौनकाः ।

दधीचिर्गौतमश्चैव सानन्दशुकनारदाः ॥ ५४ ॥

उपमन्युभृगुव्यासपाराशरमरीचयः ।

इत्याद्या मुनयः सर्वे नीलकण्ठं सिषेविरे ॥ ५५ ॥

வஸிஷ்டர், வாமதேவர், புலஸ்தியர், அகஸ்தியர், செளனகர், ததீசி, கௌதமர், ஸானந்தர், சுகர், நாரதர், உபமன்யு, பிருகு, வியாஸர், பராசரர், மரீசி முதலான முனிவர்கள் நீலகண்டரான சிவபெருமானை வணங்கி நின்றனர்.

पार्श्वस्थपरिवाराणां विमलाङ्गेषु बिम्बितः ।

सर्वान्तर्गतमात्मानं स रेजे दर्शयन्निव ॥ ५६ ॥

தன்னைச் சூழ்ந்துள்ள பரிவாரங்களின் எவ்வித மலமுமற்ற பரிசுத்தமான தேஹங்களில் சிவபெருமான் தனது திருமேனி பிரதிபலிப்பதால் அனைவரின் அந்தராத்மாவாகத் தான் திகழ்வதைக் கண்டு ரசித்து மேலும் பிரகாசித்தார்.

क्षणं स शम्भुर्देवानां कार्यभागं निरूपयन् ।

क्षणं गन्धर्वराजानां गानविद्यां विभावयन् ॥ ५७ ॥

சிவபெருமான் கூணநேரம் தேவர்கள் செய்யவேண்டிய செயல்களைக் கண்காணித்தார்; கூணநேரம் கந்தர்வராஜனுடைய கானத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

ब्रह्मविष्णवादिभिर्देवैः क्षणमालापमाचरन् ।

क्षणं देवमृगाक्षीणां लालयन्नृत्यविभ्रमम् ॥ ५८ ॥

பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்களுடன் கூணநேரம் உரையாடினார்; தேவகன்னிகைகளின் நடனத்தைக் கூணநேரம் ரசித்தார்.

व्यासादीनां क्षणं कुर्वन् वेदोच्चारेषु गौरवम् ।

विदधानः क्षणं देव्या मुखे विम्बाधरे दृशः ॥ ५९ ॥

வியாஸர் போன்ற முனிவர்களின் வேதோச்சாரத்தைக்
க்ஷணநேரம் கேட்டார்; தேவியின் திருமுகத்தில் விளங்கும்
செவ்விய உதடுகளைக் க்ஷணநேரம் நோக்கினார்.

हास्यनृत्यं क्षणं पश्यन् भृङ्गिणा परिकल्पितम् ।

பிருங்கி போன்றோர் நிகழ்த்தும் ஹாஸ்ய நடனத்தைக்
க்ஷணநேரம் கண்டு மகிழ்ந்தார்.

नन्दिना वेत्रहस्तेन सर्वतन्त्राधिकारिणा ॥ ६० ॥

अमुञ्चता सदा पार्श्वमात्माभिप्रायवेदिना ।

चोदितान् वासयन् कांश्चिद्विसृजन् भ्रूविलासतः ।

सम्भावयंस्तथा चान्यानन्यानपि नियामयन् ॥ ६१ ॥

அனைத்துக் கண்காணிப்பிலும் தலைசிறந்தவரும் சிவபெருமானின்
பக்கலில் எப்போதும் இருப்பவரும் சிவபெருமானது
எண்ணத்தை நன்கு அறிந்தவருமாகிய நந்தியெம்பெருமான்
பிரம்புத்தடியைக் கையில் கொண்டு உள்ளே செல்ல
அனுமதிப்போரை அருகில் இருத்தியும் சிலரைத் தன்
புருவநெரிப்பால் வெளியேற்றியும் மற்றும் சிலரைக் கௌரவித்தும்
மற்றோரை அடக்கியும் பணி செய்து கொண்டிருந்தார்.

समस्तभुवनाधीशमौलिलालितशासनः ।

अकुण्ठशक्तिरव्याजलावण्यललिताकृतिः ॥ ६२ ॥

स्थिरयौवनसौरभ्यशृङ्गारितकलेवरः ।

आत्मशक्त्यमृतास्वादरसोल्लासितमानसः ॥ ६३ ॥

स्वाभाविकमहैश्वर्यविश्रामपरमावधिः ।

निष्कलङ्कमहासत्त्वनिर्मितानेकविग्रहः ॥ ६४ ॥

अखण्डारातिदोर्दण्डकण्डूखण्डनपण्डितः ।

चिन्तामणिः प्रपन्नानां श्रीकण्ठःपरमेश्वरः ॥ ६५ ॥

தனது ஆணையை நிறைவேற்றக் காத்து நிற்கும் எல்லா லோகபாலர்களாலும் வணங்கப்படுபவரும், தடையற்ற சக்தி படைத்தவரும் தெய்வீக அழகு மிளிர்வரும் என்றும் அகலாத இளமையுடன் விளங்குபவரும் தனது எல்லையற்ற சக்தியின் அமிர்தரசத்தை எப்போதும் பருகுபவரும் தனக்கே உரிய அளவற்ற சக்தியிலேயே எப்போதும் திளைப்பவரும் களங்கமற்ற தன் சக்தியினால் தானே ஏற்றுக் கொண்ட பற்பல உருவத்தைக் கொண்டவரும் அனைத்து எதிரிகளையும் போரில் வெல்லும் எல்லையற்ற திறமை உடையவரும் தன்னைச் சரண் அடைந்தோர்க்கு வேண்டிய வரத்தை வாரி வழங்குபவருமாகச் சிவபெருமான் விளங்கினார்.

பாடுவர சிலரசிலர பணவர முனைநிறி
றாடுவர சிலரசில ரார்பபர மெமெலர
சூடுவர சிலரசிலர துதிபரண பனால
வாடுவர சிலரசிலர மகிழ்நது வாழ்ததுவார.

சிலர் அங்கு பாடினர், ஆடினர், துதித்துப் போற்றினர், மலர்கள் சூடி வாழ்த்தினர்.

இன்னென மிவர்பல வாய்றல கண்ணுமை
தன்னொடு மரயணை தன்னென மேவாய
மின்னவர சடையனென வளங்கு பேரவை
முன்னூற நிகழ்ந்தோர முறைமை கூறுவாய.

இவ்வாறு விளங்கும் சிவபெருமானின் சபையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறுவோம்.

सभान्तरगतं तत्र रेणुकं गणनायकम् ।

प्रसादं सुलभं दातुं ताम्बूलं स तमाह्वयत् ॥ ६६ ॥

அங்கு சபையில் நுழைந்தோர்க்குத் தாம்பூலப் பிரசாதம் அளிப்பதற்காகப் கணநாயகரான ரேணுகரைப் பெருமான் அழைத்தார்.

அண்டரக டமெககெலா மரய தனகவுட

கொண்டருண் மெலலிலை கொடுப்ப நூறுகடல

கண்டிடு மிரேணுக கணைச னென்பவறு

பண்டூறு முவகையாறு பரன் மைத்தனன்.

தேவர்களுக்கே அரிதானதும் தான் தூடியதுமான மெல்லிய இலையைக் கொடுப்பதற்காக அறிவிற் சிறந்த இரேணுகனனும் சிவகணத்தலைவனைப் பெருமான் உவகையுடன் அழைத்தார்.

शम्भोराह्वानसन्तोषसम्भ्रमेणैव दारुकम् ।

उल्लङ्घ्य पार्श्वमगमल्लोकनाथस्य रेणुकः ॥ ६७ ॥

சிவபெருமான் தன்னை அழைத்ததால் மிகக் களிப்படைந்த ரேணுகர் தமதருகில் வீற்றிருந்த தாருகரைச் சடடை செய்யாமல் சென்றார்.

तमालोक्य विभुस्तत्र समुल्लङ्घितदारुकम् ।

माहात्स्यं निजभक्तानां द्योतयन्निदमब्रवीत् ॥ ६८ ॥

தாருகரைச் சடடை செய்யாது சென்ற ரேணுகரைக் கண்ட சிவபெருமான் தனது பக்தர்களின் பெருமையை அவருக்கு உணர்த்த நினைத்து இவ்வாறு கூறினார்.

அழைத்தரு ஞவகையா லவவா ரேணுகன்

றழைத்தூயர கலவாயந தாரு கன்றனைப

பழைத்தனன் கடநதுநய வானைப மைப்பவே

மழைத்திரு மிடறறினோன் மருங்கு வந்தனன்.

இரேணுகனும் மன மகிழ்ச்சியுடன் அங்கிருந்த தாருகன் எனும் கல்வியில் சிறந்த சிவபக்தனை மதியாமல் கடந்து வந்தான்.

மிடைநதிடு தனதுபே ரவையாணி மெய்யுணர்
வடைநதிடு தாருக நாமத தபைனைக
கடநதுறு மிரேணுக கணேசுர பாரததிது
மடங்கலந தவாசறை வளாள சூயுவாணி.

அவ்வாறு வந்த இரேணுகனைப் பார்த்து சிவபெருமான் கூறினான்:

रे रे रेणुक दुर्बुद्धे कथमेष त्वयाऽधुना ।
उल्लङ्घितः सभामध्ये मम भक्तो हि दारुकः ॥ ६९॥

ஓ ரேணுகனே! துர்மதிகொண்டவனே! இச்சபையில் எனது பக்தனான தாருகன் உன்னால் அவமதிக்கப்பட்டான்.

மதியுறு மிரேணுக மஹே பேரவை
யதிலெம தடிமையா யலங்கு தாருகறு
கதிதரு காலினாறு கடககப பட்டதெனை
வதிதவ றினையெனா வளாயபை மேயானாணி.

இரேணுகனே! எமது சபையில் எமது அடிமையான தாருகனை மதியாமல் நீ கடந்து வந்ததன் காரணம் என்ன என வினவினார்.

लङ्घनं मम भक्तानां परमानर्थकारणम् ।
आयुः श्रियं कुलं कीर्तिं निहन्ति हि शरीरिणाम् ॥ ७०॥

எனது பக்தர்களை இகழ்வதும் அவமதிப்பதும் எல்லாக் கேடுகளுக்கும் காரணம்; ஆயுள், செல்வம், நற்பிறப்பு, பெருமை முதலியவற்றை அது அழித்துவிடும்.

சிவபக்தர்கள் மஹிமை

கருநுநய பக்தரைக கடத்தல் கேடடிஹுக
கொருதனா முலமா யுடயபா னாயுளு
மரதுறு செல்வமுங் குலமு மன்று தாய
பெரதுறு கீரத்தியுய பெயரத்த ழிககுமால்.

எனது பக்தரை மதியாது கடந்து வருதல் ஆயுள், செல்வம்
முதலியவற்றை அழித்துவிடும்.

मम भक्तमवज्ञाय मार्कण्डेयं पुरा यमः ।

मत्पादताडनादासीत् स्मरणीयकलेवरः ॥ ७१ ॥

எனது பக்தனான மார்க்கண்டேயனை முன்னொருகால் யமன்
அவமதித்ததால் என் பாதங்களால் அடியுண்டு தனது உடலை
இழந்தான்.

கழிந்துள மயலினைமாரக கண்ட னாகுமெனை
றொமுயபுடை யவனைமுனை றொடரந்தி கழற்தென
தெமுங்கழ லுதையனா லின்று முள்ளுறு
தமுயபுறு முடலினை றண்ட னாயனானை.

இயமன் எனது பக்தனான மார்க்கண்டனைத் துன்புறுத்தியதால்
எனது காலால் உதைபட்டான்.

भृगोश्च शङ्ककर्णस्य मम भक्तिमतोस्तयोः ।

कृत्वानिष्टमभूद् विष्णुर्विकेशा दशयोनिभाक् ॥ ७२ ॥

எமது இருபக்தர்களான பிருகுவிற்கும் சங்குகர்ணனுக்கும்
தீங்கிழைத்த விஷ்ணு தனது கேசங்களை இழந்து பத்துமுறை
பிறவியெடுத்தார்.

தறிபவ மரமுடைச சங்கு கண்ணஹு
மறிஷுணர பிருகுஷு மாமெனை றொண்டராற
பறிபடு தலையனாயப பவங்கள் பகுதிலு
மறிபடு மாலென மதிகுதி டாயகொலோ.

மேலும் சங்குகர்ணன், பிருகு முதலான எனது பக்தர்களை அவமதித்ததால் திருமால் பத்து முறை இவ்வலகில் பிறவி எடுத்தார்.

மद्भक्तेन दधीचेन कृत्वा युद्धं जनार्दनः ।

भग्नचक्रायुधः पूर्वं पराभवमुपागमत् ॥ ७३ ॥

எம் பக்தனான ததீசியுடன் போரிட்டதில் தன் சக்கராயுதம் துண்டிக்கப்பட்டு விஷ்ணு மிகவும் இகழ்ச்சியடைந்தார்.

कृताश्वमेधो दक्षोऽपि मद्भक्तांश्च गणेश्वरान् ।

अवमत्य सभामध्ये मेषवक्रोऽभवत् पुरा ॥ ७४ ॥

அசுவமேதம் போன்ற பெரிய யாகங்களைச் செய்த தகஷன் கணேசுவரர்களாகிய எமது பக்தர்களைச் சபையில் அவமதித்ததால் ஆட்டின் முகத்தைப் பெற்றான்.

திருமறு மாரபணமுனை செயய வென்றொழுய

புரமுறு ததசியா லொடிந்த நேமியாண

பொருமற மிழந்தனண புகழுகக ணேசரால

வருமறி முகமொடு தககண மாழுகினாண.

ததீசி என்னும் எனது பக்தனாகிய முனிவரால் திருமால் தனது சக்கராயுதம் உடைந்தவனாய் போரில் வலிமை இழந்தான்; எனது கணேசனால் தக்கனுக்கு ஆட்டுத் தலை பொருத்தப்பட்டது.

श्वेतस्य मम भक्तस्य दुरतिक्रमतेजसः ।

औदासीन्येन कालोऽपि मया दग्धः पुराऽभवत् ॥ ७५ ॥

எவராலும் வெல்லமுடியாத திறமை கொண்ட சுவேதன் எனும் எம் பக்தனை உதாசீனப்படுத்தியதால் காலனாகிய யமன் என்னால் எரிக்கப்பட்டான்.

एवमन्येऽपि बहवो मद्भक्तानामतिक्रमात् ।

परिभूता हताश्वासन् भक्ता मे दुरतिक्रमाः ॥ ७६ ॥

இவ்வாறு எம் பக்தர்களை அவமதித்ததால் திறமை மிக்க பலர் என்னால் அவமதிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் உள்ளனர்.

தகுஞ்செய ஸூடையநஞ் சுவேதன றனைனயுன

னாகழந்தனன மறலியெய மாலெ ரந்தனன

புகன்றிடி னன்னுநய பொருவ றொண்டரா

ஸூகுந்திற ஸூடையவ ருளர நேகரே.

என் பக்தர்களுள் சிறந்த சுவேதன் என்பாளை இயமன் இகழ்ந்ததால் அவன் எம்மால் எரிக்கப்பட்டான். இவ்வாறு இன்னும் பல பக்தர்கள் பலர் உள்.

अविचारेण मद्भक्तो लङ्घितो दारुकस्त्वया ।

एष त्वं रेणुकानेन जन्मवान् भव भूतले ॥ ७७ ॥

ரேணுகனே! சிறிதும் யோசிக்காமல் எமது பக்தனை தாருகன் உன்னால் அவமதிக்கப்பட்டதால் நீ பூவுலகில் பிறவி எடுக்கக்கடவாயாக.

இரேணுகர அவதராகுய காரணய

சாதமி றாருகன றனைகக டந்தனை

யாதலி னாரேணுக வரபு தாங்குறு

மேதின தனாலொரு பறபு மேவென

வோதின னடியவரக குதவ செயபவன.

எனது பக்தனை தாருகனை நீ கடந்ததால் பூவுலகில் நீ ஒரு பிறவி எடுக்கக் கடவாய் என சிவபெருமான் திருவாய் மலர்ந்தார்.

इत्युक्तः परमेशेन भक्तमाहात्म्यशंसिना ।
प्रार्थयामास देवेशं प्रणिपत्य स रेणुकः ॥ ७८॥

பக்தர்களின் பெருமையை எடுத்துரைக்கும் பரமேசுவரனால்
இவ்விதம் சபிக்கப்பட்ட ரேணுகன் தேவேசுவரரை வணங்கி
பிரார்த்தனை செய்தார்.

मानुषीं योनिमासाद्य महादुःखविवर्धिनीम् ।
जात्यायुर्भोगवैषम्यहेतुकर्मोपपादिनीम् ॥ ७९॥
समस्तदेवकैर्कर्यकार्पण्यप्रसवस्थलीम् ।
महातापत्रयोपेतां वर्णाश्रमनियन्त्रिताम् ॥
विहाय त्वत्पदाम्भोजसेवां किं वा वसाम्यहम् ॥ ८०॥
यथा मे मानुषो भावो न भवेत् क्षितिमण्डले ।
तथा प्रसादं देवेश विधेहि करुणानिधे ॥ ८१॥

கருணைக்கடலே! பெரும் துயரத்தை விளைவிப்பதும், ஜாதி,
ஆயுள், சுகதுக்கம் ஆகியவற்றுக்குக் காரணமான
கருமவினையைத் தோற்றுவிப்பதும், தேவர்களுக்கெல்லாம்
பணிசெய்யும் வாய்ப்பினை அழிப்பதும், மூவிதத் துன்பங்களுக்கும்
பிறப்பிடமானதும், வருணசிரமம் போன்ற கட்டுப்பாடுகள்
நிறைந்ததுமான மனிதப்பிறவியை அடைந்து, தங்களது
திருவடிக்கு திருப்பணி புரியும் வாய்ப்பையும் இழந்து நான் என்
செய்வேன்? ஓ தேவதேவனே! பூவுலகில் நான் மானிடன்
என்னும் உணர்வே எனக்கு இல்லாதவாறு அருள்புரிய
வேண்டுகிறேன் என்றார்.

அறத்தன் முதலவந யழைககு மோகைதாஃ
பெறபபெறு மடியனேஃ பேதைத தஃமையாறு
சிறப்பயறு தாருகழ கடந்த தமையைப
பொயுத்தரு ளெனவடி பண்றது போறறினாஃ.

அருநதுயர வடிவமா யகஃற மஃணடை
வருநதுயு பறவையை மஃன நஃனையாஃ

பாரந்தன னலமருய பெற்றி யென்கொலோ
திருந்தடி யவராடர தரககு மெந்தையே.

மானடப பறவையை மயககு மண்ணடை
யானெடுத திடாவகை யருளசெ யெறையுற
தேனெடுத திதழ்வழ செயய கொன்றையோன
றாலுளத தருளனாற சாற்றை மேயனானை.

அடியேன் பேதைத் தன்மையால் செய்த தவறைப்
பொறுத்தருள வேண்டும்; உம்மைப் பிரிந்து பூவுலகில் எவ்வாறு
அத்துன்பத்தைத் தாங்குவேன். எனக்கு அருள் செய்ய
வேண்டுமென இரேணுகன் விண்ணப்பிக்கவும், சிவபெருமான்
கூறினார்:

इति सम्प्रार्थितो देवो रेणुकेन महेश्वरः ।
मा भैषीर्मम भक्तानां कुतो भीतिरिहेष्यति ॥ ८२ ॥

ரேணுகனால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்ட மஹேசுவரன்,
ரேணுகனே! எனது பக்தர்களுக்கு எவ்வாறு பயமேற்படும்? நீ
சிறிதும் அஞ்சாதே.

श्रीशैलस्योत्तरे भागे त्रिलिङ्गविषये शुभे ।
कोल्लिपाक्यभिधानोऽस्ति कोऽपि ग्रामो महत्तरः ॥ ८३ ॥
सोमेश्वरभिधानस्य तत्र वासवतो मम ।
अस्पृशन् मानुषं भावं लिङ्गात् प्रादुर्भविष्यसि ॥ ८४ ॥

பூசைலத்தின் வடபாகத்தில் தெலுங்கு நாட்டில்
கொல்லிபாகமெனும் சிறந்த கிராமம் உள்ளது. நான் அங்கு
ஸோமேசுவரன் எனும் திருப்பெயருடன் கோயில்
கொண்டுள்ளேன். நீ அங்கு மானிடன் எனும் உணர்வில்லாமல்
அந்த லிங்கத்தினின்றும் வெளிப்படுவாய்.

மதியலிङ्गसम्भूतं मद्भक्तपरिपालकम् ।
विस्मिता मानुषाः सर्वे त्वां भजन्तु मदाज्ञया ॥ ८५॥

எனது லிங்கத்திலிருந்து தோன்றியவனும் என் பக்தர்களைக் காப்பவனுமான உன்னை மக்கள் கண்டு மிகவும் வியப்படைந்து எனது ஆணையினால் உன்னை வந்தடைவார்கள்.

मदद्वैतपरं शास्त्रं वेदवेदान्तसम्मतम् ।
स्थापयिष्यसि भूलोके सर्वेषां हितकारकम् ॥ ८६॥

வேத வேதாந்தங்களில் கூறப்படுவதும் அனைவர்க்கும் நன்மையே பயப்பதுமான சிவாத்துவிதசாத்திரத்தை நீ பூவுலகில் நிலநிறுத்துவாய்.

मम प्रतापमतुलं मद्भक्तानां विशेषतः ।
प्रकाशय महीभागे वेदमार्गानुसारतः ॥ ८७॥

வேதநெறி வழுவாமல் என்னுடைய மஹிமையையும் குறிப்பாக என் பக்தர்களின் பெருமையையும் நீ பூவுலகில் பறைசாற்றி நிலைநிறுத்துவாயாக.

इत्युक्त्वा परमेश्वरः स भगवान् भद्रासनादुत्थितो
ब्रह्मोपेन्द्रमुखान् विसृज्य विबुधान् भ्रूसंज्ञया केवलम् ।
पार्वत्या सहितो गणैरभिमतैः प्राप स्वमन्तः पुरं
क्षोणीभागमवातरत् पशुपतेराज्ञावशाद् रेणुकः ॥ ८८॥

இவ்வாறு கூறிய பரமேசுவரன் தனது பத்திராஸனத்திலிருந்து எழுந்து பிரம்மா போன்ற தேவர்களைத் தன் புருவநெரிப்புக் குறிப்பால் விடையளித்து பார்வதிதேவியார் மற்றும் சில நெருக்கமான கணங்களுடன் கூடியவராய் தனது அந்தப்புரத்திற்கு எழுந்தருளினார். பசுபதியின் ஆணையினால் ரேணுகரும் பூவுலகம் வந்திறங்கினார்.

எனனக ரரேணுக வானறு மண்ணடைத
துணறு பறவயாற றுயர மெயதலை

யெனெனடி யவரதமக கெவ்வா டகுதிலு
மினெனெவந தடைகுவ திலலை யாலைலயே.

கண்டவர தமககெலாங் கயலை காட்டுயுய
வண்டவர பருப்பத மலையைத் தென்றிசை
கொண்டொள தெலுங்கினறு கொலலி பாகமென
றொண்டல மொன்றுள துரைப்பி னாயடை.

என்னுரு வாயசோ மேச னெனெனவோர
தன்னகர பரசிவ விங்கந் தங்குமா
லன்னதின மானடப பறவா யன்றியே
மன்னுதி யுலகெலாய வாயககுய வண்ணமே.

மறையொடு மறையுடி மதம தாகுமென
னறையுமத துவதநு னலத்தி லியாவரு
மறிபுற மொழிதியென னடியர மேனெமையுங்
குறைவலென மேனெமையுங் கொடுத்தி யெங்கணுய.

எனக்கு நிகரான இரேணுகனே! மண்ணுலகில் பிறப்பதால்
உனக்கு எவ்விதத் துன்பமும் நிகழாது. காண்போர்க்கெல்லாம்
கயிலையை நினைவறுத்தும் திருப்பருப்பதமலையின்
தென்திசையில் கொல்லிபாகமென்பதொரு தலத்தில்
சோமேசனென்னும் இலிங்கத்தில் நீ தோன்றுவாயாக.
வேதத்துடன் அத்துவிதக் கொள்கையைக் கொண்ட
வேதாந்தத்தையும், எனது மஹிமை, எனது அடியார் பெருமை
ஆகியவற்றையும் நீ பரவச் செய்வாயாக என்றார்.

॥ इति श्रीसिद्धान्तशिखामणौ रेणुकस्य भूर्लोकवगतिर्नाम
तृतीयः परिच्छेदः ॥ ३ ॥

॥चतुर्थः परिच्छेदः ॥

अथ त्रिलिङ्गविषये कोल्लिपाक्यभिधे पुरे ।
 सोमेश्वरमहालिङ्गात् प्रादुरासीत् स रेणुकः ॥ १ ॥
 प्रादुर्भूतं तमालोक्य शिवलिङ्गात् त्रिलिङ्गजाः ।
 विस्मताः प्राणिनः सर्वे बभूवुरतितेजसम् ॥ २ ॥

அங்கு தெலுங்கு நாட்டில் கொல்லிபாகமென்னும் ஊரில்
 ஸோமேசுவரலிங்கத்திலிருந்து ரேணுகன் வெளித்தோன்றினார்.
 ஓளிவீசும் திருமேனியுடன் திகழும் ரேணுகனைக்கண்ட
 அனைவரும் மிக்க வியப்பில் ஆழ்ந்தனர்.

இரேணுகர் உலகில வருதல

அங்கண னாவவகை யருள மெலலடிப
 பங்கய முடிமிசை படவா றைஞ்சியே
 யெங்கண நாயகன வடைகொண டெயதினாண
 பொங்கொலி யுத்திசூழ புவாயை நோக்கியே.

சிவபெருமான் இவ்வாறு அருளவும், இரேணுகனும் பூவுலகை
 நோக்கி வந்தான்.

இரேணுகர் அவதாரத்த எபதலய

எயதிய வாரேணுக னாறவண கூறிய
 மெயதிக ழிலிங்கமெய மேவாத தோன்றினாண
 கொயதுணர மலிபொழிற கொலலி பாகயவாழ
 செயதவ முடையரதாஞ சென்று கண்டனர்.

புவியையடைந்த இரேணுகன் சிவபெருமான் கூறிய அந்த
 இலிங்கத்தினின்று தோன்றினான். அதை அங்கிருந்த மக்கள்
 கண்டு மகிழ்ந்தனர்.

भस्मोद्धूलितसर्वाङ्गं साररुद्राक्षभूषणम् ।
 जटामुकुटसंयुक्तं त्रिपुण्ड्राङ्गितमस्तकम् ॥ ३ ॥
 कटीतटीपटीभूतकन्थापटलबन्धुरम् ।
 दधानं योगदण्डं च भस्माधारं कमण्डलुम् ॥ ४ ॥
 शिवाद्वैतपरिज्ञानपरमानन्दमोदितम् ।
 निर्धूतसर्वसंसारवासनादोषपञ्जरम् ॥ ५ ॥
 शिवागमसुधासिन्धुसमुन्मेषसुधाकरम् ।
 चित्तारविन्दसङ्गुहशिवपादाम्बुजद्वयम् ॥ ६ ॥
 यमादियोगतन्त्रज्ञं स्वतन्त्रं सर्वकर्मसु ।
 समस्तसिद्धसन्तानसमुदायशिखामणिम् ॥ ७ ॥
 वीरसिद्धान्तनिर्वाहकृतपट्टनिबन्धनम् ।
 आलोकमात्रनिर्भिन्नसमस्तप्राणिपातकम् ॥ ८ ॥
 तमपृच्छन् जनाः सर्वे नमन्तः को भवानिति ।

மேனி முழுதும் திருநீறு பூசியும், உயர்ந்த ருத்திராக்ஷங்களை
 அணிந்தும், ஜடாமகுடம் சூடியும், நெற்றியில் திரிபுண்டரம்
 தரித்தும், இடையில் துவராடை தரித்தும், யோகதண்டம்,
 திருநீற்றுப்பாத்திரம், கமண்டலு ஆகியவற்றைக்
 கையிலேந்தியும், சிவாத்துவிதஞானம் ஒளிவீசும்
 திருமுகத்தையுடையவராயும், சிவாகமமெனும் கடலில்
 தோன்றிய சந்திரனைப் போல விளங்குபவரும், மனமெனும்
 தாமரையில் சிவபெருமானின் இரு திருவடிகளையும்
 ஒளித்துவைத்திருப்பவராயும், யமம், நியமம் முதலிய
 யோகாங்கங்களை நன்கு அறிந்தவராயும், எல்லாச்
 செயல்களிலும் சுதந்திரமானவராயும், அனைத்துச்
 சித்தர்களுக்கும் சிகாமணியாகத் திகழ்பவராயும்,
 வீரசைவசித்தாந்தத்தை நிலபெறச் செய்பவரும், தனது
 பார்வையாலேயே அனைத்துயிர்களின் பாவங்களை
 போக்குபவராயும் விளங்கும் அவரை எல்லோரும் தாங்கள் யார்
 எனக் கேட்டனர்.

இரேணுகர அவதாரம்

நயநொளஃ வளங்கக கஃஃடி நிறையணஃ யணஃநது வேணஃ
தோயறழ கிலங்க ஞானச சோதியஃ வயஃறிய றோஃறிய
போயறிய கதிரபோ னஃஃற புஃஃணஃயஃ றஃஃணைக கஃஃடோ
ராஃறய்ய வயப்பய றோரா யடியணை பணஃநது சொஃவார.

திருநீறு, உருத்திராக்கம் முதலான சிவசின்னங்களை அணிந்து
ஞான சோதியாய் இலிங்கத்தில் தோன்றிய அப்புண்ணிய
மூர்த்தியைக் கண்டவர்கள் இவ்வாறு கூறினர்:

इति पृष्टो महायोगी जनैर्विस्मितमानसैः ॥ ९॥

प्रत्युवाच शिवाद्द्वैतमहानन्दपरायणः ।

இவ்வாறு வியப்படைந்த மக்கள் கேட்கவும் சிவாத்வைத
ஆனந்தத்தில் தினைக்கும் அந்த மஹாயோகியானவர் பின்
வருமாறு கூறினார்.

पिनाकिनः पार्श्ववतीं रेणुकारव्यगणेश्वरः ॥ १०॥

केनचित् कारणेनाहं शिवलिङ्गादिहाभवम् ।

नाम्ना रेणुकासिद्धोऽहं सिद्धसन्ताननायकः ॥ ११॥

பிநாகமெனும் வில்லைத் தரித்த சிவபிரானின்
அணுக்கத்தொண்டன் நான்; ஏதோ காரணம் பற்றி நான் இங்கு
சிவலிங்கத்திலிருந்து தோன்றினேன். சித்தர் கூட்டங்களுக்குத்
தலைவனாகிய எனக்கு ரேணுகன் என்று பெயர்.

சோதிமா லிங்கந தஃனய றோஃயுந யாரை யெஃன

வாதியா மிறைவஃ பாங்க ரமரதரு மிரேணு கனயஃஃ

வேதநா யகஃவஃ ருப்ப வடைகொஃஃடிங் கெயதி னேனெஃ

றோதினஃ வர சைவத துதிய மாகி நிறஃஃ.

இச்சோதிலிங்கத்தில் தோன்றிய நீ யார்? என அவர்கள்
வினவ, வீரசைவத்தின் பயனாகி நின்ற அவர் நான்
இரேணுகன்; சிவபெருமானால் அனுப்பப்பட்டு இங்கு வந்தேன்
என்றார்.

स्वच्छन्दचारी लोकेऽस्मिन् शिवसिद्धान्तपालकः ।
 खण्डयन् जैनचार्वकबौद्धादीनां दुरागमान् ॥ १२ ॥
 इत्युक्त्वा पश्यतां तेषां विषयस्थिरचक्षुणाम् ।
 उत्थाय व्योममार्गेण मलयाद्रिमुपागमत् ॥ १३ ॥

சுதந்திரமாக நான் சஞ்சரிப்பவன்; இவ்வலகில் ஜைனம், பெளத்தம், சாருவாகம் போன்ற புறச்சமயங்களை வாதிட்டு அழித்து சிவசித்தாந்தத்தை நிலபெறச் செய்பவன் என்று கூறி கூடியிருந்தோர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆகாயமார்க்கமாக மலயமலையைச் சென்றடைந்தார்.

இரேணுகர பொதிகையடைதல்

வளங்குறு சிவசித தாந்த மெய்யாய தனை வேறா
 யுளங்கவல சயான புத்த ராதிய ருணரவ ஹாலாய
 வளரந்தெழு களைக ளைந்து வளர்ப்பதறு குறறே னானென
 றிளங்கதி ரனையாண வானது தெழுந்துபோய மலயத துறறாண.

சிவசித்தாந்தப் பயிரை வளர்ப்பதற்கும், ஜைன, பெளத்த சமய நூல்களென்னும் களையை நீக்குவதற்கும் நான் இங்கு வந்தேன் எனக் கூறி இரேணுகன் பொதிகை மலையை அடைந்தார்.

नवचन्दनकान्तारकन्दलन्मन्दमारुतम् ।
 अभङ्गुरभुजङ्गस्त्रीसङ्गीतरससङ्कुलम् ॥ १४
 करिपोतकराकृष्टस्फुरदेलतिवासितम् ।
 वराहदंष्ट्रिकाध्वस्तमुस्तासुरभिकन्दरम् ॥ १५
 पटीरदलपर्यङ्कप्रसुप्तव्याधदम्पतिम् ।
 माधवीमल्लिकजातीमञ्जरीरिणुरञ्जितम् ॥ १६

சந்தனமரக்காட்டிலிருந்து வீசும் நறுமணக்காற்றைக் கொண்டதாயும், அங்கு திரியும் பெண்நாகப்பாம்புகளின் இடையைருத ஓசையையுடையதும், யானைக்கூட்டங்களால் உலுக்கப்படும் ஏலக்காய்க் கொடிகளையுடையதும், காட்டுப்

பன்றிகளால் பரிக்கப்படும் முஸ்தம் முதலான கிழங்குகளின் மணமுடையதும், நிலத்தின் நடுவே கட்டிலில் உறங்கும் வேடுவத் தம்பதிகளையுடையதும், முல்லை, மல்லிகை முதலான நறுமணப் பூங்கொடிகளிலிருந்து உதிரும் மகரந்தத்தூள்களையுடையதுமாய் அம்மலயமலை விளங்கியது.

பொதொகைமலைச் சிறப்பு

ஓங்கிய வறந்த வெறுபவ கொடுகரஞ் சமக்க லாறுறா
தேவகுடி பாலதில வழி கண்டவெ வாகுடி தண்ணை
தங்கிய முனவ ரெண்ண லோரொடு சிகரந் தண்ணை
றாங்கிய மலய வெறுபவ றைமையா சாறு வல்லார.

மலயச மென்று மிக்க மலயமா ருதமா மென்று
முலகொடு முன்றி லுந்த னோங்குறு புகழ்சென் றெய்த
நலமலி சந்தாங் காஷ நலகிய வகுபோற றைபே
ராலகுற மலைக ளுள்ளொன் றேலுமந் தகுதா லுண்டோ.

அகத்திய முனிவரைச் சமக்க முடியாமல் பாதாலத்தில் வீழ்ந்த விந்தியமலையின் பெருமையையும், அகத்தியரைப் போன்ற பல முனிவர்களைத் தாங்கிய பொதிகைமலையின் மஹிமையையும் யார் கூற வல்லார்? உலகில் ஒப்பற்றதும், சந்தனம் முதலான பல மரங்களைக் கொண்டதுமான பொதிகை மலைக்கு ஈடு உண்டோ?

तत्र कुत्रचिदाभोगसर्वतुकुसुमद्रुमे ।

अपश्यदाश्रमं दिव्यमगस्त्यस्य महामुनेः ॥ १७॥

அங்கு நறுமணம் மிக்க பூக்களைக் கொண்ட மரத்தின் கீழ் அகஸ்தியமுனிவரின் ஆசிரமத்தைக் கண்டார்.

मन्दारचन्दनप्रायैर्मण्डितं तरुमण्डलैः ।

शाखाशिखरसंलीनतारकागणकोरकैः ॥ १८ ॥

மந்தாரம், சந்தனம் முதலான மரங்கள் சூழ்ந்ததும்,
அம்மரங்களின் நெடிய கிளைகள் நட்சத்திரங்களைத் தொடுவது
போன்று இருப்பதும்,

मुनिकन्याकरानीतकलशाम्बुविवर्धितैः ।

आलवालजलास्वादमोदमानमृगीगणैः ॥ १९ ॥

முனிவர்கள் வீட்டு இளம் கன்னிகைகளால் நீர்விட்டு
வளர்க்கப்படும் மரங்களை யுடையதாயும், அந்நீரைப் பருகும்
இளமான்களைக் கொண்டதும்,

हेमारविन्दनिष्यन्दमकरन्दसुगन्धिभिः ।

मरालालापवाचालुवीचिमालामनोहरैः ॥ २० ॥

தங்கத்தாமரை மலர்களிலிருந்து கொட்டும் மகரந்தூள்களின்
நறுமணம் வீசுவதாயும், யானைகளின் பிளிறல்களால்
எதிரொலிக்கப்படுவதும்,

इन्दीवरवरज्योतिरन्धीकृतहरिन्मुखैः ।

लोपामुद्रापदन्यासचरितार्थतटाङ्कितैः ॥ २१ ॥

हारनीहारकर्पूरहरहासामलोदकैः ।

नित्यनैमित्तिकस्नाननियमार्थैस्तपस्विनाम् ॥ २२ ॥

प्रकृष्टमणिसोपानैः परिवीतं सरोवरैः ।

அலர்ந்த தாமரைமலர்களின் ஓளியினால் ஆகாயத்தின்
ஒருபாகம் இருண்டு காணப்படுவதாயும் [அகத்தியரின்
பத்தினியும், கற்பில் சிறந்தவளுமான] லோபாமுத்திரையின்
திருவடிகள் பதிக்கப்பட்டதாயும், பனி, கற்பூரம்,
சிவபெருமானின் அட்டஹாஸ்ச்சிரிப்பு ஆகியன போன்று
வெண்மையான புனித நீரைக்கொண்டதாயும், தவமியற்றும்
முனிவர்கள் நித்தியம், நைமித்திகம் ஆகிய ஸ்நானங்களைச்
செய்வதற்காக இழைக்கப்பட்ட உயர்ந்த மணிகளாலான

படிக்கட்டுகளைக் கொண்டதுமான அழகிய
திருக்குளங்களையுடையதாயும்,

विमुक्तसत्त्ववैरस्यं ब्रह्मलोकमिवापरम् ॥ २३ ॥

ह्यमानाज्यसन्तानधूमगन्धिमहास्थलम् ।

शुकसंसत्समारब्धश्रुतिशास्त्रोपबृंहणम् ॥ २४ ॥

அங்கு வேட்டப்படும் வேள்விகளில் சொரியும் நெய்
ஆகுதிகளின் நறுமணம் சூழ்ந்ததாயும், தங்களுக்குள்
வேதசாத்திரங்களைப் பற்றிய வாதங்கள் புரியும் கிளிக்
கூட்டங்களையுடையதாயும் அந்த ஆசிரமம் விளங்கியது.

तस्य मध्ये समासीनं मूले चन्दनभूरुहः ।

सुकुमारदलच्छायादूरितादित्यतेजसः ॥ २५ ॥

அவற்றின் நடுவே இளந்தளிர்களின் ஒளியினால் சூரிய ஒளியை
விரட்டும் சந்தனமரத்தின் அடியில் அகத்தியர் அமர்ந்திருந்தார்.

तडित्पिङ्गजटाभारैस्त्रिपुण्ड्राङ्कितमस्तकैः ।

भस्मोद्धूलितसर्वाङ्गैः स्फुरद्द्रुद्राक्षभूषणैः ॥ २६ ॥

नववल्कलवासोभिर्नानियमधारिभिः ।

परिवीतं मुनिगणैः प्रमथैरिव शङ्करम् ॥ २७ ॥

அவர் மின்னலைப் போல் ஒளிபொருந்திய ஜடைகளையும்
நெற்றியில் திரிபுண்டரத்தையும் உடல் முழுவதும் திருநீறு
பூசியும் பிரகாசிக்கும் ருத்திராக்ஷமாலைகளை அணிந்தும் புதிய
மரவாரி தரித்து பற்பல நியமங்களைக் கடைப்பிடித்தும்
சிவபெருமான் பூதகணங்கள் சூழ விளங்குவது போல் பல
முனிவர்களால் சூழப்படும்,

समुज्वलजटाजालैस्तपः पादपपल्लवैः ।

स्फुरत्सौदामिनीकल्पैर्ज्वालाजालैरिवानलम् ॥ २८ ॥

அவரது கடுமையான தவமெனும் மரத்தில் விளைந்த இளந்தளிர்
போல் பளிச்சிடும் மின்னல் போன்ற ஜடைகளை
உடையவராயிருந்தார்.

विशुद्धभस्मकृतया त्रिपुण्ड्राङ्कितरेखया ।
त्रिस्रोतसेव सम्बद्धशिलाभागं हिमाचलम् ॥ २९॥

இமயமலைப் பாறை கங்கை, யமுனை, ஸரஸ்வதீ எனும் மூன்று நதிகளின் சங்கமமாக விளங்குவது போல் அவரது நெற்றியில் திரிபுண்டரம் பிரகாசித்தது.

भस्मालङ्कृतसर्वाङ्गं शशाङ्कमिव भूगतम् ।
वसानं वल्कलं नव्यं बालातपसमप्रभम् ॥ ३०॥
वडवाग्निशिखाजालसमालीढमिवार्णवम् ।

உடல் முழுதும் திருநீற்றால் அலங்கரிக்கப்படும், சந்திரன் பூவுலகிற்கு வந்திறங்கியது போன்ற தோற்றமும், இளம் சூரியனைப் போல் சிவந்த புதிய மரவுரியை தரித்தும், வடவாக்கினி ஜுவாலைகள் கடலைச் சூழ்ந்தது போல் பிரகாசித்துக் கொண்டும்,

सर्वासामपि विद्यानां समुदायनिकेतनम् ॥ ३१॥
न्यक्कृतप्राकृताहन्तं निरूढशिवभावनम् ।
तृणीकृतजगज्जालं सिद्धीनामुदयस्थलम् ॥ ३२॥
मोहान्धकारतपनं मूलबोधमहीरुहम् ।
ददर्श स महायोगी मुनिं कलशसम्भवम् ॥ ३३॥

அனைத்து வித்தைகளும் ஒருசேரத் திகழ்பவரும், உயிர்களின் இயற்கையான அஹம்பாவத்தை அழித்தவரும், ஆழ்ந்த சிவபாவத்தில் திளைப்பவரும், உலகத்தை ஒரு துரும்பாக மதிப்பவரும், எல்லா சித்திகளுக்கும் பிறப்பிடமாக விளங்குபவரும், மோஹம் என்னும் இருளை அழிக்கும் சூரியனைப் போன்றவரும், எல்லாவற்றிற்கும் மேலான ஞானத்தில் தோன்றிய மரம் போன்றவரும், கலயத்தில் தோன்றியவருமான அகத்திய முனிவரை ரேணுகர் கண்டார்.

இரேணுகர அகத்தியரைக காணுதல்

அப்பெரு மலயந தனை யடைந்தகத தியன ருககுஞ்
செப்பருய வளமலிந்த வாடத்தினைச் சென்று கண்ணுறு
றொப்பரு முவகை கூரந்த புளதொடு கணங்கள் கோமா
னெயப்பறு முனவ ரோடங் கிருந்துள் முனையக கண்டார்.

மலயமென்னும் புகழ்பெற்ற அப்பொதிகைமலையைச்
சென்றடைந்த இரேணுகன் அகத்தியமுனிவர் இருக்குமிடம்
சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரைக் கண்டார்.

तमागतं महासिद्धं समीक्ष्य कलशोद्भवः ।

गणन्द्रं रेणुकाभिख्यं विवेद ज्ञानचक्षुषा ॥ ३४ ॥

கணங்களுக்குத் தலைவரும் மிகப் பெரிய சித்தருமாகிய
ரேணுகர் அங்கு வந்திருப்பதை அகத்தியர் தன்
ஞானக்கண்ணால் அறிந்தார்.

வந்தெதிர நின்ற ஞான வாராயைக கண்ணுறு கண்டு
சந்திர மபுலி தன்பாறு சாரந்துள் வரேணுகப பேர
முந்துறு பவனா மென்று முனவலு முணரவாறு கண்டு
சிறந்தனை மகிழ்ந்தெ முந்து திருவடித தலத்தில வ ழந்தாள்.

எதிரே வந்து நின்ற ஞானத்திற் சிறந்த இரேணுகனைக் கண்ட
அகத்தியமுனிவரும் அவரது திருவடியில் விழுந்து வணங்கினார்.

तस्यानुभावं विज्ञाय सहसैव समुत्थितः ।

लोपामुद्राकरानीतैरुदकैरतिपावनैः ॥

पादौ प्रक्षालयामास स तस्य शिवयोगिनः ॥ ३५ ॥

सम्पूज्य तं यथाशास्त्रं तन्नियोगपुरस्सरम् ।

मुनिर्विनयसम्पन्नो निषसादासनान्तरे ॥ ३६ ॥

ரேணுகருடைய மஹிமை பெருமைகளை அறிந்த அகத்தியர்
விரைந்து எழுந்து லோபாமுத்திரை அளித்த புனிதநீரால்
அவரது கால்களைக் கழுவி மிக்க விநயத்துடன் தக்கவாறு

பூஜை செய்து உபசரித்து அவருகில் வேரொரு ஆசனத்தில் அமர்ந்தார்.

பாஸனரங் கவனைது தானோர பெருந்தவா சுறவா ருததித
தஸனாக ரமல லோபா முத்திரை தந்த நராப
பொஸனடி வளககி நூலிய புகஸமுறை யருச்சித தேததி
யஸனவ னருகு வேறோ ராதனது தமரந திருந்தாஸ.

உடனே இரேணுகரை ஆசனத்தில் அமர்த்தி தன் மனையாள் லோபாமுத்திரை கொணர்ந்த நீரால் அவரது திருவடிகளை அலம்பி, முறைப்படி அர்ச்சித்து வணங்கி தானும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தார்.

समासीनं मुनिवरं सर्वतेजस्विनां विभुम् ।

उवाच शान्त्या वाचा रेवणः सिद्धशेखरः ॥ ३७॥

निर्विघ्नं वर्तसे किं नु नित्या ते नियमक्रिया ।

अथ वाऽगस्त्य तेजस्विन् कृतः स्युस्तेऽन्तरायकाः ॥ ३८॥

தேஜோமயமாகத் தன்னருகில் அமர்ந்திருக்கும் அம்முனிவரை நோக்கி சித்தர்கள் தலைவரான ரேவணர் அமைதியான வார்த்தைகளால் வினாவினார். ஓ பிள்ளாய்! அகத்தியரே! உன்னுடைய நித்திய நியமங்கள் தவறாது நடைபெறுகின்றனவா? அல்லது யாதேனும் இடையூறு ஏற்படுகிறதா?

இருந்துள் முனையை நோக்கி யரேணுக னஹாய நிஸபா லருந்தவ நடந்த தேயெஸ றருளாளாஸ வனாயநி னககுப பொருந்துறு மிடையூ றெண்ணப புரபவ ரயாவ ரெஸூறு திருந்திய ஷுளத னாகிச செபபவ ஹுவகை மாமுறய.

இரேணுகனும் அகத்தியருடைய தவச்செயல்கள் எவ்வித இடையூறின்றி நிகழ்கின்றனவா என வினாவினார்.

विन्ध्यो निरुद्धो भवता विश्वोल्लङ्घनविभ्रमः ।
 नहुषो रोषलेशात् ते सद्यः सर्पत्वमागतः ॥ ३९॥
 आचान्ते भवता पूर्वं पङ्कशेषाः पयोधयः ।
 जीर्णस्ते जाठरे वह्नौ दृप्तो वातापिदानवः ॥ ४०॥
 एवं विधानां चित्राणां सर्वलोकातिशायिनाम् ।
 कृत्यानां तु भवान् कर्ता कस्तेऽगस्त्य समप्रभः ॥ ४१॥

முன்னர் எவராலும் ஏறிக்கடக்க இயலாத விந்தியமலையானது
 உன்னால் அடக்கப்பட்டது; நீ சிறிது கோபமடைந்ததால்
 நஹுஷன் என்பான் பாம்பாகச் சபிக்கப்பட்டான். உன்னால்
 ஏழ்கடல் நீரும் முன்னொருகாலத்தில் அருந்தப்பட்டன; வாதாபி
 போன்ற கொடிய அரக்கர்கள் உன் வயிற்று நெருப்பால்
 சீரணிக்கப்பட்டனர். அனைவரும் வியப்படையும் இத்தகைய
 செயல்களைச் செய்த உனக்கு நிகர் இவ்வலகில் யார் உளர்?

வறதமு நினைநாற கீழ்போய வபுநதது நகுட னானானை
 முநதர ஷருவ மானானை முழிங்குவெணை டிரைச ருடடுகு
 சிறுஷு மருநதப படடுச சேறலா தொழிநத தளறு
 வறதொரு தருவ ஹுணை வயபுறிடை யபுறா னைறே.

மேலும், அகத்தியர் முன்னாளில் செய்ததான விந்தியமலையைப்
 பாதாளத்தில் வீழ்த்தியது, ஏழ்கடல்களையும் அருந்தியது
 முதலிய மகத்தான செயல்களைப் பற்றியும் இரேணுகன்
 வினவினார்.

शिवाद्वैतपरानन्दप्रकाशनपरायणम् ।
 भवन्तमेकं शंसन्ति प्रकृत्या सङ्गवर्जितम् ॥ ४२॥
 पुरा हैमवतीसूनुरवदत् ते षडाननः ।
 शिवधर्मोत्तरं नाम शास्त्रमीश्वरभाषितम् ॥ ४३॥
 भक्तिः शैवी महाघोरसंसारभयहारिणी ।
 त्वया राजन्वती लोके जाताऽगस्त्य महामुने ॥ ४४॥

ஓ மஹாமுனிவராகிய அகத்தியரே! சிவாத்வைத ஆனந்தத்தில்
 தினைக்கும் உன்னை இயற்கையிலேயே எவ்விதப் பற்றுமற்றவன்

என மக்கள் புகழ்கின்றனர். ஹைமவதியான பார்வதி தேவியின் புதல்வனான ஷண்முகன் உனக்கு சிவதருமோத்தரம் என்னும் உயர்ந்த சாத்திரத்தை முன்பு உபதேசித்தான். மிகக் கொடிய சம்சாரத்திலிருந்து காக்கும் சிவபக்தியானது உன்னால் புத்துயிர் பெற்றது.

செங்கண்மால் வடையா னலகுளு சிவதரு மோதத ரததை
யெங்கண்மா முருக னாமத திலங்கிலை வேலோ னலக
வங்கண்மா ஞால முயயப பெற்றனை யருந்த வததோர
தங்கண்மா நிதிய னாயு றனைநிகர பவரயார சொல்லாய.

சிவபெருமான் அருளிய சிவதருமோத்தரம் என்னும் ஒப்பற்ற நூலைத் திருமுருகனிடமிருந்து உலகோர் உய்யும்பொருட்டு நீ பெற்றாய். உனக்கு நிகர் யார்தான் உளர் என்று போற்றினார்.

इति तस्य वचः श्रुत्वा सिद्धस्य मुनिपुङ्गवः ।

गम्भीरगुणया वाचा वभाषे भक्तिपूर्वकम् ॥ ४५

சித்தர்கள் தலைவரான இரேணுகரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர்களுள் சிறந்த அகத்தியர் பக்தியுடன் கம்பீரமாகப் பேசினார்:

अहमेव मुनीन्द्राणां लालनीयोऽस्मि सर्वदा ।

भवदागमसम्पत्तिर्मा विना कस्य सम्भवेत् ॥ ४६ ॥

முனிவர்கள் மத்தியில் நான் ஒருவனே கொண்டாடப்படத்தக்கவன். [ஏனெனில்] உங்களின் வருகை எனும் பேறு வேறெவர்க்கு வாய்க்கும்?

என்றுரை செய்ய வெங்க ளரேணுகண் முனாவண் கேளா
நின்றன வரவெ னககே நேரதலாறு றவததோண் யானே
நன்றிக ளனைதது முள்ளேண் ஞானநல வழியுய பெற்றேண்
வென்றெண் பவமு மேலாய வடடைந் துயந்தே னயானே.

இவ்வாறு இரேணுகன் கூறக்கேட்ட அகத்தியர் பேருவகையடைந்து தங்களது வருகையால் நான் பெருந்தவம்

செய்தவனானேன்; பிறவிக்கடலைக் கடந்தேன் என
மகிழ்ச்சியுடன் கூறினார்.

**स्थिरमद्य शिवज्ञानं स्थिरा मे तापसक्रिया ।
भवदर्शनपुण्येन स्थिरा मे मुनिराजता ॥ ४७ ॥**

இன்றே சிவஞானம் உறுதிபெற்றது; எனது தவமும் இன்று
வலுவடைந்தது; உங்களைத் தரிசித்ததால் முனிவர் தலைவன்
எனும் பதவி எனக்கு உறுதி பெற்றது.

**संसारसर्पदृष्टानां मूर्च्छितानां शरीरिणाम् ।
कटाक्षस्तव कल्याणां समुज्जीवनभेषजम् ॥ ४८ ॥**

சம்சாரமெனும் கொடிய விஷப்பாம்பால் கடிக்கப்பட்டவர்களும்
முழுதும் மூர்ச்சையாய்க் கிடப்பவர்களுமாகிய மக்களுக்கு
உங்கள் கடைக்கண் பார்வை உயிரூட்டும் சஞ்ஜீவனி போல்
திகழ்கிறது.

**பண்ணைய மூர்த்தி நயென பொருடடிவ ணடைந்தாய நினைக
கண்ணுறிய வனைக ளெலலாங் கதிரெதிரப பனாயை
யொககுய**

**பண்ணைய தவநி றைந்து பயன்றரு காலத தலலா
லண்ணபூன வரவெ வரககு மரதரா தெனயு சொலவாண.**

புண்ணியமூர்த்தியான நீங்கள் என் பொருட்டு இங்கு
வந்துள்ளீர்கள்; அது நான் பற்பல காலங்களில் செய்த
தவங்களின் பயனே. தங்களைப் பார்த்தவுடனேயே அனைத்து
வினைகளும் நீங்கிவிடும் என்று அகத்தியன் உரைத்தான்.

**समस्तलोकसंदाहतापत्रयमहानलः ।
त्वत्पदाम्बुकणास्वादादुपशाम्यति देहिनाम् ॥ ४९ ॥**

அனைத்து உயிர்களையும் வாட்டும் மூவிதத் துன்பங்களும்
தங்களின் திருவடி நீரின் ஒரு சிறுதுளியினால் முற்றிலும்
அழியும்.

रेणुकं त्वां विजानामि गणनाथं शिवप्रियम् ।
अवतीर्णमिमं भूमिं मदनग्रहकाङ्क्षया ॥ ५० ॥

சிவகணங்களுக்குத் தலைவனான ரேணுகன் என்றும்
சிவபெருமானுக்குப் பிரியமானவரென்றும் எனக்கு
அருள்புரிவதற்காக இப்பூவலகை வந்தடைந்துள்ளீர்கள்
என்றும் தங்களை நான் அறிவேன்.

भवाद्दशानां सिद्धानां प्रबोधध्वस्तजन्मनाम् ।
प्रवृत्तिरीदृशी लोके परानुग्रहकारिणी ॥ ५१ ॥

உயர்ஞானத்தால் பிறவி நீங்கியவர்களாகிய தங்களைப்
போன்றோர்கள் இவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்வதையே
தொழிலாகக் கொண்டுள்ளீர்கள்.

त्वन्मुखाच्छ्रोतुमिच्छामि सिद्धान्तं श्रुतिसम्मतम् ।
सर्वज्ञ वद मे साक्षाच्छैवं सर्वार्थसाधकम् ॥ ५२ ॥
सद्यः सिद्धिकरं पुंसां सर्वयोगीन्द्रसेवितम् ।
दुराचारैरनाघ्रातं स्वीकृतं वेदवेदिभिः ॥
शिवात्मैक्यमहाबोधसम्प्रदायप्रवर्तकम् ॥ ५३ ॥

வேதநெறிக்கு உடன்பட்டதும், எல்லாவற்றையும் நல்குவதும்
விரைவில் சித்திகளை அளிப்பதும் கெட்ட நெறிகள் சிறிதும்
இல்லாததும் சிவத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள ஐக்கியத்தை
உணர்த்துவதுமான சிவசாத்திரத்தைத் தங்களின் திருவாக்கால்
அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

उत्त्वा भवान् सकललोकमहोपकारं
सिद्धान्तसंग्रहमनादृतबाह्यतन्त्रम् ।
सद्यः कृतार्थयितुमर्हति दिव्ययोगिन्
नानागमश्रवणवर्तितसंशयं माम् ॥ ५४ ॥

தெய்வீக யோகியே! எல்லோருக்கும் பெரும் உபகாரமாய்
விளங்குவதும் புறச்சமயங்களால் அறியப்படாததுமான
சித்தாந்தத்தின் சுருக்கத்தை பற்பல ஆகமங்களைக் கேட்டும்

ஐயம் அகலாத எனக்கு உபதேசித்து என்னைக் கிருதார்த்தனாக ஆக்க வேண்டுகிறேன் என்று அகத்தியர் வேண்டி நின்றார்.

பறபல கலையு ண்றதூய பறறிலை யுண்பு மாறா
 புறபவ மொழியு வண்ண முயரசிவத தேக மாகுய
 பொறபரு ஞ்வதாய வேதப பொருளபரு சிவசித தாந்தகு
 சிறபர யோகி நிணாறு றௌந்திட வழைவ லெஹாஹை.

பல கலைகளைக் கற்றும் என் உள்ளத்தில் ஒரு துணிவு
 பிறக்கவில்லை; பிறவிக்கலைக் கடக்கும் உபாயமாய்த்
 திகழ்வதும், வேதங்களின் தலைப் பொருளாய் விளங்குவதுமான
 சிவசித்தாந்தக் கருத்துக்களை உம்மிடமிருந்து கற்க நான்
 விழைகிறேன் என்றார்.

॥ इति श्रीसिद्धान्तशिखामणौ रेणुकागस्त्यदर्शनप्रसङ्गो नाम
 चतुर्थः परिच्छेदः ॥ ४॥

॥ पञ्चमः परिच्छेदः ॥

अथागस्त्यवचः श्रुत्वा रेणुको गणनायकः ।

ध्यात्वा क्षणं महादेवं साम्बमाह समाहितः ॥ १ ॥

அகத்தியரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ரேணுகர்
கூணநேரம் மஹாதேவரைத் தியானித்துப் பின்வருமாறு
கூறினார்.

இரேணுகர் அகத்தியருக்கு உபதேசம் செய்தல்

முனாவ னான மொழிய ஷளங்கொளா
வனாய னெனலுமி ரேணுகன முககணான
றனைநி னைந்து சமாதி யடைந்து பான
னானவ டைந்து நிகழ்துதன மெயனான.

இரேணுகன் சிவபெருமானை உள்ளத்தில் நினைந்து சொல்லத்
தொடங்கினான்.

अगस्त्य मुनिशार्दूल समस्तागमपारग ।

शिवज्ञानकरं वक्ष्ये सिद्धान्तं शृणु सादरम् ॥ २ ॥

முனிவருள் சிறந்தோனே! அகத்தியனே! எல்லா
ஆகமங்களையும் கற்றறிந்தோனே! சிவஞானத்தை அருளும்
சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்.

அருந்த வகுத ரரச ஷனககிவண
டிருந்து மெய்சிவ ஞானது தெளவனைப
பொருந்து மிககசித தாந்தய புகலுது
மொருங்கு சித்தது துவந்து செவாககொளே.

இரேணுகனும், அருந்தவம் புரியும் முனிவனே! சிவஞானத்
தெளிவினை உண்டாக்கும் சிவசித்தாந்தத்தை நான்
விளக்குகிறேன். மனத்தில் மகிழ்வுடன் நீ கேட்பாயாக என்றார்.

अगस्त्य खलु सिद्धान्ता विख्याता रुचिभेदतः ।
भिन्नाचारसमायुक्ता भिन्नार्थप्रतिपादकाः ॥ ३॥

அகத்தியனே! சித்தாந்தங்கள் அவரவர் எண்ணங்களுக்கேற்பப் பல்வகையான ஒழுக்கங்களையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளன.

பேத வசசையாற பனைப பொருள்களு
மோது பற்பல வாய வொழுக்கமு
மாதல பெறுறிடு மாசிலசித தாந்தநூல
மாத வததர வழுதது முனவனே.

சைவசித்தாந்தநூல் பற்பல கருத்துக்களைக் கொண்டது என்றார்.

सांख्यं योगः पाञ्चरात्रं वेदाः पाशुपतं तथा ।
एतानि मानभूतानि नोपहन्यानि युक्तिभिः ॥ ४॥

சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம், வேதம் பாசுபதம் ஆகியன பிரமாணங்களே; அவை தருக்கவாதங்களால் ஒருபோதும் கண்டிக்கத்தக்கன அல்ல.

ஆயஞ்ச சாங்கிய மாசறு யோகநறு
பாஞ்ச ராத்திரய பாசு பதததொடு
வாயஞ்ச வேத மிவைபார மாணமாயத
தாஞ்செய வாதத்திற றுளருவ வலலவாய.

சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம், பாசுபதம், வேதம் ஆகிய ஐந்தும் வாதம் செய்கையில் பிரமாணமாய்க் கொள்ளத்தக்கன.

वेदः प्रधानं सर्वेषां सांख्यादीनां महामुने ।
वेदानुसरणादेषां प्रामाण्यमिति निश्चितम् ॥ ५॥

ஓ மஹாமுனிவரே! சாங்கியம் முதலான எல்லாச் சமயங்களுக்கும் வேதம் பொது; வேதத்தை அனுசரிப்பதால்

தான் இச்சமயங்கள் சான்றோர்களால்
ஒத்துக்கொள்ளப்படுகின்றன.

சாங்கி யாதிகட கெய்யுற தலைமையா
மோங்கு மாமறை யுயமறை யைது தொடரற
தங்கு நிறைத னாலவை யாவையுற
தாங்கு மானது தகைமைய வெப்பவே.

சாங்கியம் முதலியவற்றிற்கு வேதம் தலையாயது; ஆதலின்
அவை பிரமாணமாகக் கொள்ளப்பட்டன.

पाञ्चरात्रस्य सांख्यस्य योगस्य च तथा मुने ।
वेदैकदेशवर्तित्वं शैवं वेदमयं मतम् ॥ ६॥

பாஞ்சராத்திரம், சாங்கியம், யோகம் ஆகியன வேதத்தின் ஒரு
புடைத்தாய் அமைந்துள்ளன; ஆனால் சைவமோ முழுவதும்
வேதமயமாகவே விளங்குகிறது.

யோக சாங்கிய மோரைற திராத்திர
மாகுய வேதது தொருபுடை யன்னபோ
லேக தேச முறாமறை யெங்குமா
மாகய வழமலை மாதவ சைவமே.

वेदैकदेशवर्तिभ्यः सांख्यादिभ्यो महामुने ।
सर्ववेदानुसारित्वाच्चैवतन्त्रं विशिष्यते ॥ ७॥

வேதத்தின் ஒரு சாரியாய்த் திகழும் சாங்கியம்
முதலானவற்றைக் காட்டிலும் முழுதும் வேதமயமாக விளங்கும்
சைவம் சிறந்தது.

ஓங்குய வேதது தொருபுடை யாகிய
சாங்கி யாதியுற சைவகு சிறந்ததாயது
தங்கில வேதமே லாறதொடர செய்கையா
ன்ங்கு பாச முனவ நிலைககுமால.

யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் ஆகியன வேதத்தின் ஒரு பாகமாகும்; ஆனால், சைவமானது வேதம் முழுதும் வியாபித்தது. ஆகையால் அது என்றும் நிலை பெற்று நிற்கும்.

**शैवतन्त्रमिति प्रोक्तं सिद्धान्ताख्यं शिवोदितम् ।
सर्ववेदार्थरूपत्वात् प्रामाण्यं वेदवत् सदा ॥ ८॥**

சித்தாந்தமென்றழைக்கப்படும் சிவதந்திரங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவை; அனைத்து வேதங்களின் கோட்பாடுகளும் அவற்றில் காணப்படுவதால் வேதங்களைப் போன்று எக்காலத்திலும் பிரமாணம் உடையன.

**பரம மோகுசித தாந்தப பெயர்பெறு
தரும சைவமென றந்திர நாஹைறைப
பொருள தாகலி னயமறை போலவே
வரம தாயபர மாண மெனப்படுய.**

பிரம்மமாகிய சிவபெருமான் ஒருவரையே பொருளாகக் கொண்டுள்ளதால் சைவதந்திரமும் நான்மறைகளைப் போல் பிரமாணமாகும்

**आगमा बहुधा प्रोक्ताः शिवेन परमात्मना ।
शैवं पाशुपतं सोमं लाकुलं चेति भेदतः ॥ ९॥**

பரமாத்மாவான சிவபெருமானால் சைவம், பாசுபதம், ஸோமம், லாகுலம் எனப் பல்வகைப்பட்ட ஆகமங்கள் அருளப்பட்டுள்ளன.

**கஹைஹு தயபெருங காரண னாஹபல
வெஹைஹு மாகமஞ சைவமி லாகுளய
பஹைஹு பாசு பதமொடு சோமமென
றஹைஹை மாமுன யஹைறை யப்படுய.**

சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்கள் சைவம், இலாகுலம், பாசுபதம், சோமம், என நால்வகைப்படும்.

तेषु शैवं चतुर्भेदं तन्त्रं सर्वविनिश्चितम् ।
वामं च दक्षिणं चैव मिश्रं सिद्धान्तसंज्ञकम् ॥ १० ॥

அவற்றுள் சைவம் நால்வகைப்பட்டது: அவை வாமம், தக்கணம், மிசிரம், ஸித்தாந்தம் என்பன.

ஓது வாம மொழிவறுந் தக்கண
மேதை யாகு மிசிர முனாவர
ததி லாதசித தாந்த மெனவரு
பேத நாணு பெறுயபுகல சைவமே.

அவற்றுள், சைவமானது வாமம், தக்கணம், மிசிரம், சித்தாந்தம் என நால்வகைப்படும்.

शक्तिप्रधानं वामाख्यं दक्षिणं भैरवात्मकम् ।
सप्तमातृपरं मिश्रं सिद्धान्तं वेदसम्मतम् ॥ ११ ॥

சக்திக்கு முக்கியத்துவம் கொண்டது வாமம்; பைரவருக்கு முக்கியத்துவமளிப்பது பைரவம்; மிசிரம் சப்தமாதாக்களுக்கு முக்கியத்துவத்தையும், ஸித்தாந்தம் வேதத்திற்கு உடன்பட்டும் விளங்குவன.

வாமஞ் சக்தி பரஞ்சொல வயரவரசு
காமந் தக்கண மயமி சிரத்தெழு
நாமங் கொண்டுறு மாதர நஹுஞுவா
ரேமஞ் செயமறை யாமத மறுறதே.

வாமம் சக்தியை முழுமுதற்பொருளாகக் கொண்டது; தக்கணம் பைரவரையும், மிசிரம் பிராஹ்மீ முதலான சப்த மாதர்களையும் முழுமுதலாக உடையன. இவை வேதத்தின் சம்மதம் பெற்றனவல்ல.

वेदधर्माभिधायित्वात् सिद्धान्ताख्यः शिवागमः ।
वेदवाह्यविरोधित्वात् वेदसम्मत उच्यते ॥ १२ ॥

வேததருமத்தையே கூறுவதாலும், வேதங்களுக்கெதிரான சமயங்களுடன் வாதிடுவதாலும் ஸித்தாந்தமென்று வழங்கப்படும் சிவாகமங்கள் வேதங்களுக்குடன்பட்டன என்று அறியப்படுகின்றன.

மறையு ரைகளுந் தருமய வகுத்தலாறு
புறம தததொடு நிறையு பொருதலாறு
றிறம குத்தசித தாந்த சிவாகம
மறமு ரைககு மறைமத மாகுமாவ.

வேதங்கள் கூறும் தருமங்களை வகுத்துக் கூறுவதாலும், பிறமதங்களுடன் வாதம் புரிவதாலும் சைவசித்தாந்த ஆகமங்கள் வேதங்களுடன் முழுதும் சம்மதமுடையனவே.

वेदसिद्धान्तयोरैक्यमेकार्थप्रतिपादनात् ।
प्रामाण्यं सदृशं ज्ञेयं पण्डितैरैतयोः सदा ॥ १३ ॥

ஓரே கருத்தையே உரைப்பதால் வேதங்களும் சைவாகமங்களும் ஒத்த பிராமாணியம் கொண்டன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

செபபுய வேதசித தாந்த மபேதமா
மொப்பபண மெய்ப்பொரு ளொணறே யுரைத்தலா
லிப்பெ ருஞ்சொறு கலைக ளாரணடையுய
வைபய ரொப்பென மானது தறிஞரே.

வேதமும், சித்தாந்த ஆகமமும் அபேதமானதும், ஒப்பற்றதுமான பொருளையே உரைப்பதால் இவ்விரண்டையும் அறிஞர்கள் சமமாகவே மதிப்பர்.

सिद्धान्ताख्ये महातन्त्रे कामिकाद्ये शिवोदिते ।
निर्दिष्टमुत्तरे भागे वीरशैवमतं परम् ॥ १४

காமிகம் முதலான சைசித்தாந்த ஆகமங்களின்
உத்தரபாகத்தில் விளக்கப்படுவது வீரசைவமாகும்.

வரசைவ வளக்கம்

ஏக ஹுறறருள காமிக மேமுத
லாக மததி னாறைந்திடு முததர
பாக முறறுய பகரவர சைவமாளு
சோக மறறுயர தொமைதந தோன்றுமால.

தனிப் பரம்பொருளாகிய சிவபெருமான் அருளிய காமிகம்
முதலான சிவாகமங்களின் பிற்பகுதி பழமைவாய்ந்த
வீரசைவத்தை விளக்கிக் கூறுகின்றன.

विद्यायां शिवरूपायां विशेषाद् रमणं यतः ।
तस्मादिते महाभागा वीरशैवा इति स्मृताः ॥ १५॥

சிவவடிவான வித்தையிலேயே எப்போதும் தினைத்திருப்பதால்
வீரசைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

சித்த மாகுளு சிவமய மாகிய
வாததை யூடு வாசேடம தாகியே
யெததி னாலிங கிரமிபப னன்னவன
பொயததி டாத புகழுவார சைவனே.

எக்காரணத்தினால் சிவமயமாகிய ஞானத்தில் சிறப்பாக
மகிழ்கிறுனே அக்காரணத்தினால் அவன் வீரசைவன்
எனப்படுகிறான்.

वीशब्देनोच्यते विद्या शिवजीवैक्यबोधिका ।
तस्यां रमन्ते ये शैवा वीरशैवास्तु ते मताः ॥ १६॥

வீ என்பது சிவனுக்கும் ஜீவனுக்குமுள்ள ஐக்கியத்தைப் போதிக்கும் வித்தையைக் குறிப்பது; அவ்வித்தையில் மூழ்கியிருப்போர் வீரசைவர்களெனப்பட்டனர்.

தத கஹ சிவசீவ யாகியமாய
வத ரூயபெரு வகுதைய னன்குறச
சாத மிஹி ரமிகமுமச சைவஹைய
றோதி லஹோ ஹுயரவார சைவனே.

குற்றமற்ற சிவஜீவ ஐக்கியஞானத்தில் எவனொருவன் மிகவும் மகிழ்கிறானோ அவன் வீரசைவனாவான்.

विद्यायां रमते यस्मान्मायां हेयां श्वद् रहेत् ।
अनेनैव निरुक्तेन वीरमाहेश्वरः स्मृतः ॥ १७॥

மாயையை நாயெனக் கைவிட்டு எப்போதும் உயர்வித்தையிலேயே திளைப்பதால் வீரமாதேஹசுவரர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

வகுதை யூரு வாரவாய மாயையைக
கைதது நாயெனக கஹு வகுதலை
வைகுத வாதி வருண முணரததுறு
முததி யாஹுயர வர மாகேசனாய.

வித்தையுடன் கலந்த மாயையை நாயென வெறுத்து முத்தியை அடைய முற்படும் பிராமணர்கள் அறிவிக்கும் யுக்தியினால் உயர்ந்தவன் வீரமாதேஹசுவரனாவான்.

वेदान्तजन्यं यज्ज्ञानं विद्येति परिकीर्त्यते ।
विद्यायां रमते तस्यां वीर इत्यभिधीयते ॥ १८॥

வேதாந்தங்களில் உரைக்கப்படும் ஞானமே வித்தையெனப்படுகிறது; அந்த வித்தையில் எப்போதும் திளைப்பவனே வீரசைவனாவான்.

அரயவே தாந்தத்தி னாகு ஞானமே
மருவருய வாததையென யுரைப்பர மழறதில
வரவனோன யாவனமழற னையனவ ரனென
யுரைதரு கிறபரமெய யுணரநது னோரகளே.

வேதாந்தம் உணர்த்தும் ஞானமே உயர்ந்த வித்தை எனப்படும்.
அதில் தினைப்பவனே வீரசைவன்.

शैवैर्माहेश्वरैश्चैव कार्यमन्तर्वहिः क्रमात् ।
शिवो महेश्वरश्चेति नात्यन्तमिह भिद्यते ॥ १९॥

உடபுறய பூசனை யுடையர சைவருந
திடபமா யேசரு மாவர தேரநதிடிற
கொடபயு சிவனரன போலக னறிய
பெடபயு மவரகளும பான மாயடார.

அகப்பூசையுடையவர் வீரசைவர், புறப்பூசையுடையவர்
வீரமாதேசுவரர்; எனினும், அரன், சிவன் என்பது போல்
அவர்களுள் வேற்றுமையில்லை.

यथा तथा न भिद्यन्ते शैवा माहेश्वरा अपि ।
शिवश्रितेषु ते शैवा ज्ञानयज्ञरता नराः ॥ २०॥
माहेश्वराः समाख्याताः कर्मयज्ञरता भुवि ।
तस्मादभ्यन्तरे कुर्युः शैवा माहेश्वरा बहिः ॥ २१॥

சைவர்களும் மாதேசுவரர்களும் உண்மையில்
வேறுபட்டவர்களல்லர்; சைவர்கள் மெய்ஞ்ஞானவேள்வியிலும்,
மாதேசுவரர்கள் வெளிப்பூசையிலும் தினைப்பவர்கள்.

மிறையறுகு சைவரமெயகு ஞான வேளவாயு
கறையனமா யேசரொண கரும வேளவாயு
பெறுநரென யுரைத்திருய பெற்றி யாலகய
புறமுறு நெறியனர புகன்று னோரகளே.

சைவர்கள் மெய்ஞ்ஞானவேள்வியும், மாஹேசுவரர் கருமவேள்வியும் இயற்றுபவர்கள்.

वीरशैवास्तु षड्भेदाः स्थलधर्मविभेदतः ।

भक्तादिव्यवहारेण प्रोच्यन्ते शास्त्रपारगैः ॥ २२ ॥

ஸ்தலம், தருமம் ஆகியவற்றிலும் பக்தர்கள் முதலியவற்றிலும் வீரசைவர்கள் அறுவகைப்பட்டவர்கள் என அறிஞர் கூறுவர்.

வலகுறு பலநெறி வார சைவரதா
மலைவறு பத்தமுனை வழக்க பேதமுற
தலநெறி வபேதமுற தராகமுற தனமையா
லிலகுவ ரறுவகை யானரென நெண்ணவே.

வீரசைவநெறி அறுவகைப்படும்.

शास्त्रं तु वीरशैवानां षड्विधं स्थलभेदतः ।

धर्मभेदसमायोगादधिकारिविभेदतः ॥ २३ ॥

வீரசைவசாத்திரமானது ஸ்தலம் தருமம் ஆகிய பேதத்தால் அறுவகைப்பட்டது.

தலத்தொடு பலவகை தருமமாதலா
லிலக்கதி காரகங் பேத மெய்தலால
வலக்கரு மறிஞராய வார சைவரதங்
கலைத்திற மதுஷமோ ராறு காண்டமாய.

வீரசைவர்களது நூல்களும் ஆறு காண்டங்கள் கொண்டதாகும்.

आदौ भक्तस्थलं प्रोक्तं ततो माहेश्वरस्थलम् ।

प्रसादिस्थलमन्यत्तु प्राणलिङ्गस्थलं ततः ॥ २४ ॥

भक्तस्थलं प्रवक्ष्यामि प्रथमं कलशोद्भव ।

तदवान्तरभेदांश्च समाहितमनाः शृणु ॥ २५ ॥

முதலில் பக்தஸ்தலம், பின்பு மாஹேசுவரஸ்தலம், பிரசாதிஸ்தலம் பிராணலிங்கஸ்தலம், சரணஸ்தலம் பின்னர்

ஐக்கியஸ்தலம் என்பன. அவற்றுள் ஓ அகத்தியனே!
பக்தஸ்தலத்தையும் அதனுட பேதங்களையும் விரிவாக முதலில்
நான் கூறக் கேள்.

அங்கபதலய

ஆதிதன லருயபதத தலமாகே சததலயப னடுகருய பானேர
சாதமுறுய பரசாதித தலமதனபான பாரணலிங்கித தலமா
குயபான
போதுசர ணததலமா றாவதயாக கியததலமாய புகனற
வறுறுண
மாதவமுண புறுபதத தலமொடதன றிறமுரைதது மகிழ்றது
கேணமோ.

ஆறு தலங்களாவன: பத்தத்தலம், மாகேசத்தலம்,
பிரசாதித்தலம், பிராணலிங்கித்தலம், சரணத்தலம்,
ஐக்கியத்தலம் என்பன. அவற்றுள் பத்தத்தலத்தை
விளக்குகிறேன். கேள்.

शैवी भक्तिः समुत्पन्ना यस्यासौ भक्त उच्यते ।

तस्यानुष्ठेयधर्माणां मुक्तिर्भक्तस्थलं मतम् ॥ २६ ॥

எவனுக்கு சிவபக்தி உண்டாகியுள்ளதோ அவன் பக்தன்
எனப்படுகிறான். அவனால் அநுஷ்டிக்கப்பட வேண்டிய
தருமங்கள் பக்தஸ்தலம் என வழங்கப்படுகின்றன.

अवान्तरस्थलान्यत्र प्राहुः पञ्चदशोत्तमाः ।

पिण्डता पिण्डविज्ञानं संसारगुणहेयता ॥ २७

दीक्षा लिङ्गधृतिश्चैव विभूतेरपि धारणम् ।

रुद्राक्षधारणं पश्चात् पञ्चाक्षरजपस्तथा ॥ २८

இதனுட பிரிவுகள் பதினைந்து ஸ்தலங்கள்: பிண்டதா,
பிண்டவிஞ்ஞானம், சம்சாரகுணஹேயதா, தீகைஷ, லிங்கதாரணம்,
விபூதிதாரணம், ருத்ராக்கதாரணம், பஞ்சாக்கரஜபம்,

(இதஹூட பாரபு)

பரமசிவ பததியுள னெவனவனே பததனெனப பருவ

னனனனனன

றருமமுரை செயதிருத றலமாகு மதனறிறதத தலமு வைந்தா
 நிரையனவை பனனடமதன ஞானமொடு சமுசார நக்க மாசா
 னருளலிங்க நறுமண முறைதராதத லஞ்செழுதது மறிந்து
 ஶறல.

பரமசிவனிடத்தில் பக்தியுடையவனே பக்தன் எனப்படுவான்;
 அவனுடைய தருமத்தைக் கூறுவதே பத்தத்தலமெனப்படும்.
 அவை பதினைந்துவகைப்படும். அவை முறையே பிண்டம்,
 பிண்டஞானம், சம்சாரநீக்கம், குருகாருணியம்,
 இலிங்கதாரணம், விபூதிதாரணம், உருத்திராக்கதாரணம்,
 பஞ்சாக்கரஜபம்;

भक्तमार्गक्रिया चैव गुरोर्लिङ्गस्य चार्चनम् ।

जङ्गमस्य तथा ह्येषां प्रसादस्वीकृतिस्तथा ॥ २९॥

अत्र दानत्रयं प्रोक्तं सोपाधिनिरुपाधिकम् ।

सहजं चेति निर्दिष्टं समस्तागमपारगैः ॥ ३०॥

एतानि शिवभक्तस्य कर्तव्यानि प्रयत्नतः ।

பக்தநெறிகிரியை, குரு மற்றும் லிங்கங்களை அருச்சித்தல், குரு,
 லிங்க, ஜங்கமர்களின் பிராசாதத்தை உட்கொள்ளுதல்,
 ஸோபாதிதாநம், நிருபாதிதானம், ஸஹஜம் என்னும் மூவகை
 தானங்கள் ஆகியன. இவை அனைத்தையும் அனுஷ்டித்தல்
 சிவபக்தனின் கடமையாகும்.

பதநெறி குருலிங்க வந்தனைசங் கம்பூசை பகரந்த வனனோர
 வைததபர சாதபுண வவரடததிர செயுந்தான வகையு பாதி
 மெயததநி ருபாதியொடு சகசமென முதறிஞர வளயபாநிஹ
 வாததலததில வருநெறிக ளனைதது மியற மூதல பததரக
 கியலபு மாதோ.

பக்திநெறி, குருலிங்கவந்தனம், அவர்கள் வைத்த உணவைப் பிரசாதமாக உண்ணுதல், அவர்களிடத்தில் செய்யும் உபாதி, நிருபாதி, சகசம் எனும் மூவகைத்தானம்; இவை பக்தர்க்கு இயல்பு.

बहुजन्मकृतैः पुण्यैः प्रक्षीणे पापपञ्जरे ॥ ३१ ॥
शुद्धान्तःकरणो देही पिण्डशब्देन गीयते ।

பல பிறவிகளில் செய்த நல்வினைப்பயனால் பாவங்கள் முழுதும் அழிக்கப்பட்டு மனம் சுத்தம் அடைந்த ஜீவன் பிண்டம் என அழைக்கப்படுகிறான்.

शिवशक्तिसमुत्पन्ने प्रपञ्चेऽस्मिन् विकल्प्यते ॥ ३२ ॥
पुण्याधिकः क्षीणपापः शुद्धात्मा पिण्डनामकः ।

சிவசக்தியால் தோற்றுவிக்கப்படும் இப்பிரபஞ்சத்தில் புண்ணியமிகுதியும் பாவக்குறைவும் அதனால் உண்டான மனத்தூய்மையும் உடையோன் பிண்டன் எனப்படுகிறான்.

பாண்டததலய

பண்டொ ராயரய பறவாயற பயாண்டபுண்ட ணயததாண்ட
மண்டு தவனைப பரபறப புனதமா மனததைக
கொண்ட தேகியே கடலகுடித துயரகுறு முனவ
பாண்ட நாமமுற றிடுமென வறைகுவர பெரயோர.

எவனுடைய தீவினைகள் முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியமிகுதியால் முழுதும் களையப்பட்டனவோ அவனே பிண்டமெனப்படுவான்.

एक एव शिवः साक्षाच्चिदानन्दमयो विभुः ॥ ३३ ॥
निर्विकल्पो निराकारो निर्गुणो निष्प्रपञ्चकः ।

अनाद्यविद्यासम्बन्धात् तदंशो जीवनामकः ॥ ३४ ॥
 देवतिर्यङ्मनुष्यादिजातिभेदे व्यवस्थितः ।

சிவன் ஒருவனே சிதானந்தமயனாயும், எங்கும் வியாபித்தும், எவ்வித மாற்றங்களுமின்றி, எவ்வித உருவமுமின்றி, நிர்க்குணனாய், உலகங்களெல்லாம் கடந்தவனாய் விளங்குகிறான். அச்சிவனின் ஒரு அம்சமான ஜீவன் தொடக்கமிலாத அவித்தையினால் தேவன், மனிதன், மிருகம் முதலான பிறப்புகளை அடைகிறான்.

உலகி றறநதுசிந மயவ வாகாரயா யொளயா
 யாலகு றுயபர சிவஹன தஞ்சமா யருநத
 வலகி றறநதுள சீவரக ளநாதியா மவகுதை
 மலமு றுயபரா சாற்பல பறவாயஹ வருவார.

எல்லாவலகங்களையும் கடந்து அறிவுருவாய் எவ்வித மாற்றமுமின்றி விளங்கும் பரசிவனின் அம்சமாய்த் திகழும் சீவர்கள் தொடக்கமில் காலந்தொட்டு நிகழும் அவித்தையாகிற மலத்தால் பல பிறவிகளில் தோன்றுவர்.

मायी महेश्वरस्तेषां प्रेरको हृदि संस्थितः ॥ ३५ ॥
 चन्द्रकान्ते यथा तोयं सूर्यकान्ते यथाऽनलः ।
 बीजे यथाङ्कुरः सिद्धास्तथात्मनि शिवः स्थितः ॥ ३६ ॥

மாயையை அடக்கியாள்பவனான மஹேசுவரன் அனைத்துயிர்களின் இதயத்தில் வீற்றிருந்து அவற்றை இயக்குகிறான். சந்திரகாந்தக்கல்லில் நீரைப் போலும், சூரியகாந்தக் கல்லில் நெருப்பைப் போலும், விதையில் முனையைப் போலும் எல்லா உயிர்களிலும் சிவபெருமான் விளங்குகிறான்.

அனையர நெஞ்சிடை யாயகம யேசஹுற றருளவஹ
 பனய வறநதுகாந தததினஹ புனலகதிரப பளஹகிற
 கனலுய வெவவழல வகுதினஹ முளையெனக கலநது
 முனவர சிஹகமஹ றுரைகுதிட மலையொடு முனவோய.

சந்திரகாந்தக்கல்லினுள் இருக்கும் நீரைப் போலும்,
சூரியகாந்தக் கல்லினுள் நெருப்பைப் போலும், வித்துக்குள்
முனையைப் போலும் சிவபெருமான் அந்த சீவர்களுக்குள்
விளங்குகிறான்.

आत्मत्वमीश्वरत्वं च ब्रह्मण्येकत्रकल्पितम् ।

बिम्बत्वं प्रतिबिम्बत्वं यथा पूषणि कल्पितम् ॥ ३७॥

சூரியனில் பிம்பத்தன்மையும் பிரதிபிம்பத்தன்மையும்
காணப்படுவது போல் பிரம்மனான சிவபெருமானிடத்தில்
ஜீவான்மத்தன்மையும் ஈசுவரத்தன்மையும் ஏற்றிக்
கூறப்படுகின்றன.

வெறபெ ஸ்ராவகதி ரடததிலவாய பபபதி வாயப

முறப வயபெறு மாறென வொருபர மததிஃ

முறப கரந்திடு சீவனோ டீசனா முறைமை

கறப தயபெறு மெபரபல கலைநெறி கறறோர.

சூரியனிடத்தில் பிம்பபிரதிபிம்பங்கள் தோன்றுவது போல்
ஒன்றாகிய பிரம்மத்திலிருந்து சீவர்கள் தோன்றுவதுபோல்
விளங்கும்.

गुणत्रयविभेदेन परतत्त्वे चिदात्मनि ।

भोक्तृत्वं चैव भोज्यत्वं प्रेरकत्वं च कल्पितम् ॥ ३८

முக்குணங்களின் வேறுபாட்டால் சின்மயமான பரதத்துவத்தில்
நுகர்வோன், நுகரப்படும் பொருள், இவற்றை இயக்குபவன்
ஆகிய வேறுபாடுகள் ஏற்றப்படுகின்றன.

அறிவ தேவடி வாயபர தததுவ மதன

னறவை தாகிய பரேரகத துவமொடு நிலைதத

மறிவல போததுருத துவமிகு போககியய வருமாய

குறைவ லாதெயு முக்குண பேதமே கொண்டு.

அறிவுருவான பரதத்துவத்தில் முக்குணங்களின் பேதத்தால் பிரேரகத்துவம், போக்திருத்துவம், போக்கியம் ஆகியன தோன்றும்.

गुणत्रयात्मिका शक्तिर्ब्रह्मनिष्ठा सनातनी ।

तद्वैषम्यात् समुत्पन्ना तस्मिन् वस्तुत्रयाभिधा ॥ ३९ ॥

முக்குண வடிவான சக்தி எப்போதும் பிரம்மத்திலேயே விளங்குகிறது; அதன் மாற்றங்களினால் மேற்கூறிய நுகர்வோன், நுகரப்படும் பொருள், இவற்றை இயக்குபவன் ஆகிய மூன்று வேறுபாடுகள் ஏற்றப்படுகின்றன.

மடிவா லாதமுக் குணவடி வாகிய மாயை

முடிவா லாதமெய்ச சிவததுறு மககுண மூன்றுய

வட்டம மேஷற வளமபமுப் பொருட்பெயர் வார்யுங்

கடிவா லாநிலைப பரமமா மொருபொருட கண்ணே.

மாயையானது பிரம்மத்தின்கண் பொருந்தியிருக்கும்; அது முக்குணங்களுக்கேற்றபடி பொருள்களைத் தோற்றுவிக்கும்.

किञ्चित्सत्त्वरजोरूपं भोक्तृसंज्ञकमुच्यते ।

अत्यन्ततामसोपाधिर्भोज्यमित्यभिधीयते ।

சிறிது சத்துவம் மற்றும் ரஜோகுணமுடையது நுகர்வோனெனவும், முற்றிலும் தமோகுணம் கொண்டது நுகரப்படும் பொருளாகவும் வழங்கப்படுகிறது.

परतत्वमयोपाधिर्ब्रह्मचैतन्यमीश्वरः ॥ ४० ॥

भोक्ता भोज्यं प्रेरयिता वस्तुत्रयमिदं स्मृतम् ।

अखण्डे ब्रह्मचैतन्ये कल्पितं गुणभेदतः ॥ ४१ ॥

பிரம்மசைதந்நியம் மாயை உபாதியால் பரதத்துவமாக விளங்குகிறது; நுகர்வோன், நுகரப்படும் பொருள், இவற்றை இயக்குபவன் ஆகிய மூன்று வேறுபாடுகள் பிரிவற்ற பரந்த பிரம்ம சைதந்நியத்தில் ஏற்றப்படுகின்றன.

தகக சததுவ ஷபாதி஑ொ஑ பரமசை தநய
 மொகக வ்ஸனா஑ சததுவ ரசோமய முயரா
 மிகக தாமத முடையதே போககிய வளைவா
 முக கணககி஑முப பொரு஑ுமவற துயு஑சிவத திசைநது.

சத்துவ உபாதி மிக்கது ஈசுவர஑ுகும்; சத்துவமும் ரஜோ஑ுணமும்
 உடையது சீவ஑ுகும்; தாமத஑ுணமதிகமுடையது
 போக்கியமாகிய உலகமாகும்.

अत्र प्रेरयिता शम्भुः शुद्धोपाधिर्महेश्वरः ।
 समिश्रोपाधयः सर्वे भोक्तारः पशवः स्मृताः ॥ ४२॥

இங்கு இயக்குபவன் சம்புவாகிய பரமேசுவரன்; அவன் எவ்வித
 உபாதிகளுமற்று சுயம்பிரகாசமானவன். போகங்களை நுகரும்
 பசுக்களாகிய ஆன்மாக்கள் உபாதிகளுடையவர்கள்.

भोज्यमव्यक्तमित्युक्तं शुद्धतामसरूपकम् ।
 सर्वज्ञः प्रेरकः शम्भुः किञ्चिज्ज्ञो जीव उच्यते ।
 अत्यन्तगूढचैतन्यं जडमव्यक्तमुच्यते ॥ ४३॥

நுகரப்படும் பொருள்கள் முழுதும் தமோ஑ுணமுடையன;
 அவ்வியக்தமென அழைக்கப்படுகின்றன. இயக்குபவ஑ுகிய
 பரமேசுவரன் அனைத்தையுமறிந்தவன்; அவ஑ால் இயக்கப்படும்
 பசுக்களாகிய ஜீவன்கள் சிற்றறிவு உடையன; முழுதும்
 அறிவற்ற சடப்பொருள்கள் அவ்வியக்தமெனப்படுகின்றன.

சுத்த மெ஑ையுள ஷபாதிய஑ு றோயநதி஑ு மச஑ை
 மெயததி ஑ுயபதி யாகிய பரேரக஑ை மிசிர
 முயதத போதது஑ுப பசுவென வறைவரபே ஑ுணரவோ
 ஑ுத்த ஑வஷ்ய஑ு சிறயுணர ஷுடைய தெ஑ைறியே.

சுத்த உபாதியுடையோன் ஈசுவரன்; கலந்த உபாதியை
 உடையவர்கள் பசுவாகிய ஆன்மாக்கள்; ஈசுவரன்
 பேறிவாளன்; உயிராகிய பசு சிற்றறிவு உடையது.

उपाधिः पुनराख्यातः शुद्धाशुद्धविभेदतः ।

शुद्धोपाधिः परा माया स्वाश्रया(S)मोहकारिणी ॥ ४४॥

உபாதியானது சுத்தம் அசுத்தம் என இருவகைப்பட்டது; பரமாயையே சுத்த உபாதியென்றும் வழங்கப்படுகிறது. அது தான் ஆசிரயித்திருக்கும் சைதந்நியத்திற்கு எவ்வித குழப்பத்தையும் உண்டாக்காது.

अशुद्धोपाधिरप्येवमविद्याश्रयमोहिनी ।

अविद्याशक्तिभेदेन जीवा बहुविधाः स्मृताः ॥ ४५॥

அவித்தை எனப்படுவதே அசுத்தோபாதியாக உள்ளது. அது தான் ஆசிரயித்திருக்கும் சைதந்நியத்திற்கு குழப்பத்தை விளைவிப்பது. அதன் சக்திபேதத்தால் ஜீவர்கள் பல்வகைப்பட்டவர்களாக உள்ளனர்.

மிகுதி கொண்மறை யுணர்வதவ வாயுதமாய பெயர்கொள்
பகுதி நண்ணானாக கமோககா ரணயெனய பரையே
தகுதி கொண்டிரு சததமா மசுதமுளு சாபுறிய
றொகுதி கொண்டிரு மோககா ரணயெனது துணையே.

பரை எனும் மாயை அமோககாரணி-- தன்னை ஆசிரயித்தவர்களுக்கு மோகத்தை உண்டாக்காது; அவியக்தமெனும் மாயை மோகத்தை உண்டுபண்ணும்.

मायाशक्तिवशादीशो नानामूर्तिधरः प्रभुः ।

सर्वज्ञः सर्वकर्ता च नित्यमुक्तो महेश्वरः ॥ ४६

மாயையின் சக்தியால் சர்வவல்லமையும், அனைத்தையும் அறியும் ஆற்றலும் கொண்ட மஹேசுவரன் பல உருவங்கள் கொள்கிறான்.

किञ्चित्कर्ता च किञ्चिज्ज्ञो बद्धोऽनादिशरीरवान् ।
अविद्यामोहिता जीवा ब्रह्मैक्यज्ञानवर्जिताः ॥ ४७ ॥

அவித்தையினால் கட்டுண்ட ஜீவர்கள் சிற்றற்றிவும், மிகச் சிறிய அளவே உள்ள ஆற்றலும் கொண்டவர்களாகி தனக்கும் பிரம்மத்திற்குமுள்ள ஐக்கியத்தை அறியாதவர்களாகின்றனர்.

மாயை கொண்டிறை பற்பல முரத்திகளை மருபுற
தூய தண்ணெலு மவததையாற நோன்றுவர பலரா
யேய சீவரக ளநாதியே முததனவ வச்சு
றய பந்தனை யநாதியே யுறயுளர சீவர.

மாயையால் ஈசன் பற்பல உருவங்களை அடைவான்;
அசுத்தமான அஞ்ஞானத்தால் சீவர்கள் பலராய்த்
தோன்றுவார்கள். ஈசன் அநாதிமுத்தன்; சீவர்கள் அநாதியே
பந்தத்தை உடையவர்கள்.

परिभ्रमन्ति संसारे निजकर्मानुसारतः ।
देवतिर्यङ्-मनुष्यादिनानायोनिविभेदतः ॥ ४८ ॥

[அதனால்] ஜீவர்கள் சம்சாரசக்கரத்தில் சுழல்கிறார்கள்.
தங்களது முந்தைய ஜன்மங்களில் செய்த வினைப்பயனுக்கேற்ப
தேவர்கள், மனிதர்கள் மற்றும் மிருகங்கள் முதலான பிறவிகளை
அடைகின்றனர்.

चक्रनेमिकमेणैव भ्रमन्ति हि शरीरिणः ।
जात्यायुर्भोगवैषम्यकारणं कर्म केवलम् ॥ ४९ ॥

இவ்வாறு சக்கரச்சுழற்சி போல் சம்சாரத்தில் உழல்கின்றனர்;
அவர்களின் பிறப்பு, ஆயுள், சுகதுக்கபோகங்கள் ஆகியவற்றில்
காணப்படும் பல வேற்றுமைகளுக்கு அவர்களின்
வினைப்பயனே காரணம்.

பரம ஞானமற றநாதியாய பாசமுற றநாதி
கரும் வேதுவா லடுததுள காயங்களை மருவா

மிருக மாதியாய பற்பல பறவாயை வரவது
தெரும ரூசுழை நிருயபெருந திகிரபோழ சீவனை.

உயர்ந்த ஞானமற்று அநாதியான பாசத்தைப் பொருந்தி
அநாதிகருமங்களால் சீவர்கள் பற்பல பிறவிகளை
அடைகிறார்கள்.

एतेषां देहिनां साक्षी प्रेरकः परमेश्वरः ।
एतेषां भ्रमतां नित्यं कर्मयन्त्रनियन्त्रणे ॥ ५० ॥
देहिनां प्रेरकः शम्भुर्हितमार्गोपदेशकः ।
पुनरावृत्तिरहितमोक्षमार्गोपदेशकः ॥ ५१ ॥

இந்த ஜீவர்களுக்குப் பரமேசுவரனே சாக்ஷியாயிருந்து
வினைப்பயனை நுகரச் செய்து அவர்களை இயக்குகிறான்.
அவர்களுக்கு சன்மார்க்கத்தை உபதேசித்து மீண்டும்
பிறவியில்லாத மோக்ஷத்தை அடையச் செய்கிறான்.

சாதி யாயுவோ ஞுணவது தருயவட மததிற
கேது வாயுறுங் கருமமெந் திரமெனச சுழலவோரக
காதி யாமிறை யாயகுவோ னாயககர யாகிப
போத கயபுரந் தருளுநனை னெறியனைப பொருந்தி.

கருமமானது பிறவி, ஆயுள், சுகதுக்கபோகங்கள் முதலியவற்றை
நல்கும்; இறைவன் ஞானத்தையளித்து அருள்வான்.

स्वकर्मपरिपाकेन प्रक्षीणमलवासनः ।
शिवप्रसादाज्जीवोऽयं जायते शुद्धमानसः ॥ ५२ ॥

தன் வினைப்பயன் முதிர்ச்சியடைவதால் ஜீவர்களின்
[ஆணவ]மலத்தின் தாக்கம் குறைந்து, சிவபெருமானின்
கருணையால் மனம் தூய்மை அடைகிறான்.

ஊறு சீவஹுய வானைபரி பாகமே கொணு
மாறு மாமல வாதனை மருவனோ னாகி
யாறு மாமுடி புனைந்தருள பரசிவ னருளனை
பேறு கூருறச் சுததமா மனமொடு பறக்குய.

சீவனும் வினைபரிபாகத்தால் சிவபெருமானின் அருள்கொண்டு வீடுபேறு அடைய சுத்தமான மனத்துடன் பிறப்பான்.

शुद्धान्तः करणे जीवे शुद्धकर्मविपाकतः ।

जायते शिवकारुण्यात् प्रस्फुटा भक्तिरैश्वरी ॥ ५३ ॥

जन्तुरन्त्यशरीरोऽसौ पिण्डशब्दाभिधेयकः ॥ ५४ ॥

இவ்வாறு மனத்தூய்மை பெற்ற ஜீவனின் நல்வினைப்பயன்கள் முதிர்ச்சியடைவதாலும் சிவபெருமானின் கருணை நோக்காலும் அவனுக்கு சிவபக்தி உண்டாகிறது. அதன் பயனால் இப்பிறவியே இறுதிப் பிறவியாகிறது. அத்தகைய ஜீவனே பிண்டம் என அழைக்கப்படுகின்றான்.

பாக மாகிய நலவனைப பயன்கொடு சுத்த

மாகு மாமன முன்னடத தங்கண னருளா

லேக மாஞ்சிவ பததிதோன யுறுமவ னயறுத

தேக மோடுநற பண்டமென பெயர்கொடு செறியுய.

பக்குவமடைந்த நல்வினைப்பயனாலும் சிவபெருமானருளினாலும் சிவபக்தி தோன்றும்; அவன் பிண்டம் என்னும் பெயருடன் உலகில் சஞ்சரிப்பான்.

शरीरात्मविवेकेन पिण्डज्ञानी स कथ्यते ।

உடலுக்கும் ஆன்மாவிற்றுகுமிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்த அவனே பிண்டஞானி எனப்படுகிறான்.

உயறிடு முடலுய ருணரவ வேகமே

பெற்றவ னெவனவன பண்ட ஞானயென

றறறம தறுமலை யமறறத மாதவ

கறறறி புலவரமெய கழறு வாரரோ.

உயிரானது எல்லாவற்றையும் அறிவதற்கான விவேகம் பெற்றிருந்தால் அவன் பிண்டஞானி என அழைக்கப்படுகிறான்.

शरीरमेव चार्वाकैरात्मेति परिकीर्त्यते ॥ ५५॥
 इन्द्रियाणां तथात्मत्वमपरैः परिभाष्यते ।
 बुद्धितत्त्वगतैर्बौद्धैर्बुद्धिरात्मेति गीयते ॥ ५६॥

இப்பருவுடலே ஆன்மா என சாருவாகர்களாலும்,
 இந்திரியங்களே ஆன்மாவென ஏனையோராலும், புத்தியே
 ஆன்மாவென்று பௌத்தர்களாலும் கூறப்படுகிறது.

உடலுயிர் ரெணுமுல காய தன்பொறி
 யடலுயிர் ரெணுமுடி றொருவ னன்றியே
 புடைவரு புத்தியே யெனலுயி புத்தனவ
 வடலுயி மிவைகளாண் மாவாண் வேறவாய.

உலகாயதன் உடலே உயிரென்பான்; வேறொருவன் பொறிகளே
 உயிரென்பான்; பௌத்தனோ புத்தியே உயிரெனக் கொள்வான்.
 ஆனால் அவை யாவும் ஆன்மாவினின்று வேறாகும்.

नेन्द्रियाणां न देहस्य न बुद्धेरात्मता भवेत् ।
 अहंप्रत्ययवेद्यत्वादानुभूतस्मृतेरपि ॥ ५७॥
 शरीरेन्द्रियबुद्धिभ्यो व्यतिरिक्तः सनातनः ।
 आत्मस्थितिविवेकी यः पिण्डज्ञानी स कथ्यते ॥ ५८॥

நான் எனும் அறிவால் உணரப்படுவதாலும், உடல் மனம்
 ஆகியவற்றால் அறிந்தவற்றை உணர்வதாலும் இந்திரியங்களோ,
 பருவுடலோ அல்லது புத்தியோ ஆன்மா அன்று; இப்பருவுடல்,
 மனம், இந்திரியம் ஆகியவற்றினின்று வேறுபட்டு எப்போதும்
 அழியாமல் விளங்கும் அறிவுடைப் பொருளே ஆன்மா என
 உணர்பவனே பிண்டஞானியாவான்.

உயாராவே றாகிநினை யுணரப படடிமுஞ்
 செயருயி முடலொ டிந்திரிய புத்தியி
 னயலழி வர்யவாண் மாவுண் டாமென
 நயமுட லுணரபவண் பண்ண ஞானயே.

உடல், உணரும் உயிர், இந்திரியங்கள், புத்தி ஆகியவற்றிலிருந்து வேறுகி நிற்பதே ஆன்மா என உணர்பவனே பிண்டஞானி.

**नश्वराणि शरीराणि नानारूपाणि कर्मणा ।
आश्रितो नित्य एवासाविति जन्तोर्विवेकिता ॥ ५९ ॥**

பற்பல உருவங்கொண்ட பருவுடல் முதலியன நிலையற்றவை; முற்பிறவிகளில் செய்த வினைப்பயன்களுக்குப் புகலிடமே இவை என அறிவதே ஜீவர்களின் விவேகஞானமாகும்.

**शरीरात् पृथगात्मानमात्मभ्यः पृथगीश्वरम् ।
प्रेरकं यो विजानाति पिण्डज्ञानीति कथ्यते ॥ ६० ॥**

உடலினின்றும் வேறுபட்டு ஆன்மா உள்ளது என்றும், ஆன்மாக்களிலிருந்து வேறுபட்டவன் ஈசுவரன் என்றும், அவனே நம்மை இயக்குபவன் என்றும் அறிந்தவனே பிண்டஞானியாவான்.

**வனைவழி திரதரு மெய்யுய வேறதாய
நினைவரு நிகுதவாஃ மாபு நிகுதமா
யனையவாஃ மாவாஃவே றாய வசுறுய
பனமுற வறிபவஃ பஃண்ட ஞானயே.**

வினையின் வழி இயங்கும் உடல், நித்தியமான ஆன்மா, ஈசுவரன் என்னும் முப்பொருளையும் வெவ்வேறென அறிபவனே பிண்டஞானி.

**निरस्तहृत्कलङ्कस्य नित्यानित्यविवेकिनः ।
संसारहेयताबुद्धिर्जायते वासनाबलात् ॥ ६१ ॥**

மனத்திலுள்ள அழுக்குகள் நீங்கப்பெறுவதாலும், நித்தியம் மற்றும் அநித்தியப் பொருள்களைப் பற்றிய விவேகஞானம் உண்டாவதாலும் நல்வினைப் பயனாலும் அந்த ஜீவனுக்கு இந்த சம்சாரச் சுழற்சி நீக்கப்படவேண்டுமெனும் எண்ணம் ஏற்படுகிறது.

சமுசாரநககததலய

சுததம துயுமனந தோனயு ந்ததியா
 ந்ததிய வாவேகிபா னனற வாதனா
 சததியான மிசுசமு சாரய வடடொழி
 புததிவந துயுமெனப புகலவர கறயுளார.

நித்தியப் பொருளையும் அநித்தியப் பொருளையும் பகுத்துணரும்
 விவேகியினிடத்தில் முந்தைய ஜன்ம புண்ணிய வாசனையால்
 சம்சாரத்தை விட்டு நீங்க வேண்டும் எனும் புத்தியுண்டாகும்.

ऐहिके क्षणिके सौख्ये पुत्रदारादिसम्भवे ।

क्षयित्वादियुते स्वर्गे कस्य वाञ्छा विवेकिनः ॥ ६२ ॥

மனைவி, மக்கள் முதலிய இவ்வுலக இன்பங்களும், சுவர்க்க
 இன்பங்களும் நொடிப்பொழுதில் அழிவன; எனவே அவை
 நிலையற்றவை. விவேகமுடையவனுக்கு இவற்றில் பற்றே இராது.

பெண்டெழு வாயதரு பேறி மைப்பனல
 வண்டிரு மியமையு மேய புண்ணய
 முண்டொழி துயரமுத லுயுது றககமுங்
 கண்டெவர வருமபுவார கறயு ளோர்னே.

இமைப் பொழுதில் நீங்கும் இவ்வுலக இன்பங்களையும்,
 பரலோக சுகங்களையும் கற்றவர்கள் விரும்புவதில்லை.

जातस्य हि ध्रुवो मृत्युञ्ज्वं जन्म मृतस्य च ।

जन्तुर्मरणजन्मभ्यां परिभ्रमति चक्रवत् ॥ ६३ ॥

பிறந்தவனுக்கு இறப்பும், இறந்தவனுக்குப் பிறப்பும் இவ்வுலகில்
 மாறாமல் சக்கரம் போல் சுழன்று கொண்டே உள்ளது.

பறந்தவரக குணமையே பெறுமி றபபுமற
 றறிந்தவரக கனனதே பறபபு மிவ்வகை
 செறிநதுள பறபபுட னறபபுற சீவஹு
 மறிந்திரு சகடமே போல வறதுயுய.

சக்கரசு சுழற்சி போல் பிறப்பும் இறப்பும் சீவர்களுக்கு
தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

मत्स्यकूर्मवराहार्जुनसिंहमनुजादिभिः ।

जातेन निधनं प्राप्तं विष्णुनापि महात्मना ॥ ६४

கடவுளான விஷ்ணுவும் மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்ஹம்
போன்ற பிறவிகளையடைந்து பின்னர் மரணமும் அடைந்தார்.

ममोदु कडडडे वडडडड डडडडड

डडडड वडडडड डडड वडडडड

वडडडड डडडडड डडडड डडडडड

डडडडड डडडडडड डडड डडड डडडडड.

மீன், ஆமை, நரசிங்கம் முதலான பிறவிகளையெடுத்த திருமால்
கூட மரண நோயைத் நீக்கவல்லவன் அல்லன்.

भूत्वा कर्मवशाज्जन्तुर्ब्रह्मणादिषु जातिषु ।

तापत्रयमहावह्निस्न्तापाद् दह्यते भृशम् ॥ ६५ ॥

ஜீவன் தனது முன்வினைப்பயனால் பிராம்மணன் முதலான
பிறப்புகளை அடைந்து மூவகைத்துன்பங்களையும்
அனுபவிக்கிறது.

ஆவமுடி வனைவசத தந்த ணாதியாய

மேபுறு சாதியா வரவத தோன்றியே

தாபுற வடருமுத தாப வங்கியால

வேபுறு நிலைமையாய வளயப வேண்டுமோ .

உயிரானது முன்வினைவசத்தால் அந்தணர் முதலிய சாதிகளில்
பிறந்து பற்பல துன்பங்களை அனுபவிக்கிறது.

कर्ममूलेन दुःखेन पीड्यमानस्य देहिनः ।

आध्यात्मिकादिना नित्यं कुत्र विश्रान्तिरिष्यते ॥ ६६ ॥

கரும வசத்தால் ஆத்தியாத்மிகம், ஆதிபௌதிகம்,
ஆதிதைவிகம் எனும் மூவகைத் துன்பங்களை அனுபவிக்கும்
ஜீவர்களுக்கு அமைதி என்பது ஏது?

பொய்ததிடா தடையுறய வனையற போதரு
மததியாஃ மிகமுத லாய வெந்நுயரக
கொததினாஃ மிகுமிடர கொஃஃஃ னோரதமக
கெய்ததிடா தமைதலெவ வடதநுஃஃ டாகுமோ.

தவறாமல் வந்து சேரும் வினைப் பயனால் ஆத்தியாத்மிகம்
முதலான துன்பங்கள் சீவனை வந்தடையும்.

आध्यात्मिकं तु प्रथमं द्वितीयं चाधिभौतिकम् ।
आधिदैविकमन्यच्च दुःखत्रयमिदं स्मृतम् ॥ ६७॥

முதலாவது ஆத்தியாத்மிகம், இரண்டாவது ஆதிபௌதிகம்,
முன்றாவது ஆதிதைவிகம் என அவை மூவகைப்படும்.

ஆதியத தியாஃமிகய பஷதி கயபனா
மோதுதெய வஃமுஃ றாவ தாகுமாற
போதுமத தியாஃமிகய புறமுட கொஃஃஃ
பேதமுற றிடுமெனப பேஃ வாரரோ.

ஆத்தியான்மிகம், ஆதிபௌதிகம் ஆதிதைவிகம் என்பன
அம்மூவகைத் துன்பங்கள்; அகம், புறம் என ஆத்தியான்மிகம்
இருவகைப்படும்.

आध्यात्मिकं द्विधा प्रोक्तं बाह्याभ्यन्तर भेदतः ।
वातपित्तादिजं दुःखं बाह्यमाध्यात्मिकं मतम् ॥ ६८॥

ஆத்தியாத்மிகம் பாஹியம், ஆப்பியந்தரம் என இருவகைப்பட்டது;
வாதம், பித்தம், முதலியவற்றால் ஏற்படும் துக்கம் பாஹிய
ஆத்தியாத்மிகம் ஆகும்.

வளமுத லனதர வரஃபு றதததா
முளனது மடிவலகா மாதி யுயககுதல

களையர சாதிநோய பவுதி கங்கமு
தளயடர முதலதெய வக மாகுமால.

வாதம் முதலியவற்றால் உண்டாகும் நோய்கள் புறத்தன; காமம் ஆகியவை தோற்றுவிப்பன அகத்தன. அரசர்கள், பிருதிவீ முதலிய பஞ்சபூதங்களும் தோற்றுவிப்பன பௌதிகமாகும். பேய் முதலானவை உண்டாக்குவன ஆதிதைவிகம்.

रागद्वेषादिसम्पन्नमान्तरं परिकीर्त्यते ।

आधिभौतिकमेतद्धि दुःखं राजादिभूतजम् ॥ ६९॥

आधिदैविकमाख्यातं ग्रहयक्षादिसम्भवम् ।

दुःखैरैतैरुपेतस्य कर्मबद्धस्य देहिनः ।

स्वर्गं वा यदि वा भूमौ सुखलेशो न विद्यते ॥ ७०॥

விருப்பு வெறுப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் ஆப்பியந்தரம் ஆகும்; அரசர்கள், மற்றும் ஐம்பெரும் பூதங்களால் உண்டாகும் துன்பங்கள் ஆதிபௌதிகமாகும். கிரஹங்கள், பேய் முதலியவற்றால் உண்டாகுபவை ஆதிதைவிகம் எனப்படும். இத்தகைய துன்பங்களாலும், முன்வினைப்பயன்களாலும் கட்டுண்ட ஜீவர்களுக்கு சுவர்க்கத்திலோ அல்லது இப்புவிடிலோ எவ்வித சுகமும் இல்லை.

இனைய வெறுப்பு பலவாசைந துகட்டுறுய
வனையொடு திரதரு முயாககு வாண்ணடை
யெனலுமிய மண்ணடை யெனலு மோரகணந
துனையறுய படிசிறு சுகமு மிற்றேரோ.

வினைப்பயனால் இத்தகைய துன்பங்களை அனுபவிக்கும் உயிர்க்கு மண்ணுலகிலும் விண்ணுலகிலும் எவ்வித சுகமுமில்லை.

तदित्सु वीचिमालासु प्रदीपस्य प्रभासु च ।

सम्पत्सु कर्ममूलासु कस्य वा स्थिरतामतिः ॥ ७१॥

மின்னல், கடல் அலைகள், தீபஓளியின் பிரதிபலிப்பு, அவ்வாறே முன்வினைப்பயனின் விளைவான செல்வங்கள் ஆகியன நிலையானவை என்று எவன் தான் நம்புவான்?

**மின்னலு மலையாலுய வளககெ யூசுகை
தன்னலு நிலையறகு தபுசெல வகுதினை
மன்னலுயு பொருளென மதிப ரோகண
மென்னலு மறிஞரோ டிருநது னோருமே.**

செல்வமானது மின்னலைபோலும் கடல் அலையைப் போலும் நிலையற்றதென அறிஞர்களோடு கூடியிருந்தவர்கள் அறிவார்கள்.

**मलकोशे शरीरेऽस्मिन् महादुःखविवर्धने ।
तद्विदङ्करसङ्काशे को वा रुच्येत पण्डितः ॥ ८२ ॥**

மலசலங்கள் நிறைந்ததும் பெரும் துயரத்திற்கு இடமானதும் மின்னலைப் போலும் விதையின் முளையைப் போலும் நிலையற்றதுமான இப்பருவுடலை அறிவுடைய எவன் தான் விரும்புவான்?

**மலசல நிறைதரு கடததை வன்னலுய
ரலைபடு துருயபனை யழியு மின்னலு
நிலையறு மிவ்வுட றனை நிறதைசெய
புலைமனை தன்னையார பொருநது வாரகளே.**

மலம் முதலான அழுக்குகள் நிறைந்த குடத்திற்கொப்பானதும், பல துன்பங்களுக்கு ஆட்பட்டதும், மின்னலைப் போல் நிலையற்றதுமான இவ்வுடலை யார்தான் வெறுக்கமாட்டார்கள்?

**नित्यानन्दिदाकारमात्मतत्त्वं विहाय कः ।
विवेकी रमते देहे नश्वरे दुःखभाजने ॥ ८३ ॥**

அழிவற்ற ஆனந்தம் மற்றும் சைதந்நிய சொரூபமான ஆன்மாவை விட்டு நிலையற்றதான இந்த சரீரத்தில் எந்த விவேகிதான் ஆனந்தமடைவான்?

நிததியா நந்தசிர சொருப நிஹிட
 மிததையா மியஸபுடைத துயர வடென
 வைததவா கததினை மகிழ்நதி ருநதிருய
 புததியார செயகுவர புலவர தயமினே.

அழிவில்லாத ஆனந்தத்தையுடைய சிற்சொருபமான ஆன்மா
 இருக்க, துன்பத்திற்கே இடமான இவ்வுடலை அறிஞர்கள்
 ஒருபோதும் விடும்பமாட்டார்கள்.

विवेकी शुद्धहृदयो निश्चितात्मसुखोदयः ।
 दुःखहेतौ शरीरेऽस्मिन् कलत्रे च सुतेषु च ॥ ८४ ॥
 सुहृत्सु बन्धुवर्गेषु धनेषु कुलपद्धतौ ।
 अनित्यबुद्ध्या सर्वत्र वैराग्यं परमश्नुते ॥ ८५ ॥

விவேகமும் தூய்மையான மனத்தையமுடையவன்
 ஆன்மசுகமே நிலையானது என்னும் உணர்வுடன் அனைத்துத்
 துன்பங்களுக்கும் காரணமான இப்பருவுடல், மனைவி, மக்கள்,
 நண்பர்கள், உறவினர்கள், செல்வம், குல வழக்கங்கள்
 ஆகியவை நிலையற்றவை என்று உறுதி கொண்டு
 அவற்றிலிருந்து வைராக்கியம் அடைகிறான்.

ஓதியா னடரதரு முடயபஹை மககளஹை
 மாதரா ஹுறவஹஹை மறயு ளோரதமிற
 கோதுயு தனததினய குலததிற போககுயு
 காதலி னநிததியங காஹைப னெஹுமே.

நல்ல நூல்களைக் கற்றவன் துன்பத்திற்கிடமான இவ்வுடல்,
 பொருள், மக்கள், உறவு ஆகியவற்றில் நாட்டம் கொள்ளமாட்டான்.

विवेकिनो विरक्तस्य विषयेष्वात्मरागिणः ।
 संसारदुःखविच्छेदहेतौ बुद्धिः प्रवर्तते ॥ ८६ ॥

விவேகம் வைராக்கியம், உலக இன்பங்களில் வெறுப்பும்
 உடையோனுக்கு சம்சார துக்கத்திலிருந்து விடுதலை
 பெறுவதற்கான உபாயத்தைத் தேடுவதில் புத்தி நாட்டம்
 கொள்கிறது.

பொறிகளான வரததியாயப பொருவா றயமையே
யறிவுற வழைபுடை யறிஞரக காழ்துயர
மறிவுறு குடுயபநோய மாறறு மேதுவாய
செறிவுறு முளமெனச செபப வாரரோ.

ஐம்புலன்களிலும் வெறுப்புடையோர்க்கு அவர்களின் மனம்
அமைதி பெறும் என அறிஞர்கள் கூறுவர்.

नित्यानित्यविवेकिनः सुकृतिनः शुद्धाशयस्यात्मनो
ब्राह्मोपेन्द्रमहेन्द्रमुख्यविभवेष्वायितां पश्यतः ।
नित्यानन्दपदे निराकृतजगत्संसारदुःखोदये
साम्बे चन्द्रशिरोमणौ समुदयेद्भक्तिर्भवध्वंसिनी ॥ ७७॥

நித்தியம் அநித்தியம் ஆகியவற்றைப் பகுத்தறிந்தவனும்,
முற்பிறவிகளின் நல்வினைப்பயனுடையவனும், மனம் தூய்மை
பெற்றவனும், பிரம்ம, விஷ்ணு மஹேந்திரன் ஆகிய
தேவர்களின் சுகங்கள் கூட நிலயற்றவை என்று
உணர்ந்தவனுமாகிய விவேகஞானிக்கு அழிவற்ற சுகமுடையதும்
சம்சாரதுக்கத்தை அறவே அழிப்பதுமான சிவபதத்தை
அடைவதற்கான சிவபக்தி உண்டாகிறது.

ஆசுறு மனமுட னநிதத நிததமுந
தேசுற புணரநதுநய ரெயவ வாழுவலு
நேசம தகையுள நெறிய னோனடைப
பாசம தறுசிவ பததி தோன்றுமால.

குற்றமற்ற மனத்துடன் நித்தியப் பொருளையும் அநித்தியப்
பொருளையும் பகுத்தறிந்து, சுவர்க்கவாழ்வு முதலியவற்றில்
விரக்தி கொண்டு நன்னெறியுடன் வாழ்பவனிடத்தில் சிவபக்தி
தோன்றும்.

॥ इति श्रीवीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ भक्तस्थले
पिण्डज्ञानसंसारहेयस्थलप्रसङ्गो नाम पञ्चमः परिच्छेदः ५॥

॥ षष्ठः परिच्छेदः ॥

ततो विवेकसम्पन्नो विरागी शुद्धमानसः ।
जिज्ञासुः सर्वसंसारदोषध्वंसकरं शिवम् ॥ १ ॥
उपैति लोकविख्यातं लोभमोहविवर्जितम् ।
आत्मतत्त्वविचारज्ञं विमुक्तविषयभ्रमम् ॥ २ ॥

பின்னர் அவ்வாறு விவேகமும் வைராக்கியமும் கொண்டவனாகி
மனத்தூய்மையுடன் சம்சாரதுக்கத்தை அழிக்கவல்ல
சிவபெருமானை அறிந்து கொள்வதற்காக புகழ் பெற்றவரும்,
விருப்பு வெறுப்பு அற்றவரும் ஆன்மதத்துவத்தை நன்கு
உணர்ந்தவரும் உலக இன்பங்களைத் துறந்தவரும்,

மலர்தலை யுலக மெல்லா மலிபெருய புகழோ டொன்றி
யாலனென வவறாண மோக மிரததுதத துவமு ணரந்து
புலநெறி கடந்து சாந்தய பொருந்திச்சித தாந்த மோடு
பலகலை தெரவுறு றையய பாற்றிட வல்ல னாகி.

உலகில் புகழுடன் வாழ்ந்து, லோபம், மோகம் முதலிய தீய
குணங்களின்றி, உண்மைப் பொருளையறிந்து, புலன்களை
அடக்கி, மனத்தில் அமைதியுடன் சைவசித்தாந்தம் முதலான
நூல்களைக் கற்றுணர்ந்து,

शिवसिद्धान्ततत्त्वज्ञं छिन्नसन्देहविभ्रमम् ।
सर्वतन्त्रप्रयोगज्ञं धार्मिकं सत्यवादिनम् ॥ ३ ॥

சிவசித்தாந்தக் கருத்துக்களை நன்கு அறிந்தவரும், ஐயம்
சிறிதுமில்லாதவரும், எல்லா தந்திரங்களின்
பிரயோகத்தையுமறிந்தவரும், தருமத்தின் வழி நடப்பவரும்,
உண்மையே பேசுபவரும்,

कुलक्रमागताचारं कुमार्गाचारवर्जितम् ।
शिवध्यानपरं शान्तं शिवतत्त्वविवेकिनम् ॥ ४ ॥

தன்னுடைய குலவழக்கமான ஒழுக்கங்களைக்
கடைப்பிடிப்பவரும், தீயநடத்தையற்றவரும், சிவபெருமான் மீது

தியானம் செய்பவரும், மன அமைதியுடையவரும்
சிவதத்துவத்தையறிந்தவரும்,

அறநெறி வாயமை மேவா யாராய குலத்தாறு போந்த
முறைநெறி யொழுகக மெய்தி முத்திநே யத்தனாகிப
பொறையொடு பொருந்தி யகக மணதிகழு பூதி யென்று
நிறைபுற வணந்தி லிங்க நிலைபெற புடற ராதலு.

தருமநெறியைக் கைக்கொண்டு, முத்தியில்
நாட்டமுடையோனாகி, ருத்திராக்கமாலை, விபூதி, லிங்கம் ஆகிய
சிவசின்னங்களையணிந்து,

भस्मोद्धूलननिष्णातं भस्मतत्त्वविवेकिनम् ।
त्रिपुण्ड्रधारणोत्कण्ठं धृतरुद्राक्षमालिकम् ॥ ५॥

திருநீற்றை அணிபவரும் அதன் தத்துவத்தை அறிந்தவரும்
திருநீற்றினால் திரிபுண்டரம் தரிப்பதில் எப்போதும்
விருப்பமுடையவரும், ருத்திராக்ஷமாலைகளை அணிபவரும்,

लिङ्गधारणसंयुक्तं लिङ्गपूजापरायणम् ।
लिङ्गाङ्गयोगतत्त्वज्ञं निरूढाद्वैतवासनम् ॥ ६॥

லிங்கத்தை அணிந்திருப்பவரும் லிங்கபூஜையை இடையருது
செய்பவரும் லிங்கம் அங்கம் ஆகியவற்றின் தத்துவங்களை
அறிந்தவரும், அத்துவித அனுபவமுடையவரும்

लिङ्गाङ्गस्थलभेदज्ञं श्रीगुरुं शिववादिनम् ।
सेवेत परमाचार्यं शिष्यो भक्तिभयान्वितः ॥ ७॥

லிங்கத்தலம் அங்கத்தலம் ஆகியவற்றின் பேதத்தை
உணர்ந்தவரும் சிவத்தைப் பற்றியே பேசுபவருமான நல்ல
குருவைச் சென்றடைகிறான்.

அகத்தூறு தியாந மேவா யருச்சனை புராவோ னாகி
யுகப்புறு மிங்க லிங்க யோகத்த துவமு ணரறதே

யாகப்பயறு தலங்க ளோரப்யறு றெயதியத துவத ஞானந
தகச்சிவ முணரதத வலல தயங்குஞ்சீரக குரவலெ றலெனை.

மாசயறு மனதத னாகி மதியுடை வராகி யானோலெ
பாசம தனைதது நககுய பரசிவ முணரத தோலெயறு
நேசமோ டடைவலெ பாயபு ளெளதிரைக கடலவ றபப
வாசம நஞ்செய தோங்கு மகததியப பெயறு னானே.

மனத்தில் தியானம் செய்து சிவபெருமானை அருச்சித்து,
அங்கலிங்க தத்துவங்களையறிந்தவன் பாசம் நீங்குவதற்காக
சிவாத்துவித ஞானத்தை நல்கும் தக்க குருவை அடைவான்.

षण्मासान्वत्सरं वापि यावदेष प्रसीदति ।
प्रसन्नं परमाचार्यं भक्त्या मुक्तिप्रदर्शकम् ॥ ८॥
प्रार्थयेदग्रतः शिष्यः प्राञ्जलिर्विनयान्वितः ।
भो कल्याण महाभाग शिवज्ञानमहोदधे ॥ ९॥
आचार्यवर्य सम्प्राप्तं रक्ष मां भवरोगिणम् ।

ஆறு மாதங்களோ ஒரு வருடமோ அவரது மனது
மகிழ்ச்சியடையும் வரை முத்திமார்க்கத்தைக் காட்டவல்ல
அக்குருவிற்குப் பணிவிடைகள் செய்து, பின்னர் சீடனானவன்
அவர் முன் வீழ்ந்து வணங்கி மிக்க அடக்கத்துடன், ஓ
நன்மை மிக்கவரே! பெருந்தகையே! சிவஞானக் கடலே!
ஆசாரியர்களுட சிறந்தவரே! சம்சாரமெனும் கொடிய நோயால்
பீடிக்கப்பட்டு தங்களை வந்தடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

திங்களா றேலு மாலெடொலெ றாயலுந தேசி கலெறலெ
பொங்கருள காணுங காயுய புரநதுநறு பணகல காண
னங்கருள சில சீட ளஞ்சலி செயது நிலேறே
பங்கமாய பறவா நோயெறு பரநதருள புரக வெலெபாலெ.

அச்சீடன் ஆறு மாதங்களாயினும் ஓராண்டாயினும் குருவிற்கு
பணிவிடைகள் செய்து அவரது அருளைப் பெற்று எனது பிறவி
நோயை நீக்கவேண்டுமென அவரைப் பிரார்த்திப்பான்.

इति शुद्धेन शिष्येण प्रार्थितः परमो गुरुः ॥ १० ॥
शक्तिपातं समालोक्य दीक्षया योजयेदमुम् ।

தூய்மையான அச்சீடனால் வேண்டிக்கொள்ளப்பட்ட
அக்குருவானவர் அவனுடைய சக்திபாதத்தின் தன்மையை
நன்கு ஆய்ந்து தகுந்த தீக்ஷையை அவனுக்குச்
செய்யவேண்டும்.

दीयते च शिवज्ञानं क्षीयते पाशबन्धनम् ॥ ११ ॥
यस्मादतः समारख्याता दीक्षेतीयं विचक्षणैः ।

சிவஞானத்தை அளிப்பதும் பாசக்கட்டுக்களை
அழிக்கவல்லதுமே தீக்ஷை என கற்றவர்களால்
கூறப்படுகின்றது.

புனத மாணாகக ன்னென புகஹரு ளரநது நிறப
வளையவஹ றனது சததி பாதமுற றறிநது பஹனர
வனனதபு த்ககை யோடு மேவுவது தருளவ னெஹப
தனவரு பரமா நந்த தததுவக குரவ ன்னேறே.

சீடன் இவ்வாறு வேண்டவும், குருவானவர் அவனது
சக்திநிபாதத்தை ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு தீக்கை செய்து
அருள்புரிவார்.

सा दीक्षा त्रिविधा प्रोक्ता शिवागमविशारदैः ॥ १२ ॥
वेधारूपा क्रियारूपा मन्त्ररूपा च तापस ।

ஓ முனிவரே! சைவாகமங்களை உணர்ந்தோரால் அத்தீக்ஷை
மூவிதமாகக் கூறப்படுகிறது: அவை வேதா, கிரியை மற்றும்
மந்திரம் என்பன.

गुरोरालोकमात्रेण हस्तमस्तकयोगतः ॥ १३ ॥
यः शिवत्वसमावेशो वेधा दीक्षेति सा मता ।

குருவின் பார்வை ஒன்றினாலேயே அவருடைய கைகளால்
சீடனுடைய தலையைத் தொட்டு சிவத்துவத்தை அடைவித்தல்
வேதா தீக்ஷை எனப்படும்.

மூவகை யுறுமத தககை முறைதரு வேதா வென்றுய
தாவணமந திரம தென்றுற தகுதிகொள கிரயை யென்று
மேயுறு மவறுயுள வேதா மெய்ககுரு காட்சி யானே
யாவகொள சிவயவா ளங்க லததமத தகயோ கததாஸ.

அத்தீக்ஷை வேதா, மந்திரம், கிரியை என மூவகைப்படும். குரு
தனது திருக்கண்ணோக்காலும், திருக்கையால் சீடனின்
தலையைத் தீண்டுவதாலும், அவனிடத்திலுள்ள சிவத்துவத்தை
விளங்கச் செய்தல் வேதா தீக்ஷை எனப்படும்.

मन्त्री दीक्षेति सा प्रोक्ता मन्त्रमात्रोपदेशिनी ॥ १४ ॥

कुण्डमण्डलिकोपेता क्रियादीक्षा क्रियोत्तरा ।

மந்திரதீக்ஷையில் மந்திரம் மட்டுமே உபதேசிக்கப்படும்;
குண்டம் மண்டலம் ஆகியன கொண்டு இயற்றப்படுவது
கிரியா தீக்ஷையாகும்.

மந்திர மதனை யேதண மைநதஹுக குபதே சிததஸ
சிந்தைசெய மந்தி ரபபேரத தககையாங குண்ட மாதி
தந்திரங் கொண்டு செயத றகநற கிரயை யென்ப
ரந்தம தடைநத வந்தக கிரயையை யறைது மாதோ.

சீடனுக்கு மந்திரத்தை உபதேசித்தல் மந்திரதீக்ஷை; குண்டம்,
மண்டலம் ஆகியன கொண்டு செய்தல் கிரியாதீக்ஷை
எனப்படும்.

शुभमासे शुभतिथौ शुभकाले शुभेऽहनि ॥ १५ ॥

विभूतिं शिवभक्तेभ्यो दत्त्वा ताम्बूलपूर्वकम् ।

यथाविधि यथायोगं शिष्यमानीय देशिकः ॥ १६ ॥

स्नातं शुक्लाम्बरधरं दन्तधावनपूर्वकम् ।

சுபமாதத்தில் சுபதிதியில் சுபநாளில் சுபவேளையில்
சிவபக்தர்களுக்கு விபூதி மற்று தாம்பூலம் ஆகியன
அவர்களுக்குத் தக்கவாறு முறையே கொடுத்து தேசிகர்
பற்களைத் தேய்த்து சுத்தம் செய்து, ஸ்நாநம் செய்து
வெள்ளாடை தரித்த சீடனை அழைத்து வந்து

தங்கபூ திங்க ணலல திதிகால வார மொஹை
வோங்குபூ பூதி தாயபூ லததொடு முதவப பததரக
கீங்கற லாட லாதி யாயறிவெண்ண டுகிலபு னைந்து
பாங்குபூ சீடனை றணைப பகர முறை யருக ழைத்து.

ஒரு சுபதினத்தில் விடியும் முன்னரே துயிலெழுந்து, நீராடி தூய
ஆடையணிந்து சீடனை அருகில் அழைத்து,

मण्डले स्थापयेच्छिष्यं प्राङ्मुखं तदुदङ्मुखः ॥ १७ ॥

शिवस्य नाम कीर्तिं च चिन्तामपि च कारयेत् ।

மண்டலத்தில் கிழக்கு முகமாக நிறுத்தி தான் வடமுகமாக
நின்று கொண்டு சிவநாமங்களையும் மஹிமைகளையும் பாடி
சிவத்தியாநம் செய்யவேண்டும்.

உதர திசையை நோக்கி யுறறதனை பாங்கரசு செயத
சித்திர மண்ட பத்திர குணக்கெஹுற திசையை நோக்கி
வைதருள் புராயு மாசாண மலிசிவகு துதிக டாஞ்செய
வாதக வருள் ர்ககுற தியாநமுய வரவு வபபண.

குரு வடதிசை நோக்கியமர்ந்து, சீடனை மண்டபத்தில் கிழக்கு
நோக்கி அமர்த்தி, சிவத்துதிகளையும் தியானம்
முதலியவற்றையும் செய்து,

विभूतिपट्टं दत्त्वाग्रे यथास्थानं यथाविधि ॥ १८ ॥

पञ्चब्रह्ममयैस्तत्र स्थापितैः कलशोदकैः ।

आचार्यः सममृत्विग्भिस्त्रिः शिष्यमभिपिञ्चयेत् ॥ १९ ॥

அந்தந்த இடத்திற்கேற்றவாறு முறைப்படி விபூதிபட்டம்
முதலில் கொடுத்து முன்னரே பூஜிக்கப்பட்ட பஞ்சபிரம்ம

கலசத்திலிருந்து ஆசாரியர் ரித்விக்குகளுடன் சேர்ந்து சீடனை மும்முறை அபிஷேகம் செய்யவேண்டும்.

முன்னரந்நை னரயுப படட மொழியடய வழாத ண்நது
பன்னரமெயக குரவ ராயைய பரமமே வடிவா யுறற
தன்னகர கும்ப நர்ச சறகுரு வழியானை வந்த
செந்நெறி யுடைய வாசானை சித்யுக சீடனை மது.

சீடனுடைய உடலில் உரிய இடங்களில் திருநீற்றுப் பட்டங்களை அணிவித்து, பஞ்சபிரமமே உருவான திருக்குடநீரைக் குருவானவர் சீடன் மேல் மும்முறை புரோக்ஷிப்பார்.

अभिषिच्य गुरुः शिष्यमासीनं परितः शुचिम् ।
ततः पञ्चाक्षरीं शैवीं संसारभयतारिणीम् ॥ २० ॥
तस्य दक्षिणकर्णे तु निगूढमपि कीर्तयेत् ।
छन्दो रूपमृषिं चास्य देवतान्यासपद्धतिम् ॥ २१ ॥

பின்னர் சீடனை ஆசனத்தில் இருத்தி சம்சாரபயத்தைப் போக்கவல்லதான பஞ்சாக்ஷரமந்திரத்தை அவனது வலக்காத்தில் மெதுவாக உபதேசித்து ரிஷி, சந்தஸ், தேவதாநியாஸம் ஆகியன செய்யும் முறையை உபதேசிக்கவேண்டும்.

ஆண்டரு கிருந்த சூதத னாகிய மாணாக கண்ணை
மாண்டரு வலக்கா திகைட பவப பாணை மருந்தாய நல்லோர
வேண்டாமு செழுதது மெல்ல வளயபுபு சொருபுபு சந்தய
காண்டரு மிருடி மிக்க கடவுண்ணை னயாசுபு சொலக.

இவ்வாறு சுத்தனாகிய சீடனின் வலக்காத்தில் பிறவி நோய்தீர்க்கும் ஐந்தெழுத்தை மெதுவாக உபதேசிப்பார்; பின்னர் அம்மந்திரத்திற்கு நியாசம் முதலியவற்றையும் உபதேசிப்பார்.

स्फाटिकं शैलजं वापि चन्द्रकान्तमयं तु वा ।
बाणं वा सूर्यकान्तं वा लिङ्गमेकं समाहरेत् ॥ २२

ஸ்படிகம், கருங்கல், சந்திரகாந்தக்கல், பாணம் அல்லது சூரியகாந்தம் இதில் ஏதேனும் ஒன்றாலான விங்கத்தைக் கொணரவேண்டும்.

**சந்திர காந்தத தேஹுந தபநகாந தததி லேஹுஸூ
சந்திர சயலந தஸனய றோஹரிய சிலைய லேஹுய
வநதுயு படிகத தேஹு மகிழுவாண விங்கத தேஹு
முநதழ குயுமி விங்க மொஹுகொஹ கிறக மஸனோ.**

சந்திரகாந்தம், சூரியகாந்தம், மலையில் தோன்றிய கல், ஸ்படிகம் இதில் ஏதேனும் ஒன்றினால் செய்த விங்கத்தை எடுத்துக் கொண்டு.

**सर्वलक्षणसम्पन्ने तस्मिंश्चै विशोधिते ।
पीठस्थितेऽभिषिक्ते च गन्धपुष्पादिपूजिते ॥ २३ ॥
मन्त्रपूते कलां शैवीं योजयेद्विधिना गुरुः ।**

குருவானவர் அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய அந்த விங்கத்தை நன்கு சோதித்து பீடத்திலிருத்தி அபிஷேகம் செய்து சந்தனம் புஷ்பங்களால் அருச்சித்து மந்திரங்களால் சுத்தம் செய்து முறைப்படி சிவகலைகளை அந்த விங்கத்தில் நியாஸம் செய்ய வேண்டும்.

**இலககண முயுது மொஹி யலங்குமா னைந்து மாடிக
குலககடி மலரசந தாதி கொண்டருச சிககப படரு
வலககரு மறுவாயு சுதத மேஷமவ வாலிங்கந தஸனய
கலைககதி வழாது சைவ கலையையுத திருவ னாசாஹ.**

பஞ்சகவியம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து சந்தனம், மற்றும் நன்மலர்களால் அருச்சித்து அந்த விங்கத்தில் சாத்திரங்களில் கூறிய முறையில் ஆசாரியர் சிவகலைகளை ஆவாஹனம் செய்வார்.

शिष्यस्य प्राणमादाय लिङ्गे तत्र निधापयेत् ॥ २४ ॥
 तल्लिङ्गं तस्य तु प्राणे स्थापयेदेकभावतः ।
 एवं कृत्वा गुरुलिङ्गं शिष्यहस्ते निधापयेत् ॥ २५ ॥

சீடனின் பிராணனை விங்கத்தில் ஸ்தாபித்து பின்னர்
 விங்கத்தை அவனுடைய பிராணனுடன் ஏகபாவமாகச்
 சேர்க்கவேண்டும். பிறகு விங்கத்தைச் சீடனின் கையில்
 கொடுக்கவேண்டும்.

சீடன் பூயரை யந்தச் சிவலிங்கந தணை பூயததுப
 பருபு மிலிங்க மனோனாராணன பூறவா ருத்தி
 யேடென வருமபு மாசா னவ்வகை யேக பாவங்
 கூறுற வாயலி லிங்கங் கொடுக்கவச் சீடன கையல.

சீடனது பிராணனை அந்த விங்கத்தில் செலுத்தி அதை
 அவனது பிராணனில் இருத்தி ஐக்கியபாவம் பொருந்த அந்த
 விங்கத்தை சீடனது கையில் கொடுப்பார்.

प्राणवद्धारणीयं तत्राणलिङ्गमिदं तव ।
 कदाचित्कुत्रचिद्वापि न वियोजय देहतः ॥ २६ ॥
 यदि प्रमादात् पतिते लिङ्गे देहान्महीतले ।
 प्राणान् विमुञ्च सहसा प्राप्तये मोक्षसम्पदः ॥ २७ ॥

இது உன்னுடைய பிராணலிங்கமாகும்; இதை நீ உனது
 பிராணனைப் போல் எப்போதும் தரிக்கவேண்டும். கவனக்
 குறைவால் உனது உடலிலிருந்து இது பூமியில் விழுந்தால்
 மோகத்தை அடையும் பொருட்டு நீ உடனே பிராணனை
 விடவேண்டும்.

இலங்குழிப பராண லிங்க மினயநினை பராண னேபோழ
 சலந்தவா ருனககு மைந்த தரபபதெவ வாடதது மெனையுய
 வலங்குவ தனறெங கேலுய வழந்திடின மெயயா ன்னையு
 நலங்கிளர முத்தி சேரவா ன்பலுயார வாடுக வலலே.

ஓ மகனே! உனது பிராணனைப் போன்ற இந்த லிங்கத்தை நீ
எப்போதும் தரிக்கவேண்டும். ஒரு போதும் அது உன்னைவிட்டு
நீங்கக் கூடாது. உன் உடலிலிருந்து வீழ்ந்தால் முத்தியடையும்
பொருட்டு நீ உன் உயிரை விடக் கடவாய் என சீடனுக்கு
அறிவுறுத்துவார்.

इति सम्बोधितः शिष्यो गुरुणा शास्त्रवेदिना ।

धारयेच्छाङ्करं लिङ्गं शरीरे प्राणयोगतः ॥ २८॥

இவ்வாறு சாத்திரங்களை நன்கு கற்ற குருவினால்
உபதேசிக்கப்பட்ட சீடன் அந்த லிங்கத்தைத் தனது
பிராணனைப் போல் தரிக்கவேண்டும்.

நுன்னெறி முழுது மாயந்த நுண்ணுணர்வு யுடையோன் றன்னாய
றானன் திவ்வா றோதிச சாற்றிடப் பட்ட சீடன்
மேனய ஹயர்வாழ காயுய வாடாதுநன் குறத்த ராக
கன்னள மதிய ணந்த குழகன்மெய்ச சிவலிங் கததை.

இவ்வாறு ஆசானால் உபதேசிக்கப்பட்ட சீடன் தன் வாழ்நாள்
முழுவதும் சிவலிங்கத்தைத் தனது உடம்பில் தரிக்கவேண்டும்.

लिङ्गस्य धारणं पुण्यं सर्वपापप्रणाशनम् ।

आदृतं मुनिभिः सर्वैरागमार्थविशारदैः ॥ २९॥

லிங்கதாரணம் செய்து கொள்வது மிகவும் புண்ணியச் செயல்;
அது அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது. ஆகமங்களைக்
கற்றுணர்ந்த முனிவர்களால் மிகவும் போற்றப்பட்டது.

புண்ணிய மனைத்தி ஹுகுய புகலிட மாகி நிறைங்
கண்ணருய பவம கற்று மிலிங்கதா ரணம தென்று
கண்ணுத லருளச செயத காமிகா திகளை யோற்ற
நுண்ணுணர்வு யுடைய வெல்லா முனகரு நுவலவ ரணே.

சிவலிங்கத்தை உடலில் தரிப்பது கணக்கற்ற
புண்ணியங்களுக்கிடமாகத் திகழ்கிறதென்பதும், பிறவிநோயை

அறவே நீக்குமென்பதும் ஆகமங்களைக் கற்ற முனிவர்களின் கருத்து.

लिङ्गधारणमाख्यातं द्विधा सर्वार्थसाधकैः ।

बाह्यमाभ्यन्तरं चेति मुनिभिर्मोक्षकाङ्क्षिभिः ॥ ३० ॥

லிங்கதாரணம் பாஹியம், ஆப்பியந்தரம் என இருவகைப்பட்டது.

चिद्रूपं परमं लिङ्गं शाङ्करं सर्वकारणम् ।

यत्तस्य धारणं चित्ते तदान्तरमुदाहृतम् ॥ ३१ ॥

சர்வகாரணஞ் சிவபெருமானை மனத்தில் எப்போதும் தரித்திருத்தலே ஆப்பியந்தரலிங்கதாரணம் எனப்படும்.

தகைபெறு பரம லிங்க தாரண முடபு றயபாய
வகைபெற வாரணாடா மெஃபர மாதவ ரவறு ளாதி
பகவெனெஃ பெயரபு னைந்த பரமசிந மயலிங கததை
யகமதி லுறதத ராதத லாந்தர மாகு மஃறே.

லிங்கத்தை தரித்தல் இருவகை: சின்மயமான ஆதிலிங்கத்தை உள்ளத்தில் எப்போதும் அணிதல் ஆந்தரம் ஆகும்.

चिद्रूपं हि परं तत्त्वं शिवाख्यं विश्वकारणम् ।

निरस्तविश्वकालुष्यं निष्कलं निर्विकल्पकम् ॥ ३२ ॥

सत्तानन्दपरिस्फूर्तिमुल्लासकलामयम् ।

अप्रमेयमनिर्देश्यं मुमुक्षुभिरुपासितम् ॥ ३३ ॥

பரம்பொருளாய் விளங்குவது சிவமே; அது சைதந்நியமயமானது; எவ்வித மலமுமற்றது, பிரிவற்று அகண்டமாய் மாற்றங்கள் எதுவுமில்லாதது. எப்போதும் உள்ள பொருளாய் ஆனந்தமயமாய்த் திகழ்வது. அளவிடற்கரிதாய் இப்படிப்பட்டதென அறியப்படாமல் மோகமடைய விருப்பமுள்ளவர்களால் எப்போதும் உபாசிக்கப்படுகிறது.

மூலகா ரணமாய ஞான மூர்த்தியா யாபை மாகி
மேலதா யுணமை யாகி வகற்பமோ டழிவு மிணை
மாலிலா துலகி றந்த பரமமா மாலிங் கந்தாஸை
சாலவ நயுதப வேணடுந தகவ ரடைத லாமே.

அனைத்துக்கும் மூலகாரணமாயும், ஞானம் மற்றும்
இன்பவடிவாயும் எல்லாவற்றுக்கும் மேலாயும், அழிவற்றதாயும்
விளங்கும் பிரம்மமாகிய மஹாலிங்கத்தையே முத்தியை
விரும்புவோர் அடைவர்.

परं ब्रह्म महालिङ्गं प्रपञ्चातीतमव्ययम् ।
तदेव सर्वभूतानामन्तस्त्रिस्थानगोचरम् ॥ ३४ ॥

மஹாலிங்கவடிவாய் பிரபஞ்சங்களை யெல்லாம் கடந்த
அப்பரம்பொருளே எல்லா உயிர்களுக்குள்ளும் முவிடத்தில்
விளங்குகிறது.

मूलाधारे च हृदये भ्रूमध्ये सर्वदेहिनाम् ।
ज्योतिर्लिङ्गं सदा भाति यद् ब्रह्मोत्याहुरागमाः ॥ ३५ ॥

மூலாதாரம், இதயம், நெற்றிநடு ஆகிய அம்முவிடங்களிலும்
சோதிவடிவாய் அப்பரப்பிரம்மம் எப்போதும் சுடர்விட்டுப்
பிரகாசிக்கிறது.

வேதமா முடிய னைததுய வளங்குறப பரம மெணஹு
சோதிமா லிங்க மெலலா வாவக டோயு நிறகு
மாதி யாதாரமாசி லகமெஹு மிதய நணைக
கேதுவாய புருவ நாப நெனவரு மூணைடுததுய.

எல்லா உயிர்களினுடைய மூலாதாரம், இருதயம், புருவநடு
ஆகிய முவிடங்களிலும் வேதாந்த நூல்களில் சொல்லப்பட்ட
பிரம்மமானது எப்போதும் நிலைபெற்றிருக்கும்.

अपरिच्छिन्नमव्यक्तं लिङ्गं ब्रह्म सनातनम् ।
उपासनार्थमन्तः स्थं परिच्छिन्नं स्वमायया ॥ ३६ ॥

அழிவற்று தொடக்கமும் முடிவுமின்றி புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கும் பிரம்மமே உபாசனை நிமித்தம் தனது சிறிய மாயையால் ஒரு எல்லைக்குட்பட்டதாய் ஆன்மாவிற்குள் விளங்குகிறது.

அழிவற வரதா யெனறு மகண்டமாயப பரம மெனறு
மொழிபெறு பரம லிங்க முததிநே யதத ராகி
வழிபடு பவரககா கததன மாயையாறு கண்டி தபபட
டொழிவற வருககு மெனறே யுரைபபர நுண்ட ணுணரவ
னோரே.

எந்நாளும் அகண்டமாய் அழிவின்றி விளங்கும் பிரம்மமான லிங்கம் முத்தியை விரும்புவோர்கள் வழிபடுவதற்காகத் தனது மாயையினால் பின்னமாயும் நீக்கமற்றதாயும் இருக்கும்.

लयं गच्छति यत्रैव जगदेतच्चराचरम् ।

पुनः पुनः समुत्पत्तिं तल्लिङ्गं ब्रह्म शाश्वतम् ॥ ३७॥

எதில் அனைத்துலகங்களும் லயமடைகின்றனவோ எதிலிருந்து மீண்டும் மீண்டும் உலகங்கள் தோன்றுகின்றனவோ அதுவே என்றமழிவற்று விளங்கும் லிங்கமாகும்.

சரமுட னசரமெனச சாற்றிய வுலகு திகளுங்
கருமமோ டிலய மெய்துங் காரண மதனா லெனறு
முரைமன மிறந்து ஞான வொளையுரு வாகி நிறை
பரமம திலிங்க நாமய பெறுமென வசைபபர தககோர.

அசையும் பொருட்களையும் அசையாப் பொருட்களையும் கொண்ட இவ்வுலகம் தோன்றி, இருந்து பின்னர் ஓடுங்கும் காரணத்தால் என்றும் அழியாது நிலைபெற்று விளங்கும் பிரம்மப் பொருளானது லிங்கம் எனும் பெயரைப் பெற்றது.

तस्माल्लिङ्गमितिरख्यातं सत्तानन्दचिदात्मकम् ।

बृहत्वाद् बृहणत्वाच्च ब्रह्मशब्दाभिधेयकम् ॥ ३८॥

ஸத் சித் ஆனந்தமாய் விளங்கும் அதுவே
லிங்கமெனப்படுகிறது; எங்கும் பரந்து அளவிடற்கரிதாய்
விளங்குவதால் அது பிரம்மம் என அழைக்கப்படுகிறது.

சாற்றருய பரம தாய ச்சிதா நந்த லிங்க
மாற்றபுய பெர்தாந தனமை யடைதலி னானு மிஹித
தோற்றயு முலகி லுகுக கருப்பமாந தொடர்பு னானுய
போற்றயுய பரம நாமய பொருநதுமென றறிநது கொணமோ.

அந்த மேலான ச்சிதானந்த வடிவமான லிங்கமானது
உலகத்திற்கு இருப்பிடமாய்த் திகழ்வதால் யாவராலும்
போற்றப்படுகின்ற பிரம்மம் எனும் பெயரைப் பெற்றது.

आधारे हृदये वापि भ्रूमध्ये वा निरन्तरम् ।
ज्योतिर्लिङ्गानुसन्धानमान्तरं लिङ्गधारणम् ॥ ३९॥

மூலாதாரத்திலோ இதயத்திலோ அல்லது நெற்றி நடுவிலோ
சோதிவடிவான லிங்கத்தை எப்போதும் தியானம் செய்வதே
அந்தர்லிங்கதாரணமெனப்படும்.

மருஷமா தாரத தேஹு மிதயநன மலரா னேஹுய
புருவமா நருவா லேஹுய பொருந்திய வொஹி லெஹுய
வரஷமா சோதி லிங்கய வடாதறு சந்தா னந்தா
னரவலாந தரவா லிங்க தாரண மெஹி மேலோர.

மூலாதாரத்திலோ, இதய நடுவிலோ, அல்லது
புருவமத்தியிலோ பரஞ்சோதி வடிவான லிங்கத்தைத்
தியானித்தல் ஆந்தரலிங்கதாரணம் என்பர்.

आधारे कनकप्रख्यं हृदये विद्रुमप्रभम् ।
भ्रूमध्ये स्फटिकच्छायं लिङ्गं योगी विभावयेत् ॥ ४०॥

யோகியானவன் மூலாதாரத்தில் பொன்னிறமுடையதாயும்
இதயத்தில் பவளநிறமுடையதாயும் நெற்றி நடுவில் ஸ்படிகம்
போலும் விளங்கும் லிங்கத்தைத் தியானம் செய்யவேண்டும்.

ஆடக வுருவ மாக வணிகொணமு லாதா ரததிர
பாடல வொளயி மைகருய பவளயபோ லிதயந தணை
னடொள யுபலய போல நிகழதரு புருவ நாப
ணாடரு முணரவா லிங்க ஞானயோ கிகாசிற திபபார.

யோகிகள் மூலாதாரத்தில் பொன்னுருவமாகவும், இதயத்தில்
பவளவண்ணமாகவும், புருவநடுவில் படிகம் போலும் அந்த
லிங்கத்தைத் தியானம் செய்வார்.

निरुपाधिकमाख्यातं लिङ्गस्यान्तरधारणम् ।

विशिष्टं कोटिगुणितं बाह्यलिङ्गस्य धारणात् ॥ ४१ ॥

லிங்கத்தை மனத்திற்குள் தரிப்பது எவ்வித வரையறையும்
அற்றது; வெளியுடம்பில் தரிப்பதைக் காட்டிலும் அது கோடி
மடங்கு சிறந்தது.

ये धारयन्ति हृदये लिङ्गं चिद्रूपमैश्वरम् ।

न तेषां पुनरावृत्तिर्घोरसंसारमण्डले ॥ ४२ ॥

சித்ரூபமான ஈசுவரனுடைய லிங்கத்தைத் தங்களது மனத்திற்குள்
தரிப்பவர்களுக்கு மீண்டும் இந்தக் கொடிய சம்சாரத்தில்
பிறப்பே கிடையாது.

புறத்துறு தார ணததிர புகலகோடி மடங்கு மிகக

சிறப்பறு மகவா லிங்க தாரணந தீரநது பாதி

பறப்படை மறிதல செயயார பறங்கொள யலிங்கந

தணைகு

துறப்பற வதய மொஹத துணாவொடு தரதது ளோரே.

உள்ளத்தில் லிங்கதாரணம் செய்தல் புறத்தில் செய்வதைக்
காட்டிலும் பலகோடி மடங்கு சிறந்தது; ஆதலின்
ஒளிபொருந்திய லிங்கத்தை இடையறாது இதயத்தில் தரிப்போர்
மீண்டும் பிறவித் துன்பம் அடையமாட்டார்கள்.

अन्तर्लिङ्गानुसन्धानमात्मविद्यापरिश्रमः ।

गुरुपासनशक्तिश्च कारणं मोक्षसम्पदाम् ॥ ४३ ॥

இதயத்தில் லிங்கத்தை எப்போதும் தியானித்தல்,
ஆன்மாவைப்பற்றிய சிந்தனை, குருவை வழிபடுதல் ஆகியன
மோக்ஷமென்னும் பெரும் செல்வத்திற்குக் காரணம்.

உள்ளத்தி லிலிங்கந தனை யொழிவற வடாது பறற
றொளூறற வாமை வததை சேறறதமை புறுத லயம
வள்ளறறண ணளநல லாசாண மகிழ்செயகுற றேவலெனத
தள்ளறற வவைக டாமே காரணந தனமுத திககே.

உள்ளத்தில் லிங்கத்தை இடையறுது எண்ணுதல்,
ஆன்மஞானத்தை எப்போதும் பற்றியிருத்தல், தனது ஆசானின்
குற்றேவல்களைச் செய்தல் என இம்முன்றும் முத்திக்குக்
காரணங்களாகும்.

वैराग्यज्ञानयुक्तानां योगिनां स्थिरचेतसाम् ।

अन्तर्लिङ्गानुसन्धाने रुचिर्बाह्ये न जायते ॥ ४४ ॥

வைராக்கியம், ஞானம், உறுதியான மனம் ஆகியன கொண்ட
யோகிகளுக்கு இதயத்தில் லிங்கோபாசனை செய்வதில் தான்
நாட்டமே தவிர வெளியில் லிங்கோபாசனை செய்வதில் இல்லை.

ஊனமாய வடய நததே யுளறதகு மாற லிபலா
மானமா யோகி கடகு மனததெழுந திலங்கா நிறை
ஞானமா லிங்கத தனறி நவணுள புறததி லெணுற
தாலுறா துளவா ருபபெண யுணருதி தவதனை மேலோய.

உள்ளத்தில் உறுதிபடைத்த யோகிகளுக்கு ஞானலிங்கத்தைத்
தவிர வெளித் தோற்றங்களில் விருப்பம் உண்டாகாது.

ब्रह्मा विष्णुश्च रुद्रश्च वासवाद्याश्च लोकपाः ।

मुनयः सिद्धगन्धर्वा दानवा मानवास्तथा ॥ ४५ ॥

सर्वे च ज्ञानयोगेन सर्वकारणकारणम् ।

पश्यन्ति हृदये लिङ्गं परमानन्दलक्षणम् ॥ ४६ ॥

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன், லோகபாலர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தருவர்கள், தானவர்கள் மற்றும் மனிதர்கள் என அனைவருமே ஞானயோகத்தால் பரமகாரணமாய் விளங்குவதும் எல்லையற்ற ஆனந்தவடிவான துமான லிங்கத்தையே இதயத்தில் பார்க்கின்றனர்.

வேதனோ டரய ரஸீர வண்ணமுழு தாள யாதி
மாதிர மனை ரண்ணு மனதரகந தருவர சித்தர
ததறு முனாவ ரெல்லாளு சிநமய மாய கததுட
சோதிகொள பரமா நந்த லிங்கமே துணுறறு காண்பார.

பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்களும், மனிதர், கந்தர்வர், முனிவர்கள் ஆகிய அனைவரும் தங்களது இதயத்தில் சோதி வடிவான லிங்கத்தையே காண்பர்.

तस्मात् सर्वप्रयत्नेन साङ्करं लिङ्गमुत्तमम् ।

अन्तर्विभावयेद् विद्वानशेषकेशमुक्तये ॥ ४७ ॥

எனவே அனைத்துத் துன்பங்களினின்றும் விடுதலையடைவதற்காக ஞானியானவன் இதயத்தில் உத்தமமான சிவலிங்கத்தைத் தியானம் செய்யவேண்டும்.

சச்சி தாநந்த மாகுந தரபர லிங்கந தனை
யாச்சையா லறிஞ னானோ நெத்திறத தாஹு மெஹு
மச்சமார துயர மெல்லா மருக்கணமுன னருளே போல
வெச்சமாய நிலாது பொஹை வாதயததிர நியானஞ செயக.

சச்சிதானந்த வடிவான லிங்கத்தையே மனத்தில் இச்சையுடன் துயரமெல்லாம் நீங்கும் வண்ணம் தியானம் செய்யக்கடவன்.

अन्तर्धारयितुं लिङ्गमशक्तः शक्त एव वा ।

बाह्यं च धारयेद्विङ्गं तद्रूपमिति निश्चयात् ॥ ४८ ॥

அவ்வாறு விங்கத்தை உள்ளத்தில் தரிக்க இயன்றாலும் இல்லாவிட்டாலும் அந்த விங்கத்தின் வடிவத்தையே வெளியுடலில் தரிக்கவேண்டும்.

அகுதனை யகந தராகக வசுதனா யஹும தாஅஸ்யு
சகுதனே யெனஹு ஞான தஹபர விங்க மேயெஸ
புத்தியாஸ றிடப மெயதிப புறத்திலிங கநத ராகக
வகுதக னெறி யுணரநத வரஸை வரகடா மஸறே.

உள்ளத்தில் விங்கத்தைத் தரிக்க இயன்றாலும் அல்லது இயலாவிடினும் புறத்தில் ஞானவடிவான விங்கத்தை வீரசைவர்கள் தரிப்பர்.

लिङ्गं तु त्रिविधं प्रोक्तं स्थूलं सूक्ष्मं परात्परम् ।

इष्टलिङ्गमिदं स्थूलं यद् बाह्ये धार्यते तनौ ॥ ४९ ॥

प्राणालिङ्गमिदं सूक्ष्मं यदन्तर्भावनामयम् ।

परात्परं तु यत्प्रोक्तं तृसिलिङ्गं तदुच्यते ॥ ५० ॥

லிங்கம் ஸ்தூலம் ,சூக்ஷ்மம், பராத்பரம் என மூவகையானது; வெளியுடம்பில் தரிக்கப்படும் இஷ்டலிங்கம் ஸ்தூலமாகும்; உள்ளத்தில் எப்போதும் தியானிக்கப்படும் பிராணலிங்கம் சூக்ஷ்மம்; திருப்திலிங்கமே பராத்பரமாகும்.

तिरयपेयु मिलिङ्गक णुण्यु तिरुततान्नु लूल मिलङ्गक्य

परयपेयु कुकु मयपणु पराहपार मेणेत लूलव

करयपेयु मिडड मिलङ्गक कुरुततनु कुकु मन्ता

नारयपुयु मिलिङ्गक ताने निकुपपराह परमेणु ऱेणारवाय.

லிங்கம் தூலம், சூக்குமம், பராத்பரம் என மூவகைப்பட்டது. கையை இடமாகக் கொண்ட இஷ்டலிங்கம் தூலம்; மனத்தில் உள்ளது சூக்குமம்; எங்கும் நிறைந்தது பராத்பரம்.

भावनातीतमव्यक्तं परब्रह्म शिवाभिधम् ।
 इष्टलिङ्गमिदं साक्षादनिष्टपरिहारतः ॥
 धारयेदवधानेन शरीरे सर्वदा बुधः ॥ ५१ ॥

சிந்தனைக்கப்பாற்பட்டதாயும் மற்றவர்களுக்குப் புலப்படாததாயும் விளங்கும் பரப்பிரம்மான சிவலிங்கம் வேண்டாதவற்றை விலக்குவதால் இஷ்டலிங்கமெனப்படுகிறது. கற்றறிந்தவன் மிக்க சிரத்தையுடன் இந்த லிங்கத்தைத் தன்னுடலில் தரிக்கவேண்டும்.

மாட்சியாய்ப் பரம மிகக் சிவமென மருவா யன்றே
 யாட்சியா மநிடட மெல்லா மகழறியே யாட்ட மாகிக
 காட்சியா னாகழுவ தாஞ்சிற கனபரா ணாமலிங்கய
 பூட்சியூ டகலா தெனறைய புலமையோர தராகக மாதோ.

எங்கும் நிறைந்த ஞானலிங்கமே அறிஞர்கள் தரிக்கும்படி இஷ்டலிங்கமாய் விளங்குகிறது.

मूर्ध्नि वा कण्ठदेशे वा कक्षे वक्षःस्थलेऽपि वा ।
 कुक्षौ हस्तस्थले वापि धारयेद्विष्णुमैश्वरम् ॥ ५२ ॥
 नाभेरधस्ताल्लिङ्गस्य धारणं पापकारणम् ।
 जटाग्रे त्रिकभागे च मलस्थाने न धारयेत् ॥ ५३ ॥

தலை, கழுத்து, தோள்பட்டை, மார்பு, வயிறு, கை ஆகிய ஏதேனும் ஓர் அங்கத்தில் இந்த ஈசுவரனுடைய லிங்கத்தைத் தரிக்கவேண்டும். தொப்புளுக்குக் கீழ் தரிப்பது இழிவானது; சடை நுனி ஆகிய இடங்களில் தரித்தல் குற்றமாகும்.

சிரமொடு களநெ மார்பு சிவநுள வுதரங் கககங்
 கரமெலு மிவறறி லொன்றினை கடசிவ லிங்கந தாங்கல
 வரமிழி நாப யானகீழ வாரசடை நுதியற பண்பாற
 புரைதரு மிடத்தி லெனறைய பொருநதுறத தராக கொணாதால்.

தலை, கழுத்து, மார்பு, வயிறு, கக்கம், கரம் என்னும் இவற்றுள் ஏதேனும் ஓர் உறுப்பில் லிங்கத்தை தரிப்பது மிகச் சிறந்தது;

தொப்புகளுக்குக் கீழ் தரிப்பது இழிவு; சடை நுனி ஆகிய இடங்களில் தரித்தல் குற்றம்.

लिङ्गधारी सदा शुद्धो निजलिङ्गं मनोरमम् ।

अर्चयेद् गन्धपुष्पाद्यैः करपीठे समाहितः ॥ ५४ ॥

லிங்கத்தைத் தரிப்பவன் அந்த அழகிய லிங்கத்தைக் கையில் வைத்து மிக்க சிரத்தையுடன் சந்தனம் பூ ஆகியன கொண்டு எப்போதும் அருச்சிக்கவேண்டும்.

தம்பொருளாமி லிங்கந தனைவவள எதழ் வபுறத
வயபலர கநத மாதி மருபுற முறையற கொண்டு
கயபமின மனத்தி னோடு கரப்டத தினலரச சிபப
ரயம்பர னென்றுஞ் சுதத ரெனபபடுய வ்ர சைவர்.

வீரசைவர்கள் தமது பொருளாகிய லிங்கத்தைக் கையினில் வைத்து சந்தனம் பூக்கள் ஆகியவற்றால் அருச்சிப்பர்.

बाह्यपीठार्चनादेत् करपीठार्चनं वरम् ।

सर्वेषां वीरशैवानां मुमुक्षुणां निरन्तरम् ॥ ५५ ॥

வெளிப்பீடத்தில் வைத்து லிங்கத்தை அருச்சிப்பதைக் காட்டிலும் கையில் வைத்து அருச்சிப்பது மோகூத்தை விரும்பும் வீரசைவர்களுக்குச் சாலச் சிறந்தது.

உரயபெறு முத்தி நேய முற்றமாய வர சைவர்
நிரந்தரய வாடாது பறறு நிகழுகர ப்ட பூசை
பரம்பற மியறறுய ப்ட பூசையற பராரை வெறப
லிருந்துமை பாக னோடொப பெபதை யுணரதத வலலோய.

வீரசைவர்கள் லிங்கத்திற்கு இயற்றும் கரபீடபூசையானது மற்ற பூசைகளைக் காட்டிலும் சிறந்தது.

ब्रह्मविष्णवादयो देवा मुनयो गौतमादयः ।

धारयन्ति सदा लिङ्गमुत्तमाङ्गे विशेषतः ॥ ५६ ॥

लक्ष्म्यादिशक्तयः सर्वाः शिवभक्तिविभाविताः ।
धारयन्त्यलिकाग्रेषु शिवलिङ्गमहर्निशम् ॥ ५७ ॥

பிரம்மா, விஷ்ணு முதலான தேவர்களும், கௌதமர் முதலான முனிவர்களும் விங்கத்தைத் தங்களது சிரசில் தரிக்கின்றனர்; லக்ஷ்மி முதலான தேவியர்கள் சிவபக்தியுடன் எப்போதும் விங்கத்தைத் தங்களது நெற்றியில் விழும் குழற்கற்றையில் தரிக்கின்றனர்.

பனமல ரயணமா லாதிப பண்ணவர கோத மாதி
முனவர ரனைவ ருந்தய முடிமிசை யெய்யுங கொளவர
தனவரு மிலிங்கய வாடகட பொறிமுதற சத்தி யெல்லாய
புனைமல ரளக ம்து பொருநறுறத தர்ப்பர மனனோ.

திருமால் முதலான தேவர்கள் தமது முடியின் மேலும், இலக்குமி முதலான சக்திகள் தங்களது கூந்தலின் மீதும் விங்கத்தை எப்போதும் தரிக்கின்றனர்.

वेदशास्त्रपुराणेषु कामिकाद्यागमेषु च ।
लिङ्गधारणमाख्यातं वीरशैवस्य निश्चयात् ॥ ५८ ॥

வீரசைவக் கொள்கையின்படி வேதங்கள், காமிகம் முதலான சைவாகமங்கள் ஆகிய நூல்களில் விங்கதாரணம் கூறப்படுகிறது.

சதுமறை யுள்ளு மிகக சாத்திரங் களாலு மரொஹ
பதுவாத புராணத துள்ளுநய பகரதரு காமி கந்தாஹ
முதலவரு மாக மதது மொழிநதிடப படடி ஞ்சுந
ததமுமெய வாடாவா லிங்க தாரணய வறறு சைவரககே.

நான்மறைகளிலும், புராணங்களிலும், காமிகம் முதலான ஆகமங்களிலும் உடலில் விங்கத்தை தரித்தல் கூறப்படுகிறது.

ऋगित्याह पवित्रं ते विततं ब्रह्मणस्पते ।
तस्मात्पवित्रं तल्लिङ्गं धार्यं शैवमनामयम् ॥ ५९ ॥

ब्रह्मेति लिङ्गमाख्यातं ब्राह्मणः पतिरीश्वरः ।
 पवित्रं तद्धि विख्यातं तस्सम्पर्कात्तनुः शुचिः ॥ ६० ॥
 अतस्तनुरज्ञो वै आमः संस्कारवर्जितः ।
 दीक्षया रहितः साक्षान्नाप्तुयाल्लिङ्गमुत्तमम् ॥ ६१ ॥

பவித்ரம் தே விததம் எனத்தொடங்கும் ரிக்வேதமந்திரம் மிகப் புனிதமான லிங்கதாரணத்தைப் போற்றிக் கூறுகிறது; பிரம்மமே லிங்கம், பிரம்மணஸ்பதியே ஈசுவரன். அதுவே பவித்திரம், அதன் தொடர்பால் உடல் சுத்தமடைகிறது. அவ்வாறு லிங்கத்தின் தொடர்பில்லாத உடல் அசுத்தம். தீக்ஷை செய்யப்படாதவன் லிங்கத்தை அடைய இயலாது.

பங்கயற கிறைவ ன்மெய பவததிர மெனவ ருக்கொண்
 றிங்குரைப பதனாற யூயதா வாலங்குயூளு சிவலிங்கந தாண்
 றங்குறத தரக்கத தக்க தாகுமச சைவ லிங்க
 மங்கலய புனாத தகைக மருபுறா னடைந்தி டானால்.

சிவபெருமானின் உடல் புனிதமானதென்று வேதங்கள் உரைக்கின்றன. ஆதலால், பரிசுத்தமான லிங்கம் ஒன்றுதான் தரிக்கத் தக்கது. பரிசுத்தமான தீக்ஷையைப் பெறாதவன் அந்த லிங்கத்தை அடையமாட்டான்.

अघोरा पापकाशीति या ते रुद्र शिवा तनुः ।
 यजुषा गीयते यस्मात् तस्माच्छैवोऽघवर्जितः ॥ ६२ ॥

யா தே ருத்ர சிவா தநூ: அகோரா அபாபகாசீ என்று யஜூர்வேதமந்திரம் உரைப்பதால் சைவனானவன் பாவங்களற்றவன்.

உஹ்ரு வகோர மாகி யுருத்ர பாவததி னங்கு
 மெண் ரெச ருரைதத லாலே லிங்கதா ரகனாளு சைவண்
 யூயூயா வங்களெல்லாந தொலைப்பவ னென்பர மேலோர
 தெஹலவ குஹி ஹுயற செஞ்சடை முனாவ ரேறே.

லிங்கதாரணம் செய்துகொள்ளும் வீரசைவன் அனைத்துப்
பாவங்களினின்றும் நீங்குவன்.

यो लिङ्गधारी नियतान्तरात्मा नित्यं शिवाराधनबद्धचित्तः ।

स धारयेत् सर्वमलापहत्यै भस्मामलं चारु यथाप्रयोगम् ॥ ६३ ॥

எவனொருவன் லிங்கம் தரித்து மனத்தை அடக்கி தினந்தோறும்
சிவபெருமானை ஆராதிப்பதில் சிரத்தையுடையவனாய்
இருக்கிறானே அவன் அனைத்து மலங்களும் அகலும் பொருட்டு
புனிதமான திருநீற்றை முறைப்படி அணியக்கடவன்.

நிததலு நியமலு செயலு நிமலபு சையலுகட படட

சிததம துடையனான சிவலிங்க தாரகலுறா

னெததிற மலமு நங்கா வருடெயு கதிரலு மாயககுலு

சுததம துயுயவா பூதி துலுறப புனைவ னலுறே.

சிவலிங்கத்தையணிந்தவன் தினமும் நியமத்துடன்
சிவபூசையில் நாட்டமுடையவனாய், எல்லா மலங்களையும்
அழிக்கவல்ல விபூதியை விளக்கமாகத் தரிப்பன்.

॥ इति श्रीवीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ भक्तस्थले

गुरुकारुण्यलिङ्गधारणप्रसङ्गो नाम षष्ठः परिच्छेदः ॥ ६ ॥

॥ सप्तमः परिच्छेदः ॥

भस्मधारणसंयुक्तः पवित्रो नियताशयः ।
 शिवाभिधानं यत्प्रोक्तं भासनाद्भसितं तथा ॥ १ ॥
 महाभस्मेति सञ्चित्य महादेवं प्रभामयम् ।
 वर्तन्ते ये महाभागा मुख्यास्ते भस्मधारिणः ॥ २ ॥

திருநீற்றையணிந்து புனிதமானவன் தனது மனத்தையடக்கி
 வெண்மையாகப் பிரகாசிப்பதால் பஸ்மம் என அழைக்கப்படும்
 திருநீற்றை ஒளிவீசும் சிவபெருமானாக எண்ணி மஹாபஸ்மம்
 எனக் கொண்டு அதை அணியவேண்டும்.

பூதிதனை யணந்ததனாய் படடகலாக கருத்தொடுந்நய புனத
 னாகிச

சோதிமய மாயசிவ மெஹுயபொருளை வளக்குதலாய்
 யூயதாய

வெண்ண

றோதலுயு பசிதமொடு பசுமமெனப படடிடுமென யுளகுதிர
 கொண்டு

போதுமவ னயாவனவ ஹுயரந்தவனங் குபாதியுய பூதி
 யுள்ளோன.

வெண்ணீருனது சோதிமயமான சிவத்தை விளக்குதலால்
 பஸிதம் எனப்பட்டது. அதையணிந்தவன் உயர்ந்தவன்.

शिवाश्यादिसमुत्पन्नं मन्त्रन्यासादियोगतः ।
 तदुपाधिकमित्याहुर्भस्मतन्त्रविशारदाः ॥ ३ ॥
 विभूतिर्भसितं भस्म क्षारं रक्षेति भस्मनः ।
 एतानि पञ्चनामानि हेतुभिः पञ्चभिर्भृशम् ॥ ४ ॥

மந்திரநியாஸங்கள் முதலியன செய்து சிவாக்கினியிலிருந்து
 கிடும் திருநீற்றை உபாதிகம் என்று அறிஞர்கள் கருதுவர்;
 விபூதி, பஸிதம், பஸ்ம, க்ஷாரம், ரக்ஷை எனத் திருநீற்றுக்கு
 ஐந்து காரணங்களால் ஐந்து பெயர்கள்.

மந்திரமே முதலாய நெறிவழா தழலினடை வந்து தோன்றுஞ்
 சந்தரமா கியநறறை யுபாதிகமென றறைகுவரறு யுணந்த
 நலலோய
 பந்தமயு மதனாமய வபூதியோடு பசிதமணா பசுமஞ சார
 நிறதையறு மிரககையெனக காரணமைந துறயுலகி னாகமு
 மனறே.

மந்திரங்களை வழுவாது ஓதி சிவாக்னியில் தோன்றுகின்ற
 திருநீறு உபாதிகம் எனப்படும். மேலும் விபூதி, பஸிதம்,
 பஸ்மம், ஸாரம், ரகை என ஐந்து பெயர்களையுமுடையது.

विभूतिभूतिहेतुत्वाद् भसितं तत्त्वभासनात् ।
 पापानां भर्त्सनाद्भस्म क्षरणात् क्षारमापदाम् ॥ ५ ॥
 रक्षणात् सर्वभूतेभ्यो रक्षेति परिगीयते ।

செல்வங்களை வழங்குவதால் விபூதியென்றும், தத்துவங்களை
 விளக்குவதால் பஸிதமென்றும், பாவங்களை விரட்டுவதால்
 பஸ்மம் என்றும், துன்பங்களை அழித்து ஓட்டுவதால்
 க்ஷாரமென்றும், எல்லா உயிர்களையும் துயரத்திலிருந்து
 காப்பதால் ரகை எனும் அழைக்கப்படுகின்றது.

பூதியெனப்படுஞ்செலவ வேதுவனாற சிவமாகுயபொரு
 டிகழ்தது
 மேதுவனாற பசிதமிசு பாவங்க டமையசசு திசைத லாலே
 யோதலுறய பசுமமா மிடரடைநி றகறயுதலா லொன்றுஞ்
 சாரந

ததகல வனைவரையு மளகுதலினா லிரககையெனச செபயறுலே.

பெருஞ்செல்வத்துக்குக் காரணமாதலால் பூதியென்றும்,
 சிவமாகிய பரம்பொருளை விளக்குதலால் பஸிதம் என்றும்,
 அனைத்துப் பாவங்களையும் அழித்தலால் பஸ்மம் என்றும்,
 துன்பத்தினின்றும் நீக்குதலால் ஸாரம் எனவும், அனைவரையும்
 காத்தலால் ரகை எனவும் போற்றப்படுகிறது.

नन्दा भद्रा च सुरभिः सुशीला सुमनास्तथा ॥ ६॥
 पञ्च गावो विभोर्जाताः सद्योजातादिवक्रतः ।
 कपिला कृष्णा च धवला धूम्रा रक्ता तथैव च ॥ ७॥
 नन्दादीनां गवां वर्णाः क्रमेण परिकीर्तिताः ।

நந்தா, பத்ரா, ஸுரபி, ஸுசீலா, ஸுமநா என ஐந்து பசுக்கள்
 ஈசுவரனுடைய ஸத்யோஜாதம் முதலான ஐந்து
 முகங்களினின்றும் தோன்றின; அவை முறையே பழுப்பு,
 கருமை, வெண்மை, புகைநிறம், மற்றும் சிவப்பு என ஐந்து
 நிறங்கள் கொண்டவை.

தோன்றியபு நந்தைபது திரைசுரபி சுசீலையொடு சுமனை
 யெனை
 வான்றிறமோ ரைந்துமெழிய சத்தியோ சாதமுத லரையு கத்தி
 லேறையுறை கபலைநிறங் கருமைமிகும வெண்மையெழுந
 திலங்கு செந்தக்
 காண்டுகை நிறஞ்செயமை யெலுமைந்து மவறறினறங்
 கண்டுகொண்டமோ.

நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்னும் ஐவகைப்
 பசுக்களும் சிவபெருமானின் சத்தியோசாதம் முதலான ஐந்து
 முகங்களினின்றும் தோன்றின. கபிலையின் நிறம் பொன்னிறம்.
 ஏனையவை செந்நிறம், புகைநிறம் முதலியவற்றைக்
 கொண்டவை.

सद्योजाताद्विभूतिश्च वामाद्भसितमेव च ॥ ८॥
 अघोराद्भस्म सजातं तत्पुरुषात्क्षारनाम च ।
 रक्षा चेशानवक्राच्च नन्दादिद्वारतोऽभवत् ॥ ९॥

ஸத்யோஜாதத்திலிருந்து விபூதியும் வாமதேவத்திலிருந்து
 பஸிதமும், அகோரத்திலிருந்து பஸ்மமும், தத்புருஷத்திலிருந்து
 கூசாரமும், ஈசானமுகத்திலிருந்து ரகசையும் நந்தா முதலிய
 பசுக்களின் வாயிலாகத் தோன்றின.

முன்னகமுய வபுதிசுதி யோசாதந தனலவாம முகததின
 கண்ணே
 தன்னகரநய பசிதமகோ ரததினருய பசுமமெழிய சாரமெபை
 துன்னலருய புருடததி னசாநந திருககையடைந நுதிசு
 மெபை
 பன்னமுறை நநதைமுத லாயபெருய பெயரபடைதத பசுக
 டாமே.

விபூதி சத்தியோசாதத்திலும், பஸிதம் வாமமுகத்திலும், பஸ்மம்
 அகோரத்திலும், ஸாரம் தத்பருஷத்திலும், ரகை
 ஈசானத்திலும் உதிக்கின்றன.

धारयेन्नित्यकार्येषु विभूतिं च प्रयत्नतः ।
 नैमित्तिकेषु भसितं क्षारं काम्येषु सर्वदा ॥ १० ॥
 प्रायश्चित्तेषु सर्वेषु भस्म नाम यथाविधि ।
 रक्षा च मोक्षकार्येषु प्रयोक्तव्या सदा बुधैः ॥ ११ ॥

நித்தியகருமங்கள் செய்யும்போது விபூதியையும்,
 நைமித்திககருமங்களில் பஸிதமும், காமியகருமங்களில்
 கூாரத்தையும் பிராயச்சித்தகருமங்களில் பஸ்மத்தையும்
 மோகுகாரியங்களில் ரகையையும் கற்றோர் அணிவர்.

நித்தியகா ரயமதனல வபுதிநை மிததிகததி னகழா நிறை
 சுததமா கியபசிதய பசுமமே பரகாரத தொழிறக ண்ணறி
 முத்தியாய வனையதன லிரகையெலாக கருமதது
 மொழியான சாரய
 புத்தியா ஹயரவார சைவரண குவரெனவே டகலவ ருறே.

அறிவிற் சிறந்த வீரசைவர்கள் நித்திய கருமங்களில்
 விபூதியையும், நைமித்திக கருமத்தில் பஸிதத்தையும்,
 பிராயச்சித்தகருமங்களில் பஸ்மத்தையும், முத்தி பேற்றுக்குரிய
 காலங்களில் ரகையையும், எல்லாக் கருமங்களிலும்
 ஸாரத்தையும் அணிவர்.

नन्दादीनां तु ये वर्णाः कपिलाद्याः प्रकीर्तिताः ।

त एव वर्णा विख्याता भूत्यादीनां यथाक्रमम् ॥ १२ ॥

भस्मोत्पादनमुद्दिष्टं चतुर्धा तन्त्रवेदिभिः ।

कल्पं चैवानुकल्पं तूपकल्पमकल्पकम् ॥ १३ ॥

एषामादिममुत्कृष्टमन्यत् सर्वमभावतः ।

நந்தா முதலிய பசுக்களின் வண்ணம் எதுவோ அதுவே முறையே விபூதி முதலியவற்றின் வண்ணமாகும்; தந்திரங்கனையறிந்தோர் பஸ்மம் உண்டாக்கும் முறையை நால்வகையாகக் கூறுவர்: அவை கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. இவற்றுள் முதலாவது மிகச் சிறந்தது; ஏனையவை முதலாவது இல்லாவிட்டால் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றன.

நந்தைமுத லாயவற்றி னறமாகுங் கபலாதி நவாஹை வணை
மைநதுமுறை வபூதிமுத லைநதிலுககு மாகுந் றாத னாஹை
மந்தமலி கற்பமறு கற்பமுப கற்பமுட னகற்ப மெஹை
முந்தையுள் கற்பமே சிறந்ததுமற றேனையபு முறைய
னாமால்.

நந்தை முதலியவற்றின் நிறங்களே விபூதி ஆகியவற்றிற்காகும். நீறு கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நால்வகைப்பட்டது. அவற்றுள் கற்பமே சிறந்தது; மற்றவையும் முறையே சிறந்தன.

यथाशास्त्रोक्तविधिना गृहीत्वा गोमयं नवम् ॥ १४ ॥

सद्येन वामदेवेन कुर्यात्पिण्डमनुत्तमम् ।

शोषयेत्पुरुषेणैव दहेद् घोरच्छिवाग्निना ॥ १५ ॥

कल्पं तद्गस्म विज्ञेयमनुकल्पमथोच्यते ।

சாத்திரங்களில் கூறியவாறு புதிய கோமயத்தை ஸத்யோஜாத மந்திரத்தால் கைக்கொண்டு வாமதேவமந்திரத்தால் அழகிய உருண்டைகளாகச் செய்து தத்புருஷமந்திரம் கொண்டு

காயவைத்து அதை சிவாக்கிரியில் அகோரமந்திரம் கொண்டு
எரித்தல் கல்பஸ்மம் எனப்படும்.

சாறயமுறை வழாதுநவ கோமயத்தைச் சத்தியோ சாதந

தனனா

லேறயருளசெய பண்டமது வாமதே வதிலுற வாழைத்து

லரத்திப

போற்றலுறு புருடததாற சுடதனை யகோரமநுப புகறை சாந்த
துறமுற வெடுத்திருத்தல் கற்பமநு கற்பாதி யுரைத்து மனேறே.

சிவாகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறாமல் புதிய
கோமயத்தை சத்தியோசாதமந்திரம் கொண்டு எடுத்து,
வாமதேவமந்திரம் கொண்டு உருண்டை செய்து,
அப்பிண்டத்தை அகோரமந்திரம் கொண்டு சுட்டெடுத்து,
ஈசானமந்திரம் கொண்டு உற்சாகமாய் எடுத்து வைத்தல்
கற்பம் எனப்படும்.

वनेषु गोमयं यच्च शुष्कं चूर्णीकृतं तथा ॥ १६

दग्धं चैवानुकल्पारव्यमापणादिगतं तु यत् ।

वस्त्रेणोत्तरितं भस्म गोमूत्राबद्धपिण्डितम् ॥ १७

दग्धं प्रागुक्तविधिना भवेद्भस्मोपकल्पकम् ।

अन्यैरापादितं भस्माप्यकल्पमिति निश्चितम् ॥ १८

காடுகளில் இருக்கும் கோமயம் முதலானவற்றைப் பொடித்து
அதை எரித்து வைப்பது அனுகல்பமாகும்; கடைகளில்
கிடைக்கும் திருநீற்றைத் துணியில் வடிகட்டி
கோழுத்திரத்துடன் கலந்து முன் சொன்ன முறையில் எரித்து
வைப்பது உபகல்பமாகும்; மற்றவர்களால் செய்யப்பட்ட திருநீறு
அகல்பமெனப்படும்.

காட்டுலரகோ மயப்பொடித்தய முறைசுடுத லநுகற்பபங

கடையர த்கக

ணட்டுப்பொடி துகில்கொடுசோ திததுருட்டி யானரவாட டிசைத்த

வாறே

முடமுழிறு சுருவதுப கரபமென லாகுமிவண்ண மொழிறந்த வண்ணிக
கூட்டுதிரு நற்கரப மெனச்சிவா கமமனைததுங் கூறு மனேறே.

காட்டிலே உலர்ந்த கோமயத்தைப் பொடித்து சுடுதல்
அநுகற்பம்; கடைக்காரர்கள் விற்கும் விபூதியை தீயிலிட்டு
பொடித்து துணியால் வடிகட்டி பசுநீர் விட்டு உருட்டி தீயில்
சுடுவதே உபகற்பம்; வேறு வகையில் சேர்த்த திருநீறு அகற்பம்
எனப்படும்.

एष्वेकतममादाय पात्रेषु कलशादिषु ।

त्रिसन्ध्यमाचरेत् स्नानं यथासम्भवे वा १९

स्नानकाले करौ पादौ प्रक्षाल्य विमलाम्भसा ।

वामहस्ततले भस्म क्षिप्वाच्छाद्यान्यपाणिना ॥ २०

अष्टकृत्वाथ मूलेन मौनी भस्माभिमन्त्र्य च ।

மேற்கூறியவற்றுள் ஏதேனும் ஒருவகைத் திருநீற்றைச்
சுத்தமான கலயத்தில் வைத்து முன்று ஸந்தியாகாலங்களிலும்
அதனால் ஸ்நானம் செய்யவும். ஸ்நானம் செய்யும் முன்னர்
கைகால்களை தூய நீரால் நன்கு கழுவி, இடக்கையில்
திருநீற்றைச் சிறிது எடுத்து வைத்து வலக்கையில் மூடி
எட்டுமுறை மூலமந்திரத்தை மௌனமாக ஜபித்து,

கலயமுத லாயபாது திரததுளமர நறொன்று கவரந்து முன்றா
நலமருவு சந்திகள் லெனஹுமெப்போ தெனஹுமதை நான்கு

செய்த

நிலையதன்ற புதுபுனலாறு கரயவளக்கி மவுனயாய ந்றறை

யெண்காறு

பலமுதவு மூலமநுக கொண்டபாமந திரததுபபாண பகரந்த
வாரே.

கலயத்தில் நீற்றை எடுத்து, ஸ்நானம் செய்த நிலையில், கரம்
விளக்கி, எட்டுதரம் மூலமந்திரத்தால் திருநீற்றை
அபிமந்திரித்து,

शिर ईशानमन्त्रेण पुरुषेण मुखं तथा ॥ २१ ॥

हृत्प्रदेशाघोरेण वामदेवेन गुह्यकम् ।

पादौ सद्येन सर्वाङ्गं प्रणवेनैव सेचयेत् ॥ २२ ॥

சிரசில் ஈசானமந்திரத்தாலும், முகத்தைத் தத்புருஷ மந்திரத்தாலும், இதயத்தை அகோரமந்திரத்தாலும், மறைவிடத்தை வாமதேவமந்திரத்தாலும், பாதங்களை ஸத்யோஜாத மந்திரத்தாலும் எல்லா அங்கங்களையும் பிரணவ மந்திரத்தாலும் பூசவேண்டும்.

சிரமதில சாந்ததாறு புருடததாஃ முகமதனாறு றுகோ ரததா டுரமதனல வாமதே வததினாறு குயயததி னொஃஃப தததில வரமருபு சததியோ சாதததாறு பரணவமா மந்தி ரததாறு பரமுமுதய புணைநதிடுக வநாதிமல வருடுமிகமுய புதி தஃஃனை.

தனது சிரத்தில் ஈசானமந்திரத்தாலும், தத்புருஷத்தால் முகத்திலும், அகோரத்தால் மார்பிலும், வாமதேவத்தால் குஹ்யத்திலும், சத்தியோசாதத்தால் பாதத்திலும், பிரணவமந்திரத்தால் உடல் முழுதும் பூசிக்கொள்க.

भस्मना विहितं स्नानमिदमाग्नेयमुत्तमम् ।

स्नानेषु वारुणाद्येषु मुख्यमेतन्मलापहम् ॥ २३ ॥

भस्मस्नानवतां पुंसां यथायोगं दिने दिने ।

वारुणाद्यैरलं स्नानैर्वाह्यदोषापहारिभिः ॥ २४ ॥

आग्नेयं भस्मना स्नानं यतिभिस्तु विधीयते ।

आर्द्रस्नानात् परं भस्म आर्द्रं जन्तुवधो ध्रुवम् ॥ २५ ॥

आर्द्रं तु प्रकृतिं विन्द्यात् प्रकृतिं बन्धनं विदुः ।

प्रकृतेस्तु प्रहाणार्थं भस्मना स्नानमिष्यते ॥ २६ ॥

இவ்வாறு திருநீற்றினால் செய்யப்படும் ஆக்னேயம் என்னும் ஸ்நானம் வாருணம் முதலான ஸ்நான வகைகளைக் காட்டிலும் சிறந்தது; தினந்தோறும் ஆக்னேய ஸ்நானம் செய்பவனுக்கு வெளியுடலின் அழுக்கை மட்டுமே அகற்றக் கூடிய வாருணம் முதலான ஸ்நானங்கள் தேவையற்றவை. துறவிகளுக்கு ஆக்னேயஸ்நானமே விதிக்கப்பட்டது; ஏனெனில் நீர்

முதலியவற்றால் செய்யப்படும் ஸ்நானங்களில் மிக நுண்ணிய உயிரினங்களின் கொலை தவிர்க்கமுடியாதது. நீரினால் செய்யப்படும் ஸ்நானம் பிரகிருதி எனப்படும்; பிரகிருதியானது பாசக் கட்டுக்களை உண்டாக்குவது. அதை அழிப்பதற்கே திருநீற்றினால் ஸ்நானம் விதிக்கப்படுகிறது.

வதிமுறையணி வபூதிதனணி முழுகுமுதல கங்கைமுதல வாரந

ராடடி

னதிகமென வறிகபுற மாசொழிபப தாகிச்சிற றாவ மாய
நதியறலிணி முழுகுதலிணி வருபபெனகொ ஷுணமலிந நசிதது

மிகக

முதிருமறி ஷதவயாடரப பகுதிநக குறுநறறிணி முழுகு

வோரககே.

முறையாக விபூதிதனில் முழுகுதல் கங்கை முதலான புண்ணியதீர்த்தங்களில் முழுகுவதைக் காட்டிலும் சிறந்தது; புறமலத்தை மட்டுமே ஒழிப்பதும் சிற்றயிர்கள் மாய்தற்கேதுவாயும் இருக்கும் நதிநீரில் மூழ்கும் ஆசை இடர்களை நீக்கும் திருநீற்றில் மூழ்குவோர்க்கு உண்டாகாது.

ब्रह्माद्या विबुधाः सर्वे मुनयो नारदादयः ।

योगिनः सनकाद्याश्च बाणाद्या दानवा अपि ॥ २७॥

भस्मस्नानयुताः सर्वे शिवभक्तिपरायणाः ।

निर्मुक्तदोषकलिला नित्यशुद्धा भवन्ति हि ॥ २८॥

பிரம்மா முதலான தேவர்களும் நாரதர் முதலான முனிவர்களும் ஸநகர் போன்ற யோகிகளும் பாணன் போன்ற தானவர்களும் சிவபக்தியுடன் எப்போதும் திருநீற்றினால் ஸ்நானம் செய்கிறார்கள். அதனால் அனைத்துப் பாவங்களும் நீங்கிப் புனிதமடைகிறார்கள்.

முண்டகனே முதலாய வானவரநா ரதனமுதலா முனாவர

மிகக

வண்டரபுகழ சநகனமுதல யோகிகளவா ணாதியா மசர

ரெலலாய

வெண்டிருந றண்பவராய வாமலசிவ பத்தியொடு வளங்கி
நெஞ்சிய
கொண்டவரப புனதநிதத சுததரா யனரெனவே கூறு றுலே.

பிரமன் முதலாய தேவர்களும், நாரதர், சனகர் முதலாய
யோகிகளும், பாணன் போன்ற அசுரர்களும்
திருநீற்றையணிந்து, சிவபக்தியுடன் விளங்கி புனிதமாயினர்.

नमश्शिवायेति भस्म कृत्वा सप्ताभिमन्त्रितम् ।
उद्धृत्येत् तेन देहं त्रिपुण्ड्रं चापि धारयेत् ॥ २९
सर्वाङ्गोद्धूलनं चापि न समानं त्रिपुण्ड्रकैः ।
तस्मात् त्रिपुण्ड्रमेवैकं लिखेदुद्धूलनं विना ॥ ३०

நம:சிவாய எனும் மந்திரத்தினால் திருநீற்றை ஏழுமுறை
அபிமந்திரித்து அதை உடல் முழுதும் பூசி திரிபுண்டரத்தைத்
தரிக்கவும்; எல்லா அங்கங்களையும் பூசுவதுகூட திரிபுண்டரம்
அணிவதற்குச் சமமாகாது. எனவே உடல் முழுதும் பூசுவதை
விட்டு திரிபுண்டரம் மட்டுமே அணியவும்.

எழுமுறையைந தெழுததோதி யுடனமுழுதுத துளநஞ்செய
திடருப பண்ணர
வழுவகல வ்யரதிரபுண் டரமிடுக வணறிமுனய வருமுத
துளய
வாயுமியவொண் புண்டரததோ டொவ்வாமை யாலதனை
வாருததே யேஹுஞ
செழுமைதரு புண்டரமே யாடுகவென வறைநதிடுவர தத
கண்ணோர.

ஏழுதரம் ஐந்தெழுத்தை ஓதி உடல் முழுதும் திருநீற்றைப்
பூசுக; பின்னர் திரிபுண்டரம் இடுக.

त्रिपुण्ड्रं धारयेन्नित्यं भस्मना सलिलेन च ।
स्थानेषु पञ्चदशसु शरीरे साधकोत्तमः ॥ ३१

उत्तमाङ्गे ललाटे च श्रवणद्वितये तथा ।
 गले भुजद्वये चैव हृदि नाभौ च पृष्ठके ॥ ३२
 बाहुयुग्मे ककुद्देशे मणिबन्धद्वये तथा ।
 त्रिपुण्ड्रं भस्मना धार्यं मूलमन्त्रेण साधकैः ॥ ३३

சிறந்த சாதகன் தினந்தோறும் திருநீற்றையும் நீரையும்
 சேர்த்துக் குழைத்து உடலின் பதினைந்து இடங்களில்
 மூலமந்திரத்தை உச்சரித்து திரிபுண்டரம் அணியவேண்டும்;
 அவை, தலை, நெற்றி, இருகாதுகள், கழுத்து, இரு புஜங்கள்,
 இதயம், தொப்புள், முதுகு, இருகைகள், அக்குள்,
 இருமணிக்கட்டு.

செனையொளர நுதலசெவகௌ களயபுயங்க ளகலிதயகு சிறந்த
 ப்றதி
 மனலுபாட ராருவாகு வொடுககுததே சங்கவாஸைர மணயந தங்க
 ளெனவரு முவைநது தானததுய புனலகலந்த வனய நற்றா
 ளுனலருய புகழ்ததிராபுண டரமிடுவர் முலமநு ப்றதது
 நலலோர.

தலை, நெற்றி, கழுத்து, தோள், கொப்பூழ், கைகள், கக்கம்,
 முதுகு, மணிக்கட்டு ஆகிய பதினைந்து இடங்களில் நீர்கலந்த
 திருநீற்றால் மூலமந்திரம் உச்சரித்து திரிபுண்டரம் இடுக.

वामहस्ततले भस्म क्षिप्वाच्छाद्यान्यपाणिना ।
 अग्निरित्यादिमन्त्रेण स्पृशन् वाराभिमन्त्र्य च ॥ ३४॥
 त्रिपुण्ड्रमुक्तस्थानेषु दध्यात् सजलभस्मना ।
 शिवं शिव(क)रं शान्तं स प्राप्नोति न संशयः ॥ ३५॥

இடக்கைத்தலத்தில் திருநீற்றை இட்டு வலக்கைத்தலத்தால்
 முடி அக்ணிரிதி எனத் தொடங்கும் மந்திரத்தால் அபிமந்திரித்து
 அதை நீரினால் குழைத்து உடலின் மேற்கூறிய இடங்களில்
 திரிபுண்டரம் இடவேண்டும். அதனால் அனைத்து

மங்கலங்களையும் வழங்கும் சிவபெருமானை அவன் அடைதல் திண்ணம்.

நயறினையொளி வாமகரங் கொணருவலக கரமதனா
 நெறியாணி முடித
 தோற்றுறுமக கினராதியெளி பதுமுதலா கியமறுக்க டொட்டிங்
 கேழுகாறு
 போற்றிமுனய புகுறைவாடங் களறுபுனலாறு குழைத்தவெழிறு
 புனத நயறா
 லேற்றதிரா புண்டரமிட டிருபவெனெயப பரசிவனை
 யெயதுவானால்.

திருநீற்றினை இடக்கரத்தில் வைத்து, அக்கினிரிதி எனத் தொடங்கும் வேதமந்திரங்களை ஏழுதரம் அபிமந்திரித்து, தனது உடலில் முன்னர்க் கூறிய இடங்களில் நீரால் குழைத்து திரிபுண்டரம் இடுபவன் சிவகதி அடைவான்.

मध्याङ्गलित्रयेणैव स्वदक्षिणकरस्य तु ।
 षडङ्गुलायतं मानमपि वाऽलिकमानकम् ॥ ३६ ॥
 नेत्रयुग्मप्रमाणेन भाले दध्यात् त्रिपुण्ड्रकम् ।

வலக்கரத்தின் நடு மூன்று விரல்களால் மட்டுமே ஆறு அங்குல நீளமோ அல்லது கடைக்கண்ணளவு நீளமோ நெற்றியில் திரிபுண்டரம் இடவேண்டும்.

தன்னுடைய வலக்கரத்தி னடுவரல்களை முன்றுகொடு தயங்கு
 நயறாணி
 மன்னுதலி னளமறு வாரலளவா யனுங்கடைகாணி மட்டா
 யேனு
 முன்னளக வளவேனுய வயங்குதிரா புண்டரஞ்சொளி
 முறையாறு சாத்திறு
 பன்னலுறு மழறுபொறிபோறு பவமனைத்திறு
 தொலைக்குமென்ப
 பகரவர நலலோர.

தன்னுடைய வலக்கரத்தின் மூன்று நடுவிரல்களைக் கொண்டு நெற்றியில் ஆறுவிரல் நீளமாயினும், கடைக்கண்ணளவாயினும், முன்மயிரினளவாயினும் திரிபுண்டரமிடுபவன் பிறவி நோயிலிருந்து விடுபடுவான்.

मध्यमानामिकाङ्गुष्ठैरनुलोमविलोमतः ॥ ३७॥

धारयेद्यस्त्रिपुण्ड्रं स रुद्रो नात्र संशयः ।

நடுவிரல், மோதிரவிரல் சிறுவிரல் ஆகிய மூவிரல்களால் வலமும் இடமும் எவனொருவன் திரிபுண்டரம் இடுகிறானோ அவன் ருத்திரனே என்பதில் ஐயமில்லை.

மததிமையோ டநாமிகையங் குட்டமெலு மிவ்வாரலாஹ

மறைகளெல்லாய

வைத்திரி புண்டரத்தை யறுலோம வலோமத்தால் வயங்க

மலகு

பத்திகொடு திராறுதலி லிடுபவனே யுருத்திரனாய பகரா னந்த

மெயத்தபுரை தனானைய மிலைமலயத திருந்து தவய

வளைககு மேலோய.

நடுவிரல், மோதிரவிரல், சிறுவிரல் ஆகிய மூவிரல்களால் வலமாயும் இடமாயும் நெற்றியில் திரிபுண்டரமிடுபவனே ருத்திரனாவான்.

ऋजु श्वेतमनुव्याप्तं स्निग्धं श्रोत्रप्रमाणकम् ॥ ३८॥

एवं सल्लक्षणोपेतं त्रिपुण्ड्रं सर्वसिद्धिदम् ।

प्रातःकाले च मध्याह्ने सायाह्ने च त्रिपुण्ड्रकम् ॥ ३९॥

कदाचिद्भस्मना कुर्यात् स रुद्रो नात्र संशयः ।

एवंविधं विभूत्या च कुरुते यस्त्रिपुण्ड्रकम् ।

स रौद्रधर्मसंयुक्तस्त्रयीमय इति श्रुतिः ॥ ४०॥

கோணமலும், வெண்ணிறமுடையதாயும், அழகானதாயும் காதுவரையில் நீண்டும் விளங்கும் த்ரிபுண்டரம் அனைத்து சித்திகளையும் நல்கும்; விடியற்காலை, மதியம், சாயங்காலம் என மூவேளையும் திருநீற்றினால் திரிபுண்டரம் அணிபவன் ருத்திரன்

என்பதில் ஐயமேயில்லை. அவன் எல்லாச் சிவகுணங்களும் பொருந்தி வேதமயமாகத் திகழ்கிறான் என்று வேதங்கள் இயம்புகின்றன.

செவ்வாயவா யொன்றொடொன்று புணராத நயநதுமிகச்
சேரந்த வெண்ணைம
யெவ்வமறு செவாயளவா யானையவலக கணமுழுது மிசைந்து
மிகக
வவ்வயமி லாததிர புண்டரதா ரணஞ்சித்தி யனைத்து
மாமென
றியவுலகினை மறைமுதலாங் கலையுணர்ந்த முதறிஞ
ரெல்லாஞ் சொலவர.

முப்பொழுதி னொருபொழுதா யஹுந்திருவெண்ண பறினானை
முறை வழாம
லப்புனத வருந்திரபுண்ண டரமிடுவோ ஹுருத்திரனே யைய
மிலலை
யப்பரசு நற்றிரபுண்ண டரமிடுவோ னன்றைதருமத திசைபுற
றானோ
னொப்பரிய முயமுரத்தி மயனாவ னெனச்சுருதி யுரைகரு
மன்றே.

திரிபுண்டரங்கள் அளவாகவும், ஒன்றோடொன்று சேராமலும், ஒளிபொருந்தியனவாகவும் இருந்தால் எல்லா சித்திகளையும் நல்கும். முப்போதில் ஒருபொழுதாயினும் திருவெண்ணீற்றினால் திரிபுண்டரம் இருபவன் மும்முர்த்தி வடிவினனாய்த் திகழ்வான்.

ब्रह्मा विष्णुश्च रुद्रश्च देवाः शक्रपुरोगमाः ।
त्रिपुण्ड्रं धारयन्त्येव भस्मना परिकल्पितम् ॥ ४१ ॥
वसिष्ठाद्या महाभागा मुनयः श्रुतिकोविदाः ।
धारयन्ति सदाकालं त्रिपुण्ड्रं भस्मना कृतम् ॥ ४२ ॥

பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான தேவர்களும்
வேதங்களைக் கற்றுணர்ந்த வசிஷ்டர் முதலான முனிவர்களும்
திருநீற்றினால் எப்போதும் திரிபுண்டரம் அணிகின்றனர்.

இந்திரனே முதலாய வமையவரு மலரத்தவசி லிருப்போன

றாஹு

முந்திமலர தனபூலகய பூததலையா ழியனரவ ஹுறங்கு வாஹு
முந்நபுக பூருத்திரஹுய வதிட்டனே முதலாய முனவர தாமுரு
சுந்தரமா கியதிரபுண டரமணநது வளககமொடு தோன்று வாரே.

பிரம்மா, திருமால், இந்திரன் முதலான எல்லா தேவர்களும்
திரிபுண்டரமணிந்து விளங்குகின்றனர்.

शैवागमेषु वेदेषु पुराणेष्वखिलेषु च ।

स्मृतीतिहासकल्पेषु विहितं भस्मपुण्ड्रकम् ॥ ।

धारणीयं समस्तानां शैवानां च विशेषतः ॥ ४३

சைவாகமங்கள், வேதங்கள், எல்லாப் புராணங்கள், ஸ்மிருதி,
இதிஹாஸம் என எல்லாச் சாத்திரங்களிலும் திருநீற்றினால்
திரிபுண்டரம் அணிதல் அனைத்துச் சைவர்களுக்கும்
விதிக்கப்பட்டுள்ளது.

அராயவே தாகமங்க ளனைததுயவார புராணங்க ளனைதது

மெலலா

மிருதிகளு மிதிகாச கற்பங்க ளயாஷுமெழில வளங்கு நயறாறு
புர்புமிணை தவாரதிரபுண டரயவதிககப படுமினைய புண்ட

ரந்தா

ஹுராயரெஹுரு சைவர்களாறு சிறப்பானை யப்படுமென

யுரைக்கு நுலே.

வேதாகமங்கள், புராணங்கள் முதலான நூல்கள் யாவும்
திரிபுண்டரம் அணிவதொன்றையே மிகச் சிறந்ததென
உரைக்கின்றன.

नास्तिको भिन्नमर्यादो दुराचारपरायणः ।

भस्मत्रिपुण्ड्रधारी चेन्मुच्यते सर्वकिल्बिषैः ॥ ४४ ॥

நாத்திகனும், நல்லொழுக்கங்களைக் கைவிட்டவனும்,
தீயநடத்தையுடையவனும் திருநீற்றினால் திரிபுண்டரம் தரித்தால்
அனைத்துப் பாவங்களினின்றும் விடுபடுவான்.

நங்கியதோ ரொழுக்கமுடை யவனாகித் தயொழுக்க நெறிநினை
றோனாயத்
தங்குபுரி நாததிகனே யெனலுமிள நிலவெறிகுற திருவெண்ண
ணற்றி
னோங்குதிரி புண்டரதா ரகணமிகுபா வங்களைல்லா மொழிறநு
நிற்பனை
வாங்குதிரைக கடலுலகிற குறுமுனையென யுயரந்தபெரு மாத
வகுதோய.

தீயவொழுக்கமுடையோனானும், நாத்திகனானும்
திரிபுண்டரமணிபவன் எல்லாப் பாவங்களினின்றும் நீங்குவான்.

भस्मना विहितस्नानस्त्रिपुण्ड्राङ्कितमस्तकः ।

शिवार्चनपरो नित्यं रुद्राक्षमपि धारयेत् ॥ ४५ ॥

रुद्राक्षधारणादेव मुच्यन्ते सर्वपातकैः ।

दुष्टचित्ता दुराचारा दुष्प्रज्ञा अपि मानवाः ॥ ४६ ॥

திருநீற்றினால் ஸ்நானம் செய்து நெற்றியில் திரிபுண்டரம் தரித்து
தினமும் சிவார்ச்சனை புரிபவன் ருத்திராக்ஷத்தையும்
தரிக்கவேண்டும்; தீய எண்ணமுடையோரும் தீய நடத்தை
கொண்டவர்களும் தீயபுத்திகொண்ட மனிதர்கள் கூட
ருத்திராக்ஷத்தை அணிவதால் அனைத்துப் பாவங்களிலிருந்தும்
நீங்குவர்.

நற்றினை முழுகிநனை நெற்றியற புண்டரந
தோற்ற வச்சனை தொண்டினைச் சிபபவனை
போற்றி யகக மணயுய புனைகவெனை
றாற்றனை மிகுய ராகம மோதுமால்.

திருவெண்ணீர்ணிந்து முறையாக சிவபெருமானை
அருச்சிப்பவன் ருத்திராக்ஷமணிகளையும் அணிய வேண்டுமென
ஆகமங்கள் கூறுகின்றன.

पुरा त्रिपुरसंहारे त्रिनेत्रो जगतां पतिः ।

उदपश्यत् पुरां योगमुन्मीलितविलोचनः ॥ ४७॥

निपेतुस्तस्य नेत्रेभ्यो बहवो जलबिन्दवः ।

तेभ्यो जाता हि रुद्राक्षा रुद्राक्षा इति कीर्तिताः ॥ ४८॥

முன்னொரு சமயம் முக்கண்ணனான சிவபெருமான்
திரிபுராசுரர்களை அழிக்கும் போது திறந்த கண்களால்
முப்புரங்களையும் நோக்க, அக்கண்களிலிருந்து பல நீர்த்துளிகள்
கீழே விழுந்தன; அவற்றிலிருந்து தோன்றியவையே
ருத்திராக்ஷங்களாகும்.

புரங்கள் முறைய பொடித்துறிங் காலரஃ

றிரங்கொ ணாட்டந் திறப்பப் பஃயுள

பரந்த வணவறு நிற்படு' பஃமண

வரங்கொ ளக்க மணியென வோதுவார.

முப்புரங்களையும் அழித்த போது சிவபெருமான் தனது
கண்களைத் திறந்தவுடன் சிலநீர்த்துளிகள் சிந்தின.
அவற்றிலிருந்து உண்டான மணிகளே அக்கமணியென
வழங்கப்படுகின்றன.

रुद्रनेत्रसमुत्पन्ना रुद्राक्षा लोकपावनाः ।

अष्टत्रिंशत्प्रभेदेन भवन्त्युत्पत्तिभेदतः ॥ ४९

ருத்திரனுடைய கண்களிலிருந்து தோன்றிய அந்த
ருத்திராக்ஷங்கள் எல்லா உலகங்களையும் புனிதமாக்குவன;
அவை முப்பத்தெட்டு வகைகள் கொண்டவை.

உருத்தி ராககத துதித்திடுந் தஃமையா

ஃருத்தி ராககப் பெயர்பெறு மொஃமண

யாருககு முப்பதொ டெண்ணவகை பேதமாயது
தர்த்து ளோரவனை சாடுவ வாகியே.

ருத்திரனுடைய கண்களிலிருந்து தோன்றியதால் அவை
ருத்திராக்கமணியென அழைக்கப்படுகின்றன. அவற்றை
அணிபவர் துன்பத்திலிருந்தும் விடுபடுவர். அம்மணிகள்
முப்பத்தெட்டு வகைப்பட்டன.

नेत्रात् सूर्यात्मनः शम्भोः कपिला द्वादशोदिताः ।
श्वेताः षोडश सञ्जाताः सोमरूपाद्विलोचनात् ॥ ५० ॥
कृष्णा दशविधा जाता वह्निरूपाद्विलोचनात् ।
एवमुत्पत्तिभेदेन रुद्राक्षा बहुधा स्मृताः ॥ ५१ ॥

சிவபெருமானின் சூரியக்கண்ணிலிருந்து பழுப்பு நிற
ருத்திராக்ஷங்கள் பன்னிரண்டு வகையும்,
சந்திரக்கண்ணிலிருந்து வெண்ணிற ருத்திராக்ஷங்கள் பதினாறு
வகையும், அக்கினிக்கண்ணிலிருந்து கருநிற ருத்திராக்ஷங்கள்
பத்துவகையும் தோன்றின. இவ்வாறு அவற்றின் உற்பத்தியினால்
ருத்திராக்ஷங்கள் பல்வகைப்பட்டன.

कतिरकक णाहिराणां लाकुण्व कपालमाय
मतिकक णरैरुं मालुयुय्य வெண்ணமையை
யதிககுற தககணர பததொண்ண கருமையாய
வதிகுத வகை வழிமண யென்பவே.

சூரியக்கண்ணிலிருந்து பழுப்பு நிற ருத்திராக்ஷங்கள்
பன்னிரண்டு வகையும், சந்திரக்கண்ணிலிருந்து வெண்ணிற
ருத்திராக்ஷங்கள் பதினாறு வகையும், அக்கினிக்கண்ணிலிருந்து
கருநிற ருத்திராக்ஷங்கள் பத்துவகையும் தோன்றின.

अच्छिद्रं कनकप्रख्यमनन्यधृतमुत्तमम् ।
रुद्राक्षं धारयेत् प्राज्ञः शिवपूजापरायणः ॥ ५२ ॥

பழுதில்லாததும், பொன்னிறமானதும் மற்றவர்களால்
தரிக்கப்படாததுமான ருத்திராக்ஷத்தையே சிவபூஜையில்
நாட்டமுடையோனும் கற்றறிந்தவனும் அணியவேண்டும்.

பழுதி லாது பசயபொ னறததவா
யழகு கூறந்தய லாரணா யாமணா
முழுது ணர்ந்த முதலவனைப பூசைசெய
வாயுமி யோபுனை கிறபுனை வழைவானாப.

பழுதில்லாததும், பொன்னிறமானதும் மற்றவர்களால்
தரிக்கப்படாததுமான ருத்திராக்ஷத்தையே சிவபூஜையில்
நாட்டமுடையோன் அணியக்கடவன்.

यथास्थानं यथावक्रं यथायोगं यथाविधि ।
रुद्राक्षधारणं वक्ष्ये रुद्रसायुज्यसिद्धये ॥ ५३ ॥
शिखायामेकमेकास्यं रुद्राक्षं धारयेद् बुधः ।
द्वित्रिद्वादशवक्राणि शिरसि त्रीणि धारयेत् ॥ ५४ ॥
षट्त्रिंशद्धारयेन्मूर्ध्नि नित्यमेकादशाननान् ।

ருத்திரனுடன் ஐக்கியமடைதற் பொருட்டு தக்க இடத்தில்
அந்தந்த நேரத்திற்கேற்றவாறு தக்க முகங்களையுடைய
ருத்திராக்ஷங்களை அணியும் முறையை நான் விளக்குகிறேன்.
கற்றறிந்தவன் சிகையில் ஒருமுக ருத்திராக்ஷம் ஒன்றையும்,
சிரசில் இரண்டு, மூன்று அல்லது பத்துமுகம் கொண்ட
ருத்திராக்ஷங்கள் மூன்றையும், பதினேருமுகம் கொண்ட
முப்பத்தாறு ருத்திராக்ஷங்களைத் தலையிலும் தினமும்
அணியவேண்டும்.

சிகையா னோரமுகது தொன்று சிரகுதினா
முகமி ருண்டமுனை றாறிருண்ட முள்ளமுனை
றிகலில பன்னொன்று றிசையுமா றாயுதாய
புகழு யுந்தலை தன்னைய புனைகவே.

கற்றறிந்தவன் சிகையில் ஒருமுக ருத்திராக்ஷம் ஒன்றையும்,
சிரசில் இரண்டு, மூன்று அல்லது பத்துமுகம் கொண்ட
ருத்திராக்ஷங்கள் மூன்றையும், பதினேருமுகம் கொண்ட
முப்பத்தாறு ருத்திராக்ஷங்களைத் தலையிலும் தினமும்
அணியவேண்டும்.

दशसप्तपञ्चवक्रान् षट् षट् कर्णद्वये वहेत् ॥ ५५ ॥

षडष्टवदनान् कण्ठे द्वात्रिंशद्धारयेत् सदा ।

पञ्चाशद्धारयेद् विद्वान् चतुर्वक्राणि वक्षसि ॥ ५६ ॥

பத்து, ஏழு, ஐந்து முக ருத்திராக்ஷங்களில் ஆறு ஆறு மணிகளை இரு காதுகளிலும் அணியவேண்டும்; ஆறு அல்லது எட்டு முக ருத்திராக்ஷங்களில் முப்பத்திரண்டு மணிகளைக் கழுத்திலும், நான்குமுக ருத்திராக்ஷங்களில் ஐம்பது மணிகளை மார்பிலும் தரிக்கவேண்டும்.

ஐந்தொ டேழுபது துள்ளவவ வாயுகா

துறது மாறொடெட டுள்ளவெண்ணாணுகுறது

கறத ரயமுக நான்குள வையபதாய

வறத நமணை மாரபா ணணவராஸ.

பத்து, ஏழு, ஐந்து முக ருத்திராக்ஷங்களில் ஆறு ஆறு மணிகளை இரு காதுகளிலும் அணியவேண்டும்; ஆறு அல்லது எட்டு முக ருத்திராக்ஷங்களில் முப்பத்திரண்டு மணிகளைக் கழுத்திலும், நான்குமுக ருத்திராக்ஷங்களில் ஐம்பது மணிகளை மார்பிலும் தரிக்கவேண்டும்.

त्रयोदशमुखान् बाह्वोर्धरेत् षोडश षोडश ।

प्रत्येकं द्वादश वहेन्नवास्यान् मणिबन्धयोः ॥ ५७ ॥

புஜங்கள் ஒவ்வொன்றிலும் பதிமூன்று முக ருத்திராக்ஷங்களில் பதினாறு மணிகளையும், மணிக்கட்டு ஒவ்வொன்றிலும் ஓன்பது முக ருத்திராக்ஷங்களில் பன்னிரண்டு மணிகளையும் அணிய வேண்டும்.

வாகு வறபதிணை முணையுள வேறுவே

றாக வரெட்டங காறிநாண டாறிநாண

டோகை நமமுக மொண்ப துடையவா

மோக வொணைமணை முணைகையற கொளகவே.

புஜங்கள் ஒவ்வொன்றிலும் பதிமூன்று முக ருத்திராக்ஷங்களில் பதினாறு மணிகளையும், மணிக்கட்டு ஒவ்வொன்றிலும் ஓன்பது

முக ருத்திராக்ஷங்களில் பன்னிரண்டு மணிகளையும் அணிய வேண்டும்.

चतुर्दशमुखं यज्ञसूत्रमष्टोत्तरं शतम् ।

धारयेत् सार्वकालं तु रुद्राक्षं शिवपूजकः ॥ ५८ ॥

பதினான்கு முக ருத்திராக்ஷங்களில் நூற்றெட்டு மணிகள் கொண்ட யஜ்ஞோபவீதத்தை சிவபூஜை செய்வோன் எப்போதும் அணியவேண்டும்.

ஏழி ரணடுமு கததுநூய ரெடடுயர
வாழுவா லங்குப வ்தய வனைகுவர
தாழி ருஞ்சடைத தாஹுவைப பூசனை
யூழி லங்க வுளுறிடு முததமர.

பதினான்கு முக ருத்திராக்ஷங்களில் நூற்றெட்டு மணிகள் கொண்ட யஜ்ஞோபவீதத்தை சிவபூஜை செய்வோன் எப்போதும் அணியவேண்டும்.

एवं रुद्राक्षधारी यः सर्वकाले तु वर्तते ।

तस्य पापकथा नास्ति मूढस्यापि न संशयः ॥ ५९ ॥

இவ்வாறு ருத்திராக்ஷங்களை எப்போதும் தரிப்பவன் அறிவற்றவனானும் அவனுக்குப் பாவங்களைப் பற்றிய பேச்சே எழாது.

இனைய வாறிங கிறைமண யெனறுமே
புனைகு வாரநய புலனறு முடரே
யெனறு மங்கவரக கெனறு மருவத
வனைய னாமமு மிளறிது மெயயமையே.

இவ்வாறு ருத்திராக்ஷங்களை எப்போதும் தரிப்பவன் அறிவற்றவனானும் அவனுக்குப் பாவங்களைப் பற்றிய பேச்சே எழாது.

ब्रह्महा मद्यपायी च स्वर्णहृद् गुरुतल्पगः ।
 मातृहा पितृहा चैव भ्रूणहा कृतघातकः ।
 रुद्राक्षधारणादेव मुच्यते सर्वपातकैः ॥ ६० ॥

பிராமணனைக் கொன்றவனாயினும், கள் குடிப்போனாயினும்,
 பொன்னைத் திருடியவனும், குருவின் மனைவியை
 விழைபவனாயினும், தாய், தந்தையரைக் கொன்றவனாயினும்,
 கருவிலுள்ள சிசுவைக் கொன்றவனாயினும் ருத்திராக்ஷங்களைத்
 தரிப்பதாலேயே எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

வேதி யரககனை யததஹுக கொணமக வஹுககுத
 ததி ழைததவண கஹருணஃ செயநநஹரி செயறோஹ
 போத நறகுரு தறபரஹ பொஹகொளஃ யெனஹய
 பாத கததினஃ னஹகுவஹ பரஹமணஃ தரஹபோஹ.

பிராமணனைக் கொன்றவனாயினும், கள் குடிப்போனாயினும்,
 பொன்னைத் திருடியவனும், குருவின் மனைவியை
 விழைபவனாயினும், தாய், தந்தையரைக் கொன்றவனாயினும்,
 கருவிலுள்ள சிசுவைக் கொன்றவனாயினும் ருத்திராக்ஷங்களைத்
 தரிப்பதாலேயே எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

दर्शनात् स्पर्शनाच्चैव स्मरणादपि पूजनात् ।
 रुद्राक्षधारणाल्लोके मुच्यन्ते पातकैर्जनाः ॥ ६१ ॥
 गवां कोटिप्रदानस्य यत्फलं भुवि लभ्यते ।
 तत्फलं लभते मर्त्यो नित्यं रुद्राक्षधारणात् ॥ ६३ ॥

ருத்திராக்ஷத்தைத் தொடுவதாலும், பார்ப்பதாலும்,
 நினைப்பதாலும் அதைப் பூசிப்பதாலும் அதை அணிவதாலும்
 மக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். கோடி
 பசுக்களைத் தானம் செய்வதால் கிடடும் புண்ணியத்தைத்
 தினந்தோறும் ருத்திராக்ஷம் அணிவதால் அடையலாம்.

தஹஹ லஹஹமனத ஹஹஹலஹ ஹசுனை செயலஹ
 கஹஹஹ லஹஹஹ ஹனைதலஹஹ மணஹவஹனை களைவஹ

வேணு மானொரு கோடியத துறுபலனை வளைவு
பூணு ளோன்றைக ககமா மணயருள புரய்யு.

ருத்திராக்ஷத்தைத் தொடுவதாலும், பார்ப்பதாலும், நினைப்பதாலும் அதைப் பூசிப்பதாலும் அதை அணிவதாலும் மக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். கோடி பசுக்களைத் தானம் செய்வதால் கிடும் புண்ணியத்தைத் தினந்தோறும் ருத்திராக்ஷம் அணிவதால் அடையலாம்.

ब्राह्मणो वान्त्यजो वापि मूर्खो वा पण्डितोऽपि वा ।
रुद्राक्षधारणादेव मुच्यते सर्वपातकैः ॥ ६२ ॥

பிராம்மண ஜாதியில் பிறந்தவனானும் அல்லது இழிகுலத்தில் பிறந்தோனானும் ருத்திராக்ஷம் அணிவதாலேயே அனைத்துப் பாவங்களிலிருந்தும் நீங்குகிறான்.

அந்த ணககுலத துதிதவ னாயலு மன்றி
நிந்த னைப்புலைப பறப்பன னாயலுய புலமை
முறது பெற்றவ னாயலு முடனா யலுமே
சிறது முறபவ மனைததயு சிவமண தரப்போ.

பிராம்மண ஜாதியில் பிறந்தவனானும் அல்லது இழிகுலத்தில் பிறந்தோனானும் ருத்திராக்ஷம் அணிவதாலேயே அனைத்துப் பாவங்களிலிருந்தும் நீங்குகிறான்.

मृत्युकाले च रुद्राक्षं निष्पीड्य सह वारिणा ।
यः पिबेच्चिन्तयन् रुद्रं रुद्रलोकं स गच्छति ॥ ६४ ॥

உயிர் பிரியும் தருவாயில் ஒருவன் ருத்திராக்ஷத்தைப் பொடித்து நீரில் கலந்து ருத்திரனைச் சிந்தனை செய்து கொண்டே அருந்தினால் அவன் ருத்திரலோகத்தைச் சென்றடைவது திண்ணம்.

மராதல சேரவுறு காலைய னகமா மணயை
யுரைதது நரடை யுமையொரு பாகனை யுவறது

கருத்தி னாடியே குடித்திடிற் றுயரெலாங் களைந்து
திருத்த மாகிய வுருத்திர வுலகினைச் சேரவார.

உயிர் பிரியும் தருவாயில் ஒருவன் ருத்திராக்ஷத்தைப் பொடித்து
நீரில் கலந்து ருத்திரனைச் சிந்தனை செய்து கொண்டே
அருந்தினால் அவன் ருத்திர லோகம் சென்றடைவது திண்ணம்.

भस्मोद्धूलितसर्वाङ्गा धृतरुद्राक्षमालिकाः ।

ये भवन्ति महात्मानस्ते रुद्रा नात्र संशयः ॥ ६५ ॥

திருநீற்றை உடல் முழுதும் பூசிக்கொண்டு
ருத்திராக்ஷமாலிகளை அணிந்து கொண்டு விளங்கும்
சான்றோர்கள் ருத்திரர்களே என்பதில் ஐயமில்லை.

பூதி யாலுடன முழுதுமுத துளநய புரந்து
சாத மேவரு மகமமா மணயனைத தராகு
மேதை யானவ லுருத்திர னேயென வளயபு
மாதி மாமறை யனைததுமிவ வுரைக்கலை யையய.

திருநீற்றை உடல் முழுதும் பூசிக்கொண்டு
ருத்திராக்ஷமாலிகளை அணிந்து கொண்டு விளங்கும்
சான்றோர்கள் ருத்திரர்களே என்பதில் ஐயமில்லை.

नित्यानि काम्यानि निमित्तजानि

कर्माणि सर्वाणि सदाऽपि कुर्वन् ।

यो भस्मरुद्राक्षधरो यदि स्याद्

द्विजो न तस्यास्ति फलोपपत्तिः ॥ ६६ ॥

நித்தியம், நைமித்திகம் முதலான கருமங்களைத் தவருது
இயற்றுபவனானும் திருநீறு ருத்திராக்ஷங்களை அணிபவன்
அக்கருமங்களின் பலன்களால் கட்டப்படமாட்டான்.

நித்தி யந்திகழ காமிய நிமித்திய நிகழ்தது
மெத்தி றபபெருங் கருமங்க ளயறுறுவோ னெனஹூய
பத்தி யாற்றிரு ந்றறொடு பரணமண புனையா
னத்தி றககரு மங்களன பலன்களை யடையான.

நித்தியம், நைமித்திகம் முதலான கருமங்களைத் தவறாது
இயற்றுபவனாயினும் திருநீறு ருத்திராக்ஷங்களை அணியாதவன்
அக்கருமங்களின் பலன்களால் கட்டப்படமாட்டான்.

सर्वेषु वर्णाश्रमसङ्गतेषु

नित्यं सदाचारपरायणेषु ।

श्रुतिस्मृतिभ्यामिह चोद्यमानो

विभूतिरुद्राक्षधरः समानः ॥ ६७॥

வருணசிரம ஓழுக்கங்களைத் தவறாது கடைப்பிடிப்போருள்ளும்
திருநீறு ருத்திராக்ஷங்களை அணிபவனே சுருதி ஸ்மிருதிகளால்
போற்றப்படுகிறான்.

வணை மாசிர மகுதினணை மாசிலா சாரந்

தணை நாயபவர தயமுணமெய தயங்குந்நய நோடு

பொணென நகுதிக முககமா மணபுனை பவனே

சொணை நரகுதுயர சுருதியு மிருதியுந் குதிப்பாணை.

வருணசிரம ஓழுக்கங்களைத் தவறாது கடைப்பிடிப்போருள்
திருநீறு ருத்திராக்ஷங்களை அணிபவனே சுருதி ஸ்மிருதிகளால்
போற்றப்படுகிறான்.

உருத்திராக்கதாரணத்தலம் முற்றும்

॥ इति श्रीषट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना प्रणीते श्रीवीरशैवधर्मनिर्णये

सिद्धान्तशिखामणौ भक्तस्थले विभूतिरुद्राक्षधारणप्रसङ्गो नाम

सप्तमः परिच्छेदः ॥ ७॥

ज्ञाते पञ्चाक्षरीमन्त्रे किं मन्त्रान्तरैः फलम् ।

ज्ञाते शिवे जगन्मूले किं फलं देवतान्तरैः ॥ ३॥

பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்தவனுக்கு வேறு மந்திரங்களால் என்ன பயன்? அகில உலகங்களுக்கும் ஆதாரமான சிவபெருமானை அறிந்தவனுக்கு ஏனைய தெய்வங்களால் என்ன பயன்?

ஆய வவவுல கந்தரு மூலகா ரணமாந
 தூய வொண்ணிவ முணரந்திடிண மயமுள சுரராண
 மேயு றுயபல னெண்கொலைந தெழுததையு முணரயு
 பாய மந்திரப பரபபனால வருவதெப பயனே.

பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்தவனுக்கு வேறு மந்திரங்களால் என்ன பயன்? அகில உலகங்களுக்கும் ஆதாரமான சிவபெருமானை அறிந்தவனுக்கு ஏனைய தெய்வங்களால் என்ன பயன்?

सप्तकोटिषु मन्त्रेषु मन्त्रः पञ्चाक्षरो महान् ।

ब्रह्मविष्णवादिदेवेषु यथा शम्भुर्महत्तरः ॥ ४॥

பிரம்மா, விஷ்ணு போன்ற தேவர்களுள் எவ்வாறு சிவபெருமான் மிக உயர்ந்தவரோ, அவ்வாறே எழுகோடி மந்திரங்களுள் பஞ்சாக்கரமந்திரம் ஒப்பற்றது.

வேத னாதியாய வண்ணவர குழாத்திலுள வளங்குய
 பாதி வாண்மதி முடியுடைப பரமனே போலப
 பேத மாமெழு கோடி மந்திரங்களையு பெரதாய
 போத வைந்தெழுத தாகிய புனதமந திரமே.

பிரம்மா, விஷ்ணு போன்ற தேவர்களுள் எவ்வாறு சிவபெருமான் மிக உயர்ந்தவரோ, அவ்வாறே எழுகோடி மந்திரங்களுள் பஞ்சாக்கரமந்திரம் ஒப்பற்றது.

अशेषजगतां हेतुः परमात्मा महेश्वरः ।

तस्य वाचकमन्त्रोऽयं सर्वमन्त्रैककारणम् ॥ ५ ॥

அனைத்துலகங்களுக்கும் ஓரே காரணமானவன் சிவபெருமான் ஒருவரே; அவரைக் குறிக்கும் மந்திரச் சொல்லே பஞ்சாக்ஷரம். அது எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது.

உலக னைத்திலுக் குறந்தனக் காரண முரைககுங்
கலைக் குறக் கர் தாகிய பரசிவங் கண்டாய்
பலம் றுக்களுக் கேதுவாய் பரமவா சகமா
யாலக் கு மபுக் கழைதெழுத் தெனவுல கிசைககுய்.

அனைத்துலகங்களுக்கும் ஓரே காரணமானவன் சிவபெருமான் ஒருவரே; அவரைக் குறிக்கும் மந்திரச் சொல்லே பஞ்சாக்ஷரம். அது எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது.

तस्याभिधानमन्त्रोऽयमभिधेयश्च स स्मृतः ।

अभिधानाभिधेयत्वान्मन्त्रात् सिद्धः परः शिवः ॥ ६ ॥

சிவபெருமானைக் குறிக்கும் பெயரே பஞ்சாக்ஷர மந்திரம், அம்மந்திரத்தால் குறிக்கப்படுபவன் சிவபெருமான். அம்மந்திரத்தால் அடையப்படுபவன் சிவபெருமான் ஒருவரே.

அஞ்செ முத்தெஹு மந்திர மபர மஹுககு
வாஞ்சு மயபுத் நாமமவ வாமலனே நாமி
யெஞ்ச லயறிஞ் நாமமு நாமியு மெனலா
னெஞ்ச முத்தமுய மந்திரத் தாலிறை நிகமுய்.

சிவபெருமானைக் குறிக்கும் பெயரே பஞ்சாக்ஷர மந்திரம், அம்மந்திரத்தால் குறிக்கப்படுபவன் சிவபெருமான். அம்மந்திரத்தால் அடையப்படுபவன் சிவபெருமான் ஒருவரே.

नमः शब्दं वदेत् पूर्वं शिवायेति ततः परम् ।

मन्त्रः पञ्चाक्षरो ह्येष सर्वश्रुतिशिरोगतः ॥ ७ ॥

முதலில் நம: எனும் சொல்லையும் பின்னர் சிவாய என்பதையும் உச்சரிக்கவும். இதுவே பஞ்சாக்ஷரமந்திரம். இது எல்லா வேதமந்திரங்களுக்கும் தலையாயது.

**முனை ரோதுக நமவென வளயபுறு மொழியைப
பனை ரோதுக சிவாயவென நிங்ஙனய பறஙகு
மனை வஞ்செழுத தாகிய மந்திர வரசைப
பனை ருஞ்செழு மறைகளனை முடியெலாய பராகுய.**

முதலில் நம: எனும் சொல்லையும் பின்னர் சிவாய என்பதையும் உச்சரிக்கவும். இதுவே பஞ்சாக்ஷரமந்திரம். இது எல்லா வேதமந்திரங்களுக்கும் தலையாயது.

आदितः परिशुद्धत्वान्मलत्रयवियोगतः ।

शिव इत्युच्यते शम्भुश्चिदानन्दधनः प्रभुः ॥ ८॥

आस्पदत्वादशेषाणां मङ्गलानां विशेषतः ।

शिवशब्दाभिधेयो हि देवदेवस्त्रियम्बकः ॥ ९॥

எப்போதும் மும்மலங்களும் அற்று பரிசுத்தனாக இருப்பதால் அனைவருக்கும் நலமே விளைவிக்கும் சிதானந்தமயனான சம்புவானவர் சிவன் என்று அழைக்கப்படுகின்றார். எல்லா தேவர்களுக்கும் தலைவராகத் திகழும் திரியம்பகர் அனைத்து மங்கலங்களும் கொண்டு விளங்குவதால் சிவன் என்று குறிக்கப்படுகின்றார்.

**முத்த னாகிநினை றநாதியே முயமலங் களஹுஞ்
சுத்த னாதலினை மங்கல முழுவதுற தோன்றற
குயுத்த தோர்ட மாதலிற சிவமென ஷுரைப்பர
சுத்த னாகிய ச்சிதா நந்தசங் கரனை.**

எப்போதும் மும்மலங்களும் அற்று பரிசுத்தனாக இருப்பதால் அனைவருக்கும் நலமே விளைவிக்கும் சிதானந்தமயனான சம்புவானவர் சிவன் என்று அழைக்கப்படுகின்றார். எல்லா தேவர்களுக்கும் தலைவராகத் திகழும் திரியம்பகர் அனைத்து

மங்கலங்களும் கொண்டு விளங்குவதால் சிவன் என்று குறிக்கப்படுகின்றார்.

शिव इत्यक्षरद्वन्द्वं परब्रह्मप्रकाशकम् ।

मुख्यवृत्त्या तदान्येषां शब्दानां गुणवृत्तयः ॥ १०॥

சிவ எனும் ஈரெழுத்தைக் கொண்ட சொல் சிறப்பாக பரப்பிரம்மத்தைக் குறிப்பது; மற்ற பொருள்களை அது கௌணமாகவே குறிக்கும்.

சிவமெ ஹந்திக ழரெழுத தொருமொழி சிறப்பாய்ப
பவம கஹுள பரபர மந்தனைப பயககு
நவைய கஹுயர சிவமெஹுய பெயரலா நாம
மெவைய ந்குறு கவுணமாய வாரயுமெஹ நிசைப்பர.

சிவ எனும் ஈரெழுத்தைக் கொண்ட சொல் சிறப்பாக பரப்பிரம்மத்தைக் குறிப்பது; மற்ற பொருள்களை அது கௌணமாகவே குறிக்கும்.

तस्मान्मुख्यतरं नाम शिव इत्यक्षरद्वयम् ।

सच्चिदानन्दरूपस्य शम्भोरमिततेजसः ॥ ११॥

ஆதலால் சிவ எனும் ஈரெழுத்துப் பெயரானது ஸச்சிதானந்த வடிவினனும் அளவற்ற சோதி வடிவானவனுமான சம்புவினுடைய மிகச் சிறப்பான பெயராகும்.

ஆத லாஹசிவ மெஹுமிரஹ டெழுததுமே யளவால
சோதி யாயுறு சச்சிதா நந்தமாயத தோஹு
மாதி நாயகஹ றனககு முககியப பெயராஹெஹ
றோது மாமறை முதலிய கலையெலா முவந்தே.

ஆதலால் சிவ எனும் ஈரெழுத்துப் பெயரானது ஸச்சிதானந்த வடிவினனும் அளவற்ற சோதி வடிவானவனுமான சம்புவினுடைய மிகச் சிறப்பான பெயர்.

एतन्नामावलम्बेन मन्त्रः पञ्चाक्षरः स्मृतः ।

यस्मादतः सदा जप्यो मोक्षकाङ्क्षिभिर्दरात् ॥ १२ ॥

இம்மந்திரம் ஐந்தெழுத்து மந்திரமெனச் சிறப்பிக்கப்படுகிறது; மோக்ஷத்தை விரும்புவோர்களால் இதுவே அநுதினமும் பக்தியுடன் ஜபிக்கத்தக்கது.

இனைய நாமமுற றஞ்செழுத தெனனுமந திரமா
மனைய மந்திர முததியுண் வருபுள னாகிப
புனத நெஞ்சின னாயனோ னாதரய பொங்கு
தனய! ருந்தறு தினமுமுச சரத்திடத தகுமால்.

இம்மந்திரம் ஐந்தெழுத்து மந்திரமெனச் சிறப்பிக்கப்படுகிறது; மோக்ஷத்தை விரும்புவோர்களால் இதுவே அநுதினமும் பக்தியுடன் ஜபிக்கத்தக்கது.

यथानादिर्महादेवः सिद्धः संसारमोचकः ।

तथा पञ्चाक्षरो मन्त्रः संसारक्षयकारकः ॥ १३ ॥

எவ்வாறு மகாதேவனாகிய சிவபெருமான் அநாதியே சம்சாரத்திலிருந்து காப்பவரோ, அவ்வாறே பஞ்சாக்கிரமந்திரமும் சம்சாரமென்னும் கொடிய நோயை அழிக்கவல்லது.

பாச மோசக னநாதியாய பரசிவ மெனனு
மச னாகுத ஹுண்மையவ வாரென வோங்கி
தேச லாவய வஞ்செழுத றுஞ்செறி பாச
நாச காரண மென்பரமெய தெரநறுள நலலோர.

எவ்வாறு மகாதேவனாகிய சிவபெருமான் அநாதியே சம்சாரத்திலிருந்து காப்பவரோ, அவ்வாறே பஞ்சாக்கிரமந்திரமும் சம்சாரமென்னும் கொடிய நோயை அழிக்கவல்லது.

पञ्चभूतानि सर्वाणि पञ्चतन्मात्रकाणि च ।
 ज्ञानेन्द्रियाणि पञ्चापि पञ्चकर्मेन्द्रियाणि च ॥ १४ ॥
 पञ्चब्रह्मणि पञ्चापि कृत्यानि सह कारणैः ।
 बोध्यानि पञ्चभिर्वर्णैः पञ्चाक्षरमहामनोः ॥ १५ ॥
 पञ्चधा पञ्चधा यानि प्रसिद्धानि विशेषतः ।
 तानि सर्वाणि वस्तूनि पञ्चाक्षरमयानि हि ॥ १६ ॥

ஐம்பூதங்கள், ஐவகைத் தன்மாத்திரைகள், ஐந்து
 ஞானேந்திரியங்கள், ஐந்து கருமேந்திரியங்கள், ஈசானம்,
 தத்புருஷம் முதலான ஐந்து பிரம்மங்கள், சிவபெருமான்
 இயற்றும் படைத்தல், காத்தல் முதலான ஐவகை
 கிருத்தியங்கள், பிரம்மா, விஷ்ணு முதலான ஐந்து
 காரணேசுவரர்கள் ஆகியன பஞ்சாக்ஷரமந்திரத்தின்
 ஐந்தெழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன; இன்னும்
 இவ்வலகில் ஐவகையாகப் பிரசித்தி பெற்றவை எவை
 உண்டோ அவையனைத்தும் பஞ்சாக்ஷரமந்திரத்தின்
 வடிவங்களே.

ஐந்து பூதமைய பொறிகளோ டையபுல னமரந்த
 வைந்தெ ஹுங்கரு மேந்திய மைவரகா ரணரா
 மைந்தெ ஹுந்தொழி லையபெருய பரமங்க ளனனதது
 மைந்தெ யுத்தினா ஹுணரததுவ ரறிவறிந தவரே.

ஐம்பூதங்கள், ஐவகைத் தன்மாத்திரைகள், ஐந்து
 ஞானேந்திரியங்கள், ஐந்து கருமேந்திரியங்கள், ஈசானம்,
 தத்புருஷம் முதலான ஐந்து பிரம்மங்கள், சிவபெருமான்
 இயற்றும் படைத்தல், காத்தல் முதலான ஐவகை
 கிருத்தியங்கள், பிரம்மா, விஷ்ணு முதலான ஐந்து
 காரணேசுவரர்கள் ஆகியன பஞ்சாக்ஷரமந்திரத்தின்
 ஐந்தெழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன; இன்னும்
 இவ்வலகில் ஐவகையாகப் பிரசித்தி பெற்றவை எவை
 உண்டோ அவையனைத்தும் பஞ்சாக்ஷரமந்திரத்தின்
 வடிவங்களே.

ओंकारपूर्वो मन्त्रोऽयं पञ्चाक्षरमयः परः ।
शैवागमेषु वेदेषु षडक्षर इति स्मृतः ॥ १७ ॥

ஓங்காரத்தைத் தொடக்கத்தில் கொண்ட இந்த
பஞ்சாக்கரமந்திரம் சைவாகமங்களிலும், வேதங்களிலும்
ஆறெழுத்து மந்திரமெனப் போற்றப்படுகின்றது.

ஓது மககர மைநதுரு வாயுயர மறுததா
னாதி யாயபர ணவந்தனைக கொண்டிரு மதனால
வேத முற்றிலு மாகம மனைத்திலுய வளங்க
வேத மறுயுயர சடககர மென்றிடப் படுமால்.

ஓங்காரத்தைத் தொடக்கத்தில் கொண்ட இந்த
பஞ்சாக்கரமந்திரம் சைவாகமங்களிலும், வேதங்களிலும்
ஆறெழுத்து மந்திரமெனப் போற்றப்படுகின்றது.

मन्त्रन्यासादिभूतेन प्रणवेन महामनोः ।
प्रबोध्यते महादेवःकेवलश्रित्सुखात्मकः ॥ १८ ॥
प्रणवेनैकवर्णेन परब्रह्म प्रकाशयते ।
अद्वितीयं परानन्दं शिवाख्यं निष्प्रपञ्चकम् ॥ १९ ॥

இம்மந்திரத்தின் முதலில் விளங்கும் [ஓங்காரமாகிய]
பிரணவத்தினால் சிதானந்த வடிவினனும் மஹாதேவனுமாகிய
சிவபெருமான் குறிக்கப்படுகிறார். பிரணவமந்திரத்தின்
ஓரெழுத்தாலேயே தன்னிகரில்லாததும், மேலான
ஆனந்தவடிவமானதும், உலகங்களையெல்லாம் கடந்து
விளங்குவதுமாகிய சிவனெனும் பரப்பிரம்மம்
விளக்கப்படுகின்றது.

இந்த வஞ்செழுத தாகிய மந்திர வறைககு
முந்து யுயபர ணவயபர சிவன்றனை மொழியு
மந்த வககர மொன்றினா லகிலகா ரணமாய
வந்த வச்சிதா நந்தமெயப பரயபொருள் வயங்குய.

இம்மந்திரத்தின் முதலில் விளங்கும் [ஓங்காரமாகிய] பிரணவத்தினால் சிதானந்த வடிவினனும் மஹாதேவனுமாகிய சிவபெருமான் குறிக்கப்படுகிறார். பிரணவமந்திரத்தின் ஓரெழுத்தாலேயே தன்னிகரில்லாததும், மேலான ஆனந்தவடிவமானதும், உலகங்களுையெல்லாம் கடந்து விளங்குவதுமாகிய சிவனெனும் பரப்பிரம்மம் விளக்கப்படுகின்றது.

परमात्ममनुर्ज्ञेयः सोऽहंरूपः सनातनः ।

जायते हस्योर्लोपादोमित्येकाक्षरो मनुः ॥ २० ॥

ஸோஹமெனும் மந்திரமானது பரமாத்மாவைக் குறிக்கும் மந்திரமாகும்; அதிலிருந்து ஹ மற்றும் ஸ என்னும் எழுத்துக்கள் நீக்கப்பட்டதும் அது ஓமெனும் ஓரெழுத்துப் பிரணவமந்திரமாகிறது.

शोक मन्त्रेण सारूपमे त्रायमन्त्रिणता

नाक नन्त्रेण वहीशुवा रसुसमन्त्रे पन्त्राय

पोक वन्त्रेण लोमन्त्रेण पक्षुमो र्त्रुतता

मेक मन्त्रिण मुतिकुमन्त्रे न्त्रियम्पुवர பெர்யோர.

ஸோஹமெனும் மந்திரமானது பரமாத்மாவைக் குறிக்கும் மந்திரமாகும்; அதிலிருந்து ஹ மற்றும் ஸ என்னும் எழுத்துக்கள் நீக்கப்பட்டதும் அது ஓமெனும் ஓரெழுத்துப் பிரணவமந்திரமாகிறது.

प्रणवेनैव मन्त्रेण बोध्यते निष्कलः शिवः ।

पञ्चाक्षरेण मन्त्रेण पञ्चब्रह्मतनुस्तथा ॥ २१

निष्कलः संविदाकारः सकलो विश्वमूर्तितः ।

उभयात्मा शिवो मन्त्रे षडक्षरमये स्थितः ॥ २२

பிரணவமந்திரத்தால் நிஷ்களான சிவபெருமானும், பஞ்சாக்ஷர மந்திரத்தால் பஞ்சபிரம்ம வடிவான சிவபெருமானும் குறிக்கப்படுகின்றனர்; நிஷ்களர் தூய சின்மயரூபமாகவும், ஸகலரான சிவபெருமான் விசுவமூர்த்தியாகவும்

விளங்குகின்றனர். இவ்விரண்டு வடிவங்களும் ஆறெழுத்து மந்திரத்தில் திகழ்கின்றனர்.

**காட்டு மோமெலு மெழுதநிடை களசிவன றனை
யட்டு மையபெருய பரமமாந தறுஷ்டை யறையக
கூட்டு மஞ்செழுத துபயமா மொருபொருள் கொடுகரு
மோட்டு யுயபவப பரணவ வஞ்செழுத தொன்றி.**

ஓமெனும் மந்திரத்தால் நிஷ்களான சிவபெருமானும், பஞ்சாக்கர மந்திரத்தால் பஞ்சபிரம்ம வடிவான சிவபெருமானும் குறிக்கப்படுகின்றனர்; இவ்விரண்டு வடிவங்களும் ஆறெழுத்து மந்திரத்தால் விளக்கமுறுகின்றனர்.

**மூல் விद्या சிவ: சैவसूत्रं पञ्चाक्षरस्तथा ।
एतानि नामधेयानि कीर्तितानि महामनो: ॥ २३॥
पञ्चाक्षरीमिमां विद्यां प्रणवेन षडक्षरीम् ।
जपेत् समाहितो भूत्वा शिवपूजापरायण: ॥ २४॥**

இம்மகாமந்திரம் மூலம், வித்தியை, சிவன், சைவகுத்திரம், பஞ்சாக்கரம் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது; ஓமெனும் பிரணவத்துடன் கூடிய இப்பஞ்சாக்கர மந்திரத்தை சிவபூஜையை அநுதினமும் இயற்றுவோன் மன ஒருமைப்பாடுடன் ஜபிக்கக்கடவன்.

**ரூபலய வாததைநய சிவஞ்சைவ சூத்திர மொழியான
மேலு மஞ்செழுத தெலுயபெயர மேஷுமா மறுவவ
வேலு மஞ்செழுத தினைபயர ணவயபுணரத திசைபயர
மாலி லரச்சனை புரபவர மனமொரு மிதது.**

இம்மகாமந்திரம் மூலம், வித்தியை, சிவன், சைவகுத்திரம், பஞ்சாக்கரம் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது; ஓமெனும் பிரணவத்துடன் கூடிய இப்பஞ்சாக்கர மந்திரத்தை சிவபூஜையை அநுதினமும் இயற்றுவோன் மன ஒருமைப்பாடுடன் ஜபிக்கக்கடவன்.

प्राणायामत्रयं कृत्वा प्राञ्जुखोदङ्मुखोऽपि वा ।
 चिन्तयन् हृदयाम्भोजे देवदेवं त्रियम्बकम् ॥ २५॥
 सर्वालङ्कारसंयुक्तं साम्बं चन्द्रार्धशेखरम् ।
 जपेदेतां महाविद्यां शिवरूपामनन्यधीः ॥ २६॥

மும்முறை பிராணாயாமம் செய்து, கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ அமர்ந்து, தேவதேவனும் எல்லா அலங்காரத்துடன் கூடியவனாயும், அம்பிகையோடு கூடியிருப்போனும், பிறைச் சந்திரனைத் தலையில் சூடியவனுமான திரியம்பகனை சிவபெருமானே இதயகமலத்தில் தியானித்து இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை மனத்தை ஒருமுகப்படுத்தி ஜபிக்க வேண்டும்.

உதத ரங்முண திசையலு ளொஹினை நோககி
 நிததி யயபரா ணாயாம முயமுறை நிகழ்ததி
 யதத னயபகை பாகனை யணயுட னகததில
 வைததொ ருங்கிய மனததொடய மந்திரஞ செபகக.

மும்முறை பிராணாயாமம் செய்து, கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ அமர்ந்து, தேவதேவனும் எல்லா அலங்காரத்துடன் கூடியவனாயும், அம்பிகையோடு கூடியிருப்போனும், பிறைச் சந்திரனைத் தலையில் சூடியவனுமான திரியம்பகனை சிவபெருமானே இதயகமலத்தில் தியானித்து இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தை மனத்தை ஒருமுகப்படுத்தி ஜபிக்க வேண்டும்.

जपस्तु त्रिविधः प्रोक्तो वाचिकोपांशुमानसः ।
 श्रूयते यस्तु पार्श्वस्थैर्यथा वर्णसमन्वयः ॥ २७॥
 वाचिकः स तु विज्ञेयः सर्वपापप्रभञ्जनः ।

மந்திர ஜபம் மூவகைப்படும்: வாசிகம், உபாம்சு மற்றும் மானசம். அருகிலிருப்போர் மந்திர எழுத்துக்களின் ஒலியைக் கேட்கும்படி ஜபித்தல் வாசிகமெனப்படும். இது அனைத்துப் பாவங்களையும் போக்கவல்லது.

மந்திர ரஞ்செபத திருயவதி முனறுவா சிகமே
நந்து பாஞ்சமா நதமென வனையெலா நசிககு
முந்து யுந்திரு வாசிக மொழிந்திடி னருகு
வந்தி ருந்துளோர கேடடிட வழாதறைற திடலே.

மந்திர ஜபம் மூவகைப்படும்: வாசிகம், உபாம்ச மற்றும்
மானசம். அருகிலிருப்போர் மந்திர எழுத்துக்களின் ஒலியைக்
கேட்கும்படி ஜபித்தல் வாசிகமெனப்படும். இது அனைத்துப்
பாவங்களையும் போக்கவல்லது.

ईषत्सृष्ट्वाधरपुटं यो मन्दमभिधीयते ॥ २८॥

पार्श्वस्थैरश्रुतः सोऽयमुपांशुः परिकीर्तितः ।

असृष्ट्वाधरमस्पन्दि जिह्वायं योऽन्तरात्मना ।

भाव्यते वर्णरूपेण स मानस इति स्मृतः ॥ २९॥

அருகிலுள்ளோர் கேட்காதவாறு உதடுகளைச் சிறிது அசைத்து
மெதுவாக மந்திரத்தை உச்சரித்தல் உபாம்ச எனப்படும்.
உதடுகள் ஒன்றோடொன்று தொடாமலும் நுனி நாக்கை
அசைக்காமலும் மனதிற்குள்ளேயே மந்திரங்களின்
எழுத்துக்களைத் தியானித்தல் மானச ஜபம் என
வழங்கப்படுகின்றது.

அருகி லுறறுளோர கேடடிடா தணயதழ தஊடி

வரகிஊ வததையை மந்தமாய வளயபுத லுபாஞ்ச

திரத லயறிடு நாநுன மெலலிதழ தஊடா

தொருமை யுறறுளத துணலுத லுயரந்தமா நதமே.

அருகிலுள்ளோர் கேட்காதவாறு உதடுகளைச் சிறிது அசைத்து
மெதுவாக மந்திரத்தை உச்சரித்தல் உபாம்ச எனப்படும்.
உதடுகள் ஒன்றோடொன்று தொடாமலும் நுனி நாக்கை
அசைக்காமலும் மனதிற்குள்ளேயே மந்திரங்களின்
எழுத்துக்களைத் தியானித்தல் மானச ஜபம் என
வழங்கப்படுகின்றது.

यावन्तः कर्मयज्ञाद्या व्रतदानतपांसि च ।

सर्वे ते जपयज्ञस्य कलां नार्हन्ति षोडशीम् ॥ ३० ॥

வேள்விகள், கடும் விரதங்கள், மற்றும் தானங்கள் எத்தனை உள்ளனவோ அவை அனைத்தும் ஜப வேள்வியின் பதினொரிலொரு பங்குக்குக் கூட சமமாகா.

கரும் வேள்வநல வரதநதா நங்ககருந தவமாய
மருப்யய யாப்யமா மந்திர வேள்வமா கலைய
ஹ்ருவ மோரபதி னாறிலொஹ றினையுமொய வாவய
வரபு மாஹமியய வாசிக செபகுதினை மேப்ய.

வேள்விகள், கடும் விரதங்கள் மற்றும் தானங்கள் எத்தனை உள்ளனவோ அவை அனைத்தும் ஜப வேள்வியின் பதினொரிலொரு பங்குக்குக் கூட சமமாகா.

माहात्म्यं वाचिकस्यैतज्जपयज्ञस्य कीर्तितम् ।

तस्माच्छतगुणोपांशुः सहस्रो (सहस्रं) मानसः स्मृतः ॥ ३१ ॥

वाचिकात् तदुपांशोश्च जपादस्य महामनोः ।

मानसो हि जपः श्रेष्ठो घोरसंसारनाशकः ॥ ३२ ॥

வாசிகமான ஜபத்தின் மஹிமை இவ்வாறு கூறப்பட்டது; அதைப் போல் நூறு மடங்கு மஹிமை பொருந்தியது உபாம்சு ஜபம்; ஆயிரம் மடங்கு மஹிமை உடையது மானச ஜபமாகும். இந்த மஹாமந்திரத்தின் வாசிக ஜபம், உபாம்சு ஜபம் இவ்விரண்டைக் காட்டிலும் மானச ஜபமே சாலச் சிறந்தது; அதுவே கொடிய சம்சார நோயை நீக்க வல்லது.

வாசி கந்தனய சதகுண மடங்குள துபாஹ
மாசி லஹனதி னாயார மடங்குமா நதமாய
பேசு துஹசெப மிரஹடிஹ்ய பெருயபவ மொழிககுந
தேச டைநதுள தாகியே சிறககுமா நதமே.

வாசிகமான ஜபத்தின் மஹிமை இவ்வாறு கூறப்பட்டது; அதைப் போல் நூறு மடங்கு மஹிமை பொருந்தியது உபாம்சு

ஜபம்; ஆயிரம் மடங்கு மஹிமை உடையது மானச ஜபமாகும்.
இந்த மஹாமந்திரத்தின் வாசிக ஜபம், உபாம்சு ஜபம்
இவ்விரண்டைக் காட்டிலும் மானச ஜபமே சாலச் சிறந்தது;
அதுவே கொடிய சம்சார நோயை நீக்க வல்லது.

एतेष्वेतेन विधिना यथाभावं यथाक्रमम् ।
जपेत् पञ्चाक्षरीमेतां विद्यां पाशविमुक्तये ॥ ३३॥
अनेन मूलमन्त्रेण शिवलिङ्गं प्रपूजयेत् ।
नित्यं नियमसम्पन्नः प्रयतात्मा शिवात्मकः ॥ ३४॥

இந்த வகையில் மேற்கூறியவாறு பஞ்சாக்கரமந்திரத்தை
முறையாக ஜபம் செய்யவேண்டும்; அவ்வாறே தினமும்
முறைப்படி இம்மந்திரத்தால் சிவலிங்கத்தை பூஜை
செய்யவேண்டும்.

வாசி காதியாணி வதிமுறை வழாதுநாணி மனகுதி
ஸசாணி மேபுற வஞ்செழுத தெஹ்யபெரு வாததை
பாச நாசக னாயபடி செபாககமெயச சிவமாற
தேச ளாணிசிவ பூசனை செயகவாய் மறுவால்.

இந்த வகையில் மேற்கூறியவாறு பஞ்சாக்கரமந்திரத்தை
முறையாக ஜபம் செய்யவேண்டும்; அவ்வாறே தினமும்
முறைப்படி இம்மந்திரத்தால் சிவலிங்கத்தை பூஜை
செய்யவேண்டும்.

भक्त्या पञ्चाक्षरेणैव यः शिवं सकृदर्चयेत्
सोऽपि गच्छेच्छिवस्थानं मन्त्रस्यास्यैव गौरवात् ॥ ३५॥
अभक्ष्वा वायुभक्ष्वाश्च ये चान्ये व्रतकर्षिताः ।
तेषामेतैर्व्रतैर्नास्ति शिवलोकसमागमः ॥ ३६॥
तस्मात्तपांसि यज्ञाश्च व्रतानि नियमास्तथा ।
पञ्चाक्षरार्चनस्यैते कोट्यंशेनापि नो समाः ॥ ३७॥

பஞ்சாக்கரமந்திரம் கொண்டு எவனொருவன் பக்தியுடன்
சிவபிரானை ஒரு முறையாவது அருச்சிக்கிறானே அவன்

அம்மந்திரத்தின் மஹிமையால் சிவலோகத்தை அடைவது திண்ணம்.

மேலும், நீரை மட்டுமே அருந்துதல், எதையுமே உண்ணாமல் காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்தல் போன்ற கட்டும் விரதங்களால் சிவலோகமடைதல் இயலாது; அத்தகைய விரதங்களும் கட்டும் தவங்களும் பஞ்சாக்கர மந்திரத்தால் அருச்சனை புரிவதற்கு கோடியில் ஒரு பங்கு கூட சமமாகா.

பரம னரச்சனை யஞ்செழுத தறைநதுபத தியனா
லொருப கற்புர பவஸிவ கதியனை யுறுவாஸ
வரத நறறவ மகமிவை வகுதைகொஸ டியறறு
மொருமை யரச்சனை தனறகோடி கூறறிலொஸ றொவ்வா.

பஞ்சாக்கரமந்திரம் கொண்டு எவனொருவன் பக்தியுடன் சிவபிரானை ஒரு முறையாவது அருச்சிக்கிறானே அவன் அம்மந்திரத்தின் மஹிமையால் சிவலோகத்தை அடைவது திண்ணம்.

अशुद्धो वा विशुद्धो वा सकृत् पञ्चाक्षरेण यः ।

पूजयेत् पतितो वापि मुच्यते नात्र संशयः ॥ ३८ ॥

தூயவனாயினும் அல்லது அசுத்தனாயினும் அல்லது பாவியாயினும் ஒரு முறையேனும் பஞ்சாக்கர மந்திரத்தால் அருச்சனை புரிபவன் மோகூதமடைதல் திண்ணம்.

வரத மேவமெய யாளபபவர காஸபுனஸ மிசைவோர
பரம னொஸஸபத மடைஶறார பதிதனே யெனஶுற
திரவஶ லஞ்செழுத தறைநதொரு காரஸிவ பூசை
புரப வஸபவ கோடிகள போககும் துஸஸமை.

தூயவனாயினும் அல்லது அசுத்தனாயினும் அல்லது பாவியாயினும் ஒரு முறையேனும் பஞ்சாக்கர மந்திரத்தால் அருச்சனை புரிபவன் மோகூதமடைதல் திண்ணம்.

सकृदुच्चारमात्रेण पञ्चाक्षरमहामनोः ।

सर्वेषामपि जन्तूनां सर्वपापक्षयो भवेत् ॥ ३९ ॥

பஞ்சாக்ஷர மஹாமந்திரத்தை ஒரு முறை உச்சரிப்பதால் எல்லா உயிரினங்களும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றன.

சிறந்த வஞ்செழுத துயரமறு வொருசிறி தேலு
மறைந்து ளாரென னவரசெயுய பாதக மனைது
மிறந்து போமிளங கதிரகடன முகடடினு ளெழலு
முறிந்து பேராருட படலைக ளார்தரு முறைபோல.

பஞ்சாக்ஷர மஹாமந்திரத்தை ஒரு முறை உச்சரிப்பதால் தூரியன் உதிப்பதால் காரிருளும் விலகுவது போல் அனைத்துப் பாவங்களும் விலகுகின்றன.

अन्येऽपि बहवो मन्त्रा विद्यन्ते सकलागमे ।

भूयो भूयः समभ्यासात् पुरुषार्थप्रदायिनः ॥ ४० ॥

एष मन्त्रो महाशक्तिरीश्वरप्रतिपादकः ।

सकृदुच्चारणादेव सर्वसिद्धिप्रदायकः ॥ ४१ ॥

பல ஆகமங்களில் பற்பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. அவை மீண்டும் மீண்டும் பன்முறை அப்பியாசம் செய்தால் மட்டுமே பயன் தருவன; ஆனால் சக்திவாய்ந்ததும் ஈசுவரனைக் குறிப்பதுமான இப்பஞ்சாக்ஷர மந்திரம் ஒரு முறை உச்சரிப்பதாலேயே எல்லா சித்திகளையும் நல்குகிறது.

எண்ண லாகமய புகலயை மந்திர மெல்லாய
பண்ணு யுயபுரு டாரததமே நிரந்தரய பயாலி
எண்ண லஞ்செழுத தொருமுறை சிறிதறைந தவரககு
நண்ண நலகுயுஞ சித்திக ளனைததைய நயந்தே.

பல ஆகமங்களில் பற்பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. அவை மீண்டும் மீண்டும் பன்முறை அப்பியாசம் செய்தால் மட்டுமே பயன் தருவன; ஆனால் சக்திவாய்ந்ததும் ஈசுவரனைக் குறிப்பதுமான இப்பஞ்சாக்ஷர மந்திரம் ஒரு முறை உச்சரிப்பதாலேயே எல்லா சித்திகளையும் நல்குகிறது.

पञ्चाक्षरीं समुच्चार्य पुष्पं लिङ्गं विनिक्षिपेत् ।

यस्तस्य वाजपेयानां सहस्रफलमिष्यते ॥ ४२ ॥

பஞ்சாக்ஷர மந்திரத்தை உச்சரித்து ஒரு முறை விங்கத்தின் மீது பூவை இடுவதால் ஆயிரம் வாஜபேய்யாகம் செய்த பலனை அவன் அடைகின்றான்.

போதி லொஹினை யஞ்செழுத தினைபுகளை றமலஹி
மத ண்றநிடிஹி வாசப வேவையா யாரத்தி
னோது யுயபல மனைததுமங் கவனடைந துயுவாஹி
மாத வயபுரந் துயாரதரு மலயவெற பமரவோய.

பஞ்சாக்ஷர மந்திரத்தை உச்சரித்து ஒரு முறை விங்கத்தின் மீது பூவை இடுவதால் ஆயிரம் வாஜபேய்யாகம் செய்த பலனை அவன் அடைகின்றான்.

अग्निहोत्रं त्रयो वेदा यज्ञाश्च बहुदक्षिणाः ।
पञ्चाक्षरजपस्यैते कोट्यंशेनापि नो समाः ॥ ४३ ॥

அக்னிஹோத்ரம், மூன்று வேதங்களையும் ஓதுதல், நிறைய தக்திணைகள் கொடுத்து பல வேள்விகளை இயற்றுதல் முதலியன பஞ்சாக்ஷர மந்திர ஜபத்தின் கோடியில் ஒரு பங்குக்குக் கூட சமமாகா.

மறையு ண்றநதுடஹி மகயபல வயபுறஹிமா தாந்
மறையு மிஹினைவை யஞ்செழுத தருஞ்செபந் தஹிஹி
நிறம ண்றநதுள கோடிஹி ரொஹிஹையுஞ் சிவணாப
பொறையு லங்குயு மந்திரத் தியலபையார புகலவார.

அக்னிஹோத்ரம், மூன்று வேதங்களையும் ஓதுதல், நிறைய தக்திணைகள் கொடுத்து பல வேள்விகளை இயற்றுதல் முதலியன பஞ்சாக்ஷர மந்திர ஜபத்தின் கோடியில் ஒரு பங்குக்குக் கூட சமமாகா.

पुरा सानन्दयोगीन्द्रः शिवज्ञानपरायणः ।
पञ्चाक्षरं समुच्चार्य नारकानुदतारयत् ॥ ४४ ॥
सिद्ध्या पञ्चाक्षरस्यास्य शतानन्दः पुरा मुनिः ।
नरकं स्वर्गमकरोत् सङ्गिरस्यापि पापिनः ॥ ४५ ॥

முன்பு சிவஞானத்தை நன்கறிந்த ஸானந்த யோகீந்திரர் பஞ்சாக்கரமந்திரத்தை உச்சரித்தே நரகத்தில் வீழ்ந்தோரைக் கடைத்தேற்றினார். சதாநனந்தரும் பஞ்சாக்கர மந்திரத்தின் ஆற்றலால் முன்னொரு கால் ஸங்கிரனன்பானுடைய நரகத்தையே சுவர்க்கமாக்கினார்.

முன்னர மெய்யறி வறிந்துள சாந்த முனவன
பன்ன யஞ்செழுத தாகிய பரமமந திரததை
யானை வெநநர கததுளோர தமையெலா மெடுதது
மனலு யுநதுறக கததுற வைததனன மனனோ.

முன்பு சிவஞானத்தை நன்கறிந்த ஸானந்த யோகீந்திரர் பஞ்சாக்கரமந்திரத்தை உச்சரித்தே நரகத்தில் வீழ்ந்தோரைக் கடைத்தேற்றினார்.

उपमन्युः पुरा योगी मन्त्रेणानेन सिद्धिमान् ।
लब्धवान् परमेशानाच्छैवशास्त्रप्रवक्तृताम् ॥ ४६ ॥
वसिष्ठवामदेवाद्या मुनयो मुक्तकिल्बिषाः ।
मन्त्रेणानेन संसिद्धा महातेजस्विनोऽभवन् ॥ ४७ ॥
ब्रह्मादीनां च देवानां जगत्सृष्ट्यादिकर्मणि ।
मन्त्रस्यास्यैव माहात्म्यात् सामर्थ्यमुपजायते ॥ ४८ ॥

உபமன்யு முனிவரும் முன்னொரு காலத்தில் பஞ்சாக்கர மந்திரத்தின் சக்தியால் பரமேசுவரிடமிருந்து சைவசாத்திரங்களைப் போதிக்கும் வல்லமையைப் பெற்றார். எல்லா மலங்களினின்றும் அறவே நீங்கிய வசிஷ்டர், வாமதேவர் முதலான முனிவர்களும் இம்மந்திரத்தின் ஆற்றலால் மிக்க ஒளிபொருந்தியவர்களானார்கள். பிரம்மா முதலிய தேவர்களுக்கு சிருஷ்டி முதலான தொழில்களை ஆற்றும் வல்லமை இப்பஞ்சாக்கர மந்திரத்தின் வாயிலாகவே கிட்டியது.

மாசி லாவசிட டாதிமா முனவராய மறுவாய
றேசு மேவனர சித்திக ளனைததையுஞ செறிந்தே

யாசி லாவய னாதியர படைப்புமுண னாகப
பேசு மாதொழிஊ மந்திர வலியனாறு பெற்றாறு.

எல்லா மலங்களினின்றும் அறவே நீங்கிய வசிஷ்டர், வாமதேவர்
முதலான முனிவர்களும் இம்மந்திரத்தின் ஆற்றலால் மிக்க
ஓளிபொருந்தியவர்களானார்கள். பிரம்மா முதலிய தேவர்களுக்கு
சிருஷ்டி முதலான தொழில்களை ஆற்றும் வல்லமை
இப்பஞ்சாக்கூர மந்திரத்தின் வாயிலாகவே கிட்டியது.

किमिह बहुभिरुक्तैर्मन्त्रमेवं महात्मा
प्रणवसहितमादौ यस्तु पञ्चाक्षराख्यम् ।
जपति परमभक्त्या पूजयन् देवदेवं
स गतदुरितबन्धो मोक्षलक्ष्मीं प्रयाति ॥ ४९ ॥

மிகுந்த சொற்களால் என்ன பயன்? எந்த புண்ணிய சீலன்
பிரணவ மந்திரத்தை முதலில் சேர்த்து இப்பஞ்சாக்கூர
மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானைப் பூஜிக்கிறானே அவன்
மோகூஷமெனும் ஒப்பற்ற செல்வத்தை அடைதல் உறுதி.

பரந்த சொற்கள் என்னபயன் பத்தியாறு சிவனை
திருந்த வரச்சனை செய்பவ னாகியே சிறந்த
வரந்த ரூபபர ணவமுத லாயவாய மறுவை
நிரந்த ரஞ்செபப பவன்பர முத்தியா னலைப்பாண்.

மிகுந்த சொற்களால் என்ன பயன்? எந்த புண்ணிய சீலன்
பிரணவ மந்திரத்தை முதலில் சேர்த்து இப்பஞ்சாக்கூர
மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானைப் பூஜிக்கிறானே அவன்
மோகூஷமெனும் ஒப்பற்ற செல்வத்தை அடைதல் உறுதி.

பஞ்சாக்கூரசெபத்தலம் முற்றும்

॥ इति श्रीषट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना माहेश्वरेण विरचिते सिद्धान्तशिखामणौ
भक्तस्थले पञ्चाक्षरीजपप्रसङ्गो नाम अष्टमः परिच्छेदः समाप्तः ॥८॥

॥ नवमः परिच्छेदः ॥

भूतिरुद्राक्षसंयुक्तो लिङ्गधारी सदाशिवः ।
पञ्चाक्षरजपोद्योगी शिवभक्त इति स्मृतः ॥ १ ॥

விபூதி, ருத்திராக்ஷம், சிவலிங்கம் ஆகியவற்றைத் தரித்தவன் ஸாக்ஷாத் ஸதாசிவனே; அவன் பஞ்சாக்ஷர மந்திரஜபத்தை எப்போதும் மேற்கொள்வானாகில் பக்தன் எனப்படுகிறான்.

நலங்கொள் பூதி நயநத திருமணம்
யலங்களை மேனாய ணநதுபு னாதனாயப
புலங்கொ ளஞ்செழுத தொணமறுப போறறுறு
மிலிங்க தாரணை பதத னெனபபருய.

விபூதி, ருத்திராக்ஷம், சிவலிங்கம் ஆகியவற்றைத் தரித்தவன் ஸாக்ஷாத் ஸதாசிவனே; அவன் பஞ்சாக்ஷர மந்திரஜபத்தை எப்போதும் மேற்கொள்வானாகில் பக்தன் எனப்படுகிறான்.

श्रवणं कीर्तनं शम्भोः स्मरणं पादसेवनम् ।
अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥ २ ॥

சிவபிரானின் புகழைக் கேட்டல், புகழ் பாடுதல், அவனையே நினைந்திருத்தல், அவன் திருவடிகளை வணங்குதல், வழிபடுதல், துதித்தல், அவனுக்குப் பணிவிடை புரிதல், அவனுடன் நல்ல தோழமையுடன் இருத்தல், அவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தல்

புகழ்தல கேடகை புனதற கருதுதல்
மகிழ்குற றேவ லருசசனை வந்தனை
தொகுநற றொண்டொடு தோழமை நறுகொடை
பகரு மறுறிவை நனைவ பததியே.

சிவபிரானின் புகழைக் கேட்டல், புகழ் பாடுதல், அவனையே நினைந்திருத்தல், அவன் திருவடிகளை வணங்குதல், வழிபடுதல், துதித்தல், அவனுக்குப் பணிவிடை புரிதல், அவனுடன் நல்ல தோழமையுடன் இருத்தல், அவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தல்

एवं नवविधा भक्तिः प्रोक्ता देवेन शम्भुना।
दुर्लभा पापिनां लोके सुलभा पुण्यकर्मणाम् ॥ ३॥

ஆகிய ஓன்பது விதமான பக்தி நெறி சிவபெருமானால் போதிக்கப்பட்டது. அது பாவி஑ளுக்கு அரியது, புண்ணிய கருமங்களைச் செய்தவர்களுக்கு எளியது.

கரய கண்டக கடவுள புக஑றிடு
முரய ந஑னவ பததி யுலகின
லர்ய பாவத தவரகட கறததினாறு
பெரய வரககுப பெறுதறு க௑ளயவே.

சிவபெருமானால் போதிக்கப்பட்ட ஓன்பது விதமான பக்தி நெறி பாவி஑ளுக்கு அரியது, புண்ணிய கருமங்களைச் செய்தவர்களுக்கு எளியது.

अधमे चोत्तमे वापि यत्र कुत्रचिदूर्जिता ।
वर्तते शाङ्करी भक्तिः स भक्त इति गीयते ॥ ४॥

உயர்ந்தவனாயினும் தாழ்ந்தவனாயினும் எவனிடத்தில் சிவபக்தி மேலோங்கியுள்ளதோ அவன் பக்தனெனப்படுகிறான்.
உயர்ந்தவனாயினும் தாழ்ந்தவனாயினும் எவனிடத்தில் சிவபக்தி மேலோங்கியுள்ளதோ அவன் பக்தனெனப்படுகிறான்.

தலைவ னாய஑ுற தாழ்ந்தவ னாய஑ு
மலைவ஑ லாத மலிசிவ பததிதா
஑ுலகில யாரடத தொ஑ுறு மனையவ
னலகு பதத னெனப்படு வானரோ.

உயர்ந்தவனாயினும் தாழ்ந்தவனாயினும் எவனிடத்தில் சிவபக்தி மேலோங்கியுள்ளதோ அவன் பக்தனெனப்படுகிறான்.

भक्तिः स्थिरीकृता यस्मिन् ह्येच्छे वा द्विजसत्तमे ।
शम्भोः प्रियः स विप्रश्च न प्रियो भक्तिवर्जितः ॥ ५॥

எவனிடத்தில் சிவபக்தி உறுதியாக உள்ளதோ அவன்
மிலேச்சனாயினும் சிவபெருமானுக்கு மிக உகந்தவன்;
அத்தகைய பக்தியில்லாதவன் அந்தணனாயினும்
சிவபெருமானுக்கு உகந்தவன்ல்லன்.

வேதி யபுலக கீழென வேறிலை
யோத ரூசிவ பததி யுடையனே
யேது ம்சுற கினாயவ ன்மைமையோ
னாதி வ்னதத னாயனு மலலனே.

சிவபக்தியுடையோனே ஈசனுக்கினியவன்; அதில் வேதியன்
புலையனெனும் பாகுபாடு இல்லை.

सा भक्तिर्द्विविधा ज्ञेया बाह्याभ्यन्तरभेदतः ।
बाह्या स्थूलान्तरा सूक्ष्मा वीरमाहेश्वरादृता ॥ ६ ॥

அச்சிவபக்தி வெளிப்புறத்தது, உட்புறத்தது என இரு வகை;
வெளிப்புறத்தது தூலம்; சூக்குமம் வீரமாவேசுவரர்கள்
கைக்கொள்வது.

வார சைவ வரூபபுமப பூதிதா
னோரா ரணடிய லாமுட புறத்தினாற
சோரவா லுள்ளது சூக்குமந தூலமாந
தேரான மறறைப புறத்தது செபயனே.

அச்சிவபக்தி வெளிப்புறத்தது, உட்புறத்தது என இரு வகை;
வெளிப்புறத்தது தூலம்; சூக்குமம் வீரமாவேசுவரர்கள்
கைக்கொள்வது.

सिंहासने शुद्धदेशे सुरम्ये रलचित्रिते ।
शिवलिङ्गस्य पूजा या सा बाह्या भक्तिरुच्यते ॥ ७ ॥

சுத்தமான அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிங்காதனத்தில்
சிவலிங்கத்தை வைத்துப் பூஜித்தல் வெளிப்புற பக்தியாகும்.

தூய தாகுமி டததிர சுடரமணாச
 சீய மெலலணை யாகிய செங்கையா
 லாய மெய்சசிவ லிங்க வருச்சனை
 மாயா ருயபுறப பததி மதிப்பானே.

சுத்தமான அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிங்காதனத்தில்
 சிவலிங்கத்தை வைத்துப் பூஜித்தல் வெளிப்புற பக்தியாகும்.

लिङ्गे प्राणं समाधाय प्राणे लिङ्गं तु शाम्भवम् ।
 स्वस्थं मनस्तथा कृत्वा न किञ्चिच्चिन्तयेद् यदि ॥ ८॥
 साभ्यन्तरा भक्तिरिति प्रोच्यते शिवयोगिभिः ।
 सा यस्मिन् वर्तते तस्य जीवनं भ्रष्टबीजवत् ॥ ९॥

சிவலிங்கத்தில் பிராணனைத் தியானித்து பிராணத்தில்
 சிவலிங்கத்தை வைத்து மனதை அதில் ஒருமுகப்படுத்தி
 வேறென்றையும் நினையாமல் இருத்தலே
 உட்புறபக்தியெனப்படும்; அத்தகைய பக்தி உள்ளவன் தீயில்
 நன்கு வறுக்கப்பட்ட விதையினைப் போல்வான்.

உயரா லச ஹயாரரு ளசனற
 பயல வொன்றுபட டொன்றையுய பறயுறா
 வயலப கதததி பததி யாசைநதுளோஸ
 செயலவெ துபபு வாதையெனச செபபுவார.

சிவலிங்கத்தில் பிராணனை தியானித்து மனதை அதில்
 ஒருமுகப்படுத்தி வேறென்றையும் நினையாமல் இருத்தலே
 உட்புறபக்தியெனப்படும்; அத்தகைய பக்தி உள்ளவன் தீயில்
 நன்கு வறுக்கப்பட்ட விதையினைப் போல்வான்.

बहुनात्र किमुक्तेन गुह्याद् गुह्यतरा परा ।
 शिवभक्तिर्न सन्देहस्तया युक्तो विमुच्यते ॥ १०॥

நிறைய கூறுவதில் பயன் என்? சிவபக்தி மிகவும் ஆழம்
 மிக்கது; அப்பக்தி உடையோன் முக்தி அடைதல் திண்ணம்.

பெருகு சொற்கொடென பேறு பகரந்திடி
ஹுருகு பததி யெவறறு முயரந்ததா
மருவா மழறதை மண்ணன னேணமல
வாருளா ராகு மிதிலிலை யையமே.

நிறைய கூறுவதில் பயன் என்? சிவபக்தி மிகவும் ஆழம்
மிக்கது; அப்பக்தி உடையோன் முக்தி அடைதல் திண்ணம்.

प्रसादादेव सा भक्तिः प्रसादो भक्तिसम्भवः ।
यथैवाङ्कुरतो बीजं बीजतो वा यथाङ्कुरः ॥ ११ ॥
प्रसादपूर्विका येयं भक्तिर्मुक्तिविधायिनी ।
नैव सा शक्यते प्राप्तुं नरैरेकेन जन्मना ॥ १२ ॥

முனையிலிருந்து விதையும் விதையிலிருந்து முனையும் தோன்றுவது
போல் சிவபிரான் அருளால் தானே பக்தியுண்டாகும்;
அவ்வருளோ பக்தியின் வாயிலாகவே கிடும். சிவனருலால்
உண்டாவதும் சம்சார துன்பத்தை அழிக்கவல்லதுமான சிவபக்தி
ஒரு சில பிறவிகளிலேயே கிட்டாது.

முளையால வதநுமவ வததின முளையுயபோற
றளையால பததி சிவப்பார சாதமோ
டளவா யொன்றினொன் றாகுமப பததிதாண்
வளமு யுயபறப பொன்றில வருவதோ.

முனையிலிருந்து விதையும் விதையிலிருந்து முனையும் தோன்றுவது
போல் சிவபிரான் அருளால் தானே பக்தியுண்டாகும்;
அவ்வருளோ பக்தியின் வாயிலாகவே கிடும். சிவனருலால்
உண்டாவதும் சம்சார துன்பத்தை அழிக்கவல்லதுமான சிவபக்தி
ஒரு சில பிறவிகளிலேயே கிட்டாது.

अनेकजन्मशुद्धानां श्रौतस्मार्तानुवर्तिनाम् ।
विरक्तानां प्रबुद्धानां प्रसीदति महेश्वरः ॥ १३ ॥
प्रसन्ने सति मुक्तोऽभूमुक्तः शिवसमो भवेत् ।

முந்தைய பற்பல பிறவிகளில் சிரௌதம், ஸ்மார்த்தம் முதலான விதிக்கப்படாத கருமங்களை வழுவாது இயற்றி அதனால் புனிதமடைந்து மனத்தில் வைராக்கியமடைந்து ஞானம் பெற்றவர்களுக்குப் பரமேசுவரன் அருள்புரிகின்றான்; அவ்வருளாலே முக்திபெற்றவன் சிவபிரானுக்குச் சமமாகிருன்.

எண்ணருய பறப்பற சூத மெய்திறு னெறிவ ழாமற
பண்ணுறு மியலபை மேவாப படரபலை ழுறந்த ஞானக
கண்ணறை னருளப் பககு மாங்குடலை முதத னாகி
நண்ணருகு சிவச மாந நஹுகுவ னென்பர மேலோர.

முந்தைய பிறவிகளில் சிரௌதம், ஸ்மார்த்தம் முதலான விதிக்கப்படாத கருமங்களை வழுவாது இயற்றி அதனால் புனிதமடைந்து மனத்தில் வைராக்கியமடைந்து ஞானம் பெற்றவர்களுக்குப் பரமேசுவரன் அருள்புரிகின்றான்; அவ்வருளாலே முக்திபெற்றவன் சிவபிரானுக்குச் சமமாகிருன்.

अल्पभक्त्यापि यो मर्त्यस्तस्य जन्मत्रयात्परम् ॥ १४॥

न योनियन्त्रपीडा वै भवेन्नैवात्र संशयः ।

சிறிதளவு பக்தியுடையோனும் மூன்று பிறவிகளுக்குப் பின்னர் மீண்டும் பிறவித் துன்பமடையான் என்பதில் ஐயமில்லை.

நௌதிரைக கடலு முதத நிலமிசை மகக டயமுட
டௌசிவ பததி தானோர சிறிதுளோ னெனலு மனோ
னௌதினா முபப றபபை மேறபறப பெயதா வண்ண
மொளயொடு மருவா நிறகு முணைமையய மாறற மாதோ.

சிறிதளவு பக்தியுடையோனும் மூன்று பிறவிகளுக்குப் பின்னர் மீண்டும் பிறவித் துன்பமடையான் என்பதில் ஐயமில்லை.

साङ्गाऽन्यूना च या सेवा सा भक्तिरिति कथ्यते ॥ १५॥

सा पुनर्भिद्यते त्रेधा मनोवाक्कायसाधनैः ।

शिवरूपादिचिन्ता या सा सेवा मानसी स्मृता।

जपादि वाचिकी सेवा कर्मपूजा च कायिकी ॥ १६॥

அனைத்து அங்கங்களும் கொண்டதாயும், குறைவற்றதாயுமுள்ளதே பக்தி எனப்படுகிறது; அது மனம், மொழி, மெய், ஆகிய சாதனங்களின் அடிப்படையில் மூவகைப்பட்டது. சிவபெருமானின் திருவருவம் முதலியவற்றை ஆழ்ந்து சிந்தித்திருத்தல் மானசமாகும்; [மந்திரங்களை] ஜபித்தல் வாசிகமெனப்படும். சிவபெருமானைப் பூஜித்தல் காயிகம் என வழங்கப்படும்.

**சாங்கமோ டியுறறி யென்றுற தாங்கடைப பாடிககுளு சேவை
யாங்ககு பகுதி முறைறா மகமன மொழிமெயக சூறறா
ஸங்கிறை வடிவ மாதி யெண்ணுதலை மனகுத தாகுய
பாங்குறு செபாதி வாக்கினை பண்புசை யாதி மெயகுதாய.**

அனைத்து அங்கங்களும் கொண்டதாயும், குறைவற்றதாயுமுள்ளதே பக்தி எனப்படுகிறது; அது மனம், மொழி, மெய், ஆகிய சாதனங்களின் அடிப்படையில் மூவகைப்பட்டது. சிவபெருமானின் திருவருவம் முதலியவற்றை ஆழ்ந்து சிந்தித்திருத்தல் மானசமாகும்; [மந்திரங்களை] ஜபித்தல் வாசிகமெனப்படும். சிவபெருமானைப் பூஜித்தல் காயிகம் என வழங்கப்படும்.

बाह्यमाभ्यन्तरं चैव बाह्याभ्यन्तरमेव वा।

मनोवाक्याभेदैश्च त्रिधा तद्भजनं विदुः ॥ १७॥

मनो महेशध्यानाढ्यं नान्यध्यानरतं मनः ।

शिवनामरता वाणी वाङ्मता चैव नेतरा ॥ १८॥

लिङ्गैः शिवस्य चोद्दिष्टैस्त्रिपुण्ड्रादिभिरङ्कितः ।

शिवोपचारनिरतः कायः कायो न चेतः ॥ १९॥

புறம், உட்புறம் மற்றும் வெளிப்புறமுட்புறம் என இம்மனம் மொழி மெய்ச் சாதனங்கள் மூவகைப்படும்: மஹேசுவரனாகிய சிவபெருமானைத் தியானித்திருத்தலே மானச சாதனமாகும்; ஏனையவற்றைத் தியானித்தல் அன்று. சிவநாமங்களை உச்சரித்தல் ஒன்றே மொழி சாதனம், மற்ற சொற்களை உச்சரித்தல் அன்று; திரிபுண்டரம் முதலான வெளிப்புறச் சின்னங்களை முறையே அணிந்து சிவபெருமானை உபசரித்து பூஜிப்பதே காய சதனம், மற்றவை அன்று.

முப்பொறி வாய்ற வறத முப்பெருகு சேவை யென்றுய
 பொய்ப்பருய புறம கயபண புறவக மெனை முறை
 மெய்ப்பொரு ணனைத்த னெஞ்சய வாமலமெய்ப பெயரத்து
 வாககா
 மொப்பணமுப புண்ட ராதி யுளதுமெய யொழிந்த வல்ல.

புறம், உட்புறம் மற்றும் வெளிப்புறமுட்புறம் என இம்மனம்
 மொழி மெய்ச் சாதனங்கள் மூவகைப்படும்: மஹேசுவரனாகிய
 சிவபெருமானைத் தியானித்திருத்தலே மானச சாதனமாகும்;
 ஏனையவற்றைத் தியானித்தல் அன்று. சிவநாமங்களை
 உச்சரித்தல் ஒன்றே மொழி சாதனம், மற்ற சொற்களை
 உச்சரித்தல் அன்று; திரிபுண்டரம் முதலான வெளிப்புறச்
 சின்னங்களை முறையே அணிந்து சிவபெருமானை உபசரித்து
 பூஜிப்பதே காய சாதனம், மற்றவை அன்று.

अन्यात्मविदितं बाह्यं शम्भोरभ्यर्चनादिकम्।

तदेव तु स्वसंवेद्यमाभ्यन्तरमुदाहृतम् ।

मनो महेशप्रवणं बाह्याभ्यन्तरमुच्यते॥ २०॥

पञ्चधा कथ्यते सद्भिस्तदेव भजनं पुनः ।

மற்றவர்கள் அறியும்படி சிவபிரானை அருச்சித்தல் முதலியன
 வெளிப்புறச் சாதனம்; அச்செயல்களையே தான் மட்டும் அறிதல்
 உட்புறச் சாதனம்; மஹேசுவரனிடத்தில் லயித்திருக்கும் மனமே
 வெளிப்புறஉட்புறம். அது ஐவகைப்படும்.

புறமுற வாய்றயுய பூசை புறமகந தன்னைய றானே
 யறிவுற வாய்றயுய பூசை யகயபர சிவனைப போறயுய
 புறமக மடைந்து நிறகு மனமதே புறவ கந்தாண
 மறுவறு பணாயோ ரைந்து வகைப்படு மதனை யுங்கேள.

மற்றவர்கள் அறியும்படி சிவபிரானை அருச்சித்தல் முதலியன
 வெளிப்புறச் சாதனம்; அச்செயல்களையே தான் மட்டும் அறிதல்
 உட்புறச் சாதனம்; மஹேசுவரனிடத்தில் லயித்திருக்கும் மனமே
 வெளிப்புறஉட்புறம். அது ஐவகைப்படும்.

तपः कर्म जपो ध्यानं ज्ञानं चेत्यनुपूर्वकम् ॥ २१ ॥

शिवार्थं देहसंशोषस्तपः कृच्छ्रादि नो मतम् ।

தவம், கருமம், ஜபம், தியானம், ஞானம் என்பன அவை.
சிவபெருமானுக்காக உடலை வருத்துதலே தவம்; கிருச்சிரம்
முதலான நோன்புகள் தவமன்று.

வந்துறு தவமே கமைய வண்ணெபந தியாந ஞான
மைநதிவை முறைய னாகு மருந்தவ மசுய காக
நொந்துட லிளைத்த லாகு மறுபுள நோன்பு னோதன
முந்துள தவம தென்று மொழிந்திடப்படாது கண்டாய்.

தவம், கருமம், ஜபம், தியானம், ஞானம் என்பன அவை.
சிவபெருமானுக்காக உடலை வருத்துதலே தவம்; கிருச்சிரம்
முதலான நோன்புகள் தவமன்று.

शिवार्चा कर्म विज्ञेयं बाह्यं यागादि नोच्यते ॥ २२ ॥

जपः पञ्चाक्षराभ्यासः प्रणवाभ्यास एव वा ।

रुद्राध्यायादिकाभ्यासो न वेदाध्ययनादिकम् ॥ २३ ॥

சிவபெருமானைப் பூஜித்தலே கருமமெனப்படும், யாகமியற்றுதல்
கருமமன்று. பிரணவமந்திரத்தையோ அல்லது
பஞ்சாக்கரமந்திரத்தையோ அல்லது ருத்திராத்தியாயத்தையோ
ஜபித்தலே ஜபம், ஏனைய வேதமந்திரங்களை ஜபித்தலன்று.

கண்ணுதல் பூசை செய்கை கருமமறு யுள்ள வல்ல
வண்ணறனை பரண வத்தோ டஞ்செழுத துருத்தி ராதி
நண்ணுறப பயலுந தனமை நயசெபய வேத மாத பண்ணுறப
பயலுறு நிறகை பகரதரு செபமா காவால்.

சிவபெருமானைப் பூஜித்தலே கருமமெனப்படும், யாகமியற்றுதல்
கருமமன்று. பிரணவமந்திரத்தையோ அல்லது
பஞ்சாக்கரமந்திரத்தையோ அல்லது ருத்திராத்தியாயத்தையோ
ஜபித்தலே ஜபம், ஏனைய வேதமந்திரங்களை ஜபித்தலன்று.

ध्यानं शिवस्य रूपादिचिन्ता नात्मादिचिन्तनम् ।
शिवागमार्थविज्ञानं ज्ञानं नान्यार्थवेदनम् ।

சிவபிரானின் திருவுருவச் சிந்தனையே தியானம், ஆன்மாவைச் சிந்தித்தல் தியானமன்று; சிவாகமங்களை அறிதலே ஞானம், மற்ற நூல்களை அறிதல் ஞானமன்று.

சிவமுய்யு படிவ மாதிரி சிந்தனை தியானமாகு
மவமுய்யு மாணம் சிந்தனை யாதிரி தியான மாகா
நவறரு சிவாக மத்திரி னய்பொரு டெராதனை ஞானய
பவமுய்யு மொழிந்த நூலின பயனுணர வையு ஞானய.

சிவபிரானின் திருவுருவச் சிந்தனையே தியானம், ஆன்மாவைச் சிந்தித்தல் தியானமன்று; சிவாகமங்களை அறிதலே ஞானம், மற்ற நூல்களை அறிதல் ஞானமன்று.

इति पञ्चप्रकारोऽयं शिवयज्ञः प्रकीर्तितः ॥ २४ ॥

अनेन पञ्चयज्ञेन यः पूजयति शङ्करम् ।

भक्त्या परमया युक्तः स वै भक्त इतीरितः ॥ २५ ॥

இவ்வாறு ஐவகைப்பட்டது சிவவழிபாடு; இந்த ஐந்து வகையில் சிவபெருமானை மிகுந்த பக்தியுடன் வழிபடுவோனே பக்தன் எனப்படுகிறான்.

செபய முறையானான சிவமக மைந்திரி னானுய
பைப்பொறியரவ ணந்த பரமனை யருச்சிக கிறை
மெய்ப்பண புரயுய பத்திரி மேவானோ னயாவ னானோ
னொப்பயு பத்திரி னெனறே யுரைத்திடப படுவ னெனறே.

மேற்கூறியவாறு ஐவகைப்பட்டது சிவவழிபாடு; இந்த ஐந்து வகையில் சிவபெருமானை மிகுந்த பக்தியுடன் வழிபடுவோனே பக்தன் எனப்படுகிறான்.

पूजनाच्छिवभक्तस्य पुण्या गतिरवाप्यते ।

अवमानान्महाघोरो नरको नात्र संशयः ॥ २६ ॥

சிவபக்தனை வணங்குவதால் புண்ணிய கதி கிட்டும்; அவனை அவமதிப்பவன் கோரமான நரகத்தையே அடைவான்.

பந்தனை யகஸ்யு நிறை பரசிவ பததனை றணனை
வந்தனை புரயு நலலோண புண்ணிய வழியை நண்ணு
நிந்தனை செயபுந தயோ னனைபயலு முளந குங்குய
வெந்தழ னாரய மெயதி மெலிகுவ னைய மிணேறே.

சிவபக்தனை வணங்குவதால் புண்ணிய கதி கிட்டும்; அவனை அவமதிப்பவன் கோரமான நரகத்தையே அடைவான்.

शिवभक्तो महातेजाः शिवभक्तिपराङ्मुखान् ।

न स्पृशेन्नैव वीक्षेत न तैः सह वसेत् क्वचित् ॥ २७ ॥

பிரகாசம் பொருந்திய சிவபக்தன் சிவபக்தியற்றவர்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அல்லது அவர்களுடன் வசிப்பதோ கூடாது.

ஈண்டொள யமல பதத னருஞ்சிவ பததி நததுக
கோண்டரு மனதது வெயய கொடியவனை றணனை நோகக
றணருதல புராத லாகா சேரந்தவ லுடன் ருத்தல
வேண்டுவ தனெறவ கேலுய வாடுவதே யாயலபு மாதோ.

பிரகாசம் பொருந்திய சிவபக்தன் சிவபக்தியற்றவர்களைத் தீண்டுதல், பார்த்தல் அல்லது அவர்களுடன் வசித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

यदा दीक्षाप्रवेशः स्याल्लिङ्गधारणपूर्वकः ।

तदाप्रभृति भक्तोऽसौ पूजयेत् स्वागमस्थितान् ॥ २८ ॥

இலிங்கதாரணத்துடன் கூடிய சிவதீக்ஷையை அவர்கள் பெற்றவுடனேயே சிவபக்தனானவன் முறைப்படி பூஜித்து வணங்க வேண்டும்.

என்றுபெற றண்ண றககை யலிங்கதா ரணமே யாதி
யன்றுதொட டமல பதத னாயனோண றணைப போல
நின்றநய சிவாக மததி னெறிவழா தொழுகி நங்கு
புள்ளொழிற பததண றணைப பூசனை புராக வணேறே.

இலிங்கதாரணத்துடன் கூடிய சிவதீக்ஷையை அவர்கள்
பெற்றவுடனேயே சிவபக்தனானவன் தனது ஆகமத்தைச்
சேர்ந்தவர்கள் என்றெண்ணி முறைப்படி பூஜித்து வணங்க
வேண்டும்.

स्वमार्गाचारनिरताः सजातीया द्विजास्तु ये ।

तेषां गृहेषु भुञ्जीत नेतरेषां कदाचन ॥ २९॥

स्वमार्गाचारविमुखैर्भविभिः प्राकृतात्मभिः ।

प्रेषितं सकलं द्रव्यमात्मलीनमपि त्यजेत् ॥ ३०॥

சிவதீக்ஷை பெற்றவன் தன்னுடைய ஆகமத்தைச் சேர்ந்த
அந்தணர்களின் இல்லத்தில் உண்ணலாம்; மற்றவர்கள்
இல்லங்களில் ஒருபோதும் உண்ணலாகாது. தன்னைச்
சேர்ந்தவர்களாயினும் தனது ஆகமத்தைச் சேராதவரெனின்
அவர்கள் கொடுக்கும் பொருள்களை அறவே நீக்கவேண்டும்.

தன்னெறி யொழுகி நிறகுளு சங்கர பததர தயபாற

யுள்ளுத லவரதய மிலலிற யுயககுதல செயக பதத

ணன்னயர மனையு ணாகா வருவனைப பவக ணலகுங

கொன்னதி தணவ சதத தென்னலுங கொள்ளொ ணாதாவ.

சிவதீக்ஷை பெற்றவன் தன்னுடைய ஆகமத்தைச் சேர்ந்த
அந்தணர்களின் இல்லத்தில் உண்ணலாம்; மற்றவர்கள்
இல்லங்களில் ஒருபோதும் உண்ணலாகாது. தன்னைச்
சேர்ந்தவர்களாயினும் தனது ஆகமத்தைச் சேராதவரெனின்
அவர்கள் கொடுக்கும் பொருள்களை அறவே நீக்கவேண்டும்.

नाचयेदन्यदेवांस्तु न स्मरेन्न च कीर्तयेत् ।

न तन्निवेद्यमाश्रीयाच्छिवभक्तो दृढव्रतः ॥ ३१॥

यद्देव्यन्तदेवोऽस्ति तद्गृहाणि परित्यजेत् ।
नान्यदेवार्चकान् मर्त्यान् पूजाकाले निरीक्षयेत् ॥ ३२ ॥

சிவபக்தனும், உறுதியான விரதம் பூண்டவனும் மற்ற தெய்வங்களை வணங்குதலோ, நினைத்தலோ, போற்றிப் பாடுதலோ அல்லது அத்தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ளுதலோ கூடாது; இதர தெய்வவழிபாடு நடைபெறும் இல்லங்களைத் தவிர்க்கவேண்டும். தான் சிவபூஜை செய்யும் காலங்களில் மற்றத் தெய்வங்களை வழிபடுவோரைப் பார்க்கவும் கூடாது.

அன்னைய தெய்வ முன்னல புகழ்தலரச சித்த லாகா
வன்னைய தெய்வ சேட மருந்தொணா வமல பத்த
ணன்னைய தெய்வ மேய மகமுறாண பூச னைகக
ணன்னைய தெய்வ பூசை யாளயை நோககு றானால.

சிவபக்தனும், உறுதியான விரதம் பூண்டவனும் மற்ற தெய்வங்களை வணங்குதலோ, நினைத்தலோ, போற்றிப் பாடுதலோ அல்லது அத்தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ளுதலோ கூடாது; இதர தெய்வவழிபாடு நடைபெறும் இல்லங்களைத் தவிர்க்கவேண்டும். தான் சிவபூஜை செய்யும் காலங்களில் மற்றத் தெய்வங்களை வழிபடுவோரைப் பார்க்கவும் கூடாது.

सदा शिवैकनिष्ठानां वीरशैवाध्ववर्तिनाम् ।
नहि स्थावरलिङ्गानां निर्माल्याद्युपयुज्यते ॥ ३३ ॥

சிவபெருமானை மட்டுமே நினைந்து வீரசைவ நெறியொன்றையே பின்பற்றி வாழ்பவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தாவரலிங்கங்களுக்கு அர்ப்பணித்த நிர்மால்யங்களைத் தீண்டார்.

என்றுமெயச சிவலிங கத்தோ டிசைநதுநல வரசைவ
நன்றிகொ ணெறியா னன்ற நயசிவ பத்த னானோண
வன்றரை யாடங்கொண டுறயு வயங்குதா வரலிங கத்தி
என்றநிண மாலி யந்தான கொள்ளுத னெறியண றாகுய.

சிவபெருமானை மட்டுமே நினைந்து வீரசைவ நெறியொன்றையே பின்பற்றி வாழ்பவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தாவரலிங்கங்களுக்கு அர்ப்பணித்த நிர்மால்யங்களைத் தீண்டார்.

यत्र स्थावरलिङ्गानामपायः परिवर्तते ।

अथवा शिवभक्तानां शिवलाञ्छनधारिणाम् ॥ ३४॥

तत्र प्राणान् विहायापि परिहारं समाचरेत्।

शिवार्थं मुक्तजीवश्चेच्छिवसायुज्तमाप्नुयात् ॥ ३५॥

ஆயினும் ஸ்தாவரலிங்கங்களுக்கேனும், சிவசின்னங்கள் அணிந்த சிவபக்தர்களுக்கேனும் யாதொரு தீங்கு ஏற்பட்டால் வீரசைவனானவன் தனது உயிரைக் கொடுத்தாவது அத்தீங்குகளை நீக்க வேண்டும்; சிவபெருமானுக்காக உயிரை விடுபவன் சிவஸாயுஜ்ஜியமெனும் மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

யாண்டொரு தாவரத்திய கிடையூறு வரலுய பததரக
கேண்டரு சிவவே டததோரக கிடரகளவற துறிலு நிலலா
தாண்டுயார வாடுததே யேலு மளக்கமெயப பரண்பொ ருடரு
மாண்டவண சிவனோ டொன்றாய பதததினை மருபு மனேறே.

ஆயினும் ஸ்தாவரலிங்கங்களுக்கேனும், சிவசின்னங்கள் அணிந்த சிவபக்தர்களுக்கேனும் யாதொரு தீங்கு ஏற்பட்டால் வீரசைவனானவன் தனது உயிரைக் கொடுத்தாவது அத்தீங்குகளை நீக்க வேண்டும்; சிவபெருமானுக்காக உயிரை விடுபவன் சிவஸாயுஜ்ஜியமெனும் மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

शिवनिन्दाकरं दृष्ट्वा घातयेदथवा शपेत् ।

स्थानं वा तत्परित्यज्य गच्छेद् यद्यक्षमो भवेत् ॥ ३६॥

சிவநிந்தனை செய்வோனைக் கண்டால் அவனைக் கொல்க;
அல்லது அவனுக்குத் தீங்கு நேரும் வண்ணம் சாபம் இடுக;
அல்லது இச்செயல்களைச் செய்ய இயலாதாயின் அவ்விடத்தை விட்டு நீங்குக.

கண்டன னாயாண முககட கடவுளை நிறதிப போனைத
தண்டனை புரந்து கொலக வர்தெனறு சபகக நிலுறு
மண்டனல வலிய னன்றேல வாரசெவாத துணைகங் பொததிக
கொண்டவ ணகணுறு செலக குலைகுலைந தமல பததண.

சிவநிந்தனை செய்வோனைக் கண்டால் அவனைக் கொல்க;
அல்லது அவனுக்குத் தீங்கு நேரும் வண்ணம் சாபம் இடுக;
அல்லது இச்செயல்களைச் செய்ய இயலாதாயின் அவ்விடத்தை
விட்டு நீங்குக.

यत्र चाचारनिन्दाऽस्ति कदाचित्तत्र न व्रजेत् ।
यद्गृहे शिवनिन्दाऽस्ति तद्गृहाणि परित्यजेत् ॥ ३७॥
यः सर्वभूताधिपतिं विश्वेशानं विनिन्दति ।
न तस्य निष्कृतिः शक्या कर्तुं वर्षशतैरपि ॥ ३८॥

சைவாசார நிந்தனை செய்யுமிடத்திற்கு ஒருபோதும்
செல்லலாகாது. சிவநிந்தனை செய்யும் இல்லங்களை அறவே
நீக்க வேண்டும். அனைத்து ஜீவராசிகளுக்குத் தலைவனும்,
அகில உலகங்களுக்கும் ஒரே நாயகனுமான சிவபெருமானை
இகழ்பவனுக்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளாயினும்
யாதொரு பிராயச்சித்தமும் செய்ய இயலாது.

ஏயுமா சார நிறதை யாணுள தவவ டததிர
போயுற லொழிக வெணுறுய புகலசிவ நிறதை செய்வோண
றயக முறாது நிறக சிவநிறதை யவரககு நூறாண
டாயணுய பரகா ரஞ்செய தகறறிடற கர்து மாதோ.

சைவாசார நிந்தனை செய்யுமிடத்திற்கு ஒருபோதும்
செல்லலாகாது. சிவநிந்தனை செய்யும் இல்லங்களை அறவே
நீக்க வேண்டும். அனைத்து ஜீவராசிகளுக்குத் தலைவனும்,
அகில உலகங்களுக்கும் ஒரே நாயகனுமான சிவபெருமானை
இகழ்பவனுக்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளாயினும்
யாதொரு பிராயச்சித்தமும் இல்லை.

शिवपूजापरो भूत्वा पूर्वकर्म विसर्जयेत् ।
 अथवा पूर्वकर्म स्यात् सा पूजा निष्फला भवेत् ॥ ३९॥
 उत्तमां गतिमाश्रित्य नीचां वृत्तिं समाश्रितः ।
 आरूढपतितो ज्ञेयः सर्वकर्मबहिष्कृतः ॥ ४०॥

சிவபூஜை செய்பவனாகில் பூருவகருமங்களை அறவே நீக்குக;
 அவற்றைச் செய்வானாயின் சிவபூஜை பயனளிக்காது. மிக
 உயர்ந்த நிலையை அடைய விரும்பி மிகத்தாழ்ந்த செயல்களைச்
 செய்பவன் மேலே சென்று கீழே விழுந்தவன் என்றறிக. அவன்
 அனைத்துக் கருமங்களினின்றும் நீக்கப்பட்டவன் ஆகிறான்.

சிறகன சிவலிங் கததைச் சேரநதுபு சனைசெய கிஹோஹி
 முறகரு மங்கள செயயாஹி முயலவனே லமல பூசை
 நற்பய னாலையு யரந்த நடையானோஹி றாழந்த செயயாற
 பறபல கரும மெலலாய பயனறப பதித னாவாஹி.

சிவபூஜை செய்பவனாகில் பூருவகருமங்களை அறவே நீக்குக;
 அவற்றைச் செய்வானாயின் சிவபூஜை பயனளிக்காது. மிக
 உயர்ந்த நிலையை அடைய விரும்பி மிகத்தாழ்ந்த செயல்களை
 செய்பவன் மேலே சென்று கீழே விழுந்தவன் என்றறிக. அவன்
 அனைத்துக் கருமங்களினின்றும் நீக்கப்பட்டவன் ஆகிறான்.

पञ्चाक्षरोपदेशी च नरस्तुतिकरो यदि ।
 सोऽलिङ्गी स दुराचारी कुकविः स तु विश्रुतः ॥ ४१॥

பஞ்சாக்ஷரமந்திரோபதேசம் பெற்றும் மனிதர்களைத்
 துதிசெய்பவன் லிங்கதாரி அல்லன்; அவன் தீயநடத்தை
 கொண்டவன், கெட்ட கவி என்றும் அறியப்படுகிறான்.

அஞ்செழுத துபதே சங்கொஹி பவனரர தயமைச் செஹு
 நெஞ்சறத துதிபய னஹோஹி னெறியலா நெறிய னஹோ
 னஞ்சறப படுமி லிங்கி யறிவலபுஹி புலவ ஹாலக
 னெஞ்சறக கறறோ னேஹுஹி கறறில னெஹபர மேலோர.

பஞ்சாக்கிரமந்திரோபதேசம் பெற்றும் மனிதர்களைத்
துதிசெய்பவன் விங்கதாரி அல்லன்; அவன் தீயநடத்தை
கொண்டவன், கெட்ட கவி என்றும் அறியப்படுகிறான்.

चर्मपात्रे जलं तैलं न ग्राह्यं भक्तितत्परैः ।

गृह्यते यदि भक्तेन रौरवं नरकं व्रजेत् ॥ ४२॥

சிவபக்தியுடையோன் தோலினால் செய்யப்பட்ட பாத்திரத்தில்
நீரையோ எண்ணெயையோ கொள்ளலாகாது; அவ்வாறு
கொள்வானாகில் ரௌரவம் முதலான கொடிய நரகங்களைச்
சென்றடைவான்.

நடுயர பததிநஃ னெறிய னஃயுளோஃ

பாடுயு தயலந்ர சரும பாத்திரங

கோடனஃ றஃயுதாஃ கொவ னேலவஃ

வடுவெற நிரயமாய மேவா நையுமே.

சிவபக்தியுடையோன் தோலினால் செய்யப்பட்ட பாத்திரத்தில்
நீரையோ எண்ணெயையோ கொள்ளலாகாது; அவ்வாறு
கொள்வானாகில் ரௌரவம் முதலான கொடிய நரகங்களைச்
சென்றடைவான்.

न तस्य सूतकं किञ्चित्प्राणलिङ्गसङ्गिनः ।

जन्मनोत्थं मृतोत्थं च विद्यते परमार्थतः ॥ ४३॥

பிராணலிங்கத்தையணிந்தவனுக்குப் பிறப்பினாலோ
இறப்பினாலோ உண்டாகும் தீட்டு முதலியன கிடையாது.

இறப்பஃ மிருநிலத தெயத வநதிருய

பறப்பஃ மறநிலுய பறநத சூதக

மறப்பல தாமிலிங காங்க மஃனனோய

குறப்பெயு கிலசிறி தேஃ முஃமைமே.

பிராணலிங்கத்தையணிந்தவனுக்குப் பிறப்பினாலோ
இறப்பினாலோ உண்டாகும் தீட்டு முதலியன கிடையாது.

लिङ्गार्चनरतायाश्च ऋतौ नार्या न सूतकम् ।
तथा प्रसूतिकायाश्च सूतकं नैव विद्यते ॥ ४४ ॥

அவ்வாறே, சிவலிங்க வழிபாடு செய்யும் பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்றினாலும் தீட்டு எதுவும் விளையாது.

பூப்பயறு தூடககிலை புனதண பூசனை
வாய்ப்பயறு மடவர றனககு மறறவட
கேய்ப்பயறு புதலவனை ய்ளறு போந்துள
நப்பருகு சூதக நிதேத மிளறரோ.

அவ்வாறே, சிவலிங்க வழிபாடு செய்யும் பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்றினாலும் தீட்டு எதுவும் விளையாது.

गृहे यस्मिन् प्रसूता स्त्री सूतकं नात्र विद्यते ।
शिवपादाम्बुसंस्पर्शात् सर्वपापं प्रणश्यति ॥ ४५ ॥

பிள்ளைப் பேறு நடந்த இல்லத்தில் அப்பெண்ணுக்கோ அல்லது வீட்டிலோ தீட்டு ஏற்படாது; சிவபெருமான் திருவடி நீரைத் தீண்டுவதால் அனைத்துப் பாவங்களும் விலகும்.

பரமனை யருச்சனை பயிலு மிங்கைய
ரருமக ஷயாரத்திடு மகத்திற சூதகய
பரவுத வலசிவ பாத நருற
வார்தரு மருவாய பாவய யாஷமே.

பிள்ளைப் பேறு நடந்த இல்லத்தில் அப்பெண்ணுக்கோ அல்லது வீட்டிலோ தீட்டு ஏற்படாது; சிவபெருமான் திருவடி நீரைத் தீண்டுவதால் அனைத்துப் பாவங்களும் விலகும்.

शिवस्थानानि तीर्थानि विशिष्टानि शिवार्चकः ।
शिवयात्रोत्सवं नित्यं सेवेत परया मुदा ॥ ४६ ॥
शिवक्षेत्रोत्सवमहायात्रादर्शनकाङ्क्षिणाम् ।
मार्गेऽन्नपानदानं च कुर्यान्माहेश्वरो जनः ॥ ४७ ॥

சிவபெருமான் விளங்கும் இடமெல்லாம் புண்ணியதீர்த்தங்களே; சிவார்ச்சனை புரிவோன் உற்சவங்களையும் வழிபாடுகளையும் மனமகிழ்ச்சியுடன் செவ்வனே இயற்றுக. அந்த உற்சவங்களைக் காண வரும் யாத்திரிகர்களுக்கு அவர்கள் வரும் வழியில் உணவு, நீர் ஆகியவற்றைச் சிவபக்தர்களாகிய மாஹேசுவரர்கள் வழங்குவார்களாக.

**இறையவ னடங்கொளு மிடங்க டீரத்தங்கள்
பொறைதரு திருவழா வணைநது போறயுக
புறுசிவ பததரவ புழிய நேருவோரக
கறமுட ஹுதபுக வறந பாநமே.**

சிவபெருமான் விளங்கும் இடமெல்லாம் புண்ணியதீர்த்தங்களே; சிவார்ச்சனை புரிவோன் உற்சவங்களையும் வழிபாடுகளையும் மனமகிழ்ச்சியுடன் செவ்வனே இயற்றுக. அந்த உற்சவங்களைக் காண வரும் யாத்திரிகர்களுக்கு அவர்கள் வரும் வழியில் உணவு, நீர் ஆகியவற்றைச் சிவபக்தர்களாகிய மாஹேசுவரர்கள் வழங்குவார்களாக.

**नान्नतोयसमं दानं न चाहिसापरं तपः ।
तस्मान्माहेश्वरो नित्यमन्नतोयप्रदो भवेत् ॥ ४८॥**

உணவு, நீர் ஆகியவற்றை அளிப்பதினும் மேலான தானம் இல்லை; உயிர்களுக்குத் தீங்கிழைக்காத அஹிம்சையைக் காட்டிலும் மேலான தவமில்லை. எனவே மாஹேசுவரர்கள் எப்போதும் அன்னம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

**அநந்தோ யததிஹேமே லான தாநமு
மஹுகொல லாமைமேய றவமு மயறிலை
யென்னலா லநந்தோ யததை ய்ததுயு
நன்னலை யேசிவ பததர நஹுவார.**

உணவு, நீர் ஆகியவற்றை அளிப்பதினும் மேலான தானம் இல்லை; உயிர்களுக்குத் தீங்கிழைக்காத அஹிம்சையைக் காட்டிலும் மேலான தவமில்லை. எனவே மாஹேசுவரர்கள் எப்போதும் அன்னம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

स्वमार्गाचारवर्तिभ्यः स्वजातिभ्यः सद्व्रती ।

दद्यात् तेभ्यः समादद्यात् कन्यां कुलसमुद्भवाम् ॥ ४९ ॥

சிவபக்தன் தன் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும், தன்னைப் போல் சிவநெறியைப் பின்பற்றுவோர்க்கும் தனது குலத்தில் பிறந்த கன்னிகையைத் தானமாக நல்கவேண்டும்.

தன்னெறி தன்குலஞ் சாரந்த வரகருமா

நன்னெறி பெறுசிவ பக்த னலகுக

கன்னையை யனையவர களபய நலகூறு

மின்னனை யாரதமை வருமபக கொள்கவே.

சிவபக்தன் தன் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும், தன்னைப் போல் சிவநெறியைப் பின்பற்றுவோர்க்கும் தனது குலத்தில் பிறந்த கன்னிகையைத் தானமாக நல்கவேண்டும்.

एवमाचारसंयुक्तो वीरशैवो महाव्रती ।

पूजयेत् परया भक्त्या गुरुं लिङ्गं च सन्ततम् ॥ ५० ॥

இவ்விதமான நெறியைப் பூண்ட உறுதியான வீரசைவன் மிகுந்த பக்தியுடன் தனது குருவையும் லிங்கத்தையும் எப்போதும் வழிபடவேண்டும்.

வளயபுமிந நிலைபெறு வர சைவரதா

முளங்கொளு மன்புட ஹுவபபுற நென்றுமே

கொளுங்குரு வொடுசிவ லிங்கங் கோதிலா

வளந்தரு பூசனை மதிததுச செய்கவே.

இத்தகைய நெறியைப் பூண்ட உறுதியான வீரசைவன் மிகுந்த பக்தியுடன் தனது குருவையும் லிங்கத்தையும் எப்போதும் வழிபடவேண்டும்.

பத்தித்தலம் முற்றும்

गुरोरभ्यर्चनेनापि साक्षादभ्यर्चितः शिवः ।
तयोर्नास्ति भिदा किञ्चिदेकत्वात् तत्त्वरूपतः ॥ ५१ ॥

தனது குருவைப் பூஜிப்பதாலும் சிவபெருமான்
அர்ச்சிக்கப்படுகிறார்; இருவரும் ஒருவரேயானதால் அவர்களுள்
வேறுபாடு இல்லை.

போற்றியு குருபரஃ பூசை யேயள
வேற்றியர கொடியனோஃ பூசை யெஃபரஃ
சாற்றியு மிவரொரு ததது வபபொருஃ
வேற்றியமை யலலையோ ராதது மெய்யமையே.

தனது குருவைப் பூஜிப்பதாலும் சிவபெருமான்
அர்ச்சிக்கப்படுகிறார்; இருவரும் ஒருவரேயானதால் அவர்களுள்
வேறுபாடு இல்லை.

यथा देवे जगन्नाथे सर्वानुग्रहकारके ।
तथा गुरुवरे कुर्यादुपचारान् दिने दिने ॥ ५२ ॥

அனைத்துலகங்களுக்கும் நாதனும் எல்லோருக்கும்
அருள்புரிபவனுமான சிவபெருமானுக்குச் செய்யும் உபசாரங்களை
தனது குருவுக்குத் தினமும் செய்ய வேண்டும்.

முலகா ரணனென முழுத ளுத்திமுய
பாலலோ சநஃறனைப பூசை பண்ணலபோல
ஞாலமேல வருகுரு பரனை நாடொறு
மேலவே யருச்சனை யாயற்ற வேண்டுமால்.

அனைத்துலகங்களுக்கும் நாதனும் எல்லோருக்கும்
அருள்புரிபவனுமான சிவபெருமானுக்குச் செய்யும் உபசாரங்களை
தனது குருவுக்குத் தினமும் செய்ய வேண்டும்.

अप्रत्यक्षो महादेवः सर्वेषामात्ममायया ।
प्रत्यक्षो गुरुरूपेण वर्तते भक्तिसिद्धये ॥ ५३ ॥

மக்களின் மாயையால் சிவபெருமான் கண்ணெதிரே தெரிவதில்லை; அவரே பக்திகைகூடும் பொருட்டு குருவடிவாகத் திகழ்கிறார்.

தன்னொரு மாயையால் யாரககுல சங்கரனை
பன்னருங் காட்சியறு படாதொ ளககுமான
மன்னுறு குருபரனை வடிவந் தாங்கியே
முன்னுறு காட்சியனை முளைககு மென்பவே.

மக்களின் மாயையால் சிவபெருமான் கண்ணெதிரே தெரிவதில்லை; அவரே பக்திகைகூடும் பொருட்டு குருவடிவாகத் திகழ்கிறார்.

शिवज्ञानं महाघोरसंसारार्णवतारकम् ।

ध्रि(दी)यते येन स गुरुः कस्य वन्द्यो न जायते ॥ ५४ ॥

சிவஞானம் மக்களைக் கொடிய சம்சாரக் கடலினின்றும் கரை சேர்க்க வல்லது; அத்தகைய ஞானத்தை வழங்கும் குருவானவர் யாரால்தான் வணங்கப்படார்?

பறப்பெறுங் கடலினைக் கடக்குய பெற்றிசேர
மறப்பர தாயமெயகு ஞானமாக கலகு
சிறப்புற வருளாகுரு தேவனை வந்தனை
யறப்பெறு கிலனெனனை வராஹு வந்தரோ.

சிவஞானம் மக்களைக் கொடிய சம்சாரக் கடலினின்றும் கரை சேர்க்க வல்லது; அத்தகைய ஞானத்தை வழங்கும் குருவானவர் யாரால்தான் வணங்கப்படார்?

यत्कटाक्षकलामात्रात् परमानन्दलक्षणम् ।

लभ्यते शिवरूपत्वं स गुरुः केन नार्चितः ॥ ५५ ॥

எவருடைய கடைக்கண் நோக்கால் பரமானந்த சொரூபமான சிவத்துவம் கைவரப்படுகிறதோ அத்தகைய குருவை வணங்காதார் யார்?

எககுரு பரஸ்கடைக கண்ண லிஸ்பமா
 மெய்ககுறி யுடையதோர் வாமல மெய்சசிவய
 புககது வாயுறுந தனமை போநதுறு
 மககுரு பரனெ வரருச்சிக கபபடாஸி.

எவருடைய கடைக்கண் நோக்கால் பரமானந்த சொருபமான
 சிவத்துவம் கைவரப்படுகிறதோ அத்தகைய குருவை
 வணங்காதார் யார்?

हितमेव चरेन्नित्यं शरीरेण धनेन च ।
 आचार्यस्योपशान्तस्य शिवज्ञानमहानिधिः ॥ ५६ ॥

சிவஞானக்கடலாக விளங்கும் அமைதியான ஆசாரியனுக்கு
 அநுதினமும் தனது உடலாலும் பொருளாலும் நன்மையையே
 செய்ய வேண்டும்.

சாரந்தநல லுருவமாயத தயங்கு பாசநோய
 மாயந்திட வருசிவ ஞான மாநிதி
 யாந்தகை பெறுகுரு பரஹுக காககையா
 லேயநதுள பொருளானா லிதகுசெய கிறகவே.

சிவஞானக்கடலாக விளங்குபவரும் பாசநோயை
 அழிப்பவருமான ஆசாரியனுக்கு எப்போதும் தனது உடலாலும்
 பொருளாலும் நன்மையையே செய்ய வேண்டும்.

गुरोराज्ञां न लङ्घेत सिद्धिकामी महामतिः ।
 तदाज्ञालङ्घनेनापि शिवाज्ञाच्छेदको भवेत् ॥ ५७ ॥

நல்லறிவு பொருந்தியவனும் தனது இலக்கான [மோட்சத்தை
 அடைய விரும்புவோனுமான] சீடன் குருவின் கட்டளையை
 மீறலாகாது; குருவின் கட்டளையை மீறுபவன் சிவனது
 ஆணையை மீறுபவனாவான்.

ஏஹுக கதிவழை யயலப னோனகுரு
 வாணையைக கடககொணா ததைக கடநதிடிறு

காஹூறச சகமெலாங் காடடு மசன
தாணையக கடந்தவ னாவ னாணையே.

நல்லறிவு பொருந்தியவனும் தனது இலக்கான மோட்சத்தை
அடைய விரும்புவோனுமான சீடன் குருவின் கட்டளையை
மீறலாகாது; குருவின் கட்டளையை மீறுபவன் சிவனது
ஆணையை மீறுபவனாவான்.

உபயத்தலம் முற்றும்.

यथा गुरौ यथा लिङ्गे भक्तिमान् परिवर्तते ।
जङ्गमे च तथा नित्यं भक्तिं कुर्याद् विचक्षणः ॥ ५८ ॥

குருவினிடத்தில் எவ்வாறே அவ்வாறே சிவலிங்கத்திலும்
பக்திமான் நடந்து கொள்வான்; அதே போன்று
சிவபக்தர்களாகிய ஜங்கமர்களிடமும் பக்தி பூண்டொழுகுவான்.

செவ்வாய குருவடைச சிவலிங் கததிடை
யெவ்வகை யன்புட னானய செயகுறு
மவ்வகை சங்கமந் தனஹு மஹினை
வெவ்வாய வானைதபு வாவேகி செய்யுமால்.

குருவினிடத்தில் எவ்வாறே அவ்வாறே சிவலிங்கத்திலும்
பக்திமான் நடந்து கொள்வான்; அதே போன்று
சிவபக்தர்களாகிய ஜங்கமர்களிடமும் பக்தி பூண்டொழுகுவான்.

एक एव शिवः साक्षात् सर्वानुग्रहकारकः ।
गुरुजङ्गमलिङ्गात्मा वर्तते भुक्तिमुक्तिदः ॥ ५९ ॥

சிவபெருமான் ஒருவரே அனைத்து ஜீவராசிகளுக்கும்
அருள்புரிகிறார்; அவரே குரு, லிங்கம், ஜங்கமர் என்னும்
வடிவில் நின்று எல்லோருக்கும் உலக இன்பங்கனையும்
மோட்சத்தையும் வழங்குகிறார்.

அருணலை நியூய ரளககு மசனா
மொருவனே போகமுய வ்நமொன யுறத

தருவது செய்குரு லிங்க சங்கம

புருஷகொண டுலகின லுலபு மெபவே.

சிவபெருமான் ஒருவரே அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்புரிகிறார்; அவரே குரு, லிங்கம், ஜங்கமர் என்னும் வடிவில் நின்று எல்லோருக்கும் உலக இன்பங்களையும் மோட்சத்தையும் வழங்குகிறார்.

लिङ्गं च द्विविधं प्रोक्तं जङ्गमाजङ्गमात्मना ।

अजङ्गमे यथा भक्तिर्जङ्गमे च तथा स्मृता ॥ ६० ॥

லிங்கம் ஜங்கமம் அஜங்கமம் என இருவகைப்பட்டது; பிரதிஷ்டை செய்யப்பட்ட அசையாத லிங்கத்தினிடம் எவ்வகைப் பக்தியோ அதே போன்று சிவபக்தர்களாகிய நடமாடும் ஜங்கம லிங்கத்திலும் பக்தி கொள்ளவேண்டும்.

சரததொடு திரமெனது தரததி ரணமுரு

வருடசிவ லுலகின லருளசெய துறறிடுற

திரததின லுபுசெய செயகை போலவே

சரததிலு மபுசெய துமை வேணமுமாவ.

லிங்கம் ஜங்கமம் அஜங்கமம் என இருவகைப்பட்டது; பிரதிஷ்டை செய்யப்பட்ட அசையாத லிங்கத்தினிடம் எவ்வகைப் பக்தியோ அதே போன்று சிவபக்தர்களாகிய நடமாடும் ஜங்கம லிங்கத்திலும் பக்தி கொள்ளவேண்டும்.

अजङ्गमं तु यल्लिङ्गं मृच्छिलादिविनिर्मितम् ।

तद्वरं जङ्गमं लिङ्गं शिवयोगीति विश्रुतम् ॥ ६१ ॥

அசையாத லிங்கமானது கல், மண் முதலியவற்றால் செய்யப்பட்டது; அதைக் காட்டிலும் சிறந்தவர்கள் சிவயோகிகளான ஜங்கமர்கள்.

மணுணாடு சிலையெழு வாயகொண டாறறிய

வணுணுரு வலிங்கமா மதனா மேறபட

நண்ணாய சங்கம நாம நண்ணூறு
மெண்ணூறுத லருளுசிவ யோகி யென்பவே.

அசையாத லிங்கமானது கல், மண் முதலியவற்றால்
செய்யப்பட்டது; அதைக் காட்டிலும் சிறந்தவர்கள்
சிவயோகிகளான ஜங்கமர்கள்.

अचरे मन्त्रसंस्काराल्लिङ्गे वसति शङ्करः ।
सदाकालं वसत्येव चरलिङ्गे महेश्वरः ॥ ६२ ॥

கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட அசையாத லிங்கத்தில்
மந்திரங்களை ஓதி சடங்குகள் புரிவதால் சிவபெருமான் வாசம்
செய்கிறார்; ஆனால் அசையும் லிங்கமான ஜங்கமர்களில் அவர்
எப்போதுமே வாசம் செய்கிறார்.

மந்திரங் கொணருற வந்தி ருந்திரு
மெந்தையங் கசரமா மிலிங்க மேனய
னந்தையல சங்கமந தனை னகற
நந்திரு சங்கர னண்ணு மென்றுமே.

கல் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட அசையாத லிங்கத்தில்
மந்திரங்களை ஓதி சடங்குகள் புரிவதால் சிவபெருமான் வாசம்
செய்கிறார்; ஆனால் அசையும் லிங்கமான ஜங்கமர்களில் அவர்
எப்போதுமே வாசம் செய்கிறார்.

शिवयोगिनि यद्दत्तं तदक्षयफलं भवेत् ।
तस्मात् सर्वप्रयत्नेन तस्मै देवं महात्मने ॥ ६३ ॥

சிவயோகிகளிடத்தில் எவை கொடுக்கப்படுகின்றனவோ
அவற்றால் அளவிடமுடியாத பயன்கள் விளையும்; எனவே மிக்க
முயற்சியுடன் அத்தகைய பெரியோர்களுக்குத் தானம் செய்ய
வேண்டும்.

ஒன்றொரு பொருளசிவ யோகிக கீந்திய
பொன்றுத றவாரபல னாகப போந்துறு

மெறெலி னாவெறனக கெததி றகுதிலு
நெயுற வளபபதே நெயு நெறரோ.

சிவயோகிகளிடத்தில் எவை கொடுக்கப்படுகின்றனவோ
அவற்றால் அளவிடமுடியாத பயன்கள் விளையும்; எனவே மிக்க
முயற்சியுடன் அத்தகைய பெரியோர்களுக்குத் தானம் செய்ய
வேண்டும்.

यत्फलं लभते जन्तुः पूजया शिवयोगिनः ।
तदक्षयमिति प्रोक्तं सकलागमपारगैः ॥ ६४ ॥

சிவயோகிகளைப் போற்றி வழிபடுவதால் என்றுமே அழியாத
நன்மை ஏற்படுமென்று எல்லா ஆகமங்களும் கூறுகின்றன.

ஓபயு மொருசிவ யோகி பூசையா
லெபய னடைகுவ னயாவ னெனது
தபயு பலனெனச சகல நூலிலு
மெய்ப்பொரு ஞுணரநதவர வளயபு வாரரோ.

சிவயோகிகளைப் போற்றி வழிபடுவதால் என்றுமே அழியாத
நன்மை ஏற்படுமென்று எல்லா ஆகமங்களும் கூறுகின்றன.

नावमन्येत कुत्रापि शिवयोगिनमागतम् ।
अवमानाद्भवेत्तस्य दुर्गतिश्च न संशयः ॥ ६५ ॥
शिवयोगी शिवः साक्षादिति कैकर्यभक्तितः ।
पूजयेदादरेणैव यथा लिङ्गं यथा गुरुः ॥ ६६ ॥

வந்தடைந்த சிவயோகியை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது;
அவரை அவமதிப்பதால் நற்கதியே கிட்டாது.
சிவயோகியானவன் சிவபெருமானே என்றெண்ணி பக்தியுடன்
லிங்கத்தைப் பூஜிப்பது போல் அவரை வழிபட வேண்டும்.

உகநதுள பரசிவ யோகி வறதுறி
னகழநதன னருநதவ னெயதுற தநெறி

புகழ்நதவஃ றனைசசிவஃ போலவே யுன
மகிழ்நதுயர பூசனை மதிஞர செயவரே.

வந்தடைந்த சிவயோகியை ஒருபோதும் அவமதிக்கலாகாது;
அவரை அவமதிப்பதால் தீயகதியே கிடும்.
சிவயோகியானவன் சிவபெருமானே என்றெண்ணி பக்தியுடன்
விங்கத்தைப் பூஜிப்பது போல் அவரை வழிபட வேண்டும்.

पादोदकं यथा भक्त्या स्वीकरोति महेशितुः ।
तथा शिवात्मनोर्नित्यं गुरुजङ्गमयोरपि ॥ ६७॥

சிவபெருமானின் திருவடி நீரை எவ்வித பக்தியுடன்
கொள்கிறேமோ அவ்வாறே குரு மற்றும் ஜங்கமர்களின்
திருவடி நீரையும் கொள்ள வேண்டும்.

புதி கொஃடரஃ பாதப புனலெனச
சதுதெ ஹுங்குரு சங்கம மெலலடிக
குயதத வொஃபுன ஹுங்களத துஃபரா
னாதத ஹுஞ்சிவ நேச மடைநதுளார.

சிவபெருமானின் திருவடி நீரை எவ்வித பக்தியுடன்
கொள்கிறேமோ அவ்வாறே குரு மற்றும் ஜங்கமர்களின்
திருவடி நீரையும் கொள்ள வேண்டும்.

सर्वमङ्गलमाङ्गल्यं सर्वपावनपावनम् ।
सर्वसिद्धिकरं पुंसां शम्भोः पादाम्बुधारणम् ॥ ६८॥

சிவபெருமானின் திருவடி நீர் எல்லா மங்கலங்களுக்கும்
மேலான மங்கலமானது, அனைத்துப் பாவங்களையும்
அழிக்கவல்லது, எல்லா சித்திகளையும் அளிப்பது.

பொங்கு றுயபுன தததிற புனதமாய
மங்க லநதனஃ மங்கல மாகியே
சங்க ரஃறிருத தாடபுன றாரண
மிங்க ளாதிருஞ சித்திகள யாவுமே.

சிவபெருமானின் திருவடி நீர் எல்லா மங்கலங்களுக்கும்
மேலான மங்கலமானது, அனைத்துப் பாவங்களையும்
அழிக்கவல்லது, எல்லா சித்திகளையும் அளிப்பது.

शिरसा धारयेद्यस्तु पत्रं पुष्पं शिवार्पितम् ।

प्रतिक्षणं भवेत् तस्य पौण्डरीकक्रियाफलम् ॥ ६९ ॥

சிவபெருமானுக்கு அர்ப்பணித்த பத்திரம் புஷ்பம்
ஆகியவற்றைத் தனது தலையில் சூடிக்கொள்பவனுக்கு
ஒவ்வொரு கணமும் பௌண்டரீகயாகம் செய்த பயன் கிடும்.

அதத ன்றதி யணஹத மலரொடு

பததி ரங்க டலையறு பரததுள

சுதத னஹகோர கணததினறு யுஹகுதை

மதத வேழ மகமபய னஹஹுவஹை.

சிவபெருமானுக்கு அர்ப்பணித்த பத்திரம் புஷ்பம்
ஆகியவற்றைத் தனது தலையில் சூடிக்கொள்பவனுக்கு
ஒவ்வொரு கணமும் பௌண்டரீகயாகம் செய்த பயன் கிடும்.

भुञ्जियाद् रुद्रभुक्तान्नं रुद्रपीतं जलं पिवेत् ।

रुद्रघ्रातं सदा जिघ्रेदिति जावालिकी श्रुतिः ॥ ७० ॥

சிவபெருமான் உண்ட உணவையே உண்க, அப்பெருமான்
அருந்திய நீரையே பருகுக, சிவபெருமான் முகர்ந்தவற்றையே
முகர்க் என்று ஜாபாலோபநிஷத் கூறுகிறது.

உருததி ரஹகொஹு மோதநஹ கொஹகமறு

யுருததி ரஹபெறு யுயாரபப துயாரககவோ

ருருததி ரஹபரு கொஹஹபுன ஹஹஹகவெஹை

யுரைததி ஹஹகொஹை ஹயரசொறு சருதியே.

சிவபெருமான் உண்ட உணவையே உண்க, அப்பெருமான்
அருந்திய நீரையே பருகுக, சிவபெருமான் முகர்ந்தவற்றையே
முகர்க் என்பது வேதத்தின் கூற்று.

अर्पयित्वा निजे लिङ्गे पत्रं पुष्पं फलं जलम् ।
अन्नाद्यं सर्वभोज्यं च स्वीकुर्याद् भक्तिमान्नरः ॥ ७१ ॥

சிவபக்தியுடையோன் தனது லிங்கத்திற்கு பத்திரம், பூ, பழம், நீர் ஆகியவற்றைச் சமர்ப்பித்த பின்னர் அன்னம் ஆகியவற்றை உண்பானாக.

நற்பழ ழிங்கடி நாணமலர பத்திர
மெற்பழ தமபுன லேமுதல யாவையுற
தற்பெ ருஞ்சிவ லிங்கந தனககரோ
வரபப தஞ்செயது கொளருவ னண்பனோண.

சிவபக்தியுடையோன் தனது லிங்கத்திற்கு பத்திரம், பூ, பழம், நீர் ஆகியவற்றைச் சமர்ப்பித்த பின்னர் அன்னம் ஆகியவற்றை உண்பானாக.

गुरुत्वात् सर्वभूतानां शम्भोरमिततेजसः ।
तस्मै निवेदितं सर्वं स्वीकार्यं तत्परायणैः ॥ ७२ ॥

அனைத்துலகங்களுக்கும் குருவானதால் எல்லையற்ற சக்திபடைத்த சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சிவபக்தர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கன.

உலக னைத்திலு மோங்கொள யாகியே
யாலகு மெய்சசிவ லிங்க வறைபெறுற
தலைமை பெற்றிட லாலவண றாலுகர
பலவு முற்றிடல பத்தரக கியலபரோ.

அனைத்துலகங்களுக்கும் குருவானதால் எல்லையற்ற சக்திபடைத்த சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் சிவபக்தர்களால் ஏற்றுக் கொள்ளத்தக்கன.

ये लिङ्घारिणो लोके ये शिवैकपरायणाः ।
तेषां तु शिवनिर्माल्यमुचितं नान्यजन्तुषु ॥ ७३ ॥

எவர்கள் லிங்கத்தை அணிந்திருக்கின்றனரோ, எவர்கள் உறுதியான சிவபக்தி உடையவர்களோ அவர்களுக்கு மட்டுமே சிவநிர்மாலியம் உகந்தது; மற்றவர்களுக்கன்று.

தத கரயுரூ சிவனரூ மாலிய
மேதி னாககண வமலய றரததுளோ
ராத ரததி னடைகுவ தஹிமேய
றேதி லரகக. தெயத வொணாதரோ.

சிவலிங்கத்தை அணிந்து உறுதியான சிவபக்தி உடையவர்களுக்கு மட்டுமே சிவநிர்மாலியம் உகந்தது; மற்றவர்களுக்கன்று.

अन्नजाते तु भक्तेन भुज्यमाने शिवार्पिते ।
सिक्थे सिक्थेऽश्वमेधस्य यत्फलं तदवाप्यते ॥ ७४ ॥

சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவனுக்கு அதன் ஒவ்வொரு பருக்கைக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிடும்.

அண்ண ஸசஹுக கரபபதரூ செயதுபண
ஹண்ணு மோதநத தோரவ மொஹிஹுக
கெண்ணு மாபர யாக வருயபய
னண்ணு வாரசிவ பததர நயநதரோ.

சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட அன்னத்தை உண்பவனுக்கு அதன் ஒவ்வொரு பருக்கைக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிடும்.

निर्माल्यं निर्मलं शुद्धं शिवेन स्वीकृतं यतः ।
निर्मलैस्तत्परैर्धार्यं नान्यैः प्राकृतजन्तुभिः ॥ ७५ ॥

பரமபுனிதனான சிவபெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நிருமாலியம் மிகவும் புனிதமானது, சுத்தமானது; எனவே அது மலங்கள் நீங்கிய சிவபக்தர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளத் தக்கது; மலம் பொருந்திய மற்றவர்களால் அன்று.

பரம ஹ்ருண்புவததிர மாயது
நிரும லமபெற லானரு மாலியய
பெருமை தங்கு நிருமலஹ பெறுறுஹுங்
கருமை தங்கு கயவரக கடாதரோ.

பரமபுனிதனான சிவபெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் நிருமாலியம் மிகவும் புனிதமானது, சுத்தமானது; எனவே அது மலங்கள் நீங்கிய சிவபக்தர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளத் தக்கது; மலம் பொருந்திய மற்றவர்களால் அன்று.

शिवभक्तिविहीनानां जन्तूनां पापकर्मणाम् ।
विशुद्धे शिवनिर्माल्ये नाधिकारोऽस्ति कुत्रचित् ॥ ७६ ॥

பாவகருமங்களையே செய்துமூலும் சிவபக்தியற்ற மக்களுக்கு மிகப் புனிதமான சிவநிருமாலியத்தில் ஒருபோதும் அதிகாரம் இல்லை.

சுத்த மாகுளு ஈடரசிவ ஹ்ருண்பு
வைதத வானரு மாலியங் கொணருறப
புதி யோவய பாவக ளாமெனக
கைது ளோரதி காரக ளலலரே.

பாவகருமங்களையே செய்துமூலும் சிவபக்தியற்ற மக்களுக்கு மிகப் புனிதமான சிவநிருமாலியத்தில் ஒருபோதும் அதிகாரம் இல்லை.

शिवलिङ्गप्रसादस्य स्वीकाराद्यत्फलं भवेत् ।
तथा प्रसादस्वीकाराद् गुरुजङ्गमयोरपि ॥ ७७ ॥

சிவப்பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதால் உண்டாகும் அதே பலன் குரு மற்றும் ஜங்கமர்களின் பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதால் உண்டாகும்.

**அருளா லிங்கத தருயபர சாதததால
வருமி ருயபலல வணுகுரு சங்கமந
தருமி ருயபர சாதமுந தந்திடு
மொருமை கொணடுவற துண்பவரக கென்றுமே.**

சிவப்பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதால் உண்டாகும் அதே பலன் குரு மற்றும் ஜங்கமர்களின் பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதால் உண்டாகும்.

**तस्माद् गुरुं महादेवं शिवयोगिनमेव च ।
पूजयेत् तत्प्रसादान्नं भुञ्जीयात् प्रतिवासरम् ॥ ७८॥**

எனவே சிவபெருமான், குரு மற்றும் சிவயோகி ஆகியோரைத் தினமும் வழிபட்டு அவர்களுடைய பிரசாதத்தை தினந்தோறும் உண்ணவேண்டும்.

**ஆத லானல லருடசிவ லிங்கமெய
நாத னாகிய நறுகுரு சங்கமந
காத லாகிக கசிந்துதொழுதவர
சாத மாதர வயறறாத துணுகவே.**

எனவே சிவபெருமான், குரு மற்றும் சிவயோகி ஆகியோரைத் தினமும் வழிபட்டு அவர்களுடைய பிரசாதத்தை தினந்தோறும் உண்ணவேண்டும்.

**शिवलिङ्गे शिवाचार्ये शिवयोगिनि भक्तिमान् ।
दानं कुर्याद् यथाशक्ति तत्प्रसादयुतः सदा ॥ ७९॥**

சிவபக்தியுடையோன் சிவலிங்கம், சிவாசாரியன், சிவயோகி ஆகியோருக்குத் தன்னாலியன்ற வரை தானம் செய்யவேண்டும்.

தேசி கறகுளு சிவலிங்கத திறகுமா
 லாச கறறு மருட்சிவ யோகிகுய
 பேச லுறற வவர்பார சாதலு
 ணேச முறறவர நின்று கொடுக்கவே.

சிவபக்தியுடையோன் சிவலிங்கம், சிவாசாரியன், சிவயோகி
 ஆகியோருக்குத் தன்னாலியன்ற வரை தானம் செய்யவேண்டும்.

दानं च त्रिविधं प्रोक्तं सोपाधिनिरुपाधिकम् ।
 सहजं चेति सर्वेषां सर्वतन्त्रविशारदैः ॥ ८० ॥
 फलाभिसन्धिसंयुक्तं दानं यद्विहितं भवेत् ।
 तत् सोपाधिकमाख्यातं मुमुक्षुभिरनादृतम् ॥ ८१ ॥

எல்லா தந்திர நூல்களும் தானத்தை சோபாதிகம், நிருபாதிகம்,
 ஸஹஜம் என மூவகையாகக் கூறுகின்றன; தனக்கு ஒரு
 பிரதிபலனை எதிர்பார்த்து முறைப்படி செய்தல் சோபாதிகமாகும்.
 மோட்சத்தையடைய விரும்புவோர்க்கு அது விலக்கப்பட்டது.

தாந மூவகை தககசோ பாதிக
 மேனை மாநிரு பாதி சகசமென
 யுான மாயபல ஹுனன யளகுதலே
 ஞான மேவாலர நசசசோ பாதிகய.

எல்லா தந்திர நூல்களும் தானத்தை சோபாதிகம், நிருபாதிகம்,
 ஸஹஜம் என மூவகையாகக் கூறுகின்றன; தனக்கு ஒரு
 பிரதிபலனை எதிர்பார்த்து முறைப்படி செய்தல் சோபாதிகமாகும்.
 மோட்சத்தையடைய விரும்புவோர்க்கு அது விலக்கப்பட்டது.

फलाभिसन्धिनिर्मुक्तमीश्वरार्पितकाङ्क्षितम् ।
 निरुपाधिकमाख्यातं दानं दानविशारदैः ॥ ८२ ॥

எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் ஈசுவரனுக்கு அர்ப்பணம்
 செய்யும் வகையில் செய்யப்படுவது நிருபாதிகதானமாகும்.

வாடுதது நெஞ்சய பலனை வழைதலை
 யடுதத வசுறுக கரப்பத மென்றுனாக

கொடுக்கு மந்தக கொடையை யுரைப்பராங்
கெடுதது நன்னரு பாதிக மெனவே.

எவ்வித பலனையும் எதிர்பார்க்கமல் ஈசுவரனுக்கு அர்ப்பணம்
செய்யும் வகையில் செய்தல் நிருபாதிகதானமாகும்.

अदातृदातृदेयानां शिवभावं विचिन्तयन् ।
आत्मनोऽकर्तृभावं च यद्दत्तं सहजं भवेत् ॥ ८३ ॥

வழங்குபவன், வழங்காதவன், ஈயப்படும் பொருள்
ஆகியவற்றைச் சிவமாகவே எண்ணி ஈபவன் தன்னை
அவ்வாறு எண்ணாமல் கொடுக்கப்படுவதே ஸஹஜமாகும்.

இரத்தல செய்பவ னபவ னததுறு
மருத்த நிறைவ ருஞ்சிவ மெனறுதான
கருத்த னெனறுங் கருத்தில னாகியே
தரத்தி ருஞ்செயற றாநஞ சகசமே.

வழங்குபவன், வழங்காதவன், ஈயப்படும் பொருள்
ஆகியவற்றைச் சிவமாகவே எண்ணி ஈபவன் தன்னை
அவ்வாறு எண்ணாமல் கொடுக்கப்படுவதே ஸஹஜமாகும்.

सहजं दानमुत्कृष्टं सर्वदानोत्तमोत्तमम् ।
शिवज्ञानप्रदं पुंसां जन्मरोगनिवर्तकम् ॥ ८४ ॥

ஸஹஜதானம் தானம் தான் அனைத்து தானங்களிலும் மிகச்
சிறந்தது; அதுதான் பிறவி நோயை அழிக்கும் சிவஞானத்தை
கொடுக்கவல்லது.

இறபப நன்கொடை யாவஹு மேலதாயச
சிறபப டைநது செயுஞ்சக சககொடை
பறபபெ ஹநதுரப பணமருந தாகிய
மறபப ருஞ்சிவ ஞானய வழங்குமால்.

ஸஹஜதானம் தானம் தான் அனைத்து தானங்களிலும் மிகச் சிறந்தது; அதுதான் பிறவி நோயை அழிக்கும் சிவஞானத்தை கொடுக்கவல்லது.

शिवाय शिवभक्ताय दीयते यदि किञ्चन ।

भक्त्या तदपि विख्यातं सहजं दानमुत्तमम् ॥ ८५ ॥

சிவபெருமானுக்கும் சிவபக்தனுக்கும் பக்தியுடன் கொடுக்கப்படும் மிகச் சிறிய பொருளும் மிக உத்தமமான ஸஹஜதானமெனக் கருதப்படும்.

புத்த ரோடு பரமஹுக கீதலுறு

மெய்துத தாநலு சகசய வாமலஹுக

குயுதது போதொஹு யுதவுநறு பாததிரத

ததுத மாயர மயு மருயபயஹு.

சிவபெருமானுக்கும் சிவபக்தனுக்கும் பக்தியுடன் கொடுக்கப்படும் மிகச் சிறிய பொருளும் மிக உத்தமமான ஸஹஜதானமெனக் கருதப்படும்.

दानात् स्वर्णसहस्रस्य सत्यात्रे यत्फलं भवेत् ।

एकपुष्पप्रदानेन शिवे तत्फलमिष्यते ॥ ८६ ॥

தகுதியுள்ளவனுக்கு ஆயிரம் பொன்னைத் தானமாகக் கொடுப்பதால் விளையும் பயன் சிவபெருமானுக்குப் பக்தியுடன் ஒரு புஷ்பத்தை அளிப்பதால் பெறப்படும்.

பாததி ரலுசிவ ஹுங்கன பாததிரலு

சாததி ரநதெரா தகக குரவஹு

மேததி யொஹுவரக கீயு மருயபலஹு

முதது நிறகு முடிவல தாகியே.

தகுதியுள்ளவனுக்கு ஆயிரம் பொன்னைத் தானமாகக் கொடுப்பதால் விளையும் பயன் சிவபெருமானுக்குப் பக்தியுடன் ஒரு புஷ்பத்தை அளிப்பதால் பெறப்படும்.

शिव एव परं पात्रं सर्वविद्यानिधिर्गुरुः ।
 तस्मै दत्तं तु यत्किञ्चित्तदनन्तफलं भवेत् ॥ ८७ ॥
 शिवयोगी शिवः साक्षाच्छिवज्ञानमहोदधिः ।
 यत्किञ्चिद् दीयते तस्मै तद्दानं परमार्थिकम् ॥ ८८ ॥

அனைத்து வித்தியைகளுக்கும் நிதியான சிவபெருமான் ஒருவரே மிகச் சிறந்த பாத்திரமாகும்; ஏதேனும் சிறிய பொருளை அவருக்கு அளிப்பதால் எல்லையற்ற பலனைப் பெறலாம். சிவயோகி ஸாக்ஷாத் சிவபெருமானே; அவரும் சிவஞானக் கடலே; அவருக்கு அளிக்கப்படும் சிறிய பொருளும் ஒப்பற்ற தானமாகக் கருதப்படும்.

காணு யுஞ்சிவ னாகிக கருநெறி
 நாணு யுஞ்சிவ ஞான மருவயே
 யேணு யுஞ்சிவ யோகிக கிருயபொருணி
 மாணு யுய்பர மாரதத மெனப்பருய.

சிவயோகி ஸாக்ஷாத் சிவபெருமானே; அவரும் சிவஞானக் கடலே; அவருக்கு அளிக்கப்படும் சிறிய பொருளும் ஒப்பற்ற தானமாகக் கருதப்படும்.

शिवयोगी महत्पात्रं सर्वेषां दानकर्मणि ।
 तस्मान्नास्ति परं किञ्चित्पात्रं शास्त्रविचारतः ॥ ८९ ॥

எல்லா தானங்களுக்கும் ஒப்பற்ற ஒரே பாத்திரம் சிவயோகி ஒருவரே; சாத்திரங்களை ஆய்ந்து பார்க்கினும் அவரைத் தவிர தகுதி படைத்த வேறு பாத்திரமில்லை.

எககொ டைககுமெ டுததசய பாத்திர
 மிகக மெய்சசிவ யோகி மிகையென
 வொகக வொஹரிங குரைபபதி லையலை
 பகக நூலகௌ பலவாணு மெபேவே.

எல்லா தானங்களுக்கும் ஒப்பற்ற ஒரே பாத்திரம் சிவயோகி ஒருவரே; சாத்திரங்களை ஆய்ந்து பார்க்கினும் அவரைத் தவிர தகுதி படைத்த வேறு பாத்திரமில்லை.

भिक्षामात्रप्रदानेन शान्ताय शिवयोगिने ।

यत्फलं लभ्यते नैतद् यज्ञकोटिशतैरपि ॥ ९० ॥

அமைதியான சிவயோகிக்கு பிசுஷப் பாத்திரத்தை தானமாக அளிப்பதால் கிடும் பலன் கோடிக்கணக்கான யாகங்களைச் செய்வதால் கூட கிட்டாது.

சாந்த மாய தனச்சிவ யோகிகை

யேயந்த வோர்பாடி பச்சை யாடுயபலனை

ஊரந்த வோரசத கோடி மகளுசெயு

மாந்த ராஹு மருஷத லஹரோ.

அமைதியான சிவயோகிக்கு பிசுஷப் பாத்திரத்தை தானமாக அளிப்பதால் கிடும் பலன் கோடிக்கணக்கான யாகங்களைச் செய்வதால் கூட கிட்டாது.

शिवयोगिनि सन्तुष्टे तृप्तो भवति शङ्करः ।

तत्तृप्त्या तन्मयं विश्वं तृप्तिमिति चराचरम् ॥ ९१ ॥

சிவயோகி திருப்தி அடைவதால் சிவபெருமான் திருப்தி அடைகிறார்; அவருடைய திருப்தியால் அனைத்துலகங்களும் சிவமயமானதால் திருப்தியடைகின்றன.

திருத்தி யொண்ணசிவ யோகி பெற்றிசிவனை

றிருத்தி யெய்துவ னச்சிவ னெய்திய

திருத்தி கொண்டு செறியு முலகெலாந

திருத்தி யெய்துஞ சிவமய மாதலால்.

சிவயோகி திருப்தி அடைவதால் சிவபெருமான் திருப்தி அடைகிறார்; அவருடைய திருப்தியால் அனைத்துலகங்களும் சிவமயமானதால் திருப்தியடைகின்றன.

तस्मात् सर्वप्रयत्नेन येन केनापि कर्मणा ।
तृप्तिं कुर्यात् सदाकालमन्नाद्यैः शिवयोगिनः ॥ ९२ ॥

எனவே ஏதாகிலும் ஒரு செயலை முயன்று செய்தோ, அன்னம் முதலியவற்றை அளித்தோ சிவயோகியைத் திருப்தியடையச் செய்யவேண்டும்.

ஆத லாஹசிவ யோகிக கறுதிநாஹ
காத லாலெக கருமததி னாஹுமே
யோத நாதிய லொஹ்யாஹ குறைவறத
ததி லாஹ திருததிசெய கிரபரே.

எனவே ஏதாகிலும் ஒரு செயலை முயன்று செய்தோ, அன்னம் முதலியவற்றை அளித்தோ சிவயோகியைத் திருப்தியடையச் செய்யவேண்டும்.

निरुपाधिकचिद्रूपपरानन्दात्मवस्तुनि ।
समाप्तं सकलं यस्य स दानी शङ्करः स्वयम् ॥ ९३ ॥

எவ்வித உபாதியுமற்று சித்ரூபமான பரானந்த வடிவாய் விளங்கும் சிவபெருமானுக்கு அனைத்தையும் நல்கும் பக்தன் சிவபெருமானே ஆவான்.

தாவ லாஹ்யர ச்சிதா நந்தமாய
மேஷு மசஹுக காக வாருயபாயே
யாஷு நல்குவை யாவ னனையனே
யோவ லாத வொருபெருகு சங்கரஹ.

எவ்வித உபாதியுமற்று சித்ரூபமான பரானந்த வடிவாய் விளங்கும் சிவபெருமானுக்கு அனைத்தையும் நல்கும் பக்தன் சிவபெருமானே ஆவான்.

उक्ताखिलाचारपरायणोऽसौ
सदा वितन्वन् सहजं तु दानम् ।

ब्रह्मादिसम्पत्सु विरक्तचित्तो

भक्तो हि माहेश्वरतामुपैति ॥ ९४ ॥

மேற்சொன்ன எல்லா ஆசாரங்களையும் வழுவாமல்
கடைப்பிடித்து தன்னாலியன்ற தானங்கள் அனைத்தையும் செய்து
கொண்டு பிரம்மா முதலான தேவர்களுடைய
ஐசுவரியங்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்கும்
பக்தனே மாஹேசுவரன் என்னும் தகுதியை அடைகிறான்.

உரைத்த நன்னெறி யுறையுயர தாநியா
யருத்த மாமய னாதியர வாழ்வனல
வரத்த னாகுய வாயுமிய பத்தனே
தர்த்து நிறகுமா கேசுத தகைமையே.

மேற்சொன்ன எல்லா ஆசாரங்களையும் வழுவாமல்
கடைப்பிடித்து தன்னாலியன்ற தானங்கள் அனைத்தையும் செய்து
கொண்டு பிரம்மா முதலான தேவர்களுடைய
ஐசுவரியங்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் இருக்கும்
பக்தனே மாஹேசுவரன் என்னும் தகுதியை அடைகிறான்.

சகசதாந்ததலம் முற்றும்

॥ इति श्रीषट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते
सिद्धान्तशिखामणौ माहेश्वरस्य नवविधस्थलप्रसङ्गो नाम
नवमः परिच्छेदः ॥

॥ दशमः परिच्छेदः ॥

भक्तस्थलं समाख्यातं भवता गणनायक ।

केन वा धर्मभेदेन भक्तो माहेश्वरो भवेत् ॥ १ ॥

ஓ கணநாயகனே! தங்களால் பக்தஸ்தலம் விரிவாக
உரைக்கப்பட்டது; எந்தெந்த தருமங்களால் அந்த பக்தன்
மாஹேசுவரனாகிறான்?

சாஹரினை யுவநுபத ததத லததினைப
பாஹரிய வனைநெறிப பதத னாங்ஙனெவ
வாஹரினை லடைவனமா கேசத தனமையை
மாஹரி! கணேசந வகுததுக கூறுவாய.

ஓ கணநாயகனே! தங்களால் பக்தஸ்தலம் விரிவாக
உரைக்கப்பட்டது; எந்தெந்த தருமங்களால் அந்த பக்தன்
மாஹேசுவரனாகிறான் என்பதைக் கூறுவாயாக.

केवले सहजे दाने निष्णातः शिवतत्परः ।

ब्रह्मादिस्थानविमुखो भक्तो माहेश्वरः स्मृतः ॥ २ ॥

भक्तैर्यदा समुत्कर्षो भवेद् वैराग्यगौरवात् ।

तदा माहेश्वरः प्रोक्तो भक्तः स्थिरविवेकवान् ॥ ३ ॥

தனக்கே உரிய ஸஹஜமான தானம் செய்வதிலேயே நிலைத்து
நின்று சிவபெருமாளையே நினைந்து பிரம்மா முதலான
தேவர்களின் உயர்ந்த நிலையையும் துச்சமாக எண்ணுபவனே
மாஹேசுவரன் எனப்படுகிறான். தீவிர வைராக்கியத்தாலும்
உண்மை நிலையைப் பகுத்து அறிவதாலும் சிவபக்தியின் மிக
உயர்ந்த நிலையிலிருப்பவனே பக்தனாவான்.

மாசுபு சகசந்ர றாந்ய வலனாய
வாசவ னாதியர பதததினை மாஹரிய
நேசமோ டொருபெரு நேசத துஹறவ
னசனை யணையனமா கேசத தனமையான.

தனக்கே உரிய ஸஹஜமான தானம் செய்வதிலேயே நிலைத்து நின்று சிவபெருமாளையே நினைந்து இந்திரன் முதலான தேவர்களின் உயர்ந்த நிலையையும் துச்சமாக எண்ணி சிவபக்தியின் மிக உயர்ந்த நிலையிலிருப்பவனே மாஹேசுவரன் எனப்படுகிறான்.

माहेश्वरस्थलं वक्ष्ये यथोक्तं शम्भुना पुरा ।

माहेश्वरप्रशंसादौ लिङ्गनिष्ठा ततः परम् ॥ ४॥

முன்னர் சிவபெருமான் உரைத்தவாறு மாஹேசுவரஸ்தலத்தை விரித்துக் கூறுவேன்; முதலில் மாஹேசுவரனின் பெருமையும், அதையடுத்து சிவலிங்கத்தின் மீது உறுதியான பக்தியும் கூறப்படும்.

முன்னரந்ரூ சங்கரண மொழிந்த வாறிவண

பண்புவண மகேசநய றலகுதிண பாணமையுற

தன்னகர மகேசகரண றணமை யங்கதண

பாணரவற திலிங்கநண னடடை பெறறிமுய.

முன்னர் சிவபெருமான் உரைத்தவாறு மாஹேசுவரஸ்தலத்தை விரித்துக் கூறுவேன்; முதலில் மாஹேசுவரனின் பெருமையும், அதையடுத்து சிவலிங்கத்தின் மீது உறுதியான பக்தியும் கூறப்படும்.

पूर्वाश्रयनिरासश्च तथाद्वैतनिराकृतिः ।

आह्वानवर्जनं पश्चादष्टमूर्तिनिराकृतिः ॥ ५॥

सर्वगत्यनिरासश्च शिवत्वं शिवभक्तयोः ।

एवं नवविधं प्रोक्तं माहेश्वरमहास्थलम् । ६॥

பூருவாசிரயத்தை மறுத்தல், அத்துவைதமறுப்பு, ஆவாஹன மறுப்பு, பின்னர் அஷ்டமூர்த்தி மறுப்பு, ஸர்வவியாபகத்துவ மறுப்பு, சிவனுக்கும் பக்தர்களுக்குமுள்ள சிவத்துவம், என மாஹேசுவர பக்தஸ்தலம் ஒன்பது வகைப்படும்.

பூருவாச சிரயமத துவதய போறதுய

னாரூமா வாகந மட்ட முரததிபாண

சாருமியாஊ டிஹுநிலை தருததல பாஸிவய
பாரமா புலகொடுபுத நாந்தலய.

பூருவாசிரயத்தை மறுத்தல், அத்துவைதமறுப்பு, ஆவாஹன
மறுப்பு, பின்னர் அஷ்டமூர்த்தி மறுப்பு, ஸர்வவியாபகத்துவ
மறுப்பு, சிவனுக்கும் பக்தர்களுக்குமுள்ள சிவத்துவம், என
மாஹேசுவர பக்தஸ்தலம் ஒன்பது வகைப்படும்.

आदितः क्रमशो वक्ष्ये स्थलभेदस्य लक्षणम् ।
समाहितेन मनसा श्रूयतां भवता मुने ॥ ७॥

இந்த முறையில் தொடக்கத்திலிருந்து இவற்றின்
இலக்கணங்களை விளக்கிக் கூறுவேன். ஓ முனிவரே!
கவனமாகக் கேள்.

இயமுறை நவவாத மெய்தி நிஹுள
மெய்யமலி மகேசநய றலயவா எயபுதுகு
செயமையோ டொருங்கிய சிதத னாகியே
யெயமுனா வரவாருந தினாறு கேடகவே.

இந்த முறையில் தொடக்கத்திலிருந்து இவற்றின்
இலக்கணங்களை விளக்கிக் கூறுவேன். ஓ முனிவரே!
கவனமாகக் கேள்.

विश्वस्मादधिको रुद्रो विश्वानुग्रहकारकः ।
इति यस्य स्थिरा बुद्धिः स वै माहेश्वरः स्मृतः ॥ ८॥

சிவபெருமான் உலகங்களனைத்தைக் காட்டிலும் மேலானவர்
என்றும் அவர் ஒருவரே அனைத்துலகங்களுக்கும்
அருள்புரிபவரென்றும் எவனுக்கு திடமான நம்பிக்கை உளதோ
அவனே மாஹேசுவரனெனக் கருதப்படுகிறான்.

உலகினை யளாதரு ஞருததி ரஹிசு
முலகினை யுணடிடு மொருவன றனனஹுந
தலைமைய னெஹெவன யுணாயுந தஹையா
னலகுறு மனையஹமா கேச னெஹவே.

சிவபெருமான் உலகங்களனைத்தைக் காட்டிலும் மேலானவர் என்றும் அவர் ஒருவரே அனைத்துலகங்களுக்கும் அருள்புரிபவரென்றும் எவனுக்கு திடமான நம்பிக்கை உளதோ அவனே மாஹேசுவரனெனக் கருதப்படுகிறான்.

ब्रह्माद्यैर्मलिनप्रायैर्निमले परमेश्वरे ।

साम्योक्तिं यो न सहते स वै माहेश्वराभिधः ॥ ९

பிரம்மா முதலான கீழ்நிலையிலுள்ள தேவர்களுக்குச் சமமாக அகில உலகங்களுக்கும் ஈசுவரனான சிவபிரானை ஒப்பிடுதலை எவன் பொறுக்கமாட்டானோ அவனே மாஹேசுவரன் ஆவான்.

வமலனா கியறுதல வழியா னோனொடு

சமவரா கியநிலைச சதுமுகப பெருங்

கமலனா தியரதமை யொப்புக் காண்குறு

மமைவலா னராயமா கேச னாகுவாண.

பிரம்மா முதலான கீழ்நிலையிலுள்ள தேவர்களுக்குச் சமமாக அகில உலகங்களுக்கும் ஈசுவரனான சிவபிரானை ஒப்பிடுதலை எவன் பொறுக்கமாட்டானோ அவனே மாஹேசுவரன் ஆவான்.

ईश्वरः सर्वभूतानां ब्रह्मादीनां महानिति ।

बुद्धियोगात् तदासक्तो भक्तो माहेश्वरः स्मृतः ॥ १०॥

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் மற்றும் பிரம்மா முதலான தேவர்களுக்கும் மேலானவர் என்ற உறுதியான எண்ணத்துடன் எவன் அவரிடத்திலேயே முழுவதும் ஈடுபட்டிருக்கின்றானோ அவனே மாஹேசுவரன்.

பங்கய னாதிய பசுககட கென்றுமே

யாங்கிறை யாகிய வசுள றுளையே

துங்கனென யுணரதரு துண்புபெறறுளோன

மங்கல நெறியுடை மகேச னாகுவாண.

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் மற்றும் பிரம்மா முதலான தேவர்களுக்கும் மேலானவர் என்ற உறுதியான எண்ணத்துடன்

எவன் அவரிடத்திலேயே முழுவதும் ஈடுபட்டிருக்கின்றானோ அவனே மாஹேசுவரன்.

ब्रह्मादिदेवताजालं मोहितं मायया सदा ।
 अशक्तं मुक्तिदाने तु क्षयातिशयसंयुतम् ॥ ११ ॥
 अनादिमुक्तो भगवानेक एव महेश्वरः ।
 मुक्तिदश्चेति यो वेद स वै माहेश्वरः स्मृतः ॥ १२ ॥

பிரம்மா முதலான எல்லா தேவர்களும் மாயையினால் மோஹிக்கப்பட்டவர்கள், நிறை, குறை முதலான குற்றங்களையுடையவர்கள்; எனவே அவர்கள் முக்தியளிக்கும் தகுதியற்றவர்கள். தொடக்கமில் காலம்தொட்டே முக்தனாக விளங்குபவர் மஹேசுவரன் ஒருவரே, அவரே முக்தியளிப்பதற்குத் தகுதி வாய்ந்தவர் என்று அறிந்தவனே மாஹேசுவரனாவான்,

பெருமல முற்றிடு பரம னாதியர
 தருவலி யலர்தன முத்தி நலகுவோ
 னுருமல மகேசனே யெனெஹ நெஞ்சினோன
 மருவரு நிலையுடை மகேச னாகுவான.

மலங்களுக்குட்பட்ட பிரம்மா முதலிய தேவர்கள் முக்தி தருவதற்கான வலிமையற்றவர்கள்; எப்போதும் முக்தனாக விளங்கும் சிவபெருமான் ஒருவரே முக்தியளிக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று அறிந்தவனே மாஹேசுவரனாவான்.

क्षयातिशयसंयुक्ता ब्रह्मविष्वादि सम्पदः ।
 तृणवन्मन्यते युक्त्या वीरमाहेश्वरः सदा ॥ १३ ॥
 शब्दस्पर्शादिसम्पन्ने सुखलेशे तु निःस्पृहः ।
 शिवानन्दे समुत्कण्ठो वीरमाहेश्वरो भवेत् ॥ १४ ॥

பிரம்மா விஷ்ணு போன்ற தேவர்களின் ஐசுவரியங்களும் குறையத்தக்கன; எனவே அவற்றை ஒரு துரும்பாக எண்ணுபவனே வீரமாஹேசுவரன்.

ஐம்புலன்களின் வாயிலாக அடையும் திவலை போன்ற சிறிய சுகங்களில் நாட்டம் கொள்ளாமல் சிவானந்தானுபவம் ஒன்றையே விரும்புவன் வீரமாதேஹசுவரனாவான்.

**மாலய னாதியர மருஷ வாயுவெலாஞு
சால வோரது ருயபெனது தள்ள யையபுல
னாலுயு சுகங்களை மகேச னாபறியே
சீலமோ டவஸிவா நந்தத தெயதுவாஸ.**

பிரம்மா விஷ்ணு போன்ற தேவர்களின் ஐசுவரியங்களும் குறையத்தக்கன; எனவே அவற்றை ஒரு துரும்பாக எண்ணுபவனே வீரமாதேஹசுவரன்.

ஐம்புலன்களின் வாயிலாக அடையும் திவலை போன்ற சிறிய சுகங்களில் நாட்டம் கொள்ளாமல் சிவானந்தானுபவம் ஒன்றையே விரும்புவன் வீரமாதேஹசுவரனாவான்.

**परस्त्रीसङ्गनिर्मुक्तः परद्रव्यपराङ्मुखः ।
शिवार्थकार्यसम्पन्नः शिवागमपरायणः ॥ १५ ॥**

பிறர் மனைவி, பிறர் பொருள் முதலியவற்றை ஒரு போதும் விரும்பாதவனும், சிவபெருமானுக்காகவே செயல்படுபவனும், சிவாகமங்களையே ஓதுபவனும்,

**பற்றமனை பற்றபொருள் பெறல வாச்சின
மயுபகை முதனவை யனைதது நககியே
பொறையொடு பரனது புகழுவ ருயபநஸ
னெறிதரு சிவாகம நேய முள்ளனாய.**

பிறர் மனைவி, பிறர் பொருள் முதலியவற்றை ஒரு போதும் விரும்பாதவனும், சிவபெருமானுக்காகவே செயல்படுபவனும், சிவாகமங்களையே ஓதுபவனும், நான், எனது என்னும் எண்ணமற்றவனும், வருத்தமற்றவனும், செறுக்கற்றவனும், பொருமை முதலான தீயகுணங்களற்றவனும், காமமற்றவனும், கோபமே கொள்ளாதவனும், எப்போதும்

மனமகிழ்ச்சியுடையவனும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு
கொண்டவனும்,

शिवस्तुतिरसास्वादमोदमानमनाः शुचिः ।
शिवोत्कर्षप्रमाणानां सम्पादनसमुद्यतः ॥ १६ ॥
निर्ममो निरहङ्कारो निरस्तक्लेशपञ्जरः ।
अस्पृष्टमदसम्बन्धो मात्सर्यावेशवर्जितः ॥ १७ ॥
निरस्तमदनोन्मेषो निर्धूतक्रोधविप्लवः ।
सदा सन्तुष्टहृदयः सर्वप्राणिहिते रतः ॥ १८ ॥

சிவபெருமானைத் துதிப்பதிலேயே மகிழ்பவனும்,
சுத்தமானவனும், சிவபெருமானின் உயர்வை நிலைநிறுத்தும்
நூற்பிரமாணங்களைத் திரட்டுவதில் ஈடுபடுபவனும், நான்,
எனது என்னும் எண்ணமற்றவனும், வருத்தமற்றவனும்,
செறுக்கற்றவனும், பொருமை முதலான தீயகுணங்களற்றவனும்,
காமமற்றவனும், கோபமே கொள்ளாதவனும், எப்போதும்
மனமகிழ்ச்சியுடையவனும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு
கொண்டவனும்,

அரயகுயர வளத்திடு மளவை கொண்டுதான்
பரயகிதகு செயதுநய பரயபொ ருடடவாயது
திரத்தொழில் புரந்துமெய்ச சிவநிற தைக்கணே
மரத்திடு நிலையான வலிய னாகியே.

சிவபெருமானைத் துதிப்பதிலேயே மகிழ்பவனும்,
சுத்தமானவனும், சிவபெருமானின் உயர்வை நிலைநிறுத்தும்
நூற்பிரமாணங்களைத் திரட்டுவதில் ஈடுபடுபவனும்,

निवारणसमुद्योगी शिवकार्यविरोधिनाम् ।
सहचारी सदाकालं शिवोत्कर्षाभिधायिभिः ॥ १९ ॥
शिवापकर्षसम्प्राप्तौ प्राणत्यागोऽप्यशङ्कितः ।
शिवैकनिष्ठः सर्वात्मा वीरमाहेश्वरो भवेत् ॥ २० ॥

சிவபெருமானின் இச்சைக்கெதிராகச் செயல்படுவோரை
விலக்குபவனும், சிவபெருமானைப் போற்றுபவர்களுடன்

எப்போதும் நடபுகொண்டவனும், சிவபெருமானுக்கு இகழ்ச்சி ஏற்படின் தனது உயிரையே தியாகம் செய்யத் தயங்காதவனும், சிவபெருமான் ஒருவரிடத்திலேயே நிலைத்திருப்பவனுமான மனிதனே வீரமாவேசுவரனாவான்.

நிந்தனை யுடையரை நககி யோரசிவ
வந்தனை யுடையரை மருவா யென்றுமே
புந்தியாஃ மகிழ்பெறஇப புனத னாயுறு
மைநதுடை யவனரு மகேச னாகுவாஃ.

சிவபெருமானை இகழ்வோரை விலக்குபவனும், சிவபெருமானைப் போற்றுவார்களுடன் எப்போதும் நடபுகொண்டவனும், சிவபெருமானுக்கு இகழ்ச்சி ஏற்படின் தனது உயிரையே தியாகம் செய்யத் தயங்காதவனும், சிவபெருமான் ஒருவரிடத்திலேயே நிலைத்திருப்பவனுமான மனிதனே வீரமாவேசுவரனாவான்.

अस्य माहेश्वरस्योक्तं लिङ्गनिष्ठामहास्थलम् ।
प्राणात्ययेऽपि सम्पन्ने यदत्याज्यं विधीयते ॥ २१ ॥

மாவேசுவரனுக்கு லிங்கநிடடைஸ்தலம் கூறப்பட்டது; அவனது உயிரே நீங்கினாலும் அவ்வொழுக்கத்திலிருந்து அவன் தவறக்கூடாது.

ஆவா மாளஹூசு சிவலிங்க நிடடையை யடைந்தோ
னோவா லாநெறி நிறகவொஃ யுணரதர வுணரததுற
தாவா லாதவாச சிவலிங்க நிடடையற தலந்தாஃ
றேவ தேவனைப பொருளெஹு மகேசனைச செறியுய.

மாவேசுவரனுக்கு லிங்கநிடடைஸ்தலம் கூறப்பட்டது; அவனது உயிரே நீங்கினாலும் அவ்வொழுக்கத்திலிருந்து அவன் தவறக்கூடாது.

अपगच्छतु सर्वस्वं शिरश्छेदनमस्तु वा ।
माहेश्वरो न मुञ्चेत लिङ्गपूजामहाव्रतम् ॥ २२ ॥

लिङ्गपूजामकृत्वा तु ये न भुञ्जन्ति मानवाः ।
तेषां महात्मनां हस्ते मोक्षलक्ष्मीरुपस्थिता ॥ २३ ॥

அவனுடைய பொருள்கள் அனைத்தும் நீங்கினாலும், அவனுடைய தலையே அறுந்தாலும் மாஹேசுவரன் லிங்கபூஜை செய்யாமல் உணவருந்துதல் கூடாது. லிங்கபூஜை செய்யாமல் உணவு உட்கொள்ளாத விரதத்தை ஏற்றுக் கொண்ட மஹான்களின் கைத்தலத்தில் மோக்ஷலக்ஷ்மியானவள் குடிகொண்டுள்ளாள்.

பொருளெ லாஞ்சிதைந துயரதலை யறறுவழ பொழுது
மருளு லாஞ்சிவ லிங்கபூ சனைவட லாகா
தெருள னாலரஃ பூசனை செயதிடா துண்ணு
மருள லாஃகரத துறறிடு முத்திமா நிதியய.

பொருள்கள் அனைத்தும் நீங்கினாலும், அவனுடைய தலையே அறுந்தாலும் மாஹேசுவரன் லிங்கபூஜை செய்யாமல் உணவருந்துதல் கூடாது. லிங்கபூஜை செய்யாமல் உணவு உட்கொள்ளாத விரதத்தை ஏற்றுக் கொண்ட மஹான்களின் கைத்தலத்தில் மோக்ஷமெனும் பெருநிதி குடிகொண்டுள்ளது.

किमन्यैर्धर्मकलिलैः कीकषार्थप्रदायिभिः ।
साक्षान्मोक्षप्रदः शम्भोर्धर्मा लिङ्गार्चनात्मकः ॥ २४ ॥

மோக்ஷத்தை நேரடியாக அளிக்கவல்ல சிவபூஜை எனும் உயர்ந்த தருமம் இருக்கையில் சிறிய பயன்களை அளிக்கும் மற்ற தருமங்களால் யாது பயன்?

சயபு பூசனை யாகிய தகதோர தரும
மியபர வ நுற வளத்திடு மினையதை யஃறி
நயபு மேனைய சிறுபய னலகுறு தருமங்
குயப மாமுன செயவதெஃ பெறுவது கொண்டு.

மோக்ஷத்தை நேரடியாக அளிக்கவல்ல சிவபூஜை எனும் உயர்ந்த தருமம் இருக்கையில் சிறிய பயன்களை அளிக்கும் மற்ற தருமங்களால் யாது பயன்?

अर्पितेनान्नपानेन लिङ्गे नियमपूजिते ।
ये देहवृत्तिं कुर्वन्ति महामाहेश्वरा हि ते ॥ २५ ॥

சிவலிங்கத்திற்கு அன்னம், பானம் முதலியவற்றை அர்ப்பித்து முறையாக பூஜை செய்து வாழ்பவர்கள் உண்மையிலேயே மஹாமாஹேசுவரர்களே.

நியமங் கொண்டுபூ சனைசெய் நிமலலிங் கத்திய
செயலி லைபுட னரபயதரு செயதசே டததை
யயலபு மெயவளரப பவனெவ னனையதனை மையனே
மயல கையுயர தருதன வரமா மகேசன..

சிவலிங்கத்திற்கு அன்னம், பானம் முதலியவற்றை அர்ப்பித்து முறையாக பூஜை செய்து வாழ்பவர்கள் உண்மையிலேயே வீரமாஹேசுவரர்களே.

चिन्मये शाङ्करे लिङ्गे स्थिरं येषां मनः सदा ।
विमुक्तेतरसर्वार्थं ते शिवा नात्र संशयः ॥ २६ ॥
लिङ्गे यस्य मनो लीनं लिङ्गस्तुतिपरा च वाक् ।
लिङ्गार्चनपरौ हस्तौ स रुद्रो नात्र संशयः ॥ २७ ॥

மற்ற சிந்தனை யாதுமின்றி சின்மயமான சிவலிங்கத்தின் மீதே எவர்களுடைய மனது உறுதியாக நிலைபெற்றிருக்கின்றதோ அவர்கள் சிவபெருமானே என்பதில் ஐயமில்லை; எவனுடைய மனது சிவலிங்கத்தின் மீதே லயித்திருக்கிறதோ, எவனுடைய வாக்கு எப்போதும் சிவலிங்கத்துதியையே பாடுகிறதோ, எவனுடைய இருகைகளும் சிவலிங்க வழிபாட்டிலேயே ஈடுபட்டிருக்கின்றதோ அவன் ருத்திரனே என்பதில் ஐயமில்லை.

வருத்தது மறபுள பயனெலாய வாமலலிங் கத்தி
லருத்த நெஞ்சமுய பரமலிங் கத்தருய புகழே
யெருத்த றைநதிரு வாயுமரச சனைசெய வென்றுய
படைத்த கைகளு முடையனே யுருத்திரனை பகராண.

மற்ற சிந்தனை யாதுமின்றி சின்மயமான சிவலிங்கத்தின் மீதே எவர்களுடைய மனது உறுதியாக நிலைபெற்றிருக்கின்றதோ அவர்கள் சிவபெருமானே என்பதில் ஐயமில்லை; எவனுடைய மனது சிவலிங்கத்தின் மீதே லயித்திருக்கிறதோ, எவனுடைய வாக்கு எப்போதும் சிவலிங்கத்துதியையே பாடுகிறதோ, எவனுடைய இருகைகளும் சிவலிங்க வழிபாட்டிலேயே ஈடுபட்டிருக்கின்றதோ அவன் ருத்திரனே என்பதில் ஐயமில்லை.

लिङ्गनिष्ठस्य किं तस्य कर्मणा स्वर्गहितुना ।

नित्यानन्दशिवप्राप्तिर्यस्य शास्त्रेषु निश्चिता ॥ २८॥

சிவலிங்கத்திலேயே மனம் லயித்து அதனால் நித்தியானந்தம் அடைவது உறுதி எனச் சாத்திரங்கள் கூறும்போது அவனுக்கு சுவர்க்கம் முதலியவற்றை அளிக்கும் ஏனைய செயல்களால் யாது பயன்?

பரம லிங்கநலி னடடையை யுளலிபரா நந்த

வொருபெ ருஞ்சிவ மதனையே யடைவனெலி யுரைககு

மிருள யுலங்கலை யாவுமற றவலெறனக கெலெனாற

திரமி ழந்தயு துறகககா ரணமெலுஞ் செயலகலி.

சிவலிங்கத்திலேயே மனம் லயித்து அதனால் நித்தியானந்தம் அடைவது உறுதி எனச் சாத்திரங்கள் கூறும்போது அவனுக்கு சுவர்க்கம் முதலியவற்றை அளிக்கும் ஏனைய செயல்களால் யாது பயன்?

लिङ्गनिष्ठापरं शान्तं भूतिरुद्राक्षसंयुतम् ।

प्रशंसन्ति सदाकालं ब्रह्माद्या देवता मुदा ॥ २९॥

எப்போதும் திருநீறு ருத்திராக்ஷம் ஆகியவற்றை அணிந்து சிவலிங்கத்திலேயே மனம் உறுதியாக லயித்திருப்போனை பிரம்மா முதலான தேவர்கள் இடையறாது மகிழ்ச்சியுடன் புகழ்கின்றனர்.

நய்ய கண்ணிகை புனைநதுந்நெ னெறியிடை நியெய்யு
 தேய்யு மஞ்சிவ லிங்கமா நிடையாயு சிறந்த
 பேற டைந்தவண் றணையப பாரமனே முதலோர
 மாற ருநதுதி செயதுநிண றிறைஞ்சுவர மணனோ.

எப்போதும் திருநீறு ருத்திராக்ஷம் ஆகியவற்றை அணிந்து
 சிவலிங்கத்திலேயே மனம் உறுதியாக லயித்திருப்போனை
 பிரம்மா முதலான தேவர்கள் இடையருது மகிழ்ச்சியுடன்
 புகழ்கின்றனர்.

लिङ्गैकनिष्ठहृदयः सदा माहेश्वरो जनः ।

पूर्वाश्रयगतान् धर्मास्त्यज्येत् स्वाचारोधकान् ॥ ३० ॥

எப்போதும் சிவலிங்கத்திலேயே லயித்திருக்கும் மாஹேசுவரன்
 சைவாசாரங்களுக்கு இடையூருன முந்தைய ஆசாரங்களை
 அறவே நீக்க வேண்டும்.

கொண்பு யுஞ்சிவ லிங்கந்நெ னாடடையைக கொண்பு
 வண்பு யுயபவ நெறியடை வாரமா மகேசு
 கண்ட ருஞ்சிவ நெறிவலக காயவண கலந்த
 பண்பு யுங்கரு மங்களோ வரூததிடப பருமால்.

எப்போதும் சிவலிங்கத்திலேயே லயித்திருக்கும்
 வீரமாஹேசுவரன் சிவநெறிக்கு இடையூருன முந்தைய
 ஆசாரங்களை அறவே நீக்க வேண்டும்.

स्वजातिकुलजान् धर्मान् लिङ्गनिष्ठाविरोधिनः ।

त्यजन् माहेश्वरो ज्ञेयः पूर्वाश्रयनिरासकः ॥ ३१ ॥

லிங்கத்தில் ஒருமுகமாக லயித்திருப்பதற்கு இடையூருன தனது
 ஜாதி மற்றும் குலாசாரங்களை அறவே நீக்கும் மாஹேசுவரன்
 பூருவாசிரமநிராஸகன் எனப்படுகிறான்.

சோதி லிங்கந்நெ னாடடையாண வாலககெனது தோணுயுஞ
 சாதி தன்குல தருமிங்க ளனைகுதையுற தணந்த

நதி யொன்றுள னாகிய நிலைபெறு மகேசன்
றத டைநதுள தொலலையாச் சிரயததிற ற்றறதோன்.

லிங்கத்தில் ஒருமுகமாக லயித்திருப்பதற்கு இடையூறு தனது
ஜாதி மற்றும் குலாசாரங்களை அறவே நீக்கும் மாஹேசுவரன்
பூருவாசிரமநிராஸகன் எனப்படுகிறான்.

शिवसंस्कारयोगेन विशुद्धानां महात्मनाम् ।
किं पूर्वकालिकैर्धर्मैः प्राकृतानां हि ते मताः ॥ ३२ ॥
शिवसंस्कारयोगेन शिवधर्मानुष्ङ्गिणाम् ।
प्राकृतानां न धर्मेषु प्रवृत्तिरुपपद्यते ॥ ३३ ॥

சிவதீக்ஷையினால் பரிசுத்தமாக்கப்பட்ட மஹாத்மாக்களுக்கு
அவர்களுடைய பூருவகால தருமங்களால் யாது பயன்? அவை
அறிவற்றவர்களுக்கே பொருந்தும். சிவதீக்ஷை பெற்று
சிவதருமங்களை அனுஷ்டிப்பவர்களுக்கு மூடர்களுடைய
தருமங்களில் மனம் நாடாது.

பறறு யூசுவ தககையற பவததிரன் றனககு
முறற ருங்கரு மங்கள னெபயன் மூடய
பெறறு யுயபவப பணயன ரேயவை பெறுவா
ருறறி ரூசுவ தககைய னோனவை யொழியுய.

சிவதீக்ஷையினால் பரிசுத்தமாக்கப்பட்ட மஹாத்மாக்களுக்கு
அவர்களுடைய பூருவகால தருமங்களால் யாது பயன்? அவை
அறிவற்றவர்களுக்கே பொருந்தும். சிவதீக்ஷை பெற்று
சிவதருமங்களை அனுஷ்டிப்பவர்களுக்கு மூடர்களுடைய
தருமங்களில் மனம் நாடாது.

विशुद्धाः प्राकृताश्चेति द्विविधा मानुषाः स्मृताः ।
शिवसंस्कारिणः शुद्धा प्राकृता इतरे मताः ॥ ३४ ॥

மனிதர்கள் சுத்தர்கள், பாமரர்கள் என இருவகைப்படுவர்;
சிவதீக்ஷை பெற்றவர்கள் சுத்தர்கள், ஏனையோர் பாமரர்கள்.

மனதர சுததரு மசுததரு மெனவரு வகையர
 புனதர மெய்சசிவ தககையைப பொருநதின ரொழிந்தோ
 ருன்தெ ஸுஞ்சிவ தககையை யலாதவ ரெஃப
 வனதை பங்குடை யமலஹுய பெருநெறி வலலோர.

மனிதர்கள் சுத்தர்கள், அசுத்தர்கள் என இருவகைப்படுவர்;
 சிவதீகை பெற்றவர்கள் சுத்தர்கள், சிவதீகை பெருதவர்கள்
 மற்றவர்கள்.

वर्णाश्रमादिधर्माणां व्यवस्था हि द्विधा मता ।
 एका शिवेन निर्दिष्टा ब्रह्मणा कथिताऽपरा ॥ ३५ ॥
 शिवोक्तधर्मनिष्ठा तु शिवाश्रमनिषेविणाम् ।
 शिवसंस्कारहीनानां धर्मः पैतामहः स्मृतः ॥ ३६ ॥

வருணசிரம தருமங்கள் இருவகை: முதலாவது
 சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது, மற்றொன்று
 பிரம்மாவினால் உண்டாக்கப்பட்டது. சிவாசிரமத்தைச்
 சேர்ந்தவர்கள் அனுஷ்டிப்பது சிவதருமங்கள்;
 சிவதோகையற்றவர்கள் அனுஷ்டிப்பது பிரம்மா
 தோற்றுவித்தது.

வருண நன்னலைது தருமங்க ளருவகைப பருமொஃ
 றரன றைந்தது மயறைய தயனறைந ததுவாய
 பரன றைந்தது பயலுவர சிவாசிர யததர
 பரம னலகிய தருமமே பராகிரு தரகரு.

வருணசிரம தருமங்கள் இருவகை: முதலாவது
 சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது, மற்றொன்று
 பிரம்மாவினால் உண்டாக்கப்பட்டது. சிவாசிரமத்தைச்
 சேர்ந்தவர்கள் அனுஷ்டிப்பது சிவதருமங்கள்;
 சிவதோகையற்றவர்கள் அனுஷ்டிப்பது பிரம்மா
 தோற்றுவித்தது.

முந்தை யுறறுள வந்தந்த துருவங்கஃ முஃஃ
 வெந்த ழுகவரந துஃஃஃஃ வரஃஃ வாபோ

னநது றசசிவ தககையை நண்ணனோர தமககுட
பந்த முறறுள சாதிவேற யுமையலை பகராண்.

பாச மறறுயர தககையற சிறந்துள பதத
ரச னைப்பெறு பததரபா லோர்டத தெனலுய
பேசி லுறறிடு சாதியுண் லுதணமிகப பழையெண்
யூச லொததுழல பறப்பறப பகஹவ ருரைப்பார.

பல வகையான விறகுகள் தீயிலிட்ட பின்னர் தத்தம்
உருவங்கள் நீங்கி வெண்ணீருக ஆவது போல் சிவதீகை
பெற்றவர்கள் தத்தம் பூருவ குலாசாரங்கள் அனைத்தும் நீங்கப்
பெற்று சாதி வேற்றுமைகள் அகன்று நிற்பர். அவர்களின்
முந்தைய குலங்களைப் பற்றியோ ஆசாரங்களைப் பற்றியோ
பேசுதல் கூடாது.

पूज्यपूजकयोर्लिङ्गजीवयोर्भेदवर्जने ।
पूजाकर्माद्यसम्पत्तेर्लिङ्गनिष्ठाविरोधतः ॥ ३७॥
सर्वाद्वैतविचारस्य ज्ञानाभावो व्यवस्थितेः ।
भवेन्माहेश्वरः कर्मा सर्वाद्वैतनिरासकः ॥ ३८॥

பூஜை செய்வோனான ஜீவன் பூஜை செய்யப்படும் லிங்கம்
ஆகியவற்றுக்குள்ள பேதம் நீங்கப் பெறின் பூஜை எனும் செயல்
நிகழாததாலும், அந்த பேதநீக்கம் லிங்க நிடைக்கு
விரோதமாதலாலும், அத்துவைத பாவனையால் ஞானம்
நிகழாததாலும் மாஹேசுவரன் பூஜை முதலான செயல்களில்
அத்துவைத பாவனையை நீக்குவான்.

பூசனை செய்வோண் கொள்வோண் பேதமெண் யுறலாற
போறறுய
பூசனை யாதி கஹமய பொஹலா லிலிங்க நிடை
நாசம துறலா லெங்குய பெறஞான மிலாமை தணா
ஸசனை வறதிக கிஹோ னெங்குமத துவதகு செயயாண்.

பூஜை செய்வோனான ஜீவன் பூஜை செய்யப்படும் லிங்கம்
ஆகியவற்றுக்குள்ள பேதம் நீங்கப் பெறின் பூஜை எனும் செயல்

நிகழாததாலும், அந்த பேதநீக்கம் லிங்க நிபுடக்கு
விரோதமாதலாலும், அத்துவைத பாவனையால் ஞானம்
நிகழாததாலும் மாஹேசுவரன் பூஜை முதலான செயல்களில்
அத்துவைத பாவனையை நீக்குவான்.

प्रेरकं शङ्करं बुद्ध्या प्रेर्यमात्मानमेव च ।
भेदात् तं पूजयेन्नित्यं न चाद्वैतपरो भवेत् ॥ ३९ ॥

சிவபெருமானே தன்னை இயக்குபவன், தான் சிவபெருமானால்
இயக்கப்படுபவன் என்னும் பேதபாவனையுடனேயே பூஜையைச்
செய்யவேண்டும்; ஒருபோதும் அத்துவைத பாவனை
கொள்ளக்கூடாது.

இறையவ னாயககு கிஹோ னாயங்குறப படடு நிறபோ
னறைதரு முயரெஹ றெண்ண யாயவாவ வேறு பாடு
பெறுமுறை யதனா லந்தப பரேரகஹ றனையரச சித்த
னெறியோடு புரக செயயே னகழத்தும் துவதந தனை.

சிவபெருமானே தன்னை இயக்குபவன், தான் சிவபெருமானால்
இயக்கப்படுபவன் என்னும் பேதபாவனையுடனேயே பூஜையைச்
செய்யவேண்டும்; ஒருபோதும் அத்துவைத பாவனை
கொள்ளக்கூடாது.

पतिः साक्षान्महादेवः पशुरेष तदाश्रयः ।
अनयोः स्वामिभृत्यत्वमभेदे कथमिष्यते ॥ ४० ॥

உலகிற்குப் பதியானவர் ஸாக்ஷாத் சிவபெருமானே;
பசுக்களாகிய அனைவரும் அவரை அண்டியிருப்பவர்கள்.
இத்தகைய தலவன்-தொண்டன் எனும் நிலை
அத்துவைதநிலையில் எவ்வாறு பொருந்தும்?

பராபரஹ பதியா மந்தப பதிதொடர பசுவா மாஹமா
வராவாவர தயமி லெஹ்யய வேறுபா டிலரே யாயற
றராதல மதன் ஸசத தஹமையோ டடிமைத தஹமை
வராவென புரைபர மிகக மறைகளா கமங்கஹ வலலோர.

உலகிற்குப் பதியானவர் ஸாக்ஷாத் சிவபெருமானே;
பசுக்களாகிய அனைவரும் அவரை அண்டியிருப்பவர்கள்.
இத்தகைய தலவன்-அடிமை எனும் நிலை வேறுபாடற்ற
அத்துவைதநிலையில் எவ்வாறு பொருந்தும்?

साक्षात्कृतं परं तत्त्वं यदा भवति बोधतः ।
तदाद्वैतसमापत्तिर्ज्ञानहीनस्य न क्वचित् ॥ ४१ ॥

பரதத்துவத்தை நேரிடையாக உணரும் போது அந்த ஞானிக்கு
அத்துவித அனுபவம் கிட்டும்; மற்றவர்களுக்கு அவ்வாறு
கிட்டாது.

எயமுறை பராப ரஹா னலங்குறு போத கததானே
மெயமலி காட்சி யுறறு வளக்கமோ டெயதி நிறகு
மயமுறை பெறவ டைந்த வததுவா தப்பேர வாழ்க்கை
யாயமையான ஞான மிஸலோரக கென்றுமின றாகு மனறே.

பரதத்துவத்தை நேரிடையாக உணரும் போது அந்த ஞானிக்கு
அத்துவித அனுபவம் கிட்டும்; மற்றவர்களுக்கு அவ்வாறு
கிட்டாது.

भेदस्य कर्महेतुत्वाद् व्यवहारः प्रवर्तते ।
लिङ्गपूजादिकर्मस्थो न चाद्वैतं समाचरेत् ॥ ४२ ॥
पूजादिव्यवहारः स्याद्भेदाश्रयतया सदा ।
लिङ्गपूजापरस्तस्मान्नाद्वैते निरतो भवेत् ॥ ४३ ॥

சிவபெருமானுக்கும் பசுக்களுக்களுக்குமுள்ள வேறுபாடே
பூஜை முதலான கருமங்களுக்கு அடிப்படைக் காரணம்;
எனவே லிங்கபூஜை முதலியன செய்வோன் அத்துவித
பாவனையை ஒருபோதும் கைக்கொள்ளக் கூடாது.

கருமவே துவானைக கொண்டு காண்குறறுய வேறு பாடு
மருபுறு மதனாலென்றுய வளங்கெழு மருச்ச நாதி
புர்தரு நெறியா னன்றோன பொருநதுநற கரும மெலலா
மொருவவந தெயது மதது வதததினை யுறறி டானால.

சிவபெருமானுக்கும் பசுக்களுக்களுக்கும்முள்ள வேறுபாடே பூஜை முதலான கருமங்களுக்கு அடிப்படைக் காரணம்; எனவே லிங்கபூஜை முதலியன செய்வோன் அத்துவித பாவனையை ஒருபோதும் கைக்கொள்ளக் கூடாது.

அத்துவிதநிரசந்தலம் முற்றும்

लिङ्गार्चनपरः शुद्धः सर्वद्वैतनिरासकः ।

स्वैष्टलिङ्गे शिवाकारे न तमावाहयेच्छिवम् ॥ ४४ ॥

அத்துவித பாவனையை அறவே நீக்கி லிங்கபூஜையை இயற்றுபவன் சிவவடிவமுடைய தனது இஷ்டலிங்கத்தில் சிவபெருமானை ஆவாஹநம் செய்ய வேண்டியதில்லை.

அசசிவ லிங்கம் வந்திது தததுவா தததை நததோஃ
மெய்சசிவ மயமாய நிஃயு வளங்குதஃ னாட்ட லிங்கத
திசசைய। னரனை யாவா கநிததிட லியலபஃ றெஃபர
பொய்சசெயல கடநது மிகக புலககுறுய பெறிநத வர்..

அத்துவித பாவனையை அறவே நீக்கி லிங்கபூஜையை இயற்றுபவன் சிவவடிவமுடைய தனது இஷ்டலிங்கத்தில் சிவபெருமானை ஆவாஹநம் செய்ய வேண்டியதில்லை.

यदा शिवकलायुक्तं लिङ्गं दद्यान्महागुरुः ।

तदारभ्य शिवस्तत्र तिष्ठत्याह्वानमत्र किम् ॥ ४५ ॥

சிவகலைகளைக் கொண்ட லிங்கத்தை குருவானர் சீடனுக்குக் கொடுக்கையிலேயே சிவபெருமான் அந்த லிங்கத்தில் எழுந்தருளுகிறார்; எனவே ஆவாஹநம் செய்தல் இங்கு யாது பயன்?

சிறகலை யொடுதி கழநத சிவலிங்கத தககை தஃனா
னறகுரு வளதத வஃறே நஃஃஃஃஃஃ மமல னெஃஃஃஃ
பொறபுறு முணரவஃ மாறாயப பொருநதுமா வாகநத தஃ
பறபெறு தினங்க டோறுய பேஃஃஃ லாலெஃ பேறே.

சிவகலைகளைக் கொண்ட விங்கத்தை குருவானர் சீடனுக்குக் கொடுக்கையிலேயே சிவபெருமான் அந்த விங்கத்தில் எழுந்தருளுகிறார்; எனவே ஆவாஹநம் செய்தல் இங்கு யாது பயன்?

ससंस्कारेषु लिङ्गेषु सदा सन्निहितः शिवः ।
 तत्राह्वानं न कर्तव्यं प्रतिपत्तिविरोधकम् ॥ ४६ ॥
 नाह्वानं न विसर्गं च स्वेष्टलिङ्गे तु कारयेत् ।
 लिङ्गनिष्ठापरो नित्यमिति शास्त्रस्य निश्चयः ॥ ४७ ॥

ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்ட விங்கத்தில் எப்போதும் சிவபெருமான் விளங்குகிறார்; அதில் ஆவாஹநம் முதலியன செய்தல் கூடாது. ஏனெனில் அது உண்மைக்குப் புறம்பானது. எனவே விங்கபூஜையில் நாட்டமுடையோன் ஆவாஹநம், விஸர்ஜனம் ஆகியவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது.

என்றுநல விட்ட விங்கத திசைநதுநல னட்டை பெற்றோல
 றலறன யலிங்கந தலென்று சங்கரல றலனை வைத்துப
 பலறன வ்டுக்க லாகா துணவது பெருநுய கென்று
 தெறமிழ மலயத துறற சிவமுன யறிந்து கொள்ளே.

ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்ட விங்கத்தில் எப்போதும் சிவபெருமான் விளங்குவதால் அதில் ஆவாஹநம் முதலியன செய்தல் கூடாது. எனவே விங்கபூஜையில் நாட்டமுடையோன் ஆவாஹநம், விஸர்ஜனம் ஆகியவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது. இதுவே சாத்திரங்களின் துணிபு.

यथात्मशिवयोरैक्यं न मतं कर्मसङ्गिनः ।
 तथा शिवात् पृथिव्यादेरद्वैतमपि नेष्यते ॥ ४८ ॥
 पृथिव्याद्यष्टमूर्तिवमीश्वरस्य प्रकीर्तितम् ।
 तदधिष्ठातृ भावेन न साक्षादेकभावतः ॥ ४९ ॥

எவ்வாறு ஆன்மாவக்கும் சிவபெருமானுக்கும் ஐக்கியம் ஓவ்வாதோ அவ்வாறே பிருதிவீ முதலானவற்றிற்கும் சிவபெருமானுக்கும் அத்துவிதம் கிடையாது; சிவபெருமான்

பிருதிவீ முதலிய அஷ்டமூர்த்தி உருவம் கொண்டதாகக் கூறுதல் அந்தந்த தத்துவங்களின் அதிபதியாகக் கூறுதலேயன்றி அவற்றுடன் வேற்றுமையற்று இருத்தல் அன்று.

**அததனோ டுயாகுகிங் கெவ்வா றயாகுகவத துவத மாகா
தததிற மிறைவ ஹுககு மயபுவா யாதி கடகு
முயததுண ரட்ட முரததித தனமையவ வொருவற கெனறுய
வைததது மதிட்டா நததாஸ வயங்கொரு மையனா லஹாஸ.**

எவ்வாறு ஆன்மாவுக்கும் சிவபெருமானுக்கும் ஐக்கியம் ஓவ்வாதோ அவ்வாறே பிருதிவீ முதலானவற்றிற்கும் சிவபெருமானுக்கும் அத்துவிதம் கிடையாது; சிவபெருமான் பிருதிவீ முதலிய அஷ்டமூர்த்தி உருவம் கொண்டதாகக் கூறுதல் அந்தந்த தத்துவங்களின் அதிபதியாகக் கூறுதலேயன்றி அவற்றுடன் வேற்றுமையற்று இருத்தல் அன்று.

पृथ्व्यादिकमिदं सर्वं कार्यं कर्ता महेश्वरः ।

नैतत्साक्षान्महेशोऽयं कुलालो मृत्तिका यथा ॥ ५० ॥

पृथिव्याद्यात्मपर्यन्तप्रपञ्चो ह्यष्टधा स्थितः ।

तनुरीशस्य चात्मायं सर्वतत्त्वनियामकः ॥ ५१ ॥

பிருதிவீ முதலான இவையனைத்தும் காரியங்களே; கர்த்தா மஹேசுவரன் ஒருவனே. எவ்வகையில் குயவன் களிமண் அல்லனே அவ்வாறே, பிருதிவீ முதலியவை ஸாக்ஷாத் மஹேசுவரன் அல்ல. சிவபெருமானின் திருமேனி பிருதிவீ முதலான எண்வகை வடிவங்களையன்றி அவற்றின் ஆன்மா அனைத்துத் தத்துவங்களுக்குமதிபதியான மஹேசுவரனே.

காரிய ஞால மாதிரி கருத்தனொஹி மகேச னாகுளு

சீரிய குலால னாகா செய்கட மதுபோ லசஹி

பாரிய ஷலக மாகாஹி பராபர னாஹிமா வெஹி

ரேரிய நிலமுஹி பாய வெஹிவகை யுடயப ஹுககுய.

பிருதிவீ முதலான இவையனைத்தும் காரியங்களே; கர்த்தா மஹேசுவரன் ஒருவனே. எவ்வகையில் குயவன் குடமல்லவோ

அவ்வாறே, பிருதிவீ முதலியவை ஸாக்ஷாத் மஹேசுவரன் அல்ல. சிவபெருமானின் திருமேனி பிருதிவீ முதலான எண்வகை வடிவங்களேயன்றி அவற்றின் ஆன்மா அனைத்துத் தத்துவங்களுக்குமதிபதியான மஹேசுவரனே.

शरीरभूतादेतस्मात् प्रपञ्चात् परमेष्ठिनः ।

आत्मभूतस्य देवस्य नाभेदो न पृथक् स्थितिः ॥ ५२॥

अचेतनत्वात् पृथ्व्यादेरज्ञत्वादात्मनस्तथा ।

सर्वज्ञस्य महेशस्य नैकरूपत्वमिष्यते ॥ ५३॥

பரமசிவனின் திருமேனியாகத் திகழும் இந்தப் பிரபஞ்சத்திற்கும், அதன் ஆன்மாவான மஹேசுவரனுக்கும் எவ்வித ஐக்கியமோ அல்லது தனித்த நிலையோ இல்லை; பிருதிவீ முதலானவை உயிரற்ற அறிவற்ற ஜடமாதலால் அவற்றின் ஆன்மாவான முற்றுமுணர்ந்த மஹேசுவரனுடன் யாதொரு ஒற்றுமையுமில்லை.

நிலமுத லாய வெலலா மசேதந நிஹை வாஹமா

மலமுறு மூட னாகு மாதலால வயங்கு மச

எலவகை யட்ட முரதத மாகிய வுடயப் ஹுககு

மிலகுறு மாஹமா வாகு மசற்குய பேத முண்டோ.

பிருதிவீ முதலானவை உயிரற்ற அறிவற்ற ஜடமாதலால் அவற்றுக்கும் அவற்றின் ஆன்மாவான முற்றுமுணர்ந்த மஹேசுவரனுடன் யாதொரு ஒற்றுமையுமில்லை.

इति यश्चिन्तयेन्नित्यं पृथ्व्यादेरष्टमूर्तिः ।

विलक्षणं महादेवं सोऽष्टमूर्तिनिरासकः ॥ ५४॥

இவ்வாறு பிருதிவீ முதலான எண்வகை வடிவங்களுக்கும் அவற்றினின்றும் வேறுபட்டு விளங்கும் மஹாதேவனுக்கும் இடையேயான வேற்றுமையை எப்போதும் சிந்திப்பவன் அஷ்டமூர்த்தி நிராஸகனெனப்படுகின்றான்.

பாரபுன லங்கி வங்குய வசயபொடு பரதி திங்க

ளாரதரு மாஹமா வெஹு மட்டமுரத தங்க டயமிற

சீர்கெழு பரமண றணனை வேறுறத தெரறது காண்போ
னேரதரு மட்ட முரத்தி நிராசக னாகு மணறே.

இவ்வாறு பிருதிவீ முதலான எண்வகை வடிவங்களுக்கும்
அவற்றினின்றும் வேறுபட்டு விளங்கும் மஹாதேவனுக்கும்
இடையேயான வேற்றுமையை எப்போதும் சிந்திப்பவன்
அஷ்டமூர்த்தி நிராஸகனெனப்படுகின்றான்.

அட்டமூர்த்திநிரசநத்தலம் முற்றும்

सर्वगत्वे महेशस्य सर्वत्राराधनं भवेत् ।

न लिङ्गमात्रे तन्निष्ठो न शिवं सर्वगं स्मरेत् ॥ ५५ ॥

சிவபெருமான் எங்கும் நிறைந்தவனெனில் அவனுக்கு
லிங்கத்தில் மட்டுமின்றி எல்லாவிடத்தும் பூஜை நடைபெற
வேண்டும்; எனவே லிங்கத்தில் உறுதியான பக்தியுடையோன்
சிவபெருமானை எங்கும் நிறைந்தவனாக நினைத்தல் கூடாது.

இருந்திடு மிறைவ னெங்கு மென்றிடி னாறைவறு கெங்குய
வரந்தரு பூசை யாகுளு சிவலிங்க மாததி ரத்தி
லரந்தைய! னட்டடை கூடா தாதலா லமல னெங்குய
பரந்தவ னென்று கூறப படானென வறிறது கொள்ளே.

சிவபெருமான் எங்கும் நிறைந்தவனெனில் அவனுக்கு
லிங்கத்தில் மட்டுமின்றி எல்லாவிடத்தும் பூஜை நடைபெற
வேண்டும்; எனவே லிங்கத்தில் உறுதியான பக்தியுடையோன்
சிவபெருமானை எங்கும் நிறைந்தவனாக நினைத்தல் கூடாது.

सर्वगोऽपि स्थितः शम्भुः स्वाधारे हि विशेषतः ।

तस्मादन्यत्र विमुखः स्वेष्टलिङ्गे यजेच्छिवम् ॥ ५६ ॥

शिवः सर्वगतश्चापि स्वाधारे व्यज्यते भृशम् ।

शमीगर्भे यथा वह्निर्विशेषेण विभाव्यते ॥ ५७ ॥

எங்கும் நிறைந்தவனாயினும் சிவபெருமான் இஷ்டலிங்கத்தில்
சிறப்பாக விளங்குகிறான்; எனவே ஏனைய இடங்களினின்றும்
மனதை நீக்கி தனது இஷ்டலிங்கத்திலேயே சிவபெருமானை

வழிபடல் வேண்டும். சமீ மரக்கடடையில் சிறப்பாக நெருப்பு விளங்குவது போல் எங்கும் நிறைந்த சிவபெருமான் தனது ஆதாரமான லிங்கத்தில் சிறப்பாக விளங்குகிறார்.

**நிறைந்தவ னெங்குமேலு நிமலஹ னாத ரததிர
சிறந்தயு நிறைந்த வண்ண தமரஞ செறித லேபோ
லறிந்திதை யமலஹ றணை யனைதையு வமுதது
தஹபா
புறறந்திடு மிடட லிங்கத துவந்தருச சிகக மாதோ.**

எங்கும் நிறைந்தவனானும் சிவபெருமான் இஷ்டலிங்கத்தில் சிறப்பாக விளங்குகிறார்; எனவே ஏனைய இடங்களினின்றும் மனதை நீக்கி தனது இஷ்டலிங்கத்திலேயே சிவபெருமானை வழிபடல் வேண்டும். சமீ மரக்கடடையில் சிறப்பாக நெருப்பு விளங்குவது போல் எங்கும் நிறைந்த சிவபெருமான் தனது ஆதாரமான லிங்கத்தில் சிறப்பாக விளங்குகிறார்.

**सर्वगतं महेशस्य सर्वशास्त्रविनिश्चितम् ।
तथाप्याश्रयलिङ्गेन पूजार्थमधिका स्थितिः ॥ ५८॥**

சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் என்பது எல்லா சாத்திரங்களிலும் கூறப்படுகிறது; எனினும் பூஜையின் பொருட்டு லிங்கத்தில் அதிகமாக நிறைந்து விளங்குகிறார்.

**எங்குமே நிறைவோ னாக வயயபலு மமலஹ றணைது
தங்குயு நுலக ளெல்லாந தனதுபற றாகி நிறை
மங்கல மாமி லிங்க மாதிய வடிவ லென்று
மங்கண னதிக மாக வமரவஹு சனைப்பொ ருட்டு.**

சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் என்பது எல்லா சாத்திரங்களிலும் கூறப்படுகிறது; எனினும் பூஜையின் பொருட்டு லிங்கத்தில் அதிகமாக நிறைந்து விளங்குகிறார்.

**नित्यं भासि तदीयस्त्वं या ते रुद्र शिवा तनूः
अघोराऽपापकाशीति श्रुतिराह सनातनी ॥ ५९॥**

ஓ ருத்திரனே! உனது மங்கலமான திருமேனியில் நீ
எப்போதும் பிரகாசிக்கிறாய் என்று அநாதிகாலமாக வேதங்கள்
புகழ்கின்றன.

**உருத்திர நினது மெய்யே துயறந்ந மங்க லததைப
பர்துதிடு மகோர மாகிப பாவதி னகையு நிறகு
முரைத்ததி லுறைவோ னாகி யொளரவைந யெய்யு மிகக
கருத்தொடு மறையா நிறகுங கடிவருகு சுருதி யனேறே.**

ஓ ருத்திரனே! உனது மங்கலமான திருமேனியில் நீ
எப்போதும் பிரகாசிக்கிறாய் என்று அநாதியான வேதங்கள்
புகழ்கின்றன.

**तस्मात् सर्वप्रयत्नेन सर्वस्थानपराङ्मुखः ।
स्वैष्टलिङ्गे महादेवं पूजयेत् पूजकोत्तमः ॥ ६०
शिवस्य सर्वगत्वेऽपि सर्वत्र रतिवर्जितः ।
स्वैष्टलिङ्गे यजन् देवं सर्वगत्वनिरासकः ॥ ६१**

எனவே வேறென்றையும் நோக்காமல் முழுமுயற்சியுடன் தனது
இஷ்டலிங்கத்தில் பரமேசுவரனை வழிபடவேண்டும்;
சிவபெருமான் எங்குமிருப்பினும் தனது இஷ்டலிங்கத்திலேயே
அவனை வழிபடுதலே சிறந்தது.

**ஆதலா லருசச னைகக ஹ்யரந்தவ னனைததுய வாடடுக
காதலாய சிறந்து பூல காரணஃ வளங்கா நிறை
சோதியா மிடட லிங்கந துணவொடு பூசை செயக
நதியா மனைய னெங்கு நிறைதலை வாலகினானே.**

எனவே வேறென்றையும் நோக்காமல் முழுமுயற்சியுடன் தனது
இஷ்டலிங்கத்தில் பரமேசுவரனை வழிபடவேண்டும்;
சிவபெருமான் எங்குமிருப்பினும் தனது இஷ்டலிங்கத்திலேயே
அவனை வழிபடுதலே சிறந்தது.

சர்வகதநிரசந்ததலம் முற்றும்.

पूजाविधौ नियम्यत्वालिङ्गमात्रे स्थितं शिवम् ।
पूजयन्नपि देवस्य सर्वगतं विभावयेत् ॥ ६२॥

பூஜைவிதிகளுக்குட்பட்டு லிங்கத்தில் மட்டுமே சிவபெருமான் விளங்குவதாக எண்ணி பூஜை செய்தாலும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் என மனதில் பாவிக்கவேண்டும்.

பூசனை நியமந தணாய பொருநதிலிங் கத்திணே கண்ணே
தேசுற வாலங்கா நிறை சிவணறனை யருசசிப போஹு
மசனை யுலக மெல்லாய வாயாபக னெண்க கொணரு
பாசமதகல நியு பாவாக வேணரு மனேறே.

பூஜைவிதிகளுக்குட்பட்டு லிங்கத்தில் மட்டுமே சிவபெருமான் விளங்குவதாக எண்ணி பூஜை செய்தாலும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் என மனதில் பாவிக்கவேண்டும்.

यस्मादेतत् समुत्पन्नं महादेवाच्चराचरम् ।
तस्मादेतन्न भिद्येत यथा कुम्भादिकं मृदः ॥ ६३॥
शिवतत्त्वात् समुत्पन्नं जगदस्मान्न भिद्यते ।
फेनोर्मिबुद्बुदाकारं यथा सिन्धोर्न भिद्यते ॥ ६४॥

கும்பம் முதலானவை எவ்வாறு மண்ணிலிருந்து வேறுபட்டன அல்லவோ, சிற்றலைகளும், நுரை போன்றவையும் கடலிலிருந்து எவ்வாறு வேறுபட்டவை அல்லவோ அவ்வாறே இவ்வுலகங்களெல்லாம் மஹாதேவனான சிவபெருமானிடமிருந்து தோன்றியதால் அவனிடமிருந்து வேறுபட்டனவன்று.

மண்ணையு றோணயுங் குயப மண்ணாவே றாமோ வேலைக
கண்ணையு றோணயு மொககு ஹுரைதிரை கடலினை வேறோ
வெண்ணையு பரனாயு றோணயு மிருஞ்சரா சரமே யாகப
பண்ணையுத துலகமெல்லாய பரனாவே றாமோ வாகா.

கும்பம் முதலானவை எவ்வாறு மண்ணிலிருந்து வேறுபட்டன அல்லவோ, சிற்றலைகளும், நுரை போன்றவையும் கடலிலிருந்து

எவ்வாறு வேறுபட்டதல்லவோ அவ்வாறே
இவ்வலகங்களெல்லாம் மஹாதேவனான
சிவபெருமானிடமிருந்து தோன்றியதால் அவனிடமிருந்து
வேறுபட்டனவன்று.

यथा तन्तुभिरुत्पन्नः पटस्तन्तुमयः स्मृतः ।

तथा शिवात् समुत्पन्नं शिव एव चराचरम् ॥ ६५ ॥

நூலிலிருந்து தோன்றிய துணி அதிலிருந்து எவ்வாறு
வேறுபட்டதல்லவோ அதைப் போன்றே
சிவபெருமானிடத்திலிருந்து தோன்றிய உலகம் அவனின்
வேறுபட்டதன்று.

ஓண்டளர முதலா யுள்ள யுருவொடு மரநினை றாங்கு
மண்டல முதலா யுள்ள வடிவொடு பரம னரிகுங்
கண்டூறு மிழையா னாய காழக நூலா மாபோறு
பண்டுகள் யுலக மெல்லாய பரமமய மாகு மன்றே.

நூலிலிருந்து தோன்றிய துணி அதிலிருந்து எவ்வாறு
வேறுபட்டதன்றோ அதைப் போன்றே
சிவபெருமானிடத்திலிருந்து தோன்றிய உலகம் அவனின்
வேறுபட்டதன்று.

आत्मशक्तिविकासेन शिवो विश्वात्मना स्थितः ।

कुटीभावाद् यथा भाति पटः स्वस्य प्रसारणात् ॥ ६६ ॥

तस्माच्छिवमयं सर्वं जगदेतच्चराचरम् ।

तदभिन्नतया भाति सर्पत्वमिव रज्जुतः ॥ ६७ ॥

சுருட்டிவைக்கப்பட்ட பாய் விரிக்கப்பட்டது போல்
சிவபெருமான் தனது சிற்சக்தியினால் பரந்த உலகங்களாகக்
காட்சியளிக்கிறார்; கயிற்றில் தோன்றும் பாம்பு அதனின்
வேறானதன்று; அவ்வாறே, இவ்வலகங்கள் யாவும் சிவமயமே.

தன்னொடு சதுதி கொண்ட மலரச்சியாறு சகங்க ளாகி

மன்னுறு மிறைவா ரந்து படங்குடி வடிவா மாபோ

லிறநிலை யதனா லெல்லா மிறைமயங் கயறறிய றோழைய
பநநகய வேறி லாத பாணமைபோற பரனா லொழைய.

சுருட்டிவைக்கப்பட்ட பாய் விரிக்கப்பட்டது போல்
சிவபெருமான் தனது சிற்சக்தியினால் பரந்த உலகங்களாகக்
காட்சியளிக்கிறார்; கயிற்றில் தோன்றும் பாம்பு அதனின்
வேருனதன்று; அவ்வாறே, இவ்வுலகங்கள் யாவும் சிவமயமே.

रज्जौ सर्पत्ववद् भाति शुकौ च रजतत्ववत् ।
चोरत्ववदपि स्थाणौ मरीच्यां च जलत्ववत् ॥ ६८॥
गन्धर्वपुरवद्योमि सच्चिदानन्दलक्षणे ।
निरस्तभेदसद्भावे शिवे विश्वं विराजते ॥ ६९॥
पत्रशाखादिरूपेण यथा तिष्ठति पादपः ।
तथा भूम्यादिरूपेण शिव एको विराजते ॥ ७०॥

கயிற்றில் பாம்பும், இப்பியில் வெள்ளியும், மரக்கம்பத்தில்
மனிதனும், கானல் நீரில் நீரும், ஆகாயத்தில் கந்தருவ நகரமும்
தோன்றுவது போல் ஸச்சிதானந்த மயமான
சிவபெருமானிடத்து இவ்வுலகம் தோன்றி பிரகாசிக்கிறது;
மரமானது கிளை, இலகள் எனப் பல்வகையாக விளங்குவது
போல் இவ்வுலக வடிவாகச் சிவபெருமான் விளங்குகிறார்.

கயறறா வாய் வெள்ள குறறியாற களவாை மிகக
வெய்யாறபடு கானாற றெண்ணை வாண்ணையகந தரவ லூரபோற
பயாரபயறு நிகுத ச்சசி தாநநத சிவகுதிவை கண்ணை
செய்யபடு பொருளாயத தோழையுரு செய்பாய டுலக மனறே.

கயிற்றில் பாம்பும், இப்பியில் வெள்ளியும், மரக்கம்பத்தில்
மனிதனும், கானல் நீரில் நீரும், ஆகாயத்தில் கந்தருவ நகரமும்
தோன்றுவது போல் ஸச்சிதானந்த மயமான
சிவபெருமானிடத்து இவ்வுலகம் தோன்றி பிரகாசிக்கிறது;
மரமானது கிளை, இலகள் எனப் பல்வகையாக விளங்குவது
போல் இவ்வுலக வடிவாகச் சிவபெருமான் விளங்குகிறார்.

समस्तजगदात्माऽपि शङ्करः परमेश्वरः ।
 भक्तानां हृदयाम्भोजे विशेषेण विराजते ॥ ७१ ॥
 कैलासे मन्दरे चैव हिमाद्रौ कनकाचले ।
 हृदयेषु च भक्तानां विशेषेण व्यवस्थितः ॥ ७२ ॥

அனைத்துலகங்களுக்கும் ஆன்மாவாகத் திகழும் பரமேசுவரன் கைலாஸம், மந்தரமலை, இமயமலை, மேருமலை ஆகியவற்றிலும், குறிப்பாக பக்தர்களின் இதயகமலத்திலும் எப்போதும் விளங்குகிறார்.

சங்கர னாகு மசன சகமய மெனஹு முளளப
 பங்கய மலரா லெனறுய பததரபாற சிறந்து தோன்றுய
 பொங்குறு கயலை பொனனய பொருப்பொடு மந்த ரதது
 மங்கது போலவா சேடித தமரதரு மிறைவ னன்றே.

அனைத்துலகங்களுக்கும் ஆன்மாவாகத் திகழும் பரமேசுவரன் கைலாஸம், மந்தரமலை, இமயமலை, மேருமலை ஆகியவற்றிலும், குறிப்பாக பக்தர்களின் இதயகமலத்திலும் எப்போதும் விளங்குகிறார்.

सर्वात्मापि परिच्छिन्नो यथा देहेषु वर्तते ।
 तथा स्वकीयभक्तेषु शङ्करो भासते सदा ॥ ७३ ॥
 नित्यं भाति त्वदीयेषु या ते रुद्र शिवा तनूः ।
 अघोराऽपापकाशीति श्रुतिराह सनातनी ॥ ७४ ॥

எங்கும் நிறைந்த ஆன்மா அளவு குன்றி உடலில் விளங்குவது போல் சிவபெருமான் தனது பக்தர்களிடத்தில் விளங்குகிறார்; ஓருத்திரனே! உனது மங்களமயமான சரீரம் மிக அழகானது, குற்றங்கள் அற்றது என்று வேதங்கள் உரைக்கின்றன.

அலரகதிர நிறைந்து வாய்பத தளவுபட டமரதல போல
 வுலகுரு வாயநி றைந்த வொருவஹுய பததர நெஞ்ச
 மலர்மிசை யாலகு முன்றை வடிவெஹு மிலிங்க ம்ச
 பலரபுகழ பததர தம்பாற பதியுமென றுரைககுய வேதய.

எங்கும் நிறைந்த ஆன்மா அளவு குன்றி உடலில் விளங்குவது போல் சிவபெருமான் தனது பக்தர்களிடத்தில் விளங்குகிறார்; ஓருத்திரனே! உனது மங்களமயமான சரீரம் மிக அழகானது, குற்றங்கள் அற்றது என்று வேதங்கள் உரைக்கின்றன.

विशुद्धेषु विरक्तेषु विवेकिषु महात्मसु ।

शिवस्तिष्ठति सर्वात्मा शिवलाञ्छनधारिषु ॥ ७५ ॥

नित्यं सन्तोषयुक्तानां ज्ञाननिर्धूतकर्मणाम् ।

माहेश्वरागामन्तःस्थो विभाति परमेश्वरः ॥ ७६ ॥

புனிதமானவர்களிடத்தும், வைராக்கியமுடையோரிடத்தும், பகுத்தறிவுடைய விவேகஞானிகளிடத்தும், மஹான்களிடத்தும், சிவசின்னங்களைத் தரித்தவர்களிடத்தும், ஞானம் பெற்றதால் வேறொரு செயல் இல்லாதவர்களிடத்தும், மனதில் எப்போதும் முழுநிறைவு பெற்றவர்களிடத்தும் சிவபெருமான் எப்போதும் விளங்குகிறார்.

சுததரக ளடததுற தரறத துறவன ரடதது ஞானச

சிததரக ளடதது மிகக சிவவேடத தவர டதது

முததம ரடததுய பாச முதமுமா கேச ராகுய

பததரக ளடதது மெறைய பரசிவய வளங்கு மறே.

புனிதமானவர்களிடத்தும், வைராக்கியமுடையோரிடத்தும், பகுத்தறிவுடைய விவேகஞானிகளிடத்தும், மஹான்களிடத்தும், சிவசின்னங்களைத் தரித்தவர்களிடத்தும், ஞானம் பெற்றதால் வேறொரு செயல் இல்லாதவர்களிடத்தும், மனதில் எப்போதும் முழுநிறைவு பெற்றவர்களிடத்தும் சிவபெருமான் எப்போதும் விளங்குகிறார்.

अन्यत्र शम्भो रतिमात्रशून्यो निजेष्टलिङ्गे नियतान्तरात्मा ।

शिवात्मकं विश्वमिदं विबुध्यन् माहेश्वरोऽसौ भवति प्रसादी ॥ ७७ ॥

சிவபெருமானைத் தவிர ஏனையவற்றில் எவ்வித பற்றுமில்லாது தனது இஷ்டலிங்கத்தில் ஆழ்ந்த பக்தி கொண்டு இந்தப் பரந்த உலகத்தைச் சிவவடிவமாகவே நினைந்து வாழும் மாஹேசுவரன் பிரசாதி எனப்படுவான்.

இறநிலை மகேச னெஃபோ னேதில் ராடததிர றரந்த
 தனக வாழ்வா னோனாயத தனாதிடட லிங்கந தனெஃ
 மனைய மனதத னாகிச சகஞ்சிவ மயமாயக கஃஸு
 பாஃனமி னாலைய னஃஃற பெயரபபர சாதி யாவாஃ.

சிவபெருமானைத் தவிர ஏனையவற்றில் எவ்வித பற்றுமில்லாது
 தனது இஷ்டலிங்கத்தில் ஆழ்ந்த பக்தி கொண்டு இந்தப்
 பரந்த உலகத்தைச் சிவவடிவமாகவே நினைந்து வாழும்
 மாஹேசுவரன் பிரசாதி எனப்படுவான்.

பத்ததேகிகதேவத்தலம் முற்றும்

2 வது மாகேசத்தலம் முற்றிற்று

॥ इति श्रीषट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते

सिद्धान्तशिखामणौ माहेश्वरस्य नवविधस्थलप्रसङ्गो नाम

दशमः परिच्छेदः ॥ १० ॥

एकादशःपरिच्छेदः
अथ प्रसादिस्थलम्
अगस्त्य उवाच

उक्तो माहेश्वरःसाक्षात्लिङ्गनिष्ठादि धर्मवान् ।
कथमेष प्रसादीति कथ्यते गणनायक ॥ १ ॥

ஓ கணநாயகரே! மாஹேசுவரத்தலம் லிங்கம், நிஷ்டை
முதலியவற்றுடன் விரித்துரைக்கப்பட்டது; அவர் எங்ஙனம்
கருணை புரிகிறார் என்பதை உரைக்கவேண்டுகிறேன்.

உரைத்தனை மகேசனல லொழுகக முறையுந்
கருதாயு மிரேஹுக கணேசப பேரானோ
யருத்திகொஊ மகேசனா மனைய னெங்ஙனய
வரப்பர சாதிதா னாகுய வஊணமே.

ஓ கணநாயகரே! மாஹேசுவரத்தலம் லிங்கம், நிஷ்டை
முதலியவற்றுடன் விரித்துரைக்கப்பட்டது; அவர் எங்ஙனம்
கருணை புரிகிறார் என்பதை உரைக்கவேண்டுகிறேன்.

रेणुक उवाच
लिङ्गनिष्ठादिभावेन ध्वस्तपापनिबन्धनः।
मनःप्रसादयोगेन प्रसादीत्येष कथ्यते ॥ २ ॥

லிங்கத்தில் நிஷ்டை முதலியவற்றுல் எல்லாப் பாவங்களும்
நீங்கப் பெற்ற மனம் பிரசாதயோகத்தினால் சுத்தமடைக்கிறது.

தனகொறு மிலிங்கநிட டாதி சார்பனால
வனைப்பகை கடநதுள வறஊம கேசனொஊ
மனப்பர சாதமே வருஷு மாறறினாறு
கனப்பர சாதியா மெஊபர கறுறுளோர.

லிங்கத்தில் நிஷ்டை முதலியவற்றுல் எல்லாப் பாவங்களும்
நீங்கப் பெற்ற மனம் பிரசாதயோகத்தினால் சுத்தமடைக்கிறது.

अथैतत्स्थलं कीदृग्विधमित्यत्राह-
 प्रसादिस्थलमित्येतदस्य माहात्म्यबोधकम्।
 अन्तरस्थलभेदेन सप्तधा परिकीर्तितम् ॥ ३ ॥

இந்த பிரசாதித் தலம் எத்தகையது எனப் பின்வருமாறு
 கூறுகிறார்:
 பிரசாதித்தலத்தின் பெருமை எத்தகையதெனில் அது மேலும்
 ஏழு வகைப்படும்.

சாறய்யுறு புகழ்ப்பார சாதி யஹைல
 வேறய்யுமை யேழுவகைப பருமவா எய்புறிய
 றோறய்யுறு மியறபார சாதித லூயததலய
 போறய்யுற வாதியாற பொருநது மெஹேவே.

இந்த பிரசாதித் தலம் எத்தகையது எனப் பின்வருமாறு
 கூறுகிறார்:
 பிரசாதித்தலத்தின் பெருமை எத்தகையதெனில் அது மேலும்
 ஏழு வகைப்படும்.

अथ तत्कथमित्यत्रोद्दिशति-
 प्रसादिस्थलमदौ तु गुरुमाहात्म्यकं ततः।
 ततो लिङ्ग प्रशंसा च ततो जङ्गमगौरवम् ॥ ४ ॥
 ततो भक्तस्य माहात्म्यं ततः शरणकीर्तनम्।
 शिवप्रसादमाहात्म्यमिति सप्तप्रकरणम् ॥ ५ ॥

அவை யாவை என விளக்குகிறார்:
 முதலில் பிரசாதித்தலம், பின்னர் குருமாஹத்மியம்,
 லிங்கமஹிமை, ஜங்கமமஹிமை, பக்தர்களின் மஹிமை,
 சரணர்களின் மஹிமை, இறுதியில் சிவப்பிரசாத மாஹாத்மியம்
 என்பன.

சயகுரு லிங்கசங் கமந்ய பததரபாஹ
 சிறபர சரணரொஹ சேட மேயென

நிற்பவர மாணமியய யாயநி கழததுதுய
பொறபுறு முனவர புகறை வாறரோ.

முதலில் பிரசாதித்தலம், பின்னர் குருமாஹத்மியம்,
லிங்கமஹிமை, ஜங்கமமஹிமை, பக்தர்களின் மஹிமை,
சரணர்களின் மஹிமை, இறுதியில் சிவப்பிரசாத மாஹாத்மியம்
என்பன.

अथोद्दिष्टानां स्थलानां क्रमालक्षणमुच्यत इत्यत्राह-
क्रमालक्षणमेषां कथयामि महामुने।
नैर्मल्यं मनसो लिङ्गं प्रसाद इति कथ्यते।
शिवस्य लिङ्गरूपस्य प्रसादादेव सिद्ध्यति ॥ ६ ॥

ஓ மஹாமுனிவரே! அவற்றின் இலக்கணங்களைக்
கூறுகின்றேன்: மனத்தில் தூய்மையுடன் இருத்தலே
பிரசாதமெனப்படும்; லிங்கவடிவினான சிவபெருமான்
அருளால் தான் அது கைகூடும்.

சிந்தனை நிருமலஞ செறிய மககுறி
சந்தத முயர்பர சாத மெபரால
வந்துறு மதுசிவ லிங்க மாபுரு
வெந்தைத னருடபர சாதத தெயதுமே.

மனத்தில் தூய்மையுடன் இருத்தலே பிரசாதமெனப்படும்;
லிங்கவடிவினான சிவபெருமான் அருளால் தான் அது
கைகூடும்.

ननु कोऽयं चित्तनैर्मल्यलक्षणप्रसादकारणीभूतशिवप्रसाद इत्यत्राह-
शिवप्रसादं यद्द्रव्यं शिवाय विनिवेदितम्।
निर्मल्यं तत्तु शैवानां मनोर्नैर्मल्यकारणम् ॥ ७ ॥

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள் யாவும்
நிர்மாலியம் எனப்படும்; அதுவே சைவர்களின்
மனத்தூய்மைக்குக் காரணமாகத் திகழ்கிறது.

நிருமலஃ றனககுற நிவேதி தஞ்செயு
 மருநிரு மாலிய மரய சைவரதய
 பெருமன நிருமலய பெறவ ள்சுதிடற
 கொருபெருங் காரண மெஃப ரோரறதுளார.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள் யாவும்
 நிர்மாலியம் எனப்படும்; அதுவே சைவர்களின்
 மனத்தூய்மைக்குக் காரணமாகத் திகழ்கிறது.

अथैवंरूपशिवप्रसादस्वीकारवान् प्रसादीत्याह-
 मनःप्रसादसिद्धयर्थं निर्मलज्ञानकारणम्।
 शिवप्रसादं स्वीकुर्वन् प्रसादीत्येष कथ्यते ॥ ८ ॥

மனத்தில் தூய்மையடைந்து பிரசாதம் கைகூடுவதற்காக
 சிவப்பிரசாதத்தை உட்கொள்பவன் பிரசாதி எனப்படுகிறான்.

போதகா ரணமெஹுய புனத னறபார
 சாதமா கியநிரு மாலி யறதனைத
 ததிலா மனப்பார சாதத திறகுஹு
 ம்முளா னறபார சாதி யெஃபவே.

மனத்தில் தூய்மையடைந்து பிரசாதம் கைகூடுவதற்காக
 சிவப்பிரசாதத்தை உட்கொள்பவன் பிரசாதி எனப்படுகிறான்.

अन्नश्चा हि सर्वेषां तत्त्वशुद्धिरुदाहता।
 विशुद्धमन्नजातं हि यच्छिवाय समर्पितम् ॥ ९ ॥
 तदेव सर्वकालं तु भुञ्जानो लिङ्गतत्परः।
 मनःप्रसादमतुलं लभते ज्ञानकारणम् ॥ १० ॥

உண்ணும் அன்னத்தினால் தான் எல்லாத் தத்துவங்களும்
 சுத்தமடைகின்றன; சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட
 பரிசுத்தமான அன்னத்தையே எப்போதும் உட்கொள்கிறவன்

அளவற்ற மனத்தூய்மையும் அதனால் பிரசாதத்தையும்
அடைகின்றான் .

**ததூவ சுததியே யநந சுததிதா
னததஹுண டொழிபர சாத மாயன
தொததிட வரயதோ ருணரவற கேசுவாளு
சித்தநிண மலநதனைச செயயு மெஹவே.**

உண்ணும் அன்னத்தினால் தான் எல்லாத் தத்துவங்களும்
சுத்தமடைகின்றன; சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட
பரிசுத்தமான அன்னத்தையே எப்போதும் உட்கொள்கிறவன்
அளவற்ற மனத்தூய்மையும் அதனால் பிரசாதத்தையும்
அடைகின்றான் .

**तस्मादात्मभोगार्थं नियमितं सद् यद्यद् द्रव्यं प्राप्तं भवति, तत्सर्वं 'यद्यदात्महितं
वस्तु . . . शिवार्पितम्' इति शिवरहस्यवचनानुसारेण शिवाय समर्प्य
भुञ्जीयादित्याह-
आत्मभोगाय नियतं यद्यद् द्रव्यं समाहितम्।
तत्तत् समर्प्य देवाय भुञ्जीतात्मविशुद्धये ॥ ११ ॥**

தனக்கென எடுத்து வைத்த அனத்து திரவியத்தையும் முதலில்
சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து பின்னர் அவற்றைப்
புசித்தல் ஆன்மசுத்தியை அளிக்கும்.

**தனக்கென வடுபு தந்த யாவையு
நினைப்பரா தாகிய நிமலற காக்கியே
மனப்பார சாதமே மருவ புண்கவெண
றனைத்தய முணரந்தவ ரறைகு வாரரோ.**

தனக்கென எடுத்து வைத்த அனத்து திரவியத்தையும் முதலில்
சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து பின்னர் அவற்றைப்
புசித்தல் ஆன்மசுத்தியை அளிக்கும்.

**अथास्य महत्त्वं प्रतिपादयति-
नित्यसिद्धेन देवेन भिषजा जन्मरोगिणाम्।**

यद्यत् प्रसादितं भुक्त्वा तत्तज्जन्मरसायनम् ॥ १२ ॥

अथ ऐहिकारोग्यादिकारणं चेत्याह-

आरोग्यकारणं पुंसामन्तःकरणशुद्धिदम्।

तापत्रयमहारोगसमुद्धरणभेषजम् ॥ १३ ॥

विद्यावैशद्यकरणं विनिपातविघातनम्।

द्वारं ज्ञानावतारस्य मोहोच्छेदस्य कारणम् ॥ १४ ॥

वैराग्यसम्पदो मूलं महानन्दप्रवर्धनम्।

दुर्लभं पापचित्तानां सुलभं शुद्धकर्मणाम् ॥ १५ ॥

आदृतं ब्रह्मविष्णवाद्यैर्वसिष्ठाद्यैश्च तापसैः।

शिवस्वीकृतमन्नाद्यं स्वीकार्यं सिद्धिकाङ्क्षिभिः ॥ १६ ॥

என்றும் நிலைத்த பரம்பொருளான சிவபெருமானே அனைத்து நோய்களையும் தீர்க்கும் வைத்தியன்; அவனால் அருளப்பட்டதை உண்பதால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம். சிவப்பிரசாதம் உடல் நோய், மன நோய், மற்றும் ஆத்தியாத்திகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் எனும் மூவகைத் துன்பங்களையும் அழிக்க வல்லது; அதுவே வைராக்கியம் எனும் ஓப்பற்ற செல்வத்தை நல்கி சிவஞானம் அடைதற்கு வழிவகுக்கும்; சிவப் பிரசாதத்தை அடைதல் புண்ணியகருமங்களைச் செய்வோருக்கு எளிது, அதுவே பாவகருமங்களைச் செய்வோர்க்கு மிகவும் அரிது; பிரம்மா, விஷ்ணு போன்ற தேவர்களாலும் வஸிஷ்டர் முதலான முனிவர்களாலும் பெரிதும் வணங்கிப் போற்றப்படுகிறது. ஸித்திகளை அடைய விரும்புவோர் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த அன்னத்தை உட்கொள்ளுதல் சாலச் சிறந்தது.

பரனரு மாலியய பவம ருநதுநல

குரபுட னாடரடை யூறு கொலவது

திரமுற வாயுளைச செயவ திபேமே

தருவது முத்தியுற தருவ தாகுமாஸ.

என்றும் நிலைத்த பரம்பொருளான சிவபெருமானே அனைத்து நோய்களையும் தீர்க்கும் வைத்தியன்; அவனால் அருளப்பட்டதை உண்பதால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம். என்றும் நிலைத்த பரம்பொருளான சிவபெருமானே அனைத்து நோய்களையும் தீர்க்கும் வைத்தியன்; அவனால் அருளப்பட்டதை உண்பதால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம்.

अथैतत्प्रसादस्वीकारेण सर्वपापक्षयश्च भवतीत्याह-

पत्रं पुष्पं फलं तोयं यच्छिवाय निवेदितम्।

तत्तत्स्वीकारयोगेन सर्वपापक्षयो भवेत् ॥ १७ ॥

பத்திரம், புஷ்பம், பழம், நீர் ஆகியன சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதை உட்கொள்வதால் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடலாம்.

புத்திர மலரொடு பலாதி யாவையுய

வகுதிர மைநறுடை வள்ளு காக்கியே

துயததுறு நிலையனோர் தொமை பாதகக

கொகுதினை யடியொடுங் கொலவா ரெஃபரே.

பத்திரம், புஷ்பம், பழம், நீர் ஆகியன சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதை உட்கொள்வதால் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடலாம் எனப் பெரியோர் கூறுவர்.

अथ शिवलिङ्गप्रसादवदेव श्रीगुरुशिवयोगिनोरपि प्रसादः स्वीकार्य इत्युक्त्वा प्रसादिस्थलं समापयति-

यथा शिवप्रसादान्नं स्वीकार्यं लिङ्गतत्परैः।

तथा गुरोः प्रसादान्नं तथैव शिवयोगिनाम् ॥ १८ ॥

इति प्रसादिस्थलम्

சிவப்பிரசாதமான அன்னம் சிவலிங்கத்தில் நாட்டமுடையோரால் கொள்ளப்படுவது போல், குருவினது பிரசாதமும் சிவயோகிகளால் கொள்ளத்தக்கது.

சயபுவா னருடபார சாத மெனவே
 நயபுறு குருவொடு ஞான சங்கமர
 தம்பர சாதமுந தாஹு கரந்திடுய
 வெயபுறு பவமெறி வர் சைவனே.

சிவப்பிரசாதமான அன்னம் சிவலிங்கத்தில்
 நாட்டமுடையோரால் கொள்ளப்படுவது போல், குருவினது
 பிரசாதமும் சிவயோகிகளால் கொள்ளத்தக்கது.

பிரசாதித்தலம் முற்றும்

अथ गुरुमाहात्म्यस्थलम्

अथ प्रसादनिष्ठेन ज्ञातव्यं गुरुमाहात्म्यस्थलं निरूपयति-
 गुरुरेवात्र सर्वेषां कारणं सिद्धिकर्मणाम्।
 गुरुरूपो महादेवो यतः साक्षादुपस्थितः ॥ १९ ॥

எல்லா ஸித்திகளுக்கும் காரணமாகத் திகழ்பவர் குருவே;
 மஹாதேவரான சிவபெருமானே குருவடிவத்தில் விளங்குகிறார்.

சீரணா தருமெலாச சிததி கடகுமோர
 காரண வ்யரகுரு வாருவ கண்ணுத
 றாரணா தனயகுரு வடிவகு சாரந்தருட
 பேரணா கலமொடு பறாங்கு மென்பவே.

எல்லா ஸித்திகளுக்கும் காரணமாகத் திகழ்பவர் குருவே;
 மஹாதேவரான சிவபெருமானே குருவடிவத்தில் விளங்குகிறார்.

ननु निष्कलः शिवः किमर्थं सकलगुरुरूपेण प्रकाशत इत्यत्राह-
 निष्कलो हि महादेवो नित्यज्ञानमहोदधिः।
 सकलो गुरुरूपेण सर्वानुग्राहको भवेत् ॥ २० ॥

அளவற்ற பரிபூரணனும் எல்லையற்ற ஞானக் கடலுமான
 மஹாதேவனே குருவடிவம் தாங்கி அனைவருக்கும்
 அருள்புரிகிறார்.

நிடகள ஷ்ணரவுரு நிதத னாகுசிவஹ
 வடகயூ குருபர வடிவா னாலொரு
 பெடபுயு சகளனாயப பெரது யார்ககெலாந
 தடகரு மருளசெய்ச சராகு மெஹபவே

அளவற்ற பரிபூரணனும் எல்லையற்ற ஞானக் கடலுமான
 மஹாதேவனே குருவடிவம் தாங்கி அனைவருக்கும்
 அருள்புரிகிறார்.

तस्माद् गुरुशिवयोर्भेदो नास्तीत्याह-
 यः शिवः स गुरुर्ज्ञेयो यो गुरुः शिवः स्मृतः।
 न तयोरन्तरं कुर्याद् ज्ञानावाप्तौ महामतिः ॥ २१ ॥

சிவபெருமானேதான் குரு; குருதான் சிவபெருமான்;
 அறிவுள்ளவன் அவர்களுக்குள் எவ்வித வேற்றுமையையும்
 காணக்கூடாது.

परसिव श्णुयारुரு परम श्णु
 वरुयुयु परसिव न्नेनैव வைப்பரவ
 வருவருய வேறென வெண்ணு றாஹபவய
 வெருஷுற வருசிவ ஞானய வேடருளாஹ.

சிவபெருமானேதான் குரு; குருதான் சிவபெருமான்;
 அறிவுள்ளவன் அவர்களுக்குள் எவ்வித வேற்றுமையையும்
 காணக்கூடாது.

'यथाहं सर्वलोकानां गुरुरम्बिकया सह' इत्यागमोक्तेः शिवसदृशं श्रीगुरुं
 प्राकृतैः सदृशमनुत्वा पूजयेदित्याह-
 हस्तपादादिसाम्येन नेतरैः सदृशं वदेत्।
 आचार्यं ज्ञानदं शुद्धं शिवरूपतया स्थितम् ॥ २२ ॥

கைகால்கள் முதலியன பொருந்தியிருப்பதால் குருவானவர்
 ஏனைய மனிதர்களுக்கொப்பானவரல்லர்; ஆசாரியன்
 சிவஞானத்தை வழங்கும் சிவபெருமானே என
 எண்ணவேண்டும்.

கரசர ணாதிக்கா கடுககுற தன்மையா
 னரரொடு குரவனை யொப்பு நாடுறா
 ருரமுறு குரவனை யுவந்து போற்றியே
 பரகதி வேண்டுகுநர பணதல வேண்டுகே.

கைகால்கள் முதலியன பொருந்தியிருப்பதால் குருவானவர்
 ஏனைய மனிதர்களுக்கொப்பானவரல்லர்; ஆசாரியன்
 சிவஞானத்தை வழங்கும் சிவபெருமானே என
 எண்ணவேண்டும்.

तेन किं भवतीत्यत्राह-

आचार्यस्यावमानेन श्रेयः प्राप्तिर्विहन्यते।

तस्मान्निश्रेयसप्राप्त्यै पूजयेत् तं समाहितः ॥ २३ ॥

गुरुभक्तिविहीनस्य शिवभक्तिर्न जायते।

ततः शिवे यथा भक्तिस्तथा भक्तिर्गुरावपि ॥ २४ ॥

इति गुरुमहत्त्वस्थलम्

ஆசாரியனை அவமதிப்பதால் தலையாய நன்மையான மோட்ச
 கிட்டாது; எனவே அத்தகைய நன்மையடைதல் கருதி தனது
 குருவை வழிபடவேண்டும். குருபக்தியில்லாதவனுக்குச்
 சிவபக்தியுண்டாகாது; ஆதலின் சிவபெருமானிடத்தில்
 எத்தகைய பக்தி உளதோ அதே போல் குருவினிடத்திலும்
 பக்தி கொள்ளவேண்டும்.

நயகுரு பததியால் லாரககு நாடுறிய

றறசிவ பததியுஞ் சனகுதி டாதொரு

சிறகன சிவனடை செய்யுய பததிபோற

சறகுரு பததியுஞ் செய்யுத தககதால்.

குருபக்தியில்லாதவனுக்குச் சிவபக்தியுண்டாகாது; ஆதலின்
 சிவபெருமானிடத்தில் எத்தகைய பக்தி உளதோ அதே போல்
 குருவினிடத்திலும் பக்தி கொள்ளவேண்டும்.

குருமான்மியத்தலம் முற்றும்.

अथ लिङ्गमाहात्म्यस्थलम्

अथ गुरुकृपाप्रकाश्यलिङ्गमहत्त्वस्थलं निरूपयति-
 गुरुमाहात्म्ययोगेन निजज्ञानातिरेकतः ।
 लिङ्गस्यापि च माहात्म्यं सर्वोत्कृष्टं विभाव्यते ॥ २५ ॥
 ननु लिङ्गज्ञानव्यतिरेकेण तन्माहात्म्यज्ञानासम्भवाद् लिङ्गस्वरूपं केन
 ज्ञापितमित्यत्राह-
 शिवस्य बोधलिङ्गं यद् गुरुबोधितचेतसा ।
 तदेव लिङ्गं विज्ञेयं शाङ्करं सर्वकारणम् ॥ २६ ॥

குருவினது மஹிமையினாலும் சீடனுடைய சொந்த
 ஞானத்தினாலும் சிவலிங்கத்தின் அளவற்ற மஹிமையானது
 தெரியவருகின்றது.
 குரு போதித்த ஞானத்தால் எல்லாவற்றுக்கும் காரணமான
 சிவலிங்கத்தை உணர்கிறான்.

அருடகுரு மாணமிய வறிவாண மேணமையாண
 மருடகழி பரசிவ லிங்க மாணமியய
 பொருடபட வறிகுவாண புகழி லிங்கமே
 தெருடசக காரண மெணனது தேரகவே.

குருவினது மஹிமையினாலும் சீடனுடைய சொந்த
 ஞானத்தினாலும் சிவலிங்கத்தின் அளவற்ற மஹிமையானது
 தெரியவருகின்றது.
 குரு போதித்த ஞானத்தால் எல்லாவற்றுக்கும் காரணமான
 சிவலிங்கத்தை உணர்கிறான்.

अथ तत्कीदृशमित्यत्राह-
 परं पवित्रममलं लिङ्गं ब्रह्म सनातनम् ।
 शिवाभिधानं चिन्मात्रं सदानन्दं निरङ्कुशम् ॥ २७ ॥
 कारणं सर्वलोकानां वेदानामपि कारणम् ।
 पूरणं सर्वतत्त्वस्य तारणं जन्मवारिधेः ॥ २८ ॥

ज्योतिर्मयमनिर्देश्यं योगिनामात्मनि स्थितम्।
कथं विज्ञायते लोके महागुरुदयां विना ॥२९॥

அந்த லிங்கமானது அனைத்துக்கும் மேலானது; புனிதமானது; அதுவே என்றும் அழிவற்ற பிரம்மம்; அது சிவனெனும் பெயருடையது; சின்மயமாய் எல்லா உலகங்களுக்கும் வேதங்களுக்கும் மூலகாரணமாய்த் திகழ்வது; அனத்துத் தத்துவங்களுக்கும் பூரணமாயும், சம்சாரக் கடலைக் கடக்க உதவும் தோணிபோன்றும் அது விளங்குகிறது. பரஞ்சோதி வடிவாயும், யோகிகளால் கூட இத்தகையது என அறியவொண்ணாததாயும் விளங்கும் அந்த லிங்கத்தைக் குருவருளினி்றி எவ்வாறு அறிய இயலும்?

ஆதியாய்ச ச்சிதா நந்த மாகிவாஃ
சோதியாயத தளையலாச சதத வாழுவதாய
வேதகா ரணமெஹுய வாமல லிங்கமோர்
நாதனாங் குருவலா னஹுக லாகுமோ.

மூலகாரணமாயும், நிர்மலமாயும், சின்மயமாயும் எல்லா உலகங்களுக்கும் வேதங்களுக்கும் மூலகாரணமாயும் திகழும் அந்த லிங்கத்தைக் குருவருளினி்றி எவ்வாறு அறிய இயலும்?

ब्रह्मणा विष्णुना पूर्वं यल्लिङ्गं ज्योतिरात्मकम्।
अपरिच्छेद्यमभवत् केन वा परिचोद्यते ॥३०॥

முன்பு பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களாலும் இத்தன்மையது என அறியவொண்ணாத சோதிமயமாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை யார் தான் அறிவர்?

வேதனா ரணருமவ வசயபரஹ்ரோஃறிய
சோதியா மிலிங்கமுஃ தொடரநது காஃணகில
ராதலா லியாவரே யறிவர மாதுமை
பாதியா மிளரதரு பரம லிங்கமே.

முன்பு பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களாலும்
இத்தன்மையது என அறியவொண்ணாத சோதிமயமாய்த்
தோன்றிய அந்த விங்கத்தை யார் தான் அறிவர்?

ननु ब्रह्माद्यगम्यं लिङ्गं कीदृशमित्यत्राह –
बहुनात्र किमुक्तेन लिङ्गं ब्रह्म सनातनम्।
योगिनो यत्र लीयन्ते मुक्तपाशनिबन्धनाः ॥ ३१ ॥

சுருங்கக் கூறின் பாசத் தளைகள் நீங்கிய யோகிகள் எதில்
முழுதும் லயித்திருக்கின்றனரோ அதுவே எப்போதும்
நிலைபெற்ற பிரம்மமான சிவலிங்கமாகும்.

பறபல மொழிகொடெஃ பயஃவஃ பாசமோ
முறபவ மறுசிவ யோகி கஃமன
நிறபதெவ வடததிலவ வாமல லிங்கமே
யறபுத முறுபரப பரம மாகுமால.

சுருங்கக் கூறின் பாசத் தளைகள் நீங்கிய யோகிகள் எதில்
முழுதும் லயித்திருக்கின்றனரோ அதுவே எப்போதும்
நிலைபெற்ற பிரம்மமான சிவலிங்கமாகும்.

பறகட ஷுளறிக ராத பேருல
கிறைமைகொஃ பவனெஹு மியலபை யெஃறுமே
முறைதரு பரசிவ லிங்க முரததியா
யுறைபர மஃறனக கோதுய வேதமே.

பிற கடவுளர்களைக் காட்டினும் மேலானவரும்
அனைத்துலகங்களுக்கும் ஒப்பற்ற இறைவனாகவும் விளங்குபவர்
சிவபெருமான் ஒருவரே என வேதங்கள் முழங்குகின்றன.

ननु ब्रह्मैव लिङ्गं चेत् किमस्य पीठमित्यत्राह-
पीठिका परमा शक्तिर्लिङ्गं साक्षात् परः शिवः।
शिवशक्तिसमायोगं विश्वं लिङ्गं तदुच्यते ॥ ३२ ॥

லிங்கம் பரசிவனாகும், அதன் பீடம் பராசக்தி; சிவனும் சக்தியும்
ஒன்றுய்த் திகழும் இந்த உலகமே லிங்கமாகும்.

பெரகுயர தருபர சததி படிக்கை
 தெர்தர வருர சிவமி லிங்கமவ
 வர்துணர வ்யூசிவ சததி யாகிய
 வொருதன யலிங்கமே யுலகய யாவுமே.

லிங்கம் பரசிவனாகும், அதன் பீடம் பராசக்தி; சிவனும் சக்தியும்
 ஒன்றாய்த் திகழும் இந்த உலகமே லிங்கமாகும்.

अथैवं रूपं लिङ्गं ब्रह्मादयः संपूज्य महदैश्वर्यं प्राप्तवन्त इत्याह-

ब्रह्मादयः सुराः सर्वे मुनयः सनकादयः।

शिवलिङ्गार्चनादेव स्वं स्वं पदमवाप्नुयुः ॥ ३३ ॥

பிரம்மா முதலிய தேவர்களும் சனகர் போன்ற முனிவர்களும்
 சிவலிங்கத்தை முறையாக வழிபட்டதாலேயே தங்களுடைய
 சிறந்த நிலையை அடைந்தனர்.

ननु शिवस्यापि विश्वाधिकत्वादिमहदैश्वर्यं कस्यचिदुपासनया समागतं

किमित्यत्राह-

विश्वाधिपत्वमीशस्य लिङ्गमूर्तेः स्वभावजम्।

अनन्यदेवसादृश्यं श्रुतिराह सनातनी ॥ ३४ ॥

ஆனால் அனைத்துலகங்களுக்கும் ஒப்பற்ற ஒரே ஈசுவரனாக
 விளங்கும் தன்மை லிங்க வடிவம் கொண்ட சிவபெருமானுக்கு
 இயற்கையாக அமைந்தது; அது எந்த தேவர்களுக்கும்
 சமமாகாது என வேதம் முழங்குகிறது.

इति लिङ्गमहत्त्वस्थलम्

தாமரை மலர்மிசைத் தலைவ னாதியாங்

காமரு கடவுளர சநக னாதியர

மாமுன வரரசிவ லிங்கய வந்தியாத

தாமுறு நிலையனைத் தான டைந்தனர.

பிரம்மா முதலிய தேவர்களும் சனகர் போன்ற முனிவர்களும் சிவலிங்கத்தை முறையாக வழிபட்டதாலேயே தங்களுடைய சிறந்த நிலையை அடைந்தனர்.

இலிங்கமான்மியத்தலம் முற்றும்.

अथ जङ्गममाहात्म्यस्थलम्

अथ गुरुलिङ्गमहत्त्वात् संवेद्यं जङ्गमस्थलं प्रकाशयति-

गुरुशिष्यसमारूढलिङ्गमाहात्म्यसम्पदः।

सर्वं चिद्रूपविज्ञानाजङ्गमाधिक्यमुच्यते ॥ ३५ ॥

குரு சிஷ்யன் ஆகியோரது பெருமைகளையும் சிவலிங்கத்தினது மஹிமையையும் நன்குணர்ந்த பின்னர் எல்லாம் சின்மயமென அறிந்ததால் ஜங்கமனுடைய பெருமைகளை அடுத்து விளக்குகிறார்.

ஆரய னருளானா லறிந்த டைறதுள

பேர்ய லிலிங்கநய பெருமை கொண்டுதான

சீரய ஷலகெலாளு சிவமெ னகுதெர்ற

தோரயல கொடுசரத துயரசசி ஷயுவார.

சிவபெருமான் அருளால் சிவலிங்கத்தினது மஹிமையையும் நன்குணர்ந்த பின்னர் எல்லாம் சின்மயமென அறிந்ததால் ஜங்கமனுடைய பெருமைகளை அடுத்து விளக்குகிறார்.

உலகுரு வாகிய வொருத ன்சிவ

மிலகுறு தவடி வாக வெய்யுமே

மலைவற ஷணரபவ னயாவை மயறவ

னலைவறு சங்கம மாகு மெப்பவே.

எல்லாம் சிவமயமென்றும் தானும் சிவவடிவம் கொண்டவனென்றும் நன்குணர்ந்தவனே ஜங்கமனுவான்.

अथ के ते जङ्गमा इत्यत्राह-

जानन्त्यतिशयाद् ये तु शिवं विश्वप्रकाशकम्।

स्वस्वरूपतया ते तु जङ्गमा इति कीर्तिताः ॥ ३६ ॥

உலகங்களெல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சிவபெருமானே தனது உண்மைச் சொரூபம் என நன்குணர்ந்தவனே ஜங்கமனெனப்படுவான்.

சிவமய மெனச்சக மியாபுற தேர்பவ

னெவனவண மலவாரு ளார்ககுளு சோதியா

யவாருணர புடையவ நெவன வணறொட

ருவமைய லொருசிவ யோகி யென்பவே.

உலகங்களெல்லாம் சிவபெருமானே என்றும், யாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சிவபெருமானே தனது உண்மைச் சொரூபம் எனவும் நன்குணர்ந்தவனே சிவயோகியாவான்.

अथ शिवयोगित्वेन प्रसिद्धजङ्गममहत्त्वं पञ्चभिः सूत्रैः प्रतिपादयति-

ये पश्यन्ति जगज्जालं चिद्रूपं शिवयोगतः।

निर्धूतमलसंस्पर्शास्ते स्मृताः शिवयोगिनः ॥ ३७ ॥

घोरसंसारतिमिरपरिध्वंसनकारणम्।

येषामस्ति शिवज्ञानं ते मताः शिवयोगिनः ॥ ३८ ॥

சிவயோகத்தினால் அனைத்துலகங்களையும் சின்மயமாய்க்கண்டு எல்லா மலங்களினின்றும் நீங்கியவர்களே சிவயோகிகள்; கொடிய சம்சாரக்கடலைக் கடக்க உதவும் சிவஞானமுடையவர்களே சிவயோகிகள்.

நறதுயு மராயமெயளு ஞான மெய்சசிவ

சிந்தனை யுடையனாயது தரந்த வெண்பவப

பந்தனை யொருவாய பரம யோகியே

வறதுயு பரசிவ மயனெ னப்படுய.

சிவபெருமான் மீதே சிந்தனை உடையவர்களாயும், கொடிய சம்சாரக்கடலைக் கடக்க உதவும் சிவஞானமும் உடையவர்களே சிவயோகிகள்.

अथ ते कीदृशाः कथं तिष्ठन्तीत्यत्राह-

जितकामा जितक्रोधा मोहग्रन्थिविभेदिनः।

समलोष्टाश्मकनकाः साधवः शिवयोगिनः ॥ ३९ ॥

समाः शत्रौ च मित्रे च साक्षात्कृतशिवात्मकाः।

निस्पृहा निरहङ्कारा वर्तन्ते शिवयोगिनः ॥ ४० ॥

காமம், கோபம் முதலியவற்றை வென்றவர்களும், மோகமற்றவர்களாயும், கல், ஓடு மற்றும் பொன் ஆகியவற்றை ஒன்றாகவே நோக்குபவர்களாயும், பகைவனையும் நண்பனையும் சமமாகவே நோக்குபவர்களாயும், பற்றற்றவர்களாயும், சிவபெருமானை நேரில் கண்டவர்களாயும், அகங்காரம் அறவே நீங்கியவர்களாயும் இருப்பவர்களே சிவயோகிகள்.

முறையறு காமமுஞ் சினமு மோகமு

மறறவ ஹறவொடு பகையு மறறவ

ஹுறறிடு பசுயபொனோ டோடு மொஹறெனப

பெறறவ ஹுயரசிவ யோகிப பேரனோஹ.

காமம், கோபம் முதலியவற்றை வென்றவர்களும், மோகமற்றவர்களாயும், கல், ஓடு மற்றும் பொன் ஆகியவற்றை ஒன்றாகவே நோக்குபவர்களாயும், பகைவனையும் நண்பனையும் சமமாகவே நோக்குபவர்களாயும், பற்றற்றவர்களாயும், சிவபெருமானை நேரில் கண்டவர்களாயும், அகங்காரம் அறவே நீங்கியவர்களாயும் இருப்பவர்களே சிவயோகிகள்.

एवमुक्तलक्षणज्ञानसम्पन्नाः साक्षाच्छिवा एवेत्याह-

दुर्लभं हि शिवज्ञानं दुर्लभं शिवचिन्तनम्।

येषामेतद् द्वयं चास्ति ते हि साक्षाच्छिवात्मकाः ॥ ४१ ॥

अथ पुनस्तेषां महत्त्वं श्लोकद्वयेनाह-

पादाग्ररेणवो यत्र पतन्ति शिवयोगिनाम्।
तदेव सदनं पुण्यं पावनं गृहमेधिनाम् ॥ ४२ ॥

சிவஞானமும் சிவசிந்தனையும் மிக அரியன; இவை
இரண்டையுமுடையோர்கள் ஸாக்ஷாத் சிவபெருமானே.
இத்தகைய சிவயோகிகளின் திருவடிப் பொடி எங்கெல்லாம்
விழுகின்றதோ அதுவே புனிதமானது,
இல்லறத்தத்தோர்களுக்கு அதுவே புண்ணிய பூமி.

ஓங்குறு புகழ்ச்சிவ யோகி தஃறுணைப
புங்கம லததிரு வடியாறு பூநகுக
எங்கெவர் மனையடை ய்சைநது வப்தரு
மாங்கது புண்ணியத தலம தாகுமால.

சிவயோகிகளின் திருவடிப் பொடி எங்கெல்லாம் விழுகின்றதோ
அதுவே புனிதமானது, இல்லறத்தத்தோர்களுக்கு அதுவே
புண்ணிய பூமி.

सर्वसिद्धिकरं पुंसां दर्शनं शिवयोगिनाम्।
स्पर्शनं पापशमनं पूजनं मुक्तिसाधनम् ॥ ४३ ॥

சிவயோகிகளைக் காணுதல் அனைத்து சித்திகளையும் நல்கும்;
அவர்களைத் தொடுவதால் எல்லாப் பாவங்களும் நீங்கும்;
அவர்களைப் பூசித்தல் முக்திக்கு சாதனம்.

தரசந மளததிருகு சகல சித்தியுய
பரசன மழித்திருய பாவ மியாவையுய
பரசுறு மலிபுகழ்ப் பரம யோகியான
கரசுறு பூசனை முத்தி காரணய.

சிவயோகிகளைக் காணுதல் அனைத்து சித்திகளையும் நல்கும்;
அவர்களைத் தொடுவதால் எல்லாப் பாவங்களும் நீங்கும்;
அவர்களைப் பூசித்தல் முக்திக்கு சாதனம்.

अथैवं तादृशशिवयोगिनां सम्पर्कात् सर्वेप्सितार्थसिद्धिरित्याह-
महतां शिवतात्पर्यवेदिनामनुमोदिनाम्।
किं वा फलं न सिद्धयेत सम्पर्काच्छिवयोगिनाम् ॥ ४४ ॥

इति जङ्गममहत्त्वस्थलम्

சிவசாத்திரங்களின் உட்பொருளை அறிந்த சிவயோகிகளின் தொடர்பினால் என்ன நன்மைதான் கிட்டாது? அனைத்தும் கிட்டும்.

மெய்ப்பர சிவனது மெய்யமை யுறையுணரந்
தபர சிவசுக்த தழுநது மேனமையா
லொப்பறு மொருசிவ யோகி சங்கமிங்
கெபய ஹுதவடா தியயபுங் காலையே.

சிவசாத்திரங்களின் உட்பொருளை அறிந்த சிவயோகிகளின் தொடர்பினால் என்ன நன்மைதான் கிட்டாது? அனைத்தும் கிட்டும்.

சங்கமமான்மியத்தலம் முற்றும்.

अथ भक्तमाहात्म्यस्थलम्

अथ गुरुलिङ्गजङ्गममहत्त्वलम्पटस्य भक्तस्य महत्त्वं द्वादशसूत्रैः प्रतिपादयति-
गुरोर्लिङ्गस्य माहात्म्यकथनाच्छिवयोगिनाम्।
सिद्धं भक्तस्य माहात्म्यं तथाप्येष प्रशस्तये ॥ ४५ ॥

குரு மற்றும் லிங்கம் ஆகியவற்றின் மஹிமையைக் கூறியதால் அடுத்து சிவயோகியாகிய சிவபக்தனின் மஹிமையையும் விளக்கிக் கூறுவோம்.

குருவொடு மெய்சசிவ லிங்கங் கோதறு
சரமுறு புகழினைச் சாறறுந் தனமையாற
பரவைசூ முலகினாற பததன றாஹுமவ
வரமுறு துதியையவ வாறு மனஹுமே.

குரு மறறும் விங்கம் ஆகியவற்றின் மஹிமையைக் கூறியதால் அடுத்து சிவயோகியாகிய சிவபக்தனின் மஹிமையையும் விளக்கிக் கூறுவோம்.

अथ के भक्ता इत्यत्र- 'यद्धि मनसा ध्यायति तद्वाचा वदति तत्कर्मणा करोति'
इति श्रुत्यर्थानुसारेण भक्तस्वरूपमाह-
ये भजन्ति महादेवं परमात्मानमव्ययम्।
कर्मणा मनसा वाचा ते भक्ता इति कीर्तिताः ॥ ४६ ॥

பரம்பொருளான சிவபெருமானை மனம் மெய் மொழிகளால் பக்தியுடன் வழிபடுவோர்கள் பக்தர்கள் எனப்படுவர்.

சந்திர சேகரஃ றஃனை நலலர
வாந்தமெஃ மனமொழி மெய்யா னாற்றினய
வந்தனை புரபவஃ யாவஃ மழறவஃ
பந்தம தயுசிவ பதத னாகுவாஃ.

பரம்பொருளான சிவபெருமானை மனம் மெய் மொழிகளால் பக்தியுடன் வழிபடுவோர்கள் பக்தர்கள் எனப்படுவர்.

शिवभक्तेर्जातिभेदोऽस्ति किमित्यत्राह-
दुर्लभा हि शिवे भक्तिः संसारभयतारिणी।
सा यत्र वर्तते साक्षात् स भक्तः परिगीयते ॥ ४७ ॥

சம்சாரக் கடலைக் கடக்க உதவும் சிவபக்தி மிக அரிதானது; அது எவனிடத்தில் உள்ளதோ அவன் பக்தனைப்படுவான்.

பாவமா யுயுசிவ பததி யெஃபதி
யாவரா யானுயபெறற கரய திங்கது
மேவனா னாயாவஃமழ றவஃ வளயபுறிய
றாவலா துயுசிவ பததஃ றானரோ.

சம்சாரக் கடலைக் கடக்க உதவும் சிவபக்தி மிக அரிதானது; அது எவனிடத்தில் உள்ளதோ அவன் பக்தனைப்படுவான்.

तस्माज्जननमरणपरिपीडितानां जनानां शिवभक्तिव्यतिरेकेण केनापि सत्कर्मणा
प्रयोजनं नास्तीत्याह-

किं वेदैः किं ततः शास्त्रैः किं यज्ञैः किं तपोव्रतैः।

नास्ति चेच्छाङ्करी भक्तिर्देहिनां जन्मरोगिणाम् ॥ ४८ ॥

பிறவி நோயால் வாடும் மனிதர்களிடத்தில்
சிவபக்தியில்லையெனில் வேதம், சாத்திரம், யாகம், தவம்,
விரதம் ஆகியவற்றால் யாது பயன்?

பவபயண! யுளரககிறை பததி யானெனைய

றவபபல வேதமுஞ் சாத்திரங்களு

முவபபுறு வரதமு மொணம கங்களு

மவரககுத யுறுவவென றறிநதி லோமரோ.

பிறவி நோயால் வாடும் மனிதர்களிடத்தில்
சிவபக்தியில்லையெனில் வேதம், சாத்திரம், யாகம், தவம்,
விரதம் ஆகியவற்றால் யாதொரு பயனுமில்லை.

अथ शिवभक्तिव्यतिरेकेण विधीयमानं सत्कर्म विफलं विपरीतफलं चेति

दृष्टान्तपूर्वकमाह-

शिवभक्तिविहीनस्य सुकृतं चापि निष्फलम्।

विपरीतफलं च स्याद् दक्षस्यापि महाध्वरे ॥ ४९ ॥

சிவபக்தியற்றவன் புண்ணிய கருமங்களைச் செயினும் அவை
பயனற்றவையே; மேலும் அவை எதிர்மறையான பயனையே
விளவிக்கும்; எடுத்துக் காட்டாக தகைப் பிரஜாபதி செய்த
யாகத்தைப் போல.

உறுதிகொள் பரசிவ பததி யுறுறிடாரக

கறவானை யெனஹுமே யவம தாகுமாறு

சிறுவாதி தனககுமுன செயத வேளவதான

மறுதலை யுறுபயன வழங்கிற றென்பவே.

சிவபக்தியற்றவன் புண்ணிய கருமங்களைச் செயினும் அவை பயனற்றவையே; மேலும் அவை தகைப் பிரஜாபதி செய்த யாகத்தைப் போல எதிர்மறையான பயனையே விளவிக்கும்.

अथ शिवभक्तस्य दुष्कर्मापि सत्कर्म भवेदिति दृष्टान्तपूर्वकमाह-
अत्यन्तपापकर्माऽपि शिवभक्तस्य विशुद्धिः।
चण्डो यथा पुरा भक्त्या पितृहाऽपि शिवोऽभवत् ॥ ५० ॥

சிவபக்தன் பாவச் செயலைச் செயினும் அது நற்கருமமாகவே முடியும்; முன்பு சண்டன் சிவபக்தி மிகுதியால் தனது தந்தையைக் கொன்றாலும் அவன் சிறந்த சைவனாகக் கருதப்படுகின்றான்.

மிகுறு பாவவல வானைய னாயஹுய
புகர பததியாறு புனத னாகுவாஹ
றககதஹ றந்தையைக கொஹ தஹஹிதஹ
சிகுறு பததியாறு சிவம தாயானஹ.

சிவபக்தன் பாவச் செயலைச் செயினும் அது நற்கருமமாகவே முடியும்; முன்பு சண்டன் சிவபக்தி மிகுதியால் தனது தந்தையைக் கொன்றாலும் அவன் சிறந்த சைவனாகக் கருதப்படுகின்றான்.

नन्वेवं चेत्, शिवभक्तानां पुण्यपापसम्बन्धोऽस्ति वा न वेत्यत्राह-
सुकृतं दुष्कृतं चापि शिवभक्तस्य नास्ति हि।
शिवभक्तिविहीनानां कर्म पाशनिबन्धनम् ॥ ५१ ॥

சிவபக்தனுக்கு நல்வினை தீவினை என்பதில்லை; ஆனால் சிவபக்தியற்றவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல்கள் பாசக் கட்டுகளையே விளைவிக்கும்.

அறமொடு பாவமு மமல பததியா
னறையவர தமககிலை நிதத பததிதா
னறுபவர தமையடைந தாரததுக கொண்டுபோயப
பறவயாங கடலிஹுட பெர்த முத்தமுமால்.

சிவபக்தனுக்கு நல்வினை தீவினை என்பதில்லை; ஆனால் சிவபக்தியற்றவர்களுக்கு அவர்கள் செய்யும் செயல்கள் பாசக் கட்டுகளையே விளைவிக்கும்.

तत्कथमित्यत्र दृष्टान्तपूर्वकं सूत्रद्वयेनाह-

शिवाश्रितानां जन्तूनां कर्मणा नास्ति सङ्गमः।

वाजिनां दिननाथस्य कथं तिमिरजं भयम् ॥ ५२ ॥

சிவபெருமானைச் சரணடைந்தவர்களுக்கு கருமவினைகளினால் யாதொரு பயமுமில்லை; கதிரவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகளுக்கு இருட்டினால் யாதொரு பயமுமில்லையன்றோ?

அரவண! கடவுளை யடைந்த பத்தரகட

கிருவனை செய்மிட ராலைப பொங்கொலிப

பரவையா முகடெழுய பரதி வானவா

புரவாக டமையாருட டுயரபொருநதுமோ.

சிவபெருமானைச் சரணடைந்தவர்களுக்கு கருமவினைகளினால் யாதொரு பயமுமில்லை; கதிரவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகளுக்கு இருட்டினால் பயமுண்டோ?

निरोद्धं न क्षमं कर्म शिवभक्तान् विश्व्वलान्।

कथं मत्तगजान् रुन्धेच्छ्वला विसतन्तुजा ॥ ५३ ॥

பாசக்கட்டுகளினின்றும் நீங்கிய சிவபக்தர்களைக் கரும வினைகள் கட்ட இயலாதன; மதம் பொருந்திய யானைகளைத் தாமரைத் தண்டுகளின் உள்ளிருக்கும் மிக நுண்ணிய நூலிழைகளால் செய்த கயிறுகள் எவ்வாறு கட்ட இயலும்?

பந்தனை வானைசிவ பத்தர தங்களை

வந்தனை வறுகில மரைமுட டாடசிறு

தந்துவா னாகிய சங்கிலித் தொடர

கந்தொடி மதமுமிழு களறறைக கட்டுமோ.

பாசக்கட்டுகளினின்று நீங்கிய சிவபக்தர்களைக் கரும வினைகள் கட்ட இயலாதன; மதம் பொருந்திய யானைகளைத் தாமரைத் தண்டுகளின் உள்ளிருக்கும் மிக நுண்ணிய நூலிழைகளால் செய்த கயிறுகள் கட்டுமோ?

तस्माच्छिवभक्त एव पूज्य इत्याह-

ब्राह्मणः क्षत्रियो वाऽपि वैश्यो वा शूद्र एव वा।

अन्त्यजो वा शिवे भक्तः शिववन्मान्य एव सः ॥ ५४ ॥

சிவபக்தன் பிராமணனானும், கூத்திரியனானும், வணிகனானும் சூத்திரனானும் கீழ்க் குடிப்பிறப்பாளனானும் சிவபெருமானைப் போல் வணங்கத்தக்கவனே.

मறையவ னரசனல வணகண சூத்திரன

பறனென வலைசிவ பததி பெறயுளா

னறையவ னெனவுல கெவகுய வந்தனை

பெறுபவ னவனெனப பேசய வேதமே.

சிவபக்தன் பிராமணனானும், கூத்திரியனானும், வணிகனானும் சூத்திரனானும் கீழ்க் குடிப்பிறப்பாளனானும் சிவபெருமானைப் போல் வணங்கத்தக்கவனே என வேதங்கள் கூறும்.

ननु शूद्रादीनां ब्राह्मणाद्यपेक्षया निकृष्टत्वात् कथं तेषां तत्समानत्वमित्यत्राह-
शिवभक्तिसमावेशे क्व जातिपरिकल्पना।

इन्धनेष्वग्निदग्धेषु को वा भेदः प्रकीर्त्यते ॥ ५५ ॥

तस्माच्छिवभक्ता एव गणेश्वरा इत्युक्त्वा भक्तमाहात्म्यं समापयति-

शुद्धा नियमसंयुक्ताः शिवार्पितफलागमाः।

अर्चयन्ति शिवं लोके विज्ञास्यन्ते गणेश्वराः ॥ ५६ ॥

சிவபக்தியை முழுதும் அடைந்தோர்கள் மத்தியில் ஜாதிகளைப் பற்றிய வேற்றுமை ஏது? நெருப்பினால் பொசுக்கப்பட்ட விறகுகளினிடையே வேற்றுமை ஏது? நியமங்களைக் கடைப்பிடித்து சுத்தமான மனத்துடன் தங்களது கருமபலன்களைச் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து

ஓமுகுபவர்கள் உலகில் கணேசுவரர்கள் என வழங்கப்படுகின்றனர்.

इति भक्तमाहात्म्यस्थलम्

இறைவனை யடைந்தவரக கிலலைச சாதியாஸ
றிறமெரா தழலிடைச சேர்று பேதமெவ
வறகுள ஷ்யரசிவ பூசை வேடடுளோர்
கறைதவார நிலமிசைக கணங்க ளஸலரோ.

சிவபக்தியை முழுதும் அடைந்தோர் மத்தியில் ஜாதிகளைப் பற்றிய வேற்றுமை ஏது? நெருப்பினால் பொசுக்கப்பட்ட விறகுகளினிடையே வேற்றுமை ஏது? நியமங்களைக் கடைப்பிடித்து சுத்தமான மனத்துடன் தங்களது கருமபலன்களைச் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து ஓமுகுபவர்கள் உலகில் கணேசுவரர்கள் என வழங்கப்படுகின்றனர்.

பத்தமான்மியத்தலம் முற்றும்.

अथ शरणमहत्त्वस्थलम्

अथ गुरुलिङ्गादिमहत्त्वं ज्ञात्वा शिव एक एव रक्षक इति प्रपद्यमानस्य शरणस्य
महत्त्वं प्रतिपादयति-
गुरुलिङ्गादिमाहात्म्यबोधान्वेषणसङ्गतः ।
सर्वात्मना शिवापत्तिः शरणस्थानमुच्यते ॥ ५७ ॥

குரு, லிங்கம் ஆகியவற்றின் மாஹாத்மியத்தை அறிந்ததால் சிவபெருமானையே பதியென முற்றுமுணர்தலே சரணத்தலமெனப்படும்.

அணங்கறு குருபர னாதி மாஹமிய
மிணங்குற ஷ்ணரததுறு செயலெ லாங்கொடு
பணாந்திட வருசிவஹ பதியெ னததெர்ற
துணாந்திடல சரணநற றலமெஹ ரோதுவார.

குரு, லிங்கம் ஆகியவற்றின் மாஹாத்மியத்தை அறிந்ததால் சிவபெருமானையே பதியென முற்றுமுணர்தலே சரணத்தலமெனப்படும்.

अथ तदेव विशदयति-

ब्रह्मादिविबुधान् सर्वान् मत्वा प्राकृतवैभवान्।

प्रपद्यते शिवं यत्तु शरणं तदुदाहृतम् ॥ ५८ ॥

பிரம்மா முதலான தேவர்களும் மாயைக்குட்பட்டவர்களே என்றுணர்ந்து சிவபெருமான் ஒருவரே கதியென்று அடைதலே சரணமெனப்படும்.

மாயையால் வருமொரு வாழ்வு பெறறுள

சேயநாளை முகனமுதற றெயவய வடடொரு

துயனா கியபர சிவனைத துணைஹுத

லாயனா கமமது சரண மாகுமால்.

பிரம்மா முதலான தேவர்களும் மாயைக்குட்பட்டவர்களே என்றுணர்ந்து சிவபெருமான் ஒருவரே கதியென்று அடைதலே சரணமெனப்படும்.

अथ शरणागतस्य स्वरूपं विशदयति-

शरण्यः सर्वभूतानां शङ्करः शशिशेखरः।

सर्वात्मना प्रपन्नस्तं शरणागत उच्यते ॥ ५९ ॥

அனைத்துயிர்களுக்கும் கதியானவர் பிறைச் சந்திரனைத்தலையில் தரித்த சிவபெருமான் ஒருவரே என்று முழுவதுமாகத் தஞ்சமடைபவனே சரணுகதன் எனப்படுவான்.

முககண நேய்யார முழுது மாளபவ

னககட ஷுளையரு ளெனவ டைககலய

புககவளை புகலசர ணாக தபபெயர

தககவ னெனவுரை தருவர மேலையோர.

அனைத்துயிர்களுக்கும் கதியானவர் முக்கண்ணாகிய சிவபெருமான் ஒருவரே என்று முழுவதுமாக அடைக்கலம் புகுவனே சரணாகதன் எனப்படுவான்.

अथ शरणार्थिस्वरूपं कथयति-

विमुक्तभोगलालस्यो देवतान्तरनिस्पृहः।

शिवमभ्यर्थयन् मोक्षं शरणार्थीति गीयते ॥ ६० ॥

உலகபோகங்களை அறவே வெறுத்து ஏனைய தேவர்களைச் சிறிதும் நினையாமல் சிவபெருமான் ஒருவரிடம் மட்டுமே மோகூத்தை வேண்டுவன் சரணாத்தி எனப்படுகின்றான்.

வாடுததுறு புலவழி வண்ணு ளோர்பதத

தெடுததுள வவாவகை நிறையை முத்திவேட

டடுததவ னேசர ணாரத்தி யென்பவவ

குடத்தின லுத்தியர குவடடி லுறறுளோய.

குடத்தில் தோன்றிய அகத்தியனே! ஐம்புல இன்பங்களை அறவே வெறுத்து ஏனைய தேவர்களைச் சிறிதும் நினையாமல் சிவபெருமான் ஒருவரிடம் மட்டுமே மோகூத்தை வேண்டுவன் சரணாத்தி எனப்படுகின்றான்.

एवं शिवं प्रपन्नानां किमपि सत्कर्म मास्त्वित्याह-

ये प्रपन्ना महादेवं मनोवाक्कायकर्मभिः।

तेषां तु कर्मजातेन किं वा देवतादितर्पणैः ॥ ६१ ॥

மஹாதேவனான சிவபெருமான் ஒருவரையே மனம், மெய், மொழிகளால் சரணடைந்தவர்களுக்கு கருமபலன்களாலும், மற்ற தேவர்களை வணங்குவதாலும் யாது பயன்?

மனமொழி மெய்வனை கொண்டு வாணமதி

புனைமுடி யறைவனைப புகலென ரெய்தினோரசு

கினைபுறு செயமலி யாக மாதியாய

வனைகொடு பெறுபய னயாது வேண்டியே.

இளமதியைச் சூடிய சிவபெருமான் ஒருவரையே மனம், மெய், மொழிகளால் சரணடைந்தவர்களுக்கு யாகம் முதலிய கருமபலன்களால் யாது பயன்?

कुत इत्यत्र तदर्थं सूत्रद्वयेन प्रतिपादयति-

सर्वेषामपि यज्ञानां क्षयः स्वर्गः फलायते।

अक्षयं फलमाप्नोति प्रपन्नः परमेश्वरम् ॥ ६२ ॥

யாகம் முதலான எல்லாக் கருமங்களுக்கும் அழியக்கூடிய சுவர்க்கம் ஒன்றே பயன்; ஆனால் சிவபெருமானைச் சரணடைந்தோர்க்கு அழிவற்ற மோக்சமே கிடும்.

பண்ணைய மகவானை பலவனாறு கெடுய

வண்ணூறு பதமலால் வேறுணி டாகுமோ

கண்ணூதல் சரண்புகுங் கருத்தினை மேலமையோ

னண்ணுவ தழிவுறா ஞான வடரோ.

யாகம் முதலான எல்லாக் கருமங்களுக்கும் அழியக்கூடிய சுவர்க்கம் ஒன்றே பயன்; ஆனால் சிவபெருமானைச் சரணடைந்தோர்க்கு அழிவற்ற மோக்சமே கிடும்.

पापिनां कथमित्यत्राह-

प्रपन्नपारिजातस्य भवस्य परमात्मनः।

प्रपत्या किं न जायेत पापिनामपि देहिनाम् ॥ ६३ ॥

சரணடைந்தோர்க்கு எல்லாவற்றையும் அளிக்கும் பாரிஜாதக் கொடியான சிவபெருமானைச் சரணடைவதால் கொடிய பாவிக்குக் கூட எல்லா நலன்களும் உண்டாகும்.

தனையடை பவரககுத்தணி ணளசெய கற்பக

மெலுமர னாணையடி புகலெனை ரெயதுறி

னனைவருய பாதக நச ராயலுய

பனையவர் பெறாதபே றேது பேசினே.

சரணடைந்தோர்க்கு எல்லாவற்றையும் அளிக்கும் கற்பகமான சிவபெருமானைச் சரணடைவதால் கொடிய பாவிகளுக்குக் கூட எல்லா நலன்களும் உண்டாகும்.

तस्मात् शिवप्रपन्ना एव श्रेष्ठा इत्याह-
 प्रपन्नानां महादेवं परिपकान्तरात्मनाम्।
 जन्मैव जन्म नान्येषां वृथा जननसङ्गिनाम् ॥ ६४ ॥

மனப்பக்குவத்துடன் சிவபெருமான் ஒருவரையே முற்றிலும் சரணடைந்தோர்களின் பிறப்பே பயனுள்ள பிறப்பு; மற்றவர்களின் பிறவி வீணே.

பரமனை யடைதருய பாச நெஞ்சினோஃ
 பெருமைகொள் பறவையே பறவா யனவஃ
 றிருமல ரடியணை சேரந்தி டாதவர
 வருமவப பறப்பனைப பறப்பால் வைத்திடார.

மனப்பக்குவத்துடன் சிவபெருமான் ஒருவரையே முற்றிலும் சரணடைந்தோர்களின் பிறப்பே பயனுள்ள பிறப்பு; மற்றவர்களின் பிறவி வீணே.

अथ तदेव विशदयति-
 दुर्लभं मानुषं प्राप्य जननं ज्ञानसाधनम्।
 ये न जानन्ति देवेशं तेषामात्मा निरर्थकः ॥ ६५ ॥

உயர்ந்த ஞானத்தை அடைவதற்குச் சாதனமான இம்மானுடப் பிறவியையடைந்தும் தேவதேவனான சிவபெருமானை உணராதவர்களின் ஆன்மா பயனற்றது.

பெறலரு மானடப பறவா பெறயுமோ
 ரறிவுரு வாகிய வவாரச டைப்பராஃ
 றிறமுணர குறுநெறி சேரந்தி டாரெனஃ
 வறிதவ ருயரொடு வாழு நாளரோ.

உயர்ந்த ஞானத்தை அடைவதற்குச் சாதனமான இம்மானுடப்
பிறவியையடைந்தும் தேவதேவனான சிவபெருமானை
உணராதவர்களின் ஆன்மா பயனற்றது.

अथ 'कुलं पवित्रं जननी कृतार्था' इति सूतसंहितानुसारेण शरणमहत्त्वं प्रकाश्य
तत्स्थलं समापयति-

तत्कुलं हि सदा शुद्धं सफलं तस्य जीवितम्।
यस्य चित्तं शिवे साक्षाद् विलीनमबहिर्मुखम् ॥ ६६ ॥

எவனுடைய சித்தமானது வெளி விஷயங்களில் செல்லாமல்
எப்போதும் சிவபெருமானிடத்திலேயே நாட்டம் கொள்கிறதோ
அவனுடைய குலமே சுத்தமானது, அவனுடைய வாழ்வே
பயனுடையது.

इति शरणमहत्त्वस्थलम्

புறநதிரி யாதுளய புராடி தகைகணை
செறிநதிடு மொருபெருகு சிறப்புப பெறுறுளோணை
புறநதிடு குலமதே பெருமை பெறுறிடு
முறைநதவண வாழுநாள் பயனொ டொன்றுமால்.

எவனுடைய சித்தமானது வெளி விஷயங்களில் செல்லாமல்
எப்போதும் சிவபெருமானிடத்திலேயே நாட்டம் கொள்கிறதோ
அவனுடைய குலமே சுத்தமானது, அவனுடைய வாழ்வே
பயனுடையது.

சுரணமான்மியத்தலம் முற்றும்.

अथ प्रसादमहत्त्वस्थलम्

अथ पूर्वोक्तगुरुलिङ्गादिमहत्त्वानुभवस्थितेः शिवप्रसादलभ्यत्वात्
तत्प्रसादमहत्त्वं कथयति-
गुरुलिङ्गादिमाहात्म्यविशेषानुभवस्थितिः।
यस्माच्छिवप्रसादात् स्यात्तादस्य महिमोच्यते ॥ ६७ ॥

குரு, லிங்கம் முதலியவற்றின் அரிய பெருமைகளை எந்த சிவப்பிரஸாதத்தின் வாயிலாக உணர்கின்றானோ அதுவே அதன் மஹிமையாகும்.

**குருபரண முதலியோர பெருமை கூட்டுணத
தருவது சிவப்பர சாத மாதலா
பூரைசெயு மதனது பெருமை யோதுவ
ர்புருவனை யெஹ்யபகை யெறிந்து ளோரகளே.**

குரு, லிங்கம் முதலியவற்றின் அரிய பெருமைகளை எந்த சிவப்பிரஸாதத்தின் வாயிலாக உணர்கின்றானோ அந்த மஹிமையை அறிதல் நலம் பயக்கும்.

**ननु शिवप्रसादः कथं गुरुलिङ्गादिमहत्त्वविशेषानुभवस्थितिहेतुरित्यत्राह-
सदा लिङ्गैकनिष्ठानां गुरुपूजानुषङ्गिणाम्।
प्रपन्नानां विशुद्धानां प्रसीदति महेश्वरः ॥ ६८ ॥**

எப்போதும் லிங்கத்திலேயே நாட்டமும், குருபூஜையில் விருப்பமும் கொண்டவனாயும், சிவபெருமானையே சரணடைந்தவனாயும், தூய்மையானவனாயும் விளங்குபவனுக்கு மஹேசுவரன் அருள் புரிகிறார்.

**புகலெனச் சிவபாரண றனைப்பொ ருந்தினோரக
கிகலயு சிவப்பர சாத மெயதுயு
மிகுபவப பகையென வளம்பு மணனதிவ
வகலிடத தரதரா தயல வரககரோ.**

எப்போதும் லிங்கத்திலேயே நாட்டமும், குருபூஜையில் விருப்பமும் கொண்டவனாயும், சிவபெருமானையே சரணடைந்தவனாயும், தூய்மையானவனாயும் விளங்குபவனுக்கு மஹேசுவரன் அருள் புரிகிறார்.

**स च शिवप्रसादः कीदृशस्तेन किं भवतीत्यत्राह-
प्रसादोऽपि महेशस्य दुर्लभः परिकीर्त्यते।
घोरसंसारसन्तापनिवृत्तिर्येन जायते ॥ ६९ ॥**

यज्ञास्तपांसि मन्त्राणां जपश्चिन्ता प्रबोधनम्।
प्रसादार्थं महेशस्य कीर्तितानि न संशयः ॥ ७० ॥

கொடிய சம்சார நோயை நீக்கும் சிவபிரானின் பிரஸாதம் கிடைத்தற்கரியது; யாகங்கள், கடும் தவம், மந்திரஜபம், சைவ நூல்களைக் கற்றல் ஆகியன மஹேசுவரனின் பிரஸாதத்தைப் பெறுவதற்கான உபாயங்களே.

மந்திர மகந்தவந் தியாந் மய்யுள
தந்திர மறிவவை யாபுந் தண்கதிரசு
சந்திர முடிபர சாத மெய்யுற
வந்தன வெனவறி மனந்நு ண்நதரோ.

கொடிய சம்சார நோயை நீக்கும் சிவபிரானின் பிரஸாதம் கிடைத்தற்கரியது; யாகங்கள், கடும் தவம், மந்திரஜபம், சைவ நூல்களைக் கற்றல் ஆகியன மஹேசுவரனின் பிரஸாதத்தைப் பெறுவதற்கான உபாயங்களே.

ननु मोक्षस्य भक्तिमूलकत्वात् किं प्रसादेनेत्यत्राह-
प्रसादमूला सर्वेषां भक्तिरव्यभिचारिणी।
शिवप्रसादहीनस्य भक्तिश्चापि न सिद्ध्यति ॥ ७१ ॥

சிவப்பிரஸாதத்தின் வாயிலாகவே அனவருக்கும் சிவபக்தி கிட்டுகிறது; அது இல்லையெனில் சிவபக்தியும் கைகூடாது.

तस्मात्-

गर्भस्थो जायमानो वा जातो वा ब्राह्मणोऽथवा।
अन्त्यजो वापि मुच्येत प्रसादे सति शङ्करे ॥ ७२ ॥

கருப்பையிலிருக்கும் கருவோ, பிறந்த சிசுவோ, அந்தணனோ அல்லது கடைசி வருணத்தில் பிறந்தவனோ யாராயினும் சிவப்பிரஸாதத்தினால் தான் முக்தியடைகின்றான்.

மொழிதரு சிவப்பர சாத மூலதத
தொழிவயுய பததிதா னோயுய வேதிய

ரழிவன ரெனவலை யாரு முயகுவர
வழிநுத லிண்பார சாத மேவானே.

கருப்பையிலிருக்கும் கருவோ, பிறந்த சிசுவோ, அந்தணனோ
அல்லது கடைசி வருணத்தில் பிறந்தவனோ யாராயினும்
சிவப்பிரஸாதத்தினால் தான் முக்தியடைகின்றான்.

अथ ब्रह्मादयोऽपि शिवप्रसादेनैव नित्यसिद्धा इत्याह-
ब्रह्माद्या विबुधाः सर्वे स्वस्वस्थाननिवासिनः।
नित्यसिद्धा भवन्त्येव प्रसादात् परमेश्वरात् ॥ ७३ ॥

பிரம்மா முதலான தேவர்களும் சிவபெருமான் திருவருளால்
தான் தத்தம் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.

பங்கய மலரவ னாதிப பண்ணவர
சங்கர னருட்பார சாதங் கொண்டுதய
மாங்கல பதாங்களாண வாழ்பு மன்னாயே
சிங்கலி னாகுதிய சித்த ராயனார.

பிரம்மா முதலான தேவர்களும் சிவபெருமான் திருவருளால்
தான் தத்தம் உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றனர்.

इति सूतसंहितावचनानुसारेणाह-
प्रसादे शाम्भवे सिद्धे परमानन्दकारणे।
सर्वं शिवमयं विश्वं दृश्यते नात्र संशयः ॥ ७४ ॥

மிக உயர்ந்த ஆனந்த நிலைக்குக் காரணமான சிவபிரான்
திருவருள் கைகூட்டினால் எல்லாம் சிவமயமாகக்
காட்சியளிக்கும் என்பது உறுதி.

தவநிகழ சிவப்பார சாத மெய்குறிய
சிவமய மாகியே திகழும் யாவையும்
பவவலை யறவரு பாணமை யுணுகொ
லவமயு மரண்பார சாத மன்றியே.

மிக உயர்ந்த ஆனந்த நிலைக்குக் காரணமான சிவபிரான் திருவருள் கைகூடினால் எல்லாம் சிவமயமாகக் காட்சியளிக்கும் என்பது உறுதி.

பலமொழி பகர்தலாற பயனென மூன்றென
முலகிலு ளொத்தது முயரவு கண்டது
மிலையலை யாவவுரை யுண்மை ய்ரஞ்சடைத்
தலைவன தருடபர சாதத் திறகரோ.

சுருங்கக் கூறின் செஞ்சடையணிந்த சிவபெருமான் திருவருளுக்கீடாக முவுலகிலும் யாதும் இல்லை.

யோகயவேண் குறுயபர சாத முற்றிட
வேகமாஞ சிவமய மாஞ மியாவையு
மாகையாற சிவமென மாவ யோன்வண்
பேரகிலா நிலையுடைப பாரண லிங்கியாய.

சிவபெருமானருள் பெற்றவன் அனைத்தையும் சிவமயமாகக் காண்பதால் அவன் பிராணலிங்கியெனப்படுகின்றான்.

பிரசாதமான்மியத்தலம் முற்றும்

द्वादशः परिच्छेदः
अथ प्राणलिङ्गस्थलम्

अगस्त्य उवाच

भक्तो माहेश्वरश्चेति प्रसादीति नो बोधितः।

एक एव कथं चैष प्राणलिङ्गीति कथ्यते ॥ १ ॥

அகத்தியர் கூறுகிறார்:

பக்தனென்றும், மாஹேசுவரனென்றும் பிரஸாதி என்றும் பிராணலிங்கி ஒருவனே எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்பதை எனக்கு விளக்குவாயாக.

புத்தனோ டொஊம கேசுை பகர்பர சாதி யென்றிங்
கொத்தனே வருவ னெனை புரைத்தனை பராணலிங்கி
யெத்திற மதனா லாவ னவன்து தனையுங் கூறாய
கைத்தல மயூவ! னோவாழூ கைலையங் கணங்கங் வேறதே.

அகத்தியர் கூறுகிறார்:

பக்தனென்றும், மாஹேசுவரனென்றும் பிரஸாதி என்றும் பிராணலிங்கி ஒருவனே எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்பதை எனக்கு விளக்குவாயாக.

श्रीरेणुक उवाच

भक्तो माहेश्वरश्चैष प्रसादीति च कीर्तितः।

कर्मप्राधान्ययोगेन ज्ञानयोगोऽस्य कथ्यते ॥ २ ॥

இரேணுகர் கூறுகிறார்

கருமயோக அப்பியாசத்தினால் அவ்வாறு பக்தன் மாஹேசுவரன் என அழைக்கப்படுகிறான்; அவனுடைய ஞானயோகப் பயிற்சியைக் குறித்து இப்போது கூறுவோம்.

ஒப்பறு கரும யோகத துயரச்சியாறு புத்த னாதி
முப்பெயர புனைந்து நிறைஊ மொழிதரு மிவன! வறகுத
தப்பறு ஞான யோகஞ் சாற்றிடத் தகக த்ங்குத
துப்புறு சடிலக கறறைத் துகளஊமா முனவ ரேறே.

இரேணுகர் கூறுகிறார்

கருமயோக அப்பியாசத்தினால் அவ்வாறு பக்தன் மாஹேச்வரன் என அழைக்கப்படுகிறான்; அவனுடைய ஞானயோகப் பயிற்சியைக் குறித்து இப்போது கூறுவோம்.

**इति वीरागमोक्तरूपप्राणलिङ्गवान् प्राणलिङ्गीत्याह-
लिङ्गं चिदात्मकं ब्रह्म तच्छक्तिः प्राणरूपिणी।
तद्रूपलिङ्गविज्ञानी प्राणलिङ्गीति कथ्यते ॥ ३ ॥**

சின்மயவடிவான பிரம்மமே லிங்கமாகும்; அதன் சக்தியே பிராணவடிவானது. இவ்வாறு லிங்கவடிவத்தை நன்குணர்ந்தவனே பிராணலிங்கியெனப்படுகின்றான்.

**பேரறி யுருவாய நிறை பாரமமே யலிங்க மாமவ
வோருறு மிலிங்க சத்தி பாராணநல லுருவாய நிறகுற
தேருறு மினைய வாறாளு சிவலிங்கந தனையு ணரந்தோ
னேருறு பாராண லிங்கி யெபெவ னெபெர மேலோர.**

சின்மயவடிவான பிரம்மமே லிங்கமாகும்; அதன் சக்தியே பிராணவடிவானது. இவ்வாறு லிங்கவடிவத்தை நன்குணர்ந்தவனே பிராணலிங்கியெனப்படுகின்றான்.

**अथास्यापि स्थलभेदाः सन्ति किमित्यत्राह-
प्राणलिङ्गस्थलं चैतत् पञ्चस्थलसमन्वितम्।
प्राणलिङ्गस्थलं चादौ प्राणलिङ्गार्चनं ततः ॥ ४ ॥
शिवयोगसमाधिश्च ततो लिङ्गनिजस्थलम्।
अङ्गलिङ्गस्थलं चाथ क्रमादेशां भिदोच्यते ॥ ५ ॥**

பிராணலிங்கஸ்தலம் ஐந்து ஸ்தலங்களைத் தன்னகத்தே கொண்டது: முதலில் பிராணலிங்கி ஸ்தலம், பின்னர் முறையே பிராணலிங்கார்ச்சனம், சிவயோகஸமாதி[ஸ்தலம்], லிங்கநிஜஸ்தலம், அங்கலிங்கிஸ்தலம் என்பன. இவற்றின் வேறுபாடுகள் விளக்கப்படும்.

ஆசுயு பராண லிங்கித தலமொரைற தாகு முன்னரப
 பேசுயு பராண லிங்கித தலமொடு பராண லிங்க
 பூசனை யதபைபை மிகக சிவயோக சமாதி பெறயு
 நேசம துயுமி லிங்க நிசமாங்க லிங்க மெனறே.

பிராணலிங்கஸ்தலம் ஐந்து ஸ்தலங்களைத் தன்னகத்தே
 கொண்டது: முதலில் பிராணலிங்கி ஸ்தலம், பின்னர் முறையே
 பிராணலிங்கார்ச்சனம், சிவயோகஸமாதி[ஸ்தலம்],
 லிங்கநிஜஸ்தலம், அங்கலிங்கிஸ்தலம் என்பன. இவற்றின்
 வேறுபாடுகள் விளக்கப்படும்.

प्राणापानसमाघातात् कन्दमध्यात्तदुत्थितम्।

प्राणलिङ्गं तदाख्यातं प्राणापाननिरोधिभिः ॥ ६ ॥

மூலாதாரத்தில் பிராணன் அபானன் ஆகியவற்றின் சமநிலையில்
 தோன்றும் உயர்ந்த சோதிதான் பிராணலிங்கமென
 யோகிகளால் கூறப்படுகிறது.

தயங்குயு பராணா பாந சமநிலை பெறலான மூலத
 துயரந்தெழு சோதி யாதவ வொளமிகு சோதி தானே
 வயங்குயு பராண லிங்க மெனவே வகுக்கப படட
 தியங்குயு பராணா பாந நிரோதிக ளெனபோர தயமால்.

மூலாதாரத்தில் பிராணன் அபானன் ஆகியவற்றின் சமநிலையில்
 தோன்றும் உயர்ந்த சோதிதான் பிராணலிங்கமென
 யோகிகளால் கூறப்படுகிறது.

नन्विदं केन विज्ञातमित्यत्राह-

प्राणो यत्र लयं याति भास्करो तुहिनं यथा।

तत्प्राणलिङ्गमुद्दिष्टं तद्धारी स्यात् तदाकृतिः ॥ ७ ॥

சூரியனில் பனியடங்குவது போல் பிராணன் எங்கு ஓடுங்குமோ
 அதுவே பிராணலிங்கமெனப்படும்; அதைத் தரித்தவன்
 அவ்வருவமே பெறுவான்.

பரதியு எடங்வு மெய்சுர பனயென யாதை கண்ணே
 திர்தரு பராண னொன்றிச செறிநதிரு மதுவே கூறி
 னர்தெஹுய பராண லிங்க மெபரங் கதுத ருததோ
 ஹுரைதரு பராண லிங்க வுரையுடை யோனா மனேறே.

தூரியனில் பனியடங்குவது போல் பிராணன் எங்கு ஓடுங்குமோ
 அதுவே பிராணலிங்கமெனப்படும்; அதைத் தரித்தவன்
 அவ்வருவமே பெறுவான்.

अथ तल्लिङ्गं केषां स्फुरतीत्यत्राह-

ज्ञानिनां योगयुक्तानामन्तः स्फुरति दीपवत्।

चिदाकारं परब्रह्मलिङ्गमज्ञैर्न भाव्यते ॥ ८ ॥

யோகசித்திபெற்ற ஞானிகளின் உள்மனதில்
 பரப்பிரம்மலிங்கமானது அறிவொளியாய் எப்போதும்
 பிரகாசிக்கின்றது; அறிவற்றவர்களுக்கு அது விளங்காது.

அறிவுருவாகி யெங்கு மமரபரப பரம மாகுங்
 குறியுய ரலிங்க ஞான யோகடைக குணத்தா னெஞ்சி
 லெரகட ராகி நினேறே யலங்குறு மறிவா லாராற
 செறிவுறு பொருளெ றாகு மென்றுரை செயவர மேலோர.

யோகசித்திபெற்ற ஞானிகளின் உள்மனதில்
 பரப்பிரம்மலிங்கமானது அறிவொளியாய் எப்போதும்
 பிரகாசிக்கின்றது; அறிவற்றவர்களுக்கு அது விளங்காது.

अथैतादृशप्राणलिङ्गं विहाय बाह्यलिङ्गनिष्ठा मूढा इत्याह-

अन्तःस्थितं परं लिङ्गं ज्योतीरूपं शिवात्मकम्।

विहाय बाह्यलिङ्गस्था विमूढा इति कीर्तिताः ॥ ९ ॥

மனதினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் சோதிவடிவான
 சிவலிங்கத்தை விட்டு வெளியே இருக்கும் லிங்கத்தை
 நாடுபவன் மூடனே.

இலங்கொள யாகி யென்று மிதயநனை மலரறு றோன்றி
 நலந்தரு பரமாநந்த ஞானலிங் கத்தை நங்கிக

கலந்துள் புறத்தி லிங்கக கருத்துள் னாகி யுறறோஃ
மலங்குறு பரம மூட னெனவே மதிககப பட்டாஃ.

மனதினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ஆனந்த சோதிவடிவான
சிவலிங்கத்தை விட்டு வெளியே இருக்கும் லிங்கத்தை
நாடுபவன் மூடனே.

तस्माद् बाह्यलिङ्गविमुखः सन् चिल्लिङ्गपरमाश्चर्येव प्राणलिङ्गीत्याह-
संविचिल्लिङ्गपरामर्शी बाह्यवस्तुपराङ्मुखः।
यः सदा वर्तते योगी प्राणलिङ्गी स उच्यते ॥ १० ॥

பேரறிவு வடிவான லிங்கத்தையே எப்போதும் தியானிப்பவனாயும்,
புற உலக நாட்டத்தினின்றும் மனத்தை அறவே நீக்கியவனுமான
யோகியே பிராணலிங்கி எனப்படுகின்றான்.

புறப்பொரு ளாதைகட செல்லுய புத்திவாட டகத்தி லென்றுகு
சிறப்புறு மொளையாயு தோன்றுகு சிறமய லிங்கந தனைக
குறித்துணர் கருத்தினை றிடபங கொண்டுற நிறையு ளோனே
மறப்பறு பாராண லிங்கி யென்குவர மதியான மிககோர்.

பேரறிவு வடிவான லிங்கத்தையே எப்போதும்
தியானிப்பவனாயும், புற உலக நாட்டத்தினின்றும் மனத்தை
அறவே நீக்கியவனுமான யோகியே பிராணலிங்கி
எனப்படுகின்றான்.

ननु बाह्यलिङ्गादौ वैमुख्यं किंनिबन्धनमित्यत्राह-
मायाविकल्पजं विश्वं हेयं संचिन्त्य नित्यशः।
चिदानन्दमये लिङ्गे विलीनः प्राणलिङ्गवान् ॥ ११ ॥

மாயையின் வெளித்தோற்றமான இவ்வுலகம்
நீக்கப்படவேண்டியது என உறுதியாக எண்ணி எப்போதும்
சிதானந்தவடிவான லிங்கத்திலேயே ஓடுங்கியிருப்பவன்
பிராணலிங்கமுடையவன் எனப்படுகிறான்.

மாயையான வாகுப்பந தனனால் வந்துள் சகந்தோன றாமறு
போயொழிந திருமா றென்றுய பொருந்துபு சிறதை செயது

பாயொளஃ யறிவாந்நத பராபர லிங்கந தணைய
யூயநெஞ் சடங்க வஸலோஃ யுகளயூ பராண லிங்கி.

மாயையின் வெளித்தோற்றமான இவ்வலகம்
நீக்கப்படவேண்டியது என உறுதியாக எண்ணி எப்போதும்
சிதானந்தவடிவான லிங்கத்திலேயே ஓடுங்கியிருப்பவன்
பிராணலிங்கமுடையவன் எனப்படுகிறான்.

ननु चिल्लिङ्गस्य नादबिन्दुकलातीतत्वात् प्राणस्य नादबिन्दुकलारूपत्वात् कथं
तस्य पीठरूपत्वं सम्भवतीति शङ्कां प्राणलिङ्गस्थलं समापयति-
सत्ता प्राणमयी शक्तिः सद्रूपं प्राणलिङ्गकम्।
तत्सामरस्यविज्ञानात् प्राणलिङ्गीति कथ्यते ॥ १२ ॥

என்றுமழியாத உள்பொருளே பிராணலிங்கம்; அதன் சக்தியே
பிராணசக்தியாம். இவ்விரண்டின் சமநிலையை உணர்ந்தவனே
பிராணலிங்கியாவான்.

इति प्राणलिङ्गस्थलम्

சுதையாலு சுததி தானே தககதோர பரராண னாகுளு
சுததாய பராண லிங்கந தயசம ரசஞா னததால
வைததாய பராண லிங்கி யெஹுயபெய ரெனவ குப்பர
தததுவா த்த மாய தனநிலை யுணர்ந்த நஸலோர.

என்றுமழியாத உள்பொருளே பிராணலிங்கம்; அதன் சக்தியே
பிராணசக்தியாம். இவ்விரண்டின் சமநிலையை உணர்ந்தவனே
பிராணலிங்கியாவான்.

பிராணலிங்கித்தலம் முற்றும்

अथ प्राणलिङ्गार्चनस्थलम्

अथ प्राणलिङ्गिना विधीयमानसकलयोगशास्त्रसिद्धप्राणलिङ्गार्चनप्रकारं
सप्तभिः सूत्रैः प्रतिपादयति-
अन्तर्गतं चिदाकारं लिङ्गं शिवमयं परम्।
पूज्यते भावपुष्पैर्यत् प्राणलिङ्गार्चनं हि तत् ॥ १३ ॥

அகத்தில் விளங்கும் சின்மயமான சிவலிங்கத்தை
பாவபுஷ்பங்களால் அருச்சிப்பதே பிராணலிங்கார்ச்சனம்
எனப்படும்.

நஸ்யுறு மிதயந தணைண ஞானலிங கததை யெயதி
நிணெறெயு மஸைய னாலே நினைவெலு மலரகங் கொணரு
புணெறாழி லிலாது செயயுய பூசனை யதுவே கணடா
யொணெறாரு பராணலிங்க பூசையெண யுரைபய தணேறே.

அகத்தில் விளங்கும் சின்மயமான சிவலிங்கத்தை உள்ளத்தில்
தோன்றும் அன்பெனும் மலர்களால் அருச்சிப்பதே
பிராணலிங்கார்ச்சனம் எனப்படும்.

अथ कुत्र पूजनीयमित्यत्र प्राणलिङ्गाश्रयभूतोर्ध्वहृत्कमलं वर्णयित्वा
भावपुष्पैः पूजनीयमित्याह-
अन्तः पवनसंपृष्टे सुसूक्ष्माम्बरशोभिते।
मूर्धन्यचन्द्रविगलत्सुधासेकातिशीतले ॥ १४ ॥
बद्धेन्द्रियनवद्वारे बोधदीपे हृदालये।
पद्मपीठे समासीनं चिल्लिङ्गं शिवविग्रहम्।
भावयित्वा सदाकालं पूजयेद् भाववस्तुभिः ॥ १५ ॥

மிக சூக்குமமான உட்புற ஆகாசத்தில் இதமான உள்காற்றினால்
வருடப்படடு உச்சந்தலையில் பொங்கிப் பெருகும் குளிர்ந்த
அமிர்த்ததால் நீராட்டப்பட்டு உடலின் ஒன்பது துவாரங்களும்
தத்தம் காரியத்திலிருந்து அடைக்கப்பட்டதாய் ஞான
ஒளிச்சுடரில் இலங்கும் இதயக் கோயிலில் பத்மபீடத்தில்
அமர்ந்துள்ள சின்மயமான லிங்கத்தை இடையருது அகத்தில்
தோன்றும் பூ முதலிய பொருட்களால் வழிபடவேண்டும்.

அகததுறு பவநந தணைண யடைததுறுண வசயபு பூதது
மிகததை மதியு குபய வழியு தினையு ளாரநது
தகைக்குமொண பதுவா யுறுறுத தனயறி வெலுயவா ளககிட
குசுபபுறு மிதயத த்சய குஞறுறுக பாவ பூசை.

உட்புற ஆகாசத்தில் இதமான உள்காற்றினால் வருடப்பட்டு உச்சந்தலையில் பொங்கிப் பெருகும் குளிர்ந்த அமிர்தத்தால் நீராட்டப்பட்டு உடலின் ஒன்பது துவாரங்களும் தத்தம் காரியத்திலிருந்து அடைக்கப்பட்டதாய் ஞான ஒளிச்சுடரில் இலங்கும் இதயக் கோயிலில் பத்மபீடத்தில் அமர்ந்துள்ள சின்மயமான விங்கத்தை இடையறாது அகத்தில் தோன்றும் பூ முதலிய பொருட்களால் வழிபடவேண்டும்.

अथ तानि वस्तूनि कानित्यत्राह-

क्षमाऽभिषेकसलिलं विवेको वस्त्रमुच्यते।

सत्यमाभरणं प्रोक्तं वैराग्यं पुष्पमालिका ॥ १६ ॥

गन्धः समाधिसम्पत्तिरक्षता निरहङ्कृतिः।

श्रद्धा धूपो महाज्ञानं जगद्भासि प्रदीपिका ॥ १७ ॥

भ्रान्तिमूलप्रपञ्चस्य निवेद्यं तन्निवेदनम्।

मौनं घण्टापारिस्पन्दस्ताम्बूलं विषयार्पणम् ॥ १८ ॥

எல்லையற்ற பொறுமையே சிவபெருமானின் அபிஷேகஜலம், பகுத்தறிவே பெருமானுக்கு அணிவிக்கும் ஆடை, ஆழ்நிலை தியானமே சந்தனம், தான் தனது எனும் அஹங்காரமில்லாமையே பூஜிக்கும் அக்ஷதை, சிரத்தையே தூபம், உலகங்களைப் பிரகாசிக்கும் பேரறிவே தீபம், குழப்பத்தில் தோன்றிய இப்பிரபஞ்சத்தைப் பெருமானுக்குச் சமர்ப்பித்தலே நிவேதனம், மெளனமே பூஜையின் போது ஒலிக்கும் மணியோசை, அனைத்துப் பொருள்களையும் சமர்ப்பித்தலே தாம்பூலமாகும்.

ஆடறல் பொறைவ் வேக மாடைபூண் வாயமை மாலை

தாடரு துறவு கந்தஞ் சமாதியக கதையாங் கார

வடெழு தூபந் தூயமை வளககறி ஷலக மெல்லாய

படுறு நிவேத நந்தய பாராட்கொலி மணந் மோனய.

எல்லையற்ற பொறுமையே சிவபெருமானின் அபிஷேகஜலம், பகுத்தறிவே பெருமானுக்கு அணிவிக்கும் ஆடை, ஆழ்நிலை தியானமே சந்தனம், தான் தனது எனும் அஹங்காரமில்லாமையே பூஜிக்கும் அக்ஷதை, சிரத்தையே

தூபம், உலகங்களைப் பிரகாசிக்கும் பேரறிவே தீபம், குழப்பத்தில் தோன்றிய இப்பிரபஞ்சத்தைப் பெருமானுக்குச் சமர்ப்பித்தலே நிவேதனம், மௌனமே பூஜையின் போது ஒலிக்கும் மணியோசை.

विषयभ्रान्तिराहित्यं तत्रदक्षिणकल्पना।

बुद्धेस्तदात्मिका शक्तिर्मस्कारक्रिया मता॥ १९॥

एवंविधैर्भावशुद्धैरुपचारैरदूषितैः।

प्रत्यन्मुखमना भूत्वा पूजयेद्विज्ञमान्तरम्॥ २०॥

इति प्राणलिङ्गार्चनस्थलम्

உலகியல் பொருட்களின்கண் மயங்காமலிருத்தலே சிவபெருமானைப் பிரதக்ஷிணம் செய்தல், தனது புத்தியை சிவசக்தியாகவே பாவித்தல் நமஸ்காரம். இவ்வாறாக சுத்தமான மனதால் உண்டாக்கப்பட்ட உபசாரங்களினால் மனத்தை உள்ளே திருப்பி உள்மனத்திலேயே சிவபெருமானைப் பூஜிக்கவேண்டும்.

பொறிவட யார்ப்பா தந்தாய பூலமவ வடயத தோயத

லறுமது வலம திககிங கதவடி வாகுசு சததி

பெறுமது வணகக மாமிப பெறறியவ மனலிங கததை

மறுவறு மனததரச சிகக வாலிய பொருளகௌ கொண்டே.

உலகியல் பொருட்களின்கண் மயங்காமலிருத்தலே சிவபெருமானைப் பிரதக்ஷிணம் செய்தல், தனது புத்தியில் சிவசக்தியாகவே பாவித்தல் நமஸ்காரம். இவ்வாறாக சுத்தமான மனதால் உண்டாக்கப்பட்ட உபசாரங்களினால் மனதை உள்ளே திருப்பி உள்மனத்திலேயே சிவபெருமானைப் பூஜிக்கவேண்டும்.

பிராணலிங்கார்ச்சநத்தலம் முற்றும்.

अथ शिवयोगसमाधिस्थलम्

अन्तः क्रियारतस्यास्य प्राणलिङ्गाचनक्रमैः।

शिवात्मध्यानसम्पत्तिः समाधिरिति कथ्यते ॥ २१ ॥

பிராணலிங்கத்தை உள்மனதில் எப்போதும் அருச்சனை செய்து கொண்டே இருப்பவனின் சிவத்தியானமே ஸமாதி எனப்படும்.

புகழ்புள பராண லிங்க பூசனைத் தொழிலினை கண்ணே
யுகநதுள வவரககு மிகக வொருசிவ ரூப மாகது
திகழ்நதுள தியாநந தனைசை செப்புயூகு சமாதி யெனை
வகன்றா பரநத வொண்க ணராவைபங கினலு லனேறே.

பிராணலிங்கத்தை உள்மனதில் எப்போதும் அருச்சனை செய்து கொண்டே இருப்பவனின் சிவத்தியானமே ஸமாதி எனப்படும்.

सर्वतत्त्वोपरिगतं सच्चिदानन्दभासुरम्।

स्वप्रकाशमनिर्देश्यमवाङ्मानसगोचरम् ॥ २२ ॥

उमाख्यया महाशक्त्या दीपितं चित्स्वरूपया।

हंसरूपं परात्मानं सोऽहंभावेन भावयेत्।

तदेकतानतासिद्धिः समाधिः परमो मतः ॥ २३ ॥

எல்லாத் தத்துவங்களுக்கும் மேலாய் ஸச்சிதனந்த வடிவாய் சுயம்பிரகாசமாய் வாக்கு மற்றும் மனத்திற்கும் எட்டாததாய் இத்தகையது எனச் சொல்லொணாததாய் சின்மயமான உமாதேவியுடன் கூடிப் பிரகாசிப்பதாய் ஹம்ஸவடிவானதாய் விளங்கும் பரமாத்மாவை ஸோஹம் என்று எப்போதும் தியானம் செய்தல் வேண்டும்; அப்போது விளையும் பரமாத்மாவுடனான ஐக்கியமே உயர்ந்த ஸமாதியாகக் கருதப்படும்.

உரைமன மிறந்த ச்சி தாநநத வொளயாய மேலாயப
பரவுதத துவங்கட கெலலாய பரமசிற சததி தனனா
புரமுற வொளரு மஞ்ச வுருவமாய பரமாண மாவை
திரமொரு பாவ கஞ்செய திகழ்சோக பாவங கொண்டு.

எல்லாத் தத்துவங்களுக்கும் மேலானதாய் ஸச்சிதனந்த
வடிவாய் சின்மயமான உமாதேவியுடன் கூடிப் பிரகாசிப்பதாய்
ஹம்ஸவடிவானதாய் விளங்கும் பரமாத்மாவை ஸோஹம்
என்று எப்போதும் தியானம் செய்தல் வேண்டும்.

परब्रह्म महालिङ्गं प्राणो जीवः प्रकीर्तितः।
तदेकभावमननात् समाधिस्थः प्रकीर्तितः॥ २४॥

பரப்பிரம்மமே மஹாலிங்கம், பிராணனே ஜீவன்; இவ்விரண்டின்
ஐக்கியத்தைத் தியானிப்பதே ஸமாதியாகும்.

பறாங்கொள் மாலிங் கந்தாண் பாரமமென் யுரைப்ப நிறகுஞ்
சிறநதுள் பராணன் றனைசை செப்புவர் சீவ னெனை
வறைநதுள் வவற்றி னேக பாவமா மனததி னானே
யுறுஞ்சிவ சமாதி யோக முற்றவ னென்பர மேலோர்.

பரப்பிரம்மமே மஹாலிங்கம், பிராணனே ஜீவன்; இவ்விரண்டின்
ஐக்கியத்தைத் தியானிப்பதே ஸமாதியாகும்.

अन्तःषड्करूढानि पङ्कजानि विभावयेत्।
ब्रह्मादिस्थानभूतानि भ्रूमध्यान्तानि मूलतः॥ २५॥
भ्रूमध्यादूर्ध्वभागे तु सहस्रदलमम्बुजम्।
भावयेत्तत्र विमलं चन्द्रबिम्बं तदन्तरे॥ २६॥

உள்மனத்தில் மூலாதாரத்திலிருந்து நெற்றி நடுவரையிலுள்ள
ஆறு சக்கரங்களிலும் பிரம்மா முதலானோர்களின் இருப்பிடமாக
ஆறு தாமரைப் பூக்களையும், நெற்றிக்கு மேல் ஆயிரயிதழ்த்
தாமரைப்பூவையும், அத்தாமரையின் நடுவில் ஒளிபொருந்திய
நிர்மலமான சந்திரனையும் தியானிக்க வேண்டும்.

அகமுறு சக ரங்க ளாறிலு முற்ற கஞ்சுஞ்
சகமருள் பாரம னாதி தானமென் யுனை யப்பால
வகையதழு பதது நூறு மருஷ்பங் கயம தனைண்
மிகநிறை வாமல வறது வாயமொன் யுளது மாதோ.

உள்மனத்தில் மூலாதாரத்திலிருந்து நெற்றி நடுவரையிலுள்ள ஆறு சக்கரங்களிலும் பிரம்மா முதலானோர்களின் இருப்பிடமாக ஆறு தாமரைப் பூக்களையும், நெற்றிக்கு மேல் ஆயிரயிதழ்த் தாமரைப்பூவையும், அத்தாமரையின் நடுவில் ஒளிபொருந்திய நிர்மலமான சந்திரனையும் தியானிக்க வேண்டும்.

सूक्ष्मरन्ध्रं विजानीयात् तत्कैलासपदं विदुः।

तत्रस्थं भावयेच्छम्भुं सर्वकारणकारणम् ॥ २७ ॥

மிகதுக்குமமான துளையுடையதாய் அந்த சந்திரபிம்பத்தைத் தியானித்து அதைக் கைலாஸமாக எண்ணி அங்கு அனைத்துக்கும் காரணமான சிவபெருமான் வீற்றிருப்பதாகத் தியானிக்க வேண்டும்.

**அததட மதிய ஹுடப மாமபுழை யொன்று காண்க
வகுதொளை கயலை யாக வறிந்தவணை வறறி ருந்த
சகுதிய ஞானா நந்த சங்கரண றனைப்பா வாகக
வெயதுதகா ரணங்கட கெலலாங காரண னெனை வளேறே.**

மிகதுக்குமமான துளையுடையதாய் அச்சந்திரபிம்பத்தைத் தியானித்து அதைக் கைலாஸமாக எண்ணி அங்கு அனைத்துக்கும் காரணமான சிவபெருமான் வீற்றிருப்பதாகத் தியானிக்க வேண்டும்.

बहिर्वासनया विश्वं विकल्पार्थं प्रकाशते।

अन्तर्वासितचित्तानामात्मानन्दः प्रकाशते ॥ २८ ॥

आत्मारणिसमुत्थेन प्रमोदमथनात् सुधीः।

ज्ञानाग्निना दहेत् पाशजालं जगन्मयम् ॥ २९ ॥

வெளிப்புறத்திலேயே உழல்வதால் இப்பரந்த வெளியுலகமானது தோற்றமளிக்கின்றது; உட்புறத்தில் பிரகாசிக்கும் ஆன்மாவையே சிந்தித்திருப்பதால் ஆன்மானந்தம் வெளிப்படும்.
ஆன்மாவெனும் அரணிக்கடடையால் ஆனந்தத்தைக் கடைவதால் விளையும் ஞானாக்கினியால் இவ்வுலகமெனும் பாசவலையைப் பொசுக்க வேண்டும்.

புறந்திர வதனாறு றோன்றுய புகலசக வாகுப முள்ளாறு
செறிந்திரு மனத்தி னோரககுத திகழந்திரு மாணமா நந்த
முயூங்கடை யுவகை தன்னா லுயரெலு மரண தன்னாறு
பறந்துள ஞானத தயாறு பெருயபவகு சுருவ னனறே.

வெளிப்புறத்திலேயே உழல்வதால் இப்பரந்த வெளியுலகமானது
தோற்றமளிக்கின்றது; உட்புறத்தில் பிரகாசிக்கும் ஆன்மாவையே
சிந்தித்திருப்பதால் ஆன்மானந்தம் வெளிப்படும்.
ஆன்மாவெனும் அரணிக்கடடையால் ஆனந்தத்தைக்
கடைவதால் விளையும் ஞானக்கினியால் இவ்வுலகமெனும்
பாசவலையைப் பொசுக்க வேண்டும்.

संसारविष्वक्षस्य पञ्चक्लेशपलाशिनः।

छेदने कर्ममूलस्य परशुः शिवभावना॥३०॥

अज्ञानराक्षसोन्मेषकारिणः संहतात्मनः।

शिवध्यानं तु संसारतमसश्चण्डभास्करः॥३१॥

इति शिवयोगसमाधिस्थलम्

ஐவகைத் துன்பங்களைக் கொண்டதும் கருமவினையெனும்
ஆணிவேரைக் கொண்டதுமான சம்சாரமெனும் கொடிய
விஷமரத்தை வெட்டி அழிப்பதற்கான கோடரி
சிவத்தியானமேயாகும்; அஞ்ஞானமெனும் அரக்கர்களால்
தோற்றுவிக்கப்படும் சம்சார இருளை அழிப்பது
சிவத்தியானமெனும் சூரியனே.

கருமவேர செறிந்து லுண்பப பாசிலை காட்டி நிறகு
மொருபெருய பவம ரத்திற குறறவெய பரசு தானாய
பெருமல வருள னுககுப பறங்கொள யரவ யாகுற
தெருமரு மனம டககு சிவலுருத தியாந மனறே.

ஐவகைத் துன்பங்களைக் கொண்டதும் கருமவினையெனும்
ஆணிவேரைக் கொண்டதுமான சம்சாரமெனும் கொடிய
விஷமரத்தை வெட்டி அழிப்பதற்கான கோடரி

சிவத்தியானமேயாகும்; அஞ்ஞானமெனும் அரக்கர்களால்
தோற்றுவிக்கப்படும் சம்சார இருளை அழிப்பது
சிவத்தியானமெனும் சூரியனே.

अथ लिङ्गनिजस्थलम्

स्वान्तस्थशिवलिङ्गस्य प्रत्यक्षानुभवस्थितिः।

यस्यैव परलिङ्गस्य निजमित्युच्यते बुधैः ॥ ३२ ॥

எவனுக்குத் தனது இதயகமலத்தில் விளங்கும் மேலான
சிவலிங்கத்தின் உணர்வு எப்போதும் உள்ளதோ அவனே
லிங்கநிஜன் எனப்படுகின்றான்.

பொருநதுறு மிதய மெனஹுய புனதநன முளரா சேரநத
வருஞ்சிவ லிங்க மெயயமை யநுபவ சித்தி தானே
பரஞ்சு ட ராமி லிங்க நிசமெனப பகரா நிறபர
திருந்திய கலைகா யாபுந தெர்பெருய புலவரனறே.

எவனுக்குத் தனது இதயகமலத்தில் விளங்கும் மேலான
சிவலிங்கத்தின் உணர்வு எப்போதும் உள்ளதோ அவனே
லிங்கநிஜன் எனப்படுகின்றான்.

ब्रह्मविष्णवादयो देवाः सर्वे वेदादयस्तथा।

लीयन्ते यत्र गम्यन्ते तल्लिङ्गं ब्रह्मकेवलम् ॥ ३३ ॥

चिदानन्दमयः साक्षाच्छिव एव निरञ्जनः।

लिङ्गमित्युच्यते नान्यद् यतः स्याद्विश्वसम्भवः ॥ ३४ ॥

பிரம்மா, விஷ்ணு முதலான அனைத்துத் தேவர்களும், எல்லா
வேதங்களும் எங்கு சென்று ஓடுங்கி மீண்டும்
தோன்றுகின்றனவோ அந்த பரப்பிரம்மமே
சிதானந்தமயமானதும் எல்லாவற்றிற்கும் பிறப்பிடமுமான
மாசற்ற சிவலிங்கமெனப்படுகிறது, மற்றவை அல்ல.

வேதனா தியராந தேவர வேதமா தியவா நுலக

ளயாதின லடங்கித தோறற மெயதுறு மவவா லிங்க

**மோதருய பரம மேயா முலகுதிசு குறுமி லிங்கந்
ததயூ ஞானா நந்த சிவமேமய றொழிந்த வல்ல.**

பிரம்மா, விஷ்ணு முதலான அனைத்துத் தேவர்களும், எல்லா
வேதங்களும் எங்கு சென்று ஓடுங்கி மீண்டும்
தோன்றுகின்றனவோ அந்த பரப்பிரம்மமே
சிதானந்தமயமானதும் எல்லாவற்றிற்கும் பிறப்பிடமானதுமான
மாசற்ற சிவலிங்கமெனப்படுகிறது, மற்றவை அல்ல.
அந்த பரப்பிரம்மமே சிதானந்தமயமான எல்லாவற்றிற்கும்
பிறப்பிடமான மாசற்ற சிவலிங்கமெனப்படுகிறது, மற்றவை
அல்ல.

**बहुनात्र किमुक्तेन लिङ्गमित्युच्यते बुधैः।
शिवाभिधं परं ब्रह्म चिद्रूपं जगदास्पदम्॥ ३५॥**

அதிகமாகக் கூறுவதில் யாது பயன்? சின்மயனும்
உலகங்களெல்லாம் தோன்றுவதற்குக் காரணமானவனும்
பரப்பிரம்மனுமான சிவபெருமான் ஒருவரே
லிங்கமெனப்படுகிறார்.

**உரைப்பதென பலமாறு றங்க ஞுலகுதிசு தொடுங்குய வண்ணந்
தராததிடு மிடம தாகுளு ச்சிதா நந்த மேனப
பரப்பர மந்தா னேகாண பரசிவ னாமங் கொண்டே
தெரப்பயறு மிலிங்க மென்று செபுறப படட தன்றே.**

அதிகமாகக் கூறுவதில் யாது பயன்? சின்மயனும்
உலகங்களெல்லாம் தோன்றுவதற்குக் காரணமானவனும்
பரப்பிரம்மனுமான சிவபெருமான் ஒருவரே
லிங்கமெனப்படுகிறார்.

**वेदान्तवाक्यजां विद्यां लिङ्गमाहुस्तथाऽपरे
तदसज्ज्ञैरूपत्वाल्लिङ्गस्य ब्रह्मरूपिणः ३६**

வேதாந்தவாக்கியங்களின் வாயிலாகத் தோன்றும் ஞானமே
லிங்கமென்பர் சிலர்; அது உண்மையன்று. பரப்பிரம்மமாகிய
லிங்கம் தனது உள்ளுணர்வால் அறியப்படுகிறது.

மாசுறு நிகழுவே தாந்த வாககியத துதிககு ஞான
 மாசுறு மிலிங்க மெனை வறைதரு கிறபர சிலலோர
 பேசுறு மதுதான மிககப பரமமா மிலிங்கந தன்னாறு
 றேசுற வறிவ தாகுகு செயகையாறு பறிதொன றாமல.

வேதாந்தவாக்கியங்களின் வாயிலாகத் தோன்றும் ஞானமே
 லிங்கமென்பர் சிலர்; அது உண்மையன்று. பரப்பிரம்மமாகிய
 லிங்கம் தனது உள்ளுணர்வால் அறியப்படுகிறது.

अव्यक्तं लिङ्गमित्याहुर्जगतां मूलकारणम्
 लिङ्गी महेश्वरश्चेति मतमेतदसङ्गतम् ३७

சிலர் உலகங்களுக்கு மூலகாரணமான அவியக்தமே
 லிங்கமெனவும், அதையுடையவனான மஹேசுவரனே
 லிங்கியெனவும் கூறுவர். இக்கருத்து சரியன்று.

உலகெலாந் தருவ தற்கிங் கொருதன; மூல மாகி
 யாலகுறு மவவா யதத மிலிங்கமென றிசைப்பர மிகக
 தலைமைகொ ளலிங்கி யசன றானென வகுததுச சொலவர்
 நிலவுமிய மதயபொ ருதத மனெறென நிகழ்தது றுலே.

சிலர் உலகங்களுக்கு மூலகாரணமான அவியக்தமே
 லிங்கமெனவும், அதையுடையவனான மஹேசுவரனே
 லிங்கியெனவும் கூறுவர். இக்கருத்து சரியன்று.

न सूर्यो भाति तत्रेन्दुर्न विद्युन्न च पावकः।
 न तारका महलिङ्गे द्योतमाने परात्मनि॥ ३८॥
 ज्योतिर्मयं परं लिङ्गं श्रुतिराह शिवात्मकम्।
 तस्य भासा सर्वमिदं प्रतिभाति न संशयः॥ ३९॥

அங்கு சூரியனே, சந்திரனே, மின்னலோ தீயோ,
 நட்சத்திரங்களோ பிரகாசிப்பதில்லை; பரமான்மாவான அந்த
 பரஞ்சோதியே எப்போதும் பிரகாசிக்கின்றது. அதன் ஒளியால்
 தான் ஏனைய அனத்தும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன என்று
 வேதங்கள் கூறுகின்றன.

வரவுறு மாலிங் கறதாஃ மிளரதலு மதியு மலு
 மிரவயு மழலு மிளலு மிலங்குறா வாலங்கு சோதி
 யருவமா மவவா லிங்கு தொளயானா லவைய னைததுற
 திரவற வாலங்கு முஃமை செபபுமிய மாறற மஃறே.

அங்கு துரியனே, சந்திரனே, மின்னலோ தீயோ,
 நட்சத்திரங்களோ பிரகாசிப்பதில்லை; பரமான்மாவான அந்த
 பரஞ்சோதியே எப்போதும் பிரகாசிக்கின்றது. அதன் ஒளியால்
 தான் ஏனைய அனத்தும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன என்று
 வேதங்கள் கூறுகின்றன.

लिङ्गान्नास्ति परं तत्त्वं यदस्माज्जायते जगत्।
 यदेतद्रूपतां धत्ते यदत्र लयमश्नुते॥४०॥
 तस्माल्लिङ्गं परं ब्रह्म सच्चिदानन्दलक्षणम्।
 निजरूपमिति ध्यानात् तदवस्था प्रजायते॥४१॥

லிங்கத்தைத் தவிர உலகங்களைத் தோற்றுவிக்கும் வேறு
 பரதத்துவம் இல்லை; அது ஒன்றே உருவத்தை அடைகிறது,
 அதில் தான் அனைத்தும் ஒடுங்குகின்றன. எனவே அந்த
 ஸச்சிதானந்த வடிவான பரப்பிரமமே தனது உண்மைச்
 சொரூபமென தியானம் செய்வதால் அந்நிலையை அடையலாம்.

உலகெலாற தோஃறி நிஃறைய கொடுங்குதற கிடறதா னாகி
 யாலகுமா வாலிங்கற தஃனா னலைபர மதனாஃ ஞான
 நிலையாலவாழ பரம மேயற நிசலிங்க மெஃயு கொளளற
 றொலைவாலா வாலிங்க ஷஃமை தோஃறிடு மைய மிஃறி.

லிங்கத்தைத் தவிர உலகங்களைத் தோற்றுவிக்கும் வேறு
 பரதத்துவம் இல்லை; அது ஒன்றே உருவத்தை அடைகிறது,
 அதில் தான் அனைத்தும் ஒடுங்குகின்றன. எனவே அந்த
 ஸச்சிதானந்த வடிவான பரப்பிரமமே தனது உண்மைச்
 சொரூபமென தியானம் செய்வதால் அந்நிலையை அடையலாம்.

ज्ञानमङ्गमिति प्राहुर्ज्ञेयं लिङ्गं सनातनम्।
विद्यते तद्द्वयं यस्य सोऽङ्गलिङ्गीति कीर्तितः ॥ ४२ ॥

ஞானம் அங்கமெனவும் அறியப்படும் பொருள் லிங்கமெனவும் கூறப்படுகின்றன; இவ்விரண்டும் எவ்விடத்தில் உளவோ அவனே அங்கலிங்கி எனப்படுகிறான்.

ஞானநல லங்க மென்பர நாசமி லிலிங்க கேயந
தானென வறைவ ராங்கன சாபுறிய வரணமுய யாவன
பானகழ புழுமிங கனனோன பகரங்க லிங்கி யென்று
நுானலை யுணரந்த மேலோர நுவன்றிடப படுவ னன்றே.

ஞானம் அங்கமெனவும் அறியப்படும் பொருள் லிங்கமெனவும் கூறப்படுகின்றன; இவ்விரண்டும் எவ்விடத்தில் உளவோ அவனே அங்கலிங்கி எனப்படுகிறான்.

अङ्गे लिङ्गं समारूढं लिङ्गे चाङ्गमुपस्थितम्।
एतदस्ति द्वयं यस्य स भवेदङ्गलिङ्गवान् ॥ ४३ ॥
ज्ञात्वा यः सततं लिङ्गं स्वान्तःस्थं ज्योतिरात्मकम्।
पूजयेद् भावयेन्नित्यं तं विन्द्यादङ्गलिङ्गिनम् ॥ ४४ ॥

அங்கத்தில் லிங்கமும் லிங்கத்தில் அங்கமும் விளங்குகின்றன; இவ்விரண்டையும் உடையவனே அங்கலிங்கமுடையவன் ஆவான். தன்னுள்ளே எப்போதும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் லிங்கத்தையே எப்போதும் தியானித்துப் பூஜிப்பவனே அங்கலிங்கமுடையவன்.

அங்கத்தி லிலிங்க மொன்றி யவவலிங கத்தி லங்கந
தங்குறறு நிகழுவோ னயாவன றானவ னங்க லிங்கி
பொங்குறற மனத்தி லிங்க முணரநுழிப பூசை செயயுற
நுங்கத்தன யாவ னனனோன யுகளறு மங்க லிங்கி.

அங்கத்தில் லிங்கமும் லிங்கத்தில் அங்கமும் விளங்குகின்றன; உடையவனே அங்கலிங்கமுடையவன் ஆவான். தன்னுள்ளே

எப்போதும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் விங்கத்தையே
எப்போதும் தியானித்துப் பூஜிப்பவனே அங்கலிங்கமுடையவன்.

ज्ञायते लिङ्गमेवैकं सर्वैः शास्त्रैः सनातनैः।
ब्रह्मेति विश्वधामेति विमुक्तेः परमित्यपि॥४५॥

எல்லா சாத்திரங்களிலும் விங்கமொன்றே பிரம்மமென்றும்
அனைத்துலகங்களுக்கும் இருப்பிடமென்றும் முத்திநிலையென்றும்
போற்றப்படுகிறது.

ஒருதன் யலிங்கந தானே யொளரதருய பரம மெனையுய
வருசக மூல மெனையுய வாணமுததி வைபய தெனையுலு
சுருதிகண் முதலா யுள்ள தொலலைய கலைக டயமாற
பெரகுணரந திடப்பட டோங்கு மென்றறி பெருநத வததோய.

எல்லா சாத்திரங்களிலும் விங்கமொன்றே பிரம்மமென்றும்
அனைத்துலகங்களுக்கும் இருப்பிடமென்றும் முத்திநிலையென்றும்
போற்றப்படுகிறது.

मुक्तिरूपमिदं लिङ्गमिति यस्य मनःस्थितिः।
स मुक्तो देहयोगेऽपि स ज्ञानी महागुरुः॥४६॥
अनादिनिधनं लिङ्गं कारणं जगतामिति।
ये न जानन्ति ते मूढा मोक्षमार्गवहिष्कृताः॥४७॥

இந்த விங்கமொன்றே முத்திநிலையென்று எவனுக்கு உறுதியான
எண்ணமுள்ளதோ அவன் இவ்வுடலில் வாழ்ந்திருக்கும்
போதே முத்தியடைந்தவனாவான்; எல்லா உலகங்களுக்கும்
காரணமானது அழிவற்ற விங்கமொன்றே என அறியாத
மூடர்கள் மோட்சமடைவதற்குத் தகுதியற்றவர்கள்.

பகரத்திடு மினைய லிங்கய பரமுததி யுருவ மெனை
புகறநுள புளததனை மெய்யோ றுறியுமே முதத னாவனை
சகநதரு மூல மெனைச சயபுவா மிலிங்கந தனைனை
யகங்கொரு நிலைய லாதா னருங்கதி யலாத மூடனை.

இந்த லிங்கமொன்றே முத்திநிலையென்று எவனுக்கு உறுதியான எண்ணமுள்ளதோ அவன் இவ்வடலில் வாழ்ந்திருக்கும் போதே முத்தியடைந்தவனாவான்; எல்லா உலகங்களுக்கும் காரணமானது அழிவற்ற லிங்கமொன்றே என அறியாத மூடர்கள் மோட்சமடைவதற்குத் தகுதியற்றவர்கள்.

यः प्राणलिङ्गार्चनभावपूर्वैर्धर्मैरुपेतः शिवभावितात्मा।
 स एव तुर्यः परिकीर्तितोऽसौ संविद्विपाकाच्छरणाभिधानः ॥ ४८ ॥
 इति श्रीमत्पट्टस्थलब्रह्मिण शिवयोगिनाम्ना रेणुकाचार्येण
 विरचिते सिद्धान्तशिखामणौ प्राणलिङ्गिनः पञ्चस्थलप्रसङ्गो नाम
 द्वादशः परिच्छेदः ॥

எவன் பிராணலிங்கத்தை அருச்சிப்பதையே தனது தருமமாகக் கொண்டு எப்போதும் சிவத்தியானத்தையே செய்பவனே அவனே ஞானபரிபாகத்தால் சரணன் எனப் போற்றப்படுகின்றான்.

யாவனறு பராண லிங்க பூசனை யெழுவாய மேவப
 பாப்யறு சிவமாயத தனைப பாவாகு மறிஞ னனோ
 மேப்யறு ஞான பாக வளைவனறு சரண னாமற
 தாவறு முலக மெலலாகு சாற்றிடப படுவ னனே

எவன் பிராணலிங்கத்தை அருச்சிப்பதையே தனது தருமமாகக் கொண்டு எப்போதும் சிவத்தியானத்தையே செய்பவனே அவனே ஞானபரிபாகத்தால் சரணன் எனப் போற்றப்படுகின்றான்.

அங்கலிங்கத்தலம் முற்றும்.

பிராணலிங்கித்தலம் முற்றிற்று.

त्रयोदशः परिच्छेदः
अथ शरणस्थलम्

माहेश्वरः प्रसादीति प्राणलिङ्गीति बोधितः।
कथमेष समादिष्टः पुनः शरणसंज्ञकः ॥ १ ॥

மாஹேசுவரன், பிரஸாதி, பிராணலிங்கி எனப்படவன்
எவ்வாறு சரணன் எனப்படுகின்றான்?

பணை ரந்தப பராணலிங் கிபபெயர்
மணை நோனெவ வகைச்சர ணபபெயர்
தணை யெய்துவண சாஹ்ரிது தணையு
மணை போலு மருடகண நாதனே.

மாஹேசுவரன், பிரஸாதி, பிராணலிங்கி எனப்படவன்
எவ்வாறு சரணன் எனப்படுகின்றான்?

अङ्गलिङ्गी ज्ञानरूपः सती ज्ञेयः शिवः पतिः।
यत्सौख्यं तत्समावेशे तद्वान् शरणनामवान् ॥ २ ॥

அங்கலிங்கி ஞானவடிவினனாய் ஸதி என்றும் அனவர்க்கும்
பதியான சிவபிரான் அழைக்கப்படுகிறார்; அவரிடம் நீங்காாத
தொடர்பு கொள்வதில் பிரியமுடையவன் சரணன் ஆவான்.

அங்க லிங்கி யரய சதியெனது
துங்க லிங்கய பதியெனச் சொலவராச
சங்க மெய்துற தனச்சக மெய்தினோற
கிங்கு வறதுறு மிச்சர ணபபெயர்.

அங்கலிங்கி ஞானவடிவினனாய் ஸதி என்றும் அனைவர்க்கும்
பதியான சிவபிரான் அழைக்கப்படுகிறார்; அவரிடம் நீங்காாத
தொடர்பு கொள்வதில் பிரியமுடையவன் சரணன் ஆவான்.

स्थलमेतत्समाख्यातं चतुर्धा धर्मभेदतः।
आदौ शरणमाख्यातं ततस्तामसवर्जनम् ॥ ३ ॥

ततो निर्देशमुद्दिष्टं शीलसम्पादनं ततः।
 क्रमाल्लक्षणमेतेषां कथयामि निशाम्यताम्॥४॥

இந்த ஸ்தலம் நால்வகைப்படும்: அவை சரணம்,
 தாமஸவர்ஜனம், நிர்தேசம், சீலஸம்பாதனம் என்பன.
 அவற்றின் இலக்கணங்களைக் கூறக்கேள்.

இதத லததிற மராரண டாகுமுண
 வைததி ஸூசர ணததல மறயுயு
 சிதத தாமத நகநிரத தேசமோ
 டெயதத சீலசய பாதந மெனவே.

இந்த ஸ்தலம் நால்வகைப்படும்: அவை சரணம்,
 தாமஸவர்ஜனம், நிர்தேசம், சீலஸம்பாதனம் என்பன.

இனைய நாணகு தலததின லககணந
 தனையு மிஙகு முறைதரச சாயுயு
 நினையு நெசு மொருககி நிலையொரு
 சினம வயுநத முனவ செவககொளே.

அவற்றின் இலக்கணங்களைக் கூறுகிறேன், கவனமாகக் கேள்.

सतीव रमणे यस्तु शिवे शक्तिं विभावयन्।
 तदन्यविमुखः सोऽयं ज्ञातः शरणनामवान्॥५॥

ஓரு உண்மையான ஸதியைப் போல் சிவபெருமானுடைய
 சக்தியாகத் தன்னை நினந்து எப்போதும் மகிழ்ச்சி கொண்டு
 ஏனைய விஷயங்களில் எவ்வித நாட்டமுமில்லாதவன் சரணன்
 எனப்படுகின்றான்.

காந்த னைககொள கனங்குழை போலவே
 சாந்த மெய்சசிவ ஹுககொரு சததியா
 யாந்த னைககொண டயமுுக நோகறறா
 னேயந்த நயசர ணததல மெயதினோண.

ஒரு உண்மையான ஸதியைப் போல் சிவபெருமானுடைய சக்தியாகத் தன்னை நினந்து எப்போதும் மகிழ்ச்சி கொண்டு ஏனைய விஷயங்களில் எவ்வித நாட்டமுமில்லாதவன் சரணன் எனப்படுகின்றான்.

परिज्ञाते शिवे साक्षात् को वान्यमभिकाङ्क्षति।
निधाने महति प्राप्ते कः काचं याचतेऽन्यतः॥६॥

சிவபெருமானை நேரடியாக உணர்ந்தவன் வேறு எந்தப் பொருளை விரும்புவான்? அளவற்ற நிதியத்தை அடைந்தவன் மண்ணை விரும்புவானே?

புரககு மசுஃ புலப்படி னாயாவரதாய
வாருப்ப மெய்துவர வேறுளர தயமிடை
வரப்பெ நிற்பெரு மாநிதி யாவரபோ
யாரப்பர மண்ணை யாருகெனது தேடியே.

சிவபெருமானை நேரடியாக உணர்ந்தவன் வேறு எந்தப் பொருளை விரும்புவான்? அளவற்ற நிதியத்தை அடைந்தவன் மண்ணை விரும்புவானே?

शिवानन्दं समासाद्य को वान्यमुपतिष्ठते।
गङ्गामृतं परित्यज्य कः काङ्क्षन्मृगतृष्णिकाम्॥७॥

சிவானந்தத்தை அனுபவித்தவன் வேறு எதை நெருங்குவான்? கங்கை நீரமுதை விட்டுக் காணல் நீரை எவன் தான் விரும்புவான்?

பயறெ ஹுஹ்சிவா நந்தய படைததுளோஃ
மற்றைய வேறு மனத்திஃ வையுயுமோ
பெற்ற வஃபெருங் கங்கைப பெருக்கினை
யுற்றி றுங்கொஃ வெங்கானலை யோடியே.

சிவானந்தத்தை அனுபவித்தவன் வேறு எதை நெருங்குவான்? கங்கை நீரமுதை விட்டுக் காணல் நீரை எவன் தான் விரும்புவான்?

संसारतिमिरच्छेदे विना शङ्करभास्करम्।
प्रभवन्ति कथं देवाः खद्योता इव देहिनाम्॥ ८॥

சம்சார இருளை அழிப்பதற்கு சிவபிரான் எனும் தூரியன் ஒருவரே வல்லவர்; ஏனைய தேவர்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல் சக்தியற்றவர்கள்.

துணையுய வெயபவ மாகிய தொலலிரு
டனெனை வெனையு துறந்திடித சங்கர
னெனையு வெங்கதி ரனெறி யெழுந்தழி
மினெனெ ணுஞ்சுரர வெனெறிட வலலரோ.

சம்சார இருளை அழிப்பதற்கு சிவபிரான் எனும் தூரியன் ஒருவரே வல்லவர்; ஏனைய தேவர்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல் சக்தியற்றவர்கள்.

संसारार्तः शिवं यायाद् ब्रह्माद्यैः किं फलं सुरैः।
चकोरस्तृषितः पश्येच्चन्द्रं किं तारका अपि॥ ९॥

சம்சார வெப்பத்தால் தாக்கப்பட்டவன் சிவபெருமான் ஒருவனையே சரணடைவான்; பிரம்மா முதலான தேவர்களால் யாது பயன்? நீர் வேட்கை கொண்ட சகோர படசி சந்திரனை விட்டு ஏனைய நடசத்திரங்களை நோக்குமோ?

பறவ நோயனெ பஞ்சுகெ றனெனையே
யுறுவ தனெறி யுறான்பற தேவரை
நிறைவு யுஞ்சசி நிறக வுருவுறா
தறவ ருந்தவ வாவு சகோரமே.

சம்சார வெப்பத்தால் தாக்கப்பட்டவன் சிவபெருமான் ஒருவனையே சரணடைவான்; பிரம்மா முதலான தேவர்களால் யாது பயன்? நீர் வேட்கை கொண்ட சகோரபடசி சந்திரனை விட்டு ஏனைய நடசத்திரங்களை நோக்குமோ?

शिव एव समस्तानां शरण्यः शरणार्थिनाम्।
संसाररोगदृष्टानां सर्वज्ञः सर्वदोषहा ॥ १० ॥

சம்சார நோயால் தாக்கப்பட்டவர்களுக்குப் பேரறிவு
கொண்டவரும் எல்லாப் பாவங்களையும் நீக்கவல்லவருமான
சிவபெருமான் ஒருவரே சரணம்,

பவமெ ஹுங்குய பாயபனை மடபவ
னெவையு நஃசுண ர்ச னலாலிலை
சிவமு ணரநதுதெ ளபெறுய யோகிதா
னவைத ருயபறி தொஃறினை நஃஃஹுறாஃ.

சம்சார நோயான பாம்பிலிருந்து மீட்பவன் சிவபிரானைத் தவிர
வேறெவருமில்லை; சிவபெருமானை உணர்ந்த யோகியானவன்
வேறென்றையும் அணுகமாட்டான்.

शिवज्ञाने समुत्पन्ने परानन्दः प्रकाशते।
तदासक्तमना योगी नान्यत्र रमते सुधीः ॥ ११ ॥
तस्मात् सर्वप्रयत्नेन शङ्करं शरणं गतः।
तदनन्तसुखं प्राप्य मोदते नान्यचिन्तया ॥ १२ ॥

சிவஞானம் கைவரப்பெற்றவுடன் பேரானந்தம் பிரகாசிக்கும்;
அதில் தினைக்கும் யோகி வேறென்றையும் விரும்பமாட்டான்.
எனவே சங்கரனை முழுமுயற்சியுடன் சரணடைந்தவன்
வேறெதையும் நினையாமல் அந்த எல்லையற்ற ஆனந்தத்திலேயே
திளைப்பான்.

முறறு மேவெய முயற்சிய னாஹுமிங
குறற வஃசிவஃ றஃனை யுவகையே
பெறறி ருயபர மாநந்தப பேறறினாஃ
மறற வுயபரக ளாஃமகிழ வுறறிடாஃ.

சங்கரனை முழுமுயற்சியுடன் சரணடைந்தவன் வேறெதையும்
நினையாமல் அந்த எல்லையற்ற ஆனந்தத்திலேயே திளைப்பான்.

சரணத்தலம் முற்றும்.

शिवासक्तपरानन्दमोदिना गुरुणा यतः।
निरस्यन्ते तमोभावाः स तामसनिरासकः ॥ १३ ॥

சிவபெருமானிடத்திலேயே மனம் எப்போதும் நாட்டம்
கொண்டதால் சிவானந்தத்தை அனுபவிக்கும் குருவினால் மன
இருள் எப்போதும் நீக்கப்படுவதால் அவன் தாமஸநிராஸகன்
எனப்படுகின்றான்.

பராப ருபெறு யுவகை படைததுளோஹி
வராபு மததமோ பாவய வடுததலாறு
றாராத லததிற றனைநிகர தாமத
நிராச கபபெய ரோடு நிலாபுவாஹி.

சிவபெருமானிடத்திலேயே மனம் எப்போதும் நாட்டம்
கொண்டதால் சிவானந்தத்தை அனுபவிக்கும் குருவினால் மன
இருள் எப்போதும் நீக்கப்படுவதால் அவன் தாமஸநிராஸகன்
எனப்படுகின்றான்.

यस्य ज्ञानं तमोमिश्रं न तस्य गतिरिष्यते।
सत्त्वं हि ज्ञानयोगस्य नैर्मल्यं विदुरुत्तमाः ॥ १४ ॥

இருளாகிய தமோகுணத்துடன் கூடிய ஞானத்தால் பயனில்லை;
சுத்தசத்துவகுணத்துடன் கூடிய ஞானமே சிறந்தது.

இருட ருநதம மெயது மறிவானோரக
கருட ருங்கதி யலலை யறிவஹுக
கொருபெ ருநதனாக காரண மொஹுகதி
தருமி ருங்குண சதுவ மெஹபவே.

இருளாகிய தமோகுணத்துடன் கூடிய ஞானத்தால் பயனில்லை;
சுத்தசத்துவகுணத்துடன் கூடிய ஞானமே சிறந்தது.

शमो दमो विवेकश्च वैराग्यं पूर्णभावना।
क्षान्तिः कारुण्यसंपत्तिः श्रद्धा सत्यसमुद्भवा ॥ १५ ॥

शिवभक्तिः परो धर्मः शिवज्ञानस्य बान्धवाः।
एतैर्युक्तो महायोगी सात्त्विकः परिकीर्तितः॥ १६॥

மனம், மற்றும் ஐம்பொறிகள் ஆகியவற்றின் அடக்கம், பகுத்தறிவு, வைராக்கியம், பொறுமை, கருணை, உண்மையின் பேரில் சிரத்தை, உயர்ந்த சிவபக்தி ஆகியன சிவஞானத்தின் துணைவர்கள்; இந்நற்குணங்களையுடையோன் சாத்துவிகள் ஆவான்.

மெய்யமை சாந்தி தமைவ வேகயபொறை
செயமை நலலொழுக கஞ்சிவ பததிதா
னயம பூரண பாவ மருகுற
வாயமை யுள்ளவனை சததுவ மெய்தினோனெ.

மனம், மற்றும் ஐம்பொறிகள் ஆகியவற்றின் அடக்கம், பகுத்தறிவு, வைராக்கியம், பொறுமை, கருணை, உண்மையின் பேரில் சிரத்தை, உயர்ந்த சிவபக்தி ஆகியன சிவஞானத்தின் துணைவர்கள்; இந்நற்குணங்களையுடையோன் சாத்துவிகள் ஆவான்.

कामक्रोधमहामोहमदमात्सर्यवारणाः।
शिवज्ञानमृगेन्द्रस्य कथं तिष्ठन्ति सन्निधौ॥ १७॥

காமம், கோபம், மயக்கம், தானெனும் அகந்தை, பொருமை போன்ற மதயானைகள் சிவஞானமெனும் சிங்கத்தின் முன் எவ்வாறு நிற்கும்?

வெய்ய காம வெகுள மயக்கமா
மையு லாமத யானை வளரந்தெழு
செய்ய மாசிவ ஞான மடங்கலமுனை
ஹய்யு மோநினை றொருகண மேலுமே.

காமம், கோபம், மயக்கம், தானெனும் அகந்தை, பொருமை போன்ற மதயானைகள் சிவஞானமெனும் சிங்கத்தின் முன் எவ்வாறு நிற்கும்?

यत्र कुत्रापि वा द्वेष्टि प्रपञ्चे शिवरूपिणि।
शिवद्वेषी स विज्ञेयो रजसाविष्टमानसः ॥ १८ ॥

சிவவடிவான இப்பிரபஞ்சத்தில் எந்தப் பொருளை வெறுத்தாலும் அவன் ரஜோகுணம் பொருந்தியவனாயும் சிவத்துவேஷியாயும் கருதப்படுகிறான்.

மாசி ராசத மனைய நெஞ்சினோ
னச னாரடத தெங்குய வெறுப்பனோன
பேசி லனவறு காணறு பெர்யவர
ஊசி நிற்பர குலைகு லைந்துள்ளமே.

சிவவடிவான இப்பிரபஞ்சத்தில் எந்தப் பொருளை வெறுத்தாலும் அவன் ரஜோகுணம் பொருந்தியவனாயும் சிவத்துவேஷியாயும் கருதப்படுகிறான்.

यो द्वेष्टि सकलान् लोकान् यो वाऽहङ्कुरुते सदा।
योऽसत्यभावनायुक्तः स तामस इति स्मृतः ॥ १९ ॥

எவன் எல்லோரிடத்திலும் பகை கொள்கிறானோ எவன் எப்போதும் நான் எனும் அகந்தையுடன் இருக்கின்றானோ எவன் பொய்யான எண்ணங்களுடையவனோ அவனே தாமஸன் எனப்படுகிறான்.

யாவ ரோடு மிகலபுர கிற்பவன
பாவ மாசுய படிபறுரை ஊறுவோன
காவ லாதவாங் கார மருவனோன
யாவ னனவன றாமசி யென்பவே.

எவன் எல்லோரிடத்திலும் பகை கொள்கிறானோ எவன் எப்போதும் நான் எனும் அகந்தையுடன் இருக்கின்றானோ எவன் பொய்யான எண்ணங்களுடையவனோ அவனே தாமஸன் எனப்படுகிறான்.

तमोमूला हि संजाता रागद्वेषादिपादपाः।
शिवज्ञानकुठारेण छेद्यन्ते हि निरन्तरम्॥ २०॥

விருப்பு, வெறுப்பு ஆகியவற்றிற்குத் தமோகுணமே ஆணியேவர்;
சிவஞானமெனும் கோடரியால் அவை நிரந்தரமாக
வெட்டியெறியப்படும்.

முல மாகதத மோகுண முறறிய
மேலு லாபுய வருபபு வெறுபபெலுங்
கோல மாமரங் கூசிவ ஞானமா
மேலு மாமமு வாலெறி யபபுய.

விருப்பு, வெறுப்பு ஆகியவற்றிற்குத் தமோகுணமே ஆணியேவர்;
சிவஞானமெனும் கோடரியால் அவை நிரந்தரமாக
வெட்டியெறியப்படும்.

शिवज्ञाने समुत्पन्ने सहस्रादित्यसन्निभे।
कुतस्तमोविकाराः स्युर्महतां शिवयोगिनाम्॥ २१॥

इति तामसनिरसनस्थलम्

ஓராயிரம் சூரிய ஓளியையொத்த சிவஞானம் பிரகாசிக்கும்
போது சிவயோகிகளுக்குத் தமோகுணங்களின் எந்தவிதமான
தோற்றமும் இராது.

இரவா யாயரய போல வலங்குறுய
பொருவல வாசிவ ஞானய பொருநதுறிய
பரவு மொணிசிவ ஞான பததரமு
மருவு மோதம மாகிய வலலிருள்.

ஓராயிரம் சூரிய ஓளியையொத்த சிவஞானம் பிரகாசிக்கும்
போது சிவயோகிகளுக்குத் தமோகுணங்களின் எந்தவிதமான
தோற்றமும் இராது.

தாமசநிரசந்தலம் முற்றும்

अथ निर्देशस्थलम्

निराकृत्य तमोभागं संसारस्य प्रवर्तकम्।
निर्दिश्यन्ते तु यज्ज्ञानं स निर्देश इति स्मृतः ॥ २२ ॥

சம்சாரத்தைத் தோற்றுவிக்கும் தமோகுணத்தைச் சுட்டி அதை நீக்கும் ஞானமே நிர்देशம் எனப்படுகிறது.

பறப்பு மூலப் பெருந்தம நககியே
சிறப்பு ஞான நிரததேசப் படினதை
யாயுப்பர நிறைநிரத தேச மெனககுறிது
தொழுப்பு மூய்புலத தொடடறு நெஞ்சினோர்.

சம்சாரத்தைத் தோற்றுவிக்கும் தமோகுணத்தைச் சுட்டி அதை நீக்கும் ஞானமே நிர்देशம் எனப்படுகிறது.

गुरुरेव परं तत्त्वं प्रकाशयति देहिनाम्।
को वा सूर्यं विना लोके तमसो विनिवर्तकः ॥ २३ ॥

பரதத்துவத்தைக் காட்டுபவர் குரு ஒருவரே; சூரியனைத் தவிர வேறு எவர்தான் உலக இருளை நீக்கவல்லார்?

குரவ னேபர தததுவங் கூட்டுவோள்
பருவ மேவனர பாஸவந திலகுற
வரவா நிறை வருளை வளங்கிய
வரவா யன்றி யார்ப்பவ ராயாவரோ.

பரதத்துவத்தைக் காட்டுபவர் குரு ஒருவரே; சூரியனைத் தவிர வேறு எவர்தான் உலக இருளை நீக்கவல்லார்?

अन्तरेण गुरुं सिद्धं कथं संसारनिष्कृतिः।
निदानज्ञं विना वैद्यं किं वा रोगो निवर्तते ॥ २४ ॥

சம்சாரத்தினின்றும் விடுவிப்பதற்குக் குரு ஒருவரைத் தவிர வேறு எவர்தான் வல்லவர்?

நோயின் காரணத்தையறிந்த வைத்தியரைத் தவிர வேறு
எவர்தான் நோயை நீக்கவல்லார்?

பறவா காமப பெருயபணா நலலறி
வறிபு யூங்குரு வனறி யகலுமோ
மறையு ணரந்த மருததுவ னனறியே
செறிபு யூயபணா யாது சிதைவதே.

பிறவி, காமம் முதலான நோய்களினின்றும் விடுவிப்பதற்கு குரு
ஓருவரைத் தவிர வேறு எவர்தான் வல்லவர்?
நோயின் காரணத்தையறிந்த வைத்தியரைத் தவிர வேறு
எவர்தான் நோயை நீக்கவல்லார்?

अज्ञानमलिनं चित्तदर्पणं यो विशोधयेत्।
प्रज्ञाविभूतियोगेन तमाहुर्गुरुसत्तमम् ॥ २५ ॥

அஞ்ஞானமெனும் மாசினால் மறைக்கப்பட்டுள்ள மனமெனும்
கண்ணாடியை உயர்ந்த அறிவெனும் நீற்றினால் தேய்த்து
நீக்குபவரே மேலான குரு.

முட மாசின முயுகு மனமெலு
மாடி தனை யறிவெலுய பூதியா
னட நியு நிகழ வளககுவோன
படு யூங்குரு வெண்பர பெருமையோர.

அஞ்ஞானமெனும் மாசினால் மறைக்கப்பட்டுள்ள மனமெனும்
கண்ணாடியை உயர்ந்த அறிவெனும் நீற்றினால் தேய்த்து
நீக்குபவரே மேலான குரு.

अपरोक्षिततत्त्वस्य जीवन्मुक्तस्वभाविनः।
गुरोः कटाक्षे संसिद्धे को वा लोकेषु दुर्लभः ॥ २६ ॥

பரதத்துவத்தை நேரடியாக உணர்ந்தவரும் வாழும் போதே
முத்திநிலையிலிருப்பவருமான குருவின் கடைக்கண் பார்வை
கிட்டியவர்களுக்கு இவ்வலகில் வேறு என்னதான் அரிது?

தாவா லாவப ரோடசி ததததுவ
 சீவண முத்தத தியலபுறு தேசிகண
 மேபு மிணப வழிககடை நோககுறி
 னாயாவை யெயதர கராயன வெண்பவே.

பரதத்துவத்தை நேரடியாக உணர்ந்தவரும் வாழும் போதே
 முத்திநிலையிலிருப்பவருமான குருவின் கடைக்கண் பார்வை
 கிட்டியவர்களுக்கு இவ்வலகில் வேறு என்னதான் அரிது?

कैवल्यकल्पतरवो गुरवः करुणालयाः।
 दुर्लभा हि जगत्यस्मिन् शिवाद्धैतपरायणाः॥ २७॥

கைவல்லியமெனும் முத்தியை வாரி வழங்கவல்லவர்களாயும்
 கருணைக்கடலாயும் சிவாத்துவைதநிலையை
 அனுபவித்தவர்களுமான குருமார்கள் இவ்வலகில்
 அரிதானவர்களே.

நங்க ருங்கரு ணைககு நிலையராயத
 தங்கி லாத சிவாதது வதததரா
 யோங்கு முத்தி யுதபுங குரவரதா
 மங்க டைநதிடர கெளயு மரயரே.

கைவல்லியமெனும் முத்தியை வாரி வழங்கவல்லவர்களாயும்
 கருணைக்கடலாயும் சிவாத்துவைதநிலையை
 அனுபவித்தவர்களுமான குருமார்கள் இவ்வலகில்
 அரிதானவர்களே.

क्षीराब्धिरिव सिन्धूनां सुमेरुरिव भूभृताम्।
 ग्रहाणामिव तिग्मांशुर्मणीनामिव कौस्तुभः॥ २८॥
 द्रुमाणामिव भद्रश्रीर्देवानामिव शङ्करः।
 गुरुः शिवः परः श्लाघ्यो गुरूणां प्राकृतात्मनाम्॥ २९॥
 इति निर्देशस्थलम्

கடல்களுள் பாற்கடல் போலும், மலைகளுள் மேருமலை
 போலும், கிரஹங்களுள் சூரியன் போலும், மணிகளுள்

கௌஸ்துபம் போலும், மரங்களுள் ஸ்ரீபத்திரம் போலும்,
தேவர்களுள் சங்கரன் போலும் எல்லா குரவர்களுள்
சிவபெருமான் ஒருவரே மேலானவர்.

பொருப்பணி மேரு புணர் யற்பாறகட
லருக்களை கோள மமரர்ய சங்கரன்
மரத்தி லார மெனப்பகழ வாயத்தவன்
குருக்க ளாயசிவ நண்ணுங் குரவனே.

கடல்களுள் பாற்கடல் போலும், மலைகளுள் மேருமலை
போலும், கிரஹங்களுள் சூரியன் போலும், மணிகளுள்
கௌஸ்துபம் போலும், மரங்களுள் ஸ்ரீபத்திரம் போலும்,
தேவர்களுள் சங்கரன் போலும் எல்லா குரவர்களுள்
சிவபெருமான் ஒருவரே மேலானவர்.

நிர்த்தேசத்தலம் முற்றும்.

अथ शीलसम्पादनस्थलम्

जिज्ञासा शिवतत्त्वस्य शीलमित्युच्यते बुधैः।

निर्देश्ययोगादार्याणां तद्वान् शीलिति कथ्यते॥३०॥

சிவதத்துவத்தை அறியும் விருப்பமே சீலமாகும்; குருவினால்
இவ்வாறு சுட்டியுணர்த்தப்படுவதால் அந்த விருப்பமுடையோன்
சீலீ எனப்படுகின்றான்.

குரவ ஹ்யயுநிரத தேசிதத கொளகையா
லொருமை யாயசிவ தததுவ மோரநதிடு
மருவா ருப்பது சீல மஃதுளோன
றிருமி குததுயர சீலி யெனப்பருய.

சிவதத்துவத்தை அறியும் விருப்பமே சீலமாகும்; குருவினால்
இவ்வாறு சுட்டியுணர்த்தப்படுவதால் அந்த விருப்பமுடையோன்
சீலீ எனப்படுகின்றான்.

प्रपन्नार्तिहरे देवे परमात्मनि शङ्करे।
भावस्य स्थिरतायोगः शीलमित्युच्यते बुधैः ॥ ३१ ॥

தன்னைச் சரணடைந்தவர்களின் துன்பத்தை நீக்கும்
பரமாத்மாவான சிவபெருமானிடம் ஆழ்ந்த உறுதியான
பக்தியுள்ளம் கொள்வதே சீலமென்று அறிஞர் கூறுவர்.

சரண டைந்தவர் தங்களைக் காத்திருப்ப
பரணை நெஞ்சுறப் பாவாகுற தன்மையே
திரமு யுய்பெருகு சீலமென றோதுவா
ருரமு ண்றந்த புரஹுடை யாளரே.

தன்னைச் சரணடைந்தவர்களின் துன்பத்தை நீக்கும்
பரமாத்மாவான சிவபெருமானிடம் ஆழ்ந்த உறுதியான
பக்தியுள்ளம் கொள்வதே சீலமென்று அறிஞர் கூறுவர்.

शीलं शिवैकविज्ञानं शिवध्यानैकतानता।
शिवप्राप्तिसमुत्कण्ठा तद्योगी शीलवान् स्मृतः ॥ ३२ ॥

சிவபெருமான் ஒருவரையே அறிதல், சிவத்தியானத்திலேயே
கருத்தாயிருத்தல், சிவபெருமானை அடைவதொன்றே
நோக்கமாயிருத்தல் ஆகியவற்றையுடையோன் சீலவான்
ஆவான்.

சிவனை யெய்தியொன் றாந்திறகு தோன்றனை
யவனை யன்பொ டறிந்தவ னைச்செறிந்
துவகை யொன்று முளதனைச் சீலவா
னவனை ஹுங்கலை யன்றிறய யாபுமே.

சிவபெருமான் ஒருவரையே அறிதல், சிவத்தியானத்திலேயே
கருத்தாயிருத்தல், சிவபெருமானை அடைவதொன்றே
நோக்கமாயிருத்தல் ஆகியவற்றையுடையோன் சீலவான்
ஆவான்.

शिवादन्वत्र विज्ञाने वैमुख्यं यस्य सुस्थिरम्।
तदासक्तमनोवृत्तिस्तमाहुः शीलभाजनम् ॥ ३३ ॥

சிவபெருமானைத் தவிர வேறென்றிலும் நாட்டமில்லாமல்,
சிவபிரானிடத்திலேயே எப்போதும் மனநாட்டம் கொண்டவனே
அனைத்து ஒழுக்கங்களும் நிரம்பியவன்.

பறறு யுயபதி ராகப பயததினாறு
பொறுறி ருநதிழை சீலய பொலிதலபோறு
பெறறு யுஞ சிவ ராகப பெருமையோ
ருயற வஹிதழ சீல முளானரோ.

சிவபெருமானைத் தவிர வேறென்றிலும் நாட்டமில்லாமல்,
சிவபிரானிடத்திலேயே எப்போதும் மனநாட்டம் கொண்டவனே
அனைத்து ஒழுக்கங்களும் நிரம்பியவன்.

पतिव्रताया यच्छीलं पतिरागात् प्रशस्यते।
तथा शिवानुरागेण सुशीलोऽभक्त उच्यते॥३४॥
पतिं विना यथा स्त्रीणां सेवाऽन्यस्य तु गर्हणा।
शिवं विना तथान्येषां सेवा निन्द्या कृतात्मनाम्॥३५॥

கற்புடைப் பெண்டிரின் ஒழுக்கம் கணவனின்பால் அவள்
கொண்ட அன்பினால் விளங்கும்; அவ்வாறே சிவபிரானிடத்தில்
கொண்ட பக்தியின் ஆழத்தால் அவன் பக்தனாகிறான்.
கணவனைத் தவிர வேறு ஆண்களிடத்தில் சேவை செய்தல்
கற்புக்கரசிக்கு இழுக்காதல் போல் சிவபெருமானைத் தவிர
மற்றவர்களிடம் சேவை செய்தல் பக்தனுக்கு இழுக்கு.

மாதர கடகு மகிணஹ பணயல
தேத முறறிரு மிங்கிது போலவே
சோதி மெய்சசிவ மஹித துளங்குறு
மேதி லரககுறு சேவை யகழவுறுய.

கணவனைத் தவிர வேறு ஆண்களிடத்தில் சேவை செய்தல்
கற்புக்கரசிக்கு இழுக்காதல் போல் சிவபெருமானைத் தவிர
மற்றவர்களிடம் சேவை செய்தல் பக்தனுக்கு இழுக்கு.

बहुनात्र किमुक्तेन शिवज्ञानैकनिष्ठता।
शीलमित्युच्यते सद्भिः शीलवांस्तत्परो मतः ॥ ३६ ॥

சுருங்கக் கூறின் சிவஞானம் ஒன்றில் மட்டுமே நாட்டம்
கொள்ளுதல் சீலமாகும்; சீலமுடையோன் சிவபிரானிடம்
பக்தியுடையவனாவான்.

நட்டு யுஞ்சிவ ஞானக டயமிடை
நிடடை கொளாநு நிலையது சீலமவ
வொடடு யுநதனச சீல முடையனே
சிடட ரெண்ணுநய சீல முளானரோ.

சுருங்கக் கூறின் சிவஞானம் ஒன்றில் மட்டுமே நாட்டம்
கொள்ளுதல் சீலமாகும்; சீலமுடையோன் சிவபிரானிடம்
பக்தியுடையவனாவான்.

शिवात्मबोधैकरतः स्थिराशयः
शिवं प्रपन्नो जगतामधीशम्।
शिवैकनिष्ठाहितशीलभूषणः
शिवैक्यवानेष हि कथ्यते बुधैः ॥ ३७ ॥

சிவபிரானை ஆன்மாவினுள் அறிவதிலேயே எப்போதும்
எண்ணம் கொண்டவனாய், உறுதியான மனநிலையுடையானாய்,
அனைத்துலகங்களுக்கும் ஒரே தலைவனான சிவபிரானையே
சரணடைந்தவனாய், சிவபிரானிடத்தில் மனநாட்டம்
கொள்வதென்னும் சீலமே அணிகலனையுடையவனாய்
விளங்குபவனே சிவைக்கியமுடையவன் எனப்படுகின்றான்.

அங்க லிங்க வறிஞரை வேட்டுளா
சங்க ரஹனைது தாசரசர ணெய்யுபோ
யாங்க டைந்த வவனல லயாககிய
மங்க லந்தரு நாம மருஷ்வானே.

சிவபிரான் ஒருவரையே சரணடைந்தவனாய், சிவபிரானிடத்தில்
மனநாட்டம் கொள்வதென்னும் சீலமே

அணிகலனாயுடையவனாய் விளங்குபவனே
சிவைக்கியமுடையவன் எனப்படுகின்றான்.

சீலசம்பாதநத்தலம் முற்றும்.

इति श्रीमत्षट्स्थलब्रह्मिण शिवयोगिनाम्ना रेणुकाचार्येण
विरचिते सिद्धान्तशिखामणौ शरणस्य चतुःस्थलप्रसङ्गो नाम
त्रयोदशः परिच्छेदः ॥

चतुर्दशः परिच्छेदः
अथ ऐक्यस्थलम्

तामसत्यागसम्बन्धान्निर्देशाच्छीलतस्तथा।

शरणाख्यस्य भूयोऽस्य कथमैक्यनिरूपणम् ॥ १ ॥

तामஸத்தை நீங்கியிருப்பதாலும் நிர்தேசனாதாலும்
சீலமுடையோனாயிருப்பதாலும் சரணனுக்கு ஐக்கியம் என
எவ்வாறு கூறப்படுகிறது?

தாமத நிரசந மாதிரி சார்வானா

லேமுய்யு சரணனா மிவன யாகிய

னாமமெவ வகையனா னண்ணு மிங்குது

காமரு மிரேணுக கணேச கூழுவாய்.

தாமஸத்தை நீங்கியிருப்பதாலும் நிர்தேசனாதாலும்
சீலமுடையோனாயிருப்பதாலும் சரணனுக்கு ஐக்கியம் என
எவ்வாறு கூறப்படுகிறது?

प्राणलिङ्गादियोगेन सुखातिशयमेयिवान्।

शरणाख्यः शिवेनैक्यभावनादैक्यवान् भवेत् ॥ २ ॥

பிராணலிங்கத்துடன் எப்போதும் தொடர்புடையவனாதலாலும்
அளவற்ற ஆனந்தமுடையனாதலாலும்
சிவபிரானுடைக்கியமுடைய சரணன் ஐக்கியவான் ஆகிறான்.

மலிதரு சிவசுக வாரா முழுகுபு

நலமுய்யு சிவமுட னயாகுக நாடுய்யு

நிலையுற வயாகுகனாய பராண லிங்கமுண

றலைமைகொ ளயப்பனாறு சரண னாயானோண.

பிராணலிங்கத்துடன் எப்போதும் தொடர்புடையவனாதலாலும்
அளவற்ற ஆனந்தமுடையனாதலாலும்
சிவபிரானுடைக்கியமுடைய சரணன் ஐக்கியவான் ஆகிறான்.

ऐक्यस्थलमिदं प्रोक्तं चतुर्धा मुनिपुङ्गव।
 ऐक्यमाचारसम्पत्तिरेकभाजनमेव च।
 सहभोजनमित्येषां क्रमाल्लक्षणमुच्यते ॥ ३ ॥

முனிவரில் சிறந்தவனே! இந்த ஐக்கியத்தலம்
 நால்வகைப்பட்டது: ஐக்கியம், ஆசாரஸம்பத்தி, ஏகபாஜனம்,
 ஸஹபோஜனம் என்பன அவை.

மஹுநதல மிஃதுநால வகைய யாககமோ
 டினங்கொ ளாசார சயபத்தி யேகபா
 சனஞ்சக போசனத தலமெ னப்பலன
 முன்றதுள முனயவை முறையாற சூழுவாய.

முனிவரில் சிறந்தவனே! இந்த ஐக்கியத்தலம்
 நால்வகைப்பட்டது: ஐக்கியம், ஆசாரஸம்பத்தி, ஏகபாஜனம்,
 ஸஹபோஜனம் என்பன அவை.

विषयानन्दकणिकानिस्पृहो निर्मलाशयः।
 शिवानन्दमहासिन्धुमज्जनादैक्यमुच्यते ॥ ४ ॥

உலக இன்பங்களெனும் சிறுதுளிகளில் நாட்டமேதுமின்றி
 தூயமனத்துடன் சிவானந்தப் பெருங்கடலில் மூழ்கியிருப்பதே
 ஐக்கியமாகும்.

அழிதரு நிலைவாட யாநந தததுள
 வாமழதலை வாடுததுள வாமல நெஞ்சினோ
 னெழுதரு சிவாநநத மெனைய வேலையுண
 முழுதரு லயாககமென யுரைப்பர முனைனையோர.

உலக இன்பங்களெனும் சிறுதுளிகளில் நாட்டமேதுமின்றி
 தூயமனத்துடன் சிவானந்தப் பெருங்கடலில் மூழ்கியிருப்பதே
 ஐக்கியமாகும்.

निर्धूतमलसम्बन्धो निष्कलङ्कमनोगतः।

शिवोऽहमिति भावेन निरूढो हि शिवैक्यताम्॥५॥

எவ்வித மலங்களின் தொடர்புமின்றி தூய்மையான மனத்துடன் சிவோஹம் எனும் சிந்தனையில் எப்போதும் இருப்பதே சிவைக்கியமாகும்.

தளைந்துள தளைவலி தணந்து மாசறத

தௌந்துள நௌசினாறு சிவோகய பாவனை

யுளங்கொளு நிலையுடை யொருவ னேகலை

யளந்தறி முனாவர வயக்கிய னாகுவாஃ.

எவ்வித மலங்களின் தொடர்புமின்றி தூய்மையான மனத்துடன் சிவோஹம் எனும் சிந்தனையில் எப்போதும் இருப்பதே சிவைக்கியமாகும்.

शिवेनैक्यं समापन्नश्चिदानन्दस्वरूपिणा।

न पश्यति जगज्जालं मायाकल्पितवैभवम्॥६॥

பேரறிவானந்த வடிவினனான சிவபெருமானுடன் ஒன்றறக் கலந்து மாயையின் தோற்றமான இவ்வுலகை அவன் காண்பதில்லை.

செயலறு சிதாநந்த சிவமொ டொஃறிய

வயலுறு மயக்கிய னெஃனப படவஃ

மயலுறு மாயையஃ வயறு தந்துள

றுயருறு முலகத்திஃ றோற்றங காஃறுறஃ.

பேரறிவானந்த வடிவினனான சிவபெருமானுடன் ஒன்றறக் கலந்து மாயையின் தோற்றமான இவ்வுலகை அவன் காண்பதில்லை.

ब्रह्माण्डबुद्धोद्भेदविजृम्भी तत्त्वविचिमान्।
मायासिन्धुर्लयं याति शिवैक्यवडवानले॥७॥

சிவைக்கியமெனும் பெரும் கடல்தீயினுள் பிரம்மாண்டமெனும்
குமிழிகளை உடையதும், தத்துவங்களெனும்
சிற்றலைகளையுடையதுமான மாயை எனும் கடல் சென்று
ஒடுங்குகின்றது.

தத்துவ மாந்திரை சாரந்து பலவகைப
புத்தய னண்டமாய புறபு தஞ்செறி
மைத்தன மாயையாய வாரி வறறுமாண்
மெய்ததுள் வயக்கியமாய வடவை மேவவே.

சிவைக்கியமெனும் பெரும் கடல்தீயினுள் பிரம்மாண்டமெனும்
குமிழிகளை உடையதும், தத்துவங்களெனும்
சிற்றலைகளையுடையதுமான மாயை எனும் கடல் சென்று
ஒடுங்குகின்றது.

मायाशक्तिरिोधानाच्छिवे भेदविकल्पना।
आत्मनस्तद्विनाशे तु नाद्वैतात्किञ्चिदिष्यते॥८॥

மாயாசக்தியின் மறைப்பினால் தான் சிவபெருமானிடத்தில்
பற்பல வேற்றுமைகள் தோற்றமளிக்கின்றன; ஆன்மாவிற்கு
மாயை நீங்கினால் அத்துவிதபாவனையைத் தவிர வேறென்றும்
வேண்டாது.

மறைப்புறு மாயையாண் வலியா னாலுயாரசு
குறப்பெறு வேறுபா டுயரசி வகுதுட
எறப்புறி னனையதிங கேக மன்றியே
பெறப்படு குவதிலை பேத மென்பதே.

மாயாசக்தியின் மறைப்பினால் தான் சிவபெருமானிடத்தில்
பற்பல வேற்றுமைகள் தோற்றமளிக்கின்றன; ஆன்மாவிற்கு
மாயை நீங்கினால் அத்துவிதபாவனையைத் தவிர வேறென்றும்
வேண்டாது.

पशुत्वं च पतित्वं च मायामोहविकल्पितम्।
तस्मिन् प्रलयमापन्ने कः पशुः को नु वा पतिः॥९॥

பசுத்துவமும் பதித்துவமும் மாயையினால்
தோற்றுவிக்கப்படுகின்றன; அது நீங்கினால் யார் பசு,
யார் தான் பதி?

பசுத்துவ மொடுபதித துவயப கரந்திடின
முசிப்புறு மாயையா மோக கற்பத
நசித்திடி னதுபசு யாரசொ ன்னையுற
வசைப்பறு நற்பதி யாரசொ லிங்கரோ.

பசுத்துவமும் பதித்துவமும் மாயையினால்
தோற்றுவிக்கப்படுகின்றன; அது நீங்கினால் யார் பசு,
யார் தான் பதி?

घोरसंसारसर्पस्य भेदवल्मीकशायिनः।
बाधकं परमाद्वैतभावना परमौषधम्॥१०॥

வேற்றுமை எனும் புற்றில் இடங்கொண்டுள்ள சம்சாரமெனும்
கொடிய பாம்பை அழிக்கவல்லது அத்துவைத பாவனை ஒன்றே;
அதுவே சிறந்த மருந்துமாகும்.

சாருறு பேதவன மகந தங்கிய
கோரசய சாரமாங் கொடிய பாயபலுக
காருறு பரமவத துவத பாவனை
நேருறு மருந்ததாய நிறகு மென்பவே.

வேற்றுமை எனும் புற்றில் இடங்கொண்டுள்ள சம்சாரமெனும்
கொடிய பாம்பை அழிக்கவல்லது அத்துவைத பாவனை ஒன்றே;
அதுவே சிறந்த மருந்துமாகும்.

भेदबुद्धिसमुत्पन्नमहासंसारसागरम्।
अद्वैतबुद्धिपोतेन समुत्तरति देशिकः ॥ ११ ॥

பேதபுத்தியினால் தோன்றிய சம்சாரமென்னும் பெருங்கடலை
அத்துவைத பாவனை எனும் ஓடத்தால் கடக்கின்றான்.

நந்துறு பேதபுத தியனா னண்ணையே
வந்துறு பவககட றனைனை மனைய
சிந்தனை யறுசிவாத் துவத புத்தியாலு
சுந்தர வயபாயாறு கடககுற தோமிலானை.

பேதபுத்தியினால் தோன்றிய சம்சாரமென்னும் பெருங்கடலை
அத்துவைத பாவனை எனும் ஓடத்தால் கடக்கின்றான்.

अज्ञानतिमिरोदित्ता कामरक्षःक्रियाकरी।
संसारकालरात्रिस्तु नश्येदद्वैतभानुना ॥ १२ ॥

அஞ்ஞானமெனும் காரிருளில் தோன்றுவதும் காம
அரக்கர்களுக்குப் பற்பல செயல்களைச் செய்வதுமான
சம்சாரமெனும் நீண்ட இரவு அத்துவைதபாவனை எனும்
சூரியனால் நீக்கப் பெறும்.

மயங்குமகு ஞானவல லிருளொ டொனறியே
யயரந்துள காமமா மரககர செயகையானை
முயங்குறு பவமெனு முகு கங்குறானை
பயந்திர தருநலத துவத பாறுவால.

அஞ்ஞானமெனும் காரிருளில் தோன்றுவதும் காம
அரக்கர்களுக்குப் பற்பல செயல்களைச் செய்வதுமான
சம்சாரமெனும் நீண்ட இரவு அத்துவைதபாவனை எனும்
சூரியனால் நீக்கப் பெறும்.

तस्मादद्वैतभावस्य सदृशो नास्ति योगिनाम्।
उपायो घोरसंसारमहातापनिवृत्तये ॥ १३ ॥

எனவே யோகிகளுக்கு அத்துவைத பாவணையைத் தவிர
கொடிய சம்சார வெப்பத்தைத் தீர்க்கும் உபாயம்
வேறென்றில்லை.

மிகுமுறு பவததுயர வாடரு நங்குறத
தககுமுறுய யோகிக டங்கட கிவவடை
பககொழி வருசிவாத துவத பாவனை
யொககுறு முபாயமிங கொன்று மிலலையே.

எனவே யோகிகளுக்கு அத்துவைத பாவணையைத் தவிர
கொடிய சம்சார வெப்பத்தைத் தீர்க்கும் உபாயம்
வேறென்றில்லை.

अद्वैतभावनाजातं क्षणमात्रेऽपि यत्सुखम्।
तत्सुखं कोटिवर्षेण प्राप्यते नैव भोगिभिः ॥ १४ ॥

அத்துவைத பாவணையினால் உண்டாகும் கணநேர சுகத்தைக்
கோடி ஆண்டுகள் பற்பல உலக இன்பங்களை
அனுபவித்தாலும் பெற இயலாது.

ஒருகண முயரசிவாத துவத பாவனை
தருசுக மியாதது தகக போகமிங
கர்துறு பவரகளாறு கோடி யாண்டிலுய
பருகுற வருமொரு பாணமைத தன்றேரா.

அத்துவைத பாவணையினால் உண்டாகும் கணநேர சுகத்தைக்
கோடி ஆண்டுகள் பற்பல உலக இன்பங்களை
அனுபவித்தாலும் பெற இயலாது.

चित्तवृत्तिसमालीनजगतः शिवयोगिनः।
 शिवानन्दपरिस्फूर्तिर्मुक्तिरित्यभिधीयते ॥ १५ ॥
 इत्यैक्यस्थलम्

மனத்தின் கணக்கற்ற நிலைகளிலேயே இந்த உலகத்
 தோற்றத்தை அடக்கிய யோகிகளுக்குச் சிவானந்தானுபவமே
 முக்தியாகும்.

சென்யுறு சகமடங் கியநற சிததமோ
 டொன்றிய பரசிவ யோகிக கோயவற
 நியுயர சிவாநநத நிறைவ தேபர
 மென்யுரை தருநதன முததி யென்பதே.

மனத்தின் கணக்கற்ற நிலைகளிலேயே இந்த உலகத்
 தோற்றத்தை அடக்கிய யோகிகளுக்குச் சிவானந்தானுபவமே
 முக்தியாகும்.

அயிக்கியத்தலம் முற்றும்

अथ आचारसम्पत्तिस्थलम्

शिवैकभावनापन्नशिवत्वो देहवानपि।
 देशिको हि न लिप्येत स्वाचारैः सूतकादिभिः ॥ १६ ॥
 शिवाद्वैतपरिज्ञाने स्थिते सति मनस्विनाम्।
 कर्मणां किं नु भाव्यं स्यादकृतेन कृतेन वा ॥ १७ ॥

சிவைக்கிய பாவனையால் சிவத்துவத்தை அடைந்த தேசிகள்
 இவ்வுடலில் வாழ்ந்தாலும் பிறப்பு மற்றும் இறப்பினால் வினாயம்
 தீட்டினால் தீண்டப்படாள்; சிவாத்துவைதஞானம்
 கைவரப்பெற்றவனுக்கு செய்த கருமத்தாலோ செய்யப்படாத
 கருமத்தாலோ யாதொரு பயனுமில்லை.

உடம்பொடு மருவஹு மொருமைப பாறுளை
 தொடங்குறு மவரக்கலைச சூத காதியத

திடயபெறு மொரு சிவாத துவத தேசிகர
கடைநதுள வருவனைப பயனு மாகுறா.

சிவைக்கிய பாவனையால் சிவத்துவத்தை அடைந்த தேசிகன் இவ்வுடலில் வாழ்ந்தாலும் பிறப்பு மற்றும் இறப்பினால் விளையும் தீட்டினால் தீண்டப்படான்; சிவாத்துவைதஞானம் கைவரப்பெற்றவனுக்கு செய்த கருமத்தாலோ செய்யப்படாத கருமத்தாலோ யாதொரு பயனுமில்லை.

शम्भोरेकत्वभावेन सर्वत्र समदर्शनः।

कुर्वन्नपि महाकर्म न तत्फलमवाप्नुयात्॥१८॥

சிவபெருமானுடன் தான் அடைந்த ஐக்கிய ஞானத்தால் அனைத்தையும் சமமாக நோக்குபவன் கருமங்களை இடையறாது செய்திடினும் அவற்றின் பயனை அடைவதில்லை.

சமதரா சநனெஹந தகுதி பெறறுளோ
னமைபுறு சிவனுட னயாகக பாவமோ
டிமைபெற மாவனை யாயறு மாயனுளு
சமையுமவ வனைபய நவனைச சாரந்திடா.

சிவபெருமானுடன் தான் அடைந்த ஐக்கிய ஞானத்தால் அனைத்தையும் சமமாக நோக்குபவன் கருமங்களை இடையறாது செய்திடினும் அவற்றின் பயனை அடைவதில்லை.

सुकृती दुष्कृती वापि ब्राह्मणो वान्त्यजोऽपि वा।

शिवैकभावयुक्तानां सदृशो भवति ध्रुवम्॥१९॥

சிவைக்கிய பாவனை கொண்டவனுக்கு நல்லவனும் தீயவனும் அந்தணனும் இழிபிறப்பாளனும் ஒக்கவே தோன்றுவர்.

அந்தண னாயலுய புலைய னாயலுய
பந்தனை வானையுடைப பாவ யாயலு
முறதுறு புண்ணய நெனலு மொககுமா
னறதுறு மயாககிய நண்ண னறகரோ.

சிவைக்கிய பாவனை கொண்டவனுக்கு நல்லவனும் தீயவனும் அந்தணனும் இழிபிறப்பாளனும் ஒக்கவே தோன்றுவர்.

वर्णाश्रमसदाचारैर्ज्ञानिनां किं प्रयोजनम्।

लौकिकस्तु सदाचारः फलाभावेऽपि भाव्यते ॥ २० ॥

வருணாசிரம் ஸதாசாரம் ஆகியவற்றால் ஞானிகளுக்கென்ன பயன்? ஸதாசாரமென்பது உலகவாழ்விற்கே உகந்தது.

வனெனமோ குறுநிலை வழியொ யுககினா

லெனெய்யு பயனெசிவ ஞான மெய்தினோற

கனெய்ய ஷலகவா சார மெனெபது

தனெனக ரவறகிலை யெனெயு சாறயுவார.

வருணாசிரம் ஸதாசாரம் ஆகியவற்றால் ஞானிகளுக்கென்ன பயன்? ஸதாசாரமென்பது உலகவாழ்விற்கே உகந்தது.

निर्दग्धकर्मवीजस्य निर्मलज्ञानवह्निना।

देहिवद् भासमानस्य देहयात्रा तु लौकिकी ॥ २१ ॥

எவனுடைய கருமவினைகள் நிர்மலமான ஞானமெனும் தீயினால் பொசுக்கப்பட்டனவோ அவன் வெளித் தோற்றத்திற்கு ஏனைய மக்களைப் போல் தனது உலக வாழ்வை நடத்துவான்.

இலகுறு ஞானவங கியான லிட்டயல

வலகற வறுததுள வனைவகு தோடுதா

னலைஷுறு தேகிபோ லமரந்த ஞானமெய

யுலகின ருடலினை யொகுதி யங்குமால.

எவனுடைய கருமவினைகள் நிர்மலமான ஞானமெனும் தீயினால் பொசுக்கப்பட்டனவோ அவன் வெளித் தோற்றத்திற்கு ஏனைய மக்களைப் போல் தனது உலக வாழ்வை நடத்துவான்.

शिवज्ञानसमापन्नस्थिरवैराग्यलक्षणः।

स्वकर्मणा न लिप्येत पद्मपत्रमिवाम्भसा ॥ २२ ॥

गच्छंस्तिष्ठन् स्वप्न् वापि जाग्रन् वापि महामतिः।

शिवज्ञानसमायोगाच्छिवपूजापरः सदा ॥ २३ ॥

சிவஞானத்தால் உறுதியான வைராக்கியத்துடன்
சிவபூஜையொன்றே குறிக்கோளாகக் கொண்டவனைத்
தாமரையிலையில் நீர் ஓட்டாதிருத்தல் போல் நடத்தல் நின்றல்
கண்விழித்தல் உறங்குதல் முதலான கருமவினைப் பயன்கள்
அவனை அடைவதில்லை.

புனலுறு மரையலை போல ஞான தாஹ
வனையொரு புணரகிலஹ வேறி லாவவஹ
கனவலு நனவலுங் கதியா ருபபலுந
தனைநிகர சங்கரஹ பூசை சாரநதுளாஹ.

சிவஞானத்தால் உறுதியாக்கப்பட்ட வைராக்கியத்துடன்
சிவபூஜையொன்றே குறிக்கோளாகக் கொண்டவனைத்
தாமரையிலையில் நீர் ஓட்டாதிருத்தல் போல் நடத்தல் நின்றல்
கண்விழித்தல் உறங்குதல் முதலான கருமவினைப் பயன்கள்
அவனை அடைவதில்லை.

यद्यत्पश्यति सामोदं वस्तु लोकेषु देशिकः।

शिवदर्शनसम्पत्तिस्तत्र तत्र महात्मनः ॥ २४ ॥

यद्यच्चिन्तयते योगी मनसा शुद्धभावनः।

तत्तच्छिवमयत्वेन शिवध्यानमुदाहृतम् ॥ २५ ॥

यत्किञ्चिद् भाषितं लोके स्वेच्छया शिवयोगिना।

शिवस्तोत्रमिदं सर्वं यस्मात् सर्वात्मकः शिवः ॥ २६ ॥

या या चेष्टा समुत्पन्ना जायते शिवयोगिनाम्।

सा सा पूजा महेशस्य सर्वदा तद्गतात्मनाम् ॥ २७ ॥

इत्याचारसम्पत्तिस्थलम्

அந்த யோகி எவற்றையெல்லாம் காண்கிறானோ அவை
சிவதரிசனமே; சுத்தமனத்துடன் அவன் சிந்திப்பதெல்லாம்
சிவதியானமே; மாசற்ற மனத்துடன் அவன் சொல்வதெல்லாம்

சிவத்தோத்திரங்களே; அவன் செய்யும் அனைத்துச் செயல்களுமே சிவபூஜைதான்.

காண்பன பரசிவ காட்சி யுலூவ
மாண்பு தியாநயவாய வாரததை நயறுதி
யேண்பு தொழிலசிவ பூசை யேவனை
நாண்பர் யயாகிய ஞான கடகரோ.

அந்த யோகி எவற்றையெல்லாம் காண்கிறானோ அவை சிவதரிசனமே; சுத்தமனத்துடன் அவன் சிந்திப்பதெல்லாம் சிவதியானமே; மாசற்ற மனத்துடன் அவன் சொல்வதெல்லாம் சிவத்தோத்திரங்களே; அவன் செய்யும் அனைத்துச் செயல்களுமே சிவபூஜைதான்.

ஆசாரசம்பத்தித்தலம் முற்றும்.

अथैकभाजनस्थलम्

विश्वं शिवमयं चेति सदा भावयतो धिया।
शिवैकभाजनात्मत्वादेकभाजनमुच्यते ॥ २८ ॥

உலகமனைத்தும் சிவமே என்று எந்நேரமும் பாவிப்பதால் அந்நிலை ஏகபாஜனம் எனப்படுகின்றது.

அகிலமுஞ் சிவமென வறிந்த பாவனை
நிகழ்ப்புறு நிலையனோய் கெண்பு நளசிவ
மகிழொரு பாசந வடிவ மாதலா
லிகலற வாய்ப்புவ ரேக பாசநய.

உலகமனைத்தும் சிவமே என்று எந்நேரமும் பாவிப்பதால் அந்நிலை ஏகபாஜனம் எனப்படுகின்றது.

स्वस्य सर्वस्य लोकस्य शिवस्याद्वैतदर्शनात्।
एकभाजनयोगेन प्रसादैक्यमतिर्भवेत् ॥ २९ ॥

தன்னையும் அனைத்துலகங்களையும் சிவாத்துவைதமாக
நோக்குவதால் ஏற்படும் ஏகபாஜனத்தால் பிரசாதைக்கியமதி
ஏற்படுகிறது.

சகந்தனக கொருதனக குயரப ரறகிவஊ
மிகுந்திடு மதது வதநற காட்சியா
னகழந்திடு மேக பாசந நிலைததலாற
புகுயபர சாததது மேக புத்தியே.

தன்னையும் அனைத்துலகங்களையும் சிவாத்துவைதமாக
நோக்குவதால் ஏற்படும் ஏகபாஜனத்தால் பிரசாதைக்கியமதி
ஏற்படுகிறது.

शिवे विश्वमिदं सर्वं शिवः सर्वत्र भासते।
आधाराधेयभावेन शिवस्य जगतः स्थितिः ॥ ३० ॥

சிவபெருமானே இவ்வுலகமாகவும், உலகமே சிவமயமாகவும்
ஆதாரம் ஆதேயம் எனும் நிலை நிலவுகிறது.

இச்சகல சிவகுதிடை யெய்தி நின்றிடு
மச்சிவலு சககுதிடை யமரந்தி லங்குறு
முச்செய லாலிவை யொன்றிறு கொன்றுதான
வைச்சவா தாரவா தேய மனனுமால்.

சிவபெருமானே இவ்வுலகமாகவும், உலகமே சிவமயமாகவும்
ஆதாரம் ஆதேயம் எனும் நிலை நிலவுகிறது.

चिदेकभाजनं यस्य चित्तवृत्तेः शिवात्मकम्।
नान्यत् तस्य किमेतेन मायामूलेन वस्तुना ॥ ३१ ॥

எவனுடைய மனநிலைகளெல்லாம் சிவமயமாயுள்ளதோ
அவனுக்கு மாயையின் தோற்றங்களான மற்ற பொருட்களால்
யாது பயன்?

அறிவொரு சிவமய மாகுய பாசந
மறியுல கெலாமுமா மறிவை யன்றியே

யறிபுறு பொருளலை யாத லாஹிமிகு
மறிவனை யுடையவரசு ககில மிலலையே.

எவனுடைய மனநிலைகளெல்லாம் சிவமயமாயுள்ளதோ
அவனுக்கு மாயையின் தோற்றங்களான மற்ற பொருட்களால்
யாது பயன்?

चित्प्रकाशयते विश्वं तद्विना नास्ति वस्तु हि।
चिदेकनिष्ठचित्तानां किं मायापरिकल्पितैः ॥ ३२ ॥
वृत्तिशून्ये स्वहृदये शिवलीने निराकुले।
यः सदा वर्तते योगी स मुक्तो नात्र संशयः ॥ ३३ ॥

इत्येकभाजनस्थलम्

சித் ஒன்றுதான் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்கின்றது;
அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த சித்தில் எப்போதும்
லயித்திருப்போர்க்கு மாயைத் தோற்றங்களால் என்ன பயன்?
எந்த யோகியின் மனம் எவ்வித சலனமுமின்றி
சிவபெருமானிடத்திலேயே லயித்திருக்கிறதோ அவன்
முத்தியடைந்தவன் என்பதில் ஐயமில்லை.

தஹுள வாருததிபோயத தனசசி வததிலுஹ
மஹுற வாகுல மழிநது பெறயுள
செநநெறி யோகியே சீவஹ முததனெஹ
யுஹனரு மறிபுடை யுலக மோதுமே.

சித் ஒன்றுதான் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்கின்றது;
அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த சித்தில் எப்போதும்
லயித்திருப்போர்க்கு மாயைத் தோற்றங்களால் என்ன பயன்?
எந்த யோகியின் மனம் எவ்வித சலனமுமின்றி
சிவபெருமானிடத்திலேயே லயித்திருக்கிறதோ அவன்
முத்தியடைந்தவன் என்பதில் ஐயமில்லை.

ஏகபாசந்ததலம் முற்றும்.

अथ सहभोजनस्थलम्

गुरोः शिवस्य शिष्यस्य स्वस्वरूपतया स्मृतिः।

सहभोजनमाख्यातं सर्वग्रासात्मभावतः ॥ ३४ ॥

குரு, சிவபிரான், சீடன் ஆகியோரை ஒரே வடிவமாக
உணர்தல் ஸஹபோஜனத்தலமாகும்; அது அனைத்தையும்
விழுங்கிவிடுவதால் அவ்வாறு கருதப்படுகிறது.

மனைய சிவஹைனைக குருவை மைந்தனைகு
தன்னொரு வடிவென புணருந தன்மைதா
ஹுணரு முலகெலா முண்ட லாதலாய
பஹுற வருசக போச நததலய.

குரு, சிவபிரான், சீடன் ஆகியோரை ஒரே வடிவமாக
உணர்தல் ஸஹபோஜனத்தலமாகும்; அது அனைத்தையும்
விழுங்கிவிடுவதால் அவ்வாறு கருதப்படுகிறது.

शिवं विश्वं गुरुं साक्षाद् योजयेन्नित्यमात्मनि।

एकत्वेन चिदाकारे तदिदं सहभोजनम् ॥ ३५ ॥

சிவபெருமான், உலகம், குரு ஆகியோரை எப்போதும் தனது
ஆன்மாவிலே சித் வடிவமாய் நிலைநிறுத்துதல் ஸஹபோஜனம்.

அறிபுரு வாந்தன லகிலந தன்னையுஞ்
செறிபுறு குருவையுஞ் சிவப ரானையுய
பறிவற வேகமாயக காஹுய பெறறியே
குறிசக போசந மெனைக ஷயுவார.

சிவபெருமான், உலகம், குரு ஆகியோரை எப்போதும் தனது
ஆன்மாவிலே சித் வடிவமாய் நிலைநிறுத்துதல் ஸஹபோஜனம்.

अयं शिवो गुरुश्चैष जगदेतच्चराचरम्।

अहं चेति मतिर्यस्य नास्त्यसौ विश्वभोजकः ॥ ३६ ॥

சிவபெருமான் இவர், இவர் குரு, இது உலகம், இது நான்
என்னும் எண்ணமுடையவன் விசுவபோஜகனல்லன்.

குருவாவை சிவனாவை கூறப் படடிஞ்சு
சரமுட னசரமாஞ்சு சகம திங்கிது
திரமுறு மினையனா னெண்ணுஞ்சு சிந்தனை
யொரு வானோரை யாரவ ஹலக முண்பவரை.

சிவபெருமான் இவர், இவர் குரு, இது உலகம், இது நான்
என்னும் எண்ணமுடையவன் விசுவபோஜகனல்லன்.

अहं भृत्यः शिवः स्वामी शिष्योऽहं गुरुरेव वै।
इति यस्य मतिर्नास्ति स चाद्वैतपदे स्थितः॥३७॥

சிவன் இறைவன், நான் அடிமை, நான் சீடன், இவர் குரு
என்ற எண்ணமில்லாதவனே அத்துவைத நிலையிலுள்ளவன்.

இறைசிவ னடிமைநா னவன ருடகுரு
புழுமக னானெனு முளமி லாதவரை
மறுவறு மொருசிவாத துவத வாண்பதய
பெறுதவ னெனமறை பெரதி யயடிமே.

சிவன் இறைவன், நான் அடிமை, நான் சீடன், இவர் குரு
என்ற எண்ணமில்லாதவனே அத்துவைத நிலையிலுள்ளவன்.

पराहन्तामये स्वात्मपावके विश्वभास्वति।
इदन्ताहव्यहोमेन विश्वहोमीति कथ्यते॥३८॥

அனைத்துலகங்கனையும் பிரகாசிக்கச் செய்யும்
பராஹந்தாமயமான தனது ஆன்மத்தீயில் ஆன்மாவைத்
தவிர்த்த அனைத்துப் பொருட்களையும் ஹோமம் செய்வதால்
விசுவஹோமி எனப்படுகின்றான்.

அனைத்திலு மிலங்குபு ரணவ கந்தையாய
மனப்பொலி தருபர மான வங்கியாறு

றனாததிடு துவதநய சமிதை வேவாயா
னானபயறு மகிலவோ மதத னெனபவே.

அனைத்துலகங்களையும் பிரகாசிக்கச் செய்யும்
பராஹந்தாமயமான தனது ஆன்மத்தீயில் ஆன்மாவைத்
தவிர்த்த அனைத்துப் பொருட்களையும் ஹோமம் செய்வதால்
விசுவஹோமி எனப்படுகின்றன்.

अहं शिवो गुरुश्चाहमहं विश्वं चराचरम्।
यया विज्ञायते सम्यक् पूर्णाहन्तेति सा स्मृता॥३९॥

நானே சிவபிரான், நானே குரு, நானே அனைத்துலகங்களும்
என்று உணர்தலே பூர்ணஹந்தா எனப்படுகிறது.

குருவுநா ஹலகுநானை கூறு தயகருய
பரமுநா னெனவொரு பர் சறிந்திட
லிருளறு பூரண வகநதை யெனவே
திரவறு மறிவானோர் தெரநது கூறுவார.

நானே சிவபிரான், நானே குரு, நானே அனைத்துலகங்களும்
என்று உணர்தலே பூர்ணஹந்தா எனப்படுகிறது.

आधारवहौ चिद्रूपे भेदजातं जगद्धविः।
जुहोति ज्ञानयज्वा यः स ज्ञेयो विश्वहव्यभुक्॥४०॥

சின்மயமான மூலாதாரத் தீயில் வேற்றுமைப்பட்ட
உலகங்களையெல்லாம் ஹோமம் செய்யும் ஞானவேள்வியோன்
விசுவஹவ்யபுக் எனப்படுகின்றன்.

போதமென றிருமொரா தாரப பூநதழிற
பேதமொன றுலகவா பெயறு வேடபவ
னோதுறு சகவவா யுணருநிறிறு
மேதமொன றுறாதுயர் ஞான யோகியே.

சின்மயமான மூலாதாரத் தீயில் வேற்றுமைப்பட்ட
உலகங்களை யெல்லாம் ஹோமம் செய்யும் ஞானவேள்வியோன்
விசுவஹவ்யபுக் எனப்படுகிறான்.

चिदाकारे पराकाशे परमानन्दभास्वति।
विलीनचित्तवृत्तीनां का वा विश्वकमस्थितिः ॥४१॥

சின்மயமானதும் பேரானந்த ஒளிவீசுவதுமான பராகாசத்தில்
ஒடுங்கிய மனத்தவர்களுக்கு இந்த உலகம் முதலானவற்றால்
யாதொரு பயனுமில்லை.

அறிவுரு வாய்பரா காசுத தாசுற
நிறைதரு பராந்த மெனெ நியையுள
செறிகதி ரடைவார சித்த மொன்றினோரக
குறுசக நிலைமைகளை ஹுயுவ திறைரோ.

சின்மயமானதும் பேரானந்த ஒளிவீசுவதுமான பராகாசத்தில்
ஒடுங்கிய மனத்தவர்களுக்கு இந்த உலகம் முதலானவற்றால்
யாதொரு பயனுமில்லை.

निरस्तविश्वसम्बन्धे निष्कलङ्के चिदम्बरे।
भावयेल्लीनमात्मानं सामरस्यस्वभावतः ॥४२॥

எல்லாவற்றுக்கும் மேலானதும் மாசற்றதுமான சிதம்பரமெனும்
வெட்டவெளியில் எல்லாம் ஒடுங்கிய ஸமரஸ பாவத்தால்
தனது ஆன்மாவை ஒடுக்கவேண்டும்.

ஆசுறு சிதயபர மதனய றனையே
பாசமில சமரச பாவது தொறிய
தேசுள னாகவே சிறதை செயதிடினை
மாசுறு வகுதையெனை யுரைப்பர மாதவர.

எல்லாவற்றுக்கும் மேலானதும் மாசற்றதுமான சிதம்பரமெனும்
வெட்டவெளியில் எல்லாம் ஒடுங்கிய ஸமரஸ பாவத்தால்
தனது ஆன்மாவை ஒடுக்கவேண்டும்.

सैषा विद्या परा ज्ञेया सत्तानन्दप्रकाशिनी।
 मुक्तिरित्युच्यते सद्भिर्जन्ममोहनिवर्तिनी ॥ ४३ ॥
 भक्तादिधामार्पितधर्मयोगात् प्राप्तैकभावः परमाद्भुतेन।
 शिवेन चिद्योममयेन साक्षान्मोक्षश्रियो भाजनतामुपैति ॥ ४४ ॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिण शिवयोगिनाम्ना रेणुकाचार्येण
 विरचिते सिद्धान्तशिखामणौ शिवलिङ्गैक्यस्य चतुर्विधस्थलप्रसङ्गो नाम
 चतुर्दशः परिच्छेदः ॥ १४ ॥

உண்மையான நிலையையும் பேரானந்தத்தையும் பிரகாசிக்கச்
 செய்யுமிந்த வித்தையே எல்லாவற்றிலும் சிறந்ததாகக்
 கருதப்படுகின்றது; இந்நிலையே முக்திநிலை. பிறவி நோயிலிருந்து
 விடுவிப்பது இதுதான். ஒப்பற்ற பக்தியினால் சிவபெருமானுடன்
 ஒன்றாக் கலந்து நிற்கும் நிலையை அடைந்த இச்சிறந்த பக்தன்
 சிதம்பரமெனப்படும் சிவபிரானருளால் மோகூமெனும் ஒப்பற்ற
 செல்வத்தை அடைகின்றான்.

சிதம்பர வொளநிகழ் சிவனொ டொன்றுற
 வதந்தரு மயக்கிய பாவத்தை யெய்தினோனெ
 மதஞ்செய பததாதி நமொரகக நமணலாய
 பதந்தன முத்தியே யாகப பறறுவானெ.

ஒப்பற்ற பக்தியினால் சிவபெருமானுடன் ஒன்றாக் கலந்து நிற்கும்
 நிலையை அடைந்த இச்சிறந்த பக்தன் சிதம்பரமெனப்படும்
 சிவபிரானருளால் மோகூமெனும் ஒப்பற்ற செல்வத்தை
 அடைகின்றான்.

சகபோசந்ததலம் முற்றும்

அயிக்கியத்தலம் முற்றிற்று

ப்ரதம்பரிச்சேதமாகிய அங்கஸ்தலம் ஸம்பூர்ணம்.

पञ्चदशः परिच्छेदः
अथ लिङ्गस्थलानि, दीक्षागुरुस्थलम्

षट्स्थलोक्तसदान्चारसम्पन्नस्य यथाक्रमम्।
लिङ्गस्थलानि कथ्यन्ते जीवन्मुक्तिपराणि च ॥ १ ॥

ஷடஸ்தலங்களில் கூறப்பட்ட ஸ்தாசாரங்களைக்
கடைப்பிடிப்பவனுக்கு ஜீவன்முத்தியை அளிக்கவல்ல
லிங்கஸ்தலங்கள் விளக்கிக் கூறப்படுகின்றன.

ஆறெ ஹந்தலங் களஹமுறை யறிந்தவா சார்ப
பேற டைந்தவஹ றனகிலிங் கத்தலய பறங்கக
சுறி முசுவ பரா னரு ளாகமங் குறித்து
மாறொ ழிந்திடு சீவஹமுத தியலவழங் குவவாய.

ஷடஸ்தலங்களில் கூறப்பட்ட ஸ்தாசாரங்களைக்
கடைப்பிடிப்பவனுக்கு ஜீவன்முத்தியை அளிக்கவல்ல
லிங்கஸ்தலங்கள் விளக்கிக் கூறப்படுகின்றன.

भक्ताद्यैक्यावसानानि षडुक्तानि स्थलानि च।
लिङ्गस्थलानि कानीह कथ्यन्ते कति वा पुनः ॥ २ ॥

பக்தன் முதல் ஐக்கியம் ஈருக ஆறு லிங்கஸ்தலங்கள்
கூறப்பட்டன; இன்னும் எத்தனை ஸ்தலங்கள் உள்ளன?

புத னேமுத லயாககன றாகவே பகறத
வத லங்களஹ றிறமுரைத தருளனை யைய
சுத தெயுரை செய்மிலிங் கத்தலந தானயா
தெத்தி றங்கள ஹரைத்திடப பமுமஃ தியயபாய.

பக்தன் முதல் ஐக்கியம் ஈருக ஆறு லிங்கஸ்தலங்கள்
கூறப்பட்டன; இன்னும் எத்தனை ஸ்தலங்கள் உள்ளன?

श्रीरेणुक उवाच

गुवादिज्ञानशून्यान्ता भक्तादिस्थलसंश्रिताः।

स्थलभेदाः प्रकीर्त्यन्ते पञ्चाशत् सप्त चाधुना॥३॥

இரேணுகர் கூறுகிறார்

பக்தன் முதலான ஸ்தலங்களுக்குட்பட்ட குருமுதல்
ஞானதூனியமீறும் ஐம்பத்தேழு ஸ்தலங்கள் தற்போது
விளக்கப்படும்.

தொலைந்த பந்தபத தாதியா மயுதலந தொடரந்த
வலங்கு மொண்குரு முதலான ஞான சூனய மறாயப
பலந்த ருந்தல மேழதலை யாட்டவைய பதுஷ
நலந்த ருயபொறை முனயான் நவான்றிடப் படுமால்.

பக்தன் முதலான ஸ்தலங்களுக்குட்பட்ட குருமுதல்
ஞானதூனியமீறும் ஐம்பத்தேழு ஸ்தலங்கள் தற்போது
விளக்கப்படும்.

आदौ नव स्थलानीह भक्तस्थलसमाश्रयात्।

कथ्यन्ते गुणसारेण नामान्येषां पृथक् शृणु॥४॥

दीक्षागुरुस्थलं पूर्वं ततः शिक्षागुरुस्थलम्।

प्रज्ञागुरुस्थलं चाथ क्रियालिङ्गस्थलं ततः॥५॥

भवलिङ्गस्थलं चाथ ज्ञानलिङ्गस्थलं ततः।

स्वयं परं चरं चेति तेषां लक्षणमुच्यते॥६॥

முதலில் பக்தஸ்தலத்துக்குட்பட்ட ஓன்பது ஸ்தலங்களின்
பெயர்கள் கூறப்படுகின்றன: அவை தீக்ஷாகுருஸ்தலம்,
சிக்ஷாகுருஸ்தலம், பிரஜ்ஞாகுருஸ்தலம், கிரியாலிங்கஸ்தலம்,
பவலிங்கஸ்தலம், ஞானலிங்கஸ்தலம். சுயம், பரம் சரம் என
இவற்றின் இலக்கணம் விரித்துக் கூறப்படுகிறது.

முனை ரொன்பதிங் குளபதத தலந்தொடர முறையா
லனை முன்றிதழ் தடசைபனை சிடசைஞா னத்தாய
பனலு யுங்குரு கிரயையொணை பாவஞா னத்தான
மனை! லிங்கநற றலஞ்சய சரபரய வகுப்பாய.

முதலில் பக்தஸ்தலத்துக்குட்பட்ட ஓன்பது ஸ்தலங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன: அவை தீக்ஷாகுருஸ்தலம், சிக்ஷாகுருஸ்தலம், பிரஜ்ஞாகுருஸ்தலம், கிரியாலிங்கஸ்தலம், பவலிங்கஸ்தலம், ஞானலிங்கஸ்தலம். சுயம், பரம் சரம் என இவற்றின் இலக்கணம் விரித்துக் கூறப்படுகிறது.

दीयते परमं ज्ञानं क्षीयते पाशबन्धनम्।

यया दीक्षेति सा तस्यां गुरुर्दीक्षागुरुः स्मृतः ॥७॥

எதன் வாயிலாகப் பாசத்தனை அகற்றப்பட்டு மேலான ஞானம் பெறப்படுகிறதோ அது தீக்ஷையாகும்; அதை வழங்கும் குரு தீக்ஷாகுரு.

யாதி னாஹபர ஞானமந திடப்படு மிங்ங

னோது பாசபந தநங்கெடுத திடப்படு மதுதாஃ

றதில தடசையெஃ ஸுரைத்திடப படுமிது செயயு

நதி யொஃஃகுரு மிககதட சாகுரு நிகழத்திஃ.

முதலில் பக்தஸ்தலத்துக்குட்பட்ட ஓன்பது ஸ்தலங்களின் பெயர்கள் கூறப்படுகின்றன: அவை தீக்ஷாகுருஸ்தலம், சிக்ஷாகுருஸ்தலம், பிரஜ்ஞாகுருஸ்தலம், கிரியாலிங்கஸ்தலம், பவலிங்கஸ்தலம், ஞானலிங்கஸ்தலம். சுயம், பரம் சரம் என இவற்றின் இலக்கணம் விரித்துக் கூறப்படுகிறது.

गुणातीतं गुकारं च रूपातीतं रुकारकम्।

गुणातीतमरूपं च यो दद्यात् स गुरुः स्मृतः ॥८॥

குகாரம் குணங்களுக்கப்பாற்பட்டது, ருகாரம் உருவங்களைக் கடந்தது; குணங்களுக்கப்பாற்பட்ட அருவத்தை நல்குபவரே குரு.

ஃஹ ருங்ஃகுணா ததமே குகாரமாய ருகாரய

வேறி லங்ஃகுரு பாதத மெஃஃஃவர மேலோர

தேறி ருங்ஃகுணா ததமா மருவருஃ செயயு

மாற டைநதவ னயாரவஃ குருவென மதிப்பாய.

குகாரம் குணங்களுக்கப்பாற்பட்டது, ருகாரம் உருவங்களைக் கடந்தது; குணங்களுக்கப்பாற்பட்ட அருவத்தை நல்குபவரே குரு.

**आचिनोति च शास्त्रार्थानाचारे स्थापयत्यलम्।
स्ववयमाचरते यस्मादाचार्यस्तेन चोच्यते ॥ ९ ॥**

சாத்திரப்பொருள்களைக் கற்றறிந்து அதில் சொல்லப்பட்ட ஆசாரத்தைத் தானும் கடைப்பிடித்து சீடர்களையும் அவ்வாறு ஒழுகுமாறு செய்பவரே ஆசாரியர்.

**சாத்திரப்பொருள் வளங்குற வாரத்திருந் தகையால்
வாயத்த மிக்கவா சாரத்தின வழிநிறுத்த துதலாய்
சீரத்த வச்செய றாஹுமா சாரத்திருஞ் செயலா
லேத்து றப்படு மென்றுமா சாரய னென்றே.**

சாத்திரப்பொருள்களைக் கற்றறிந்து அதில் சொல்லப்பட்ட ஆசாரத்தைத் தானும் கடைப்பிடித்து சீடர்களையும் அவ்வாறு ஒழுகுமாறு செய்பவரே ஆசாரியர்.

**षडध्वातीतयोगेन यतते यस्तु देशिकः।
मायाब्धितारणोपायहेतुर्विश्वगुरुः शिवः ॥ १० ॥
अखण्डं येन चैतन्यं व्यज्यते सर्ववस्तुषु।
आत्मयोगप्रभावेण स गुरुर्विश्वभासकः ॥ ११ ॥
इति दीक्षागुरुस्थलम्**

அறுவகை அத்துவாக்களைக் கடந்த யோகத்தின் வாயிலாக இம்மாயைக் கடலை கடக்கும் உபாயமறிந்த தேசிகர் சிவபிரானே; ஆன்மயோகசக்தியினால் எவருடைய பரந்த சைதன்னியம் எல்லாப் பொருள்களிலும் வெளிப்படுகிறதோ அந்த குரு அனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறவர்.

**அத்து வாழ்வி யோகமுற றருஞ்சிவ மாரு
மெய்துத் தேசிக னேபவக கடற்கரை வாடுவோ**

னெயததி டாவறி வாயுல கிலங்குறு மெவனா
லதத யாகுரு ஷலகெலாய வளககுறு பவனாய.

அறுவகை அத்துவாக்களைக் கடந்த யோகத்தின் வாயிலாக
இம்மாயைக் கடலை கடக்கும் உபாயமறிந்த தேசிகர்
சிவபிரானே; ஆன்மயோகசக்தியினால் எவருடைய பரந்த
சைதன்னியம் எல்லாப் பொருள்களிலும் வெளிப்படுகிறதோ
அந்த குரு அனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறவர்.

தீட்சாகுருஸ்தலம் முற்றும்.

अथ शिक्षागुरुस्थलम्

दीक्षागुरुरसौ शिक्षाहेतुः शिष्यस्य बोधकः।
प्रश्नोत्तरप्रवक्ता च शिक्षागुरुरितीर्यते॥ १२॥

தீக்ஷாகுருவானர் சீடனுக்கு வினாவிடை வாயிலாக
போதிப்பவவர்; அவரே சிக்ஷாகுரு எனப்படுகிறார்.

போத கததின னாகியே தனையடை பதலவரக
கேத மயறிடு கடாவஹுக கெதிரவடை யசைப்பாறு
றத கயறுசிட சாகுருப பெயரனைச செறியு
மோத லுறறதட சாகுரு வேயென ஷுணரவாய.

தீக்ஷாகுருவானர் சீடனுக்கு வினாவிடை வாயிலாக
போதிப்பவவர்; அவரே சிக்ஷாகுரு எனப்படுகிறார்.

बोधकोऽयं समाख्यातो बोध्यमेतदिति स्फुटम्।
शिष्ये नियुज्यते येन स शिक्षागुरुच्यते॥ १३॥

சீடனுக்குப் போதிக்கப்படவேண்டியவற்றை நன்கறிந்து
அவற்றை போதிப்பவர் சிக்ஷாகுரு.

போத கருசிவ தந்திரய போதகப படுத
லோத ருருசிவ ஞானமென யுணரவுற ஷுரைப்போன

றத கஹசிட சாகுருப பவவாருஶ சிதைககு
மேது வறநுவாய வாசக னார்ய னெஶபாஶ.

சீடனுக்குப் போதிக்கப்படவேண்டியவற்றை நன்கறிந்து
அவற்றை போதிப்பவர் சிஷாகுரு.

संसारतिमिरोन्माथिशरच्चन्द्रमरीचयः।

वाचो यस्य प्रवर्तन्ते तमाचार्यं प्रचक्षते॥ १४॥

ददाति यः पतिज्ञानं जगन्मायानिवर्तकम्।

अद्वैतवासनोपायं तमाचार्यवरं विदुः॥ १५॥

எவருடைய சொற்கள் சம்சாரமெனும் பேரிருளிலிருந்து
விடுவிக்கும் சரத்கால சந்திரனுடைய ஓளியைப்
போலுள்ளனவோ அவரே ஆசாரியர்; மாயா
உலகவாழ்விலிருந்து விடுவிக்கும் அத்துவைத அனுபவத்தை
நல்கும் சிவஞானத்தைப் போதிப்பவரே சிறந்த ஆசாரியர்.

உலகமுற்றிடு மாயையை யொழித்திட வறறா
யாலகு மததுவா தத்திலுக் கேதுவா யருந்த
தலைமை யாறபதி ஞானநல குறுமவஶ றானே
புலமை பெறறுள வாராய னெஶபவஶ புவாயல.

எவருடைய சொற்கள் சம்சாரமெனும் பேரிருளிலிருந்து
விடுவிக்கும் சரத்கால சந்திரனுடைய ஓளியைப்
போலுள்ளனவோ அவரே ஆசாரியர்; மாயா
உலகவாழ்விலிருந்து விடுவிக்கும் அத்துவைத அனுபவத்தை
நல்கும் சிவஞானத்தைப் போதிப்பவரே சிறந்த ஆசாரியர்.

पूर्वपक्षं समासाद्य जगद्भेदविकल्पनम्।

अद्वैतकृतसिद्धान्तो गुरुरेष गुणाधिकः॥ १६॥

வேறுபட்ட உலக அனுபவமெனும் பூருவபட்சத்தை உணர்த்தி
அதை நீக்கும் அத்துவைத சித்தாந்தத்தை உணர்த்துபவரே
மிகவும் சிறந்த குரு.

பேத மாகிய சகவாக்ய பததொடு பறாங்கு
 மாதி பூருவ பககமாக கொண்டுமுற றறிவாற
 றதி லாதவோ ரததுவ தஞ்செய்சித தாந்த
 மேதை யோடுள வாககுடு பரணகுண மிகுத்தோண.

வேறுபட்ட உலக அனுபவமெனும் பூருவபட்சத்தை உணர்த்தி
 அதை நீக்கும் அத்துவைத சித்தாந்தத்தை உணர்த்துபவரே
 மிகவும் சிறந்த குரு.

सन्देहवनसन्दोहसमुच्छेदकुठारिका।
 यत्सूक्तिधारा विमला स गुरुणां शिखामणिः॥१७॥
 यत्सूक्तिदर्पणाभोगे निर्मले दृश्यते सदा।
 मोक्षश्रीर्विम्बरूपेण स गुरुर्भवतारकः॥१८॥

ஐயங்கள் எனும் அடர்ந்த காட்டினை அழிக்கவல்ல கோடரி
 போன்ற போதனைகளை உடையவர் எல்லா குரவர்களிலும்
 சிகாமணியாகத் திகழ்கிறார்; எந்த குருவினுடைய
 போதனைகளெனும் மாசற்ற கண்ணாடியில் மோட்சமெனும்
 பெரும் செல்வம் பிம்பமாகக் காணப்படுகிறதோ அந்த குருவே
 சம்சாரக் கடலிலிருந்து கடைத்தேற உதவுபவர்.

யாவண வாயமொழி யையமெண வனததினை யெறிய
 வாபு மொண்பர சாமவண குருசிகா மணயா
 மேபு தணமொழி யாடியல வாயபமாய வள்ளங்கு
 மேவண முத்தியற திருவுள்ள பவககட லெடுபபாண.

ஐயங்கள் எனும் அடர்ந்த காட்டினை அழிக்கவல்ல கோடரி
 போன்ற போதனைகளை உடையவர் எல்லா குரவர்களிலும்
 சிகாமணியாகத் திகழ்கிறார்; எந்த குருவினுடைய
 போதனைகளெனும் மாசற்ற கண்ணாடியில் மோட்சமெனும்
 பெரும் செல்வம் பிம்பமாகக் காணப்படுகிறதோ அந்த குருவே
 சம்சாரக் கடலிலிருந்து கடைத்தேற உதவுபவர்.

शिष्याणां हृदयालेख्यं प्रद्योतयति यः स्वयम्।
 ज्ञानदीपिकयाऽनेन गुरुणा कः समो भवेत्॥१९॥

परमाद्वैतविज्ञानपरमौषधिदानतः।

संसाररोगनिर्माथी देशिकः केन लभ्यते॥२०॥

इति शिक्षागुरुस्थलम्

சீடர்களுடைய இதயங்களை ஞானதீபத்தால் பிரகாசிக்கச் செய்யும் குருவுக்கு யார் தான் சமம்? மிக உயர்ந்த அத்துவைதஞானமெனும் மருந்தையளித்து சம்சாரப் பிணியை முற்றிலும் அழிக்க வல்ல குரு யாருக்குக் கிடைப்பார்?

பரமநு சீடரத மகததினை ஞானத பததார
 றிருநத வாங்கில குறுபவற கொப்பலை செயபற
 பொருநது யுயபவப பணயலுக கேகமாய போத
 மருநது தந்தருங குருபரண வாயககுமோ மண்ணல.

சீடர்களுடைய இதயங்களை ஞானதீபத்தால் பிரகாசிக்கச் செய்யும் குருவுக்கு யார் தான் சமம்? மிக உயர்ந்த அத்துவைதஞானமெனும் மருந்தையளித்து சம்சாரப் பிணியை முற்றிலும் அழிக்க வல்ல குரு யாருக்குக் கிடைப்பார்?

சிஷாகுருஸ்தலம் முற்றும்

अथ ज्ञानगुरुस्थलम्

उपदेशोपदेशानां संशयच्छेदकारकः।

सम्यग्ज्ञानप्रदः साक्षादेष ज्ञानगुरुः स्मृतः॥२१॥

निरस्तविश्वसम्भेदं निर्विकारं चिदम्बरम्।

साक्षात्करोति यो युक्त्या स ज्ञानगुरुच्यते॥२२॥

போதிக்க வேண்டியவற்றைப் போதித்து ஐயங்களை அறவே நீக்கி உண்மையான ஞானத்தை அளிப்பவர் ஞானகுரு; தக்க யுக்திகளால் வேற்றுமைப் பட்ட உலகஞானத்தை நீக்கி சிதம்பரமெனும் சிவஞானத்தை உணர்த்துபவரே ஞானகுரு.

ஐய நகரூப தேசஞ்செய திவ்ஹிக ழறிவைச
செய்யு முண்மையாறு பெயரஞான குருவெனச செறியு
மைய லிஹியே வளரொள மலிசிதய பரததை
யுயய நல்குவோஹ ஞானதே சிகனென வுரைபயார.

போதிக்க வேண்டியவற்றைப் போதித்து ஐயங்களை அறவே
நீக்கி உண்மையான ஞானத்தை அளிப்பவர் ஞானகுரு; தக்க
யுத்திகளால் வேற்றுமைப் பட்ட உலகஞானத்தை நீக்கி
சிதம்பரமெனும் சிவஞானத்தை உணர்த்துபவரே ஞானகுரு.

कलङ्कवानसौ चन्द्रः क्षयवृद्धिपरिस्रुतः।
निष्कलङ्कस्थितो ज्ञानचन्द्रमा निर्विकारवान्॥ २३॥
पार्श्वस्थितिमिरं हन्ति प्रदीपो मणिनिर्मितः।
सर्वगामि तमो हन्ति बोधदीपो निरङ्कुशः॥ २४॥

சந்திரன் சிறிய களங்கத்தையுடையவன், தேய்வும் வளர்ச்சியும்
கொண்டவன்; ஆனால் ஞானசந்திரனே களங்கமும் அழிவுமற்றவன்.
சிறந்த மணிகளால் செய்யப்பட்ட தீபமோ தனதருகிலுள்ள
இருளைத்தான் அகற்றவல்லது, ஆனால் ஞானதீபமோ தடையற்று
எல்லா இடத்திலுமுள்ள இருளையும் நீக்கவல்லது.

தேயநது தானல மருமதி மயுவொரு செறியு
வாயநத ஞானமா மதிமயு வறறது மருங்கிற
சேரநத வலலிரு ளகறறுவ தொளமணாத தப
மேயநத ஞானநல வளககிரு ளராபபதெவ வடததுய.

சந்திரன் சிறிய களங்கத்தையுடையவன், தேய்வும் வளர்ச்சியும்
கொண்டவன்; ஆனால் ஞானசந்திரனே களங்கமும் அழிவுமற்றவன்.
சிறந்த மணிகளால் செய்யப்பட்ட தீபமோ தனதருகிலுள்ள
இருளைத்தான் அகற்றவல்லது, ஆனால் ஞானதீபமோ தடையற்று
எல்லா இடத்திலுமுள்ள இருளையும் நீக்கவல்லது.

सर्वार्थसाधकज्ञानविशेषादेशतत्परः।
ज्ञानाचार्यः समस्तानामनुग्रहकरः शिवः॥ २५॥

कटाक्षचन्द्रमा यस्य ज्ञानसागरवर्धनः।

संसारतिमिरच्छेदी स गुरुज्ञानपारगः ॥ २६ ॥

அனைத்தையும் உணர்ந்து செயலாற்ற வல்ல உயர்ந்த
ஞானத்தைப் போதிப்பவரே எல்லோருக்கும் அருளும்
ஞானசாரியர், அவரே சிவபெருமான். எவருடைய கடைக்கண்
பார்வை எனும் சந்திரனால் ஞானமாகிய கடல் பொங்குகிறதோ
சம்சார இருளை நீக்கும் அந்த குரு எல்லா ஞானமும் பெற்றவர்.

அனைத்தி ஹுககுமோர காரண மாகிய வறிவை
முனாதுது ரைத்தருள குரவனே சிவனரு ணோககாய
பனாகக திரககுஞா னககடல பொங்குறப பவமாந
தனாத்தி ருட்டற வருகுரு ஞானபா ரகனால.

அனைத்தையும் உணர்ந்து செயலாற்ற வல்ல உயர்ந்த
ஞானத்தைப் போதிப்பவரே எல்லோருக்கும் அருளும்
ஞானசாரியர், அவரே சிவபெருமான். எவருடைய கடைக்கண்
பார்வை எனும் சந்திரனால் ஞானமாகிய கடல் பொங்குகிறதோ
சம்சார இருளை நீக்கும் அந்த குரு எல்லா ஞானமும் பெற்றவர்.

बहिस्तिमिरविच्छेत्ता भानुरेषः प्रकीर्तितः।

बहिरन्तस्तमश्छेदी विभुर्दशिकभास्करः ॥ २७ ॥

வெளியிலுள்ள இருளை நீக்க வல்லது சூரியன்; அகத்திலுள்ள
பேரிருளை முற்றிலும் அழிக்கவல்லவர் எங்கும் பரந்த
தேசிகசூரியன்.

பொங்கு செங்கதிரப புறத்துநினை நினைவாழி புதைககுங
கங்குல வலலிரு ளொன்றையே போககுமுங கருதி
னாங்கு நலலருண ஞானதே சிகனெஹு மிரவ
தங்கு முள்ளொரு புறத்துறு மிருளெலாந தளருய.

வெளியிலுள்ள இருளை நீக்க வல்லது சூரியன்; அகத்திலுள்ள
பேரிருளை முற்றிலும் அழிக்கவல்லவர் எங்கும் பரந்த
தேசிகசூரியன்.

कटाक्षलेशमात्रेण विना ध्यानादिकल्पनम्।
 शिवत्वं भावयेद्यत्र स वेदः शाम्भवो मतः ॥ २८ ॥
 शिववेदकरे ज्ञाने दत्ते येन सुनिर्मले।
 जीवन्मुक्तो भवेच्छिष्यः स गुरुज्ञानसागरः ॥ २९ ॥

इति ज्ञानगुरुस्थलम्

கணநேரக் கடைக்கண் பார்வையால் தியானம் முதலியன
 ஏதுமின்றி சிவத்துவத்தைச் சீடனுக்கு உணர்த்தவல்லது
 சாம்பவ வேதம்; அத்தகைய மாசற்ற சிவஞானத்தைப் பெற்ற
 சீடனை ஜீவன்முத்தனாக்க வல்ல குரு ஞானக்கடலாவார்.

கடைக்க ணோக்கினாய நியாநாதி கற்பனை யான்றி
 யடுக்கு மோரசிவ வேதக மாக்குயு மறிவை
 வாடுக்கு மாபுடை யுயரசீவன முதனாய மேவக
 கொடுக்கு மாராயன ஞானசா கரனெனக் குறிப்பாய்.

கணநேரக் கடைக்கண் பார்வையால் தியானம் முதலியன
 ஏதுமின்றி சிவத்துவத்தைச் சீடனுக்கு உணர்த்தவல்லது
 சாம்பவ வேதம்; அத்தகைய மாசற்ற சிவஞானத்தைப் பெற்ற
 சீடனை ஜீவன்முத்தனாக்க வல்ல குரு ஞானக்கடலாவார்.

अथ क्रियालिङ्गस्थलम्

गुरोर्विज्ञानयोगेन क्रिया यत्र विलीयते।
 तत्क्रियालिङ्गमाख्यातं सर्वैरागमपारगैः ॥ ३० ॥

குருவின் ஞானயோகத்தால் கிரியை எங்கு சென்று
 ஓடுங்குகிறதோ அதுவே கிரியாலிங்கமெனப்படுகிறது.

ஞான தேசிகன ஞானயோ கங்கொடு நண்ண
 மான மேவய கிரையெவ வடகுதினன மாயு
 மான வாங்கு தானகிரி யாலிங்க மாமென
 யுான மின்றிய நுண்முறை யுணரநதவ ருரைப்பார.

குருவின் ஞானயோகத்தால் கிரியை எங்கு சென்று
ஓடுங்குகிறதோ அதுவே கிரியாலிங்கமெனப்படுகிறது.

परानन्दचिदाकारं परब्रह्मैव केवलम्।

लिङ्गं सद्रूपतापन्नं लक्ष्यते विश्वसिद्धये॥ ३१॥

लिङ्गमेव परं ज्योतिर्भवति ब्रह्म केवलम्।

तस्मात् तत्पूजनादेव सर्वकर्मफलोदयः॥ ३२॥

பேரானந்த சித்தான பரப்பிரமமே இவ்வுலகத்திற்காக
லிங்கவடிவம் கொண்டுள்ளது; அதுவே பரஞ்சோதி,
பரப்பிரம்மம். அதை வழிபடுவதே அனைத்துச் செயல்களும்
உருப்பெறுகின்றன.

अறிष्ये मेनया युष्मैमया याநந்த வடிவாயப
பொறியு றாவொரு பரமமே கிராயையண பொருட்கு
குறியு றாவரு மிலிங்கமென றாதலாயு கொண்ட
மறிவா லாவலிங காரச்சனை பலமெலாய வழங்குய.

பேரானந்த சித்தான பரப்பிரமமே இவ்வுலகத்திற்காக
லிங்கவடிவம் கொண்டுள்ளது; அதுவே பரஞ்சோதி,
பரப்பிரம்மம். அதை வழிபடுவதே அனைத்துச் செயல்களும்
உருப்பெறுகின்றன.

परित्यज्य क्रियाः सर्वा लिङ्गपूजैकतत्पराः।

वर्तन्ते योगिनः सर्वे तस्माद्भिङ्गं विशिष्यते॥ ३३॥

यज्ञादयः क्रियाः सर्वा लिङ्गपूजांशसम्मिताः।

इति यत्पूज्यते सिद्धैस्तत्क्रियालिङ्गमुच्यते॥ ३४॥

மற்ற செயல்களை நீக்கி மிக உயர்ந்த லிங்கபூஜை ஒன்றையே
யோகிகள் எப்போதும் செய்கின்றனர்; யாகம் முதலானவை
லிங்கபூஜையின் மிகச் சிறிய அம்சமே என்று ஸித்தர்களால்
கொள்ளப்படுவதால் அது கிரியாலிங்கமெனப்படுகிறது.

யாக மாதிய கிராயைகள் யாவையுய வாடுதது

யோக மாதவர சித்தர்கள் யாவரு முவந்தே

யேக மாகிய வாலிங்கபூ சனையையே யசைவ
ராகை யாலிலிங் கஞ்சிறந் தொபயலா தாகுய.

மற்ற செயல்களை நீக்கி மிக உயர்ந்த லிங்கபூஜை ஒன்றையே
யோகிகள் எப்போதும் செய்கின்றனர்; யாகம் முதலானவை
லிங்கபூஜையின் மிகச் சிறிய அம்சமே என்று ஸித்தர்களால்
கொள்ளப்படுவதால் அது கிரியாலிங்கமெனப்படுகிறது.

किं यज्ञैरग्निहोत्राद्यैः किं तपोभिश्च दुश्चरैः।
लिङ्गार्चनरतिर्यस्य स सिद्धः सर्वकर्मसु॥ ३५॥

அக்கினிஹோத்திரம் போன்ற யாகங்களாலும் கடும்
தவத்தாலும் யாது பயன்? லிங்க அருச்சனை ஒன்றையே
இடையருது செய்பவன் எல்லாக் கருமங்களிலும் வெற்றி
பெறுகிறான்.

अरय मातव मियाकवक गारुपय न्नेनेकोल
पेरुक्ता मातर वलिङ्गपू सनयान्यु पेरुहारा
किर्येय यावैयुत त्रुयपल मवनरो किलेत्ता
नेरया लोववय कर्तेन वल्लेयोर सिरियुय.

அக்கினிஹோத்திரம் போன்ற யாகங்களாலும் கடும்
தவத்தாலும் யாது பயன்? லிங்க அருச்சனை ஒன்றையே
இடையருது செய்பவன் எல்லாக் கருமங்களிலும் வெற்றி
பெறுகிறான்.

ब्रह्मविष्वाद्यः सर्वे विबुधा लिङ्गमाश्रिताः।
सिद्धाः स्वस्वपदे भान्ति जगत्त्राधिकारिणः॥ ३६॥

इति क्रियालिङ्गस्थलम्

பிரம்மன், விஷ்ணு முதலான எல்லா தேவர்களும்
லிங்கமொன்றையே தஞ்சமடைந்து தத்தம் பதவியில்
நிலைபெற்றுள்ளனர்.

வேதம் மானமுத லாகிய வண்ணவர குழாமுந்
ததி லாபுயர சித்தரதங் கணங்கருகு சிறந்த

போத மாகிய வலிங்கபூ சனையனைப புரறது
பேதமாயதய பதமொடு தந்தொழில் பெற்றார.

பிரம்மன், விஷ்ணு முதலான எல்லா தேவர்களும்
லிங்கமொன்றையே தஞ்சமடைந்து தத்தம் பதவியில்
நிலைபெற்றுள்ளனர்.

கிரியாலிங்கத்தலம் முற்றும்

अथ भावलिङ्गस्थलम्

क्रिया यथा लयं प्राप्ता तथा भावोऽपि लीयते।
यत्र तद् देशिकैरुक्तं भावलिङ्गमिति स्फुटम्॥ ३७॥

கிரியையைப் போல் மனத்தில் தோன்றும் எண்ணங்களும்
எங்கு ஓடுங்குகின்றனவோ அதுவே பாவலிங்கமாகும்.

கிரியை யெவ்வண மிலயமுற றிடடது கிளத்தி
னரய பாவமு மவ்வகை யவ்வடத தடவகு
முரய தாமது வேபாவ லிங்கமென யுரைப்பர
தெரய நூலபல கறயுணர ஷுடையதே சிகரே.

கிரியையைப் போல் மனத்தில் தோன்றும் எண்ணங்களும்
எங்கு ஓடுங்குகின்றனவோ அதுவே பாவலிங்கமாகும்.

भावेन गृह्यते देवो भगवान् परमः शिवः।
किं तेन क्रियते तस्य नित्यपूर्णो हि स स्मृतः॥ ३८॥

பரமேசுவரன் பக்திபாவத்தால் ஆட்கொள்ளப்படுகிறான்;
பரிபூரணனாகிய சிவபெருமானை அடைந்தோர்க்கு வேறு
செய்வதென்?

பகவ னாகிய பரசிவனை பாவமுற றிடுவனை
றிகழ்ப ராபரற கனையதாற செயதிடுஞ் செயலெ
னகர லாதவவ வறையவ னத்தபூ ரணனாற
தகைய ளானென ஷுளகவெனை றருமறை சாறய்ய.

பரமேசுவரன் பக்திபாவத்தால் ஆட்கொள்ளப்படுகிறான்;
பரிபூரணனாகிய சிவபெருமானை அடைந்தோர்க்கு வேறு
செய்வதென்?

अखण्डपरमानन्दबोधरूपः परः शिवः।

भक्तानामुपचारेण भावयोगात् प्रसीदति॥ ३९॥

அகண்ட பரிபூரணனான சிவபிரான் பக்தர்களின் ஆழ்ந்த
பக்திபாவத்தினால் உவகை கொள்கிறான்.

கண்ணடி தபபடா வறிவுரு வாகிய கடவுள்
கொண்டு பததரசெய துயுமுப சாரமே கொள்வாண்
வண்டு வததுயரப பாவகுதின வளங்குறு மென்று
பண்டு கற்றறி நல்லிசைப புலவர்தாய பகரவார.

அகண்ட பரிபூரணனான சிவபிரான் பக்தர்களின் ஆழ்ந்த
பக்திபாவத்தினால் உவகை கொள்கிறான்.

मृच्छलाविहिताल्लिङ्गाद् भावलिङ्गं विशिष्यते।

निरस्तसर्वदोषत्वाद् ज्ञानमार्गप्रवेशनात्॥ ४०॥

மண், கல் போன்றவற்றால் ஆகிய லிங்கங்களைக் காட்டிலும்
பக்திபாவத்தால் ஆகிய லிங்கம் சாலச் சிறந்தது; ஏனெனில்
அது ஞானமார்க்கத்தில் செல்ல உதவுகிறது.

மண்ணு லஞ்சிலை முதலிய கொண்டுதாய வகுத்துப
பண்ணு யுஞ்செய லிலிங்கமெங் கதின்கழ பாவ
நண்ணு லிங்கமே சிறந்தது ஞானகா ரணமா
யெண்ணு யுங்குறை யன்றியே யமைவுறு மியலபால்.

மண், கல் போன்றவற்றால் ஆகிய லிங்கங்களைக் காட்டிலும்
பக்திபாவத்தால் ஆகிய லிங்கம் சாலச் சிறந்தது; ஏனெனில்
அது ஞானமார்க்கத்தில் செல்ல உதவுகிறது.

विहाय बाह्यलिङ्गानि चिल्लिङ्गं मनसि स्मरन्।

पूजयेद् भावपुष्पैर्यौ भावलिङ्गीति कथ्यते॥ ४१॥

வெளிப்புறத்திலுள்ள லிங்கங்களை விட்டு சித் வடிவான லிங்கத்தைப் பக்திபாவத்தலான பூக்களால் பூஜிப்பவன் பாவலிங்கியாவான் .

புறத்தி லிங்கயவாட ஁ளத்தினற போதலிங கததை
மறபப யுயபடி வைததுளப பாவமெ஁ மலராறு
சிறப்பு யுஞ்சிவ பூசனை ய஁பொ஁ செயயு
மறபபெ ருந்தகை தனைபபாவ லிங்கியெ஁ றறிவாய.

வெளிப்புறத்திலுள்ள லிங்கங்களை விட்டு சித் வடிவான லிங்கத்தைப் பக்திபாவத்தலான பூக்களால் பூஜிப்பவன் பாவலிங்கியாவான் .

मूलाधारेऽथवा चित्ते भ्रूमध्ये वा सुनिर्मलम्।
दीपाकारं यजन् लिङ्गं भावद्रव्यैः स योगवान्॥४२॥

மூலாதாரத்திலோ, சித்தத்திலோ புருவநடுவிலோ நிர்மலமான தீபவடிவான லிங்கத்தைப் பாவனையாலான பொருட்களால் வழிபடுவோன் யோகத்தையுடையவன் .

மருபு மாதியா தாரந஁ மனமலர வரவறு
புருவ நாபபண஁ யுரைகுதிடப பொருநதிவறு றொ஁றியு
றிர்வா னவவளக குருவமா஁ சிவ஁றனைப பாவ
புருவ நறபொருள கொ஁஁ருச சிபபவ஁ யோகி.

மூலாதாரத்திலோ, சித்தத்திலோ புருவநடுவிலோ நிர்மலமான தீபவடிவான லிங்கத்தைப் பாவனையாலான பொருட்களால் வழிபடுவோன் யோகத்தையுடையவன் .

स्वानुभूतिप्रमाणेन ज्योतिर्लिङ्गेन संयुतः।
शिलामृद्दारुसम्भूतं न लिङ्गं पूजयत्यसौ॥४३॥
क्रियारूपा तु या पूजा सा ज्ञेया स्वल्पसंविदाम्।
आन्तरा भावपूजा तु शिवस्य ज्ञानिनां मता॥४४॥

इति भावलिङ्गस्थलम्

தனது அனுபவத்திற்கேற்ற சோதிவடிவான பாவலிங்கத்தைப் பூஜிப்பவன் கல், மண் முதலானவற்றுலான லிங்கத்தைப் பூஜிப்பதில்லை; லிங்கபூஜையை ஒரு கிரியையாகச் சிற்றறிவுடையோர் நோக்குவர், ஆனால் ஞானிகள் அகத்தில் இயற்றும் சிவபூஜையை பாவபூஜையாகக் கொள்வர்.

மரங்கல மண்ணாஸ வகுததுள வலிங்கவந தனையப
புரந்தி டானறு பூதியாற பரஞ்சுடரப புணரவோஸ
வரந்தி ஞாகிரி யாபூசை புல்லறி வானரக்கந
தரங்க பூசனை யுரதது மெயஞ ஞானக டமககே.

தனது அனுபவத்திற்கேற்ற சோதிவடிவான பாவலிங்கத்தைப் பூஜிப்பவன் கல், மண் முதலானவற்றுலான லிங்கத்தைப் பூஜிப்பதில்லை; லிங்கபூஜையை ஒரு கிரியையாகச் சிற்றறிவுடையோர் நோக்குவர், ஆனால் ஞானிகள் அகத்தில் இயற்றும் சிவபூஜையை பாவபூஜையாகக் கொள்வர்.

பாவலிங்கத்தலம் முற்றும்

अथ ज्ञानलिङ्गस्थलम्

तद्भावज्ञापकज्ञानं लयं यत्र समश्नुते।
तज्ज्ञानलिङ्गमाख्यातं शिवतत्त्वार्थकोविदैः ॥ ४५ ॥

பாவலிங்கஞானம் சென்று ஓடுங்குவதே ஞானலிங்கமாகும்.

அனை பாவஞா பகஞான மெவவடத தடங்கி
மனை நிறைரிஞ மதுஞான லிங்கமா மதிகி
னெனை வாவஞரை யாடுவர நையுற வலங்க
வுனை ருஞசிவ தததுவ முணரந்திஞ முரவோர.

பாவலிங்கஞானம் சென்று ஓடுங்குவதே ஞானலிங்கமாகும்.

त्रिमूर्तिभेदनिर्मुक्तं त्रिगुणातीतवैभवम्।
ब्रह्म यद् बोध्यते तत्तु ज्ञानलिङ्गमुदाहृतम् ॥ ४६ ॥

பிரம்மா முதலான மும்மூர்த்தி வேற்றுமைகளற்றதும், சத்துவம், தமஸ், ரஜஸ் ஆகிய முக்குண வேற்றுமையற்றதுமான பரப்பிரம்மத்தைப் போதிப்பதே ஞானலிங்கமெனப்படும்.

**முக்குணங்களை முயமுரத்திகளை கடந்துணர முதலமை
தக்கு மூயபரப பரமமே ஞானலிங் கந்தான
பக்க தூலதூக குமங்களற கிரயைநற பாவய
பக்கு மூயபராற பரத்தினனை ஞானமே பொருந்தூய.**

பிரம்மா முதலான மும்மூர்த்தி வேற்றுமைகளற்றதும், சத்துவம், தமஸ், ரஜஸ் ஆகிய முக்குண வேற்றுமையற்றதுமான பரப்பிரம்மத்தைப் போதிப்பதே ஞானலிங்கமெனப்படும்.

**स्थूले क्रियासमापत्तिः सूक्ष्मे भावस्य सम्भवः।
स्थूलसूक्ष्मपदातीते ज्ञानमेव परात्मनि॥४७॥
कल्पितानि हि रूपाणि स्थूलानि परमात्मनः।
सूक्ष्माण्यपि च तैः किं वा परबोधं समाचरेत्॥४८॥**

தூலத்தில் கிரியைகளும், சூக்குமத்தில் மனத்தின் பாவங்களும் உண்டாகின்றன; பரமான்மாவின் தூல சூக்கும உருவங்கள் எல்லாம் மனத்தால் கற்பிக்கப்பட்டவையே. அவற்றால் அனைத்துக்கும் மேலான பரத்தை உணர இயலாது.

**தூல சூக்கும வருவங்களை கற்பனை சொல்லினை
மேல தாயபரகு சுடரக்கவற றாலவளை பயனெனை
மாலி லாதுயர ஞானலிங் கததையே மதிகக
நூலெ லாமொரு வந்தமிங் குரைத்திடு நுன்தது.**

தூலத்தில் கிரியைகளும், சூக்குமத்தில் மனத்தின் பாவங்களும் உண்டாகின்றன; பரமான்மாவின் தூல சூக்கும உருவங்கள் எல்லாம் மனத்தால் கற்பிக்கப்பட்டவையே. அவற்றால் அனைத்துக்கும் மேலான பரத்தை உணர இயலாது.

**परात्परं तु यद् ब्रह्म परमानन्दलक्षणम्।
शिवारव्यं ज्ञायते येन ज्ञानलिङ्गीति कथ्यते॥४९॥**

बाह्यक्रियां परित्यज्य चिन्तामपि च मानसीम्।
अखण्डज्ञानरूपत्वं यो भजेन्मुक्त एव सः॥५०॥

इति ज्ञानलिङ्गस्थलम्

சிவனெனும் பரப்பிரமமானது இவற்றைக் கடந்தது; அதை உணர்கிறவனே ஞானலிங்கியாவான். அவனே வெளிப்புற உறுப்புகள் மற்றும் மனத்தின் கிரியைகளை அறவே நீக்கி அகண்டமான ஞானவடிவத்தைத் தியானித்து முக்தியடைகிறான்.

சிறந்த ச்சசிதா நந்தமெய்ச சோதியாஞ் சிவனை
யறிந்து ளானெவ னவனொ ளனலிங்கியென றறிவாய
புறந்த ருஞ்செயற கிரியையுய பாவமுய போகுகி
நிறைந்தி டுஞ்சிவ மடைப வனேமுத்த னாகழத்தினை.

சிவனெனும் பரப்பிரமமானது இவற்றைக் கடந்தது; அதை உணர்கிறவனே ஞானலிங்கியாவான். அவனே வெளிப்புற உறுப்புகள் மற்றும் மனத்தின் கிரியைகளை அறவே நீக்கி அகண்டமான ஞானவடிவத்தைத் தியானித்து முக்தியடைகிறான்.

ஞானலிங்கத்தலம் முற்றும்.

अथ स्वयंस्थलम्

तद्भावज्ञापकज्ञानं यत्र ज्ञाने लयं ब्रजेत्।
तद्दानेष समारख्यातः स्वाभिधानो मनीषिभिः॥५१॥

பாவத்தை உணர்த்தும் ஞானம் எந்த ஞானத்தில் ஓடுங்குகிறதோ அதை உடையவன் ஸ்வன் எனப்படுகிறான்.

பாவ ஞாபக ஞானமெய்ஞ் ஞானத்தினை பாறபோய
மேவா யேயொடுங் குறுமந்த ஞானவாண வளயபயற
பூவாண மேஷுறுஞ் சுயனாம மெனெனவே புகலவர
காவா வானெடுங் கண்ணுமை பங்கலுல கயறோர.

பாவத்தை உணர்த்தும் ஞானம் எந்த ஞானத்தில்
ஒடுங்குகிறதோ அதை உடையவன் சுயன் எனப்படுகிறான்.

स्वच्छन्दाचारसन्तुष्टो ज्योतिर्लिङ्गपरायणः।

आत्मस्थसकलाकारः स्वाभिधो मुनिसत्तमः॥५२॥

அந்த ஸ்வன் தன்னிச்சையாகக் களிப்படைந்து
சோதிலிங்கத்தையே எப்போதும் தியானித்து தன்னிடத்தே
அனைத்தையும் உணர்கிறான்.

சோதி லிங்கதர பரஹ்மாயத தோஹ்யுறு முலக
மியாது மோரசிவ மயமெனக கணுடுதன னிசசை
நதி செயதுறு மொருமுன புங்கவ னாகழத்தி
னாதி யாயுயர சுயனாம முடையவ னாகுய.

அந்த ஸ்வன் தன்னிச்சையாகக் களிப்படைந்து
சோதிலிங்கத்தையே எப்போதும் தியானித்து தன்னிடத்தே
அனைத்தையும் உணர்கிறான்.

निर्ममो निरहङ्कारो निरस्तक्लेशपञ्चकः।

भिक्षाशी समबुद्धिश्च मुक्तप्रायो मुनिर्भवेत्॥५३॥

தான் தனது என்ற எண்ணமின்றி ஐம்பொறிகளால் உண்டாகும்
துன்பங்கள் யாதுமின்றி பிச்சை உண்டு அனைத்தையும் சமமாக
நோக்கும் அவன் முத்தியடைந்தவனே.

பிச்சை யுண்டைந தொழிறதவாங் காரமுய பெறறு
நிச்ச மிறதிய மவததுறு கிலேசங்க ண்கி
நச்ச பூதிய னாகியே நடுநிலை நண்ண
யிச்சை யோடுவரப பலாஹ்பர முத்தனெஹ் நிசைபபர.

தான் தனது என்ற எண்ணமின்றி ஐம்பொறிகளால் உண்டாகும்
துன்பங்கள் யாதுமின்றி பிச்சை உண்டு அனைத்தையும் சமமாக
நோக்கும் அவன் முத்தியடைந்தவனே.

यदृच्छालाभसन्तुष्टो भस्मनिष्ठो जितेन्द्रियः।
 समवृत्तिर्भवेद् योगी भिक्षुके वा नृपेऽथवा॥५४॥
 पश्यन् सर्वाणि भूतानि संसारस्थानि सर्वशः।
 स्मयमानः परानन्दे लीनात्मा वर्तते सुधीः॥५५॥

அவன் கிடைத்ததைக் கொண்டு மனமகிழ்ந்து, திருநீற்றின்பால் உறுதியான பக்தி கொண்டு பிச்சையுண்ணியையும் அரசனையும் சமமாகவே நோக்குகிறான். சம்சாரத்திலுழலும் எல்லா ஜீவராசிகளையும் கண்டு தான் பேரானந்தத்தில் மூழ்கியிருப்பான்.

துன்ப வெயபவ நேமியற சமுறெடு பவரைத
 தன்பெ ருங்கணற கண்டறய பூதொடு சாரவுற
 றின்ப வெள்ளததினெ முழுகினோ னாகியே யாருபபெ
 முன்ப கரறதுள நிலையடை நெறெடு முனாவெ.

சம்சாரத் துண்பத்திலுழலும் எல்லா ஜீவராசிகளையும் கண்டு தான் பேரானந்தத்தில் மூழ்கியிருப்பான்.

ध्यानं शैवं तथा ज्ञानं भिक्षा चैकान्तरशीलता।
 यतेश्चत्वारि कर्माणि न पञ्चममिहेष्यते॥५६॥

इति स्वयंस्थलम्

சிவத்தியானம், சிவஞானம், பிச்சை எடுத்தல், தனித்திருத்தல் ஆகிய நான்கு செயல்களே ஒரு முனிவருக்கு உள்ளன; இவற்றைத் தவிர ஐந்தாம் செயல் யாதும் இல்லை.

நண்ணு றுஞ்சிவத தியாநறய சைவஞா னறதா
 ளுண்ணு றுஞ்செயற பசசையே காறதசீ லததோ
 டெண்ணு மிங்கிவை நாணகைய மறெடுமெ லெண்ணப
 பண்ணு றுஞ்செய லொறெறிலை பரமயோ கிககே.

சிவத்தியானம், சிவஞானம், பிச்சை எடுத்தல், தனித்திருத்தல் ஆகிய நான்கு செயல்களே ஒரு முனிவருக்கு உள்ளன; இவற்றைத் தவிர ஐந்தாம் செயல் யாதும் இல்லை.

சுயத்தலம் முற்றும்

अथ चरस्थलम्

स्वरूपज्ञानसम्पन्नो ध्वस्ताहंममताकृतिः।

स्वयमेव स्वयंभूत्वा चरतीति चराभिधः॥५७॥

தனது உண்மைச் சொருபத்தையறிந்தவனாய் நான் எனது என்ற எண்ணங்களற்றவனாய் தானே தன்னுண்மை நிலையிலேயே இருப்பவன் சரன் என்றழைக்கப்படுகிறான்.

ஒழிந்து போகுமாங் காரமு மமதையு முளனாய்
மொழிந்தி டாததனை சொருபஞா னததினனை முதிரறதோனை
றழிங்கு வேலைசு முலகினய றானேதா னாகி
வழிங்க வேசராத திடுதலாற சரடபெயர மருபய.

தனது உண்மைச் சொருபத்தையறிந்தவனாய் நான் எனது என்ற எண்ணங்களற்றவனாய் தானே தன்னுண்மை நிலையிலேயே இருப்பவன் சரன் என்றழைக்கப்படுகிறான்.

कामक्रोधादिनिर्मुक्तः शान्तिदान्तिसमन्वितः।

समबुद्ध्या चरेद् योगी सर्वत्र शिवबुद्धिमान्॥५८॥

इदं मुख्यमिदं हीनमिति चिन्तामकल्पयन्।

सर्वत्र संचरेद् योगी सर्वं ब्रह्मेति भावयन्॥५९॥

காமம் குரோதம் முதலியன அற்றவனாய் மனம் மெய் ஆகியவற்றை அடக்கி எங்கும் சிவபெருமாளையே காண்பவனாய் எல்லாவற்றையும் சமமாக நோக்குபவன் யோகி; இது உயர்ந்தது இது தாழ்ந்தது என்ற எண்ணமில்லாதவனாய் யோகியானவன் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறான்.

தரந்த காமமே முதலன செறிநறுயர சாந்தி
 தாந்தி யோடெலாஞ் சிவமய மாகவே சாரந்து
 போந்து வறுயர வ்திழி வெண்பது போககிச
 சாரந்தி ஞ்சம புத்தியாறு சரத்திடுய யோகி.

காமம் குரோதம் முதலியன அற்றவனாய் மனம் மெய்
 ஆகியவற்றை அடக்கி எங்கும் சிவபெருமானையே காண்பவனாய்
 எல்லாவற்றையும் சமமாக நோக்குபவன் யோகி; இது
 உயர்ந்தது இது தாழ்ந்தது என்ற எண்ணமில்லாதவனாய்
 யோகியானவன் அனைத்தையும் பிரம்மமாகவே காண்கிறான்.

न सम्मानेषु सम्प्रीतिं नावमानेषु च व्यथाम्।
 कुर्वाणः सञ्चरेद् योगी कूटस्थे स्वात्मनि स्थितः॥६०॥

தன்னை மதிப்போரிடம் பரிவும் இகழ்வோரைப் பகைக்காமலும்
 என்றும் நிலைபெற்றுள்ள பிரம்மத்தையே நினந்திருப்பவனே
 யோகி.

அராய கூடதத னாயதண னாலையனை யடைந்த
 துராய யோகிதாண றனைத்தொழு வாரடைத தோணயுய
 பர்ப்பு றானாகழற தவரடை வெறுத்ததுளய பகைக்குற
 திரவா லானொரு பரசினாறு சரத்திடல செயயுய.

தன்னை மதிப்போரிடம் பரிவும் இகழ்வோரைப் பகைக்காமலும்
 என்றும் நிலைபெற்றுள்ள பிரம்மத்தையே நினந்திருப்பவனே
 யோகி.

अप्राकृतैर्गुणैः स्वीयैः सर्वं विस्मापयन् जनम्।
 अद्वैतपरमानन्दमुदितो देहिवच्चरेत्॥६१॥

பிரகிருதியைக் கடந்த தனது உயர்ந்த குணங்களால் மக்களை
 எல்லாவற்றையும் மறக்கச் செய்து அத்துவைத
 பரமானந்தத்தால் களிப்படைந்து இந்த உடலில் வாழ்கிறான்.

மாயை பெறறிடாக குணமொடு மருவாயே யென்று
 மாய வகுதுவா தாநந்தப பெருங்களப படைந்த

தூய மெய்ச்சிவ யோகிதான றொஸக நகைதூய
சாயு மறயுள ஷடயபபோற சரத்திடு மனேறே.

பிரகிருதியைக் கடந்த தனது உயர்ந்த குணங்களால் மக்களை
எல்லாவற்றையும் மறக்கச் செய்து அத்துவைத
பரமானந்தத்தால் களிப்படைந்து இந்த உடலில் வாழ்கிறான்.

न प्रपञ्चे निजे देहे न धर्मे न च दुष्कृते।
गतवैषम्यधीर्धीरो यतिश्चरति देहिवत्॥६२॥
प्राकृतैश्वर्यसम्पत्तिपराङ्मुखमनःस्थितिः।
चिदानन्दनिजात्मस्थो मोदते मुनिपुङ्गवः॥६३॥

इति चरस्थलम्

இப்பிரபஞ்சத்திலும், தனது உடலிலும், தருமம் அதருமம்
ஆகியவற்றிலும் மனவேறுபாடின்றி ஒரு வீரனைப் போல்
தூறவியானவன் இவ்வுடலில் வாழ்கிறான்; அழியக்கூடிய மாயா
செல்வங்களை அறவே ஒதுக்கி தனது சைதன்னிய
ஆனந்தத்திலேயே திளைப்பவனே முனிவர்களில் சிறந்தவன்.

வதிவா லககினற படடிடா வெருஞான வறா
கதிய குத்திடு புண்ணய பாவமுங கருதான
மதிம யககுறு மாயைவாழ வனையுள மதியா
னதிகற வததுவா தாநந்த முறறக மகிழுவான.

இப்பிரபஞ்சத்திலும், தனது உடலிலும், தருமம் அதருமம்
ஆகியவற்றிலும் மனவேறுபாடின்றி ஒரு வீரனைப் போல்
தூறவியானவன் இவ்வுடலில் வாழ்கிறான்; அழியக்கூடிய மாயா
செல்வங்களை அறவே ஒதுக்கி தனது சைதன்னிய
ஆனந்தத்திலேயே திளைப்பவனே முனிவர்களில் சிறந்தவன்.

சரத்தலம் முற்றும்.

अथ परस्थलम्

स्वयमेव स्वयं भूत्वा चरतः स्वस्वरूपतः।
परं नास्तीति बोधस्य परत्वमभिधीयते॥ ६४॥

தான் தானாகவே தன்னிலையிலேயே இருந்து இதனினும்
உயர்ந்தது வேறொன்றில்லை என்று இருப்பது பரத்துவம்
எனப்படுகிறது.

வேண்டி மாறுதலை சராததிருய வாமலநல யோகி
யண்டி தனசொரு பந்தனாப பரமிலை யெனனு
மாண்ட ஞானததி னுகருயர பரமருஉ மெனவே
நண்ட நூறுபொரு ஞுணரந்துளோர நிகழ்த்துவ ரன்றே.

தான் தானாகவே தன்னிலையிலேயே இருந்து இதனினும்
உயர்ந்தது வேறொன்றில்லை என்று இருப்பது பரத்துவம்
எனப்படுகிறது.

स्वतन्त्रः सर्वकृत्येषु परत्वेन भावितः।
तृणीकुर्वन् जगज्जालं वर्तते शिवयोगिराट्॥ ६५॥

சிவயோகிகளுள் அரசனானவர் எல்லாச் செயல்களிலும்
சுவதந்திரமாய் மேலான பரதத்துவத்தையே நினைந்து
இவ்வுலகத்தைத் துரும்பாக எண்ணுகிறான்.

தனனை யேபரத துவததினாப பாவாகருந தகையா
னெனை வாயான தொழிலகருரு சுதந்தரத தியறுறி
யானை லாமுல கினையொரு பொருளென வெண்ணாலை
வனை மாச்சிர மங்களை சாரங்களை மதியாலை.

சிவயோகிகளுள் அரசனானவர் எல்லாச் செயல்களிலும்
சுவதந்திரமாய் மேலான பரதத்துவத்தையே நினைந்து
இவ்வுலகத்தைத் துரும்பாக எண்ணுகிறான்.

वर्णाश्रमसमाचारमार्गनिष्ठापराङ्मुखः।
सर्वोत्कृष्टं स्वमात्मानं पश्यन् योगी तु मोदते॥ ६६॥

विश्वातीतं परब्रह्म शिवाख्यं चित्स्वरूपकम्।
तदेवाहमिति ज्ञानी सर्वोत्कृष्टः स उच्यते॥६७॥

யோகியானவன் வருணாசிரம ஓழுக்கங்களில் மனஃபுபாடின்றி
அனைத்துக்கும் மேலான தனது ஆன்மாவை உணர்ந்து
பேரானந்தம் கொள்கிறான். உலகங்களைக் கடந்த சிவனெனும்
பரப்பிரமமே நான் என்றுணர்ந்த ஞானியே மிகச் சிறந்தவன்.

உருவ ஞானமா யுலகிறந் தொருசிவ மெனெனப
பரபு யுயபரப பரமமே நானெனப பாரககு
முரவ னேயுயரந் தோஹுல குறுமய லொழிததுக
கரவா லாததஃ சொருபமே காண்பவஃ முத்தஃ.

உலகங்களைக் கடந்த சிவனெனும் பரப்பிரமமே நான்
என்றுணர்ந்த ஞானியே மிகச் சிறந்தவன்.

अचलं ध्रुवमात्मानमनुपश्यन्निरन्तरम्।
निरस्तविश्वविभ्रान्तिर्जीवन्मुक्तो भवेन्मुनिः॥६८॥

எவ்வித மாறுபாடுமில்லாத நிலையான தனது ஆன்மாவையே
எதிலும் எப்போதும் கண்டு உலக மயக்கம் சிறிதுமின்றி
இருப்பவனே ஜீவன்முக்கதாகிறான்.

ब्रह्माद्याः किं नु कुर्वन्ति देवताः कर्ममार्गगाः।
कर्मातीतपदस्थस्य स्वयं ब्रह्मस्वरूपिणः॥६९॥

கருமமார்க்கத்தை விடொழிந்து பிரம்மசொருபியாய்த்
திகழ்வனை கருமங்களின் பிடியிலிருக்கும் பிரம்மா போன்ற
தேவர்கள் என்ன செய்ய இயலும்?

பனை ருங்கரு மங்கடந் துளவொரு பதத்திர
றனை யொண்சிவ மாகககண டிருப்பவஃ றனககு
முணஹு யுங்கரு மததுறு பதததயஃ முதலோ
ரெனை செய்கில ரேவலெஃ நிசைப்பதறு கிசைநது.

கருமமார்க்கத்தை விடொழிந்து பிரம்மசொருபியாய்த்
திகழ்பவனை கருமங்களின் பிடியிலிருக்கும் பிரம்மா போன்ற
தேவர்கள் என்ன செய்ய இயலும்?

**स्वेच्छया सञ्चरेद् योगी विमुञ्चन् देहमानिताम्।
दर्शनैः स्पर्शनैः सर्वज्ञानापि विमोचयेत् ॥ ७० ॥**

தனது உடல் முதலியவற்றில் எவ்விதப் பற்றுமின்றி
சுதந்திரமாகச் செயல்படும் யோகி தனது கண்பார்வையாலும்,
கரத்தால் தொடுவதாலும் முற்றுமுணர்ந்தோர்க்கும்
முக்தியளிக்கவல்லவன்.

**வாட்ட தேகமா னததினை யுடையவனை வேணமு
மிட்ட மாகிய நெறியனாய சரததிரு வனையுட
பட்டு னோரககுறு தரசந பரசனங களனாய
கட்டு மாயபுறச செயவனெனை றியயபுவர கரறோர.**

தனது உடல் முதலியவற்றில் எவ்விதப் பற்றுமின்றி
சுதந்திரமாகச் செயல்படும் யோகி தனது கண்பார்வையாலும்,
கரத்தால் தொடுவதாலும் முற்றுமுணர்ந்தோர்க்கும்
முக்தியளிக்கவல்லவன்.

**नित्ये निर्मलभावेन निरुपमे निर्धूतविश्वभ्रमे
सत्तानन्दचिदात्मके परशिवे साम्यं गतः सम्यमी।
प्रध्वस्ताश्रमवर्णधर्मनिगलः स्वच्छन्दसञ्चारवान्
देहीवाद्भुतवैभवो विजयते जीवन्मुक्तः सुधीः ॥ ७१ ॥**

**इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण
विरचिते सिद्धान्तशिखामणौ लिङ्गस्थले भक्तस्थलगतनवविधलिङ्गप्रसङ्गो
नाम पञ्चदशः परिच्छेदः समाप्तः ॥ १५ ॥**

நிலையானதும் எவ்வித மாறுபாடற்றதும் மாசற்றதும்
ஓப்பற்றதுமான ஸச்சிதானந்த பரப்பிரம்மத்துடன்
சமநிலையடைந்த யோகியானவன் வருணாசிரம ஓழுக்கங்கள்
முதலான தனைகள் எதுவுமின்றி சுதந்திரமாகத் திரிந்து பற்பல

அற்புத அனுபவங்களை அடைந்து ஜீவன்முக்தனாக
விளங்குகின்றான்.

மயலிலா தசச சிதாநந்த வடிவமாஞ் சிவகுதி
லயலி லாதவோர சமாநதை யடைந்துள யோகி
செயலெ லாநதன திசசையாச செயகுதே சிகனபோற
சயமு றாப்யர முத்தனாய வாயபொடு சராகுய.

நிலையானதும் எவ்வித மாறுபாடற்றதும் மாசற்றதும்
ஓப்பற்றதுமான ஸச்சிதானந்தபரப்பிரம்மத்துடன்
சமநிலையடைந்த யோகியானவன் வருணாசிரம ஓழுக்கங்கள்
முதலான தளைகள் எதுவுமின்றி சுதந்திரமாகத் திரிந்து பற்பல
அற்புத அனுபவங்களை அடைந்து ஜீவன்முக்தனாக
விளங்குகின்றான்.

பரத்தலம் முற்றும்.

षोडशः परिच्छेदः
अथ क्रियागमस्थलम्

स्थलानां नवकं प्रोक्तं भक्तस्थलसमाश्रयम्।
माहेश्वरस्थले सिद्धं स्थलभेदं वदस्व मे ॥ १ ॥

பக்தஸ்தலத்தைச் சேர்ந்த ஒன்பது ஸ்தலங்கள் கூறப்பட்டன;
மாஹேசுவரஸ்தலத்திலுள்ள பிரிவுகளைக் கூறுக.

முன்புற மொழிந்து நின்ற முறைபுது தத்தலந தொடரந்த
வொன்பது தலமு மைய யுரைதனை தமிழ் னேனுக
கின்புற வானமா கேசுத தலத்தினை யெய்தி நிறகுந
துன்புறு தலபே தங்க டயமையுந தோன்றச் சொலவாய்.

பக்தஸ்தலத்தைச் சேர்ந்த ஒன்பது ஸ்தலங்கள் கூறப்பட்டன;
மாஹேசுவரஸ்தலத்திலுள்ள பிரிவுகளைக் கூறுக.

माहेश्वरस्थले सन्ति स्थलानि नव तापस।
क्रियागमस्थलं पूर्वं ततो भावागमस्थलम् ॥ २ ॥
ज्ञानागमस्थलं चाथ सकायस्थलमीरितम्।
ततोऽकायस्थलं प्रोक्तं परकायस्थलं ततः ॥ ३ ॥
धर्माचारस्थलं चाथ भावाचारस्थलं ततः।
ज्ञानाचारस्थलं चेति क्रमादेषां भिदोच्यते ॥ ४ ॥

கிரியாகமம், பாவாகமம், ஞானாகமம், ஸகாயம், அகாயம்,
பரகாயம், தர்மாசாரம், பாவாசாரம், ஞானாசாரம் என
மாஹேசுவரஸ்தலம் ஒன்பது பிரிவுகளையுடையது; அவற்றை
முறையே கூறக் கேள்.

கிராயைநறு பாவஞானங் கிடைக்குமா கமஞ்சு காயய
பர்வறு மகாயய பன்னரப பரகாயந தருமய பாவ
மருவறு மாசா ரததான மகேசநறு றலமொன பானா
முரைசெயு மவறறி லுணமை யுரைக்குது முனவ கேணமோ.

கிரியாகமம், பாவாகமம், ஞானாகமம், ஸகாயம், அகாயம், பரகாயம், தர்மாசாரம், பாவாசாரம், ஞானாசாரம் என மாஹேசுவரஸ்தலம் ஒன்பது பிரிவுகளையுடையது; அவற்றை முறையே கூறக் கேள்.

शिवो हि परमः साक्षात् पूजा तस्य क्रियोच्यते।

तत्परा आगमा यस्मात् तदुक्तोऽयं क्रियागमः॥५॥

சிவபெருமான் ஒருவனே அனைத்திற்கும் மேலானவன், அவனைப் பூஜிப்பதே கிரியை, சிவபெருமானைப் பற்றியே பேசுவன ஆகமங்கள்; அவனால் கூறப்பட்டவையே கிரியாகமங்கள்.

अप्यर योकि ताने यरुसुसिव मवनेरने पुस
योपपुयु किरये यासु मुरैरतवक किरये तुनेने
मेयपपुयु मुतनेमे यक मेषुमो कनत नककुस
सेपपुयु पेययया तेनेनय सेसुनकिरा यकनतनां.

சிவபெருமான் ஒருவனே அனைத்திற்கும் மேலானவன், அவனைப் பூஜிப்பதே கிரியை, சிவபெருமானைப் பற்றியே பேசுவன ஆகமங்கள்; அவனால் கூறப்பட்டவையே கிரியாகமங்கள்.

प्रकाशते यथा नाश्रिरण्यां मन्थनं विना।

क्रियां विना तथान्तःस्थो न प्रकाशो भवेच्छिवः॥६॥

न यथा विधिलोपः स्याद्यथा देवः प्रसीदति।

यथागमः प्रमाणं स्यात्तथा कर्म समाचरेत्॥७॥

அரணிக்கடடையைக் கடைந்தாலொழிய அதிலுள்ள நெருப்பு வெளிப்படாதது போல் கிரியைகளின்றி அகத்திலுள்ள சிவபிரான் பிரகாசமடைவதில்லை; விதிகளை மீறாமலும், சிவபெருமான் மனதில் உவகை கொள்ளுமாறும் ஆகமங்கள் பிரமாணமாக இருக்குமாறும் கிரியைகளைச் செய்யவேண்டும்.

ஓளாழ லரணா தனைய கடைதலை யொழிந்நுண டாகா
துளாழ்நு சிவனுஞ் செய்யுங் கிராயை யொழிந்நு

தோனொண

றொளாழ்நு நியம நாசஞ் சேரந்திடா தாக மததிர

கொளாழ்நு முறைவ ழாமற குறிததுநற கிராயை செய்க.

அரணிக்கடடையைக் கடைந்தாலொழிய அதிலுள்ள நெருப்பு
வெளிப்படாதது போல் கிரியைகளின்றி அகத்திலுள்ள
சிவபிரான் பிரகாசமடைவதில்லை; விதிகளை மீறாமலும்,
சிவபெருமான் மனதில் உவகை கொள்ளுமாறும் ஆகமங்கள்
பிரமாணமாக இருக்குமாறும் கிரியைகளைச் செய்யவேண்டும்.

विधिः शिवनियोगोऽयं तस्माद् विहितकर्मणि।

शिवाराधनबुद्धयैव निरतः स्याद् विचक्षणः ॥ ८ ॥

गुरोरादेशमासाद्य पूजयेत् परमेश्वरम्।

पूजिते परमेशाने पूजिताः सर्वदेवताः ॥ ९ ॥

ஆகமங்களில் விளக்கப்பட்ட அனைத்துக் கருமங்களும்
சிவபெருமானுடைய ஆணை, அவை யாவும் சிவபெருமானை
ஆராதிக்கும் உபாயங்களே என்ற எண்ணம் கொள்ளவேண்டும்;
குருவின் கட்டளையைப் பெற்று பரமேசுவரனைப்
பூஜிக்கவேண்டும்; அவரைப் பூஜிப்பதால் அனைத்துத்
தேவர்களும் பூஜிக்கப்பட்டவர்களாவார்கள்.

வதிததிடு கருமந தனைய வசேடமாஞ் சிவன தேவன

மதிதது தனைய செய்க மாசிலா சானைக் கொணாஞ்

பொதுத்தவார பூசை செய்க புராாயைப் பரமன றனனைத

துதிப்பொடு பூசை செய்வோன ஈரரெலாய பூசை செய்வோன.

ஆகமங்களில் விளக்கப்பட்ட அனைத்துக் கருமங்களும்
சிவபெருமானுடைய ஆணை, அவை யாவும் சிவபெருமானை
ஆராதிக்கும் உபாயங்களே என்ற எண்ணம் கொள்ளவேண்டும்;
குருவின் கட்டளையைப் பெற்று பரமேசுவரனைப்

பூஜிக்கவேண்டும்; அவரைப் பூஜிப்பதால் அனைத்துத் தேவர்களும் பூஜிக்கப்பட்டவர்களாவார்கள்.

सदा शिवार्चनोपायसामग्रीव्यग्रमानसः।

शिवयोगरतो योगी मुच्यते नात्र संशयः॥ १०॥

சிவபூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேமிப்பதிலேயே மனநாட்டம் கொண்டு சிவயோகத்தில் ஈடுபட்ட யோகி முக்தி அடைதல் திண்ணம்.

கருதுறு சிவபூ சைககட கருவாக ளான வறறி

லொருதனா மனயவைத தென்று முயரசிவ யோக வேடகை

புரதரு மமல யோகி பொருந்திய மலங்க ளெல்லா

மிரதர வகறற வலல னதிலிலை யைய மனேறே.

சிவபூஜைக்குத் தேவையான பொருட்களைச் சேமிப்பதிலேயே மனநாட்டம் கொண்டு சிவயோகத்தில் ஈடுபட்ட யோகி எல்லா மலங்களினின்றும் விடுபடுதல் திண்ணம்.

अन्यपङ्कवदन्योऽन्यसापेक्षो ज्ञानकर्मणी।

फलौत्पत्तौ विरक्तस्य तस्मात् तद्द्वयमाचरेत्॥ ११॥

ஞானமும் கருமமும் குருடனையும் முடவனையும் போன்றவை; அவற்றின் பயனில் விருப்பமில்லாதோனும் அவ்விரண்டையும் செய்யவேண்டும்.

கண்ணலலா முடவனபோலக கருதரு ஞான கலம

மெண்ணுறு மிரண்டு மொன்றை யொன்றை யிருத்த லாலே

நண்ணுறு பலவை ருபய னன்றுறற துறந்தா னேனூய

பண்ணுக வவையாண்டு மெனமறை பகரு மனேறே.

ஞானமும் கருமமும் குருடனையும் முடவனையும் போன்றவை; அவற்றின் பயனில் விருப்பமில்லாதோனும் அவ்விரண்டையும் செய்யவேண்டும்.

ज्ञाने सिद्धेऽपि विदुषां कर्मापि विनियुज्यते।

फलाभिसन्धिरहितं तस्मात् कर्म न संत्यजेत्॥ १२॥

ஞானம் கைவரப்பெற்றவனும் கருமங்களை விடலாகாது; எனவே பலன்களில் விருப்பமற்று அவற்றைச் செய்யவேண்டும்.

அறிவானர தமககு ஞான மடைநத்திங் கெனலு மெய்யு
நெறிதரு கருமாங் ஷடி நிறெரிடு மதனா லயம
செறிதரு பலனறு நிறந்து செய்கரு மங்க ளேனறுய
வறிதென வடலென றோது மதிமுடி வளள லுலே.

ஞானம் கைவரப்பெற்றவனும் கருமங்களை விடலாகாது; எனவே பலன்களில் விருப்பமற்று அவற்றைச் செய்யவேண்டும்.

आचार एव सर्वेषामलङ्काराय कल्प्यते।
आचारहीनः पुरुषो लोके भवति निन्दितः॥ १३॥
ज्ञानेनाचारयुक्तेन प्रसीदति महेश्वरः।
तस्मादाचारवान् ज्ञानी भवेदादेहपातनम्॥ १४॥

ஓழுக்கமொன்றே எல்லோருக்கும் அலங்காரம்;
ஓழுக்கமற்றவன் உலகில் இகழ்ச்சியடைகின்றான்.
ஞானத்துடன் ஓழுக்கத்தையும் உடையவனாகில் மஹேசுவரன்
மகிழ்ச்சியடைகிறார். இவ்வுடல் மாயும் வரை ஞானியானவன்
ஓழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

யாவரககு மாசா ரந்தா னெழிலணா யாகி நிறகு
மோஷுறோ னதனை நிறதை யுயுகுவ னாசா ரததை
மேஷுற ஞானந தனால வளங்குயு மச னென்றாறு
சாஷுறு மெயவழ காயுகு சாரவதா சார மனறே.

ஓழுக்கமொன்றே எல்லோருக்கும் அலங்காரம்;
ஓழுக்கமற்றவன் உலகில் இகழ்ச்சியடைகின்றான்.
ஞானத்துடன் ஓழுக்கத்தையும் உடையவனாகில் மஹேசுவரன்
மகிழ்ச்சியடைகிறார். இவ்வுடல் மாயும் வரை ஞானியானவன்
ஓழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கிரியாகமத்தலம் முற்றும்.

भावचिह्नानि विदुषो यानि सन्ति विरागिणः।
तानि भावागमत्वेन वर्तन्ते सर्वदेहिनाम् ॥ १५ ॥

வைராக்கியமடைந்த ஞானியிடமுள்ள பாவசின்னங்களே
பாவாகமம் என எல்லா மனிதர்களிடமும் காணப்படுகின்றன.

வாயு மவாவ னோடு வளங்கறி ஷுடைமை யோற்றை
பாவசின னங்க டாமே பகரபாவா கமம தெனை
யாவரு மறிய நிறகு மென்றுளந் துணாந்து கோடி
பூவல யங்க ளேததப பொதியமா மலைய லுறறாய.

வைராக்கியமடைந்த ஞானியிடமுள்ள பாவசின்னங்களே
பாவாகமம் என எல்லா மனிதர்களிடமும் காணப்படுகின்றன.

शिवोऽहमिति भावोऽपि शिवतापत्तिकारणम्।
न ज्ञानमात्रं नाचारो भावयुक्तः शिवो भवेत् ॥ १६ ॥
ज्ञानं वस्तुपरिच्छेदो ध्यानं तद्भावकारणम्।
तस्माद् ज्ञाते महादेवे ध्यानयुक्तो भवेत् सुधीः ॥ १७ ॥

சிவோஹம் எனும் பாவமே சிவத்துவத்தை அடையும் உபாயம்;
ஞானம் மட்டிலுமோ அல்லது ஒழுக்கம் மட்டுமோ உபாயமன்று.
அத்தகைய பாவத்தையுடையவன் சிவனே ஆகிறான். ஞானம்
ஒரு பொருளை மட்டுமே அளவாகக் கொண்டது, தியானம்
பாவத்திற்குக் காரணம். எனவே மஹாதேவரை உணர்ந்த
ஞானி தியானம் கைவரப்பட்டவனாகிறான்.

சீரண: சிவோக மென்றுய பாவனை சிவம தற்குக
காரணய வேறு ஞான கருமங்கா ரணமே யாகா
பூரண வதது வாகுய பொலிதரு ஞான மததின
காரணந் தியாந் மந்தத தியாநமே கருத்திற கொங்க.

சிவோஹம் எனும் பாவமே சிவத்துவத்தை அடையும் உபாயம்;
ஞானம் மட்டிலுமோ அல்லது ஒழுக்கம் மட்டுமோ உபாயமன்று.

அத்தகைய பாவத்தையுடையவன் சிவனே ஆகிறான். ஞானம் ஒரு பொருளை மட்டுமே அளவாகக் கொண்டது, தியானம் பாவத்திற்குக் காரணம். எனவே மஹாதேவரை உணர்ந்த ஞானி தியானம் கைவரப்பட்டவனாகிறான்.

अन्तर्बहिश्च सर्वत्र परिपूर्णं महेश्वरम्।

भावयेत् परमानन्दलब्धये पण्डितोत्तमः ॥ १८ ॥

கற்றோரில் சிறந்தவன் பேரானந்தம் அடையும் பொருட்டு எங்கும் பரிபூரணமாய் விளங்கும் மஹேசுவரனை உள்ளும் புறமும் எப்போதும் பாவிக்க வேண்டும்

**நிரந்தர முடபு றயபு நிறைந்துள மகேசுனை றனைபைப
பரந்தரு பரமா நந்தப பயன்பெறுய பொருட்டு மேவா
வரந்துள கலைக ளெல்லாய வளங்கிய வறிவா னாலே
தெரந்துள புலவ ரென்றுந தியாநமே செயக மாதோ.**

கற்றோரில் சிறந்தவன் பேரானந்தம் அடையும் பொருட்டு எங்கும் பரிபூரணமாய் விளங்கும் மஹேசுவரனை உள்ளும் புறமும் எப்போதும் பாவிக்க வேண்டும்.

अर्थहीना यथा वाणी पतिहीना यथा सती।

श्रुतिहीना यथा बुद्धिर्भावहीना तथा क्रिया ॥ १९ ॥

பொருளற்ற சொல்லும், கணவனற்ற ஸதியும், கேள்விஞானமற்ற அறிவும் போன்றதே பாவமற்ற கிரியை.

**பொருளறு மொழியு நூலிய புகுறா மதியுந தன்பா
லருளுறு கொழுநறு ற்ரந்த வரமதர மழைககட செவவாயச
சுருளுறு மலரமென கூந்தறு யுடியடை மாதுய போலுந
தெருளுறு பாவ மோடு சேரந்திடாக கிரியை யனறே.**

பொருளற்ற சொல்லும், கணவனற்ற ஸதியும், கேள்விஞானமற்ற அறிவும் போன்றதே பாவமற்ற கிரியை.

चक्षुर्हीनो यथा रूपं न किञ्चिद्विद्वितुं क्षमः।

भावहीनस्तथा योगी न शिवं द्रष्टुमीश्वरः ॥ २० ॥

கண்ணில்லாதவன் எவ்வித உருவத்தையும் காண இயலாதது போல் மனத்தில் பாவமில்லாத யோகி சிவபிரானைக் காண இயலாதவன்.

கண்ணல்லாவிட வடிவ மொன்றுங் காண்கிலா வாறு போல வெண்ணுறுபா வனைய லாதா னாறாவனைக் காணாவிட முக்கட பண்ணவனை றனையரசு சிக்கப பாவனை மனகுதி னோடு நண்ணுறாவிட சிவனை யந்தப பாவனை நழுவி னோனே.

கண்ணில்லாதவன் எவ்வித உருவத்தையும் காண இயலாதது போல் மனத்தில் பாவமில்லாத யோகி சிவபிரானைக் காண இயலாதவன்.

भावशुद्धेन मनसा पूजयेत् परमेष्ठिनम्।

भावहीनं न गृह्णाति पूजां सुमहतीमपि ॥ २१ ॥

नैरन्तर्येण सम्पन्ने भावे ध्यातुं शिवं प्रति।

तद्भावो जायते यद्वत् क्रिमेः कीटस्य चिन्तनात् ॥ २२ ॥

மாசற்ற பாவத்துடன் பரமேசுவரனை பூஜிக்கவேண்டும்; மிக உயர்ந்த பூஜையாயினும் பாவமற்றிருந்தால் அப்பூஜையைப் பரமேசுவரன் ஏற்றுக் கொள்வதில்லை. இடையருது மனத்தில் சிவபாவனை இருந்தால் அதனால் தியானம் கைகூடும், ஒரு சிறிய பூச்சியும் கிருமிசிந்தனையாலே கிருமியாவது போல் அவன் சிவனே ஆகிறான்.

கீட்சிற தனைய னாலே கிருமியுங் கீட மாகுய

படுறுகு சிவனை யென்றுய பார்வறகு தியாநகு செயவோ

ன்டுறு சிவமே யாவ னடகள சிவகுதி யாநங்

கூடருந தகைய தேனுங் குறிககொண யவன்றை வாழுவே.

இடையருது மனத்தில் சிவபாவனை இருந்தால் அதனால் தியானம் கைகூடும், ஒரு சிறிய பூச்சியும் கிருமிசிந்தனையாலே கிருமியாவது போல் அவன் சிவனே ஆகிறான்.

பாவாகமத்தலம் முற்றும்.

निष्कलङ्कं निराकारं परब्रह्म शिवाभिधम्।
निर्ध्यातुमसमर्थोऽपि तद्विभूतिं विभावयेत् ॥ २३ ॥
परस्य ज्ञानचिह्नानि यानि सन्ति शरीरिणाम्।
तानि ज्ञानागमत्वेन प्रवर्तन्ते विमुक्तये ॥ २४ ॥

உருவமற்ற பரப்பிரமான சிவபெருமானைத் தியானம் செய்ய இயலாதவன் கூட சிவசின்னங்களையேனும் தியானம் செய்ய வேண்டும்; மனிதர்களிடையே காணப்படும் மேலான ஞானசின்னங்களே ஞானாகமமென்று முத்தியடையும் உபாயமாக அமைந்துள்ளன.

நவாஹிநுய பரம யோகி ஞானசிஹி னங்க டாமே
பவந்தொடர மனதரக கெலலாய பவமற வஹி வடிவ
ஓவந்தருஹி செய்ய ஞானா கமமென வுரைப்பர மேலோர
தவந்தன யுருவ கொஹிட தனையசந தநவெற புளளோய.

உருவமற்ற பரப்பிரமான சிவபெருமானைத் தியானம் செய்ய இயலாதவன் கூட சிவசின்னங்களையேனும் தியானம் செய்ய வேண்டும்; மனிதர்களிடையே காணப்படும் மேலான ஞானசின்னங்களே ஞானாகமமென்று முத்தியடையும் உபாயமாக அமைந்துள்ளன.

भावेन किं फलं पुंसां कर्मणां वा किमिष्यते।
भावकर्मसमायुक्तं ज्ञानमेव विमुक्तिदम् ॥ २५ ॥
केवलं कर्ममात्रेण जन्मकोटिशतैरपि।
नात्मनां जायते मुक्तिर्ज्ञानं मुक्तेर्हि कारणम् ॥ २६ ॥

பாவபக்தி மட்டுமோ அல்லது கருமம் மட்டுமோ பயனளிக்காது; பாவமும் கருமமும் சேர்ந்த ஞானம் ஒன்றே முக்தியளிக்கவல்லது. கோடிக்கணக்கான பிறவியெடுத்தாலும் கருமங்களால் மட்டும் முக்தி கிட்டாது; ஞானம் ஒன்றே முக்திக்குக் காரணம்.

கிரயைபா வங்க டயமாறு கிடைத்திருய பயனொஃ றிலலை
 கிரயைபா வங்கஃ மேவு ஞானத்தாறு கிடைக்கு முத்தி
 பார்வலா நூறு கோடி பறப்பன லெனலுங கஃம
 முரயவ முதவா தயம வுதவுவ துயரஞா னங்காஃ.

பாவபக்தி மட்டுமோ அல்லது கருமம் மட்டுமோ பயனளிக்காது;
 பாவமும் கருமமும் சேர்ந்த ஞானம் ஒன்றே
 முக்தியளிக்கவல்லது. கோடிக்கணக்கான பிறவியெடுத்தாலும்
 கருமங்களால் மட்டும் முக்தி கிட்டாது; ஞானம் ஒன்றே
 முக்திக்குக் காரணம்.

ज्ञानहीनं सदा कर्म पुंसां संसारकारणम्।
 तदेव ज्ञानयोगेन संसारविनिवर्तकम् ॥ २७ ॥

ஞானமற்ற கருமம் சம்சாரத்திற்குக் காரணம்; ஞானத்தோடு
 கூடிய கருமம் முக்திக்குக் காரணம்.

ஞானமறு றொழிறத கஃம நவைதரு பறப்பறு கேது
 வானவக கருமந தானே யறிவொடு கூடு மாயா
 னனவப பறவா மாறுறு மவது கருமய பொறுய
 வானலைப பதமே ஞானய வழங்குவ தழியா வ்ந.

ஞானமற்ற கருமம் சம்சாரத்திற்குக் காரணம்; ஞானத்தோடு
 கூடிய கருமம் முக்திக்குக் காரணம்.

फलं क्रियावतां पुंसां स्वर्गाद्यं नश्वरं यतः।
 तस्मात् स्थायिफलप्राप्त्यै ज्ञानमेव समभ्यसेत् ॥ २८ ॥
 शास्त्राभ्यासादियत्नेन सद्गुरोरुपदेशतः।
 ज्ञानमेव समभ्यस्येत् किमन्येन प्रयोजनम् ॥ २९ ॥

கிரியைகளால் மனிதர்களுக்குச் சவர்க்கம் போன்ற நிலையற்ற
 பயனே கிடும்; நிலையான பயனை அடைய ஞானத்தை
 மட்டுமே கைக்கொள்ளவேண்டும். சாத்திரங்களைக் கற்று
 நற்கருவின் உபதேசத்துடன் ஞானம் ஒன்றையே அப்பியாசம்
 செய்யவேண்டும்.

முனையுறு நூலக ளாதி முயற்சியாற ஞானம் சொல்லாற
பன்னரு ஞான மொன்றே பயிலுக வொழிந்த வறறா
லெனையுறு பலனஞா னந்தா னியலசிவாத துவத நலகித
துனையுறு பவங்க ளெல்லாற தொலைத்திடு நலலோரக கனறே.

சாத்திரங்களைக் கற்று நற்கருவின் உபதேசத்துடன் ஞானம்
ஒன்றையே அப்பியாசம் செய்யவேண்டும். அது ஒன்றுதான்
சிவாத்துவைத ஞானப்பேற்றை அளித்து பிறவிப் பிணியை
நீக்கவல்லது.

ज्ञानं परशिवाद्वैतपरिपाकविनिश्चयः।
येन संसारसम्बन्धविनिवृत्तिर्भवेत् सताम् ॥ ३० ॥
शिवात्मकमिदं सर्वं शिवादन्त्यन्न विद्यते।
शिवोहमिति या बुद्धिस्तदेव ज्ञानमुत्तमम् ॥ ३१ ॥

பரமசிவாத்துவைதத்தில் உறுதியான ஞானமே சம்சாரபந்தத்தை
நீக்கவல்லது; யாவும் சிவமே, சிவத்தைத் தவிர
வேறொன்றுமில்லை, நானே சிவன் என்னும் ஞானமே மிக
உயர்ந்தது.

தெரநதிடு முலக மெல்லாஞ சிவமயஞ சிவனாப வேறா
யாருநதுள பொருளொன றிலலை யாதலாற சிவனா னென்றே
யுறந்தரு முணரவு தானே யுததம் ஞான மென்ப
ரருந்தவ முனாவ ரேறே யாகம நெறியு ணரந்தோர.

பரமசிவாத்துவைதத்தில் உறுதியான ஞானமே சம்சாரபந்தத்தை
நீக்கவல்லது; யாவும் சிவமே, சிவத்தைத் தவிர
வேறொன்றுமில்லை, நானே சிவன் என்னும் ஞானமே மிக
உயர்ந்தது.

अन्यो यथा दूरस्थानि वस्तूनि च न पश्यति।
ज्ञानहीनस्तथा देही नात्मस्थं वीक्षते शिवम् ॥ ३२ ॥
शिवस्य दर्शनात् पुंसां जन्मरोगनिवर्तनम्।
शिवदर्शनमप्याहुः सुलभं ज्ञानचक्षुषाम् ॥ ३३ ॥

குருடன் எதிரிலுள்ளவற்றைக் காண இயலாதது போல்
ஞானமில்லாதவன் தன் ஆன்மாவிலுள்ள சிவபெருமானைக்
காண்பதில்லை; சிவபிரானை நேரிடையாக உணர்வதால்
பிறவியெனும் கொடிய நோய் நீங்குகிறது;
ஞானக்கண்ணுடையோர்க்கு சிவதரிசனம் எளிது.

கண்ணலா நெதிரந்த தொன்றைக காண்கிலா னதுபோ னங்கா
துண்ணலா மிறையை ஞான மொழிந்தவன காணா னென்று
நண்ணுறா தொழுகும பாச நரசிவ காட்சி ஞானக
கண்ணுளார தங்கட கந்தக காட்சிதா னெளது மாதோ.

குருடன் எதிரிலுள்ளவற்றைக் காண இயலாதது போல்
ஞானமில்லாதவன் தன் ஆன்மாவிலுள்ள சிவபெருமானைக்
காண்பதில்லை; சிவபிரானை நேரிடையாக உணர்வதால்
பிறவியெனும் கொடிய நோய் நீங்குகிறது;
ஞானக்கண்ணுடையோர்க்கு சிவதரிசனம் எளிது.

दीपं विना यथा गेहे नान्धकारो निवर्तते।
ज्ञानं विना तथा चित्ते मोहोऽपि न निवर्तते॥३४॥

इति ज्ञानागमस्थलम्

விளக்கின்றி வீட்டிலுள்ள இருள் நீங்காதது போல் ஞானமின்றி
மனத்திலுள்ள மயக்க இருள் விலகாது.

எறிசுட ருன்றி யாலி லிருளறா ததுவே போல
வறிவனை யொழிய நங்கா தகததுறு மோகந தாலு
மறிவறு ஞான மாகுய வலிகெழு கதவங் கொண்டு
பொறிவழி யடைதது மிகக பொதியலவர் றிருக்க வலலோய.

விளக்கின்றி வீட்டிலுள்ள இருள் நீங்காதது போல் ஞானமின்றி
மனத்திலுள்ள மயக்க இருள் விலகாது.

ஞானகமத்தலம் முற்றும்.

अथ सकायस्थलम्

परस्य या तनुर्ज्ञेयाऽदेहकर्माभिमानिनः।

तया सकायो लोकोऽयं तदात्मत्वनिरूपणात्॥ ३५॥

कायं विना समस्तानां न क्रिया न च भावना।

न ज्ञानं यत्ततो योगी कायवानेव संचरेत्॥ ३६॥

கருமம் மற்றும் உடல் ஆகியவற்றில் பற்றுதலற்ற
பரதத்துவத்தின் உடலாலே இவ்வுலகமும் உடலைப்
பெறுகின்றது; உடலின்றி கிரியையோ மனத்தில் பாவனையோ
அல்லது ஞானமோ கிட்டாது. ஆதலின் யோகி உடலுடன்
இருப்பானாக.

கிரியைநய பாவ ஞானங் கிடைத்திடா காய மின்றேல
வார்தரு முலகில யாரகமுய வளையுறி னதனால் யோகி
தரையுறு சகாய னாகச் சர்ப்பனென றெடுதது ரைய
ரரமதர மழைககண மங்கை பாகனா கமங்கள் வல்லோர.

உடலின்றி கிரியையோ மனத்தில் பாவனையோ அல்லது
ஞானமோ கிட்டாது. ஆதலின் யோகி உடலுடன் இருப்பானாக.

शिवैकज्ञानयुक्तस्य योगिनोऽपि महात्मनः।

काययोगेन सिद्ध्यन्ति भोगमोक्षादयः सदा॥ ३७॥

काष्ठं विना यथा वह्निर्जायते न प्रकाशवान्।

मूर्तिं विना तथा योगी नात्मतत्त्वप्रकाशवान्॥ ३८॥

சிவைக்கியஞானமுடைய யோகியும் தனக்கென
ஒருகாயமிருந்தால் தான் போகம் மோட்சம் முதலியவற்றை
அடைய இயலும்; மரக்கடடையின்றி நெருப்பு
பிரகாசமடையாதது போல் உருவமின்றி யோகியானவன் ஆன்ம
ஒளியை அடைய இயலாது.

ஏகமா ஞான யோகி யென்னலு முடயப னானே

போகமா முததி யாதி பொருநதுவன வறகை யான்றி

யாகுறா தொளரு மங்கி யலுவென வாககை யானறி
யோகிதா னாஹம ஞான முடையவ னாகா னஹே.

சிவைக்கியஞானமுடைய யோகியும் தனக்கென
ஒருகாயமிருந்தால் தான் போகம் மோட்சம் முதலியவற்றை
அடைய இயலும்; மரக்கடடையின்றி நெருப்பு
பிரகாசமடையாதது போல் உருவமின்றி யோகியானவன் ஆன்ம
ஒளியை அடைய இயலாது.

मूर्त्यात्मनैव देवस्य यथा पूज्यत्वकल्पना।
तथा देहात्मनैवास्य पूज्यत्वं परयोगिनः ॥ ३९ ॥
निष्कलो हि महादेवः परिपूर्णः सदाशिवः।
जगत्सृष्ट्यादिसंसिद्धै मूर्तिमानेव भासते ॥ ४० ॥

தெய்வம் கூட தனது மூர்த்தியால் தான்
பூஜிக்கத்தக்கதாயுள்ளது; அவ்வாறே சிறந்த யோகியும் தனது
காயத்தினால் தான் எல்லோராலும் வணங்கப்படுகிறான்.
நிஷ்களனாயும் பரிபூரணனாயும் விளங்கும் ஸதாசிவன்
உலகத்தைச் சிருஷ்டிக்கும் பொருட்டு உருவம் கொள்கிறார்.

ஓபயறு பரமஹ றாஹு முருவொடு பூசை கொள்வ
னப்பர் அடயபஹ மேவ யருசசனை கொள்வஹ யோகி
செபுமைந தொழிறகு மாகச சிறமய னாகு மசஹ
மெயப்பயறு முரததி மானாய வளங்குவ னெஹபர மேலோர்.

தெய்வம் கூட தனது மூர்த்தியால் தான்
பூஜிக்கத்தக்கதாயுள்ளது; அவ்வாறே சிறந்த யோகியும் தனது
காயத்தினால் தான் எல்லோராலும் வணங்கப்படுகிறான்.
நிஷ்களனாயும் பரிபூரணனாயும் விளங்கும் ஸதாசிவன்
உலகத்தைச் சிருஷ்டிக்கும் பொருட்டு உருவம் கொள்கிறார்.

ब्रह्माद्या देवताः सर्वा मुनयोऽपि मुमुक्षवः।
कायवन्तो हि कुर्वन्ति तपः सर्वार्थसाधकम् ॥ ४१ ॥

तपो हि मूलं सर्वासां सिद्धीनां यज्जगत्तये।
तपस्तत्कायमूलं हि तस्मात् कायं न सन्त्यजेत्॥४२॥

इति सकायस्थलम्

பிரம்மா முதலான தேவர்களும் முனிவர்களும் முத்தியடையும் பொருட்டு தங்களது உடல்களாலே தான் தவம் மேற்கொள்கின்றனர்; மூவுலகிலும் தவம் ஒன்றே அனைத்து சித்திகளுக்கும் மூலம், அந்தத் தவத்திற்கு அடிப்படையான உடலை வெறுக்கலாகாது.

அயன்முத லாகி நிறை வமரூ முத்தி வேட்ட
மயன்முன முனவர தாமு மியாவையு வழங்க வல்ல
செயன்மிகு தவமு டம்பாற செயதன ரதத வத்திற
கியன்முத லாய வாககை யனைவா லாகா தனறே.

பிரம்மா முதலான தேவர்களும் முனிவர்களும் முத்தியடையும் பொருட்டு தங்களது உடல்களாலே தான் தவம் மேற்கொள்கின்றனர்; மூவுலகிலும் தவம் ஒன்றே அனைத்து சித்திகளுக்கும் மூலம், அந்தத் தவத்திற்கு அடிப்படையான உடலை வெறுக்கலாகாது.

சகாயத்தலம் முற்றும்.

अथ अकायस्थलम्

औपचारिकदेहित्वाज्जगदात्मत्वभावेनात्।
मायासम्बन्धराहित्यदकायो हि परः स्मृतः॥४३॥
परस्य देहयोगेऽपि न देहाश्रयविक्रिया।
शिवस्येव यतस्तस्मादकायोऽयं प्रकीर्तितः॥४४॥

உபசார வழக்கிற்காக உடலை உடையதாலும், உலகமே உடலாக உடையதாலும் மாயையின் தொடர்பற்றதாலும் பரம்பொருள் காயமற்றது; உடலைக் கொண்டிருந்தாலும் சிவபெருமானுக்கு எவ்வித மாற்றமும் இல்லை.

சாஹ்ரிய பரம யோகி சகலசிவ மயம தாகத
 தோழயுறு நிலைய னாற்பொய மாயையன றொடககி லாத
 வாழறலா லுதவ யாகு மாககைய னாத லாலே
 போழயுறு மகாய னெனேறே புகனேறிடப படுவ னனேறே.

உபசாரவழக்கிற்காக உடலை உடையதாலும், உலகமே உடலாக
 உடையதாலும் மாயையின் தொடர்பற்றதாலும் பரம்பொருள்
 காயமற்றது; உடலைக் கொண்டிருந்தாலும் சிவபெருமானுக்கு
 எவ்வித மாற்றமும் இல்லை.

परलिङ्गे विलीनस्य परमानन्दचिन्मये।

कुतो देहेन सम्बन्धो देहिवद्भासनं भ्रमः ॥ ४५ ॥

देहाभिमानहीनस्य शिवभावे स्थितात्मनः।

जगदेतच्छरीरं स्याद् देहेनैकेन का व्यथा ॥ ४६ ॥

பரமானந்த சின்மயமான லிங்கத்தில் ஓடுங்கியவனுக்கு
 உடலுடன் எவ்விதத் தொடர்புமில்லை; அத்தகைய தொடர்பும்
 ஒரு மனமயக்கமே. தனது உடலின்கண் எவ்விதப் பற்றுமற்று
 சிவபாவணையிலேயே ஆழ்ந்தவனுக்கு இவ்வலகமே ஒரு சரீரம்,
 அதனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை.

சங்கர னெனமெய யோடு சாரலுய பரம யோகிக
 கிங்குறு முடலவ கார மிலாமையா லகாய னாகுய
 பொங்கொள யயபரததிர புகுறு மியோகிக காக
 மெங்குள துடயப போல வருபபது பராந்தி யனேறே.

பரமானந்த சின்மயமான லிங்கத்தில் ஓடுங்கியவனுக்கு
 உடலுடன் எவ்விதத் தொடர்புமில்லை; அத்தகைய தொடர்பும்
 ஒரு மனமயக்கமே. தனது உடலின்கண் எவ்விதப் பற்றுமற்று
 சிவபாவணையிலேயே ஆழ்ந்தவனுக்கு இவ்வலகமே ஒரு சரீரம்,
 அதனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை.

शिवज्ञानैकनिष्ठस्य नाहङ्कारभवभ्रमः।

न चेन्द्रियभवं दुःखं त्यक्तदेहाभिमानिनः ॥ ४७ ॥

சிவஞானம் ஒன்றிலேயே உறுதியாக நிலைத்திருந்து உடலின் மேல் பற்றற்றும் இருப்பவனுக்கு நான் எனும் உணர்வால் ஏற்படும் குழப்பமோ, பொறிபுலன்களால் விளையும் துன்பங்களோ இல்லை.

**ஆகையால் மான மிலலா தருஞ்சிவ மாகி நிறகு
நோககுறு மியோகிக காககை நுவனெரிடு முலக மென்றாய்
போககுறு முடல மொன்றாய் பொருநதுறுய வாதை யாதோ
வரககுமிந தியவாங் கார வடரவறு கிலலை யன்றே.**

சிவஞானம் ஒன்றிலேயே உறுதியாக நிலைத்திருந்து உடலின் மேல் பற்றற்றும் இருப்பவனுக்கு நான் எனும் உணர்வால் ஏற்படும் குழப்பமோ, பொறிபுலன்களால் விளையும் துன்பங்களோ இல்லை.

न मनुष्यो न देवोऽहं न यक्षो नैव राक्षसः ।

शिवोऽहमिति यो बुद्ध्यात् तस्य किं देहकर्मणा ॥ ४८ ॥

इत्यकायस्थलम्

நான் மனிதனே, தேவனே, யட்சனே அல்லது அரக்கனே அல்லேன்; நான் சிவனே என்ற உணர்வுடையோனுக்கு இவ்வுடலால் யாது பயன்?

**மயக்குறு மனத னலலேன வானவன றாஹு மலலே
னயக்கஹு மலலேன மிகக வராககத னலலே னென்று
முயரததுறு சிவமே நானென யுணரநதவன றனககு வந்து
பயக்குறு முடயபு செயயுங் கருமமென பயனைச செயயுய.**

நான் மனிதனே, தேவனே, யட்சனே அல்லது அரக்கனே அல்லேன்; நான் சிவனே என்ற உணர்வுடையோனுக்கு இவ்வுடலால் யாது பயன்?

अथ परकायस्थलम्

वशीकृतत्वात् प्रकृतेर्मायामार्गातिवर्तनात्।

परकायोऽयमाख्यातः सत्यज्ञानसुखात्मकः ॥ ४९ ॥

பிரகிருதியை வசப்படுத்தியதாலும், மாயையின் பிடியிலிருந்து மீண்டதாலும் பேரானந்த வடிவானவன் பரகாயன் எனப்படுகின்றான்.

பகுதியை வசிக ராகுய பாணமையாண மாயா மார்க்கது தொகுதியை நங்கி நிறகுற தூயமையா லறிவா நந்தது தகுதிகொள பரமந தானாயது தகுயபர காய னாவண மிகுதிகொ டவததர கோவே வளயபுறு மகாய னெணறே.

பிரகிருதியை வசப்படுத்தியதாலும், மாயையின் பிடியிலிருந்து மீண்டதாலும் பேரானந்த வடிவானவன் பரகாயன் எனப்படுகின்றான்.

परब्रह्मवपुर्यस्य प्रबोधानन्दभासुरम्।

प्राकृतेन शरीरेण किमेतेनास्य जायते ॥ ५० ॥

सम्यग्ज्ञानाग्निसन्दग्धजन्मबीजकलेवरः।

शिवतत्त्वावलम्बी यः परकायः स उच्यते ॥ ५१ ॥

பேரானந்த சின்மயமான பரப்பிரமமே எவனுக்கு உடலோ அவனுக்கு இந்தப் பிரகிருதியினாலான உடலால் யாது பயன்? முற்றறிவெனும் தீயினால் பிறவிப்பிணிக்குக் காரணமான உடலே பொசுக்கப்பட்டு சிவதத்துவத்தையே பற்றியிருப்பவன் பரகாயன் எனப்படுகிறான்.

பேரறி வுருவாய நிறை பரமமே வடிவ மாணோறு

கேரறு மாயை யாககை யாறுபய மெணே ஞான

வாறழ லாறுப றப்பறு காதியா முடலஞ சுடடு

நேரறு சிவம டைந்தோ னகழபர காய னெண்பாண.

பேரானந்த சின்மயமான பரப்பிரமமே எவனுக்கு உடலோ
அவனுக்கு இந்தப் பிரகிருதியினாலான உடலால் யாது பயன்?
முற்றறிவெனும் தீயினால் பிறவிப்பிணிக்குக் காரணமான உடலே
பொசுக்கப்பட்டு சிவதத்துவத்தையே பற்றியிருப்பவன் பரகாயன்
எனப்படுகிறான்.

इन्द्रियाणि मनोवृत्तिवासनाः कर्मसम्भवाः।

यत्र यान्ति लयं तेन सकायोऽयं परात्मना॥५२॥

पराहन्तामनुप्राप्य पश्येद् विश्वं चिदात्मकम्।

सदेहोऽतिभ्रमस्तस्य निश्चिता हि शिवात्मता॥५३॥

கருமங்களினால் தோற்றுவிக்கப்படும் பொறிகள், மனத்தின்
எண்ண அலைகள் முதலியன எங்கு சென்று
ஓடுங்குகின்றனவோ அந்த பரமாத்மாவினால் ஸகாயன்
எனப்படுகிறான். விரிந்து அகண்டமான நான் எனும்
உணர்வுடையோன் இவ்வலகத்தைச் சிவமாகவே காண்பதால்
உடல் இருப்பினும் அவன் சிவனே.

வணைதரு மநோவா ருததி வாடயவற தியங்க ளெலலா

மெனையதி லடங்கு மந்த வருஞ்சிவ மேய| வறகுத

தனயுறு வாகு நானே சிவமெனச் சகங்க ளெலலா

நனயறி வாகிக கண்டோற குடல்சொல ன்னமா லாகுய.

கருமங்களினால் தோற்றுவிக்கப்படும் பொறிகள், மனத்தின்
எண்ண அலைகள் முதலியன எங்கு சென்று
ஓடுங்குகின்றனவோ அந்த பரமாத்மாவினால் ஸகாயன்
எனப்படுகிறான். விரிந்து அகண்டமான நான் எனும்
உணர்வுடையோன் இவ்வலகத்தைச் சிவமாகவே காண்பதால்
உடல் இருப்பினும் அவன் சிவனே.

स्वस्वरूपं चिदाकारं ज्योतिः साक्षाद्विचिन्तयन्।

देहवानपि निर्देहो जीवन्मुक्तो हि साधकः॥५४॥

தனது உண்மைச் சொருபமான சின்மயசோதி வடிவத்தையே
தியானித்திருப்பவன் உடல் பொருந்தியிருப்பினும்
ஜீவன்முக்தனே.

சோதியாய பரம மேதஃ சொரூபமாயச சிந்தை செயவோஃ
 மேதையா முடயபோ ரூறு மெய்யலி சீவஃ முததஃ
 போதமா மியோகி யாககை யாருப்பலுய போகி லுந்தாஃ
 றதிலா முததி யாகு மெஃபரறு நிருந்தக கறோர.

தனது உண்மைச் சொரூபமான சின்மயசோதி வடிவத்தையே
 தியானித்திருப்பவன் உடல் பொருந்தியிருப்பினும்
 ஜீவன்முக்க்தனே.

देहस्तिष्ठतु वा यातु योगिनः स्वात्मबोधिः।
 जीवन्मुक्तिर्भवेत् सद्यश्चिदानन्दप्रकाशिनी ॥ ५५ ॥
 आत्मज्ञानावसानं हि संसारपरिपीडनम्।
 सूर्योदयेऽपि किं लोकस्तिमिरेणोपरुच्यते ॥ ५६ ॥
 देहाभिमाननिर्मुक्तः कलातीतपदाश्रयः।
 कथं याति परिच्छेदं शरीरेषु महाबुधः ॥ ५७ ॥

इति परकायस्थलम्

உடல் இருந்தாலும் மாய்ந்தாலும் தன் ஆன்மசொரூபத்தை
 உணர்ந்தவன் ஜீவன்முக்க்தனே; இந்த சம்சாரப்பிணி
 ஆன்மஞானம் அடையும் வரைதான் இருக்கும். சூரியன்
 உதித்த பின்னரும் மக்கள் இருளால் மயங்குவரோ? தனது
 உடலின் மேல் எவ்விதப் பற்றுமில்லாது கலைகளையெல்லாம்
 கடந்த நிலையை அடைந்தவன் இந்தச் சிறிய உடலுக்குள்
 அடைபடுவதில்லை.

பெருயபவ நோயவ ருத்தல பறங்குதஃ சொரூப ஞானய
 பொருநறுறு மளவே யஃறோ பொங்கொள யரவ தோஃறப
 பரந்திடு மிருளு முஃண்டோ பகரந்திடிய காலா தத
 வருயபத மடைநறு ளோலுக காககையுட பருத லிஃறே.

உடல் இருந்தாலும் மாய்ந்தாலும் தன் ஆன்மசொரூபத்தை
 உணர்ந்தவன் ஜீவன்முக்க்தனே; இந்த சம்சாரப்பிணி
 ஆன்மஞானம் அடையும் வரைதான் இருக்கும். சூரியன்

உதித்த பின்னரும் மக்கள் இருளால் மயங்குவரோ? தனது உடலின் மேல் எவ்விதப் பற்றுமில்லாது கலைகளையெல்லாம் கடந்த நிலையை அடைந்தவன் இந்தச் சிறிய உடலுக்குள் அடைபடுவதில்லை.

பரகாயத்தலம் முற்றும்

अथ धर्माचारस्थलम्

तस्यैव परकायस्य समाचारो य इष्यते।

स धर्मः सर्वलोकानामुपकाराय कल्प्यते॥५८॥

அந்தப் பரகாயன் பின்பற்றும் நெறிகள்தாம் மற்றவர்களுக்கெல்லாம் மிகவும் உதவியாயிருப்பன.

அபர காயன் செயவ தியாதொரா சார மயம்
செபபுறு மதுதாண் யாரககுஞ் செயதிருந் தரும மாகி
யொப்பறு முதவா யாமெண் றுரைப்பரக ஞுணரவாண் மிககோர
துபபுறு சடிலக கறறைச ஁டரமுடி முனவர வேந்தே.

அந்தப் பரகாயன் பின்பற்றும் நெறிகள்தாம் மற்றவர்களுக்கெல்லாம் மிகவும் உதவியாயிருப்பன என்று கற்றோர் கூறுவர்.

अहिंसा सत्यमस्तेयं ब्रह्मचर्यं दया क्षमा।

दानं पूजा जपो ध्यानमिति धर्मस्य संग्रहः॥५९॥

அஹிம்சை, உண்மைநிலை பிறழாமை, திருடாதிருத்தல், புலனடக்கம், அன்பு, பொறுமை, மற்றவர்களுக்கு ஈதல், பூஜைசெய்தல், மந்திரஜபம், தியானம் என்பன அவனது நெறிகள்.

ஹேருந் தருமா சாரங் கொல்லாமை வாயமை யோடு
வேறுறுங் களவா லாமை வெகுளாமை பரம சரியய
பேறெஹுந் தையே தாநய பறங்குறு செபந்தி யாந்
மாறரும் பூசை யென்று வகுத்துரை செயவர மேலோர்.

அஹிம்சை, உண்மைநிலை பிறழாமை, திருடாதிருத்தல், புலனடக்கம், அன்பு, பொறுமை, மற்றவர்களுக்கு ஈதல், பூஜைசெய்தல், மந்திரஜபம், தியானம் என்பன அவனது நெறிகள்.

शिवेन विहितो यस्मादागमैर्धर्मसंग्रहः।

तस्मात्तमाचरन् विद्वान् तत्प्रसादाय कल्प्यते॥६०॥

अधर्म न स्पृशेत् किञ्चिद् विहितं धर्ममाचरेत्।

तं च कामविनिर्मुक्तं तमपि ज्ञानपूर्वकम्॥६१॥

சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களால் கூறப்படும் இத்தருமங்களைச் செய்வதனால் யோகி சிவனது அருளுக்குத் தகுதியடைகிறான். இந்நெறிப்படி காமம் முதலியன இன்றி ஞானத்துடன் ஒழுகுவதால் அதருமம் அவனை அணுகாது.

வனையலி யாக மததின வதிதவத தருமா சாரய
புனையழை யாகக கொளவோன புராபதன னருளுக கேயறோ
னானவற வறம லாமை நியமஞ்செய தருமந தனனை
நனவரு காம மினறி நவயறுதன ஞான வேது.

சிவபெருமானால் அருளப்பட்ட ஆகமங்களால் கூறப்படும் இத்தருமங்களைச் செய்வதனால் யோகி சிவனது அருளுக்குத் தகுதியடைகிறான். இந்நெறிப்படி காமம் முதலியன இன்றி ஞானத்துடன் ஒழுகுவதால் அதருமம் அவனை அணுகாது.

आत्मवत् सर्वभूतानि संपश्येद् योगवित्तमः।

जगदेकात्मताभावान्निग्रहादिविरोधतः॥६२॥

एक एव शिवः साक्षाज्जगदेतदिति स्फुटम्।

पश्यतः किं न जायेत ममाकारो हि विभ्रमः॥६३॥

தனது ஆன்மாவைப் போலவே அனைத்துயிர்களையும் நோக்கி சிவபெருமானே இவ்வுலகமெனும் பாவனையுடன் எவ்விதப் பகையுமின்றி இருக்கும் யோகிக்கு நான் எனது எனும் மயக்கங்கள் வாரா.

உலகெலா மொருதா னாக ஷுனலால வடிவ மாதி
 வலகலா ஷுயரக ளெலலாய வேறறத தானாயக காண்பா
 ஷுலகெலாசு சிவமொண றாக ஷுணரந்தவறு கெனதெண
 றெணண
 வலகுமோர பொருளு முண்டோ வலையென வளயபு நூலே.

தனது ஆன்மாவைப் போலவே அனைத்துயிர்களையும் நோக்கி
 சிவபெருமானே இவ்வுலகமெனும் பாவனையுடன் எவ்விதப்
 பகையுமின்றி இருக்கும் யோகிக்கு நான் எனது எனும்
 மயக்கங்கள் வாரா.

धर्म एव समस्तानां यतः संसिद्धिकारणम्।
 निःस्पृहोऽपि महायोगी धर्ममार्गं च न त्यजेत्॥६४॥

அனைத்துக்கும் தருமம் ஒன்றே காரணமாதலால் மனதில்
 காமவேடகைகளின்றி தருமத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

அறநெறி முத்தியேது வாதலா லவவ றததை
 துறவன னெனலுசு செயக தொல்லறி வழதந தனா
 னறையலு மறததை நங்கா னறறதன னொழுகக நோக்கிப
 பறறுது நெறியெண றெயதப பெறுதலாறு பரம யோகி.

அனைத்துக்கும் தருமம் ஒன்றே காரணமாதலால் மனதில்
 காமவேடகைகளின்றி தருமத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
 ஞானமுதத்தைப் பருகியவனானும் யோகியானவன் தருமத்தை
 விடலாகாது; சான்றோர்களின் ஒழுக்கத்தைக் கண்டே
 ஏனையோர்களும் அவ்வாறு ஒழுகுகின்றனர்.

ज्ञानामृतेन तृप्तोऽपि योगी धर्मं न संत्यजेत्।
 आचारं महतां दृष्ट्वा प्रवर्तन्ते हि लौकिकाः॥६५॥
 सदाचारप्रियः शम्भुः सदाचारेण पूज्येत।
 सदाचारं विना तस्य प्रसादो नैव जायते॥६६॥

इति धर्माचारस्थलम्

ஞானமுதத்தைப் பருகியவனாயினும் யோகியானவன் தருமத்தை விடலாகாது; சான்றோர்களின் ஒழுக்கத்தைக் கண்டே ஏனையோர்களும் அவ்வாறு ஒழுகுகின்றனர். சிவபிரான் நல்லொழுக்கத்தை விரும்புவார், நல்லொழுக்கத்தாலேயே அவர் பூஜிக்கப்படுகின்றார். நல்லொழுக்கமின்றி அவருடைய அருள் கிட்டாது.

வமலஹுஸூ சதாசா ரததில வாருபபுள னாகி யெனறு
மமலுறு மாசா ரததா லருச்சிககப படுவன கண்டாய
நிமலமா மாசா ரததை யன்றியே நெற்றி நாட்டத
துமையொரு பாகன செய்யு மோங்கரு ளுண்டா காதாஸ.

சிவபிரான் நல்லொழுக்கத்தை விரும்புவார்,
நல்லொழுக்கத்தாலேயே அவர் பூஜிக்கப்படுகின்றார்.
நல்லொழுக்கமின்றி அவருடைய அருள் கிட்டாது.

தருமாசாரத்தலம் முற்றும்.

अथ भावाचारस्थलम्

भाव एवास्य सर्वेषां भावाचारः प्रकीर्तितः।

भावो मानसचेष्टात्मा परिपूर्णः शिवाश्रयः ॥ ६७ ॥

அனைத்திலும் அவனுடைய மனத்தின் பாவமே பாவாசாரமெனப்படும்; அது மனத்தின் செயல்பாடே, அது பூரணமாயும் சிவபெருமானைச் சார்ந்துமிருக்கும்.

அறமுறு மிவனென பாவ மனைவரகமுய பாவா சாரந
திறமுறு பாவந தனைசை செபுறின மனவ முககாய
நிறைதரு சிவனைப பற்றி நிற்பதென றறிந்து கொண்ண
மறிதிரை சுருட்டு மாழி வாயமடுத துண்ண வலலோய.

அனைத்திலும் அவனுடைய மனத்தின் பாவமே பாவாசாரமெனப்படும்; அது மனத்தின் செயல்பாடே, அது பூரணமாயும் சிவபெருமானைச் சார்ந்துமிருக்கும்.

भावनाविहितं कर्म पावनादपि पावनम्।
 तस्माद् भावनया युक्तं परधर्मं समाचरेत्॥६८॥
 भावेन हि मनःशुद्धिर्भावशुद्धिश्च कर्मणा।
 इति सच्चिन्त्य मनसा योगी भावं न संत्यजेत्॥६९॥

பாவனையால் நிச்சயிக்கப்பட்ட கருமம் மிகவும் புனிதமானது;
 எனவே முழுபாவனையுடன் உயர்ந்த தருமத்தைச்
 செய்யவேண்டும். பாவத்தினால் தான் மனம் சுத்தமடைகிறது,
 பாவம் கருமத்தினால் சுத்தமடைகிறது என எண்ணி
 பாவத்தைக் கைவிடக்கூடாது.

பாவனை யாற்செய கணமய பாவநங களஹுண மேலாய
 பாவனை யால றததைப பணஹுக வதனா லெஹ்யுய
 பாவனை யாற்செய கணமய பலிததிரு மனமுந தூயதாய
 பாவனை யாலெஹ றெஹணப பாவனை வடாமற் செயக.

பாவனையால் நிச்சயிக்கப்பட்ட கருமம் மிகவும் புனிதமானது;
 எனவே முழுபாவனையுடன் உயர்ந்த தருமத்தைச்
 செய்யவேண்டும். பாவத்தினால் தான் மனம் சுத்தமடைகிறது,
 பாவம் கருமத்தினால் சுத்தமடைகிறது என எண்ணி
 பாவத்தைக் கைவிடக்கூடாது.

शिवभावनया सर्वं नित्यनैमित्तिकादिकम्।
 कुर्वन्नपि महायोगी गुणदोषैर्न बाध्यते॥७०॥
 अन्तः प्रकाशमानस्य संवित्सूर्यस्य सन्ततम्।
 भावेन यदुपस्थानं तत्सन्ध्यावन्दनं विदुः॥७१॥

சிவபாவனையுடன் நித்திய நைமித்திகம் முதலான கருமங்களைச்
 செய்வதால் யோகி அவற்றின் குணங்களாலும் குற்றங்களாலும்
 எவ்விதத்திலும் பாதிக்கப்படான்; அகத்தில் ஒளிவீசி விளங்கும்
 ஆன்மசைதன்னிய சூரியனை நெருங்கி வணங்குதலே
 ஸந்தியாவந்தனமாகும்.

நித்திய கரும மாதிரி நிகழ்சிவ பாவந தண்ணாறு
 சுத்தநல யோகி செயலு துராசினாறு சடகு றானாறு
 சித்தெலு மிரவ தண்ணை சிந்தையறு பாவது தெயத
 டுத்தம மாய சந்தி வந்தனை யுணரந்து கொள்ளே.

சிவபாவனையுடன் நித்திய நைமித்திகம் முதலான கருமங்களைச் செய்வதால் யோகி அவற்றின் குணங்களாலும் குற்றங்களாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படான்; அகத்தில் ஓளிவீசி விளங்கும் ஆன்மசைதன்னிய சூரியனை நெருங்கி வணங்குதலே ஸந்தியாவந்தனமாகும்.

आत्मज्योतिषि सर्वेषां विषयाणां समर्पणम्।
 अन्तर्मुखेन भावेन होमकर्मैति गीयते॥७२॥

மனத்தை உள்ளோக்காகத் திருப்பி ஆன்மசோதியில் எல்லாவற்றையும் சமர்ப்பித்தலே ஹோமமாகும்.

பரசிவ வங்கி தண்ணாறு படரபுல வந்த நத்தைத
 துராசறு பாவது தாலே சுடுதலே யாக மாகுய
 பரசறு கரும மெல்லாய பரமலுக காவ வாகக
 கரசறு பவந்தொ லைப்பாண கருத்தினாறு கொள்க மாதோ.

மனத்தை உள்ளோக்காகத் திருப்பி ஆன்மசிவசோதியில் எல்லாவற்றையும் சமர்ப்பித்தலே ஹோமமாகும். அதனால் பிறவி நோய் நீங்கப்பெறுவான்.

भावयेत् सर्वकर्माणि नित्यनैमित्तिकानि च।
 शिवप्रीतिकराण्येव सङ्गरहित्यसिद्धये॥७३॥
 शिवे यो महाभागः स सङ्गरहितो भवेत्॥७४॥
 आत्मानमखिलं वस्तु शिवमानन्दचिन्मयम्।
 एकभावेन सततं सम्पश्यन्नेव पश्यति॥७५॥

इति भावाचारस्थलम्

விருப்பு வெறுப்பின்றி நித்திய நைமித்திக கருமங்களைச் சிவபெருமானின் மகிழ்ச்சிக்காகச் செய்து எப்போதும் ஆனந்த வடிவான சிவத்தையே சிந்தித்திருப்பவனே உண்மையாகப் பார்ப்பவன்.

செய்ததகு செயலசெய யாத செயலெலலாகு சிவனபால
வைதத

மயக்கமி லறிவன றமை மருஷறா னென்பர தனை
வயககுயு முலகை ஞான வாமலனை வேறி லாம
லயரபற வொன்றாயக கண்டோன கண்டவ னாகு மனே.

விருப்பு வெறுப்பின்றி நித்திய நைமித்திக கருமங்களைச் சிவபெருமானின் மகிழ்ச்சிக்காகச் செய்து எப்போதும் ஆனந்த வடிவான சிவத்தையே சிந்தித்திருப்பவனே உண்மையாகப் பார்ப்பவன்.

பாவாசாரத்தலம் முற்றும்.

अथ ज्ञानाचारस्थलम्

अस्य ज्ञानसमाचारो योगिनः सर्वदेहिनाम्।

ज्ञानाचारो यदुक्तोऽयं ज्ञानाचारः स कथ्यते॥७६॥

இந்த யோகி ஞான நிலையிலிருந்து செய்வன எல்லாம் அனைத்து மக்களுக்கும் ஞானசாரமாகக் கொள்ளப்படுகின்றன.

இந்நிலை யோகி தன்பா லிலங்குயு ஞானா சார
மனைய வுலகில யாரககு மருவய ஞானா சார
மென்னநெ குரைபர கறறோ ரரைநதிழி யருவக குறைந
தனைவென றிணையெ றிந்த தவததின லுயரந்த மேலோய.

இந்த யோகி ஞான நிலையிலிருந்து செய்வன எல்லாம் அனைத்து மக்களுக்கும் ஞானசாரமாகக் கொள்ளப்படுகின்றன.

शिवाद्वैतपरं ज्ञानं ज्ञानमित्युच्यते बुधैः।

சிவசுன வாய்சிவசுன ஑ல் ஑ானாந்ரெ஑ கி஢ு ॥ ௩௩ ॥

சிவாத்துவைத ஑ான஢ே ஑ான஢ென அறிஞர்கள் கூறுவர்; அதை எய்தி஑லும் இல்லாவிடி஑ும் ஢ற்ற ஑ானத்தால் என்ன பயன்?

஑ான஢ா வதுசி வாதுது வத஑ான ஢ெ஑பர ஢லலோ
ரேனைய ஑ான ஢ெய்திற றெ஑ன஑ு ஢ெய்தா தே஑ுந
தானதா லாவ தெ஑கொல சா஑று஢ப பர஑ானதா
஑ு஑ான஢ாய பறவா ஢஑ு ஢ொழிறததா லொழிறதி டாதால.

சிவாத்துவைத ஑ான஢ே ஑ான஢ென அறிஞர்கள் கூறுவர்; அதை எய்தி஑லும் இல்லாவிடி஑ும் ஢ற்ற ஑ானத்தால் என்ன பயன்?

நிர்஢ல் றி சிவ஑ான ஢ி:஑்ரெயசகர் ஢ர஢ு।

ரா஑ு஑ா஑ிகலு஑ ஢ூய: ஑்஑ுதிகார஑஢ு ॥ ௩௧ ॥

஢ரி஑ூர் ஢஑ா஑ான ஢ரதத்வ஑ா஑க஢ு।

அவல஢ுய ஢்வுதூ ஑ு ஑ானா஑ார: ஑ ஑஑்யுதே ॥ ௩௨ ॥

சிவ஑ான஢் ஢ல஢ற்று ஑ுத்த஢ானது, விருப்பு வெறுப்பு஑ளுடன் கூடிய ஢ற்றவையெல்லா஢் ஢ிறவி ஑ேயா஑்கு஑் காரண஢ானவையே. ஢ரதத்துவத்தை஑் ஢ிரகா஑ிக்஑் ஑ெய்யு஢் அந்஑் ஢ரி஑ூரண஑ானத்தை஑் ஢ின்பற்றி ஓ஑ு஑பவன் ஑ானா஑ார஑ுவான்.

஑ூரண ஑ானய ஢றறிப ஑ுராவதே ததுதான ஢ிகக

வேரண஑ ஑ானா ஑ார ஢ெ஑பர஑ய சிவ஢ி தெ஑஑ுய

஑ேரண஑ ஢ரததி லெலலாய ஑ேரறி வாலொ ஑ுக஑ு

஑ீரண஑ ஢வனே யாகுந திகழ்தரு ஑ானா ஑ார்।

சிவ஑ான஢் ஢ல஢ற்று ஑ுத்த஢ானது, விருப்பு வெறுப்பு஑ளுடன் கூடிய ஢ற்றவையெல்லா஢் ஢ிறவி ஑ேயா஑்கு஑் காரண஢ானவையே. ஢ரதத்துவத்தை஑் ஢ிரகா஑ிக்஑் ஑ெய்யு஢்

அந்தப் பரிபூரணஞானத்தைப் பின்பற்றி ஒழுகுவவன்
ஞானசாரனவான்.

निर्विकल्पे परे धाम्नि निष्कले शिवनामनि।
ज्ञानेन योजयेत् सर्वं ज्ञानाचारी प्रकीर्तितः ॥ ८० ॥
ज्ञानं मुक्तिप्रदं प्राप्य गुरुदृष्टिप्रसादतः।
कः कुर्यात् कर्मकार्पण्ये वाञ्छां संसारवर्धने ॥ ८१ ॥

ஞானசாரியானவன் மாற்றங்களற்ற அழியாத சிவநாமத்தில்
முழுதும் ஈடுபட்டிருத்தல் வேண்டும்; குருவின் அருளால்
முக்திக்கு ஏதுவான ஞானத்தையடைந்தவன் பிறவியையே
விளைவிக்கும் உலகக் கருமங்களில் ஈடுபடமாட்டான்.

முத்தியை யுத்பு ஞானங் குருவருணி முறையற பெற்றோ
னெயத்திருய பவயபெ ருகருங் கருமத்தி லிசசை செயயாணி
றத்தலை யொழுது நரபோற சாரந்துள கரும பந்தகு
சுத்தமெயகு ஞானத த்யாற சுருதலாணி மறிததுற தோணிறா.

ஞானசாரியானவன் மாற்றங்களற்ற அழியாத சிவநாமத்தில்
முழுதும் ஈடுபட்டிருத்தல் வேண்டும்; குருவின் அருளால்
முக்திக்கு ஏதுவான ஞானத்தையடைந்தவன் பிறவியையே
விளைவிக்கும் உலகக் கருமங்களில் ஈடுபடமாட்டான்.

कर्म ज्ञानाग्निना दग्धं न प्ररोहेत् कथञ्चन।
यदाहुः संसृतेर्मूलं प्रवाहानुगतं बुधाः ॥ ८२ ॥
ज्ञानेन हीनः पुरुषः कर्मणा बद्ध्यते सदा।
ज्ञानिनः कर्मसङ्कल्पा भवन्ति किल निष्फलाः ॥ ८३ ॥
शुद्धाचारे शुद्धभावे विवेकी
ज्योतिः पश्यन् सर्वतश्चैवमेकम्।
ज्ञानध्वस्तप्राकृतात्मप्रपञ्चो
जीवन्मुक्तश्चेष्टते दिव्ययोगी ॥ ८४ ॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण

विरचिते सिद्धान्तशिखामणौ माहेश्वरस्थलाश्रितनवलिङ्गप्रसङ्गो नाम
षोडशः परिच्छेदः ॥ १६ ॥

ஞானத்தால் பொசுக்கப்பட்ட கருமம் மீண்டும் விளையாது;
சம்சாரத்திற்குக் காரணமான கருமம் ஆற்றுநீர் ஒழுகுவது
போல் செல்லும். ஞானமற்றவன் கருமத்தால் கட்டப்படுகிறான்.
ஞானிகளுக்குக் கருமங்களால் எவ்விதத் தீங்கும்
விளைவதில்லை. விவேக ஞானமுள்ளவன் சுத்தாசாரத்தில்
நிலைத்து தூய மனோபாவத்துடன் ஒப்பற்ற சோதியைக் கண்டு
ஆன்ம ஞானத்தால் மாயைத் தொடர்புகளற்று ஜீவன்முத்தனாய்
விளங்குகிறான்.

ஞானமி லாதாஹி கஹிம நாணானாய கட்டுப பட்டாஹி
ஞானமு ளானக கஹிம பந்தனை நயூவா னோனாய
ஞானவா சார நஹிண்ப பரசிவ நாட்டய பெற்ற
ஞானதாஹி சீவஹி முத்த னாகியே நடிக்கு மஹே.

ஞானமற்றவன் கருமத்தால் கட்டப்படுகிறான். ஞானிகளுக்கு
கருமங்களால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. விவேக
ஞானமுள்ளவன் சுத்தாசாரத்தில் நிலைத்து தூய
மனோபாவத்துடன் ஒப்பற்ற சோதியைக் கண்டு ஆன்ம
ஞானத்தால் மாயைத் தொடர்புகளற்று ஜீவன்முத்தனாய்
விளங்குகிறான்.

ஞானசாரத்தலம் முற்றும்.

सप्तदशः परिच्छेदः
अथ प्रसादिस्थलम्

स्थलानि तानि चोक्तानि यानि माहेश्वरस्थले।
वदस्व स्थलभेदं मे प्रसादिस्थलसंश्रितम्॥१॥

மாஹேசுவரஸ்தலத்துள் அடங்கிய ஸ்தலங்கள் கூறப்பட்டன;
பிரஸாதிஸ்தலத்தில் அடங்கிய பிரிவிகளைக் கூறுக.

தாவா லாதமா கேசநய றலதவாந தலங்கௌ
யாபு மோதினை யானபபார சாதியத தலததை
மேபு யுநதல பேதமுய வளங்குற வெனககு
நாவலோர புகழ தருகண நாயக நவாலவாய.

மாஹேசுவரஸ்தலத்துள் அடங்கிய ஸ்தலங்கள் கூறப்பட்டன;
பிரஸாதிஸ்தலத்தில் அடங்கிய பிரிவிகளைக் கூறுக.

श्री रेणुक उवाच

स्थलभेदा नव प्रोक्ताः प्रसादिस्थलसंश्रिताः।
कायानुग्रहणं पूर्वमिन्द्रियानुग्रहं ततः॥२॥
प्राणानुग्रहणं पश्चात् ततः कार्यार्पितं मतम्।
करणार्पितमाख्यातं ततो भावार्पितं मतम्॥३॥
शिष्यस्थलं ततः प्रोक्तं शुश्रूषास्थलमेव च।
ततः सेव्यस्थलं चैषां क्रमशः शृणु लक्षणम्॥४॥

இரேணுகர் கூறுகிறார்

பிரஸாதிஸ்தலம் ஒன்பது பிரிவுகளுடையது; அவை
காயானுக்கிரகம், இந்திரியானுக்கிரகம், பிராணானுக்கிரகம்,
காயார்ப்பிதம், கரணார்ப்பிதம், பாவார்ப்பிதம், சிஷ்யஸ்தலம்,
சுசூஷாஸ்தலம், ஸேவியஸ்தலம் என்பன.

காய மிந்தியய பராணநல லநுககிர கநதாங்
காய மோமுயு கரணபா வார்ப்பிதங் கருதி
னேய சீடனய சிசுருடை சேவையத தலமென
றாய வததல மொன்பதா மவறறையு மறைவாய.

பிரஸாதிஸ்தலம் ஒன்பது பிரிவுகளுடையது; அவை
காயானுக்கிரகம், இந்திரியானுக்கிரகம், பிராணானுக்கிரகம்,
காயார்ப்பிதம், கரணார்ப்பிதம், பாவார்ப்பிதம், சிஷ்யஸ்தலம்,
சுசுருஷாஸ்தலம், ஸேவியஸ்தலம் என்பன.

अथ कायानुग्रहस्थलम्

अनुगृह्णाति यल्लोकान् स्वकायं दर्शयन्नसौ।

तस्मादेष समाख्यातः कायानुग्रहनामकः॥५॥

தனது உடலைக் காட்டி உலகோரை அனுக்கிரகம் செய்வதால்
காயானுக்கிரகமெனப்படுகிறது.

இந்த யோகிதன் மெய்யானை யாலங்குறக காட்டி
வந்தி யாரையு முலகினி லளகுதிடு மாறறா
பூந்து பேரெழி பூடலங்க கிரகனென யுரைககு
முந்து நாமமுற றிடுமென வறைகுவர முன்னோர.

தனது உடலைக் காட்டி உலகோரை அனுக்கிரகம் செய்வதால்
காயானுக்கிரகமெனப்படுகிறது.

यथा शिवोऽनुगृह्णाति मूर्तिमाविश्य देहिनः।

तथा योगी शरीरस्थः सर्वानुग्राहको भवेत्॥६॥

சிவபெருமான் திருவுருவம் கொண்டு அருள் புரிவதைப் போல்
யோகியும் இந்த உடலில் வசித்துக் கொண்டே அனைவரையும்
அருள்கிறது.

அண்ண லாகிய பரசிவன் வடிவுகொண் டகுத்திங
கெண்ண லாப்ய ராயாவையு மளகுதிடு மியலபோன்
மண்ணல யோகியு வடிவொடு மருவாயா வரையு
நண்ண யேயளகு திடுபவ னாமென நவலவார.

சிவபெருமான் திருவுருவம் கொண்டு அருள் புரிவதைப் போல்
யோகியும் இந்த உடலில் வசித்துக் கொண்டே அனைவரையும்
அருள்கிறது.

शिवः शरीरयोगेऽपि यथा सङ्गविवर्जितः।
 तथा योगी शरीरस्थो निःसङ्गो वर्तते सदा॥७॥
 शिवभावनया युक्तः स्थिरया निर्विकल्पया।
 शिवो भवति निर्धूतमायावेशपरिप्लवः॥८॥

பற்பல திருவருவங்களைத் தாங்கினும் சிவபிரான் எவ்விதப்
 பற்றும் இல்லாதிருப்பது போல் யோகியும் உடலோடு
 இருப்பதால் பற்றற்று விளங்குகிறான்; என்றும் நிலையான
 சிவபாவனையோடு இருப்பவன் மாயைக் குழப்பங்களின்றி
 சிவபெருமானாகவே விளங்குகிறான்.

ஈசனே மேனாயோ டொன்றிலுய பறநில னெனெய
 மாசில யோகியு முடயபன னெனலுமவ வாராய
 பாச மாயபுறு மருஞ்சிவ பாவனை யதனாற
 ரேச லாபுறு பரசிவ னாமவனெ றிணெணய.

பற்பல திருவருவங்களைத் தாங்கினும் சிவபிரான் எவ்விதப்
 பற்றும் இல்லாதிருப்பது போல் யோகியும் உடலோடு
 இருப்பதால் பற்றற்று விளங்குகிறான்; என்றும் நிலையான
 சிவபாவனையோடு இருப்பவன் மாயைக் குழப்பங்களின்றி
 சிவபெருமானாகவே விளங்குகிறான்.

चित्तवृत्तिषु लीनासु शिवे चित्सुखसागरे।
 अविद्याकल्पितं वस्तु नान्यत् पश्यति संयमी॥९॥
 नेदं रजतमित्युक्ते यथा शुक्तिः प्रकाशते।
 नेदं जगदिति ज्ञाते शिवतत्त्वं प्रकाशते॥१०॥

மனத்தின் அனைத்து நிலைகளும் சிதானந்தமயமான
 சிவனிடத்தில் ஓடுங்கிய பின் மாயையின் தோற்றம் எதையும்
 யோகி காண்பதில்லை; இது வெள்ளியன்று என அறிந்தபின்
 இப்பி நன்கு விளங்குவது போல் இது உலகமன்று எனக்
 கண்ட பின் சிவதத்துவம் பிரகாசிக்கின்றது.

இஃப வெள்ளமாஃ சிவததினஃ மனவயுக கிறந்த
 துஃபல யோகிமா யைபபொரு டோஃயுறக காணஃ
 முஃபு வெள்ளயஃ றிதுவென வபபகாஃ முறைபோய
 பஃப லஃகுறு மிதுசக மஃறெனப பரமய.

மனத்தின் அனைத்து நிலைகளும் சிதானந்தமயமான
 சிவனிடத்தில் ஓடுங்கிய பின் மாயையின் தோற்றம் எதையும்
 யோகி காண்பதில்லை; இது வெள்ளியன்று என அறிந்தபின்
 இப்பி நன்கு விளங்குவது போல் இது உலகமன்று எனக்
 கண்ட பின் சிவதத்துவம் பிரகாசிக்கின்றது.

यथा स्वप्नकृतं वस्तु प्रबोधेनैव शाम्यति।
 तथा शिवस्य विज्ञाने संसारं नैव पश्यति॥११॥

சொப்பனத்தில் கண்டவை கண்விழித்தவுடன் காணாமல்
 போவதுபோல் சிவஞானம் பெற்றவுடன் பிறவித் துன்பம்
 காணப்படுவதில்லை.

சொறப னபபொருஃ வழிததிடத தோஃறிடா மாயா
 கறபனைபபொருஃ ஞானயவற துறறிடிற காணா
 முறபெ றசசக மயககிஃக கவததையே முதஃமை
 றிறப தறறிடி னதுபனை யலகெதிர நிலலா.

சொப்பனத்தில் கண்டவை கண்விழித்தவுடன் காணாமல்
 போவதுபோல் சிவஞானம் பெற்றவுடன் பிறவித் துன்பம்
 காணப்படுவதில்லை.

अज्ञानमेव सर्वेषां संसारभ्रमकारणम्।
 तन्निवृत्तौ कथं भूयः संसारभ्रमदर्शनम्॥ १२॥
 गलिताहङ्कृतिग्रन्थिः क्रीडाकल्पितविग्रहः।
 जीवन्मुक्तश्चरेद् योगी देहिवन्निरुपाधिकः॥ १३॥

इति कायानुग्रहस्थलम्

அஞ்ஞானம் ஒன்றே சம்சார நோய்க்குக் காரணம்; அது
 தொலைந்த பின் சம்சார மயக்கம் ஏது? நான் என்னும்

உணர்வுக்கடடு மூற்றும் நீங்கி வினையாட்டுக்காக உடலைத் தரித்திருக்கும் யோகி எவ்விதத் தடையுமின்றி ஏனையோரைப் போல் இவ்வுடலில் வசிக்கிறான்.

வண்ணம் மூலவாங்க காரணம் வளந்திடு முபாதி
கொண்ட தாவளை யாடலாண் மெய்யொடு கூடிக
கண்ட யோகிமெய யாளர்போ னடித்திடுங் கண்டாய
மண்ணு வெண்டிரை கருங்கடண் மடுத்தவாய மலரோய.

அஞ்ஞானம் ஒன்றே சம்சார நோய்க்குக் காரணம்; அது தொலைந்த பின் சம்சார மயக்கம் ஏது? நான் என்னும் உணர்வுக்கடடு மூற்றும் நீங்கி வினையாட்டுக்காக உடலைத் தரித்திருக்கும் யோகி எவ்விதத் தடையுமின்றி ஏனையோரைப் போல் இவ்வுடலில் வசிக்கிறான்.

காயாநுக்கிரகத்தலம் முற்றும்

अथेन्द्रियानुग्रहस्थलम्

दर्शनात् परकायस्य करणानां विवेकतः।

इन्द्रियानुग्रहः प्रोक्तः सर्वेषां तत्त्ववेदिभिः ॥ १४ ॥

பரகாயத்தை விவேகத்துடன் நோக்குவதால் இந்திரியானுக்கிரஹமெனப்படுகிறது.

வடிவு கொண்டருள் பவனது காட்சியாண் மருவு
மொடிவா லிறதிய வாவேகமே யுலகுளார யாரகமுய
படிவா லிறதியா நுககிர கயமெனப பகரவர
முடிவ யூசுவ தததுவ முணரபெரு முனவர.

பரகாயத்தை விவேகத்துடன் நோக்குவதால் இந்திரியானுக்கிரஹமெனப்படுகிறது.

इन्द्रियाणां समस्तानां स्वार्थेषु सति सङ्गमे।

रागो वा जायते द्वेषस्तौ योगी परिवर्जयेत् ॥ १५ ॥

इन्द्रियाणां बहिर्वृत्तिः प्रपञ्चस्य प्रकाशिनी।

अन्तः शिवे समावेशो निष्प्रपञ्चस्य कारणम् ॥ १६ ॥

இந்திரியங்கள் அதனதன் பொருள்களுடன் சேரும்கால் அவற்றின்கண் விருப்போ அல்லது வெறுப்போ தோன்றுகிறது; அவற்றை யோகியானவன் விலக்கவேண்டும். இந்திரியங்கள் வெளியில் சென்றால் அது வெளியுலகத்தையே காட்டும்; அகத்துள் விளங்கும் சிவனிடத்தில் செலுத்தினால் பிரபஞ்சமற்ற நிலையை அடையலாம்.

இறதி யங்கடத தயபுல னாதமொடு வெறுப்பாய
வறது யுயபடி யடைநதிடு மிவனவை மருவா
னாநதி யங்கடாய புறநதிராந திடுதலே பநத
மிநதி யங்கணாண றகததடங் கிடுதலே முததி.

இந்திரியங்கள் அதனதன் பொருள்களுடன் சேரும்கால் அவற்றின்கண் விருப்போ அல்லது வெறுப்போ தோன்றுகிறது; அவற்றை யோகியானவன் விலக்கவேண்டும். இந்திரியங்கள் வெளியில் சென்றால் அது வெளியுலகத்தையே காட்டும்; அகத்துள் விளங்கும் சிவனிடத்தில் செலுத்தினால் பிரபஞ்சமற்ற நிலையை அடையலாம்.

क्षणमन्तः शिवं पश्यन् केवलेनैव चेतसा।

बाह्यार्थानामनुभवं क्षणं कुर्वन् दृगादिभिः ॥ १७ ॥

सर्वेन्द्रियनिरूढोऽपि सर्वेन्द्रियविहीनवान्।

शिवाहितमना योगी शिवं पश्यति नापरम् ॥ १८ ॥

கண்ணேரம் அகத்துள் சிவபிரானைக் கண்டு வெளியுலகக் காட்சியையும் பொறிகளால் கண்டு எல்லா இந்திரியங்களையும் செயல்படுத்தினாலும் சிவனிடத்திலேயே ஓடுங்கிய யோகி இந்திரியங்களற்றவனாய் சிவனையே காண்கிறான்.

உள்ளுற யுஞ்சிவது தொடுங்கிய மனமுடை யோகி
கொள்ளு மிறதிய மியாவையுங் கூடிஹுங் கூடாண

றொளூ றுயபர சிவததையே காணுருவன சிறியுய
வொளூ றுயபற பொருளனைக கணுடடாண வாழிதது.

கணநேரம் அகத்துள் சிவபிரானைக் கண்டு வெளியுலகக்
காட்சியையும் பொறிகளால் கண்டு எல்லா இந்திரியங்களையும்
செயல்படுத்தினாலும் சிவனிடத்திலேயே ஓடுங்கிய யோகி
இந்திரியங்களற்றவனாய் சிவனையே காண்கிறான்.

न जरामरणं नास्ति न पिपासा न च क्षुधा।
शिवाहितेन्द्रियस्यास्य निर्मानस्य महात्मनः ॥ १९ ॥

சிவனிடத்திலேயே நாட்டமுடைய யோகிக்கு மூப்பு, இறப்பு,
வேடகை, பசி முதலியன துன்புறுத்தா.

மான மிணறியே சிவததினால வைததவற தியததோ
ஹுன மொணறிய மூப்பொரு முயாறவாரு மரணற
தாஹு ஹுயபசி தாகமென றிவறறினைச சாராண
வான மொணறொருய பறறிலா வாரென மனனோ.

சிவனிடத்திலேயே நாட்டமுடைய யோகிக்கு மூப்பு, இறப்பு,
வேடகை, பசி முதலியன துன்புறுத்தா.

मनो यत्र प्रवर्तते तत्र सर्वेन्द्रियस्थितिः।
शिवे मनसि संलीने क्व चेन्द्रियविचारणा ॥ २० ॥
यद्यत् पश्यन् दृशा योगी मनसा चिन्तयत्यपि।
तत्तत् सर्वं शिवाकारं संविद्रूपं प्रकाशते ॥ २१ ॥

யோகியின் மனது சிவபெருமானிடத்திலேயே
நாட்டமுடையதின் பொறிபுலன்களும் அவ்வாறே இயங்கும்;
அவன் காண்பனவும் மனத்தால் நினைப்பனவும்
சிவவடிவமாகவே தோன்றும்.

எங்க ணையதுறு மனமவ ணையதுமிற தியமுளு
சங்க ரணறனை யுறிமனளு சர்க்குமோ புலனக
ளங்க ருளுசிவ யோகிதாண மனததிடை யெண்ணப
பங்க மிணறியே பாரததிருய பொருளெலாய பரமாய.

யோகியின் மனது சிவபெருமானிடத்திலேயே
நாட்டமடைந்தபின் பொறிபுலன்களும் அவ்வாறே இயங்கும்;
அவன் காண்பனவும் மனத்தால் நினைப்பனவும்
சிவவடிவமாகவே தோன்றும்.

करणैः सहितं प्राणं मनस्याधाय संयमी।

योजयेत् स शिवः साक्षाद् यत्र नास्ति जगद्धमः॥२२॥

सर्वेन्द्रियप्रवृत्त्या च बहिरन्तः शिवं यजन्।

स्वच्छन्दचारी सर्वत्र सुखी भवति संयमी॥२३॥

इतीन्द्रियानुग्रहस्थलम्

பொறிபுலன்களைப் பிராணனுடன் சேர்த்து மனத்தில் ஓடுக்கி
வெளியுலகப் பிரமையற்று, எல்லா இந்திரியங்களாலும் உள்ளும்
புறமும் சிவபிரானை வழிபடும் யோகி சுதந்திரனாகத் திரிந்து
எல்லையற்ற ஆனந்தமடைகிறான்.

करणं मोक्षायुः पारानना मन्त्रतोऽपि कलन्तोऽपि

पुण्यं मासुसिव मासुवैः सकमयल पोऽपि

पुण्यं पुण्यपुलैः यान्वाऽपि पुण्यपुण्यपुण्यं पुण्यपुण्यं

पुण्यं वसुसिव मन्त्रतोऽपि नन्वकुमिः पन्ववाऽपि.

பொறிபுலன்களைப் பிராணனுடன் சேர்த்து மனதில் ஓடுக்கி
வெளியுலகப் பிரமையற்று, எல்லா இந்திரியங்களாலும் உள்ளும்
புறமும் சிவபிரானை வழிபடும் யோகி சுதந்திரனாகத் திரிந்து
எல்லையற்ற ஆனந்தமடைகிறான்.

இந்திரியாங்குகிரகத்தலம் முற்றும்

अथ प्राणानुग्रहस्थलम्

शिवस्य परकायस्य यत् तात्पर्यावलोकनम्।
तत्रप्राणानुग्रहः प्रोक्तः सर्वेषां तत्त्वदर्शिभिः ॥ २४ ॥

பரகாயனாகிற சிவபிரானின் உண்மைநிலையினை அறிதலே பிராணானுக்கிரகமென்பர் அறிஞர்.

சிவமெ ஹுயபர வடிவமாயத திகழ்ந்திடு மிவ்ஹ
ஹுவகை யந்தர சனமிகு முலகனைத திஹுகமுய
பவம றுயபடி யுயரநுக கிரகமாப பகரவர
தவம டைநறுயர த்துவ முணர்நறுள தலைவர.

பரகாயனாகிற சிவபிரானின் உண்மைநிலையினை அறிதலே பிராணானுக்கிரகமென்பர் அறிஞர்.

प्राणो यस्य लयं याति शिवे परमकारणे।
कुतस्तस्येन्द्रियस्फूर्तिः कुतः संसारदर्शनम् ॥ २५ ॥

அனைத்துக்கும் காரணமான சிவபெருமானிடத்தில் பிராணன் லயமடைந்தால் இந்திரியங்களின் தாக்கமோ சம்சாரத் தோற்றமோ இராது.

யோகி னாறசிவத தொடுங்கிய வுயருள னெனஹு
மாக மேஷுற தைசுதி வாசனை யதனா
லேக மாஞ்சிவத தடங்கிய பாராணனோ டிருப்போ
போக மாரபுல னொடுமன மெங்ஙனய பொருநறுய.

அனைத்துக்கும் காரணமான சிவபெருமானிடத்தில் பிராணன் லயமடைந்தால் இந்திரியங்களின் தாக்கமோ சம்சாரத் தோற்றமோ இராது.

करणेषु निवृत्तेषु स्वार्थसङ्गात् प्रयत्नतः।
तैः समं प्राणमारोप्य स्वान्ते शान्तमतिः स्वयम् ॥ २६ ॥

தத்தம் விஷயங்களினின்றும் விலகிய பொறிபுலன்களுடன் பிராணனை ஏற்றி உள்மனத்தில் சாந்தமடைகின்றான்.

தததய வெவவட யங்களைச சாரவறு மள
 ஃயததி ஸுங்கர ணங்களோ ஸுளடவ குயராஃ
 மெயதத சாந்திய னாகியே வளங்குவ னெஃறு
 முதத னாகம முழுதையு முணரந்தவர மொழிவார.

தத்தம் விஷயங்களினின்றும் விலகிய பொறிபுலன்களுடன் பிராணனை ஏற்றி உள்மனத்தில் சாந்தமடைகின்றான்.

शान्तत्वात् प्राणवृत्तीनां मनः शाम्यति वृत्तिभिः।
 तच्छान्तौ योगिनां किञ्चिच्छिवादन्यत्र दृश्यते॥ २७॥

பிராணனது செயல்பாடுகள் சாந்தமடைந்தால் மனமும் அவ்வாறே சாந்தமடையும்; அதனால் யோகி சிவபிராணைத் தவிர வேறென்றையும் காண்பதில்லை.

சாந்தி யாமென னங்குயர வருத்திதாஃ றழைநறு
 போந்த வஃமன வருத்தியோ டமைந்திடுய புகலி
 னேயந்த வயமனச சாந்தியா லிலங்குயுய யோகி
 யாரந்தி ஸுஃசிவ மஃறிவே றொருபொரு ளறியாஃ.

பிராணனது செயல்பாடுகள் சாந்தமடைந்தால் மனமும் அவ்வாறே சாந்தமடையும்; அதனால் யோகி சிவபிராணைத் தவிர வேறென்றையும் காண்பதில்லை.

प्राण एव मनुष्याणां देहधारणकारणम्।
 तदाधारः शिवः प्रोक्तः सर्वकारणकारणम्॥ २८॥
 निराधारः शिवः साक्षात् प्राणस्तेन प्रतिष्ठितः।
 तदाधारा तनुर्ज्ञेया जीवो येनैव चेष्टते॥ २९॥

மனிதர்களுக்குப் பிராணன் ஒன்றே உடலின் ஆதாரம், அதற்கு ஆதாரம் எல்லாவற்றுக்கும் காரணரான சிவபிரான். சிவபெருமானுக்கு ஆதாரம் ஒன்றும் கிடையாது. அவரால் தான் பிராணன் நிலைநிறுத்தப்பட்டு அதனால் உடல் இயக்கப்படுகிறது.

உடயப ஹுகருய ருயாரஹுக கிறைவனா தார
 மடைந்த காரண னாகிய சிவனாரா தாரை
 தொடர்ந்து மாபர னாலுய ருயாரனாய றோஹி
 மடவகு காயநிஹி நியவகுறு மெனமதி மதிததே.

மனிதர்களுக்குப் பிராணன் ஒன்றே உடலின் ஆதாரம், அதற்கு
 ஆதாரம் எல்லாவற்றுக்கும் காரணரான சிவபிரான்.
 சிவபெருமானுக்கு ஆதாரம் ஒன்றும் கிடையாது. அவரால் தான்
 பிராணன் நிலைநிறுத்தப்பட்டு அதனால் உடல் இயக்கப்படுகிறது.

शिवे प्राणो विलीनोऽपि योगिनो योगमार्गतः।
 स्वशक्तिवासनायोगाद् धारयेत्येव विग्रहम् ॥ ३० ॥
 स चाभ्यासवशाद् भूयः सर्वतत्त्वातिवर्तिनि।
 निष्कलङ्के निराकारे निरस्ताशेषविक्रवे ॥ ३१ ॥
 चिद्विलासपरिस्फूर्तिपरिपूर्णसुखाह्वये।
 शिवे विलीनःसर्वात्मा योगी चलति न क्वचित् ॥ ३२ ॥

யோகமார்க்கத்தின் வாயிலாகச் சிவபெருமானிடத்தில்
 பிராணன் ஓடுங்கிய பின்னரும் தனது சக்தியின் யோகத்தால்
 உடலைத் தரிக்கிறான்; அவன் இடையறாத அப்பியாசத்தினால்
 தத்துவங்களைக் கடந்ததும் மாசற்றதும் உருவமற்றதும்
 சைதன்னிய ஆனந்தமே நிறைந்ததும் பரிபூரணமுமான
 சிவத்தினில் முழுதும் லயித்து அசைவற்று விளங்குகிறான்.

இந்த வாய்நற பயற்சியா லிஹபபு ரணமா
 யந்த மாதிய லாததா யறிவுரு வாகிப
 பந்த மாகிய ததவவங கடந்துயர பரத்தில
 வந்து மாயதலில யோகிதாஹ சலிததிடாஹ மஹனோ.

அவன் இடையறாத அப்பியாசத்தினால் தத்துவங்களைக்
 கடந்ததும் மாசற்றதும் உருவமற்றதும் சைதன்னிய ஆனந்தமே
 நிறைந்ததும் பரிபூரணமுமான சிவத்தினில் முழுதும் லயித்து
 அசைவற்று விளங்குகிறான்.

प्रध्वस्तवासनासङ्गात् प्राणवृत्तिपरिक्षयात्।
शिवैकीभूतसर्वात्मा स्थाणुवद् भाति संयमी ॥ ३३ ॥

इति प्राणानुग्रहस्थलम्

மலவாசனைகளற்று பிராணனுடைய செயல்கள் மிகக் குறைந்து சிவனோடு ஓடுங்கி சிவமாகவே ஆகிய யோகி தன்னிலையிலேயே அசைவற்று விளங்குகிறான்.

நங்கு வாசனை யுடையனாய நிகழுயர வருத்தி
யங்கு மாறுபு சிவத்தின லேகமா யருப்போ
னோங்கு தாஹுவொத தசைநதிடா னென்றுமென யுணரக
வாங்கு வாரதிரைக கடல்குடித துயரநதிட வலலோய.

மலவாசனைகளற்று பிராணனுடைய செயல்கள் மிகக் குறைந்து சிவனோடு ஓடுங்கி சிவமாகவே ஆகிய யோகி தன்னிலையிலேயே அசைவற்று விளங்குகிறான்.

பிராணநுக்கிரகத்தலம் முற்றும்.

अथ कार्यार्पितस्थलम्

शिवस्य पररूपस्य सर्वानुग्राहिणोऽर्चने।
त्यागो देहाभिमानस्य कार्यार्पितमुदाहृतम् ॥ ३४ ॥

அனைவர்க்குமருளும் பரவடிவான சிவபெருமானை வழிபடுங்கால் தனது உடலைப் பற்றிய சிந்தனைகளை அறவே துறத்தல் காயார்ப்பிதமாகும்.

அருள்செ யப்பர யோகிதா னருச்சனைப பொருடரு
மருள்செய யவஷ்டன மானமறு றிருவதே மதிப்பறு
றெருள்செய கிளைகா யாரப்பத மென்றுரை செயவ
ராருள்செய வெயபவ மகன்றுநல லறிவறிந திருப்போர.

அனைவர்க்குமருளும் பரவடிவான சிவபெருமானை வழிபடுங்கால்
தனது உடலைப் பற்றிய சிந்தனைகளை அறவே துறத்தல்
காயார்ப்பிதமாகும்.

यदा योगी निजं देहं शिवाय विनिवेदयेत्।
तदा भवति तद्रूपं शिवरूपं न संशयः॥ ३५॥
इन्द्रियप्रीतिहेतूनि विषयासङ्गजानि च।
सुखानि सुखचिद्रूपे शिवयोगी निवेदयेत्॥ ३६॥

தனது உடலை யோகி சிவபிரானுக்கு அர்ப்பிக்குங்கால் அவன்
சிவவடிவே ஆகிறான்; பொறிபுலன்களின் சுகத்திற்காக நுகரும்
உலக இன்பங்களையும் அவன் சின்மயமான சிவபெருமானுக்கே
அர்ப்பணம் செய்யக்கடவன்.

என்று தன்னுடய பசுலுக கரபயதரு செயவ
என்று தனவடி வொருசிவ வடிவமே யாகு
மொன்று மிந்திய வடயவாண பங்களை யோகி
நின்ற சிநமய சிவகுதிலுக காசுகுவ னேரறது.

தனது உடலை யோகி சிவபிரானுக்கு அர்ப்பிக்குங்கால் அவன்
சிவவடிவே ஆகிறான்; பொறிபுலன்களின் சுகத்திற்காக நுகரும்
உலக இன்பங்களையும் அவன் சின்மயமான சிவபெருமானுக்கே
அர்ப்பணம் செய்யக்கடவன்.

दर्शनात् स्पर्शनाद् भुक्तेः श्रवणाद् घ्राणनादपि।
विषयेभ्यो यदुत्पन्नं शिवे तत्सुखमर्पयेत्॥ ३७॥
देहद्वारेण यद्यत् स्यात् सुखं प्रासङ्गमात्मनः।
तत्तन्निवेदयन् शम्भोर्योगी भवति निर्मलः॥ ३८॥

इति कार्यार्पितस्थलम्

காணுதல், கேட்டல், தொடுதல், மூக்கினால் முகர்தல் போன்ற
புலன்களால் நுகரும் எல்லா இன்பங்களையும் சிவபிரானுக்கே
அர்ப்பணம் செய்தல் வேண்டும்; உடலின் வாயிலாக நுகரும்

இன்பங்கள் அனைத்தையும் சிவபிரானுக்கு அர்ப்பித்தலால் யோகி மலங்களற்று விளங்குகிறான்.

கண்டுகேடகமய யுண்டுகயாரத துறறிடு காலக
கொண்ட வண்டுகள யாவையு சிவத்தினற கொடுத்த
மண்டி யவவுடல் வழிவரு மறமுள சுகமுய
வண்ட வெந்தளைப பரமலுக காகுகுவோண்ட வமலண்ட.

காணுதல், கேட்டல், தொடுதல், மூக்கினால் முகர்தல் போன்ற புலன்களால் நுகரும் எல்லா இன்பங்களையும் சிவபிரானுக்கே அர்ப்பணம் செய்தல் வேண்டும்; உடலின் வாயிலாக நுகரும் இன்பங்கள் அனைத்தையும் சிவபிரானுக்கு அர்ப்பித்தலால் யோகி மலங்களற்று விளங்குகிறான்.

காயார்ப்பித்தலம் முற்றும்.

अथ करणार्पितस्थलम्

आसञ्जनं समस्तानां करणानां परात्परे।
शिवे यत् तदिदं प्रोक्तं करणार्पितमागमे ॥ ३९ ॥

ஆதியான சிவபெருமானிடத்தில் எல்லாப் பொறிபுலன்களையும் சேர்ப்பித்தலே கரணர்ப்பிதமாகும்.

ஆதி யாகிய சிவத்தினற கரணங்க ளனைததுய
வேதி யாவத னடைபுணரத திடுதலே வளங்கத
ததி லுலகர ணாரபயத மெனவே தெராகமுய
பூத நாயக னருளகொடு பொதியலிற புகுறதோய.

ஆதியான சிவபெருமானிடத்தில் எல்லாப் பொறிபுலன்களையும் சேர்ப்பித்தலே கரணர்ப்பிதமாகும்.

यद्यत्करणमालम्ब्य भुङ्क्ते विषयजं सुखम्।
तत्तच्छिवे समर्प्यैष करणार्पक उच्यते ॥ ४० ॥

எந்தெந்த புலன்களால் இன்பங்களை நுகர்கிறானோ
அவ்வவற்றைச் சிவபிரானுக்கே சமர்ப்பித்தல் கரணர்ப்பகம்
எனப்படும்.

யாது தானொரு கரணங்கொண்டு ஞானபுல னாததிற
போது மோசககூ சிவகுதினறு சமர்ப்பணை புரயு
நதி யான்கர ணார்ப்பத னெனவே நிகழ்தது
மாது பாதிய னருளய வாகமய வகுதது.

எந்தெந்த புலன்களால் இன்பங்களை நுகர்கிறானோ
அவ்வவற்றைச் சிவபிரானுக்கே சமர்ப்பித்தல் கரணர்ப்பகம்
எனப்படும்.

अहङ्कारमदोद्विक्तमन्तः करणवारणम्।

बध्नीयाद् यः शिवालाने स धीरः सर्वसिद्धिमान्॥४१॥

அஹங்காரம் மமதை முதலியவற்றால் மதம்பிடித்துத் திரியும்
யானையை சிவமெனும் தூணில் கட்டுபவனே உண்மையில்
வீரனாவான்.

அகந்தை யாமதய பொழிதரு கரணவா ரணகுதை
மிகுந்த மாசிவ மெலுந்தறி பண்பபவன வாநா
பகுந்த வந்தியகு ததிபதி யாமனய பரகுதிற
பகுந்து ளானறனக கதுதொடர பொறிகொடென பொருந்துய.

அஹங்காரம் மமதை முதலியவற்றால் மதம்பிடித்துத் திரியும்
யானையை சிவமெனும் தறியால் கட்டுபவனே உண்மையில்
வீரனாவான்.

इन्द्रियाणां समस्तानां मनः प्रथममुच्यते।

वशीकृते शिवे तस्मिन् किमन्यैस्तद्वशानुगैः॥४२॥

इन्द्रियाणां वशीकारो निवृत्तिरिति गीयते।

लक्षीकृते शिवे तेषां कुतः संसारगाहनम्॥४३॥

संसारविषकान्तारसमुच्छेदकुठारिका।

उपशान्तिर्भवेत् पुंसामिन्द्रियाणां वशीकृतौ॥४४॥

இந்திரியங்களுள் முதன்மையான மனத்தை சிவத்தினில் செலுத்தி வசப்படுத்திய பின் மற்றவற்றைப் பற்றி யாதொரு சிந்தையுமில்லை; புலன்களை அடக்கி வசமாக்குதலே நிவிருத்தியாகும். சிவபிரானை அவற்றுக்கெல்லாம் இலட்சியமாகினால் சம்சாரத் தொல்லை யே இராது. அவற்றை வசப்படுத்துவதால் சம்சாரமெனும் கொடிய விஷக்காடு அழிக்கப்படும்.

**இறதி யங்களை மறிதருகு சிவதின் லிசைததோய
கறத வெயபவ முழுத லியாண்டுகள தறைய
னாநதி யங்கடன வழிபடுத திடலபவ மெனனுய
பறத வலவன மெறிநதிடற கொருபெருய பரசாய.**

புலன்களை அடக்கி வசமாக்குதலே நிவிருத்தியாகும். சிவபிரானை அவற்றுக்கெல்லாம் இலட்சியமாகினால் சம்சாரத் தொல்லை யே இராது. அவற்றை வசப்படுத்துவதால் சம்சாரமெனும் கொடிய விஷக்காடு அழிக்கப்படும்.

**इन्द्रियैरेव जायन्ते पापानि सुकृतानि च।
तेषां समर्पणादीशे कुतः कर्मनिबन्धनम्॥४५॥**

பாவபண்ணியங்கள் யாவும் புலன்களால் தான் உண்டாகின்றன; அவற்றை ஈசுவரனுக்குச் சமர்ப்பித்தால் கருமமலத் தொல்லை இராது.

**இறதி யங்களாற பாவபுண ணயங்களை வற தெயது
மிறதி யஞ்சிவத தாககினாற கிருவனை யாலலை
யறத வெயபவ முறாணமனத தாஞ்சக வவாயை
முறது ஞானவா ரழலிடை யாடடிடு முறைபோல.**

பாவபண்ணியங்கள் யாவும் புலன்களால் தான் உண்டாகின்றன; அவற்றை ஈசுவரனுக்குச் சமர்ப்பித்தால் கருமமலத் தொல்லை இராது.

**प्रकाशमाने चिद्धहौ बहिरन्तर्जगन्मये।
समर्प्य विषयान् सर्वान् मुक्तवजायते जनः॥४६॥**

चित्द्रव्यं समादाय जगजातं महाहविः।
चिद्रहौ जुहतामन्तः कुतः संसारविप्लवः॥४७॥

ஓளிவிட்டுப் பிரகாசிக்கும் சின்மயத் தீயில் அகம் மற்றும் புற உலகவிஷயங்களை இட்டு முக்தனைப் போல் விளங்குகிறான்; உலகமெனும் பெரும் ஹவிசை சித்தத்துடன் சேர்த்து சைதன்னியத் தீயில் ஹோமம் செய்வோனுக்கு சம்சாரத் துன்பமே இல்லை.

अक्यपु ऱ्णकषु ऱ्णैरुतुगु ञुानवव कियानेन
मिकुयपु लनेकने नवययदे यदुवेद कनेरु
लुकनति कुयपर मुततनोतु तुरुसिव मामेने
रुक्यप रवकषु मुणरुतव रययपुव रनेरु.

ஓளிவிட்டுப் பிரகாசிக்கும் சின்மயத் தீயில் அகம் மற்றும் புற உலகவிஷயங்களை இட்டு முக்தனைப் போல் விளங்குகிறான்; உலகமெனும் பெரும் ஹவிசை சித்தத்துடன் சேர்த்து சைதன்னியத் தீயில் ஹோமம் செய்வோனுக்கு சம்சாரத் துன்பமே இல்லை.

आत्मज्योतिषि चिद्रूपे प्राणवायुनिबोधिते।
जुहन् समस्तविषयान् तन्मयो भवति ध्रुवम्॥४८॥
इन्द्रियाणि समस्तानि शरीरं भोगसाधनम्।
शिवपूजाङ्गभावेन भावयन् मुक्तिमाप्नुयात्॥४९॥

इति करणार्पितस्थलम्

பிராணவாயுவினால் தூண்டப்பட்ட சைதன்னியமான ஆன்மசோதியில் அனைத்து விஷயங்களையும் ஹோமம் செய்வதால் அவன் சைதன்னியமாகவே ஆகிறான்; உலகத்தை அனுபவிக்கும் சாதனங்களான எல்லா இந்திரியங்கள் மற்றும் உடல் ஆகியவற்றை சிவபூஜைக்குரிய சாதனங்களாக எண்ணுபவன் முக்தியடைகிறான்.

பொறிகள் யாவையும் போகசா தநமெனைய புரமு
நெறிகொ எசன தருசசனை யங்கமா நினைந்தோன
குறிகொ எங்கமி லொருபர முத்தியே குறுகுய
வெறிகொ வண்ணமிசையுரல சந்தந வெறபோய.

உலகத்தை அனுபவிக்கும் சாதனங்களான எல்லா
இந்திரியங்கள் மற்றும் உடல் ஆகியவற்றை சிவபூஜைக்குரிய
சாதனங்களாக எண்ணுபவன் முக்தியடைகிறான்.

கரணர்ப்பிதத்தலம் முற்றும்.

अथ भावार्पितस्थलम्

शिवे निश्चलभावेन भावानां यत्समर्पणम्।
भावार्पितमिदं प्रोक्तं शिवसद्भाववेदिभिः ॥ ५० ॥

மனத்தின் அனைத்து பாவங்களையும் அமைதியாகச்
சிவபிரானிடத்தில் சமர்ப்பித்தலே பாவார்ப்பிதமாகும்.

சலந மிஹிய பாவனை கொண்டுசுறு பாவ
நலமு யுஞ்சிவ னிடத்தின லரப்பத நவறயு
நிலைய லங்குபா வாரப்பத மெனவே நிறுப்பர
புலமை கொண்டுயர சிவநிலை யுணரந்திடுய புலவர.

மனத்தின் அனைத்து பாவங்களையும் அமைதியாகச்
சிவபிரானிடத்தில் சமர்ப்பித்தலே பாவார்ப்பிதமாகும்.

चित्तस्थसकलार्थानां मननं यत्तु मानसे।
तदर्पणं शिवे साक्षान्मानसो भाव उच्यते ॥ ५१ ॥
भाव एव हि जन्तूनां कारणं बन्धमोक्षयोः।
भावशुद्धौ भवेन्मुक्तिर्विपरीते तु संसृतिः ॥ ५२ ॥

மனத்தில் தோன்றும் அனைத்து எண்ணங்களையும்
சிவார்ப்பணம் செய்தல் மானஸபாவமெனப்படுகிறது; பாவங்கள்
தான் பந்தம் மோட்சம் ஆகிய இரண்டிற்கும் காரணம். மனதின்

பாவங்கள் சுத்தமாயின் முக்தி விளையும், இல்லையேல் சம்சாரபந்தம்.

மான சந்தனைப பாவமெஃ றறைகுவுர மனகுதி
லான வபபொரு ணனைவொரு சிவகுதி லரபபதமா
மன வெயபவ மடைகிலஃ பாவசுத தியனோஃ
றான திங்கிலஃ பவகுதினயு சுழலுவஃ றளரந்தே.

மனத்தில் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் சிவார்ப்பணம் செய்தல் மானஸபாவமெனப்படுகிறது; பாவங்கள் தான் பந்தம் மோட்சம் ஆகிய இரண்டிற்கும் காரணம். மனதின் பாவங்கள் சுத்தமாயின் முக்தி விளையும், இல்லையேல் சம்சாரபந்தம்.

भावस्य शुद्धिराख्याता शिवोऽहमिति योजना।
विपरीतसमायोगे कुतो दुःखनिवर्तनम्॥५३॥
भोक्ता भोग्यं भोजयिता सर्वमेतच्चराचरम्।
भावयन् शिवरूपेण शिवो भवति वस्तुतः॥५४॥

சிவோஹம் எனும் பாவனையே பாவசுத்தியாகும்; மாருகச் செய்தால் சம்சாரத் துன்பம் நீங்காது. நுகர்வோன், நுகரும் பொருட்கள், நுகரச் செய்பவன், இந்த உலகம் ஆகியன எல்லாம் சிவமயமாகப் பாவித்தலால் சிவமாகவே ஆகிறான்.

பாவ சுததிதாஃ சிவோகமெஃ யோகமாயப பகரவர
பாவ மயறது தீரநதுளஃ பவகுதினயு படுவாஃ
மேவா யுஃபவ ஹுஹுயபொரு ஶுடருவோஃ வளயபஃ
யாபு மோரசிவ மயமென வெஃஹுவோஃ சிவனாய

சிவோஹம் எனும் பாவனையே பாவசுத்தியாகும்; மாருகச் செய்தால் சம்சாரத் துன்பம் நீங்காது. நுகர்வோன், நுகரும் பொருட்கள், நுகரச் செய்பவன், இந்த உலகம் ஆகியன எல்லாம் சிவமயமாகப் பாவித்தலால் சிவமாகவே ஆகிறான்.

मिथ्येति भावयन् विश्वं विश्वातीतं शिवं स्मरन्।
सत्तानन्दचिदाकारं कथं बद्धुमिहार्हति॥५५॥

உலகங்கள் யாவும் இல்லாத பொருட்கள், சிவபெருமான்
இவற்றையெல்லாம் கடந்தவன் என நினைக்கும் ஸச்சிதானந்த
வடிவின்னை சம்சாரத் தளைகள் கட்ட மாட்டா.

மிகுதை யென்றுல கனைததையு வமுத்தறி வானபச
சுதெ ஹுஞ்சிவந தனையே நினைநதுயுந தகையோ
னெத்தி றுங்கள னாயஹு மலததுட னைசயான
முத்த னென்றவன றனைமொழி குயுவரமு தறிஞர.

உலகங்கள் யாவும் இல்லாத பொருட்கள், சிவபெருமான்
இவற்றையெல்லாம் கடந்தவன் என நினைக்கும் ஸச்சிதானந்த
வடிவின்னை சம்சாரத் தளைகள் கட்ட மாட்டா.

सर्वं कर्मार्चनं शम्भोर्वचनं तस्य कीर्तनम्।
इति भावयतो नित्यं कथं स्यात् कर्मबन्धनम्॥५६॥
सर्वेन्द्रियगतं सौख्यं दुःखं वा कर्मसंभवम्।
शिवार्थं भावयन् योगी जीवन्मुक्तो भविष्यति॥५७॥

इति भावार्पितस्थलम्

செய்யும் செயல்கள் யாவும் சிவார்ச்சனையே, பேசுவதெல்லாம்
சிவத்தோத்திரமே என உறுதியாகப் பாவிப்போனுக்குக்
கர்மபந்தனைதான் ஏது? இந்திரியங்களால் நுகரப்படும்
சுகதுக்கங்கள் யாவும் கர்மபந்தனையால் விளைபவை;
அவற்றைச் சிவார்ப்பிதமாக பாவிப்போன்
ஜீவன்முத்தனுகின்றான்.

கருமய யாஷமோர பரசிவ பூசனை கழறு
முரைகள் யாஷமொண டுதியென ஷுனஹுவோறு கிலலை
கரும பந்தனை யாஷபுண பங்களைக கருதா
தொருப ரணனக காகுவோ ஹுயரசீவன முத்தன.

செய்யும் செயல்கள் யாவும் சிவார்ச்சனையே, பேசுவதெல்லாம் சிவத்தோத்திரமே என உறுதியாகப் பாவிப்போனுக்குக் கர்மபந்தனைதான் ஏது? இந்திரியங்களால் நுகரப்படும் சுகதுக்கங்கள் யாவும் கருமபந்தனையால் விளைபவை; அவற்றைச் சிவார்ப்பிதமாக பாவிப்போன் ஜீவன் முக்தனாகின்றான்.

பாவார்ப்பிதத்தலம் முற்றும்.

अथ शिष्यस्थलम्

शासनीयो भवेद्यस्तु परकायेन सर्वदा।
तत्प्रसादात्तु मोक्षार्थी स शिष्य इति कीर्तितः॥५८॥

பரகாயனான சிவபெருமானால் எப்போதும் ஆளப்பட்டு அவனருளால் மோட்சமடைய விரும்புவோன் சீடனாவான்.

பரம மேவடி வாகுமப பெரயவண றணனா
லருளபு ரந்தளக கபபு வோனவ னருளாறு
பரம வண்பவ டவாஷுளோ னெவனவண பகரா
னருமை தங்கிய சீடனெண யுயரந்தவ ரசைப்பார.

பரகாயனான சிவபெருமானால் எப்போதும் ஆளப்பட்டு அவனருளால் மோட்சமடைய விரும்புவோன் சீடனாவான்.

भावो यस्य स्थिरो नित्यं मनोवाक्कायकर्मभिः।
गुरौ निजे गुणोदारे स शिष्य इति गीयते॥५९॥

மனம் வாக்கு உடல்களால் தனது பக்திபாவத்தை எப்போதும் நற்குணங்கள் நிறைந்த குருவுக்குச் சமர்ப்பிப்பவன் சீடன்.

பாவ நற்குணங் கடகிட மாகியே பரமாய
மேஷு சற்குரு பரனடை மனமொழி மெய்யால்
யாஷு முற்றவண றணனையே சீடனெண றிசைக்குங்
காவா யொத்தகண மலைமகள பாகனா கமங்கள.

பரகாயனான சிவபெருமானால் எப்போதும் ஆளப்பட்டு
அவனருளால் மோட்சமடைய விரும்புவோன் சீடனாவான்.

शान्तो दान्तस्तपश्शीलः सत्यवाक् समदर्शनः।

गुरौ शिवे समानस्थः स शिष्याणामिहोत्तमः॥ ६०॥

மனம் மற்றும் பொறிபுலன்களின் அடக்கம், தவம், உண்மை
பேசுதல், எல்லாவற்றிலும் சமநோக்கு, குருவையும்
சிவபிரானையும் ஒக்க நோக்குதல் ஆகியன உடையவன்
சீடர்களுள் சிறந்தவன்.

சாந்தி தாந்திநய றவஞ்சம தராசனய வாயமை
வாயநது மாண்குரு சிவனடை யொத்தநை மனத்தா
லேயநது ளாஹனைச சீடஞ டாமண யெபெர
தரந்த மாஹுடை யொருபர சிவமுணர திறத்தோர.

மனம் மற்றும் பொறிபுலன்களின் அடக்கம், தவம், உண்மை
பேசுதல், எல்லாவற்றிலும் சமநோக்கு, குருவையும்
சிவபிரானையும் ஒக்க நோக்குதல் ஆகியன உடையவன்
சீடர்களுள் சிறந்தவன்.

गुरुमेव शिवं पश्येच्छिवमेव गुरुं तथा।

नैतयोरन्तरं किञ्चिद्विजानीयाद्विचक्षणः॥ ६१॥

शिवाचारे शिवध्याने शिवज्ञाने च निर्मले।

गुरोरादेशमात्रेण परां निष्ठामवाप्नुयात्॥ ६२॥

குருவைச் சிவனாகவும் சிவபிரானைக் குருவாகவும் அவர்களுள்
எவ்வித வேறுபாட்டையும் காணாத சீடன் சைவ ஒழுக்கம்,
சிவத்தியானம், மாசற்ற சிவஞானம் ஆகியவற்றில் மிக உயர்ந்த
நிடடையை அவனது குருவின் ஆணையால் பெறுவான்.

குருவை மெய்சிவ மாகவச சிவஹனைக குருவா
யொருமை பெற்றிடக காணகவக குருபர ஹரைத்த
திராவ றசசிவ நெறிசிவத் தியாநமெயஞ ஞான
மருவ ஹுறவை நிடடைய னோங்குக மாதோ.

குருவைச் சிவனாகவும் சிவபிரானைக் குருவாகவும் அவர்களுள் எவ்வித வேறுபாட்டையும் காணாத சீடன் சைவ ஒழுக்கம், சிவத்தியானம், மாசற்ற சிவஞானம் ஆகியவற்றில் மிக உயர்ந்த நிபந்தையை அவனது குருவின் ஆணையால் பெறுவான்.

ब्रह्माण्डबुद्धोद्भूतं मायासिन्धुं महत्तरम्।

गुरोः कवल्यत्याशु कटाक्षवडवानलः ॥ ६३ ॥

गुरोः कटाक्षवेधेन शिवो भवति मानवः।

रसवेधाद् यथा लोहो हेमतां प्रतिपद्यते ॥ ६४ ॥

பிரம்மாண்டமெனும் பெரிய நீர்க்குமிழியில் தோன்றிய இந்த மாயைக் கடலை குருவின் கடைக்கண் பார்வையாகிற நெருப்பு வற்றச் செய்துவிடும்; ரசமணியின் தொடர்பினால் இரும்பு பொன்னாவது போல் குருவின் கடைக்கண் நோக்கால் சீடன் சிவனாகிறான்.

அண்ட மொககுளசேர மாயையங் கடலுய ராசாண

கண்ட நல்லருள கடைக்கணால் வறறுறுங் கலப்ப

பண்டிரும்பர தத்தினாற பசுயபொனா மாபோண

மண்ட லந்தனாண மனதருளு சிவமய மாவர.

பிரம்மாண்டமெனும் பெரிய நீர்க்குமிழியில் தோன்றிய இந்த மாயைக் கடலை குருவின் கடைக்கண் பார்வையாகிற நெருப்பு வற்றச் செய்துவிடும்; ரசமணியின் தொடர்பினால் இரும்பு பொன்னாவது போல் குருவின் கடைக்கண் நோக்கால் சீடன் சிவனாகிறான்.

न लङ्घयेद् गुरोराज्ञां ज्ञानमेव प्रकाशयन्।

शिवासक्तेन मनसा सर्वसिद्धिमवाप्नुयात् ॥ ६५ ॥

शिवादन्यज्जगन्मिथ्या शिवः संवित्स्वरूपकः।

शिवस्त्वमिति निर्दिष्टो गुरुणा मुक्त एव सः ॥ ६६ ॥

குருவின் ஆணையை மீறாமல் சிவபெருமானிடத்திலே ஆழ்ந்த நிபந்தையுடையோன் எல்லாச் சித்திகளையும் அடைவான்; சிவபிரானைத் தவிர ஏனைய அனைத்தும் நிலையற்றவை,

சிவபிரான் சின்மயனானவன், நீ சிவபிரானே என்று குருவினால் போதிக்கப்பட்டவன் முக்தியடைந்தவனே.

தேசி கஹ்ரன தாணையக கடந்திடல செயயா
 னாச கஹ்ரள ஞானமுற றடைகுவ னவனாற
 பேசு யுஞ்சக மிததைபே ரறிவது பரம
 மேச லிஹ்ரது ந்யென வசைநதவஹ முத்தஹ.

குருவின் ஆணையை மீறாமல் சிவபெருமானிடத்திலே ஆழ்ந்த
 நிடைபுடையோன் எல்லாச் சித்திகளையும் அடைவான்;
 சிவபிரானைத் தவிர ஏனைய அனைத்தும் நிலையற்றவை,
 சிவபிரான் சின்மயனானவன், நீ சிவபிரானே என்று குருவினால்
 போதிக்கப்பட்டவன் முக்தியடைந்தவனே.

गुरोर्लब्ध्वा महाज्ञानं संसारामयभेषजम्।
 मोदते यः सुखी शान्तः स जीवन्मुक्त एव हि॥६७॥

इति शिष्यस्थलम्

சம்சாரப் பிணியை நீக்கவல்ல மிக உயர்ந்த ஞானத்தைக்
 குருவின் வாயிலாக அறிந்தவன் நிலையான அமைதியடைந்து
 எப்போதும் இன்புறுவான்; அவன் ஜீவன்முக்தனே.

பறவா நஹ்மருந தாகிய பரம ஞானத்தை
 யறவ னெஹ்யுயர குரவனா லடைநதுவற தமரவோ
 ஹ்ரஹு வெயபகை யலாஹ்யுயர முத்தனெஹ யுரைப்பர
 மறுவ கஹ்ரள கலைமுழு துணர்நதுறு மதிஞர.

சம்சாரப் பிணியை நீக்கவல்ல மிக உயர்ந்த ஞானத்தைக்
 குருவின் வாயிலாக அறிந்தவன் நிலையான அமைதியடைந்து
 எப்போதும் இன்புறுவான்; அவன் ஜீவன்முக்தனே.

சீடத்தலம் முற்றும்.

अथ शुश्रूषस्थलम्

बोध्यमानः स गुरुणा परकायेन सर्वदा।

तच्छुश्रूषारतः शिष्यः शुश्रूषुरिति कीर्त्यते ॥ ६८ ॥

பரகாயனான குருவினால் போதிக்கப்பட்டு அவருக்குப் பணிவிடை செய்வதிலேயே நாட்டம் கொண்ட சீடன் சுசுரூஷ எனப்படுகின்றான்.

படு யூங்ரு வாலருள செயதிடப பெற்ற

சீட னொண்குரு சிசுருடை வருப்பனைச செயலா

னாடு யூசுசிசு ருடைபபெயர நண்ணுவ னெனைப

பாடு யூயபுகழ மாதவ வாகமய பகருய.

குருவினால் போதிக்கப்பட்டு அவருக்குப் பணிவிடை செய்வதிலேயே நாட்டம் கொண்ட சீடன் சுசுரூஷ என ஆகமங்கள் கூறும்.

किं सत्यं किं न वा सत्यं क आत्मा कः परः शिवः।

इति श्रवणसंसक्तो गुरोः शिष्यो विशिष्यते ॥ ६९ ॥

श्रुत्वा श्रुत्वा गुरोर्वाक्यं शिवसाक्षात्क्रियावहम्।

उपशाम्यति यः स्वान्ते स मुक्तिपदमाप्नुयात् ॥ ७० ॥

மெய் யாது பொய் யாது, ஆன்மா யாது சிவபிரான் யார் என்பதைப் பற்றிய குருவின் போதனைகளில் மிகவும் நாட்டமுடைய சீடனே சிறந்தவன்; சிவபெருமானே நேரிடையாக உணர்வதற்குத் துணையான குருவின் சொற்களைக் கேட்டு கேட்டு மன அமைதியடையும் சீடன் முக்தியடைவான்.

மெய்யமை யாதுபொய யாதுயார யாதுதான் வளங்குரு

செயமை யாரசிவய யாதென வானவுவோன் சீட

னாயமை யேசிவ மருள்குரு வன்மொழி கேட்டுப

பொய்யமை போயக மமைபவன் வடனைப பொருததுய.

மெய் யாது பொய் யாது, ஆன்மா யாது சிவபிரான் யார்
என்பதைப் பற்றிய குருவின் போதனைகளைக் கேட்டு கேட்டு
மன அமைதியடையும் சீடன் முக்தியடைவான்.

न बुध्यति गुरोर्वाक्यं विना शिष्यस्य मानसम्।
तेजो विना सहस्रांशोः कथं स्फुरति पङ्कजम्॥७१॥
सूर्यस्योदयमात्रेण सूर्यकान्तः प्रकाशते।
गुरोरालोकमात्रेण शिष्यो बोधेन भासते॥७२॥

சூரிய கிரணங்களின்றி தாமரை மலராதது போல் குருவின்
போதனைகளின்றி சீடனுடைய மனம் எதையும் அறியாது;
சூரியன் உதயமானவுடனேயே சூரியகாந்தக் கல் ஒளிவீசத்
தொடங்குவது போல் குருவின் பார்வையாலேயே சீடன் அறிவு
பெற்று விளங்குகிறான்.

ஆரயஹேன துரையலா தலரஹா திதியௌ
சூர் யஹேனை யலாஹமரை யலரஹா சொஸலி
னாரா யஹிகழ வாலவாளங் குவனருௌ சீடன
சூர் யஹிகழ வாஹகதிரக காந்தமுௌ ஈடருய.

சூரிய கிரணங்களின்றி தாமரை மலராதது போல் குருவின்
போதனைகளின்றி சீடனுடைய மனம் எதையும் அறியாது;
சூரியன் உதயமானவுடனேயே சூரியகாந்தக் கல் ஒளிவீசத்
தொடங்குவது போல் குருவின் பார்வையாலேயே சீடன் அறிவு
பெற்று விளங்குகிறான்.

अद्वैतपरमानन्दप्रबोधैकप्रकाशकम्।
उपायं शृणुयाच्छिष्यः सद्गुरुं प्राप्य साञ्जलिः॥७३॥
किं तत्त्वं परमं ज्ञेयं केन सर्वे प्रतिष्ठिताः।
कस्य साक्षात्क्रिया मुक्तिः कथयेति समासतः॥७४॥

கூப்பிய கைகளுடன் சீடன் குருவைச் சென்றடைந்து
அத்துவைத பரமானந்தம் அடையும் உபாயம் யாது?
அனைத்துக்கும் மேலானதும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானதும்

முக்தியடைய இன்றியமையாததுமான தத்துவம் தான் யாது
என வினாவ வேண்டும்.

சீட னககுரு பரனெதி ரஞ்சலி செயது
கேடி லததுவா தாநந்த மொஹையே கேடக
நாடு தததுவய யாதுல கெதகேணே நஹஹுய
வட குததுறல யாதினால வளயபுக வெஹபாஹ.

கூப்பிய கைகளுடன் சீடன் குருவைச் சென்றடைந்து
அத்துவைத பரமானந்தம் அடையும் உபாயம் யாது?
அனைத்துக்கும் மேலானதும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானதும்
முக்தியடைய இன்றியமையாததுமான தத்துவம் தான் யாது
என வினாவ வேண்டும்.

इति प्रश्ने कृते पूर्वं शिष्येण नियतात्मना।
ब्रूयात् तत्त्वं गुरुस्तस्मै येन स्यात् संश्रुतेर्लयः ॥ ७५ ॥
शिव एव परं तत्त्वं चिदानन्दसदाकृतिः।
स यथार्थस्तदन्यस्य जगतो नास्ति नित्यता ॥ ७६ ॥

இவ்வாறு சீடன் கேடகவும் குருவானவர் ஸச்சிதானந்த
வடிவினான சிவபிரானே பரதத்துவம்; அவனொருவனே
உள்பொருள், ஏனைய பொருட்கள் யாவும் நிலையற்றவை என
உண்மையைப் போதிக்க வேண்டும்.

இஹை வாறருஹ சீடனேர வானாபுற வறைவ
னஹை லயபவ மொழிகுவாஹ றததுவ மிசைபய
ஹுஹை ருஹசிவ னேபர முஹமைய மவனே
யஹை யாங்களா மிசசக மநிகுதமெஹ றறிவாய.

இவ்வாறு சீடன் கேடகவும் குருவானவர் ஸச்சிதானந்த
வடிவினான சிவபிரானே பரதத்துவம்; அவனொருவனே
உள்பொருள், ஏனைய பொருட்கள் யாவும் நிலையற்றவை என
உண்மையைப் போதிக்க வேண்டும்.

अयथार्थप्रपञ्चोऽयं प्रतितिष्ठति शङ्करे।
 सदात्मनि यथा शुक्तौ रजतत्वं व्यवस्थितम्॥७७॥
 शिवोऽहमिति भावेन शिवे साक्षात्कृते स्थिरम्।
 मुक्तो भवति संसारान्मोहग्रन्थेर्विभेदतः॥७८॥

உண்மையற்ற வெள்ளி இப்பியில் காணப்படுவது போல்
 உண்மையற்ற இப்பிரபஞ்சமும் என்றும் உண்மையான
 சிவபிரானிடத்தில் காணப்படுகிறது; நானே சிவன் எனும்
 நிலையான மனோபாவத்துடன் சிவபிரானை உணர்ந்தால்
 மனக்குழப்பங்கள் யாவும் நீங்கி முக்தியடைகிறேன்.

மிததை யாக்ருசகக்ரு சிவனடை மேபுறய வெள்ளி
 சுததி மேவஸபோறு சிவோகமெஃ பாவனை தோஃறி
 னத்த னாகிய சிவநிலை யுஃமைமைய யடைய
 முத்த னாகுவஃ பவநெறி முலமா மோகய.

உண்மையற்ற வெள்ளி இப்பியில் காணப்படுவது போல்
 உண்மையற்ற இப்பிரபஞ்சமும் என்றும் உண்மையான
 சிவபிரானிடத்தில் காணப்படுகிறது; நானே சிவன் எனும்
 நிலையான மனோபாவத்துடன் சிவபிரானை உணர்ந்தால்
 மனக்குழப்பங்கள் யாவும் நீங்கி முக்தியடைகிறேன்.

शिवं भावय चात्मानं शिवादन्यं न चिन्मय।
 एवं स्थिरे शिवाद्धैते जीवन्मुक्तो भविष्यसि॥७९॥

உனது ஆன்மாவைச் சிவமெனவே மதிப்பாயாக; சிவனைத்
 தவிர்த்து மற்றவற்றை நினையாதே; இவ்வாறு சிவாத்துவைத்
 பாவனை உறுதியடைந்தால் ஜீவன்முக்தனாகின்றேன்.

மைறத நயுனைச சிவமய மெஃனவே மதித்திங்
 கிறத வேறெஹு முலகினை யெஃணலை யாங்ஙஃ
 வறது யுக்ருசிவாத துவாதவஃ பததினாஃ மருவய
 பறத மிஃறிய வ்யஃமுத்த னாயனை பகரஃ.

உனது ஆன்மாவைச் சிவமெனவே மதிப்பாயாக; சிவனைத் தவிர்த்து மற்றவற்றை நினையாதே; இவ்வாறு சிவாத்துவைத பாவனை உறுதியடைந்தால் ஜீவன்முத்தனாகின்றான்.

एवं प्रचोदितः शिष्यो गुरुणा गुणशालिना।
शिवमेव जगत् पश्यन् जीवन्मुक्तोऽभिजायते॥८०॥

நற்குணங்கள் நிறைந்த குருவினால் இவ்வாறு போதிக்கப்பட்ட சீடன் இவ்வுலகையும் சிவமாகவே கண்டு ஜீவன்முத்தனாக விளங்குகிறான்.

इति शुश्रूषुस्थलम्

மேவு நற்குணக் குறைமாங் குரவனால் வளங்கப் பாவ மறையுயர போதனை யருள்செயப் படடோ
னயாவு மிச்சகஞ் சிவமய மேயெனக் கண்டு
சீவன் முத்தனா குவனென வாகமந் தெருடருய்.

நற்குணங்கள் நிறைந்த குருவினால் இவ்வாறு போதிக்கப்பட்ட சீடன் இவ்வுலகையும் சிவமாகவே கண்டு ஜீவன்முத்தனாக விளங்குகிறான்.

சிசுருடைத்தலம் முற்றும்.

अथ सेव्यस्थलम्

गुरुवाक्यामृतस्वादात् प्राप्तबोधमहाफलः।
शुश्रूषुरेव सर्वेषां सेव्यत्वात् सेव्य उच्यते॥८१॥

குருவின் உபதேச மொழியமுதத்தைப் பருகுவதால் உண்மையை அறிதலான பெரும் பயனை அடைந்த சீடனே அனைவராலும் போற்றி வணங்கப்படுவதால் ஸேவியன் எனப்படுகிறான்.

போத மாபலன் குருமொழி யமுதினாற் பொருநது
மேதை யாமிவ நேயுல கடங்கவுய வருயபுத

ததி லாகுசே வாதிடப பருவனாறு றெராய
னாத லாலிவஹ சேவாய னெலுயபெய ரடைவாஹ.

குருவின் உபதேச மொழியமுதத்தைப் பருகுவதால்
உண்மையை அறிதலான பெரும் பயனை அடைந்த சீடனே
அனைவராலும் போற்றி வணங்கப்படுவதால் ஸேவியன்
எனப்படுகிறான்.

गुरुपदिष्टे विज्ञाने चेतसि स्थिरतां गते।
साक्षात्कृतशिवः शिष्यो गुरुवत् पूज्यते सदा॥८२॥

குரு உபதேசித்த மெய்ஞ்ஞானம் மனத்தில் ஆழ்ந்து நிலைபெற்று
அதனால் சிவபிரானை நேரிடையாக உணர்ந்த சீடன் குருவைப்
போன்றே வணங்கப்படுகிறான்.

குரவ னலகுமெயகு ஞானநெகு சகதினாறு சடி
வரபு யுஞ்சிவ வடிவமாகு சீடலுய வளயபாறு
பரபு யுஙகுரு பரனெனப பூசிககப பருவஹ
வரமு யுஞ்சிவ ஞானவாழ வானென மதிதது.

குரு உபதேசித்த மெய்ஞ்ஞானம் மனத்தில் ஆழ்ந்து நிலைபெற்று
அதனால் சிவபிரானை நேரிடையாக உணர்ந்த சீடன் குருவைப்
போன்றே வணங்கப்படுகிறான்.

ज्ञानादाधिक्यसम्पत्तिर्गुरोर्यस्मादुपस्थिता।
तस्माज्ज्ञानागमाच्छिष्यो गुरुवत् पूज्यतां व्रजेत्॥८३॥
शिवोऽहमिति भावस्य नैरन्तर्याद् विशेषतः।
शिवभावे समुत्पन्ने शिववत् पूज्य एव सः॥८४॥

மெய்ஞ்ஞானச் செல்வம் குருவிற்கு நிறைந்துள்ளதாலும்
அவரிடமிருந்து உயர்ந்த ஞானம் பெற்றதாலும் சீடனும் போற்றி
வணங்கப்படுகிறான்; சிவோஹம் எனும் பாவனையை எப்போதும்
உடையவனானதால் சிவனெனும் உணர்வு நிலைபெற்ற சீடன்
சிவனைப் போன்றே வணங்கப்படுகின்றான்.

என்று மெய்சிவ நானெனைய பாவனை யெய்தி
 நின்ற வறகிடை யடிலா திறைநிலைத் திடலா
 னன்று ற்சிவனை போலவே யாங்கவ னாளுங்
 குறை லறறுயர பூசனை கொள்வனென றறிவாய்.

சிவோஹம் எனும் பாவனையை எப்போதும் உடையவனானதால்
 சிவனெனும் உணர்வு நிலைபெற்ற சீடன் சிவனைப் போன்றே
 வணங்கப்படுகின்றான்.

विषयासक्तचित्तोऽपि विषयासङ्गवर्जितः ।
 शिवभावयुतो योगी सेव्यः शिव इवापरः ॥ ८५ ॥

உலக விஷயங்களில் மனம் கொண்டிருந்தாலும் அவற்றில்
 பற்றற்றவனாயின் சிவபாவனையொன்றே உடைய யோகி
 சிவபிரானெனவே வணங்கத் தக்கவன்.

ஒழிவ யுஞ்சிவ பாவனை யுடையநல யோகி
 யாழிவு யுஞ்செயல வடயநெஞ் சடையவ னென்னு
 மொழியு மவ்வட யங்களினை முத்தனாய மருவிய
 வழிப டுஞ்செயல பரவுமா சிவனென மனனோ.

உலக விஷயங்களில் மனம் கொண்டிருந்தாலும் அவற்றில்
 பற்றற்றவனாயின் சிவபாவனையொன்றே உடைய யோகி
 சிவபிரானெனவே வணங்கத் தக்கவன்.

मुक्तः संशयपाशतः स्थिरमना बोधे च मुक्तिप्रदे
 मोहं देहभृतां दृशा विघटयन् मूलं महासंसृतेः ।
 सत्तानन्दचिदात्मके निरुपमे शिवे परस्मिन् पदे
 लीनात्मा क्षयितप्रपञ्चविभवो योगी जनैः सेव्यते ॥ ८६ ॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते
 वीरशिवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ
 प्रसादिस्थलाश्रितनवलिङ्गप्रसङ्गो नाम
 सप्तदशः परिच्छेदः ॥ १७ ॥

எல்லா மனக்குழப்பங்களிலிருந்தும் விடுபட்டவனாய், முக்திக்கு அடிகோலும் உயர்ஞானமொன்றிலேயே உறுதியான நாட்டமுடையோனாய், மக்களின் சம்சாரப்பிணிக்கு மூலமான மாயக்குழப்பங்களைத் தனது பார்வையாலேயே அழித்து, ஸச்சிதானந்த பரப்பிரம்மமான சிவபிரானிடத்திலேயே லயித்தவனாய் உலகப்பற்று சிறிதுமற்றவனாய் விளங்கும் யோகி அனைவராலும் வணங்கப்படுகின்றான்.

**பறத நாசநஞ் செயுஞ்சிவ ஞானமே பறயுஞ்
சிறதை யாஹுல கோரபவற தொலைததிடஸ செயுமா
நறத ஞானமெயச சிவபத மடைநறநஸ யோகி
யறத மாநிலத தனைவருய போறறிட வருபபண.**

எல்லா மனக்குழப்பங்களிலிருந்தும் விடுபட்டவனாய், முக்திக்கு அடிகோலும் உயர்ஞானமொன்றிலேயே உறுதியான நாட்டமுடையோனாய், மக்களின் சம்சாரப்பிணிக்கு மூலமான மாயக்குழப்பங்களைத் தனது பார்வையாலேயே அழித்து, ஸச்சிதானந்த பரப்பிரம்மமான சிவபிரானிடத்திலேயே லயித்தவனாய் விளங்கும் யோகி அனைவராலும் வணங்கப்படுகின்றான்.

சேவியத்தலம் முற்றும்.

சிவலிங்கத்தலம் முற்றிற்று.

अष्टादशः परिच्छेदः

प्रसादिस्थलसम्बद्धाः स्थलभेदाः प्रकीर्तिताः।

प्राणलिङ्गिस्थलारूढान् स्थलभेदान् वदस्व मे॥ १॥

பிரஸாதிஸ்தலத்திலடங்கிய தலங்களை விளக்கினாய்;
பிராணலிங்கிஸ்தலத்தின் பிரிவுகளைப் பற்றிக் கூறுவாயாக.

நற்பார சாதி யெய்துந் தலத்திற நயந்து ரைத்தாய்
பறப்பெறு பராண லிங்கி தலத்தினறு பேதந் தாலுளு
சொறப்பொருள் வளங்குமாயு சொல்லுக வடிய நேறுகுப
பொறப்புறு கயலை காக்குய புகழ்மலி கணங்கள் வேறதே.

பிரஸாதிஸ்தலத்திலடங்கிய தலங்களை விளக்கினாய்;
பிராணலிங்கிஸ்தலத்தின் பிரிவுகளைப் பற்றிக் கூறுவாயாக.

स्थलानां नवकं प्रोक्तं प्राणलिङ्गिस्थलाश्रितम्।

आदावात्मस्थलं प्रोक्तमन्तरात्मस्थलं ततः॥ २॥

परमात्मस्थलं पश्चान्निर्देहागमसंज्ञकम्।

निर्भावागमसंज्ञं च ततो नष्टागमस्थलम्॥ ३॥

आदिप्रसादनामाथ ततोऽप्यन्त्यप्रसादकम्।

सेव्यप्रसादकं चाथ शृणु तेषां च लक्षणम्॥ ४॥

ஆத்மஸ்தலம், அந்தராத்மஸ்தலம், பரமாத்மஸ்தலம்,
நிர்தேஹாகமம், நிர்பாவாகமம், நஷ்டாகமம், ஆதிபிரஸாதம்,
அந்தியபிரஸாதகம், ஸேவியபிரஸாதகம் என அது ஒன்பது
பிரிவுகளடங்கியது.

பொறப்புறு மாணமா முறையுய புகழ்மா கமங்கண் முறையுற
தற்பரசாத முறையு மாகவே தலங்க ளொப்பாண்
சொறப்பெறு பராண லிங்கி தொடர்ந்துள தலமி வறறை
வெறபமர முனவர வேறதே வளம்புது முறையற கேண்மோ.

ஆத்மஸ்தலம், அந்தராத்மஸ்தலம், பரமாத்மஸ்தலம்,
நிர்தேஹாகமம், நிர்பாவாகமம், நஷ்டாகமம், ஆதிபிரஸாதம்,

அந்தியபிரஸாதகம், ஸேவியபிரஸாதகம் என அது ஒன்பது பிரிவுகளடங்கியது.

जीवभावं परित्यज्य यदा तत्त्वं विभाव्यते।

गुरोश्च बोधयोगेन तदात्मायं प्रकीर्तितः॥५॥

குருவின் போதனையால் தான் ஜீவன் எனும் பாவம் நீங்கி உண்மைத் தத்துவத்தைச் சிந்திக்கின்ற போது ஆத்மா எனப்படுகிறது.

ஆரய நருளு ஞான போதனை யடைந்த வறந்தச

சீரயணி சீவ பாவற தரறதுறற றறது வறதை

யோர்யல பொடுபா வககுங காலைய லுணரறது ளோரறற

பேரய லாணமா வெணைப பெறறிடு முலகி லணறே

குருவின் போதனையால் தான் ஜீவன் எனும் பாவம் நீங்கி உண்மைத் தத்துவத்தைச் சிந்திக்கின்றபோது ஆத்மா எனப்படுகிறது.

वालाग्रशतभागेन सदृशो हृदयस्थितः।

अनश्नन् कर्मफलं सर्वमात्मा स्फुरति दीपवत्॥६॥

மயிரின் நுனியின் நூற்றிலொரு பாகத்தையொத்த ஆத்மா தீபச் சுடர்போல் கருமபலத்தை நுகராமல் இதயத்தில் பிரகாசிக்கின்றது.

பகரறதிடி ஹுணைமை வாலாக கிரசத பாக மொறது

நுகரறதுறு வானையாணி பேறு நுண்ணைய னாகு மாணமா

வகறதன் லிருள ராகு மருஞ்சுடர போலிருறது

திகழறதிடு மென்று சொலவர சிவாகம நெறியு ணரறதோர.

மயிரின் நுனியின் நூற்றிலொரு பாகத்தையொத்த ஆத்மா தீபச் சுடர்போல் கருமபலத்தை நுகராமல் இதயத்தில் பிரகாசிக்கின்றது.

आत्मापि सर्वभूतानामन्तः करणमाश्रितः।
अणुभूतो मलासङ्गादादिकर्मनियन्त्रितः ॥ ७ ॥

எல்லா உயிர்களிடத்தும் ஆத்மா அந்தக்கரணத்துடன் சேர்ந்து அணுவருவாய் ஆணவமலத்தொடர்பினால் பூருவகருமங்களின் பயனால் கட்டுண்டு கிடக்கிறது.

ஆணவத தடைய! னாலோ ரணுவென வாதி கஃம
நாணுற வசைககப படடு நவலிலுணை ணையனா மாஃமா
வேணுயூவ கரணந தஃனை யசைநதுளா னெஃறி சைபபர
தாணுவ! னமல நுலாய றமையணரந தமைநத மேலோர.

எல்லா உயிர்களிடத்தும் ஆத்மா அந்தக்கரணத்துடன் சேர்ந்து அணுவருவாய் ஆணவமலத்தொடர்பினால் பூருவகருமங்களின் பயனால் கட்டுண்டு கிடக்கிறது.

जपायोगाद्यथा रागः स्फटिकस्य मणोर्भवेत्।
तथाऽहङ्कारसम्बन्धादात्मनो देहमानिता ॥ ८ ॥

செம்பருத்திப் பூவின் சிவப்பு நிறம் அதனருகிலுள்ள பளிங்கில் ஏற்றப்படுவது போல் அஹங்காரத் தொடர்பினால் ஆத்மாவிற்குத் தனது உடலின் மேல் பற்று உண்டாகிறது.

தெளருயு பளஃவகு தானோர சேயொள! யரததச சாரவாய
கொளருயு மிலஃவகு செயமை குறிததிடி னஃவா றேபோல
வளளரு மாஃகா ரததிஃ சாரவஃனால வளஃவகு மாஃமாத
தளளரு முடலிஃ மானந தரஃககுமெஃ றறிநது கொளளே.

செம்பருத்திப் பூவின் சிவப்பு நிறம் அதனருகிலுள்ள பளிங்கில் ஏற்றப்படுவது போல் அஹங்காரத் தொடர்பினால் ஆத்மாவிற்குத் தனது உடலின் மேல் பற்று உண்டாகிறது.

अशरीरोऽपि सर्वत्र व्यापकोऽपि निरञ्जनः।

आत्मा मायाशरीरस्थः परिभ्रमति संसृतौ॥९॥

உடல்களற்று சுத்தமாய் எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மா
மாயையினால் ஏற்பட்ட உடலை ஏற்றுக்கொண்டு சம்சாரத்தில்
உழல்கிறது.

நிரஞ்சந மாய வாஃமா நிறைந்தவ னெங்கு மேலுய
வருஞ்செய லுடலி லாதா னாயலு மாயை தந்த
புரஞ்செறி பவனாய நியுறு புகலருய பவங்க டோயுற
திராந்திடு மெனையு கூறுஞ சிவனருளாக மங்கள.

உடல்களற்று சுத்தமாய் எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மா
மாயையினால் ஏற்பட்ட உடலை ஏற்றுக்கொண்டு சம்சாரத்தில்
உழல்கிறது.

आत्मस्वरूपविज्ञानं देहेन्द्रियविभागतः।

अखण्डब्रह्मरूपेण तदात्मप्राप्तिरुच्यते॥१०॥

உடல்கள் மற்றும் பொறி புலன்களினின்றும் வேறாய்
எல்லையற்றுப் பரந்து விரிந்த பிரம்ம வடிவாய் விளங்குவதே
ஆத்மா என அறிவதே ஆத்மபிராப்தி எனப்படுகின்றது.

மெய்யுட னாந்தி யங்கள வேறுசெய வழிய னாலே
பொய்யறு மகண்டா நந்த பூரண பரம ரூபா
லையம தறவே யாஃம சொரூபநை கறிதல செயயச
செய்யுமெந நாளந நாளாஃ மாவனைச சேரத லெஃபார.

உடல்கள் மற்றும் பொறி புலன்களினின்றும் வேறாய்
எல்லையற்றுப் பரந்து விரிந்த பிரம்ம வடிவாய் விளங்குவதே
ஆத்மா என அறிவதே ஆத்மபிராப்தி எனப்படுகின்றது.

न चास्ति देहसम्बन्धो निर्देहस्य स्वभावतः।

अज्ञानकर्मयोगेन देही भवति भुक्तये॥११॥

எவ்வித உடலுமின்றி பிரகாசிக்கும் ஆத்மா அஞ்ஞானம் மற்றும்
கருமபயன் ஆகியவற்றின் தொடர்பினால் உலக
இன்பதுன்பங்களை நுகரும் பொருட்டு உடலை ஏற்றுக்
கொள்கிறது.

உடம்பறு மாணமா வறகோ ருடலிலை யாய்ப்பா லேஹு
மடந்தரு மவததை கணம மருவலா லவஹா னாஹகுத
தொடரந்துள நுகரவறு காகத தோஹுவஹ றேகி யாயெஹ
றோடுஹகிய புலவ ழகக முடையவ ருரைப ரஹே.

எவ்வித உடலுமின்றி பிரகாசிக்கும் ஆத்மா அஞ்ஞானம் மற்றும்
கருமபயன் ஆகியவற்றின் தொடர்பினால் உலக
இன்பதுன்பங்களை நுகரும் பொருட்டு உடலை ஏற்றுக்
கொள்கிறது.

नासौ देवो न गन्धर्वो न यक्षो नैव राक्षसः।
न मनुष्यो न तिर्यक् न च स्थावरविग्रहः ॥ १२ ॥

இவன் தேவனோ கந்தருவனோ யட்சனோ அரக்கனோ மனிதனோ
பிராணி வருக்கமோ தாவரமோ அல்லன்.

தேவல னாயககர நரகந திருவரோ டரககர மககஹ
மாவல னாயப வறறிஹ வடிவலஹ வயஹகு மாஹமா
யாவஹமறு றெஹஹ னவவவ வுடம்பறு மிசைவா னாலே
மேஹவ னவறறா னாம மெஹறி வளகக மிககோய.

இவன் தேவனோ கந்தருவனோ யட்சனோ அரக்கனோ மனிதனோ
பிராணி வருக்கமோ தாவரமோ அல்லன்.

नानाकर्मविपाकाश्च नानायोनिसमाश्रिताः।
नानायोगसमापन्ना नानाबुद्धिविचेष्टिताः ॥ १३ ॥
नानामार्गसमारूढा नानासङ्कल्पकारिणः।

अस्वतन्त्राश्च किञ्चिज्ज्ञाः किञ्चित्कर्तृत्वहेतवः।

लीलाभाजनतां प्राप्ताः शिवस्य परमात्मनः ॥ १४ ॥

பற்பல கருமவினைகளால் பற்பல பிறப்புக்களில் பிறந்து பலவாறு உழன்று எவ்விதச் சுதந்திரமுமின்றி சிற்றறிவுடன் சிறிய செயல்களையே செய்பவர்களாய் சிவபெருமானது வினையாட்டுக்கு ஓரிடமாய்த் திகழ்கின்றனர்.

பற்பல கருமந தன்னாறு பற்பல யோனா யெய்திப
பற்பல மதிபொ ருந்திப பற்பல நெறியா னெய்தி
யற்பமென றறியு டனசிற நிறைமையு மடைந்த சீவன
சிறபர னாட லுக்கோ ரிடமெனச செறியு மனறே.

பற்பல கருமவினைகளால் பற்பல பிறப்புக்களில் பிறந்து பலவாறு உழன்று எவ்விதச் சுதந்திரமுமின்றி சிற்றறிவுடன் சிறிய செயல்களையே செய்பவர்களாய் சிவபெருமானது வினையாட்டுக்கு ஓரிடமாய்த் திகழ்கின்றனர்.

चोदिताः परमेशेन स्वस्वकर्मानुरूपतः।

स्वर्गं वा नरकं वापि प्राणिनो यान्ति कर्मिणः ॥ १५ ॥

पुनः कर्मावशेषेण जायन्ते गर्भकोटरात्।

जाता मृताः पुनर्जाताः पुनर्मरणभाजिनः।

भ्रमन्ति घोरसंसारे विश्रान्तिकथया विना ॥ १६ ॥

தங்களது வினைப்பயன்களுக்கேற்ற உடல்களைப் பரமேசுவரனால் பெற்று சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகின்றனர்; மீண்டும் வினைப்பயன்களுக்கேற்றவாறு கருப்பவாசம் செய்து பிறக்கின்றனர், மீண்டும் இறக்கின்றனர். இவ்வாறே இக்கொடிய சம்சாரத்திலிருந்து அமைதி பெறுவதைப்பற்றிய சிந்தனையின்றி உழல்கின்றனர்.

தனலுறு வானையா னாலச சயபுவா லியக்கப படடு

வெநநர கொடுதுறக்க மேவாய கரும சேட

மனலுற வனைவ யாறறில வந்துதித திறந்து தோன்றி

யானெண முழலுளு சீவ னருயபவத தமைதி யானறி.

தங்களது வினைப்பயன்களுக்கேற்ற உடல்களைப் பரமேசுவரனால் பெற்று சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகின்றனர்; மீண்டும் வினைப்பயன்களுக்கேற்றவாறு கருப்பவாசம் செய்து பிறக்கின்றனர், மீண்டும் இறக்கின்றனர். இவ்வாறே இக்கொடிய சம்சாரத்திலிருந்து அமைதி பெறுவதைப்பற்றிய சிந்தனையின்றி உழல்கின்றனர்.

जीवत्वं दुःखसर्वस्वं तदिदं मलकल्पितम्।
निरस्यते गुरोर्बोधाज्ज्ञानशक्तिः प्रकाशते॥ १७॥

इत्यात्मस्थलम्

இவ்வுலகில் பிறப்பது மலத்தினால் உண்டாக்கப்பட்டது, துன்பங்களே நிறைந்தது. அது குருவின் நற்போதனையினால் நீக்கமுற்று ஞானம் பிரகாசிக்கின்றது.

அருந்தியரக கிடம தாயஞ ஞானகர பதமே யாகிப
பொருந்திநினை யுள்ள சீவத துவமுடன போகு மாசாண
றிருந்தருண மொழியாண ஞான சததியுந திகழு மென்பர
பரந்துள கலைகண முறையு பழுதறக கறற மேலோர.

இவ்வுலகில் பிறப்பது மலத்தினால் உண்டாக்கப்பட்டது, துன்பங்களே நிறைந்தது. அது குருவின் நற்போதனையினால் நீக்கமுற்று ஞானம் பிரகாசிக்கின்றது.

சீவான்மத்தலம் முற்றும்.

अथान्तरात्मस्थलम्

यदा निरस्तं जीवत्वं भवेद् गुर्वनुबोधतः।
तदान्तरात्मभावोऽपि निरस्तस्य भवेद् ध्रुवम्॥ १८॥

குருவின் போதனைகளால் ஜீவனெனும் பாவம் நீங்கியவுடனேயே உறுதியான அந்தராத்மபாவம் வந்து சேரும்.

தேசிக னருள னாலே சீவபா வந்தா னென்று
நாசம தடையு மன்று நசிததிடப பட்டவறகுப
பாசமி லந்த ராணம பாவயவந துயுமென றோரவாய
மாசயு தவததின மிகக மலயவெற பமரந்த மேலோய.

குருவின் போதனைகளால் ஜீவனனும் பாவம்
நீங்கியவுடனேயே உறுதியான அந்தராத்மபாவம் வந்து சேரும்.

देहस्थितोऽप्ययं जीवो देहसङ्गविवर्जितः।

बोधात् परात्मभावित्वादन्तरात्मेति कीर्तितः ॥ १९ ॥

आत्मान्तरालवर्तिवाजीवात्मपरमात्मनोः।

योगादुभयधर्माणामन्तरात्मेति कीर्तितः ॥ २० ॥

இவ்வுடலில் இருந்துகொண்டிருந்தாலும் ஜீவன் உடலின்பால்
பற்றற்று விளங்குகிறான்; ஞானம் வந்தெய்தியதாலும் பரமாத்ம
பாவனை மிகுந்ததாலும் அந்தராத்மாவென
அழைக்கப்படுகின்றான். ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும்
இடையில் விளங்குவதால் அவன் இருவருடைய
குணங்களையும் பெறுகிறான்.

அறைந்தவச சீவன மெய்யோ டடுக்கிலு முடல பந்தந
துறந்தொரு பரமண மாவை யுளகலாற யுளங்கு சீவ
னறைந்துள பரம னாபப ண்றறலா லுபயத தணமை
பெயுறதிற மதனா லெயதுய பறிங்குமந தராணம நாமய.

இவ்வுடலில் இருந்துகொண்டிருந்தாலும் ஜீவன் உடலின்பால்
பற்றற்று விளங்குகிறான்; ஞானம் வந்தெய்தியதாலும் பரமாத்ம
பாவனை மிகுந்ததாலும் அந்தராத்மாவென
அழைக்கப்படுகின்றான். ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும்
இடையில் விளங்குவதால் அவன் இருவருடைய
குணங்களையும் பெறுகிறான்.

अहङ्कारस्य सम्बन्धान्मनुष्यत्वादिविभ्रमः।

न स्वभाव इति ज्ञानादन्तरात्मेति कथ्यते ॥ २१ ॥

यथा पद्मपलाशस्य न सङ्गो वारिणा भवेत्।
 तथा देहजुषोऽप्यस्य न शरीरेण सङ्गतिः ॥ २२ ॥
 नीडस्थितो यथा पक्षी नीडाद्भिन्नः प्रदृश्यते।
 देहस्थितस्तथात्मायं देहादन्यः प्रकाशते ॥ २३ ॥

அஹங்காரத்தின் தொடர்பினால் மனிதன் முதலான உடல்களை அடைகிறான்; அது அதன் இயற்கையன்று என்னும் ஞானம் தோன்றியவுடன் அந்தராத்மாவெனப்படுகிறான். தாமரையிலே நீருடன் தொடர்பு அற்று இருப்பதுபோல் உடலில் இருந்தாலும் அதனுடன் எவ்விதத் தொடர்புமற்று விளங்குகிறான். கூட்டில் வாழும் பறவை அதனின் வேராக இருப்பது போல் உடலில் இருந்தாலும் ஆத்மா அதிலிருந்து வேராகவே காண்கிறான்.

முறையுறு மனத்த தன்மை முதலவாங் காரச சாரவாண
 மறறவை யாயலபண றெனையு மதிபவ வந்தராணமாச
 சொறறிடு மவனபு னறகட டோனையுபா சிலையுற துணைத
 தெறையுறு குடயபைப புளபுறய போலவே மெய்யுறு ற்றந்தாண.

அஹங்காரத்தின் தொடர்பினால் மனிதன் முதலான உடல்களை அடைகிறான்; அது அதன் இயற்கையன்று என்னும் ஞானம் தோன்றியவுடன் அந்தராத்மாவெனப்படுகிறான். தாமரையிலே நீருடன் தொடர்பு அற்று இருப்பதுபோல் உடலில் இருந்தாலும் அதனுடன் எவ்விதத் தொடர்புமற்று விளங்குகிறான். கூட்டில் வாழும் பறவை அதனின் வேராக இருப்பது போல் உடலில் இருந்தாலும் ஆத்மா அதிலிருந்து வேராகவே காண்கிறான்.

आच्छाद्यते यथा चन्द्रो मेघैरासङ्गवर्जितैः।
 तथात्मा देहसङ्घातैरसङ्गपरिवेष्टितः ॥ २४ ॥
 निर्ममो निरहङ्कारो निरस्तोपाधिविक्लवः।
 देहस्थोऽपि सदा ह्यात्मा शिवं पश्यति योगतः ॥ २५ ॥

மேகங்கள் சந்திரனை மறைத்தாலும் அவற்றுடன் தொடர்பு அற்று இருப்பது போல் ஆத்மாவும் உடல் மனம் போன்றவற்றால் மறைப்புண்டாலும் அவற்றுடன் பற்றற்றே இருக்கிறது; நான், எனது முதலிய எண்ணங்களற்று இருக்கும்

ஆத்மா உடலில் வாழ்ந்திருந்தாலும் யோகத்தினால் சிவபிரானைக் காண்கிறான்.

மதிதனை யடையா மேக மறைத்திடப் படலபோ லாஹிமாப
பொதியுட லகல நிறையு புணரத்திடப் படுவஹி மெய்யா
மதினடை யுறியு மாழுகி யானென தெஹிபதிலலோஹி
பதியெஹுஹி சிவனை யோகப் பயறசியாறு காஹிப னெஹியுய.

மேகங்கள் சந்திரனை மறைத்தாலும் அவற்றுடன் தொடர்பு அற்று இருப்பது போல் ஆத்மாவும் உடல் மனம் போன்றவற்றால் மறைப்புண்டாலும் அவற்றுடன் பற்றற்றே இருக்கிறது; நான், எனது முதலிய எண்ணங்களற்று இருக்கும் ஆத்மா உடலில் வாழ்ந்திருந்தாலும் யோகத்தினால் சிவபிரானைக் காண்கிறான்.

भोक्तृभोज्यपरित्यागात् प्रेरकस्य प्रसादतः।

भोक्ताभावगलितः स्फुरत्यात्मा स्वभावतः॥ २६ ॥

सर्वेषां प्रेरकत्वेन शम्भुरन्तःस्थितः सदा।

तत्परिज्ञानयोगेन योगी नन्दति मुक्तवत्॥ २७ ॥

इत्यन्तरात्मस्थलम्

நான் உலகை நுகர்வோன், இது நுகரப்படும் உலகம் முதலிய பாவம் சிவபிரானருளால் அறவே நீங்கியவுடன் உள்ளே விளங்கும் உண்மையான ஆத்மா பிரகாசிக்கின்றது; எல்லாவற்றையும் இயக்கும் சிவபெருமான் எல்லாவற்றிற்கும் உள்ளே ஒளிவிட்டுப் பிரகாசிப்பதை உணர்ந்த யோகி முக்தியடைந்தவனைப் போல் ஆனந்தமடைகிறான்.

போததுரு வாம வறகுய போககிய மாமவறறைப
பேரத்திடு தலினாஹி மிகக பரேரகனருளானாலே
போததுருப பாவ நங்கிப பொலிகுவ னெஹிப நிறையு
காத்தருஹி பரமிய கஹிபு களாகுவ னந்த ராஹிமா.

நான் உலகை நுகர்வோன், இது நுகரப்படும் உலகம் முதலிய பாவம் சிவபிரானருளால் அறவே நீங்கியவுடன் உள்ளே

விளங்கும் உண்மையான ஆத்மா பிரகாசிக்கின்றது;
எல்லாவற்றையும் இயக்கும் சிவபெருமான் எல்லாவற்றிற்கும்
உள்ளே ஒளிவிட்டுப் பிரகாசிப்பதை உணர்ந்த யோகி
முக்தியடைந்தவனைப் போல் ஆனந்தமடைகிறான்.

அந்தரான்மத்தலம் முற்றும்.

अथ परमात्मस्थलम्

निर्धृते तत्प्रबोधेन मले संसारकारणे।

सामरस्यात्परात्मस्थात् परमात्मायमुच्यते॥ २८॥

சிவபிரானருளால் சம்சாரநோய்க்குக் காரணமான மலம் நீங்கிய
பின்னர் சிவபெருமானுடன் பற்றுக் கொண்டதால் பரமாத்மா
எனப்படுகிறான்.

பரமமெயகு ஞானந தன்னாய பவநெறிக கேது வாகு
மிருண்மல மகலு மாறுறாய பரமனோ டிருககுய பஹா
ஹுரமுறு பரமான மாவென யுரைத்திடப் படுவ னன்னோன
றிரைமலி கடலகு டிததுத தேககெறி முனாவ ரேறே.

சிவபிரானருளால் சம்சாரநோய்க்குக் காரணமான மலம் நீங்கிய
பின்னர் சிவபெருமானுடன் பற்றுக் கொண்டதால் பரமாத்மா
எனப்படுகிறான்.

सर्वेषामात्मभेदानामुत्कृष्टत्वात् स्वतेजसा।

परमात्मा शिवः प्रोक्तः सर्वगोऽपि प्रकाशवान्॥ २९॥

எல்லா ஆன்மாக்களுள்ளும் தனது பேரொளியால் தலைசிறந்து
விளங்குவதால் சிவபிரான் பரமாத்மாவென வழங்கப்படுகிறான்.

தன்னொளியானாற்றைநது தானமிளைய சிவனே யஹங்
ஹுண்ணுமான மாககட கெலலா முயரதலாய பரமான மாவா
மண்ணுமா மாயை யெண்ணுய வாராயுள்ளுட மொககுள
சினனமா யெழுந்த டங்கச செயபவன பரமான மாவாய.

எல்லா ஆன்மாக்களுள்ளும் தனது பேரொளியால் தலைசிறந்து விளங்குவதால் சிவபிரான் பரமாத்மாவென வழங்கப்படுகிறான்.

ब्रह्माण्डबुद्बुदस्तोमा यस्य मायामहोदधौ।
 उन्मज्जन्ति निमज्जन्ति परमात्मा स उच्यते॥३०॥
 यस्मिन् ज्योतिर्गणाः सर्वे स्फुलिङ्गा इव पावकात्।
 उत्पत्य विलयं यान्ति तद्रूपं परमात्मनः॥३१॥
 यस्मिन् समस्तवस्तूनि कल्लोला इव वारिधौ।
 सम्भूय लयमायान्ति तद्रूपं परमात्मनः॥३२॥

எவருடைய மாயைக் கடலில் கணக்கற்ற
 பிரம்மாண்டங்களெனும் நீர்க்குமிழிகள் தோன்றி
 மறைகின்றனவோ அவரே பரமாத்மா; எவரிடத்திலிருந்து
 நெருப்புப் பொறிகள் போல பற்பல நட்சத்திரங்களும்
 கிரகங்களும் உண்டாகி மீண்டும் லயமடைகின்றனவோ அவரே
 பரமாத்மா; கடலில் அலைகள் தோன்றி லயமடைவது போல்
 அந்த பரமாத்மாவினிடத்திலேயே அனைத்தும் தோன்றி
 மறைகின்றன.

யாதின லொளக ளெல்லா மெய்யனயு பொறிபோயு றோன்றி
 மாயதருய பரம லுககவ வடிவமாந ததது வங்கா
 யாதினயு கடறற ரங்க மெனைவந தெழுந்தொ டுங்கு
 மோதுமவ வடிவ மாகு மொருபர மாணமா வயுகே.

எவரிடத்திலிருந்து நெருப்புப் பொறிகள் போல பற்பல
 நட்சத்திரங்களும் கிரகங்களும் உண்டாகி மீண்டும்
 லயமடைகின்றனவோ அவரே பரமாத்மா; கடலில் அலைகள்
 தோன்றி லயமடைவது போல் அந்த பரமாத்மாவினிடத்திலேயே
 அனைத்தும் தோன்றி மறைகின்றன.

निरस्तमलसम्बन्धं निःशेषजगदात्मकम्।
 सर्वतत्त्वोपरि प्रोक्तं स्वरूपं परमात्मनः॥३३॥
 यथा व्याप्य जगत्सर्वं स्वभासा भाति भास्करः।
 तथा स्वशक्तिभिव्याप्य परमात्मा प्रकाशते॥३४॥

எவ்வித மலங்களுமின்றி தத்துவங்களையெல்லாம் கடந்து
எல்லா உலகிலும் அந்தர்யாமியாயிருந்து இயக்குபவரே
பரமாத்மா; அனைத்துலகங்களையும் சூரியன் தனது ஒளியால்
வியாபித்துப் பிரகாசிப்பது போல் பரமாத்மா தனது சக்திக்
கிரணங்களால் வியாபித்திருக்கிறார்.

**உலகிலுக் குயாருமாகி யொழிந்திடு மலதத னாகி
யலகுமப பரமண றணை யசைபரதத துவததிண மேலா
யலர்தண கதிரா லெங்கு மவர்தலபோர பரமண றாஹுய
வலகிலச சததி தணைல வயாபத்து வளங்கு மணறே.**

எவ்வித மலங்களுமின்றி தத்துவங்களையெல்லாம் கடந்து
எல்லா உலகிலும் அந்தர்யாமியாயிருந்து இயக்குபவரே
பரமாத்மா; அனைத்துலகங்களையும் சூரியன் தனது ஒளியால்
வியாபித்துப் பிரகாசிப்பது போல் பரமாத்மா தனது சக்திக்
கிரணங்களால் வியாபித்திருக்கிறார்.

विश्वतो भासमानोऽपि विश्वमायाविलक्षणः।

परमात्मा स्वयंज्योतीरूपो जीवात्मनां भवेत्॥ ३५॥

इति परमात्मस्थलम्

எங்கும் பிரகாசித்து விளங்கினாலும் சுயம்ஜோதியான பரமாத்மா
மாயைக்கு அப்பாற்பட்டு விளங்குகிறான்.

**எங்கஹு மொளரவோ னேஹு மகிலமு மிறந்து நிறை
பொங்கறி ஷருவ மாகப புகுறெடு பரமண சீவர
தங்களுக் கொருதண சோதி வடிவமாயச சாரு மெண்பர
மங்கலப பொருனை யணற மலயவெர பமரந்த மேலோய.**

எங்கும் பிரகாசித்து விளங்கினாலும் சுயம்ஜோதியான பரமாத்மா
மாயைக்கு அப்பாற்பட்டு விளங்குகிறான்.

பரமான்மத்தலம் முற்றும்.

अथ निर्देहागमस्थलम्

देहिनोऽपि परात्मत्वभाविनो निरहङ्कृतेः।

निरस्तदेहधर्मस्य निर्देहागम उच्यते॥ ३६॥

உடலுடன் இருந்தாலும் அஹங்காரமின்றி உடலின் மேல் பற்றற்று பரமாத்மா ஒன்றையே சிந்தித்திருப்பவன் நிர்ஹேஹாகமன் எனப்படுகிறான்.

ஓய்வு மகநதை யோனா ய்யரதரு பரமாஹி மாவைப
பாவனை புரவோ னாகிப பழுதுடய றரும நங்கி
மேய்யு தேகிக கிங்கு வ்ளயபவ ரறிவ நிறத
நாவலர வளங்கு நிரததே காகம நயநது மாதோ.

உடலுடன் இருந்தாலும் அஹங்காரமின்றி உடலின் மேல் பற்றற்று பரமாத்மா ஒன்றையே சிந்தித்திருப்பவன் நிர்ஹேஹாகமன் எனப்படுகிறான்.

गलिते ममताहन्ते संसारभ्रमकारणे।

पराहन्तां प्रविश्य कुतो देहः कुतो रतिः॥ ३७॥

केवले निष्प्रपञ्चौघे गम्भीरे चिन्महोदधौ।

निमग्नमनसो योगी कथं देहं विचिन्तयेत्॥ ३८॥

ஸம்ஸாரத் துன்பத்திற்குக் காரணமான யான் எனது எனும் சிந்தையின்றி பராஹந்தை எனும் எல்லையற்ற அஹம் அனுபவத்தில் நுழைந்தவனுக்கு உடலோ அதன் மேல் பற்றே ஏது? வேறுபாடுகளைக் கொண்ட இப்பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் சின்மயக்கடலில் மூழ்கிய யோகி இந்த உடலைப்பற்றி எவ்வாறு சிந்திப்பான்?

இருயபவ மூல மாகு மியானென தெஹி திஹி
யருயபர நானெஹி றஹிமை யடைநதவறு குடல முஹிடோ
வருஞ்சகவ கடநது ஞான வாரதி தஹிஹி மூழுகு
முரயபெறு யோகி யெவ்வா யுடயபனைஃ சிந்தை செய்வாஹி.

ஸம்ஸாரத் துன்பத்திற்குக் காரணமான யான் எனது எனும் சிந்தையின்றி பராஹந்தை எனும் எல்லையற்ற அஹம் அனுபவத்தில் நுழைந்தவனுக்கு உடலோ அதன் மேல் பற்றே ஏது? வேறுபாடுகளைக் கொண்ட இப்பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் சின்மயக்கடலில் மூழ்கிய யோகி இந்த உடலைப்பற்றி எவ்வாறு சிந்திப்பான்?

अपरिच्छेद्यमात्मानं चिदम्बरमिति स्मरन्।
 देहयोगेऽपि देहस्थैर्विकारैर्न विलिप्यते॥ ३९॥
 अखण्डसंविदाकारमद्वितीयं सुखात्मकम्।
 परमाकाशमात्मानं मन्वानः कुत्र मुह्यति॥ ४०॥

ஆன்மா எல்லையற்ற சின்மயமான வெட்டவெளி என்று உறுதியாக எண்ணுபவன் இவ்வுடலுடன் இருந்தாலும் அதனால் எவ்வித மாற்றமும் அடையான்; எல்லையற்றதும் ஒப்பற்றதுமான ஸச்சிதானந்தமயமான வெட்டவெளியே ஆன்மா என எண்ணுபவன் ஒருபோதும் மனத்தில் மயக்கமடையமாட்டான்.

தனையோ ரெலலை யாலலாத தனச்சிதய பரமாயக

கொவ்வோ

மனனுமா யனனுமு டயபல வடிபுறு வாகார மொன்றான
 றனனவே றிலாமற சச்சிதா நந்த பரமா காச
 மெனனவே யுணரந்த யோகி யானமுமோ கததிர சேவ்வான.

ஆன்மா எல்லையற்ற சின்மயமான வெட்டவெளி என்று உறுதியாக எண்ணுபவன் இவ்வுடலுடன் இருந்தாலும் அதனால் எவ்வித மாற்றமும் அடையான்; எல்லையற்றதும் ஒப்பற்றதுமான ஸச்சிதானந்தமயமான வெட்டவெளியே ஆன்மா என எண்ணுபவன் ஒருபோதும் மனத்தில் மயக்கமடையமாட்டான்.

उपाधिविहिता भेदा दृश्यन्ते चैकवस्तुनि।
 इति यस्य मतिः सोऽयं कथं देहमितो भवेत्॥ ४१॥

भेदबुद्धिः समस्तानां परिच्छेदस्य कारणम्।
अभेदबुद्धौ जातायां परिच्छेदस्य का कथा॥४२॥

உபாதியால் தான் ஒருபொருளிடத்தில் பற்பல வேறுபாடுகள் தோன்றுகின்றன என எண்ணுபவன் இவ்வுடலால் குறுகியவனாய்த் தோன்றுவதில்லை; வேற்றுமையை உணர்தலே எல்லாச் சிறுமைக்கும் காரணம், வேற்றுமையற்று ஒற்றுமையை உணர்தல் தோன்றியவுடன் குறுகிய எல்லைகள் நீங்கிவிடும்.

ஒருபொருள் எடத்திறு பேத முபாதியாறு றோன்று மெனெனது
தெருளுற வுணர்வோறு குண்டோ தேகத்தி னளவா யுறறல்
வர்ப்புறு பேத புத்தி வனைப்பரசு சேத வேறு
வர்தென்று மபேத புத்தி யதுதனக கேது வாமோ.

உபாதியால் தான் ஒருபொருளிடத்தில் பற்பல வேறுபாடுகள் தோன்றுகின்றன என எண்ணுபவன் இவ்வுடலால் குறுகியவனாய்த் தோன்றுவதில்லை; வேற்றுமையை உணர்தலே எல்லாச் சிறுமைக்கும் காரணம், வேற்றுமையற்று ஒற்றுமையை உணர்தல் தோன்றியவுடன் குறுகிய எல்லைகள் நீங்கிவிடும்.

शिवोऽहमिति यस्यास्ति भावना सर्वगामिनी।
तस्य देहेन सम्बन्धः कथं स्यादमितात्मनः॥४३॥
इति निर्देहागमस्थलम्

நான் சிவபெருமானே எனும் உறுதியான மனநிலையைக் கொண்டவனுக்கு இவ்வுடலுடன் தொடர்பு எங்ஙனம் இருக்கும்?

நிரயபய சிவோக மெனெனு நினைவுவற தியாரக ஹுண்டாய
வரயபெறு மவலுக் கொங்கு மருஷுறா துடல் பந்த
மிருங்கடன முகடெ முந்த வமுதினு மினமை பெறற
வருந்தமிழு பயந்த செவ்வா யகத்தியப பெயரா னானே.

நான் சிவபெருமானே எனும் உறுதியான மனநிலையைக் கொண்டவனுக்கு இவ்வுடலுடன் தொடர்பு எங்ஙனம் இருக்கும்?

நிர்த்தேகாகமத்தலம் முற்றும்.

अथ निर्भावागमस्थलम्

व्यतिरेकात् स्वरूपस्य भावान्तरनिराकृतेः।

भावो विकारनिर्मुक्तो निर्भावागम उच्यते॥४४॥

தனது சொரூபம் சிதையாமல் வேறு பாவங்களையும்
அடையாமல் தன்னிலையிலேயே விளங்குபவன் நிர்பாவாகமம்
எனப்படுகிறான்.

அப்பெருஞ் சொரூப முள்ள வவற்குமா றாகு மெனெனச்
செப்புறு பாவ பேதஞ் சிதைந்திட வகார நங்கு
மெய்ப்புறு பாவ நிரப்பா வாகம மெனவா எம்புங்
கைப்பொலி மய்யுவொண யுள்ள கடவுளா கமங்க ளன்றே.

தனது சொரூபம் சிதையாமல் வேறு பாவங்களையும்
அடையாமல் தன்னிலையிலேயே விளங்குபவன் நிர்பாவாகமம்
எனப்படுகிறான்.

अहं ब्रह्मेति भावस्य वस्तुद्वयसमाश्रयः।

एकीभूतस्य चिद्योम्नि तदभावो विनिश्चितः॥४५॥

एकभावनिरूढस्य निष्कलङ्के चिदम्बरे।

क्व जातिवासनायोगः क्व देहित्वं परिभ्रमः॥४६॥

நான் பிரம்மம் என்னும் மனநிலையில் இருப்பொருட்கள் உள்ளன;
ஆனால் சின்மய வெட்டவெளியில் ஒன்றாய்க் கலந்த நிலையில்
அவை நீங்குகின்றன. சின்மய வெட்டவெளியில் ஒன்றாய்க்
கலந்தவனுக்கு பிறப்பு, உடலுடன் தொடர்பு, ஆகிய மன
மயக்கங்கள் ஏது?

பரமநா னெனுமி ரண்டு பெருமப்பொருள் பாவது தெய்வம்
பரமதி லொன்றா தற்கப பாவமின் றென்ப துண்மை
புரையறு சிதயப் ரததி லேகமாயப் பொருந்தி னோற்கு
வரையறு சாதி மேன யலமரன் மருஷ றாவால்.

நான் பிரம்மம் என்னும் மனநிலையில் இருப்பாருட்கள் உள்ளன; ஆனால் சின்மய வெட்டவெளியில் ஒன்றாய்க் கலந்த நிலையில் அவை நீங்குகின்றன. சின்மய வெட்டவெளியில் ஒன்றாய்க் கலந்தவனுக்கு பிறப்பு, உடலுடன் தொடர்பு, ஆகிய மன மயக்கங்கள் ஏது?

शून्ये चिदम्बरे स्थाने दूरे वाङ्मनसाध्वनः।
विलीनात्मा महायोगी केन किं वाऽपि भावयेत्॥४७॥

வேறெதுவுமில்லாததும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாததுமான சின்மயமான வெட்ட வெளியில் லயமடைந்த மஹாயோகி எதனால் எதைச் சிந்திப்பான்?

உரைமன மிறந்து நின்ற வொருபெருகு சிதாகா சததி
லிருமையாஹ றிலயகு தொஹா னேதினா லதைபபா வபபஹ
றிரையறு ஞான வார் சேரந்தடங கினறகுச சிந்தை
மருபுறு பாவகு சங்கற பனையவை மருபு மோதாஹ.

வேறெதுவுமில்லாததும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாததுமான சின்மயமான வெட்ட வெளியில் லயமடைந்த மஹாயோகி எதனால் எதைச் சிந்திப்பான்?

अविशुद्धे विशुद्धे वा स्थले दीप्तिर्यथा रवेः।
पतत्येवं सदद्वैती सर्वत्र समवृत्तिमान्॥४८॥
न बिभेति जरामृत्योर्न क्षुधायाम् वशं व्रजेत्।
परिपूर्णानिजानन्दं समास्वाद्यन् महासुखी॥४९॥

इति निर्भावागमस्थलम्

நல்ல இடம் கெட்ட இடமென இல்லாது எவ்விடத்தும் சூரிய ஒளி விழுவது போல் அத்துவைத பாவனையுடைய யோகி எப்போதும் சமநிலையிலேயே இருப்பான்; பரிபூரண ஆன்மசுகத்தில் லயித்து மூப்பு, மரணம் ஆகியவற்றால் அச்சமடையான், பசியின் வசம் வீழான்.

நல்லிட மலலி டங்க ளெனாது செஞ்ஞாயிறு றிண்பே
 ரெல்லொள வழுல போல யோகி யெங்ங்ணு மொப்பக
 காண்பன
 சொல்லரு மறிவா நந்த சுகிபசி தாகு திண்கட
 செல்லுதல செயயாண முப்பு மரணத்திற சிறிது மஞ்சாண.

நல்ல இடம் கெட்ட இடமென இல்லாது எவ்விடத்தும் சூரிய
 ஒளி விழுவது போல் அத்துவைத பாவனையுடைய யோகி
 எப்போதும் சமநிலையிலேயே இருப்பான்; பரிபூரண
 ஆன்மசுகத்தில் லயித்து முப்பு, மரணம் ஆகியவற்றால்
 அச்சமடையான், பசியின் வசம் வீழான்.

நிர்ப்பாவாகமத்தலம் முற்றும்.

अथ नष्टगमस्थलम्

भेदशून्ये महाबोधे ज्ञात्रादित्रयहीनकः।

ज्ञानस्य नष्टभावेन नष्टगम इहोच्यते॥५०॥

எவ்வித வேறுபாடுமிலாததும், அறிவு, அறிவோன்,
 அறியப்படுவது என்னும் மூவித பந்தமுமில்லாத நிலையில்
 ஞானமே அற்ற நிலையைப் போலுள்ளதே நஷ்டாகமம்
 எனப்படுகிறது.

பேதமிலாத மாபோ தத்தினய பாரந்து நினை
 ஞாதுரு வாதி யாங்கு நண்ணலாண ஞாந்த திண்கட
 போதுறு நடட பாவய புகலவநட டாக மந்தாண
 றதறு கலைகண முயறுந திருநதுறக கயற மேலோடி.

எவ்வித வேறுபாடுமிலாததும், அறிவு, அறிவோன்,
 அறியப்படுவது என்னும் மூவித பந்தமுமில்லாத நிலையில்
 ஞானமே அற்ற நிலையைப் போலுள்ளதே நஷ்டாகமம்
 எனப்படுகிறது.

अद्वैतवासनाविष्टचेतसां परयोगिनाम्।

पश्यतामन्तरात्मानं ज्ञातृत्वं कथमन्यथा॥५१॥

अकर्ताऽहमवेत्ताऽहमदेहोऽहं निरञ्जनः।

इति चिन्तयतः साक्षात् संविदेव प्रकाशते॥५२॥

அத்துவைத அனுபவமுடைய மேலான யோகிகளுக்குத் தங்களது ஆன்மாதந்தத்தை எப்போதும் உணரும் போது தாம் ஒரு பொருளை அறிகிறோம் என்ற உணர்வு ஏது? நான் கர்த்தா அல்லன்; அறிபவன்ல்லன்; எவ்வித உடலையும் உடையவன்ல்லன்; மலங்களற்றவன் என்று சிந்திக்கும் போது அவர்களது மேலான சைதன்னியம் ஒன்றே பிரகாசிக்கும்.

ஏகமா நினைவு தோன்று மிதயததிர றனைககலல டோலவே றாகுஞா துருதது வததை யடைவதெவ வாயு சொல்லா யோகையார கருததா வலலே ஹுணர்பவ னலலே னலலேல றேகநா னமல னெலலுஞ சிந்தையார கொள்ளு ஞானய.

அத்துவைத அனுபவமுடைய மேலான யோகிகளுக்குத் தங்களது ஆன்மாதந்தத்தை எப்போதும் உணரும் போது தாம் ஒரு பொருளை அறிகிறோம் என்ற உணர்வு ஏது? நான் கர்த்தா அல்லன்; அறிபவன்ல்லன்; எவ்வித உடலையும் உடையவன்ல்லன்; மலங்களற்றவன் என்று சிந்திக்கும் போது அவர்களது மேலான சைதன்னியம் ஒன்றே பிரகாசிக்கும்.

निरस्तभेदजल्पस्य निरीहस्य प्रशाम्यतः।

स्वे महिम्नि विलीनस्य किमन्यज्ज्ञेयमुच्यते॥५३॥

एकीभूते निजाकारे संविदा निष्प्रपञ्चया।

केन किं वेदनीयं तद्वेत्ता कः परिभाष्यते॥५४॥

எவ்வித பேதமுமற்று சாந்தமாய் சலனமின்றி தனது ஆன்மாவிலேயே ஆழ்ந்திருப்பவனுக்கு அறியவேண்டிய பொருள் வேறேது? தனது உண்மைச் சொருபமான சைதன்னியத்தில் வேறாக் கலந்து திளைத்திருப்போனுக்கு அறிபவனே அறியவேண்டியதோ யாதுமில்லை.

தணந்திடுய பேத முள்ள சாந்தனாயத தனைய றானே

யணைநதடங் குறுநல யோகிக கயலொரு ளேய முண்டோ
வணங்கிடிய றுண்சொ ருப ஞானகுதி லேக மாக
வுணர்நதிடு பொருளசி றந்த வுணர்வுணர் பவனெவ வாராய.

எவ்வித பேதமுமற்று சாந்தமாய் சலனமின்றி தனது
ஆன்மாவிலேயே ஆழ்ந்திருப்பவனுக்கு அறியவேண்டிய
பொருள் வேறேது? தனது உண்மைச் சொரூபமான
சைதன்னியத்தில் வேறாக் கலந்து திளைத்திருப்போனுக்கு
அறிபவனே அறியவேண்டியதோ யாதுமில்லை.

महासत्ता महासंविद् विश्वरूपा प्रकाशते।
तद्विना नास्ति वस्त्वेकं भेदबुद्धिं विमुञ्चतः ॥ ५५ ॥

इति नद्यागमस्थलम्

முக்காலத்திலும் விளங்குவதும் சின்மயமானதும்
அனைத்துலகங்களையும் தன்னுள்ளடக்கியதும் எவ்வித
பேதமுமற்றதுமான பரம்பொருளால் தான் எல்லாம்
பிரகாசிக்கின்றன.

உண்டென மொருமா சித்தே யுலகமாய வளங்கி நிறகுங்
கண்டிடு மறிவை யன்றிக காண்பொருள் வேறொரு நிலலை
வாண்டிடு பேத புத்தி மேவனோய் கென்று கூறுய
பண்டரு மறைக ளெல்லாய பராரைவெறு பமர்ந்த மேலோய.

முக்காலத்திலும் விளங்குவதும் சின்மயமானதும்
அனைத்துலகங்களையும் தன்னுள்ளடக்கியதும் எவ்வித
பேதமுமற்றதுமான பரம்பொருளால் தான் எல்லாம்
பிரகாசிக்கின்றன.

நட்டாகமத்தலம் முற்றும்.

अथादिप्रसादिस्थलम्

अनेकजन्मशुद्धस्य निरहङ्कारभाविनः।
अप्रपञ्चस्यादिदेवः प्रसीदति विमुक्तये ॥ ५७ ॥

शिवप्रसादसम्पत्त्या शिवभावमुपेयुषि।
शिवादन्यज्गजात् दृश्यते न च दृश्यते॥५८॥

பற்பல பிறவிகளில் செய்த நற்றவத்தால் 'நான்' எனும் எண்ணமற்றவனாய் இருப்பவனுக்கு எவ்வித பேதமுமற்ற சிவபிரான் முக்தியளிக்க அருள்பாலிக்கிறான்; அவனது அருளால் சிவபாவம் அடைந்தவன் உலகங்கள் முதலிய வேற்றுமைகளை அறவே காண்பதில்லை.

அனைத்திறு மதிடடித லுள்ள சயபுவே யாதி யாமத
தன்பபரஃ பரசா தததால வாகாரமில பதததைச சாரபுய
றினைபபறு மவனை யாதிப பரசாதி யெஃபு ஃபுய
பனாககதிர தவபுய வேணப பராபர னருரு றுலே.

பற்பல பிறவிகளில் செய்த நற்றவத்தால் 'நான்' எனும் எண்ணமற்றவனாய் இருப்பவனுக்கு எவ்வித பேதமுமற்ற சிவபிரான் முக்தியளிக்க அருள்பாலிக்கிறான்; அவனது அருளால் சிவபாவம் அடைந்தவன் உலகங்கள் முதலிய வேற்றுமைகளை அறவே காண்பதில்லை.

शम्भोः शिवप्रसादेन संसारच्छेदकारिणा।
मोहग्रन्थिं विनिर्भिद्य मुक्तिं यान्ति विवेकिनः॥५९॥

சிவபெருமானது அருளினால் ஸம்ஸாரமெனும் பிணியிலிருந்து விடுபட்டு மலங்களினின்றும் நீங்கி முக்தியடைகிறான்.

புனதனாயப பலப றபபறு பொருசக வகநதை யுளளோறு
கினுறு மாதி தேவ னருயபர சாத மெஃப
வனைசிவப பரசா தததாஃ மலிசிவ மாய னோறுசு
கனைசகங காஃப தாயுங காஃஹுறப படாது கஃபடாய.

சிவபெருமானது அருளினால் ஸம்ஸாரமெனும் பிணியிலிருந்து விடுபட்டு மலங்களினின்றும் நீங்கி முக்தியடைகிறான்.

विना प्रसादमीशस्य संसारो न निवर्तते।

विना सूर्योदयं लोके कुतः स्यात् तमसो लयः ॥ ६० ॥

சிவபெருமான் அருளின்றி ஸம்ஸார நோய் நீங்காது; சூரிய ஓளியின்றி உலகத்தின் இருள் எவ்வாறு நீங்கும்?

பறப்பெறி மூல மாகுய பாராணபர சாதந தணனா
லறப்பெறு மோக முத்தி யடைகுவண பறவா வெநநோய
சிறப்பரண பரசா தத்தா லணறியே தீர்ந்தி டாதால
வெறுப்பாரு ளரவா யணறி வபுமோ வுலகந தணனால.

சிவபெருமான் அருளின்றி ஸம்ஸார நோய் நீங்காது; சூரிய ஓளியின்றி உலகத்தின் இருள் எவ்வாறு நீங்கும்?

सर्वानुग्राहकः शम्भुः केवलं कृपया प्रभुः।
मोचयेत् सकलान् जन्तून् न किञ्चिदिह कारणम् ॥ ६१ ॥

इत्यादिप्रसादिस्थलम्

எல்லாம் வல்ல இறைவனான சிவபிரான் தனது அருள் நோக்கால் அனத்து உயிர்களுக்கும் முக்தியளிக்கிறான்; வேறுகாரணம் இல்லை.

அகிலமு மளககு மச னருளனா ஸ்யாரகட கெலலாய
புல்லுறு பாச நககய புரவனப புராத லிணகண
முகிழிள மதிய ணாநத முதலவலுச கேது வணறா
லிகலுறு புலன டங்க ஞானவா ளெடுத்த மேலோய.

எல்லாம் வல்ல இறைவனான சிவபிரான் தனது அருள் நோக்கால் அனத்து உயிர்களுக்கும் முக்தியளிக்கிறான்; வேறுகாரணம் இல்லை.

ஆதிப்பிரசாதித்தலம் முற்றும்.

अथान्त्यप्रसादिस्थलम्

लयः सर्वपदार्थानामन्त्य इत्युच्यते बुधैः।

प्रसादोऽनुभवस्तस्य तद्वानन्तप्रसादवान् ॥ ६२ ॥

எல்லாப் பதார்த்தங்களும் ஓடுங்கிய நிலை அந்தியம்
எனப்படுகிறது; அந்நிலையை அனுபவிப்பவன் அந்தியப் பிரசாதி
எனப்படுகிறான்.

ஆகிய பதார்த்த மெல்லா மடங்குறு மிடமாய நிறகு
மேகனற தியனா மெனெ ராவனறு பவமே யாங்குச
சீர்கெழு பரசா தப்பேர சேரந்திடு மிதனைப பெற்ற
யோகியெனெ பவனெ றானேயந தியப்பர சாதி யோரவாய.

எல்லாப் பதார்த்தங்களும் ஓடுங்கிய நிலை அந்தியம்
எனப்படுகிறது; அந்நிலையை அனுபவிப்பவன் அந்தியப் பிரசாதி
எனப்படுகிறான்.

देवतिर्यङ्मनुष्यादिव्यवहारविकल्पना।

मायाकृता परे तत्त्वे तल्लये तत्क्षयो भवेत् ॥ ६३ ॥

साक्षात्कृते परे तत्त्वे सच्चिदानन्दलक्षणे।

क पदार्थपरिज्ञानं कुतो ज्ञातृत्वसम्भवः ॥ ६४ ॥

தேவர், மனிதர், மிருகம் எனும் வேற்றுமைகள் மாயையினால்
ஏற்பட்டவை; பரம்பொருளில் இவை யாவும் ஓடுங்கி அழியும்.
அந்தப் பரம்பொருளை நேரிடையாக அனுபவிக்கும் போது
ஏனைய பதார்த்தங்களைப் பற்றிய ஞானமோ நான் அறிபவன்
எனும் எண்ணமோ ஏது?

ஈரந்ரர மிருக மாதி தோழமுறு மாயை மாயற
பரனடை யதுப யறத பதார்த்தமு மாயு மெனெ
ருரமுறு சததாநந்த வொருபொரு ஞுணெமை பெற்றா
னரைதரு பதார்த்த ஞானய யாதுயர ஞெயய யாதோ.

தேவர், மனிதர், மிருகம் எனும் வேற்றுமைகள் மாயையினால்
ஏற்பட்டவை; பரம்பொருளில் இவை யாவும் ஓடுங்கி அழியும்.
அந்தப் பரம்பொருளை நேரிடையாக அனுபவிக்கும் போது
ஏனைய பதார்த்தங்களைப் பற்றிய ஞானமோ நான் அறிபவன்
எனும் எண்ணமோ ஏது?

सुषुप्तस्य यथा वस्तु न किञ्चिदपि भासते।
 तथा मुक्तस्य जीवस्य न किञ्चिद्वस्तु दृश्यते॥६५॥
 यथाकाशमविच्छिन्नं निर्विकारं स्वरूपतः।
 तथा मुक्तस्य जीवस्य स्वरूपमवशिष्यते॥६६॥

ஆழ்ந்து உறங்குபவனுக்கு வேறெந்தப் பொருளும் விளங்காதது போல் முக்தியடைந்தவன் வேறெதையும் உணர்வதில்லை. ஆகாயம் விரிந்து பரந்து எவ்விதப் பிரிவுமற்று ஒரே பொருளாய் விளங்குவது போல் முக்தியடைந்தவனுடைய சைதன்னியம் விளங்குகின்றது.

கனவடைக கண்டதெல்லாங் கழிந்திருய வாழிபப மாயை
 தனாவெரு வனமெயலு ஞானலு சாரந்திட மாய்ந்து போகு
 முனலருகு சுமுத்தி யோலுக் கொலுமுமங் கெதிரா வாபோ
 லினலயு சீவன முத்தய கெதிரந்திடா தொலு மனேறே.

ஆழ்ந்து உறங்குபவனுக்கு வேறெந்தப் பொருளும் விளங்காதது போல் முக்தியடைந்தவன் வேறெதையும் உணர்வதில்லை. ஆகாயம் விரிந்து பரந்து எவ்விதப் பிரிவுமற்று ஒரே பொருளாய் விளங்குவது போல் முக்தியடைந்தவனுடைய சைதன்னியம் விளங்குகின்றது.

न किञ्चिदपि मुक्तस्य दृश्यं कर्तव्यमेव वा।
 सुखस्फूर्तिस्वरूपेण निश्चला स्थितिरुच्यते॥६७॥

முக்தியடைந்தவனுக்கு காணவேண்டியதோ அல்லது செய்யவேண்டியதோ வேறென்றும் இல்லை; தனது எல்லையற்ற ஆனந்த நிலையிலேயே அசைவற்றிருத்தலே அவனது நிலை.

அந்தரய வாகார மினறி யகண்டித மாகுமாபோ
 ழுந்துயு சீவன முத்த ழுருவமுய வளங்கு மென்பர
 சிறதனை செயது காணகை செயகையய முத்தய கிலலை
 நிறதையல சுநி றைந்து நிசசல னாகி மேயுய.

முக்தியடைந்தவனுக்கு காணவேண்டியதோ அல்லது
செய்யவேண்டியதோ வேறொன்றும் இல்லை; தனது எல்லையற்ற
ஆனந்த நிலையிலேயே அசைவற்றிருத்தலே அவனது நிலை.

शिवाद्धैतपरिज्ञानशिथिलाशेषवस्तुनः ।

केवलं संविदुल्लासदर्शिनः केन को भवेत् ॥ ६८ ॥

इत्यन्त्यप्रसादिस्थलम्

சிவாத்துவைத ஞானம் பெற்று அதனால் வேறெந்தப்
பொருளைப்பற்றிய ஞானமுமற்று தனது சைதன்னியமொன்றையே
அறிந்து விளங்குபவனுக்கு மற்றவை ஏது?

பரசிவாத துவாத ஞான பலததினா னழுவப படட
வாராதரு பொருளு ளானாய மெய்யுணர வணையே காண்போறு
கொருவனா லாவ தாக யுறுபொரு ளலலை யென்ப
ரரபுலாய வேணா முகக ணமலனா கமாங்கா வலலோர.

சிவாத்துவைத ஞானம் பெற்று அதனால் வேறெந்தப்
பொருளைப்பற்றிய ஞானமுமற்று தனது சைதன்னியமொன்றையே
அறிந்து விளங்குபவனுக்கு மற்றவை ஏது?

அந்தியப்பிரசாதித்தலம் முற்றும்.

अथ सेव्यप्रसादिस्थलम्

सेव्यो गुरुः समस्तानां शिव एव न संशयः ।

प्रसादोऽस्य परानन्दप्रकाशः परिकीर्त्यते ॥ ६९ ॥

எல்லோருக்கும் குருவானவர் சிவபெருமான் ஒருவரே; அவரே
வணங்கத்தக்கவர். இதில் யாதொரு ஐயமுமில்லை. அவருடைய
பிரசாதமெனும் அருள் பரானந்தப் பிரகாசம் எனப்படுகிறது.

தேசிகை சிவனே யறதத தேசிகை சேவா யன்றா
னாசிலிங் கவன்ற னாதோ ரறுபவ மெவறுறு மேலாயப

பேசுறிய பரசா தப்பேர பெறறுள ததனைப பெறறோ஁
வசுறிய பவமு யுஞ்சே வாய்ப்பர சாதி யாகுய.

எல்லோருக்கும் குருவானவர் சிவபெருமான் ஒருவரே; அவரே வணங்கத்தக்கவர். இதில் யாதொரு ஐயமுமில்லை. அவருடைய பிரசாதமெனும் அருள் பரானந்தப் பிரகாசம் எனப்படுகிறது.

सेव्यो गुरुः स्मृतो ह्यस्य प्रसादोऽनुभवो मतः।

तदेकावेशरूपेण तद्वान् सेव्यप्रसादवान्॥७०॥

गुरुदेवः परं तत्त्वं परतत्त्वं गुरुः स्मृतः।

तदेकत्वानुभावेन न किञ्चिदवशिष्यते॥७१॥

குருவானவர் வணங்கத்தக்கவர்; அவரது அருள் அனுபவமெனப்படும். அவ்வருளில் ஆழ்ந்திருப்பவன் ஸேவியப்பிரஸாதன் ஆவான். குருதேவரே பரம்பொருள், பரம்பொருளே குருதேவர். இதன் ஐக்கியத்தை உணர்ந்தால் வேறெதுவும் இல்லை.

குரவனே பரம னந்தப பரமனே குரவ னெ஁ப
வரஷுமிவ வேகமாகு மநுபவ மெயயமை யெ஁று
முரைமன மிறந்த த஁பே ருருவவ஁ ப஁க஁஁ ருறறோ஁
மருஷுறு மயலொ஁ றி஁க஁஁ மனய வ஁ழந தி஁மோ
சொலவாய.

குருவானவர் வணங்கத்தக்கவர்; அவரது அருள் அனுபவமெனப்படும். அவ்வருளில் ஆழ்ந்திருப்பவன் ஸேவியப்பிரஸாதன் ஆவான். குருதேவரே பரம்பொருள், பரம்பொருளே குருதேவர். இதன் ஐக்கியத்தை உணர்ந்தால் வேறெதுவும் இல்லை.

अपरिच्छेद्यमात्मस्थमवाङ्मनसगोचरम्।

आनन्दं पश्यतां पुंसां रतिरन्यत्र का भवेत्॥७२॥

ज्ञानामृतेन तृप्तस्य किमन्यैर्भोज्यवस्तुभिः।

ज्ञानादेव परानन्दं प्रकाशयति सच्छिवः॥७३॥

எல்லையற்றதும் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாததுமான
பரமானந்தத்தைத் தனது ஆன்மாவிலேயே அனுபவிப்போனுக்கு
வேறொரு பொருளிடம் பற்று இருக்குமோ?
ஞானானந்தத்திலேயே திளைப்பவனுக்கு மற்றவை ஏது?
சிவபெருமான் அந்த ஞானத்தின் வாயிலாகவே பிரகாசிக்கிறார் .

**ஞானவா ரமுதந தனனா னனயுற நிரயபி னோலுக
கேனையூண பொருளா லெனகொ லெயதுதல சததா மசன
ஞானமே கொணரு பேரா நந்தநினை றிலக்கு மெனலுய
பானவவா ளரநெ குங்கட பாவைபவ குடையோ லுலே.**

எல்லையற்றதும் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாததுமான
பரமானந்தத்தைத் தனது ஆன்மாவிலேயே அனுபவிப்போனுக்கு
வேறொரு பொருளிடம் பற்று இருக்குமோ?
ஞானானந்தத்திலேயே திளைப்பவனுக்கு மற்றவை ஏது?
சிவபெருமான் அந்த ஞானத்தின் வாயிலாகவே பிரகாசிக்கிறார் .

**मुक्तिरेव परा तृप्तिः सच्चिदानन्दलक्षणा।
नित्यतृप्तस्य मुक्तस्य किमन्यैर्भोगसाधनैः ॥ ७४ ॥**

ஸச்சிதனந்தமயமான முக்தியொன்றே அனைத்துக்கும் மேலான
திருப்தி; அம்முக்தியை அடைந்தவனுக்கு வேறு
போகசாதனங்கள் ஏது?

**சததுட னறிவா நந்தத தகுமிலக கணதத தாகு
முத்தியே யுயரதி ருத்தி யெனகுவர முதலுல கண்டோர
நித்திய நிரயபல பெற்ற நிகரலய முதத லுககுத
துயத்திடு பொருளக டயமாற றோனயுறு பயனென
சொலவாய.**

ஸச்சிதனந்தமயமான முக்தியொன்றே அனைத்துக்கும் மேலான
திருப்தி; அம்முக்தியை அடைந்தவனுக்கு வேறு
போகசாதனங்கள் ஏது?

**न बाह्यं कर्म तस्यास्ति न चान्तर्नैव कुत्रचित्।
शिवैक्यज्ञानरूढस्य देहभ्रान्तिं विमुञ्चतः ॥ ७५ ॥**

न कर्मबन्धे न तपो विशेषे

न मन्त्रयोगाभ्यसने तथैव।

ध्याने न बोधे च तथात्मतत्त्वे

मनः प्रवृत्तिः परयोगभाजाम् ॥ ७६ ॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते

वीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ

प्राणलिङ्गिस्थलविषयनवविधलिङ्गप्रसङ्गो नामाष्टादशः परिच्छेदः ॥ १८ ॥

சிவனோடு ஐக்கிய ஞானமாகிய அத்தகைய முக்தியைப் பெற்று
பூதவுடல் மீது பற்றற்றவனுக்கு பொறிபுலன்களாலோ,
மனத்தாலோ செய்யவேண்டிய கருமங்கள் இல்லை; தவம்,
தியானம், மந்திரம், யோகாப்பியாசம், முதலியவற்றில் அவனது
மனம் நாடாது.

சிவயபெறு மேக ஞானஞ் சேரந்துடன் மயக்கி லாறகுப

பவயபெறு கரும் மிலலைப பகரதரறு புறவ கததுற

தவஞ்செபற தியாநய யோகஞ் சாரந்திடா வவறறினெ மேலா

யுவந்துள ஞானந தனெ லுறறிஞ் மவனுக ளுளைய.

சிவனோடு ஐக்கிய ஞானமாகிய அத்தகைய முக்தியைப் பெற்று
பூதவுடல் மீது பற்றற்றவனுக்கு பொறிபுலன்களாலோ,

மனத்தாலோ செய்யவேண்டிய கருமங்கள் இல்லை; தவம்,
தியானம், மந்திரம், யோகாப்பியாசம், முதலியவற்றில் அவனது
மனம் நாடாது.

சேவியப்பிரசாதித்தலம் முற்றும்.

॥एकोनविंशः परिच्छेदः॥
अथ शरणस्थलम्
अथ दीक्षापादोदकस्थलम्

स्थलभेदाः समाख्याताः प्राणलिङ्गिस्थलाश्रयाः।
कथय स्थलभेदं मे शरणस्थलसंश्रितम्॥१॥

பிராணலிங்கிஸ்தலத்துக்குட்பட்ட ஸ்தலபேதங்கள்
விளக்கப்பட்டன; சரணஸ்தலத்தின் பேதங்களை உரைப்பாயாக.

உரைத்தனை வளங்குற புயாரி விவகித
னாரைத்தல மனைத்தையு நயெ னககின
யருடசர ணத்தல மடைந்த வழறையு
கருத்தூற வருத்தி கணங்களை வேறத்தே.

பிராணலிங்கிஸ்தலத்துக்குட்பட்ட ஸ்தலபேதங்கள்
விளக்கப்பட்டன; சரணஸ்தலத்தின் பேதங்களை உரைப்பாயாக.

शरणस्थलमाश्रित्य स्थलद्वादशकं मया।
उच्यते नाम सर्वेषां स्थलानां शृणु तापस॥२॥
दीक्षापादोदकं पूर्वं शिक्षापादोदकं ततः।
ज्ञानपादोदकं चाथ क्रियानिष्पत्तिकं ततः॥३॥
भावनिष्पत्तिकं चाथ ज्ञाननिष्पत्तिकं ततः।
पिण्डाकाशस्थलं चाथ बिन्द्वाकाशस्थलं ततः॥४॥
महाकाशस्थलं चाथ क्रियायाश्च प्रकाशनम्।
भावप्रकाशनं पश्चात् ततो ज्ञानप्रकाशनम्।
स्वरूपं पृथगेतेषां कथयामि यथाक्रमम्॥५॥

சரணஸ்தலம் பன்னிரண்டு பேதங்களைக் கொண்டது; அவை
முறையே தீக்ஷாபாதோதகம், சிக்ஷாபாதோதகம்,
ஞானபாதோதகம், கிரியாநிஷ்பத்திகம், பாவநிஷ்பத்திகம்,
ஞானநிஷ்பத்திகம், பிண்டாகாசஸ்தலம், பிந்த்வாகாசஸ்தலம்,
மஹாகாசஸ்தலம், கிரியாபிரகாசனம், பாவபிரகாசனம்,

ஞானபிரகாசனம் என்பன. இவற்றின் சொரூபத்தை விளக்குகிறேன்.

அததல மடைபுற வடிபு னறபனாட
புதிவாண னொளாயாமுய முன்று பாலவாய
வைதூள பணாரு தலமு மாசற*
மெயதவ வறைகுதூய வாழ்ந்து னககரோ.

சுரணஸ்தலம் பன்னிரண்டு பேதங்களைக் கொண்டது; அவை முறையே தீக்ஷாபாதோதகம், சிக்ஷாபாதோதகம், ஞானபாதோதகம், கிரியாநிஷ்பத்திகம், பாவநிஷ்பத்திகம், ஞானநிஷ்பத்திகம், பிண்டாகாசஸ்தலம், பிந்த்வாகாசஸ்தலம், மஹாகாசஸ்தலம், கிரியாபிரகாசனம், பாவபிரகாசனம், ஞானபிரகாசனம் என்பன. இவற்றின் சொரூபத்தை விளக்குகிறேன்.

दीक्षयाऽपगतद्वैतं यज्ज्ञानं गुरुशिष्ययोः।
आनन्दस्यैक्यमेतेन दीक्षापादोदकं स्मृतम्॥६॥

தீக்ஷயினால் குருவுக்கும் சீடனுக்குமிடையே இருந்த துவைதபாவம் நீங்குவதால் ஏற்படும் ஆனந்த ஐக்கிய ஞானமே தீக்ஷாபாதோதகம் எனப்படுகிறது.

ஆரய னோமு சீட னாநந்தத தயகக மாகச
சீரய தடசை யாலே தரந்துள பேத முள்ள
பேரயண ஞானந தணாற பெருங்கலை யுணரந்த மேலோ
ரேரயண முனாவ தடசா பதோதக மியயபு வாரால.

தீக்ஷயினால் குருவுக்கும் சீடனுக்குமிடையே இருந்த துவைதபாவம் நீங்குவதால் ஏற்படும் ஆனந்த ஐக்கிய ஞானமே தீக்ஷாபாதோதகம் எனப்படுகிறது.

अथवा पादशब्देन गुरुरेव निगद्यते।
शिष्यश्चोदकशब्देन तयोरैक्यं तु दीक्षया॥७॥

அல்லது, பாதம் எனும் சொல்லால் குருவும், உதகமெனும் சொல்லால் சீடனும் குறிக்கப்படுகின்றனர்; தீக்ஷயினால் ஏற்படும் இவ்விருவருடைய ஐக்கியம் தீக்ஷாபாதோதகம் எனப்படுகிறது.

பாதமென கிளவா யாலே பகரதரப படுவ னாசானே
மேதைகொ ஞாதகச சொல்லால் வளையுறப படுவனே சீடனே
றதறு தடசை தன்னாறு செப்புறு மிவர யாகக
மேதமி லூலகிற றடசா பதோதக மெனென நிறகுய.

அல்லது, பாதம் எனும் சொல்லால் குருவும், உதகமெனும் சொல்லால் சீடனும் குறிக்கப்படுகின்றனர்; தீக்ஷயினால் ஏற்படும் இவ்விருவருடைய ஐக்கியம் தீக்ஷாபாதோதகம் எனப்படுகிறது.

परमानन्द एवोक्तः पादशब्देन निर्मलः।
ज्ञानं चोदकशब्देन तयोरैक्यं तु दीक्षया॥८॥
परसंवित्प्रकाशात्मा परमानन्दभावनाम्।
अधिगम्य महायोगी न भेदं कापि पश्यति॥९॥

பரமானந்தம் பாதமெனும் சொல்லாலும், உதகமெனும் சொல்லால் ஞானமும், தீக்ஷயினால் அவற்றின் ஐக்கியமும் குறிக்கப்படுகின்றன; எல்லாவற்றுக்கும் மேலான ஞானானந்தத்தை அடைந்த மஹாயோகி எவ்வித வேற்றுமையையும் காண்பதில்லை.

பராததிசுய பரமா நந்தய பாதமென கிளவா ஞான
முரைததிசு முதகந தடசை யுரைததிசு மிவறுற யாககந
தெராததவாஞ ஞானா நந்தஞ சேரநதுதானே பேத மிஹி
வரைததொரு பொருளுங் கண்ணாறு காண்குறானே மான
யோகி.

பரமானந்தம் பாதமெனும் சொல்லாலும், உதகமெனும் சொல்லால் ஞானமும், தீக்ஷயினால் அவற்றின் ஐக்கியமும் குறிக்கப்படுகின்றன; எல்லாவற்றுக்கும் மேலான

ஞானந்தத்தை அடைந்த மஹாயோகி எவ்வித வேற்றுமையையும் காண்பதில்லை.

देशकालाद्यवच्छेदविहीनं नित्यनिर्मलम्।

आनन्दं प्राप्य बोधेन नान्यत् काङ्क्षति संयमी ॥ १० ॥

ज्ञानामृतमपि स्वच्छं गुरुका(यैक) सम्भवम्।

आस्वाद्य रमते योगी संसारामयवर्जितः ॥ ११ ॥

इति दीक्षापादोदकस्थलम्

காலத்திற்கும் தேசத்திற்கும் அப்பாற்பட்டு என்றுமழியாத ஆனந்தத்தைத் தனது ஞானத்தால் அடைந்த யோகி வேறெதையும் விரும்புவதில்லை; குருவினது உடலிலிருந்து தோன்றும் அந்த ஞானமிர்தத்தை அனுபவிக்கும் யோகி சம்சாரமெனும் கொடிய நோயிலிருந்து விடுபடுகிறான்.

ஆரய னருள! னாலே ஞானவா ரமுத முண்ணு
சீரய பரம யோகி தரந்நுவெய பறவா நோயதா
னோரய லாடல செயதே யொழுக்குமெண றறிந்நு கொண்ண
ஶரய வலைவேற செயகைக குமரனாற றருமாங கண்ணோய.

காலத்திற்கும் தேசத்திற்கும் அப்பாற்பட்டு என்றுமழியாத ஆனந்தத்தைத் தனது ஞானத்தால் அடைந்த யோகி வேறெதையும் விரும்புவதில்லை; குருவினது உடலிலிருந்து தோன்றும் அந்த ஞானமிர்தத்தை அனுபவிக்கும் யோகி சம்சாரமெனும் கொடிய நோயிலிருந்து விடுபடுகிறான்.

தீக்ஷாபாதோதகஸ்தலம் முற்றும்

अथ शिक्षापादोदकस्थलम्

गुरुशिष्यामयं ज्ञानं शिक्षा योगिनमीर्यते।

तयोः समरसत्वं हि शिक्षापादोदकं स्मृतम् ॥ १२ ॥

யோகியைச் சென்றடையும் குருசீடமயமான ஞானம் சிகைக்காயாகும்; அதன் சமரசமே சிகைப்பாதோதகம்.

யாதொரு சிடசை யாவகுக குருசீட மயமா ஞானந
ததறு மியோகிக காகச செயதிடு மவைய ருண்டிய
பேதம் தறகக லந்த பெருமையை யுரைப்பர நல்லோர
மாதவ முனவ சிடசா பதோதக மெனென மாதோ.

யோகியைச் சென்றடையும் குருசீடமயமான ஞானம் சிகைக்காயாகும்; அதன் சமரசமே சிகைப்பாதோதகம்.

मथिताच्छास्त्रजलधेर्युक्तिमन्थानवैभवात्।
गुरुणा लभ्यते बोधसुधा सुमनसां गणैः ॥ १३ ॥
ज्ञानचन्द्रसमुद्भूतां परमानन्दचन्द्रिकाम्।
पश्यन्ति परमाकाशे मुक्तिरात्रौ महाधियः ॥ १४ ॥

யுத்தியெனும் மந்தரமலையால் சாத்திரங்களாகிய கடலைக் கடைவதால் அறிவெனும் ஞானமிர்த்தத்தை ஆசாரியன் அடைகிறார்; பேரறிவு வாய்ந்தவர்கள் ஞானமெனும் சந்திரனின் குளிர்ச்சி பொருந்திய ஆனந்தத்தைப் பரமாகாசமெனும் வெட்ட வெளியில் முத்தியெனும் இரவில் காண்கிறார்கள்.

மதியெனும் மந்த ரத்தால் வாயுத்திறுறு கடலை யாசாஸ
வதிமுறை கடையது தோஸ்யுய வளங்கறி வழுத முண்ட
னெதிரறு மியோகி முத்தி யரவனறு பரமா காசு
துதிதரு ஞானது திங்க ளுண்டநல லொளயே காண்டபு.

யுத்தியெனும் மந்தரமலையால் சாத்திரங்களாகிய கடலைக் கடைவதால் அறிவெனும் ஞானமிர்த்தத்தை ஆசாரியன் அடைகிறார்; பேரறிவு வாய்ந்தவர்கள் ஞானமெனும் சந்திரனின் குளிர்ச்சி பொருந்திய ஆனந்தத்தைப் பரமாகாசமெனும் வெட்ட வெளியில் முத்தியெனும் இரவில் காண்கிறார்கள்.

दृष्टे तस्मिन् परमानन्दे देशकालादिवर्जिते।
द्रष्टव्यं विद्यते नान्यच्छ्रोतव्यं ज्ञेयमेव वा ॥ १५ ॥

आत्मानन्देन तृप्तस्य का स्पृहा विषये सुखे।
गङ्गाजलेन तृप्तस्य कूपतोये कुतो रतिः॥१६॥

தேசம் காலம் ஆகியவற்றைக் கடந்த அந்தப் பரமானந்தத்தைக் கண்ட பின்னர் காண்பதற்கும் கேட்பதற்கும் அறிவதற்கும் வேறு பொருளொன்றும் கிடையாது; ஆன்மானந்தத்தில் திளைப்பவன் வேறெதையும் விரும்புவதில்லை; கங்கை நீரைப் பருகுவவன் கிணற்று நீரை விரும்புவதில்லையன்றோ?

வரைந்துள்ள தேச கால மருவறைய பரமா நந்தம்
பொருந்தினோண காண்ப கேட்ப வறிவவாய பொருளாங்
கிலலை
யொருங்கிய பரமா நந்த யோகிபால வாடய வேடகை
வருங்கொலொண கங்கை பெற்றோண மதிப்பனோ சுவ நரை.

தேசம் காலம் ஆகியவற்றைக் கடந்த அந்தப் பரமானந்தத்தைக் கண்ட பின்னர் காண்பதற்கும் கேட்பதற்கும் அறிவதற்கும் வேறு பொருளொன்றும் கிடையாது; ஆன்மானந்தத்தில் திளைப்பவன் வேறெதையும் விரும்புவதில்லை; கங்கை நீரைப் பருகுவவன் கிணற்று நீரை விரும்புவதில்லையன்றோ?

यस्मिन्नप्राप्तकल्लोले सुखसिन्धौ निमज्जति।
सामरस्यान्महायोगी तस्य सीमा कुतो भवेत्॥१७॥
गुरुप्रसादचन्द्रेण निष्कलङ्केन चारुणा।
यन्मनःकुमुदं नित्यबोधितं तस्य को भ्रमः॥१८॥

इति शिक्षापादोदकस्थलम्

அலைகளற்ற அந்தப் பேரின்பக் கடலில் மூழ்கிய சமரச ஞானம் கொண்ட யோகி அதன் எல்லையை அறிவதில்லை; குருவருள் எனும் குளிந்த சந்திரனின் நோக்கால் அவனது மனமெனும் அல்லிப்பூ மலர்வதால் மனதில் யாதொரு மயக்கமும் கொள்வதில்லை.

அலையாலபே ராண்ப வாரா யமிழ்நறுவண பரம யோகி

யெலையலவ வாரா திககோ ரெலலையு முண்ணோ
 சொலவாய
 கலைமலி குரவலி மிகக கருணைவா னலவு திபப
 மலரதரு நெஞ்ச நல் மருவனோலி மயவகு றானால.

அலைகளற்ற அந்தப் பேரின்பக் கடலில் மூழ்கிய சமரச ஞானம்
 கொண்ட யோகி அதன் எல்லையை அறிவதில்லை; குருவருள்
 எனும் குளிந்த சந்திரனின் நோக்கால் அவனது மனமெனும்
 அல்லிப்பூ மலர்வதால் மனதில் யாதொரு மயக்கமும்
 கொள்வதில்லை.

சிக்ஷாபாதோதகஸ்தலம் முற்றும்

अथ ज्ञानपादोदकस्थलम्

तदैक्यसम्पदानन्दज्ञानं ज्ञानगुरुर्मतः।
 तत्सामरस्यं शिष्यस्य ज्ञानपादोदकं विदुः ॥ १९ ॥

அந்த ஐக்கியமெனும் ஆனந்தஞானமே ஞானகுருவாகும்; அந்த
 சமரசமே சீடனுக்கு ஞானபாதோதகமாகும்.

நாடுமா நந்த ஞானங்க ளேயாவலி
 டேடரு ஞானதே சிக்ஷமய றலினைவை
 ஸூடிய சமரசவ குலவு பாதநர்
 சீடனெலி யுரைத்திடச் சிறந்து ளோரககரோ.

அந்த ஐக்கியமெனும் ஆனந்தஞானமே ஞானகுருவாகும்; அந்த
 சமரசமே சீடனுக்கு ஞானபாதோதகமாகும்.

अविद्याराहुनिर्मुक्तो ज्ञानचन्द्रः सुनिर्मलः।
 प्रकाशते पराकाशे परानन्दमहाद्युतिः ॥ २० ॥
 अज्ञानमेघनिर्मुक्तः पूर्णज्ञानसुधाकरः।
 आनन्दजलधेर्वृद्धिमनुपश्यन् विभासते ॥ २१ ॥

அவித்தை எனும் இராகுவின் மறைப்பிலிருந்து நீங்கிய
ஞானமெனும் சந்திரன் பரமாகாசமெனும் வெட்டவெளியில்
சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

அஞ்ஞான மேகங்களின் மறைப்பிலிருந்து நீங்கிய
பரிபூரணஞானமாகிய சந்திரன் ஆனந்தக் கடலின்
கொந்தளிப்பினால் பிரகாசிக்கின்றது.

நிறைவொரு நிமலமாய நிறை வகுதையா
மறையர வொருபுயல மாறி யனையமா
மறைகடல பொலியவா நந்தச சோதியாய்
கறையறு ஞானவெண்ண கதிரி லங்குமால்.

அவித்தை எனும் இராகுவின் மறைப்பிலிருந்து நீங்கிய
ஞானமெனும் சந்திரன் பரமாகாசமெனும் வெட்டவெளியில்
சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.

ज्ञानचन्द्रोदये जाते ध्वस्तमोहतमोभरः।

पश्यन्ति परमां काष्ठां योगिनः सुखरूपिणीम् ॥ २२ ॥

ஞானசந்திரன் தோன்றவே அனைத்து இருளும் நீங்கிய யோகி
எல்லாவற்றிற்கும் மேலான ஆனந்தநிலையை அடைகின்றனர்.

அறிவெல்லு மதிவர வவகுதை யாகிய
செறியாரு ளொழிதரச சிதாநந தங்களே
குறியெல்லு மொருபெருங் கோலந தோன்றுமா
ஹ்வைவொரு பகைதவார யோகி கடகரோ

ஞானசந்திரன் தோன்றவே அனைத்து இருளும் நீங்கிய யோகி
எல்லாவற்றிற்கும் மேலான ஆனந்தநிலையை அடைந்து உறவு
பகை முதலிய நிலையைக் கடந்து இருக்கின்றனர்.

मायारजन्या विरमे बोधसूर्ये प्रकाशिते।

निरस्तसर्वव्यापारश्चित्रं स्वपिति संयमी ॥ २३ ॥

மாயையெனும் கொடிய இரவு நீங்கி ஞானசூரியன்
பிரகாசிக்கையில் மனம் முதலியவற்றை அடக்கிய யோகி
எவ்விதச் செயலுமற்று அமைதியாக உறங்குகிறான்.

மாயைவல விரவற வந்து ஞானமாஞ்
சேயொளி யரவதான நிகழுங் காலையற
போயற வலகியல வழக்கம போறமுறான
யூயநல யோகிதான யூயலு மென்பவே.

மாயையெனும் கொடிய இரவு நீங்கி ஞானசூரியன்
பிரகாசிக்கையில் மனம் முதலியவற்றை அடக்கிய யோகி
எவ்விதச் செயலுமற்று அமைதியாக உறங்குகிறான்.

अनाद्यविद्याविच्छित्तिवैलायां वरयोगिनः।
प्रकाशते परानन्दः प्रपञ्चेन विना कृतः॥२४॥
नित्यानन्दे निजाकारे विमले परतेजसि।
विलीनचेतसां पुंसां कुतो विश्वविकल्पना॥२५॥

தொடக்கமற்றதான அஞ்ஞானம் நீங்கிய வேளையில் யோகியின்
வேற்றுமைகளைக் கடந்த பரமானந்தம் பிரகாசிக்கின்றது;
அத்தகைய நித்தியானந்தம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் போது
அவனுக்கு உலகம் முதலான வேற்றுமைகள் ஏது?

अकरोहिद वनाधिया मवाशुते निशुतिय
सकनतिकपु परममाञ्च सुरा यणेनय
पुत्रनुयु मनुमुदेप पुनत योकिताणे
सकनतु कपुपने तणेनय रोययुणाने.

தொடக்கமற்றதான அஞ்ஞானம் நீங்கிய வேளையில் யோகியின்
வேற்றுமைகளைக் கடந்த பரமானந்தம் பிரகாசிக்கின்றது;
அத்தகைய நித்தியானந்தம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் போது
அவனுக்கு உலகம் முதலான வேற்றுமைகள் ஏது?

कुतो ब्रह्मा कुतो विष्णुः कुतो रुद्रः कुतो रविः।

साक्षात्कृतपरानन्दज्योतिषः साम्यकल्पना ॥ २६ ॥

अपरोक्षपरानन्दविलासस्य महात्मनः।

ब्रह्मविष्णवादयो देवा विशेषाः सुखविन्दवः ॥ २७ ॥

பரமானந்தத்தை நேரிடையாக அனுபவிக்கையில் பிரம்மா முதலான தேவர்கள் அவனுக்கு இல்லை; அத்தேவர்கள் அவனுடைய பேரானந்தத்தில் சில துளிகளே.

மெய்ப்பர சுகமொடு வளங்கு சோதியரக

கொப்பல ரயனரி யுருத்தி ரணகதி

ரப்படி தமையுணரந் தவரககத தேவரதாந்

துயப்பயு சுகஞ்சிறு துளயொன றாகுமால்.

பரமானந்தத்தை நேரிடையாக அனுபவிக்கையில் பிரம்மா முதலான தேவர்கள் அவனுக்கு இல்லை; அத்தேவர்கள் அவனுடைய பேரானந்தத்தில் சில துளிகளே.

यन्मात्रासहितं लोके वाञ्छन्ति विषयं नराः।

तदप्रमेयमानन्दं परमं को न वाञ्छति ॥ २८ ॥

इति ज्ञानपादोदकस्थलम्

சிறின்பங்களை நுகரும் எந்த மானுடன் தான் அளவற்ற அப்பேரானந்தத்தை விரும்பமாட்டான்?

மாஹுடர சிறுசுக மருவு மிந்திய

ஞானம் தடைகுவர நச்சி யந்திய

மானம் தழுபரா நந்த வாழ்வனைகு

தானெவர வருயபுவார சாரதற கெண்ணையே.

பரமனந்தத்தை நேரிடையாக அனுபவிக்கையில் பிரம்மா முதலான தேவர்களோ அவனுக்கு இல்லை; அத்தேவர்கள் அவனுடைய பேரானந்தத்தில் சில துளிகளே.

ஞானபாதோதகத்தலம் முற்றும்.

अथ क्रियानिष्पत्तिस्थलम्

परकाये क्रियापत्तिः कल्पितैव प्रकाशते।

रज्जौ भुजङ्गवद् यस्मात् क्रियानिष्पत्तिमानयम् ॥ २९ ॥

கயிற்றிணில் பாம்பு தோன்றுவது போல் தனது உடலின் கிரியைகளை உணர்வதால் கிரியாநிஷ்பத்திமான் எனப்படுகிறான்.

உணருய பரமநல யோகி தனகணை
மலுறுய கிரயையோர வகை யறுறினறு
பனகய போறுகற பககப படடதா
லனவன றானகிரி யாநிட பதுதிமான.

கயிற்றிணில் பாம்பு தோன்றுவது போல் தனது உடலின் கிரியைகளை உணர்வதால் கிரியாநிஷ்பத்திமான் எனப்படுகிறான்.

ज्ञानिनां यानि कर्माणि तानि नो जन्महेतवः।

अग्निदग्धानि बीजानि यथा नाङ्कुरकारणम् ॥ ३० ॥

நெருப்பினால் வறுக்கப்பட்ட விதைகள் முனையைத் தோற்றுவிக்காதன போல் ஞானிகள் செய்யும் செயல்கள் எதுவும் மேலும் பிறவிகளைத் தோற்றுவிப்பதில்லை.

சிறப்புறு ஞானசெய செயல்கள யாபுமிப
பறப்புறு காரண மலல பேரழல
வறுப்புறு வாதையனை மண்ணு னொண்ணுளைக
குறபபெறு மேதுவென யுரைகக லாகுமோ.

நெருப்பினால் வறுக்கப்பட்ட விதைகள் முனையைத் தோற்றுவிக்காதன போல் ஞானிகள் செய்யும் செயல்கள் எதுவும் மேலும் பிறவிகளைத் தோற்றுவிப்பதில்லை.

कर्मणा किं कृतेनापि ज्ञानिनो निरहङ्कृतेः।

विक्रिया प्रतिबिम्बस्था किं करोति हिमच्युतेः ॥ ३१ ॥

பிரதிபிம்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் சந்திரனில் தோன்றாதது போல் 'நான்' என்னும் எண்ணமின்றி ஞானிகள் ஆற்றும் செயல்கள் எவ்வித வினையையும் தோற்றுவிப்பதில்லை.

தத்பூ ஞானதண செயலக ளாலவற
கேதுள தெயலுவ திருளவா முஙகுறு
சோதிகொண மதிககெதிர தோன்றுய வாயமார
வாதைய துளதுகொண மதிதது நாடினே.

பிரதிபிம்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் சந்திரனில் தோன்றாதது போல் 'நான்' என்னும் எண்ணமின்றி ஞானிகள் ஆற்றும் செயல்கள் எவ்வித வினையையும் தோற்றுவிப்பதில்லை.

चन्द्रस्य मेघसम्बन्धाद् यथा गमनकल्पना।

तथा देहस्य सम्बन्धादारोप्या स्यात् क्रियाऽऽत्मनः ॥ ३२ ॥

மேகங்களின் தொடர்பினால் சந்திரனும் நகர்வது போல் தோன்றுகிறது; அது போல் உடலுடன் உள்ள தொடர்பினால் ஆன்மாவும் கிரியைகளைச் செய்வது போல் தோற்றமளிக்கிறது.

திங்களுக கிரதருகு செயலவா சுயபனா
லிங்குரைத திடுதலபோ லிசைநத வாககையாண
மங்கலத தொள்கொளாண மாவ ஹுககுமா
றககுமச செயறதொழில சாறறப படடிமுய.

மேகங்களின் தொடர்பினால் சந்திரனும் நகர்வது போல் தோன்றுகிறது; அது போல் உடலுடன் உள்ள தொடர்பினால் ஆன்மாவும் கிரியைகளைச் செய்வது போல் தோற்றமளிக்கிறது.

ज्ञानी कर्मनिरूढोऽपि लिप्यते न क्रियाफलैः।

घृतादिना यथा जिह्वा भोक्त्रि चापि न लिप्यते ॥ ३३ ॥

நெய்யைச் சுவைப்பதால் நாக்கினில் நெய் ஓட்டாதது போல் கிரியைகளில் ஞானியானவன் ஈடுபட்டிருந்தாலும் அவற்றின் பலன் அவனைச் சென்றடைவதில்லை.

வனைபல வரவஹுய வமல ஞானதா
 னனையவை தருபய னவண டைநதிடா
 னனயன பலபொரு ளாசைந்த ருந்திலு
 நனயுஹு நாவவை நஹுஹு மோசொலாய.

நெய்யைச் சுவைப்பதால் நாக்கினில் நெய் ஓட்டாதது போல்
 கிரியைகளில் ஞானியானவன் ஈடுபட்டிருந்தாலும் அவற்றின்
 பலன் அவனைச் சென்றடைவதில்லை.

निरस्तोपाधिसम्बन्धे जीवे या या क्रियास्थितिः।
 सा सा प्रतीतिमात्रेण निष्फला चात्र लीयते॥३४॥
 गच्छंस्तिष्ठन् स्वप्न् वापि न निष्कर्मास्ति कश्चन।
 स्वभावो देहिनां कर्म ज्ञानिनां तत्तु निष्फलम्॥३५॥

எவ்வித உபாதியின் தொடர்புமின்றி ஜீவன் செய்யும் கிரியைகள்
 யாவும் வெளித்தோற்றமே; அவற்றின் வினைப் பயன் ஜீவனைச்
 சென்றடையாது; நடத்தல் உறங்குதல் நின்றல் போன்ற
 கிரியைகளைச் செய்தல் சாதாரண மக்களுடைய இயற்கை,
 ஞானிகளுக்கு அவை கிரியைகளே அல்ல.

வகுததுள வுபாதியாஹ வானகஹ யாவுமிஹ
 ககுததுள வளவதா யவஹஹஹ மாயுமா
 னடபபஹு மிருபபஹு நனயு றஹகிஹுற
 தொடககுறு முயஹவனை ஞான தோயநதிடாஹ.

எவ்வித உபாதியின் தொடர்புமின்றி ஜீவன் செய்யும் கிரியைகள்
 யாவும் வெளித்தோற்றமே; அவற்றின் வினைப் பயன் ஜீவனைச்
 சென்றடையாது; நடத்தல் உறங்குதல் நின்றல் போன்ற
 கிரியைகளைச் செய்தல் சாதாரண மக்களுடைய இயற்கை,
 ஞானிகளுக்கு அவை கிரியைகளே அல்ல.

परिपूर्णमहानन्दभाविनः शुद्धचेतसः।
 न भवेत् कर्मकार्पण्यं नानाभोगफलप्रदम्॥३६॥

इति क्रियानिष्पत्तिस्थलम्

நிறைவான ஆனந்தத்தை அனுபவிக்கும் மஹான்களுக்கு
பயன்களைத் தரும் சாதாரணக் கிரியைகளைச் செய்வதில் மனம்
நாடாது.

நிறையுறு பராநந்த சுகத நெஞ்சனா
மறிபுடை யவன்றனை யணங்கு வலவனைச
செறிதொடர பந்தனை செயாதேஹ ரோரகந
குறுமுனா யென்றுயர குணப்பொற குன்றனாய.

நிறைவான ஆனந்தத்தை அனுபவிக்கும் மஹான்களுக்கு
பயன்களைத் தரும் சாதாரணக் கிரியைகளைச் செய்வதில் மனம்
நாடாது.

கிரியாநிடபத்தித்தலம் முற்றும்.

अथ भावनिष्पत्तिस्थलम्

भावः प्रतीयमानोऽपि परकाये तु कल्पितः।

शुक्तौ रजतवद् यस्माद् भावनिष्पत्तिमानयम्॥ ३७॥

பாவங்களாகிய எண்ணங்கள் உணரப்பட்டாலும் அவை
கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல் பரகாயத்தின்கண்
கற்பிக்கப்பட்டவையே; ஆதலால் பாவநிஷ்பத்திமான்
எனப்படுகிறான்.

உடைததிடு மயலுடை யோகி தகைணே
யகுத்துள பாவமிப பயனக ணாகிய
ககுத்துள வெள்ளப்போற காட்ட லாலிவன
படைததுள பாவநிட பத்தி மானரோ.

பாவங்களாகிய எண்ணங்கள் உணரப்பட்டாலும் அவை
கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவது போல் பரகாயத்தின்கண்
கற்பிக்கப்பட்டவையே; ஆதலால் பாவநிஷ்பத்திமான்
எனப்படுகிறான்.

भावेन नास्ति सम्बन्धः केवलज्ञानयोगिनः।
तथापि भावं कुर्वीत शिवे संसारमोचके ॥ ३८ ॥

உயர்ந்த ஞானத்தையடைந்த யோகிக்குப் பாவத்துடன்
எவ்விதத் தொடர்புமில்லை; எனினும் சம்சாரநோயை
நீக்கவல்லவரான சிவபிரான்மீது பாவம் (பக்தி)
கொள்ளவேண்டும்.

பரமஞா னைகொரு பாவ பந்தந
மருஷறா தெனலுமே வருதது வெயபவ
மொருவவா ருளுபுரா யொருசி வததினல
வரவுபா வனையது மேவ வேணுமால்.

உயர்ந்த ஞானத்தையடைந்த யோகிக்குப் பாவத்துடன்
எவ்விதத் தொடர்புமில்லை; எனினும் சம்சாரநோயை
நீக்கவல்லவரான சிவபிரான்மீது பாவம் (பக்தி)
கொள்ளவேண்டும்.

परिपूर्णप्रबोधेऽपि भावं शम्भौ न वर्जयेत्।
भावो हि निहितस्तस्मिन् भवसागरतारकः ॥ ३९ ॥

பரிபூரண ஞானம் பெற்ற பின்னும் சிவபெருமானிடத்தில் பக்தி
கொள்ளவேண்டும்; அந்த பக்தியொன்றே சம்சாரக்
கடலிலிருந்து கரையேற்றவல்லது.

நிரயபய சிதாந்த நிகுதனை றைகணை
வருயபய பாவனை வடேல வறைனாறு
பரயபெறு பாவனை பரவு வெயபவக
கருங்கடல கடந்திடக கடதது மென்பவே.

பரிபூரண ஞானம் பெற்ற பின்னும் சிவபெருமானிடத்தில் பக்தி
கொள்ளவேண்டும்; அந்த பக்தியொன்றே சம்சாரக்
கடலிலிருந்து கரையேற்றவல்லது.

निवर्त्य जन्मजं दुःखं भावः शैवो निवर्तते।
यथा काष्ठादिकं दग्ध्वा स्वयं शाम्यति पावकः ॥ ४० ॥

மரக்கடடையை எரித்துப் பொசுக்கிய பின் நெருப்பு தானாகவே அணைந்து விடுவது போல் சிவபக்தியானது சம்சாரப் பிணியை நீக்கியபின் தானாகவே நீங்கிவிடும்.

இவகுறு பவவடா யாபு நககியே
சங்கர பாவனை தாலு நவகுமாறு
பொங்கழல வறகினைப பொடித்து நியுதா
னங்கவா யாமலே யடுககு மோசொலாய.

மரக்கடடையை எரித்துப் பொசுக்கிய பின் நெருப்பு தானாகவே அணைந்து விடுவது போல் சிவபக்தியானது சம்சாரப் பிணியை நீக்கியபின் தானாகவே நீங்கிவிடும்.

प्रकाशिते शिवानन्दे तद्भावैः किं प्रयोजनम्।
सिद्धे साध्ये चिरेणापि साधनैः किं प्रयोजनम्॥४१॥

சிவானந்தானுபவம் பிரகாசிக்கையில் பாவங்களால் யாது பயன்? அடைய வேண்டியது கிடடியபின் அந்தச் சாதனங்களால் யாது பயன்?

ஏதுறு சிவாநந்த மெய்தி னெஃசெயுய
வாயுதபா வனையன் மனததி னெஃபொருள்
சாத்திய மாயுறிய சாத நவகளாறு
பேரத்தொரு பயனலை பேசுவ காலையே.

சிவானந்தானுபவம் பிரகாசிக்கையில் பாவங்களால் யாது பயன்? அடைய வேண்டியது கிடடியபின் அந்தச் சாதனங்களால் யாது பயன்?

एकीकृते शिवे भावे ज्ञानेन सह संयमी।
विस्मितात्मसमावेशः शिवभावे विभासते॥४२॥
न भावेन विना ज्ञानं न भावो ज्ञानमन्तरा।
मोक्षाय कारणं प्रोक्तं तस्मादुभयमाश्रयेत्॥४३॥

इति भावनिष्पत्तिस्थलम्

ஞானத்தினால் சிவபாவத்தில் ஐக்கியமடைந்த யோகி தனது ஆன்மாவுடன் ஒன்றி சிவபாவத்தில் பிரகாசிக்கிறான்; பாவமில்லையேல் ஞானமில்லை, ஞானமில்லையேல் பாவமின்று. எனவே மோட்சத்திற்குக் காரணமான இவ்விரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பாவமு ஞானமுய பரன் லேகமாய
மேவாடி னொருசிவ மாயவா ளங்குவாஸ
பாவமு ஞானமுய வேறு படருநிஸ
றாவந வாமையா லவைவா டேலரோ.

ஞானத்தினால் சிவபாவத்தில் ஐக்கியமடைந்த யோகி தனது ஆன்மாவுடன் ஒன்றி சிவபாவத்தில் பிரகாசிக்கிறான்; பாவமில்லையேல் ஞானமில்லை, ஞானமில்லையேல் பாவமின்று. எனவே மோட்சத்திற்குக் காரணமான இவ்விரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும்.

பாவநிடபத்தித்தலம் முற்றும்.

ज्ञानस्य व्यवहारेऽपि ज्ञेयाभावात् स्वभावतः।
स्वप्नवज्ज्ञाननिष्पत्त्या ज्ञाननिष्पन्न इत्यसौ॥४४॥

ஞானம் செயல்படினும் அறியப்படவேண்டியது ஒன்றுமில்லாமல் கனவு போல் இருக்கையில் அவன் ஞானநிஷ்பன்னன் எனப்படுகிறான்.

உலகின ளுணர்பொரு ஞுணரவறு கிணமையா
லிலகுறு மிவணகன வெணன ஞாலமேறு
பலரபுகழ ஞானநிட பததி மேவலா
னலமலி ஞானநிட பணன னெண்பரால.

ஞானம் செயல்படினும் அறியப்படவேண்டியது ஒன்றுமில்லாமல் கனவு போல் இருக்கையில் அவன் ஞானநிஷ்பன்னன் எனப்படுகிறான்.

स्वप्नजातं यथा ज्ञानं सह स्वार्थीर्निवर्तते।

तथात्मनि प्रकाशे तु ज्ञानं ज्ञेयं निवर्तते ॥४५॥

சொப்பனத்தில் கண்டவை அந்த ஞானத்துடன் நீங்குவது போல் ஆன்மா பிரகாசிக்கையில் அறிவு, அறியப்படும் பொருள் ஆகியன நீங்கும்.

சொற்பனந தனலவரு முணரவு தோன்றுமப
பறபல பொருளொடு போகும் பாணமைபோற
றறபர மிலகுறத தலலு ணரச்சியாண
முறபெறு ஞேயமு முடிநது போகுமால.

சொப்பனத்தில் கண்டவை அந்த ஞானத்துடன் நீங்குவது போல் ஆன்மா பிரகாசிக்கையில் அறிவு, அறியப்படும் பொருள் ஆகியன நீங்கும்.

परिपूर्णं महानन्दे परमाकाशलक्षणं।

शिवे विलीनचित्तस्य कुतो ज्ञेयान्तरे कथा ॥४६॥

பரமாகாசமென்றழைக்கப்படும் பரிபூரண பரமானந்த சிவனிடத்தில் இரண்டறக் கலந்தவனுக்கு அறியவேண்டியது வேறு உண்டோ?

நிறைநதிடு பராநந்த நிமலண றணைடை
யறநதுள மனமுடை யவறகு ஞேயமா
யறிநதிடு பொருளசிவ மணி யலலையெண
யுறுநதவ முனவர வுலக மோதுமால.

பரமாகாசமென்றழைக்கப்படும் பரிபூரண பரமானந்த சிவனிடத்தில் இரண்டறக் கலந்தவனுக்கு அறியவேண்டியது வேறு உண்டோ?

अखण्डानन्दसंवित्तिस्वरूपं ब्रह्म केवलम्।

मिथ्या तदन्यदित्येषा स्थितिर्ज्ञानमिहोच्यते ॥४७॥

விரிந்து பரந்த ஞானானந்தமான பிரம்மமொன்றே உண்மை, மற்றவை யாவும் பொய்யானவையே என உணர்தலே ஞானம்.

சச்சிதா நந்தமாந தணைமை யோஸிவ
 ஸ்சசக மியாபுமோ மிததை யெஸபதிங்
 கச்சுறா ஞானமெஹறிவா லககணய
 வச்சுறு லுணரபவர வகுததுக ஸ்யுவார.

விரிந்து பரந்த ஞானுனந்தமான பிரம்மமொன்றே உண்மை,
 மற்றவை யாவும் பொய்யானவையே என உணர்தலே ஞானம்.

सत्तात्मनाऽनुवृत्तं यद् घटादिषु परं हि तत्।
 व्यावर्तमाना मिथ्येति स्थितिर्ज्ञानमिहोच्यते॥४८॥

உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் அவற்றின்
 அடிப்படையான இருத்தல் எனும் நிலையே என்றுமழியாத
 உண்மை; அதை நீக்கி மற்றவை யாவும் பொய்யே என
 உணர்தலே ஞானம்.

உயறிடு பரனலவே றாங்க டாதியாறு
 பறறிநிலை றிடுவன பாரதது மிததையெஸ
 றறறிட வாடுதலை யறிவெஸ றோதுவார
 தெறறென வறிவறி திறகுதிலை மேலையோர்.

உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் அவற்றின்
 அடிப்படையான இருத்தல் எனும் நிலையே என்றுமழியாத
 உண்மை; அதை நீக்கி மற்றவை யாவும் பொய்யே என
 உணர்தலே ஞானம்.

अकारणमकार्यं यदशेषोपाधिवर्जितम्।
 तद्ब्रह्म तदहं चेति निष्ठा ज्ञानमुदीर्यते॥ ४९॥

காரண காரிய நிலைகளைக் கடந்து எவ்வித உபாதியுமற்ற
 பிரம்மமே நான் என உணர்தலே ஞானமாகும்.

காரண காரியங்களை கடந்துபா திகள னைதது
 மாரண மடைய நின்ற வகுதுவே பாரம மந்த

வேரணம் பாரம் நானென நிருந்திடு நிடை தானே
சீரணம் ஞான மென்பர செழுமறை கறறு ண்றதோர்.

காரண காரிய நிலைகளைக் கடந்து எவ்வித உபாதியமற்ற
பிரம்மமே நான் என உணர்தலே ஞானமாகும்.

ज्ञाताप्यहं ज्ञेयमिदमिति व्यवहृतिः कुतः।
अभेदब्रह्मस्वारस्ये निरस्ताखिलवस्तुनि ॥५०॥

इति ज्ञाननिष्पत्तिस्थलम्

எவ்வித வேறுபாடுமற்ற பிரம்மானுபவ நிலையில் நான்
அறிவோன், இது அறியப்படும் பொருள் எனும்
வேறுபாடுகள் ஏது?

வரறதுள் பொருள் னைததுய வாடுததொரு முதலாய நின்ற
பரந்தன் லபேத மெய்தப படுமென னறிகு வேனா
றெரறதறி ஞேய மதென யுணரதருந திறதது ஞானய
பொருறதுவ தெவவா டதது மிலையெனப புகலவர கறறோர்.

எவ்வித வேறுபாடுமற்ற பிரம்மானுபவ நிலையில் நான்
அறிவோன், இது அறியப்படும் பொருள் எனும்
வேறுபாடுகள் ஏது?

ஞானநிடபத்தித்தலம் முற்றும்.

अथ पिण्डाकाशस्थलम्

यथा पिण्डस्थ आकाशस्तथात्मा पूर्ण उच्यते।
एतदर्थविवेको यः पिण्डाकाशस्थलं विदुः ॥५१॥

பிண்டத்திலுள்ள ஆகாசம் போல் ஆன்மாவும் பரிபூரணமானது
என்றறிதலே பிண்டாகாசஸ்தலம் எனப்படும்.

நெடியவாஃ பஃஃடத துறறு நிறைவெனப படுதல போலப
படியறு மாஃமா ஷந்தா னாறைவெனப படுமெஃ றோர்வாய

வடலரு மிவன திறதப பொருடெர வவேக மேதான
றடையறு பண்டா காசு தலமென வறைவர மேலோர.

பிண்டத்திலுள்ள ஆகாசம் போல் ஆன்மாவும் பரிபூரணமானது
என்றறிதலே பிண்டாகாசஸ்தலம் எனப்படும்.

घटोपाधिर्यथाकाशः परिपूर्णः स्वरूपतः।
तथा पिण्डस्थितो ह्यात्मा परिपूर्णः प्रकाशते॥५२॥

குடம் எனும் உபாதியில் விரிந்து பரந்த ஆகாயம் பிரகாசிப்பது
போல் பிண்டத்திலுள்ள ஆன்மா விளங்குகிறது.

குடத்தின லுறுவா சுயபு குறிககிறபு ரணமா மாபோ
லகுததுறு பண்டத தானமா வதனது சொருபத தானே
தருப்பரு நிறைவ தாகித தயங்குமென றறைவர மேலோர
கடத்தின லுதிதது மிகக கடலகுடித துயரந்த மேலோய.

குடம் எனும் உபாதியில் விரிந்து பரந்த ஆகாயம் பிரகாசிப்பது
போல் பிண்டத்திலுள்ள ஆன்மா விளங்குகிறது.

अन्तःस्थितं पराकाशं शिवमद्वैतलक्षणम्।
भावयेद् यः सुमनसा पिण्डाकाशः स उच्यते॥५३॥

அகத்திலுள்ள அத்துவைத சொருபமான சிவமெனும்
ஆகாசத்தை எப்போதும் தியானிப்பவன் பிண்டாகாசன் என
அழைக்கப்படுகின்றான்.

அகத்தினற பரவா சுயபா யததுவா ததத தாகி
மிகுததுறு சிவதை யென்று வமலமா மனததிற பாவ
மிகப்பற வயறறு வோனே யயயபறபண்ட டாகா சததன
றகககலை முழுது மோரந்து தயங்கிய முனவ ரேறே.

அகத்திலுள்ள அத்துவைத சொருபமான சிவமெனும்
ஆகாசத்தை எப்போதும் தியானிப்பவன் பிண்டாகாசன் என
அழைக்கப்படுகின்றான்.

शिवागारमिदं प्रोक्तं शरीरं बोधदीपितम्।

षट्त्रिंशत्तत्त्वघटितं सुमनःपद्मपीठकम् ॥ ५४ ॥

இந்த உடலானது சிவபிரானுடைய இருப்பிடம், முப்பத்தாறு தத்துவங்களால் ஆக்கப்பட்டது, ஞான விளக்கால் ஒளியூட்டப்பட்டு தூய்மையான மனமெனும் பத்மபீடத்தையுடையது.

தத்புவ முயபத தாறாற சமைததிடப படடு மாசில
சுதந்நஃ மனமாய படந துளககற வமைதது ஞானப
புதொளஃ மணவஃ ளககுப பொருநதுறு மிறத யாககை
யததனஞ சிவனஃ ருககு மாலய மெஃபர மேலோர.

இந்த உடலானது சிவபிரானுடைய இருப்பிடம், முப்பத்தாறு தத்துவங்களால் ஆக்கப்பட்டது, ஞான விளக்கால் ஒளியூட்டப்பட்டு தூய்மையான மனமெனும் பத்மபீடத்தையுடையது.

पराकाशस्वरूपेण प्रकाशः परमेश्वरः।

हृदाकाशगुह्यालीनो दृश्यतेऽन्तः शरीरिणाम् ॥ ५५ ॥

एतच्छिवपुरं प्रोक्तं सप्तधातुसमावृतम्।

अत्र हृत्पङ्कजं वेश्म सूक्ष्माम्बरमनोहरम् ॥ ५६ ॥

பரமாகாச வடிவினனான பரமேசுவரன் இவ்வுடலினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார்; சிவபுரமென விளங்கும் இவ்வுடல் ஏழு வகையான தாதுக்களால் சூழப்பட்டது; இங்கு இதயகமலமே சிவபிரானின் இருப்பிடம், சூக்ஷ்மமான ஆகாசத்தால் மிக அழகுற விளங்குகிறது.

மிககுறு பரமா காச மேனயாய வளங்கு மசஃ
மெயககணஃ னவரு ளுததிஃ மேஷுவோ னாகக காஃக
வககுறி யுடல மாகுஞ சிவபுரத திதயக கோயல
புககுறு மமல நரஃய பொருந்திய வசுமபு போல.

பரமாகாச வடிவினனான பரமேசுவரன் இவ்வுடலினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார்; சிவபுரமென விளங்கும் இவ்வுடல் ஏழு வகையான தாதுக்களால் சூழப்பட்டது; இங்கு

இதயகமலமே சிவபிரானின் இருப்பிடம், சூக்தமமான
ஆகாசத்தால் மிக அழகுற விளங்குகிறது.

तत्र सन्निहितं साक्षात् सच्चिदानन्दलक्षणम्।

नित्यसिद्धः प्रकाशात्मा जलस्थाकाशवच्छिवः ॥ ५७ ॥

अन्तराकाशविम्बस्थमशेषोपाधिवर्जितम्।

घटाकाश इव च्छिन्नं भावयेच्चिन्मयं शिवम् ॥ ५८ ॥

इति पिण्डाकाशस्थलम्

அங்கு எப்போதும் நீரும் ஆகாசமும் போல் பிரிவறக் கலந்து
ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார் சிவபிரான்; எவ்வித உபாதியமின்றி
இதய ஆகாசத்தில் ஸச்சிதானந்த வடிவாக இலங்கும்
சின்மயனான சிவபிரான் எப்போதும் தியானம் செய்ய
வேண்டும்.

அந்தரா காச வாய்பத தகுததுபா திகள னைததுய
வறதுறா தொழிறது நிறகு மணாககுட வானய போல
முந்தையோர சினை மாகி முதறி வுருவாய நிறை
வெந்தையாளு சிவதை யென்று மியலபற்பா வாகு மாதோ.

அங்கு எப்போதும் நீரும் ஆகாசமும் போல் பிரிவறக் கலந்து
ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறார் சிவபிரான்; எவ்வித உபாதியமின்றி
இதய ஆகாசத்தில் ஸச்சிதானந்த வடிவாக இலங்கும்
சின்மயனான சிவபிரான் எப்போதும் தியானம் செய்ய
வேண்டும்.

பிண்டாகாசத்தலம் முற்றும்

अथ बिन्द्वाकाशस्थलम्

यथाकाशो विभुर्ज्ञेयः सर्वप्राण्युपरि स्थितः।

तथात्मेत्युपमानार्थं बिन्द्वाकाशस्थलं विदुः ॥ ५९ ॥

அனைத்து ஜீவர்களுக்கும் மேலாக ஆகாசம் விளங்குவது போல் ஆன்மாவும் அவ்வாறே விளங்குகிறது; இந்த உவமையைப் பிந்த்வாகாசஸ்தலம் என அழைக்கின்றனர்.

உலகினி லெவரகரு மேலா ய்யரதரு மகலவா சுயபை
யாலகுற வபுவெண ரோரு மியஸ்பென மேலா மாணமா
வலகறு வபுவெண ரோரக வாயவவ வுவமை கொணரு
வலகறு பொருளை யேதாண வறநுவாண டலம தெஸபர.

அனைத்து ஜீவர்களுக்கும் மேலாக ஆகாசம் விளங்குவது போல் ஆன்மாவும் அவ்வாறே விளங்குகிறது; இந்த உவமையைப் பிந்த்வாகாசஸ்தலம் என அழைக்கின்றனர்.

यथैको वायुराख्यातः सर्वप्राणिगतो विभुः।

तथात्मा व्यापकः साक्षात् सर्वप्राणिगतः स्वयम्॥ ६० ॥

यथा वह्निरमेयात्मा सर्वत्रैकोऽपि भासते।

तथा शम्भुः समस्तात्मा परिच्छेदविवर्जितः॥ ६१ ॥

ஓரே வாயு எல்லாப் பிரணிகளிடத்தும் வியாபித்திருப்பது போல் ஆன்மாவும் அவ்வாறே வியாபித்திருக்கிறது; அளவற்ற திறன் கொண்ட அக்கினி எவ்விடத்தும் பிரகாசிப்பது போல் சிவபெருமானும் எல்லையற்று எங்கும் வியாபித்திருக்கிறார்.

யாவரத மிடதது மோரகரூ நிருபபஹு நிறைவா மாபோஸ
யாவரத மிடததுற தானே யருபபஹுய வபுவா மாணமா
மேஷுறு வணன யொணரே யெங்கஹுய வளங்கல போலத
தேவரக டேவண றாஹுங கணடிதந த்ரந்தோ னாவாண.

ஓரே வாயு எல்லாப் பிரணிகளிடத்தும் வியாபித்திருப்பது போல் ஆன்மாவும் அவ்வாறே வியாபித்திருக்கிறது; அளவற்ற திறன் கொண்ட அக்கினி எவ்விடத்தும் பிரகாசிப்பது போல் சிவபெருமானும் எல்லையற்று எங்கும் வியாபித்திருக்கிறார்.

सर्वेषां देहिनामन्तश्चित् ततोऽयं प्रकाशते।

तस्मिन् प्रतिफलत्यात्मा शिवो दर्पणवद् विभुः॥ ६२ ॥

एको वशीकृतः संवित्प्रकाशात्मा परात्परः।
सर्वप्राणिगतो भाति तथापि विभुरुच्यते॥६३॥

எல்லா ஜீவர்களுக்குள்ளும் சித்தமாகிய பிரகாசிக்கின்றது;
அந்தக் கண்ணாடியில் சிவனாகிய ஆன்மா பிரதிபலிக்கின்றது.
அறிவுடைத்தாகிய ஆன்மா எல்லாப் பிராணிகளிடத்தும்
பிரகாசிக்கிறது, எங்கும் வியாபித்தும் விளங்குகிறது.

தேகிக ளனைவ ருளாருளு சித்தமா கியகண ணாடி
சேகற வளங்கு மென்று வடிவெனு சிவனொ னானொ
வாயு லதிலவாய ப்ரதிட டமரகுவை மேலினை மேலா
மேகனவ வனைவர கணனு மிருப்பனுவ வடிவா மென்பர.

எல்லா ஜீவர்களுக்குள்ளும் சித்தமாகிய பிரகாசிக்கின்றது;
அந்தக் கண்ணாடியில் சிவனாகிய ஆன்மா பிரதிபலிக்கின்றது.
அறிவுடைத்தாகிய ஆன்மா எல்லாப் பிராணிகளிடத்தும்
பிரகாசிக்கிறது, எங்கும் வியாபித்தும் விளங்குகிறது.

एक एव यथा सूर्यस्तेजसा भाति सर्वगः।
तथात्मा शक्तिभेदेन शिवः सर्वगतो भवेत्॥६४॥

इति विन्द्वाकाशस्थलम्

ஓரே சூரியன் எங்கும் நிறைந்து பிரகாசிப்பது போல் ஓரே சிவபிரான்
தனது ஒப்பற்ற சக்தியால் எங்கும் வியாபித்து விளங்குகிறார்.

செங்கதி ரொன்று தானே தேசுறு கிரணந தனொ
லெங்கனு நிறைதலுறறே யலங்குறு மதனைப்போல
மங்கல வடிவா மானொ மலகுதனை சக்தி தனொ
லெங்கனு மிடைநதோ னாகி யலங்குவ னென்பர மேலோர.

ஓரே சூரியன் எங்கும் நிறைந்து பிரகாசிப்பது போல் ஓரே
சிவபிரான் தனது ஒப்பற்ற சக்தியால் எங்கும் வியாபித்து
விளங்குகிறார்.

விந்தாகாசத்தலம் முற்றும்.

अथ महाकाशस्थलम्

पिण्डाण्डस्थं यथाकाशं न भिन्नं तद्वदात्मनः।

अभिन्नः परमात्मेति महाकाशस्थलं विदुः॥ ६५॥

உலகமாகிய அண்டத்திலும் ஆன்மாவாகிய பிண்டத்திலும் ஒரே ஆகாயம் விளங்குவது போல் பரமாத்மா அவ்வாறே விளங்குகிறார் என்பதே மஹாகாசஸ்தலம் எனப்படும்.

அண்டபிண்ட டத்தி லுறற வயபரய வேறா காமைக
கண்டன மதனைப போலக கருதரு மிவனாண் மாவா
லுண்டெலுய பரமாண் மாவே யுயுவதினை றிதையுணரறது
கொண்டிடனை மகதா காசுத தலமெனக குறிபப ரணேறே.

உலகமாகிய அண்டத்திலும் ஆன்மாவாகிய பிண்டத்திலும் ஒரே ஆகாயம் விளங்குவது போல் பரமாத்மா அவ்வாறே விளங்குகிறார் என்பதே மஹாகாசஸ்தலம் எனப்படும்.

यथा न भिन्नमाकाशं घटेषु च मठेषु च।

तथाण्डेषु च पिण्डेषु स्थितो ह्यात्मा न भिद्यते॥ ६६॥

குடத்திலும் மடத்திலும் ஒரே ஆகாயம் விளங்குவது போல் அண்டத்திலும் பிண்டத்திலும் ஒரே ஆன்மாதான் பிரகாசிக்கிறது.

கடத்திலு மடத்தினை கண்டலுங் கலந்தவா காசய வேறா
யருத்திட விலாதவாபோ லண்டபிண்ட டத்தினை கண்ணே
யெடுத்தாரை செயுமாண் மாபுய பன்னமனை றினைய மாறறற
தருத்திட லராய வேதற தலையனாறு சுமககு மணேறே.

குடத்திலும் மடத்திலும் ஒரே ஆகாயம் விளங்குவது போல் அண்டத்திலும் பிண்டத்திலும் ஒரே ஆன்மாதான் பிரகாசிக்கிறது.

अनिर्देश्यमनौपम्यमवाङ्मनसगोचरम्।

सर्वतोमुखसम्पन्नं सत्तानन्दं चिदात्मकम्॥ ६७॥

कालातीतं कलातीतं क्रमयोगादिवर्जितम्।
 स्वानुभूतिप्रमाणस्थं ज्योतिषामुदयस्थलम् ॥ ६८ ॥
 शिवारव्यं परमं ब्रह्म परमाकाशलक्षणम्।
 लिङ्गमित्युच्यते सद्भिर्द्युना न जगत्स्थितिः ॥ ६९ ॥

இத்தகையது எனச் சுட்டி அறியவொண்ணாததும்,
 உவமையற்றதும், வாக்கு மனம் ஆகியவற்றுக்கு
 அப்பாற்பட்டதும், எங்கும் குறைவற நிறைந்திருப்பதும்,
 உண்மையானதும், காலம், கலை ஆகியவற்றிற்கு உட்படாததும்,
 எவ்விதக் கட்டுப்பாட்டுக்குமுட்படாததும், அவரவர்களால்
 அனுபவித்து உணரப்படுவதற்கு மட்டுமே உரியதும், எல்லா
 ஒளிகளுக்கும் பிறப்பிடமானதும், எல்லாவற்றுக்கும் மேலான
 ஆகாசமாக விளங்குவதுமான சிவமெனும் பரம்பொருள் ஒன்றே
 லிங்கமென்று கற்றவர்களால் அழைக்கப்படுகிறது;
 அனைத்துலகங்களுக்கும் அது ஒன்றே ஆதாரம்.

ஓங்கொள யாகிக கால மொப்புரை மனங்க டந்து
 தங்கறு சுவாறு பூதிப பரமாணு செறியுற றியாபுற
 தாங்கறு நிலைமை ச்சி தாந்தய பரமா காச
 மாங்கறு சிவமி லிங்கய பரமமென றறையா நிறுகுய.

காலம்,கலை ஆகியவற்றிற்கு உட்படாததும், எவ்விதக்
 கட்டுப்பாட்டுக்குமுட்படாததும், அவரவர்களால் அனுபவித்து
 உணரப்படுவதற்கு மட்டுமே உரியதும், எல்லா ஒளிகளுக்கும்
 பிறப்பிடமானதும், எல்லாவற்றுக்கும் மேலான ஆகாசமாக
 விளங்குவதுமான சிவமெனும் பரம்பொருள் ஒன்றே
 லிங்கமென்று கற்றவர்களால் அழைக்கப்படுகிறது;
 அனைத்துலகங்களுக்கும் அது ஒன்றே ஆதாரம்.

परमाकाशमव्यक्तं प्रबोधानन्दलक्षणम्।
 लिङ्गं ज्योतिर्मयं प्राहूर्लीयन्ते यत्र योगिनः ॥ ७० ॥
 संविदेव परा काष्ठा परमानन्दरूपिणी।
 तामाहुः परमाकाशं मुनयो मुक्तसंशयाः ॥ ७१ ॥

மேலான ஆகாசமாக விளங்குவதும், அறிவு மற்றும் ஆனந்த வடிவானதும், பிரகாசிப்பதுமான பரம்பொருளினிடத்தில் எல்லாம் சென்று ஓடுங்குவதால் லிங்கம் என யோகிகளால் அழைக்கப்படுகிறது; அனைத்துக்கும் மேலான அதன் ஞானமே பரமானந்த வடிவாய் பரமாகாசமென முனிவர்களால் வழங்கப்படுகிறது.

யோகிகளை மனம் டங்கு மொருபரகு சோதி யாயமால்
போகிய வறிவா நந்த பூரண புண்ணமை யாகி
மோகமின முனாவர சூறு முதனமையாய பரமா காச
மாகன லிங்க மென்று வகுததுரை செய்வர மேலோர.

மேலான ஆகாசமாக விளங்குவதும், அறிவு மற்றும் ஆனந்த வடிவானதும், பிரகாசிப்பதுமான பரம்பொருளினிடத்தில் எல்லாம் சென்று ஓடுங்குவதால் லிங்கம் என யோகிகளால் அழைக்கப்படுகிறது; அனைத்துக்கும் மேலான அதன் ஞானமே பரமானந்த வடிவாய் பரமாகாசமென முனிவர்களால் வழங்கப்படுகிறது.

तरङ्गादि यथा सिन्धोः स्वरूपान्नातिरिच्यते ।
तथा शिवाच्चिदाकाशाद् विश्वमेतन्न भिद्यते ॥ ७२ ॥
यथा पुष्पपलाशादि वृक्षरूपान्न भिद्यते ।
तथा शिवात् पराकाशाज्जगतो नास्ति भिन्नता ॥ ७३ ॥

அலைகள் முதலியன கடலினின்று வேற்றறன போல் சிவபிரானிலிருந்து இவ்வுலகங்கள் வேறன்று; பூ இலைகள் போன்றவை மரத்திலிருந்து வேற்றறன போல் பரமாகாசமான சிவபெருமானிடமிருந்து உலகங்கள் வேறன்று.

திரைநுரை கடலவே றாகாச செழுமல ரலைகா யெல்லா
மரனலவே றாகா வாபோல வகுக்குமிவ் புலகந் தாஹுய
பரனலவே றாவ தின்று பறபல புடுக்கள் வானல
வரவலபோற பரமா காச மேவாய்வ புலகி லங்குய.

அலைகள் முதலியன கடலினின்று வேற்றறன போல்
சிவபிரானிலிருந்து இவ்வுலகங்கள் வேற்று; பூ இலைகள்
போன்றவை மரத்திலிருந்து வேற்றறன போல் பரமாகாசமான
சிவபெருமானிடமிருந்து உலகங்கள் வேற்று.

यथा ज्योतीषि भासन्ते भूताकाशे पृथक् पृथक्।
तथा भान्ति पराकाशे ब्रह्माण्डानि विशेषतः ॥ ७४ ॥
निरस्तोपाधिसम्बन्धं निर्मलं संविदात्मकम्।
पराकाशं जगच्चित्रविलासालम्बभित्तिकम् ॥ ७५ ॥

இதி महाकाशस्थलम्

ஆகாயத்தில் பற்பல நடசத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிப்பது
போல் பரமாகாசமெனும் வெட்ட வெளியில் பற்பல உலகங்கள்
தனித் தனியே பிரகாசிக்கின்றன; அறிவொளியாய்
மலங்களற்றதாய் விளங்கும் பரமாகாசம் ஒன்றே
உலகங்களாகிய பற்பல சித்திரங்கள் பிரகாசிப்பதற்கு
ஆதாரமான சுவர் போல் திகழ்கின்றது.

நங்கிய ஷபாதி கொண்டு நிமலமாய பரமா காச
மோங்குறு முலக மெனலு மோவாய பலவுற தோன்ற
தாங்குறு பத்தி யாகித தயங்குமென றறிஞர் சொலவர்
தங்குறு புலககு றுயபு செறறுயர முனவர் வேறதே.

ஆகாயத்தில் பற்பல நடசத்திரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிப்பது
போல் பரமாகாசமெனும் வெட்ட வெளியில் பற்பல உலகங்கள்
தனித் தனியே பிரகாசிக்கின்றன; அறிவொளியாய்
மலங்களற்றதாய் விளங்கும் பரமாகாசம் ஒன்றே
உலகங்களாகிய பற்பல சித்திரங்கள் பிரகாசிப்பதற்கு
ஆதாரமான சுவர் போல் திகழ்கின்றது.

மகதாகாசத்தலம் முற்றும்.

अथ क्रियाप्रकाशस्थलम्

शिवस्य परिपूर्णस्य चिदाकाशस्वरूपिणः।

आत्मत्वेनानुसन्धानात् क्रियाद्योतनवान् यमी ॥७६॥

பரிபூரணமான சைதன்னியமாய்த் திகழும் சிவபிரானே ஆன்மா என உணர்வதால் யோகியானவன் கிரியாத்யோதனன் எனப்படுகிறான்.

நிறைவுறு மதுவாய ஞான காசமாய நிகழ்சி வகுதி
 னறைவுறு சொருபந தன்னோ டறுசந்தா நகுதி னாலே
 யறுவானை யறுமி வஹாஹ கிரயைமா வொளய னெஹை
 மறுவறு கலைய ணரந்தோர வகுதறுரை செயவ ரஹே.

பரிபூரணமான சைதன்னியமாய்த் திகழும் சிவபிரானே ஆன்மா என உணர்வதால் யோகியானவன் கிரியாத்யோதனன் எனப்படுகிறான்.

निष्कलङ्कचिदानन्दगगनोपमरूपिणः।

शिवस्य परिपूर्णस्य वृत्तिश्चैतन्यरूपिणी ॥७७॥

निष्कलङ्के निराकारे नित्ये परमतेजसि।

विलीनचित्तवृत्तस्य तथा शक्तिः क्रियोच्यते ॥७८॥

களங்கமற்ற சைதன்னியமானதும் பேரானந்த வடிவானதும் ஆகாயம் போல் பரந்து விளங்குவதும் பரிபூரணமானதுமான சிவபிரானின் ஆற்றலாய் விளங்குவதே அதன் சக்தி; தூய்மையான அந்தப் பேரொளியில் ஓடுங்கிய சித்தத்தையுடைய யோகியின் சக்தி கிரியை எனப்படுகிறது.

मास्यु ञाना काय मयमतया निरैव तासु

मसन् तुरुवा हन्त वोगायानः मन्म लवगुन्

தேசுடை யவஹ னாது திறலவலிக கிரயை யந்தப

பாசமி லொளயே யாகப பகரந்திடப படகு நிறகுய.

களங்கமற்ற சைதன்னியமானதும் பேரானந்த வடிவானதும்
ஆகாயம் போல் பரந்து விளங்குவதும் பரிபூரணமானதுமான
சிவபிரானின் ஆற்றலாய் விளங்குவதே அதன் சக்தி;
தூய்மையான அந்தப் பேரொளியில் ஒடுங்கிய சித்தத்தையுடைய
யோகியின் சக்தி கிரியை எனப்படுகிறது.

सर्वज्ञः सर्वकर्ता च सर्वगः परमेश्वरः।

तदैक्यचिन्तया योगी तादृशात्मा प्रकाशते॥ ७९॥

எல்லாவற்றையுமுணர்ந்தோனாய் எல்லா ஆற்றலுமுடையோனாய்
எங்கும் விளங்குபவனாய்த் திகழ்பவன் பரமேசுவரன்; அவனுடன்
ஐக்கியமடைந்த யோகி சிவபிரானாகவே விளங்குகிறான்.

**முழுமையு முணர்ந்தோ னாகி முழுவறை யாகி யெங்கு
மொழிவற நிறைந்தோ னாவ னொருசிவ னவஃபாறு சென்று
றழிதரு சிந்தை யானே யவஃறன் வடிவ மாகப்
பழுதற வொளரவ னென்று பகர்ந்தன ரறிஞ ரெல்லாய்.**

எல்லாவற்றையுமுணர்ந்தோனாய் எல்லா ஆற்றலுமுடையோனாய்
எங்கும் விளங்குபவனாய்த் திகழ்பவன் பரமேசுவரன்; அவனுடன்
ஐக்கியமடைந்த யோகி சிவபிரானாகவே விளங்குகிறான்.

सर्वेन्द्रियाणां व्यापारे विद्यमानेऽपि संयमी।

प्रत्युच्चुखेन मनसा शिवं पश्यन् प्रमोदते॥ ८०॥

कूटस्थमचलं प्राज्ञं गुणातीतं गुणोत्तरम्।

शिवतत्त्वं स्वरूपेण पश्यन् योगी प्रमोदते॥ ८१॥

எல்லா இந்திரியங்களும் தத்தம் செயலைச் செய்யும் நிலையிலும்
எல்லாவற்றையும் அடக்கிய யோகியானவன் மனத்தை உள்ளே
திருப்பி அனைத்துக்கும் ஆதாரமாக விளங்குவதும் என்றும்
அழியாததும் எல்லாக் குணங்களையும் கடந்ததுமான
சிவத்தவத்தைத் தனது சொருபமாகக் கண்டு இன்புகிறான்.

இந்திய வழக்க மெல்லா மெய்தியு மேனோக குற்ற

சிந்தையா லசல மாகுஞ் சிவகுதினைக கண்டு வபய

ஹந்நுறு மறிஞ னான ஷ்யரநதஃ டததஃ றஃனைப
பநதமில சிவமாயக கஃல படிவததா லுவபபஃ யோகி.

எல்லா இந்திரியங்களும் தத்தம் செயலைச் செய்யும் நிலையிலும்
எல்லாவற்றையும் அடக்கிய யோகியானவன் மனத்தை உள்ளே
திருப்பி அனைத்துக்கும் ஆதாரமாக விளங்குவதும் என்றும்
அழியாததும் எல்லாக் குணங்களையும் கடந்ததுமான
சிவதத்துவத்தைத் தனது சொரூபமாகக் கண்டு இன்பறுகிறான்.

परात्मनि क्रिया सर्वा गन्धर्वनगरीमुखा।
प्रकाशत इति प्रोक्तं क्रियायास्तु प्रकाशनम्॥८२॥

इति क्रियाप्रकाशनस्थलम्

பரமாத்மாவினிடத்தில் அனைத்துக் கிரியைகளும் வானத்தில்
தோன்றும் நகரைப் போல் நிலையற்றன என்பதே
கிரியாபிரகாசனம் எனப்படும்.

கிரியைக ளனைததுய வானு கிளநதகந திருவ லூரபோறு
பரவடி வாய னோஃபாறு பரநுநிஃ றிலங்க லாலே
யுரவாய வறிஞ ரெலலாங கிரியைமா வொளய தெஃபர
பொருவறு புகழம் லிநத பொதியலவற றிருககு மேலோய.

பரமாத்மாவினிடத்தில் அனைத்துக் கிரியைகளும் வானத்தில்
தோன்றும் நகரைப் போல் நிலையற்றன என்பதே
கிரியாபிரகாசனம் எனப்படும்.

கிரியாப்பிரகாசத்தலம் முற்றும்.

अथ भावप्रकाशस्थलम्

तरङ्गाद्या यथा सिन्धौ न भिद्यन्ते तथात्मनि।

भावा बुद्ध्यादयः सर्वे यत्तद् भावप्रकाशनम्॥८३॥

அலைகள் முதலியன கடலினின்றும் வேருனவை அல்ல;
அவ்வாறே புத்தி, மனத்தில் தோன்றும் எண்ணங்கள்
முதலியனவும் ஆன்மாவினின்றும் வேருனவை அல்ல.

தரங்கமா திகடாய வேலை தன்னையே றாகா வாயோழ
பரந்துள புத்தி யாதி பாவங்க ளானைமா வலவே
றிருந்தன வலவென றோது மிதுபாவ வொளயா மெய்பர
புரங்கடந தவறென ஹூலினை பொருடெரந துணரந்து ளோரே.

அலைகள் முதலியன கடலினின்றும் வேருனவை அல்ல;
அவ்வாறே புத்தி, மனத்தில் தோன்றும் எண்ணங்கள்
முதலியனவும் ஆன்மாவினின்றும் வேருனவை அல்ல.

शिव एव जगत्सर्वं शिव एवाहमित्यपि।

भावयन् परमो योगी भवदोषैर्न बाध्यते॥८४॥

शिवभावे स्थिरे जाते निर्लेपस्य महात्मनः।

ये ये भावाः समुत्पन्नास्ते ते शिवमयाः स्मृताः॥८५॥

சிவபெருமானே அனைத்தும், நானும் சிவனே என உறுதியாக
உணர்ந்த யோகி பிறவிகளினால் ஏற்படும் குற்றங்களால்
பாதிக்கப்படுவதில்லை; அந்தச் சிவபாவம் உறுதியானால்
யோகியின் மனோபாவங்கள் யாவும் சிவமயமாகவே ஆகின்றன.

சகமெலாஹ சிவமே தாஹந தயசிவ மேயென யுணஹய
பகவலா யோகி தானவெய பவததினால வருதத மெயதா
னகரலாச சிவபா வந்தா னலைததிடு மேல வறகுத
திகழ்வுறு பாவ மெலலாஹ சிவமய மாஹ மனறே.

சிவபெருமானே அனைத்தும், நானும் சிவனே என உறுதியாக
உணர்ந்த யோகி பிறவிகளினால் ஏற்படும் குற்றங்களால்

பாதிக்கப்படுவதில்லை; அந்தச் சிவபாவம் உறுதியானால்
யோகியின் மனோபாவங்கள் யாவும் சிவமயமாகவே ஆகின்றன.

अद्वितीयशिवाकारभावनाध्वस्तकर्मणा।

न किञ्चिद् भाव्यते साक्षात् शिवादन्वन्महात्मना ॥ ८६ ॥

गलिताज्ञानबन्धस्य केवलात्मानुभाविनः।

यत्र यत्रेन्द्रियासक्तिस्तत्र तत्र शिवात्मता ॥ ८७ ॥

சிவாத்துவைத பாவனையால் எல்லாக் கருமங்களும்
அழிக்கப்பட்ட யோகி சிவனைத் தவிர எதையும்
எண்ணுவதில்லை; சிவபாவனையால் அஞ்ஞானம் அறவே நீங்கிய
யோகி தனது புலன்களால் அறிவது யாவும் சிவமாகவே
திகழ்கின்றன.

வேறறு சிவபா வததால் வாலகறறு வனைக ஞுளளோண
மாறறு சிவமே யஹி மறறொரு பொருளுங காணாண
பாறிய மலமு டைததண சொருபாறு பவபு லணக
ளேறிய வடங்க ளெலலா மிருஞ்சிவ மயமே யாகுய.

சிவாத்துவைத பாவனையால் எல்லாக் கருமங்களும்
அழிக்கப்பட்ட யோகி சிவனைத் தவிர எதையும்
எண்ணுவதில்லை; சிவபாவனையால் அஞ்ஞானம் அறவே நீங்கிய
யோகி தனது புலன்களால் அறிவது யாவும் சிவமாகவே
திகழ்கின்றன.

रागद्वेषादयो भावाः संसारक्लेशकारणम्।

तेषामुपरमो यत्र तत्र भावः शिवात्मकः ॥ ८८ ॥

यथा सूर्यसमाक्रान्तौ न शक्नोति तमः सदा।

तथा प्रकाशमात्मानं नाविद्याक्रमति स्वयम् ॥ ८९ ॥

इति भावप्रकाशस्थलम्

விருப்பு வெறுப்பு ஆகியன சம்சாரநோய்க்குக் காரணம்; அவை
நீங்கியபின் சிவபாவமொன்றே பிரகாசிக்கின்றது. சூரியன்

பிரகாசிக்கையில் இருட்டு மறைவது போல் சிவம்
பிரகாசிக்கையில் அஞ்ஞானம் முற்றிலும் அழிந்து போகிறது.

வாருப்பொரு வெறுப்பு மேஷ்ய பாவனை வளையா நிறகு
முருப்பவ மவையொ டுங்குய பாவனை சிவமே நாட்டு
மிருட்படா மிரவ தனை யெய்திடா ததுபோற பாவற
தர்ப்புட னாலகு மாணமாத தனையுறா தவாதை யன்றே.

விருப்பு வெறுப்பு ஆகியன சம்சாரநோய்க்குக் காரணம்; அவை
நீங்கியபின் சிவபாவமொன்றே பிரகாசிக்கின்றது. சூரியன்
பிரகாசிக்கையில் இருட்டு மறைவது போல் சிவம்
பிரகாசிக்கையில் அஞ்ஞானம் முற்றிலும் அழிந்து போகிறது.

பாவப்பிரகாசத்தலம் முற்றும்.

अथ ज्ञानप्रकाशनस्थलम्

मुख्यार्थसम्भवे जाते लक्षणायोगसंश्रयात्।
तज्ज्ञानयोजनं यत्तदुक्तं ज्ञानप्रकाशनम्॥१०॥

முக்கியப் பொருளை விடுத்து லட்சண மூலமாகப் பொருள்
கொள்ளுதல் ஞானப்பிரகாசமெனப்படும்.

முக்கியப் பொருளைய கூட்ட முளைத்திடு மாசெ யாமென
மிகுற்று மிலகக ணாரதத மேஷ்யு நிலமெ றனைய
புகுற்று மந்த ஞானய பொருநதுத றனைய வறகுத
தகவர மொழியு ஞானப் பிரகாசந தானெ றோரவாய்.

முக்கியப் பொருளை விடுத்து லட்சண மூலமாகப் பொருள்
கொள்ளுதல் ஞானப்பிரகாசமெனப்படும்.

मुक्तस्य ज्ञानसम्बन्धि ज्ञेयाभावः स्वभावतः।

उपाधिसहितं ज्ञानं न भेदमतिवर्तते ॥९१॥

முக்தியடைந்தவனுக்கு ஞானத் தொடர்பால் அறிவது
எதுவுமில்லை; உபாதியுடன் கூடிய ஞானம் யாவும்
வேற்றுமையின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன.

முத்தலுக் கந்த ஞான சயபந்த முறைமை கூறின
வைத்திரு மியலபாண சூய மிலாமையாய வகுத்து நின்ற
மெத்தறு முபாதி யோடு மேவநிறு கின்ற ஞான
மித்தலை யெனையுய பேத மிறந்திடா தென்பர நலலோர.

முக்தியடைந்தவனுக்கு ஞானத் தொடர்பால் அறிவது
எதுவுமில்லை; உபாதியுடன் கூடிய ஞானம் யாவும்
வேற்றுமையின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன.

ज्ञानमित्युच्यते सद्भिः परिच्छेदोऽपि वस्तुनः।

परात्मन्यपरिच्छेदे कुतो ज्ञानस्य सम्भवः ॥९२॥

ज्ञानस्याविषये तत्त्वे शिवाख्ये चित्सुखात्मनि।

आत्मैकत्वानुसन्धानं ज्ञानमित्युच्यते बुधैः ॥९३॥

அறிவு என்பது ஒரு பொருளை வரையறைப்படுத்துவதால்
மட்டுமே தோன்றுகிறது; ஆனால் எவ்வித
வரையறைக்குமுட்படாத பரமாத்மாவை எவ்வாறு அறிவினால்
அறிய இயலும்? அறிவுக்கு அப்பாற்பட்ட தத்துவமாகத்
திகழ்வதும் ஆனந்த வடிவானதுமான சிவதத்துவத்தை
ஆன்மாவடன் ஐக்கியமாக உணர்வதே ஞானமெனப்படும்.

பொருளுறு பரச்சே தந்தாண புகுன்றிரு ஞான மாகு
மருளறுய பரச்சே தயபாண வருயபர மாணமா வாணக
ஹுரைசெயு ஞானமிலலை யுணர்வாறுகு வாடய மல்லாப
பரசிவ நாடதத யாககய பண்ணலே ஞான மாகுய.

அறிவு என்பது ஒரு பொருளை வரையறைப்படுத்துவதால் மட்டுமே தோன்றுகிறது; ஆனால் எவ்வித வரையறைக்கும் உட்படாத பரமாத்மாவை எவ்வாறு அறிவினால் அறிய இயலும்? அறிவுக்கு அப்பாற்பட்ட தத்துவமாகத் திகழ்வதும் ஆனந்த வடிவானதுமான சிவதத்துவத்தை ஆன்மாவடன் ஐக்கியமாக உணர்வதே ஞானமெனப்படும்.

अपरिच्छिन्नमानन्दं सत्ताकारं जगन्मयम्।

ब्रह्मेति लक्षणं ज्ञानं ब्रह्मज्ञानमिहोच्यते॥१४॥

ब्रह्मज्ञाने समुत्पन्ने विश्वोपाधिविवर्जिते।

सर्वं संविन्मयं भाति तदन्यन्नैव दृश्यते॥१५॥

அளவற்றதும் என்றும் உள்ளதும் ஆனந்தமயமானதும் இவ்வலக வடிவாய்த் திகழ்வதுமான பொருள் பிரம்மம் ஒன்றே என அறிவதே பிரம்ம ஞானமாகும். பிரம்ம ஞானம் தோன்றியவுடன் உலகம் என வேறுகக் காணாமல் அனைத்தும் ஞான வடிவாகவே தோன்றும்.

உலகொரு மயமா யாபை புணைமையா யபராச சேத

நலமலி பாரம மெனெஹு ஞானமே பாரம ஞான

மலிசக புபாதி நங்கி மலரபுறு பாரம ஞான

மிலகுறி னறிவா மெங்குங காண்பதொண றிலலை வேறு.

அளவற்றதும் என்றும் உள்ளதும் ஆனந்தமயமானதும் இவ்வலக வடிவாய்த் திகழ்வதுமான பொருள் பிரம்மம் ஒன்றே என அறிவதே பிரம்ம ஞானமாகும். பிரம்ம ஞானம் தோன்றியவுடன் உலகம் என வேறுகக் காணாமல் அனைத்தும் ஞான வடிவாகவே தோன்றும்.

तस्मादद्वैतविज्ञानमपवर्गस्य कारणम्।

भावयन् सततं योगी संसारेण न लिप्यते॥ १६॥

नित्ये निर्मलसत्त्वयोगिषु परे निर्वासने निष्कले

सर्वातीतपदे चराचरमये सत्तात्मनि ज्योतिषि।

संविद्योऽग्नि शिवे विलीनहृदयस्तद्भेदवैमुख्यतः

साक्षात् सर्वगतो विभाति विगलद्विश्वः स्वयं संयमी ॥ ९७ ॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते

वीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ

शरणस्थलविषयद्वादशविधलिङ्गप्रसङ्गो नामैकोनविंशः परिच्छेदः ॥ १९ ॥

முக்திக்குக் காரணமான இந்த அத்துவைத ஞானத்தை அடைந்த யோகி மீண்டும் சம்சாரநோயால் துன்புறுவதில்லை. நித்தியமானதும் அனைத்துக்கும் மேலானதும் சராசரங்களாகிய உலகங்களைக் கடந்து அவற்றுக்கும் ஆதாரமாய்த் திகழ்வதுமான சிவமெனும் பரஞ்சோதியில் ஐக்கியமடைந்த யோகி வேற்றுமைகளைக் கடந்து சிவமயமாகவே விளங்குகிறான்.

முத்திகா ரணமா மது வதஞான முற்றி னாலுக

கெயத்திருய பவமே யலலை யெங்கணு நிறைந்து நிறை

நித்தியா நந்த ஞான நடிகள சிவதொடு ஞானகு

சித்தனா மியோகி பேதந தரந்தொடு தானே யாகுய.

முக்திக்குக் காரணமான இந்த அத்துவைத ஞானத்தை அடைந்த யோகி மீண்டும் சம்சாரநோயால் துன்புறுவதில்லை. நித்தியமானதும் அனைத்துக்கும் மேலானதும் சராசரங்களாகிய உலகங்களைக் கடந்து அவற்றுக்கும் ஆதாரமாய்த் திகழ்வதுமான சிவமெனும் பரஞ்சோதியில் ஐக்கியமடைந்த யோகி வேற்றுமைகளைக் கடந்து சிவமயமாகவே விளங்குகிறான்.

ஞானப்பிரகாசத்தலம் முற்றும்.

பிரசாதலிங்கத்தலம் முற்றிற்று.

विंशः परिच्छेदः
अथैक्यस्थलम्

स्थलभेदास्त्वया प्रोक्ताः शरणस्थलसंश्रिताः।
ऐक्यस्थलगतान् ब्रूहि स्थलभेदान् गणेन्द्र मे ॥ १ ॥

சரணஸ்தலத்திலடங்கிய பிரிவுகள் உங்களால் விரித்துக் கூறப்பட்டன; ஐக்கியஸ்தலத்தின் உட்பிரிவுகளையும் கூற வேண்டுகிறேன்.

இலங்க வோதினை யசர ணததல மெயமுந
தலங்க ளயாவையு மினயயாக கததலஞ சாரந்த
நலங்கு லாந்தல பேதமு மெனககுந நவலவாய
கலங்கி லாவுளது தருளனாறு கணங்கணா யகனே.

சரணஸ்தலத்திலடங்கிய பிரிவுகள் உங்களால் விரித்துக் கூறப்பட்டன; ஐக்கியஸ்தலத்தின் உட்பிரிவுகளையும் கூற வேண்டுகிறேன்.

स्थलानां नवकं चैक्यस्थलेऽस्मिन् परिकीर्त्यते ॥ २ ॥
तत्स्वीकृतप्रसादैक्यस्थलमादौ प्रकीर्तितम्।
शिष्टोदनस्थलं चाथ चराचरलयस्थलम् ॥ ३ ॥
भाण्डस्थलं ततः प्रोक्तं भाजनस्थलमुत्तमम्।
अङ्गालेपस्थलं पश्चात् स्वपराज्ञास्थलं ततः ॥ ४ ॥
भावाभावविनाशं च ज्ञानशून्यस्थलं ततः।
तदेषां क्रमशो वक्ष्ये शृणु तापस लक्षणम् ॥ ५ ॥

ஐக்கியஸ்தலம் ஒன்பது பிரிவுகளையுடையது. அவை முறையே ஸ்வீக்ருதபிரஸாதைக்கியஸ்தலம், சிஷ்டோதனஸ்தலம், சராசரலயஸ்தலம், பாண்டஸ்தலம், பாஜனஸ்தலம், அங்காலேபஸ்தலம், ஸ்வபராஜ்ஞாஸ்தலம், பாவாபாவவிஞ்சஸ்தலம், ஞானசூனியஸ்தலம் என்பன.

சாத மேவருகு சுவாகிரு தபார சாத
 மாதி ஞானசூ னயமுடி வாகிய வொஃபாஃ
 பேத மாகிய தலங்களை யயாகியஃ பெறுதற
 கோது வாமுறை யானலவை யகததிய புணரவாய.

ஐக்கியஸ்தலம் ஓன்பது பிரிவுகனையுடையது. அவை
 ஸ்வீக்ருதபிரஸாதைக்கியஸ்தலம் முதலாக ஞானசூனியஸ்தலம்
 ஈருக உள்ளன.

अथ ऐक्यस्थलगतस्वीकृतप्रसादैक्यस्थलम्
 मुख्यार्थो लक्षणार्थश्च यत्र नास्ति चिदात्मनि।
 विश्वज्ञलतया तस्य प्रसादः स्वीकृतो भवेत्॥६॥

முக்கியார்த்தமும் லட்சணார்த்தமுமில்லாததான சின்மயமான
 ஆன்மா எதற்கும் உட்படாதது என்பதே ஸ்வீக்ருதபிரஸாதம்.

முககி யாரதமு மிலகக ணாரதமு மிலைமொழியற
 றகக பேரறி புருவமா மவறகவஃ றனககு
 வைககு மோரதடை யலாமையாஃ மகிபுபார சாதற
 துயககு மாறுகொஃ டிடபபடு மெனமறை சொலபுய.

முக்கியார்த்தமும் லட்சணார்த்தமுமில்லாததான சின்மயமான
 ஆன்மா எதற்கும் உட்படாதது என்பதே ஸ்வீக்ருதபிரஸாதம்.

मातृमेयप्रमाणादिव्यवहारे विहारिणीम्।
 संवित्साक्षात्कृतिं लब्ध्वा योगी स्वात्मनि तिष्ठति॥७॥
 अद्वैतबोधनिर्धूतभेदावेशस्य योगिनः।
 साक्षात्कृतमहासंवित्प्रकाशस्य क बन्धनम्॥८॥

அறிபவன், அறிவு, அறியும் கருவி முதலியவற்றில் விளங்கும்
 பேரறிவை உணர்ந்த யோகியானவன் தனது ஆன்மாவிலேயே
 எப்போதும் நிலைகொள்கிறான்; அத்துவைத உணர்வு தோன்றி
 அனைத்து வேற்றுமைகளையும் கடந்து பேரறிவான பரமாத்மாவை
 நேரிடையாக உணர்ந்த யோகிக்கு சம்சாரத் தனைகள் ஏது?

மாது ரூபர மேயமொண பரமாண வழக்கிற
 பேத மறயுயர சிறமய மாக்குறப பெறறே
 யேத மறறிடு யோகிதன சொருபமுற றிருப்பன
 போத மறறவத துவதனைப பொருநதுமோ பந்தம.

அறிபவன், அறிவு, அறியும் கருவி முதலியவற்றில் விளங்கும்
 பேரறிவை உணர்ந்த யோகியானவன் தனது ஆன்மாவிலேயே
 எப்போதும் நிலைகொள்கிறான்; அத்துவைத உணர்வு தோன்றி
 அனைத்து வேற்றுமைகளையும் கடந்து பேரறிவான பரமாத்மாவை
 நேரிடையாக உணர்ந்த யோகிக்கு சம்சாரத் தனைகள் ஏது?

चिदात्मनि शिवे न्यस्तं जगदेतच्चराचरम्।
 ज्ञायते तन्मयं सर्वमग्नौ काष्ठादिकं यथा॥९॥
 न भाति पृथ्वी न जलं न तेजो नैव मारुतः।
 नाकाशो न परं तत्त्वं शिवे दृष्टे चिदात्मनि॥१०॥

நெருப்பில் எரியும் விறகுகள் நெருப்பின் வடிவாகவே
 தோன்றுவன போல் சைதன்னிய வடிவான சிவபரம்பொருளில்
 தான் அனைத்துலகங்களும் தோன்றுகின்றன; சிவபிரானைக்
 காண்கையில் நிலம், தீ, காற்று முதலானவை
 தோன்றுவதில்லை.

போத மாகிய சிவனடைப பொருநதுமிய வுலக
 மியாது மாரழற படுவன போறசிவ மேயாளு
 சோதி யாளுசிவங கணாடிண மணமுதற சொலலுய
 பூத மோடுமற யுள்ளவுய பொருநதிநினை றிலங்கா.

நெருப்பில் எரியும் விறகுகள் நெருப்பின் வடிவாகவே
 தோன்றுவன போல் சைதன்னிய வடிவான சிவபரம்பொருளில்
 தான் அனைத்துலகங்களும் தோன்றுகின்றன; சிவபிரானைக்
 காண்கையில் நிலம், தீ, காற்று முதலானவை
 தோன்றுவதில்லை.

ज्योतिर्लिङ्गे चिदाकारे ज्वलत्यन्तर्निरन्तरम्।
 विलीनं निखिलं तत्त्वं पश्यन् योगी न लिप्यते॥ ११॥

अन्तर्मुखेन मनसा स्वात्मज्योतिषि चिन्मये।
सर्वानप्यर्थविषयान् जुह्वन् योगी प्रमोदते ॥ १२ ॥

அகத்தினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் பரஞ்சோதி வடிவான
லிங்கத்தில் எல்லாத் தத்துவங்களும் ஐக்கியமடைவதைக்
கண்ட யோகி எதனாலும் கட்டப்படுவதில்லை; சின்மயமான
அந்த அகச்சோதியில் அனைத்தையும் ஆஹுதி செய்து யோகி
எல்லையற்ற ஆனந்தமடைகிறான்.

சோதி லிங்கநினை றககுதினறு ஈடரபுற யோகி
பூத மாதிய தததுவங் கண்டவை பொருந்தாண்
போத வாரழ லிடைப்புல னாயாவையுய போககித
ததி லாமனத துவகைபெற றிடுஞ்சிவ யோகி.

அகத்தினுள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் பரஞ்சோதி வடிவான
லிங்கத்தில் எல்லாத் தத்துவங்களும் ஐக்கியமடைவதைக்
கண்ட யோகி எதனாலும் கட்டப்படுவதில்லை; சின்மயமான
அந்த அகச்சோதியில் அனைத்தையும் ஆஹுதி செய்து யோகி
எல்லையற்ற ஆனந்தமடைகிறான்.

सच्चिदानन्दजलयौ शिवे स्वात्मनि निर्मलः।
समर्प्य सकलान् भुङ्क्ते विषयान् तत्प्रसादतः ॥ १३ ॥

इति स्वीकृतप्रसादिस्थलम्

ஸச்சிதானந்தக் கடலாக விளங்கும் தனது ஆன்மலிங்கத்தில்
எல்லாவற்றையும் சமர்ப்பித்து சிவப்பிரஸாதத்தினால்
ஆனந்தமடைகிறான்.

நவையலை யோகிதாண் சச்சிதா நந்தமாய நண்ணுஞ்
சிவனாண் மேபுற வாயங்கா சமர்ப்பணஞ் செயதே
யவன் லாயபர சாதமுண் குவனென வறிவாய
தவமெ லாமொரு வடிபுகொண் டனையமா தவனே.

ஸச்சிதானந்தக் கடலாக விளங்கும் தனது ஆன்மலிங்கத்தில்
எல்லாவற்றையும் சமர்ப்பித்து சிவப்பிரஸாதத்தினால்
ஆனந்தமடைகிறான்.

சுவிகிருதப்பிரஸாதத்தலம் முற்றும்

अथ शिष्टोदनस्थलम्

प्रकाशते या सर्वेषां माया सैवोदनाकृतिः।
लीयते तत्र चिल्लिङ्गे शिष्टं तत्परिकीर्तितम्॥ १४॥

அனைவராலும் உணரப்படும் மாயையே ஓதனமெனப்படும்; அது
சைதன்னிய லிங்கத்தில் ஐக்கியமடவதே சிஷ்டோதனம்
எனப்படும்.

மாயை யாதஃதி யாவரககுற தோன்றியே மறையு
மாய மாயைதா னறிவுரு வாகிய வவறுகுற
துய ராற்சொல சிடோதநப பெயர்பெறுற தொமை
முய மாமல வாருளற முனவுறு முனயே.

அனைவராலும் உணரப்படும் மாயையே ஓதனமெனப்படும்; அது
சைதன்னிய லிங்கத்தில் ஐக்கியமடவதே சிஷ்டோதனம்
எனப்படும்.

जगदङ्गे परिग्रस्ते मायापाशविजृम्भिते।
स्वात्मज्योतिषि बोधेन तदेकमवशिष्यते॥ १५॥
अखण्डसच्चिदानन्दपरब्रह्मस्वरूपिणः।
जीवन्मुक्तस्य धीरस्य माया कैङ्कर्यवादिनी॥ १६॥

மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகு ஸ்வாத்மசோதியான
சைதன்னியத்தில் லயமடைந்தபின் அது ஒன்றே
மீதமிருக்கிறது; அகண்ட ஸச்சிதானந்த பரப்பிரம்மமே
சொருபமான ஜீவன்முத்தனிடம் மாயை குற்றேவல் செய்கிறது.

மாயை தந்நுள சகயவடி வாயதனை சொருபந
 நூய ஞானத்தினை முகுறப படுதலாறு றோன்று
 மாயை யொன்றுமே யெஞ்சிய தொருசிவ மயமே
 யாய முத்தனுக கேவலசெய தொழிலியய மாயை.

மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகு ஸ்வாத்மசோதியான
 சைதன்னியத்தில் லயமடைந்தபின் அது ஒன்றே
 மீதமிருக்கிறது; அகண்ட ஸச்சிதானந்த பரப்பிரம்மமே
 சொருபமான ஜீவன்முத்தனிடம் மாயை குற்றேவல் செய்கிறது.

विश्वसम्मोहिनी माया बहुशक्तिनिरङ्कुशा।
 शिवैकत्वमुपेतस्य न पुरः स्थातुमीहते ॥ १७ ॥
 ज्योतिर्लिङ्गे चिदाकारे निमग्नेन महात्मना।
 भुज्यमाना यथायोगं नश्यन्ति विषयाः स्वतः ॥ १८ ॥

அனைத்துலகங்களையும் மயக்கும் பற்பல ஆற்றல் கொண்ட
 மாயை சிவாத்துவைத ஞானத்தையடைந்த யோகியின் முன்னர்
 செயலற்றது; சைதன்னிய பரஞ்சோதியான சிவபிரானிடத்தில்
 ஐக்கியமடைந்த மஹாயோகிகளால் உணரப்படும்
 உலகப்பொருள்கள் யாவும் தாமாகவே நாசமடையும்.

எண்ணலை சததியா லுலகெலா மயககுமிய மாயை
 நண்ணு மெய்சசிவத தயாககனை நண்ணுற வறறோ
 கண்ண னாற்றிகழ சோதியாரு சிவகுதினாறு கலந்தோ
 ளுண்ண லுறறிரு வாயங்க ளொழிந்திருந தாமே.

அனைத்துலகங்களையும் மயக்கும் பற்பல ஆற்றல் கொண்ட
 மாயை சிவாத்துவைத ஞானத்தையடைந்த யோகியின் முன்னர்
 செயலற்றது; சைதன்னிய பரஞ்சோதியான சிவபிரானிடத்தில்
 ஐக்கியமடைந்த மஹாயோகிகளால் உணரப்படும்
 உலகப்பொருள்கள் யாவும் தாமாகவே நாசமடையும்.

शब्दादयोऽपि विषया भुज्यमानास्तदिन्द्रियैः।
 आत्मन्येव विलीयन्ते सरितः सागरे यथा ॥ १९ ॥

अर्थजातमशेषं तु पश्यन् योगी प्रशाम्यति।
स्वात्मनैवास्थितो भानुस्तेजोजालमशेषतः ॥ २० ॥

इति शिष्टोदनस्थलम्

பொறிபுலன்களால் உணரப்படும் அனைத்தும் கடலில் கலக்கும் நதிகளைப் போல் ஆன்மாவில் ஐக்கியமடைகின்றன; வெளியில் உணரப்படும் பொருட்களைத்தையும் ஆன்மாவில் லயமடைவதைக் கண்ட யோகி தனது ஆன்மசொருபமாக விளங்குகிறான்.

பொறிக ளாலுணுய புலன்கடல புகுந்திடு நதிபோ
லறிஞ னாகியோ னடததிறபுக கடங்குறு மெபெர
மறிவல யோகியப பொருளொழி வறவடி வடககிச
செறியு மார்கதி ரெலாங்கொடு வழதிந கரணபோல.

பொறிபுலன்களால் உணரப்படும் அனைத்தும் கடலில் கலக்கும் நதிகளைப் போல் ஆன்மாவில் ஐக்கியமடைகின்றன; வெளியில் உணரப்படும் பொருட்களைத்தையும் ஆன்மாவில் லயமடைவதைக் கண்ட யோகி தனது ஆன்மசொருபமாக விளங்குகிறான்.

சிடடோதநத்தலம் முற்றும்

अथ चराचरलयस्थलम्

लिङ्गैक्ये तु समापन्ने चरणाचरणे गते।
निर्देही स भवेद्योगी चराचरविनाशकः ॥ २१ ॥

அனைத்துச் சராசரங்களும் லிங்கத்தில் ஐக்கியமடைந்த வேளையில் யோகியானவன் உடலவற்றனாய் (நிர்தேஹி) சராசரவிநாசகன் எனப்படுகிறான்.

பாகு பாகுறு சராசரத துறுபரத தொன்றாய
யோகி தாலுடய புறுகில னாகியே யொழிவா

லேக மாகிய சராசர நாசக னெனென
மோக மாயையை முனநதவர மொழிநதிடப படுவாஊ.

அனைத்துச் சராசரங்களும் லிங்கத்தில் ஐக்கியமடைந்த
வேளையில் யோகியானவன் உடலவற்றனாய் (நிர்தேஹி)
சராசரவிநாசகன் எனப்படுகிறான்.

अनाद्यविद्यामूला हि प्रतीतिर्जगतामियम्।
स्वात्मैकबोधात् तन्नाशे कुतो विश्वप्रकाशनम्॥ २२॥

வெளி உலகங்கள் யாவும் அநாதியான மாயையினால்
தோன்றியவை; ஆன்ம சிவ ஐக்கியஞானத்தால் அவை யாவும்
அழிந்த பின் வெளி உலகத் தோற்றமேது?

உலக ஞானமோ ரவததையாங் காரண முடைததிங்
கலகிலாததஊ சொருபஞா னயபெற வவசசை
மலமி ராதென; னசசகய வளங்கிட வறறோ
கலையெ லாமுணரந துயரதரு கலயமா முனவ.

வெளி உலகங்கள் யாவும் அநாதியான மாயையினால்
தோன்றியவை; ஆன்ம சிவ ஐக்கியஞானத்தால் அவை யாவும்
அழிந்த பின் வெளி உலகத் தோற்றமேது?

यथा मेघाः समुद्भूता विलीयन्ते नभस्थले।
तथात्मनि विलीयन्ते विषयाः स्वानुभाविनः॥ २३॥
स्वप्ने दृष्टं यथा वस्तु प्रबोधे लयमश्नुते।
तथा सांसारिकं सर्वमात्मज्ञाने विनश्यति॥ २४॥

மேகங்கள் ஆகாயத்திலேயே ஓடுங்குவது போல் உணரப்படும்
அனைத்து விடயங்களும் ஆன்மாவிலேயே லயமடைகின்றன;
சொப்பனத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும்
விழித்தவுடன் ஆன்மபோதத்தில் லயமடைவது போல்
சம்சாரமாகிய தோற்றம் ஆன்மஞானத்தில் ஓடுங்கிவிடும்.

வானஊ மாமுகி லெழுநதடங் குதலென மயங்கா
ஞானபா லெழுந தடங்குறுய வடயங்க ணவலி

னான தோரகன வறபொரு ணனவாலற றிடலபோ
ஶூன மாஞ்சகத தோற்றமெய யுணரவன லொழியுய

மேகங்கள் ஆகாயத்திலேயே ஓடுங்குவது போல் உணரப்படும்
அனைத்து விடயங்களும் ஆன்மாவிலேயே லயமடைகின்றன;
சொப்பனத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும்
விழித்தவுடன் ஆன்மபோதத்தில் லயமடைவது போல்
சம்சாரமாகிய தோற்றம் ஆன்மஞானத்தில் ஓடுங்கிவிடும்.

जाग्रत्स्वनसुषुप्तिभ्यः परावस्थामुपेयुषः ।

किं वा प्रमाणं किं ज्ञेयं किं वा ज्ञानस्य साधनम् ॥ २५ ॥

तुर्यातीतपदं यत्तद् दूरं वाङ्मनसाध्वनः ।

अनुप्रविश्य तद्योगी न भूयो विश्वमीक्षते ॥ २६ ॥

விழித்தநிலை, சொப்பனநிலை, ஆழ்ந்த உறக்கநிலை இவற்றைக்
கடந்த மேலான நிலையை அடைந்த யோகிக்கு அறிய
வேண்டிய பொருள், அறியும் சாதனம் போன்றவை ஏது?
வாக்கு மனதிற்கு எட்டாததும் நான்காம் நிலைக்கும்
மேலானதுமான நிலையை அடைந்த யோகி வேறுபட்ட
உலகத்தை மீண்டும் காண்பதில்லை.

சாககி ரறதொடர சொறபனஞ சுழுகதியைத தணறது

மககி ளறதிடு மவததையை மேவாய வொருவ

ஶூககு ஞாதுரு ஞானஞே யங்களா மனைதது

ந்ககி நிறறிடு மெஶபரநல லறிவனா னலைததோர.

விழித்தநிலை, சொப்பனநிலை, ஆழ்ந்த உறக்கநிலை இவற்றைக்
கடந்த மேலான நிலையை அடைந்த யோகிக்கு அறிய
வேண்டிய பொருள், அறியும் சாதனம் போன்றவை ஏது?
வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாததும் நான்காம் நிலைக்கும்
மேலானதுமான நிலையை அடைந்த யோகி வேறுபட்ட
உலகத்தை மீண்டும் காண்பதில்லை.

नान्यत् पश्यति योगीन्द्रो नान्यजानाति किञ्चन ।

नान्यच्छृणोति सन्दृष्टे चिदानन्दमये शिवे ॥ २७ ॥

சிதானந்தமயமான சிவத்தைக் காணும் யோகி வேறெதையும் அறிவதோ, உணர்வதோ, கேட்பதோ இல்லை.

துரயா ததமாய பதததிடைத துளககற வாகுந்த
பெரியா னவ்யுல கததுருக காண்கிலை பானைரக
கரியாய நிறைமெய்ச சிவததினைக கண்டவனை காணானை
றிரயா மறறொரு பொருளனைச செவகுகொளா னறியானை.

சிதானந்தமயமான சிவத்தைக் காணும் யோகி வேறெதையும் அறிவதோ, உணர்வதோ, கேட்பதோ இல்லை.

असदेव जगत् सर्वं सदिव प्रतिभासते।
ज्ञाते शिवे तदज्ञानं स्वरूपमुपपद्यते ॥ २८ ॥

इति चराचरमललयस्थलम्

இல்லாத உலகமே இருப்பது போல் தோன்றுகிறது; சிவபிரானை நேரிடையாக அறிந்தபின் அஞ்ஞானம் விலகுகிறது.

மிததை யாகுமிவ யுலகமுனை ஹுணைமைபோல வளங்குளு
சுத தாகிய பரசிவய வெளபபடிய றனது
மெயதது நிறைமெய்ச சொருபமே யெங்கஹுய வளங்குளு
சிதத மாமய லொழிந்துமுனை ஹுலபல தெர்ந்தோய.

இல்லாத உலகமே இருப்பது போல் தோன்றுகிறது; சிவபிரானை நேரிடையாக அறிந்தபின் அஞ்ஞானம் விலகுகிறது.

சராசரலயத்தலம் முற்றும்.

अथ भाण्डस्थलम्

ब्रह्माण्डशतकोटीनां सर्गस्थितिलयान् प्रति।
स्थानभूतो विमर्शो यस्तद्भाण्डस्थलमुच्यते ॥ २९ ॥

நூறு கோடி பிரம்மாண்டங்களின் தோற்றம், நிலை மற்றும் அழிவு
ஆகியவற்றின் நிலைக்களமாக விளங்குவதே
பாண்டஸ்தலமாகும்.

அஃஃஃ நூறுகோ டிகளபடைப புடனலை யழிவு
கொஃஃஃ தோரட மாகிய வதனையே குறித்து
கஃஃஃ தோரவம ரசந்தனைக கசடற புணரவாறு
பஃஃஃடை நூலுணர பவரபாஃஃஃத தலமெனப பகரவார.

நூறு கோடி பிரம்மாண்டங்களின் தோற்றம், நிலை மற்றும் அழிவு
ஆகியவற்றின் நிலைக்களமாக விளங்குவதே
பாண்டஸ்தலமாகும்.

विमर्शाख्या पराशक्तिर्विश्वोद्भासनकारिणी।
साक्षिणी सर्वभूतानां समिन्धे सर्वतोमुखी॥३०॥
विश्वं यत्र लयं याति विभात्यात्मा चिदाकृतिः।
सदानन्दमयः साक्षात् सा विमर्शमयी कला॥३१॥

உலகங்களைத் தோற்றுவிக்கும் அளவற்ற பராசக்தியே
எல்லாவற்றுக்கும் சாட்சியாய் விமரிசம் எனப்படுகிறது;
அதில்தான் அனைத்துலகங்களும் லயமடைகின்றன; அந்த
சின்மய பரானந்தமே விமரிசகலை எனப்படுகிறது.

ததது வங்களுக கொருகர யாகியே சகததிர
குயதத காரண மாயவம ரசபபெய ருடைய
சததி தானலவ குயுசுக மடங்கிடத தானாய
மெயதத வாருயார வளங்கிடுய வமரச கலையே.

உலகங்களைத் தோற்றுவிக்கும் அளவற்ற பராசக்தியே
எல்லாவற்றுக்கும் சாட்சியாய் விமரிசம் எனப்படுகிறது;
அதில்தான் அனைத்துலகங்களும் லயமடைகின்றன; அந்த
சின்மய பரானந்தமே விமரிசகலை எனப்படுகிறது.

पराहन्तासमावेशपरिपूर्णविमर्शवान्।
सर्वज्ञः सर्वगः साक्षी सर्वकर्ता महेश्वरः॥३२॥

विश्वाधारमहासंवित्रकाशपरिपूरितम्।

पराहन्तामयं प्राहुर्विमर्शं परमात्मनः ॥ ३३ ॥

எல்லாவற்றையும் இயக்கும் எல்லையற்ற ஆற்றல் கொண்ட மஹேசுவரன் மேலானதும் அனைத்தையும் தன்னுள்ளே காண்பதுமான 'நான்' (பராஹந்தா) என்னும் பரிபூரண உணர்வுடையவனும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் விளங்கும் சைதன்னியம் முழுதும் நிரம்பியவனாய்த் திகழ்கிறான்.

ஈச னோர்பர வகந்தைசேர வாமரச வானாயப
பேச மியாவையு முணரந்தொழி வறுபெருந தகையாந
தேச லாயபர வகந்தையறு சிறந்துள தாகி
மாசி லாவம ரசநிகழு வறுமென மதிப்பாய.

எல்லாவற்றையும் இயக்கும் எல்லையற்ற ஆற்றல் கொண்ட மஹேசுவரன் மேலானதும் அனைத்தையும் தன்னுள்ளே காண்பதுமான 'நான்' (பராஹந்தா) என்னும் பரிபூரண உணர்வுடையவனும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் விளங்கும் சைதன்னியம் முழுதும் நிரம்பியவனாய்த் திகழ்கிறான்.

विमर्शभाण्डविन्यस्तविश्वतत्त्वविजृम्भणः।

अनन्यमुखसम्प्रेक्षी मुक्तः स्वात्मनि तिष्ठति ॥ ३४ ॥

इति भाण्डस्थलम्

இந்த விமரிசமெனும் பாண்டத்தில் அனைத்துலகங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கண்டு வேறெதையும் நோக்காமல் முக்தி பெற்றவன் தனது ஆன்மனந்தத்திலேயே திளைக்கின்றான்.

பரந்த தாகிய வாமரச பாண்டகுதி லடங்க
வாரந்த ததலுவ மியாவையு மேபுற வைதலுத
தெரந்த தனையே கண்டிருப பஹிகழ முத்த
எருந்த வரகர சாகிய வககுதிய முனயே.

இந்த விமரிசமெனும் பாண்டத்தில் அனைத்துலகங்களின்
தோற்றம் ஆகியவற்றைக் கண்டு வேறெதையும் நோக்காமல்
முக்தி பெற்றவன் தனது ஆன்மானந்தத்திலேயே
திளைக்கின்றான் .

பாண்டத்தலம் முற்றும்.

अथ भाजनस्थलम्

समस्तजगद्दानां सर्गस्थित्यन्तकारणम्।
विमर्शो भासते यत्र तद् भाजनमिहोच्यते॥ ३५॥

அனைத்து அண்டங்களின் தோற்றம், நிலை மற்றும் ஓடுக்கம்
ஆகியவற்றுக்குக் காரணமான விமரிசமெனும் சக்தி எங்கு
பிரகாசிக்கின்றதோ அதுவே பாஜனமெனப்படும்.

ஓது மண்டலங்கள் யாப்யவந துதிததுநிஃ றொடுங்கய
கேது வாகிய வாமரச மியாதஃக ணலங்கு
மேதை யாமது பாசந மெனவாவஃ வளயபு
மாது பாதிய னருளய வாகம மறைகள்.

அனைத்து அண்டங்களின் தோற்றம், நிலை மற்றும் ஓடுக்கம்
ஆகியவற்றுக்குக் காரணமான விமரிசமெனும் சக்தி எங்கு
பிரகாசிக்கின்றதோ அதுவே பாஜனமெனப்படும்.

विमर्शाख्या परा शक्तिर्विश्ववैचित्र्यकारिणी।
यस्मिन् प्रतिष्ठिता ब्रह्म तदिदं विश्वभाजनम्॥ ३६॥

விரிந்து பரந்த இந்த உலகங்களுக்குக் காரணமான அந்த
விமரிசமெனும் சக்தி எந்த ஆதாரத்தில் நிலைபெற்று
விளங்குகிறதோ அந்த பிரம்மமே விசுவபாஜனமாகும்.

வேறு பாடுறு முலகிஹுக கொருதன வததாயக
ஃறு மோரவம ரசபபெயர பராசுதி குறுகுய
பேறி யாதெனய பெறறிடுய பரமமா மதுவே
தேறு பாசந மனைததிறகு மெனயுரை செயவார.

விரிந்து பரந்த இந்த உலகங்களுக்குக் காரணமான அந்த விமரிசமெனும் சக்தி எந்த ஆதாரத்தில் நிலைபெற்று விளங்குகிறதோ அந்த பிரம்மமே விசுவபாஜனமாகும்.

अन्तःकरणरूपेण जगदङ्कुररूपतः।

यस्मिन् विभाति चिच्छक्तिर्ब्रह्मभूतः स उच्यते॥३७॥

இந்த உலகங்கள் தோன்றுவதற்குக் காரணமாகத் திகழும் சிச்சக்தி அந்தக்கரண வடிவாய் விளங்குவதே பிரம்மபூதன் எனப்படுகிறது.

ஆதி யாயசிற சததியாச சகமுளை யாகி

யோது மாகர ணததுரு வாலெதி லொளருந

ததி லாவது பாரமமென சிவமென வறைவர

வேத மோடுய ராகம முணரந்திடு வாமலர.

இந்த உலகங்கள் தோன்றுவதற்குக் காரணமாகத் திகழும் சிச்சக்தி அந்தக்கரண வடிவாய் விளங்குவதே பிரம்மபூதன் எனப்படுகிறது.

यथा चन्द्रे स्थिरा ज्योत्स्ना विश्ववस्तुप्रकाशिनी।

तथा शक्तिर्विमर्शात्मा प्रकारे ब्रह्मणि स्थिता॥३८॥

அனைத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சந்திரனின் ஒளியைப் போல் விமரிசமெனும் சக்தி பிரம்மத்தினிடம் எப்போதும் விளங்குகிறது.

திங்கள வெண்ணலா வனைததையுந திகழுததுதல போலச

சங்க ரணென லுயுவாம ரசமெலுரு சததி

யாவக னைததையு மொருங்குற வளககுமென றிசைபபர

மாங்க லபபெருங கலைகள் லுழைந்திடு மதியோர.

அனைத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சந்திரனின் ஒளியைப் போல் விமரிசமெனும் சக்தி பிரம்மத்தினிடம் எப்போதும் விளங்குகிறது.

अकारः शिव आख्यातो हकारः शक्तिरुच्यते।
शिवशक्तिमयं ब्रह्म स्थितमेकमहंपदे॥३९॥

அகாரம் சிவபெருமானையும் ஹகாரம் சக்தியையும் குறிப்பதால் 'அஹம்' எனும் சொல் இவ்விருவரும் பிரிவற்று சிவசக்திமயமாய் விளங்கும் பிரம்மத்தைக் குறிப்பதாகும்.

ஆதி யற்பெறு மகரமே யுயரசிவ மந்தா
னோது தற்கருகு சததிய்ச சிவசததி யுருவா
மேத மயறிடு பரமமொன றேயக மெனலு
மேதை நற்பதய பொருந்துமென றறைகுவர மேலோர.

அகாரம் சிவபெருமானையும் ஹகாரம் சக்தியையும் குறிப்பதால் 'அஹம்' எனும் சொல் இவ்விருவரும் பிரிவற்று சிவசக்திமயமாய் விளங்கும் பிரம்மத்தைக் குறிப்பதாகும்.

अहन्तां परमां प्राप्य शिवशक्तिमयीं स्थिराम्।
ब्रह्मभूयङ्गतो योगी विश्वात्मा प्रतिभासते॥४०॥

சிவசக்திமயமானதும் எல்லாவற்றுக்கும் மேலானதுமான பராஹந்தா எனும் அனுபவத்தில் நிலைபெற்ற யோகி பிரம்மமயமாகவே ஆகி இவ்வனைத்துலகவடிவமாயும் திகழ்கிறான்.

திகழு யுயபர மாகியே சிவசததி மயமா
மகமெ லுயபத மடைநதுய ரருகசிவ யோகி
சகம டங்கலுந தனலுரு வாகவே சாரந்து
நிகழு மெனலுரை செயதிடு நிமலனா கமங்கா.

சிவசக்திமயமானதும் எல்லாவற்றுக்கும் மேலானதுமான பராஹந்தா எனும் அனுபவத்தில் நிலைபெற்ற யோகி பிரம்மமயமாகவே ஆகி இவ்வனைத்துலகவடிவமாயும் திகழ்கிறான்.

वृक्षस्थं पत्रपुष्पादि वटबीजस्थितं यथा।
तथा हृदयबीजस्थं विश्वमेतत् परात्मनः ॥ ४१ ॥

इति भाजनस्थलम्

இலை பூ முதலியன மிகச் சிறிய விதையில் அடங்கியிருப்பது போல் இவ்வனைத்துலகங்களும் பரமாத்மாவின் இதயத்தில் அடங்கியிருக்கின்றன .

மரம குததுள பாசிலை மலரமுத லனவோர
தரைய குததுள வாதின லடங்குமுற தகைபோற
பரவு மிச்சக மியாவுமோர பரமநல யோகி
யாருத யததன வாதின லடங்குமென றிசைப்பார.

இலை பூ முதலியன மிகச் சிறிய விதையில் அடங்கியிருப்பது போல் இவ்வனைத்துலகங்களும் பரமாத்மாவின் இதயத்தில் அடங்கியிருக்கின்றன .

பாசநத்தலம் முற்றும்.

दिक्कालाद्यनवच्छिन्नं चिदानन्दमयं महत्।
यस्य रूपमिदं ख्यातं सोऽङ्गालेप इहोच्यते ॥ ४२ ॥

இடம் காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாயும் சிதானந்தமயமாயும் விளங்கும் நிலையே அங்காலேபம் எனப்படும்.

காலந திககிவை யாதியார கணடித மிஹிக
கோலஞ ச்சிதா நந்தமா மிதுமுனங ஶயுஞ
சீலங கொண்டவற குருவெனச செபபவ ரவஹாஹ
மாலிங கோஷமிங காலேப னென்பரறுல வலலோர.

இடம் காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாயும் சிதானந்தமயமாயும் விளங்கும் நிலையே அங்காலேபம் எனப்படும்.

समस्तजगदात्माऽपि संविद्रूपो महामतिः।
 लिप्यते नैव संसारैर्यथा धूमादिभिर्णभः॥४३॥
 न विधिर्न निषेधेश्च न विकल्पो न वासना।
 केवलं चित्स्वरूपस्य गलितप्राकृतात्मनः॥४४॥

மஹாயோகியானவன் எல்லா உலகங்களையும் தன்னுள்ளடக்கிய சின்மயமாய்த் திகழ்ந்தாலும் புகையால் ஆகாயம் எவ்விதத் தொடர்பும் கொள்ளாதிருப்பது போல் சம்சாரமலங்களால் எவ்விதத் தொடர்புமடைவதில்லை; உலகியலைக் கடந்து சின்மயமாய் விளங்கும் அந்த மஹாயோகிக்கு விதி மற்றும் விலக்கு ஆகிய கட்டுப்பாடுகள் இல்லை.

போத மேனயா மதிஞுவெணு புகைமுத லனவா
 லோதூய வானென வொன்றொரு தொழிலொரு முறானாண
 மேதை யாமிவண றனககிலை வதியொரு வாலககாய
 பேத மாகிய வகற்பமு மென்றிருய பெருநூல.

மஹாயோகியானவன் எல்லா உலகங்களையும் தன்னுள்ளடக்கிய சின்மயமாய்த் திகழ்ந்தாலும் புகையால் ஆகாயம் எவ்விதத் தொடர்பும் கொள்ளாதிருப்பது போல் சம்சாரமலங்களால் எவ்விதத் தொடர்புமடைவதில்லை; உலகியலைக் கடந்து சின்மயமாய் விளங்கும் அந்த மஹாயோகிக்கு விதி மற்றும் விலக்கு ஆகிய கட்டுப்பாடுகள் இல்லை.

घटादिषु पृथग्भूतं यथाकाशं न भिद्यते।
 तथोपाधिगतं ब्रह्म नानारूपं न भिद्यते॥४५॥

குடம் ஆகியவற்றிலுள்ள ஆகாயம் வேறுகாதது போல் உபாதிகளால் பற்பல வேற்றுமைகளை அடைந்த பிரம்மமும் வேறுபாடு அடைவதில்லை.

வேறு படடிரு கடாதியால வசுயபுவே யுறிலுய
 வேறு படடிடா வானென வமலமெயப பரமய
 வேறுபடடிரு முபாதியால வேறுவே யுறிலுய
 வேறுபடடிடா தெனமறை வளங்குற வளயபுய.

குடம் ஆகியவற்றிலுள்ள ஆகாயம் வேறுகாதது போல்
உபாதிகளால் பற்பல வேற்றுமைகளை அடைந்த பிரம்மமும்
வேறுபாடு அடைவதில்லை.

अनश्वरमनिर्देश्यं यथा व्योम प्रकाशते।

तथा ब्रह्मापि चैतन्यमत्र वैशेषिकी कला ॥ ४६ ॥

न देवत्वं न मानुष्यं न तिर्यकृत्वं न चान्यथा।

सर्वाकारत्वमारख्यातं जीवन्मुक्तस्य योगिनः ॥ ४७ ॥

इत्यङ्गालेपस्थलम्

பிரம்மானது என்றுமழியாததாயும் நிலைபெற்றதாயும் இத்தகையது
எனக் கூறவொண்ணாததாயும் ஆகாயம் போல் விளங்குகிறது;
ஜீவன்முக்தியடைந்த யோகி தேவன், மனிதன், மிருகம் ஆகிய
நிலைகளைக் கடந்தவனாய் விளங்குகிறான்.

வான மேயென வளவற வயங்குறைய பரம

மான வங்கதிற சிறகலை வாசேடமென றறிவாய

மான! டங்கட புளரவலங் கெஹுந்தகை மருவான

ஞான்! யாவையுந் தவ்வடி வாகவே நண்ணுறுய.

பிரம்மானது என்றுமழியாததாயும் நிலைபெற்றதாயும் இத்தகையது
எனக் கூறவொண்ணாததாயும் ஆகாயம் போல் விளங்குகிறது;
ஜீவன்முக்தியடைந்த யோகி தேவன், மனிதன், மிருகம் ஆகிய
நிலைகளைக் கடந்தவனாய் விளங்குகிறான்.

அங்கலேபத்தலம் முற்றும்.

अथ स्वपराज्ञस्थलम्

अप्रमेये चिदाकारे ब्रह्मण्यद्वैतवैभवे।

विलीनः किं नु जानाति स्वात्मानं परमेव वा ॥ ४८ ॥

அளவற்றதான சின்மய அத்துவைத பிரம்மத்தில் ஒன்றிய
மஹாயோகி தனது ஆன்மாவையோ பரமாத்மாவையோ
எவ்வாறு அறிவான்?

ஏக மாகியே யறிவுரு வாயள வசையா
தாசு மோர்பர மததினய கலந்திடு மரிய
யோகி யாமவன றனைபுய பரனையு முணருய
பாசு பாசுறு மியலபனை யுடையனோ பகராய.

அளவற்றதான சின்மய அத்துவைத பிரம்மத்தில் ஒன்றிய
மஹாயோகி தனது ஆன்மாவையோ பரமாத்மாவையோ
எவ்வாறு அறிவான்?

यत्र नास्ति भिदायोगादहं त्वमिति विभ्रमः।
न संयोगो वियोगश्च न ज्ञेयज्ञातृकल्पना॥४९॥
न बन्धो न च मुक्तिश्च न देवाद्यभिमानिता।
न सुखं नैव दुःखं च नाज्ञानं ज्ञानमेव वा॥५०॥
नोत्कृष्टत्वं न हीनत्वं नोपरिष्ठन्न चाप्यधः।
न पश्चान्नैव पुरतो न दूरे किञ्चिदन्तरे॥५१॥
सर्वाकारे चिदानन्दे सत्यरूपिणि शाश्वते।
पराकाशमये तस्मिन् परे ब्रह्मणि निर्मले॥५२॥

ஆகாயம் போல் எல்லையற்றுப் பரந்த நிர்மலமான அந்த
பிரம்மத்தையடைந்த நிலையில் பரஸ்பரம் தொடர்பு, பிரிவு, சுகம்,
துக்கம், ஞானம், அஞ்ஞானம், உயர்வு, தாழ்வு, மேல், கீழ்,
முன்புறம், பின்புறம், அண்மை, தொலைவு போன்ற எவ்வித
வேறுபாடும் இல்லை.

ஞான சீலமே வனறுகுந நானெனு மயலோ
டான வன்புண பயபுணர வகறறே வாதி
மான ஞாசுரு ஞேயயவா லறிவறி யாமை
யன மேலொசு பந்தயவ டிவைமுத லிலலை.

ஆகாயம் போல் எல்லையற்றுப் பரந்த நிர்மலமான அந்த
பிரம்மத்தையடைந்த நிலையில் பரஸ்பரம் தொடர்பு, பிரிவு, சுகம்,
துக்கம், ஞானம், அஞ்ஞானம், உயர்வு, தாழ்வு, மேல், கீழ்,
முன்புறம், பின்புறம், அண்மை, தொலைவு போன்ற எவ்வித
வேறுபாடும் இல்லை.

एकीभावमुपेतानां योगिनां परमात्मनाम्।
 परापरपरिज्ञानपरिहासकथा कुतः ॥५३॥
 देशकालानवच्छिन्नतेजोरूपसमाश्रयात्।
 स्वपरज्ञानविरहात् स्वपराज्ञस्थलं विदुः ॥५४॥

इति स्वपराज्ञस्थलम्

பரமாத்மாவுடன் ஐக்கியமடைந்த மஹாயோகிக்கு இது தன்னுடையது அது மற்றவருடையது என அறியும் நிலையே இல்லை; இடம் காலம் ஆகிய கட்டுப்பாடுகளைக் கடந்த பரந்த ஒளியில் கலந்ததால் அந்நிலை ஸ்வபராஜ்ஞஸ்தலமெனப்படும்.

தேச காலமறு றொளதரு தேசடை தலினா
 லாசி றணையுய பரனையு மறிநதிடா மையானா
 லேசி றன்னொடு பரமறி யாததல மிதனைப
 பேசு மாகம மெறெறி யருந்தவப பெராயோய.

பரமாத்மாவுடன் ஐக்கியமடைந்த மஹாயோகிக்கு இது தன்னுடையது அது மற்றவருடையது என அறியும் நிலையே இல்லை; இடம் காலம் ஆகிய கட்டுப்பாடுகளைக் கடந்த பரந்த ஒளியில் கலந்ததால் அந்நிலை ஸ்வபராஜ்ஞஸ்தலமெனப்படும்.

சுபராஜ்ஞத்தலம் முற்றும்.

अथ भावाभावलयस्थलम्

त्वन्ताहन्ताविनिर्मुक्ते शून्यकल्पे चिदम्बरे।
 एकीभूतस्य सिद्धस्य भावाभावकथा कुतः ॥५५॥

நீ நான் என்று பிரித்தறியும் நிலைகளைக் கடந்து சின்மயமான பிரம்மத்தில் ஐக்கியமடைந்த யோகி உண்மை இன்மை ஆகிய வேறுபாடுகளையும் கடந்து நிற்கிறான்.

பகுதது நிலையுந் நானெனைய பராசில தாகி
 யுகபப டைநதிடு சூனய சிதயபரத தொணாந

தகபபெ ருறதகை யாகிய யோகியைச் சாரா
மிகுதது நின்றபா வாய்வ மெனவறி மேலோய்.

நீ நான் என்று பிரித்தறியும் நிலைகளைக் கடந்து சின்மயமான
பிரம்மத்தில் ஐக்கியமடைந்த யோகி உண்மை இன்மை ஆகிய
வேறுபாடுகளையும் கடந்து நிற்கிறான்.

अहंभावस्य शून्यत्वादभावस्य तथात्मनः।
भावाभावविनिर्मुक्तो जीवन्मुक्तः प्रकाशते॥५६॥
सुखदुःखादिभावेषु नाभावो भाव एव वा।
विद्यते चित्स्वरूपस्य निर्लेपस्य महात्मनः॥५७॥

நான் எனும் மிகச் சிறிய நிலையைக் கடந்த ஜீவன்முத்தன்
உண்மை இன்மை ஆகிய நிலைகளிலிருந்து நீங்கி
விளங்குகிறான்; சுகம், துக்கம் முதலியன அவனுக்கு
உண்மையுமில்லை பொய்யுமில்லை.

ஈங்கு நானெனைய பாவத்திறு கிலாமைவற துறலாய்
றங்கி லாதவாண் மாவனத பாவமுஞ் செப்புற
றாங்கி லாமையை யடைதலா லச்சீவண் முதத
னோங்கு பாவமோ டபாவமு மிலனென ஷுணரவாய்.

நான் எனும் மிகச் சிறிய நிலையைக் கடந்த ஜீவன்முத்தன்
உண்மை இன்மை ஆகிய நிலைகளிலிருந்து நீங்கி
விளங்குகிறான்; சுகம், துக்கம் முதலியன அவனுக்கு
உண்மையுமில்லை பொய்யுமில்லை.

यस्मिन् ज्योतिषि चिद्रूपे दृश्यते नैव किञ्चन।
सद्रूपं वाप्यसद्रूपं भावाभावं विमुञ्चतः॥५८॥

எந்த சைதன்னியப் பரஞ்சோதியில் உண்மை இன்மை ஆகிய
எவ்வித வேற்றுமைப்பட்ட அறிவும் விளங்குவதில்லையோ

பறத மோவாய பெருமையோ ன்ணபதுண் பத்தில
வறத பாவமு மபாவமு மிலனென மதிப்பா

யறது ஞானாயாயப பாவமு மபாவமு மொழிததோ
 னந்தி ஸ்ரீளளதா யலுமிலல தாயலு மறியாஊ.

எந்த சைதன்னியப் பரஞ்சோதியில் உண்மை இன்மை ஆகிய
 எவ்வித வேற்றுமைப்பட்ட அறிவும் விளங்குவதில்லையோ

प्रतीयमानौ विद्येते भावाभावौ न कुत्रचित्।
 लिङ्गैक्ये सति यत्तस्माद् भावाभावलयस्थलम्॥५९॥

इति भावाभावास्थलम्

உண்மை இன்மை எனும் பாவ அபாவ நிலையினின்று நீங்கிய
 அந்த லிங்கைக்கிய நிலையே பாவாபாவலயஸ்தலமாகும்.

தோன்று பாவமு மபாவமு மெங்கஹூற தோயாஊ
 சாஹை தாஹிவகு தேகமாற தகையானோ னதனா
 லாஹு நிறைபா வாபாவ லயததல மதனை
 ஞாஹை வாரசடைக கடவுளா கமமெலா நவலுய.

உண்மை இன்மை எனும் பாவ அபாவ நிலையினின்று நீங்கிய
 அந்த லிங்கைக்கிய நிலையே பாவாபாவலயஸ்தலமாகும்.

பாவாபாவயத்தலம் முற்றும்.

अथ ज्ञानशून्यस्थलम्

परापरसमापेक्षभावाभावविवेचनम्।

ज्ञानं ब्रह्मणि तन्नास्ति ज्ञानशून्यस्थलं विदुः॥६०॥

பரம் அபரம் என்பவற்றை அறியும் விவேக நிலையைக் கடந்த
 ஞானம் பிரம்மத்திலில்லை; அதுவே ஞானசூனியஸ்தலமாகும்.

பராப ரகுதினை வழைந்தபா வாபாவ வாவேகய
 வராஹு நறபெரு ஞானமொஊ பரமகுதினை மேஹு
 றிராதெ னப்பட லாஹுஞான சூனய மிசைககு
 மராஹு டைச்சடை யெயபாரா னாகம மனைததுய.

பரம் அபரம் என்பவற்றை அறியும் விவேக நிலையைக் கடந்த ஞானம் பிரம்மத்திலில்லை; அதுவே ஞானகுணியஸ்தலமாகும்.

जले जलमिव न्यस्तं वह्नौ वह्निरिवार्पितम्।
परे ब्रह्मणि लीनात्मा विभागेन न दृश्यते॥६१॥

நீரில் நீர் கலந்தாற் போலும் நெருப்பினில் நெருப்பு சேர்ந்தாற் போலும் பரப்பிரமத்தில் இரண்டறக்கலந்த ஆன்மா தனித்துக் காணப்படுவதில்லை.

நரா னருயவெந நெருப்பனா னெருப்புமே போல
வாரு மோரபர மததினா லயாகமுற றடைந்த
பேர் னோவ்வாபா கததினாறு காணுகுறா னென்று
சாரு மாகம நெறியுணரந தவருரை தருவார.

நீரில் நீர் கலந்தாற் போலும் நெருப்பினில் நெருப்பு சேர்ந்தாற் போலும் பரப்பிரமத்தில் இரண்டறக்கலந்த ஆன்மா தனித்துக் காணப்படுவதில்லை.

सर्वात्मनि परे तत्त्वे भेदशङ्काविवर्जिते।
ज्ञानादिव्यवहारोत्थं कुतो ज्ञानं विभाव्यते॥६२॥

எல்லா ஆன்மாக்களையும் உள்ளடக்கியதும் பரதத்துவமானதும் எவ்வித வேற்றுமையுமற்றதுமான பரநிலையில் அறிபவன், அறியப்படுவது போன்ற உலகியல் நடைமுறைகள் ஏது?

பேத மாறிய வனைததுமா மொருபர மததினா
ஞானு ராதிகளா வழக்கினாறு றோன்றுறு ஞானய
யானு மேயுறு மியானுமே வாதென வெயப்பாய
போத வாரமு துண்டருந தமிழககலை புகுறோய.

எல்லா ஆன்மாக்களையும் உள்ளடக்கியதும் பரதத்துவமானதும் எவ்வித வேற்றுமையுமற்றதுமான பரநிலையில் அறிபவன், அறியப்படுவது போன்ற உலகியல் நடைமுறைகள் ஏது?

निर्विकारं निराकारं नित्यं सीमाविवर्जितम्।
व्योमवत् परमं ब्रह्म निर्विकल्पतया स्थितम्॥ ६३॥

பிரம்மமானது ஆகாயத்தைப் போல் எவ்வித மாற்றங்களுமின்றி உருவமின்றி எல்லையற்று என்றும் நிலைபெற்ற உண்மையாய்த் திகழ்கிறது.

வான மாமென வடிவாஸ்சிந் மாதிரி மாகி
மான மிஹிவே றொஹொடூய படாதுதாஹ மலரநதொஹ
றான வோரபார மததின னானெலு மதனாஹ
ஞான பாவனை பாவாபபோஹ யாவன நவாஸவாய.

பிரம்மமானது ஆகாயத்தைப் போல் எவ்வித மாற்றங்களுமின்றி உருவமின்றி எல்லையற்று என்றும் நிலைபெற்ற உண்மையாய்த் திகழ்கிறது.

न पृथ्व्यादीनि भूतानि न ग्रहा नैव तारकाः।
न देवा न मनुष्याश्च न तिर्यञ्चो न चापरे॥ ६४॥
तस्मिन् केवलचिन्मात्रसत्तानन्दैकलक्षणे।
त्वन्ताहन्तादिसंरूढं विज्ञानं केन भाव्यते॥ ६५॥

நிலம், நீர், போன்ற பூதங்களோ, நடசத்திரம், கிரஹங்கள் போன்றவையோ, தேவர், மனிதர், மிருகம் முதலியனவோ அங்கில்லை; அந்த பிரம்மம் சின்மயமானது; அந்நிலையில் நான் நீ போன்ற உலகியல் வேற்றுமைகள் எதுவும் காணப்படா.

ஞேய மாகவொஹ றெதிருற நிஹிதா மையனாற
பாய ஞானசூ னாயமெஹூய பாவாககப படுமாற
றுய தானசத தாநநத வடிவமாஹ சோதி
மேய வோரபரா காசமொத தெங்கஹூய வளங்குய.

அந்த பிரம்மம் சின்மயமானது; அந்நிலையில் நான் நீ போன்ற உலகியல் வேற்றுமைகளின் அடிப்படையில் தோன்றும் ஞானம் எதுவும் காணப்படாது.

ज्ञेयाभावाद्द्विशेषेण शून्यकल्पं विभाव्यते।
ज्ञातृज्ञेयादिभिः शून्यं शून्यं ज्ञानादिभिर्गुणैः ॥ ६६ ॥

அறிவோன் அறியப்படும் பொருள் போன்ற வேற்றுமையின் அடிப்படையில் தோன்றும் ஞானம் இல்லாததால் அந்நிலை ஞானசூனியமெனப்படும்.

சூன! யயபெறு ஞானாதி கற்பனைச் சோதி
யான வொண்ணிவ லிங்கமாந தனலுரு வதனற
றான! ரண்டற வடைநதுள தகுதியோன றனககு
ஞான மென்பதொன றிலையென வறைகுவர நலலோர.

அறிவோன் அறியப்படும் பொருள் போன்ற வேற்றுமையின் அடிப்படையில் தோன்றும் ஞானம் இல்லாததால் அந்நிலை ஞானசூனியமெனப்படும்.

आदावन्ते च मध्ये च शून्यं सर्वत्र सर्वदा।
द्वितीयेन पदार्थेन शून्यं शून्यं विभाव्यते ॥ ६७ ॥
केवलं सच्चिदानन्दप्रकाशाद्वयलक्षणम्।
शून्यकल्पं पराकाशं परब्रह्म प्रकाशते ॥ ६८ ॥
शून्यज्ञानादिसङ्कल्पे शून्यसर्वार्थसाधने।
ज्योतिर्लिङ्गे चिदाकारे स्वप्रकाशे निरुत्तरे।
एकीभावमुपेतस्य कथं ज्ञानस्य सम्भवः ॥ ६९ ॥
यस्य कार्यदशा नास्ति कारणत्वमथापि वा।
शेषत्वं नैव शेषित्वं स मुक्तः पर उच्यते ॥ ७० ॥

इति ज्ञानशून्यस्थलम्

தொடக்கம், நடு, இறுதி ஆகிய முந்நிலையிலும் தன்னைத் தவிர வேறென்றும் இலாதது சூனியமெனப்படுவது; ஸச்சிதானந்த வடிவான பரப்பிரமம் ஆகாயம் போல் சூனியமாய் விளங்குகிறது; அத்தகைய சூனியஞானலிங்கத்தில் ஐக்கியமடைந்த நிலையில் வேறு ஞானம் எதுவும் தோன்றாது; அது காரியம், காரணம்

மற்றும் உடையான், உடைமை ஆகியன அனைத்தும் கடந்த நிலை. அதுவே பரமுக்கந்திலை.

சாறறு காரணத துவமொடு காரயததன்மை
 யேறற சேடமோ குறறசே டிததுவ மிலாளைப
 போறறு மோரபர முததனென் றறைகுவுர புலவ
 ராறறல சாறவத துயரதரு மகததியப பெயரோய.

அது காரியம், காரணம் மற்றும் உடையான், உடைமை ஆகியன அனைத்தும் கடந்த நிலை. அதுவே பரமுக்கந்திலை.

ஞானகுனியத்தலம் முற்றும்.

மஹாலிங்கஸ்தலம் முற்றிற்று.

த்விதீய பரிச்சேதமாகிய லிங்கஸ்தலம் ஸம்பூர்ணம்

சம்சார நோயை நீக்குபவரே! முற்றும் சுவதந்தரமானவரே!
சுவப்பிரகாச சிவபெருமானையொத்தவரே! தாங்கள்
திருவாய்மலர்ந்தருளிய இவ்வயர்ந்த சாத்திரத்தைக் கேட்ட என்
மனம் எல்லையற்ற ஆனந்தமடைகிறது, எனது மனத்தில்
சிவபரஞ்சோதியைக் காண்கிறேன்.”

வருததுயு பறவா நோயதர மருததுவ நெஞ்சுக கோட்டந
திருததுயு முரவ ஞானச செலவவே தாக மங்கா
கருததுணர புலவ நநிஃ கருணையா லடிய னேஹுக
குரைத்தருஃ ஞான நூலா லுளததுயு முவகை பெறறேஃ.

எல்லா வேதசாத்திரங்களையும் கற்றுணர்ந்தவரே! கடைக்கண்
நோக்காலேயே மக்களின் சம்சார நோயை நீக்குபவரே!
தாங்கள் திருவாய்மலர்ந்தருளிய இவ்வயர்ந்த சாத்திரத்தைக்
கேட்ட என் மனம் எல்லையற்ற ஆனந்தமடைகிறது, எனது
மனத்தில் சிவபரஞ்சோதியைக் காண்கிறேன்.”

अद्य मे सफलं जन्म गतो मे चित्तविभ्रमः।

सञ्जाता पाशविच्छित्तिस्तपांसि फलितानि मे ॥ ७६ ॥

இன்று எனது பிறவிப்பயனை அடைந்தேன்; என்
மனக்குழப்பங்கள் நீங்கின. எனது பாசத்தனைகள் அறுந்தன,
எனது தவம் பயனுற்றது.

இன்றுநாஃ மனத யாககை யெய்திய பயன டைந்தே
னையுநாஃ முனாவரக கெலலா மிறைவனாய பெரியோ
னானே
னையுநா னவசசை யெஃஹு மிருளவாடி காலை பெறறே
னையுநா னளவா னோஃபா லெயதததய குறுதி கஃஃஃஃ.

இன்று எனது பிறவிப்பயனை அடைந்தேன்; என்
மனக்குழப்பங்கள் நீங்கின. எனது பாசத்தனைகள் அறுந்தன,
எனது தவம் பயனுற்றது.

इदानीमेव मे जातं मुनिराजोत्तमोत्तमम्।

इतःपरं मया नास्ति सदृशो भुवनत्रये ॥ ७७ ॥

शास्त्रं तव मुखोद्गीर्णं शिवाद्धैतपरम्परम्।
 मां विना कस्य लोकेषु श्रोतुमस्ति तपः शुभम् ॥ ७८ ॥
 तपसां परिपाकेन शङ्करस्य प्रसादतः।
 आगतस्त्वं महाभाग मां कुतार्थयितुं गिरा ॥ ७९ ॥

ஓ முனிவருட சிறந்தவரே! இன்றே என் பிறவி பயனடைந்தது;
 மூவுலகிலும் என்ணையொத்தவர் எவருமிலை; தாங்கள்
 திருவாய்மலர்ந்த சிவாத்துவைத சாத்திரத்தைக் கேட்க
 என்னைத் தவிர பாக்கியமுள்ளவர் யார்? சிவபெருமானது
 திருவருளாலும் எனது தவவலிமையாலும் தாங்கள் இங்கு
 எழுந்தருளி தங்களது திருவாக்கால் என்னைத்
 தனியனாக்கினீர்கள்.

பரமநு லிதனைக கேடக வருந்தவய பயனறோ ரென்போ
 லொருவரு முலகி லிலலை யுமையொரு பாக னெங்கோ
 னருளானா லடிய னேனை யடிமைகொண் டருள வேண்டி
 மருவனை யென்று சீர்சாண மலயமா தவென்று தித்தாண.

சிவாத்துவைத சாத்திரத்தைக் கேட்க என்னைத் தவிர
 பாக்கியமுள்ளவர் யார்? சிவபெருமானது திருவருளாலும் எனது
 தவவலிமையாலும் தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களது
 திருவாக்கால் என்னைத் தனியனாக்கினீர்கள்.

इति स्तुवन्तं विनयादगस्त्यं मुनिपुङ्गवम्।
 आलोक्य करुणादृष्ट्या बभाषे स गणेश्वरः ॥ ८० ॥
 अगस्त्य मुनिशार्दूल तपःसिद्धमनोरथ।
 त्वां विना शिवशास्त्रस्य कः श्रोतुमधिकारवान् ॥ ८१ ॥
 पात्रं शिवप्रसादस्य भवानेको न चापरः।
 इति निश्चित्य कथितं मया ते तन्त्रमीदृशम् ॥ ८२ ॥

இவ்வாறு மிக்க பணிவுடன் தன்னை வணங்கி நிற்கும்
 அகத்தியரை ரேணுகர் கருணையுடன் நோக்கி ஓ அகத்தியரே!
 தவத்தில் சிறந்தோனே! உன்னைத் தவிர இச்சிவசாத்திரத்தைக்

கேடக வேறு யார் தான் தகுதியுடையவர்?
சிவப்பிரசாதத்துக்குரிய ஓரே பாத்திரம் நீ ஒருவனே என
எண்ணி இத்தகைய ஒப்பற்ற தந்திரத்தை உனக்கு நான்
உபதேசித்தேன்.

அறைநதநு லிதற்கு நயே யதிகார யஹி யாலலை
பறந்திடா வடிவ முககட பெருந்தகை யருள ஹுககுச
சிறந்துளா யெஹு மாற்றாறு செபபன னதனைப போல
மறைந்திடா திலகு ஞான சாதன மற்றொஹி நிலலை.

உன்னைத் தவிர இச்சிவசாத்திரத்தைக் கேடக வேறு யார் தான்
தகுதியுடையவர்? சிவப்பிரசாதத்துக்குரிய ஓரே பாத்திரம் நீ
ஒருவனே என எண்ணி இத்தகைய ஒப்பற்ற தந்திரத்தை
உனக்கு நான் உபதேசித்தேன்.

स्थाप्यतां सर्वलोकेषु तन्त्रमेतम् त्वया मुने।
ईदृशं शिवबोधस्य साधनं नास्ति कुत्रचित्॥८३॥

ஓ முனிவரே! சிவஞானத்தையடைவதற்கு இதைத் தவிர வேறு
சாத்திரம் வேறெங்குமில்லை; நீ இச்சாத்திரத்தை மூவுலகிலும்
நிறுவுவாயாக.

ஆகம சார மாகி யருமறைப பொருண றைந்து
சீர்கெழு கிரயை ஞானந திகழ்தது மிவவாணைய ஹுலைப
பாகம தடைநத சீடஹி பாலுகந தளபப தஹி
மோகம தடைந்து ளோற்கு மொழிந்திடகு தகக தஹே.

ஓ முனிவரே! சிவஞானத்தையடைவதற்கு அனைத்து
ஆகமங்களின் சாரத்தையுடையதும் கிரியை, ஞானம்
முதலியவற்றைத் தன்னுள்ளடக்கியதுமான இச்சாத்திரத்தைத்
தவிர வேறு சாத்திரம் வேறெங்குமில்லை; நீ இச்சாத்திரத்தை
மூவுலகிலும் நிறுவுவாயாக.

रहस्यमेतत् सर्वज्ञः सर्वानुग्राहकः शिवः।
अवादीत् सर्वलोकानां सिद्धये पार्वतीपतिः॥८४॥

तदिदं शिवसिद्धान्तसारणामुत्तमोत्तमम्।
 वेदवेदान्तसर्वस्वं विद्याचारप्रवर्तकम्॥८५॥
 वीरमाहेश्वरग्राह्यं शिवाद्वैतप्रकाशकम्।
 परीक्षितेभ्यो दातव्यं शिष्येभ्यो नान्यथा क्वचित्॥८६॥
 एतच्छ्रवणमात्रेण सर्वेषां पापसंक्षयः।
 अवतीर्णं मया भूमौ शास्त्रस्यास्य प्रवृत्तये।
 प्रवर्तये शिवाद्वैतं त्वमपि ज्ञानमीदृशम्॥८७॥

மிகவும் ரகசியமான இந்த ஞானத்தை முன்பு பார்வதீபதியாகிய
 சிவபெருமான் மூவுலகும் உய்யும் பொருட்டு உபதேசித்தார்;
 சிவஞானங்களுள் இது தலையாயது, வேத வேதாந்தங்களின்
 உட்பொருளைக் கொண்டது, வீரமாவேஹசுவரர்கள் எப்போதும்
 கொள்ளத்தக்க இந்த சாத்திரம் சிவாத்துவைதஞானத்தை
 விளக்குவது; சீடர்களின் தகுதியை நன்கு சோதித்த பின்னரே
 அவர்களுக்கு இச்சாத்திரத்தை வழங்கவேண்டும்; இதைக்
 கேட்ட மாத்திரத்திலேயே அனைத்துப் பாவங்களும் விலகும்;
 அனைவரின் நலனையும் கருதியே நான் இச்சாத்திரத்தை
 இவ்வுலகில் பரப்புகிறேன்; நீயும் இதைப் பரவச் செய்வாயாக.

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते
 वीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ शिवैक्यस्थलविषयनवविधलिङ्गप्रसङ्गो
 नाम विंशः परिच्छेदः ॥ २० ॥

एकविंशः परिच्छेदः
विभीषणाभीष्टदानम्

इत्युक्त्वा पश्यतस्तस्य पुरस्तादेव रेणुकः।
अन्तर्दधे महादेवं चिन्तयन्नन्तरात्मना ॥ १ ॥
य इदं शिवसिद्धान्तं वीरशैवमतं परम्।
शृणोति शुद्धमनसा स याति परमां गतिम् ॥ २ ॥

இவ்வாறு கூறியவுடன் அகத்தியர் முன்னிலையிலேயே சிவபெருமானை நினைத்த வண்ணம் ரேணுகர் மறைந்து சென்றார்; இந்த வீரசைவமத சித்தாந்தத்தைத் தூய்மையான மனதுடன் கேட்பவன் எல்லாவற்றுக்கும் மேலான நிலையை அடைவான்.

இப்படி சருளி யெங்க ளரேணுகரை கடிதெ முந்திய
கொப்பரு முனாவர கோமு ஹயரவாசய பாடகக ரந்தா
னப்பெரு முனாவ னோககி யறபுத முடன ருந்தாண்
செப்பருய வரசைவ சித்தாந்த நூலு ணரந்து.

இவ்வாறு கூறியவுடன் அகத்தியர் முன்னிலையிலேயே சிவபெருமானை நினைத்த வண்ணம் ரேணுகர் மறைந்து சென்றார்; இந்த வீரசைவமத சித்தாந்தத்தைத் தூய்மையான மனதுடன் கேட்பவன் எல்லாவற்றுக்கும் மேலான நிலையை அடைவான்.

स्वच्छन्दाचाररसिकः स्वेच्छानिर्मितविग्रहः।
आससाद पुरीं लङ्कां रेणुको गणनायकः ॥ ३ ॥

சுதந்திரத்தை மிகவும் விரும்புவரும் தன்னிச்சையாக உருவம் கொள்பவருமான ரேணுக கணநாயகர் இலங்கை நகரைச் சென்றடைந்தார்.

வேண்டாரு வடைய வல வாயுமிய வரேணு கஹாண்
சேண்டாரு மதிலி லங்கைத் திருநகர தஹாண் செஹாண்

பூண்டிகழ முவவுத திண்டோட பொருவலி வயட ணைறாஊ
காண்டலு முவகை பூததுக கராப்பகை யணைய லுயததாஊ.

சுதந்திரத்தை மிகவும் விரும்புவரும் தன்னிச்சையாக உருவம்
கொள்பவருமான ரேணுக கணநாயகர் இலங்கை நகரைச்
சென்றடைந்தார்.

तमागतं महाभागं सर्वागमविशारदम्।
विभीषणः समालोक्य गेहं प्रावेशयन्निजम्॥४॥
भद्रासने निजे रम्ये निवेश्य गणनायकम्।
अर्घ्यपाद्यादिभिः सर्वैरुपचारैरपूजयत्॥५॥
पूजितेन प्रसन्नेन रेणुकेन निरूपितः।
निषसाद् तदभ्याशे स निजासनमाश्रितः॥६॥
आवभाषे गणेन्द्रं तं कृताञ्जलिर्विभीषणः।
मानुषाकारसम्पन्नं साक्षाच्छिवमिवापरम्॥७॥

அனைத்து ஆகமங்களையும் கற்றுணர்ந்த அந்த ரேணுகர் தனது
நகரை வந்தடைந்ததையறிந்த விபீஷணன் அருக்கியம்
பாத்தியம் முதலானவற்றால் வணங்கினார்; மனமகிழ்ச்சியடைந்த
ரேணுகரின் கட்டளையின் பேரில் விபீஷணரும் அவரருகில்
ஆசனத்தில் அமர்ந்து கூப்பிய கைகளுடன் சிவபெருமான்
மானுட வடிவம் தாங்கியது போல் தோற்றமளிக்கும் அந்த
ரேணுக கணநாயகரை நோக்கிக் கூறினார்.

அருக்கிய முதல ளாததவ கருச்சனை முறைய னாறறிது
திருக்கிளர கமலப பொற்றாஊ செனையஊ வணங்கி நிற்பச
செருக்கொழி யுளகுத னைபாற செயபண யுவந்தி யோகி
யாருக்கென வயலொடுங்கி யாருந்தன னாயப லுற்றாஊ.

விபீஷணன் அருக்கியம் முதலானவற்றால் ரேணுகரை வணங்கி
அவரருகில் ஆசனத்தில் அமர்ந்து கூப்பிய கைகளுடன் அந்த
ரேணுக கணநாயகரை நோக்கிக் கூறினார்.

रेणुक त्वं गणाधीश शिवज्ञानपरायण।
 अवतीर्णं महीमेनामिति सम्यक् श्रुतं मया ॥८॥
 मद्भाग्यगौरवादद्य समायास्त्वं पुरीमिमाम्।
 कथं भाग्यविहीनानां सुलभाः स्युर्भवादृशाः ॥९॥
 मत्समो नास्ति लोकेषु भाग्यातिशयवत्तया।
 यस्य गेहं स्वयं प्राप्तो भवान् साक्षान्महेश्वरः ॥१०॥

ஓ ரேணுகரே! சிவஞானத்திற் சிறந்தோரே! தாங்கள்
 இப்பூவுலகை வந்தடைந்தீர்கள் எனக் கேட்டேன்; எனது
 பாக்கியவசத்தால் எனது நகருக்கு வந்துள்ளீர்கள்.
 புண்ணியமில்லாதோர்க்குத் தங்களைப் போன்றோர் கிடைத்தல்
 அரிது. சிவபெருமானுக்கு நிகரான தாங்கள் எனது இல்லம்
 வந்தடைந்ததால் இன்று என்னைப் போன்ற பாக்கியசாலி
 எவனுமில்லை.

கண்ணுதல கயலை காக்குங் கணங்களிறு றலைவ நயய
 மண்ணுல குயய வந்த மாறறமு முணரந்தி ருந்தேன
 புண்ணிய முரந்தி நயப புரந்திடைத திருத்தாள வைககப
 பண்ணிய தவங்க ளென்னோ புணரந்திலை பண்டி யானே.

ஓ ரேணுகரே! சிவஞானத்திற் சிறந்தோரே! தாங்கள்
 இப்பூவுலகை வந்தடைந்தீர்கள் எனக் கேட்டேன்; எனது
 பாக்கியவசத்தால் எனது நகருக்கு வந்துள்ளீர்கள்.
 புண்ணியமில்லாதோர்க்குத் தங்களைப் போன்றோர் கிடைத்தல்
 அரிது. சிவபெருமானுக்கு நிகரான தாங்கள் எனது இல்லம்
 வந்தடைந்ததால் இன்று என்னைப் போன்ற பாக்கியசாலி
 எவனுமில்லை.

कृतार्था मे पुरी ह्येषा कृतार्थो राक्षसान्वयः।
 जीवितं च कृतार्थं मे यस्य त्वं दृष्टिगोचरः ॥११॥

தாங்கள் என் முன் தோன்றியதால் எனது நகரம்
 பயனடைந்தது, ராட்சசகுலம் பயனடைந்தது. என் பிறவிப்பயனை
 அடைந்தேன்.

பரததுட லிருந்த தற்குப் பயனுனை யானு கண்ட
தொருத்தரு மெனை யொப்பா ருளரகொலோ வென்று கூறக
கருத்துவ கையானை முழுகிக கணங்கணா யகலு ரைப்பான
பெருத்துள வறத்தி னானபோறு பெரியரவ வுலகி லிலலை.

தாங்கள் என் முன் தோன்றியதால் எனது நகரம்
பயனடைந்தது, ராட்சசகுலம் பயனடைந்தது. என் பிறவிப்பயனை
அடைந்தேன்.

इति ब्रुवाणं कल्याणं राक्षसेन्द्रं गणेश्वरः।

बभाषे सस्मितो वाणीं विश्वोल्लासकरीं शुभाम्॥ १२॥

ராட்சசத் தலைவன் இவ்வாறு கூறக்கேட்ட அம்முனிவர்
புன்முறுவலுடன் இனிய சொற்களைக் கூறினார்.

சங்கர பத்தி தன்னாறு றலைமையோய நினைக காண்பா
ணாவகுற வடைந்தே மெய்பா லெய்துறைய வரமொன றுண்டேறு
சங்கைய தறவு ரைத்தி தருகுமென றவலுரைப்ப
பங்கய மலரத்தான போற்றி யரககரகோன பகர லுற்றான.

உனது ஒழுக்கத்தால் மிக்க மன மகிழ்ச்சியடைந்த நான் நீ
விரும்பும் வரத்தை அருளக் காத்திருக்கிறேன். வரத்தைக்
கேள்” என்றார்.

विभीषण महाभाग जाने त्वां धर्मकोविदम्।

त्वां विना कस्य लोकेषु जायते भक्तिरिदृशी॥ १३॥

समस्तशास्त्रसारज्ञं सर्वधर्मपरायणम्।

अध्यात्मविद्यानिरतमाहुस्त्वां राक्षसेश्वर॥ १४॥

त्वदीयधर्मसम्पत्तिं श्रुत्वाहं विस्मिताशयः।

ब्रजन् कैलासमचलं त्वदन्तिकमुपागतः॥ १५॥

प्रीतोऽस्मि तव चारित्रैः शोभनैर्लोकविश्रुतैः।

दास्यामि ते वरं साक्षात् प्रार्थयस्व यथेप्सितम्॥ १६॥

“ஓ விபீஷணரே! ராட்சசர்களின் தலைவரான நீ எல்லா சாத்திரங்களையும் கற்றவரென்றும், தருமநெறி வழுவாதவரென்றும் ஆன்மிக சாத்திரங்களில் மிக்க நாட்டமுடையோனென்றும் நான் கேட்டிருக்கிறேன்; ஆதலால் கைலாயத்திற்குச் செல்லும் வழியில் உன்னைக் காண வந்துள்ளேன். உனது ஒழுக்கத்தால் மிக்க மன மகிழ்ச்சியடைந்த நான் நீ விரும்பும் வரத்தை அருளக் காத்திருக்கிறேன். வரத்தைக் கேள்” என்றார்.

इति प्रसादसुमुखे भाषमाणे गणेश्वरे।

प्रणम्य परया प्रीत्या व्याजहार विभीषणः ॥ १७ ॥

आगमानुग्रहादेव भवतः शिवयोगिनः।

दुर्लभाः सर्वलोकानां समपद्यन्त सम्पदः ॥ १८ ॥

तथापि प्रार्थनीयं मे किञ्चिदस्ति गणेश्वर।

மன மகிழ்ச்சியுடன் ரேணுகர் இவ்வாறு கூறக் கேட்ட விபீஷணர் அவரைப் பக்தியுடன் வணங்கிக் கூறினார்: தங்களைப் போன்ற தலைசிறந்த சிவயோகிகள் நேரில் வந்தாலே அனைத்துச் செல்வங்களையும் மக்கள் அடைவது உறுதி. எனினும் கேட்பதற்கு உள்ளது.

இன்றுநயாஹ கெழுந்த ருளபபெறு

நன்றி மேவாய நான்குறை யதெனச

சென்று கூறுஞ செயலிலை யாயஹு

மொன்று கூறுவ துணைமுனக கிறைரோ.

தங்களைப் போன்ற தலைசிறந்த சிவயோகிகள் நேரில் வந்தாலே அனைத்துச் செல்வங்களையும் மக்கள் அடைவது உறுதி. எனினும் கேட்பதற்கு உள்ளது.

सुकृते परिपक्वे हि स्वयं सिद्ध्यति वाञ्छितम् ॥ १९ ॥

रावणो हि मम भ्राता माहेश्वरशिखामणिः।

अदृष्टशत्रुसम्बन्धं शशास हि जगत्त्रयम् ॥ २० ॥

यस्य प्रतापमतुलं सोढुमक्षमशक्तयः।
 इन्द्रादयः सुराः सर्वे राज्यलक्ष्म्या वियोजिताः॥ २१ ॥
 स तु कालवशेनेव स्वचारित्रविपर्ययात्।
 रणे विष्ववतारेण रामेण निहतोऽभवत्॥ २२ ॥
 स तु रामशराविद्धः कण्ठस्खलितजीवितः।
 अवशिष्टं समालोक्य मामवादीत् सुदुःखितः॥ २३ ॥

புண்ணியங்கள் பக்குவமடைந்தால் விரும்புவது நிறைவேறும். எனது அண்ணனான ராவணன் வீரத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவன், மூவுலகிலும் தனக்குப் பகையின்றி அரசு புரிந்தான். இந்திரன் முதலான தேவர்களும் அவனது வலிமையால் கோலோச்சி வந்தனர். காலவசத்தால் தனது ஓழுக்கத்தினின்றும் வழுவி விஷ்ணு அவதாரமான ராமனால் போரில் தோல்வியுற்று உயிர் நீத்தான். அத்தறுவாயில் என்னிடம் கூறினான்.

எனக்கு முன்னவ னாகு மிராவணன்
 சினக்குய வென்றிய ராமன் சிலையுமிழ்
 நுனக்கு மயபுற நொந்துயர் போய்பொழு
 துனக்க வன்றிது ரைததிடன் மேயனான்.

எனது அண்ணனான ராவணன் காலவசத்தால் தனது ஓழுக்கத்தினின்றும் வழுவி ராமனால் போரில் தோல்வியுற்று உயிர் நீத்தான். அத்தறுவாயில் என்னிடம் கூறினான்.

विभीषण विशेषज्ञ महाबुद्धे सुधार्मिक।
 अवशिष्टोऽसि वंशस्य रक्षसां भाग्यगौरवात्॥ २४ ॥
 वयमज्ञानसम्पन्ना महत्सु द्रोहकारिणः।
 ईदृशीं तु गतिं प्राप्ता दुस्तरा हि विधिस्थितिः॥ २५ ॥

ஓ அறிவிற் சிறந்த விபீஷணனே! தருமநெறி வழுவாதவனே! ராட்சசர்களின் புண்ணிய வசத்தால் நீ ஒருவனே மீதமுள்ளாய். நன்னடத்தையுள்ள பெரியோர்களிடம் நாங்கள் துரோகம் செய்து

இத்தகைய கொடுமைக்கு உள்ளானோம். விதிப்பயனை எவரால் தான் மீற இயலும்?

நங்கு லயபெறு நன்மைப பெருகினாய்
நிலங்க ளென்னது திசைகளை வளங்குறுய
பொங்கி ருயபுகழ்ப புண்ணைய னாகுந்
யாங்கொ ழிறதனை யெயயயெனே றோதினானே.

ராட்சசர்களின் புண்ணிய வசத்தால் நீ ஒருவனே மீதமுள்ளாய்.

नवकं लिङ्गकोटीनां प्रतिष्ठाप्यमिह स्थले।
इति सङ्कल्पितं पूर्वं मया तदवशिष्यते ॥ २६ ॥
कोटिषट्कं तु लिङ्गानां मया साधु प्रतिष्ठितम्।

ஒன்பது கோடி லிங்கங்களை இப்பூவுலகில் நிறுவ நான் முன்னர் விருப்பம் கொண்டேன்; அதில் ஆறு கோடி லிங்கங்களை நான் நிறுவியுள்ளேன்.

இலங்கை யொன்றை விலங்கய புதியவாய்
நிலங்க ளொன்பது கோடி நிறுவுவானே
மலங்க ளின்றி மனங்கொண டவற்றிலு
ணலந்த யங்கறு கோடிக ணாட்டினேனே.

ஒன்பது கோடி லிங்கங்களை இப்பூவுலகில் நிறுவ நான் முன்னர் விருப்பம் கொண்டேன்; அதில் ஆறு கோடி லிங்கங்களை நான் நிறுவியுள்ளேன்.

कोटित्रयं तु लिङ्गानां स्थापनीयमतस्त्वया ॥ २७ ॥
इति तस्य वचः श्रुत्वा दीनबुद्धेर्मरिष्यतः।
तथा साधु करोमीति प्रतिज्ञातं मया तथा ॥ २८ ॥

மீதமுள்ள மூன்று கோடி லிங்கங்களை நீ நிறுவ வேண்டும்” என்றான். இறக்கும் தறுவாயிலிருந்த அவனுடைய சொற்களைக் கேட்ட நான் அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தேன்.

முன்று கோடிலிங கங்களங் கொழிறதன முறைந்
 யுன்று வாயென புரைத்திறந் தனனவ லுரையா
 லான்ற வாகம முறையது செய்துணைந் தகத்தெரு
 ஞான்று நானானைத் திருநதன னென்றிது நவலவாணி.

மீதமுள்ள முன்று கோடி லிங்கங்களை நீ நிறுவ வேண்டும்”
 என்றான். இறக்கும் தறுவாயிலிருந்த அவனுடைய சொற்களைக்
 கேட்ட நான் அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தேன்.

யுगपच्छिवलिङ्गानां कोटित्रयमनुत्तमम्।
 प्रतिष्ठाप्यं यथाशास्त्रमिति मे निश्चयोऽभवत्॥ २९॥
 लिङ्गकोटित्रयस्येह युगपत् स्थापनाविधौ।
 अविदन्नेकमाचार्यमहमेवमवस्थितः॥ ३०॥
 शिवशास्त्रविशेषज्ञ शिवज्ञाननिधिर्भवान्।
 आचार्यभावमासाद्य मम पूर्य वाञ्छितम्॥ ३१॥
 तस्येति वचनं श्रुत्वा राक्षसेन्द्रस्य धीमतः।
 तथेति प्रतिश्रुत्वा सर्वज्ञो गणनायकः॥ ३२॥

அவ்வாறே முன்று கோடி லிங்கங்களை உடனே நிறுவ
 வேண்டுமெனத் தீர்மானம் செய்து அதற்குத் தகுந்த
 ஆசாரியரை அடையாமல் இருந்தேன். சிவசாத்திரங்களில்
 வல்லவரே! தாங்கள் சிவசாத்திரமெனும் ஓப்பற்ற நிதியம்
 ஆகும். தாங்கள் எனக்கு ஆசாரியராயிருந்து எனது
 விருப்பத்தை நிறைவேற்றுவீராக. அறிவிற் சிறந்த அந்த
 ராட்சசவேந்தனின் சொற்களைக் கேட்ட கணநாயகர் அவ்வாறே
 ஆகுக என உறுதியளித்தார்.

முரத்த மொன்றிமுக் கோடிலிங கமுமுறை நியுவது
 த்ரத்த வென்கருத் தினைமுடித் தருளெனச செய்ப
 யேத்தி நிறைன னரககரகோ னாரேஹுக னதுகேட
 டாதத் நிறைது புராகுவ னென்றை னருளாஃ.

தாங்கள் எனக்கு ஆசாரியராயிருந்து எனது விருப்பத்தை
 நிறைவேற்றுவீராக. அறிவிற் சிறந்த அந்த ராட்சசர் வேந்தனின்

சொற்களைக் கேட்ட கணநாயகர் அவ்வாறே ஆகுக என உறுதியளித்தார்.

तत्र सन्तुष्टचित्तस्य पौलस्त्यस्येष्टसिद्धये।
कोटित्रयं तु लिङ्गानां यथाशास्त्रं यथाविधि।
त्रिकोट्याचार्यरूपेण स्थापितं तेन तत्क्षणे ॥ ३३ ॥

புலஸ்தியர் மகனான விபீஷணனின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் மூன்று கோடி ஆசாரியர்களின் வாயிலாக மூன்று கோடி லிங்கங்களைச் சாத்திர நெறி வழுவாது கணநாயகர் அக்கணமே நிறுவினார்.

முன்று கோடியா ராயவுரு வாயானை முயன்று
முன்று கோடிலிங் கங்களு முறையுள் வழாம
ஹூன்றி னானொருங் கெயனரு னொருவனா லன்றி
யூன்றி னானொருங் கணத்திஹு ளுநயரநதுள் வொருவனே.

புலஸ்தியர் மகனான விபீஷணனின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் மூன்று கோடி ஆசாரியர்களின் வாயிலாக மூன்று கோடி லிங்கங்களைச் சாத்திர நெறி வழுவாது கணநாயகர் அக்கணமே நிறுவினார்.

तादृशं तस्य माहात्म्यं समालोक्य विभीषणः।
प्रणनाम मुहुर्भक्त्या पादयोस्तस्य विस्मितः ॥ ३४ ॥
प्रणतं विनयोपेतं प्रहृष्टं राक्षसेश्वरम्।
अनुगृह्य स्वमाहात्म्याद् रेणुकोऽन्तर्हितोऽभवत् ॥ ३५ ॥

அத்தகைய ஓப்பற்ற மஹிமையைக் கண்ணுற்ற விபீஷணன் மிகுந்த பக்தியுடன் பலமுறை வீழ்ந்து அவரது திருவடிகளை வணங்கினான். அவனைத் தனது சிவயோகமஹிமையால் அருள் புரிந்து ரேணுகர் அவ்விடத்தினின்று மறைந்தார்.

அரக்கர கோனது கண்ணுளது தரபுத மடைநது
நிரைககு மாமணா முடியக னாலயபட வறைஞ்சி

யுரைககு மாறுள துதியெலா முரைததிட வருளச
செருககு மாறிய கணேந்திரஃ மறைந்தனஃ செஃறாஃ.

அத்தகைய ஓப்பற்ற மஹிமையைக் கண்ணுற்ற விபீஷணன்
மிகுந்த பக்தியுடன் பலமுறை வீழ்ந்து அவரது திருவடிகளை
வணங்கினான். அவனைத் தனது சிவயோகமஹிமையால் அருள்
புரிந்து ரேணுகர் அவ்விடத்தினின்று மறைந்தார்.

विभीषणोऽपि हृष्टात्मा रेणुकस्य प्रसादतः।
शिवभक्तिरसासक्तः स्थिरराज्यमपालयत् ॥ ३६ ॥
रेणुकोपि महातेजाः सञ्चरन् क्षितिमण्डले।

விபீஷணனும் ரேணுகரின் திருவருளால் மிக்க
மனமகிழ்ச்சியுற்று சிவபக்தி எனும் அமிர்தத்தில் திளைத்தவனாய்
பல காலம் அரசு புரிந்தான். ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்
ரேணுகரும் தன்னிச்சையாய் இப்பூவுலகில் சஞ்சரித்தார்.

செஃற திககினை நோககின னஞ்சலி செயதப
கெஃறு மறுபுட னாருந்தன னரககரகோ னப்பா
னஃறிய யுறருஃ யோகிதா னல்லருஃ புரந்து
தஃற னாசசையாறு றடையற ஷலகெலாஃ சர்ததாஃ.

விபீஷணனும் ரேணுகரின் திருவருளால் மிக்க
மனமகிழ்ச்சியுற்று ரேணுகர் சென்ற திசையை வணங்கினான்.
ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ரேணுகரும் தன்னிச்சையாய்
இப்பூவுலகில் சஞ்சரித்தார்.

प्रच्छन्नश्च प्रकाशश्च परमाद्वैतभावितः ॥ ३७ ॥
कांश्चिद् दृष्टिनिपातेन करुणारसवर्षिणा।
अपरानुपदेशेन शिवाद्वैताभिमर्शिना ॥ ३८ ॥
अन्यांश्च सहवासेन समस्तमलहारिणा।
कृतार्थयन् जनान् कृतिनः पक्ककर्मिणः ॥ ३९ ॥

दर्शयित्वा निजाधिक्यं शिवदर्शनलालसः ।
 खण्डयित्वा दुराचारान् पाषाण्डान् भिन्नदर्शनान् ॥ ४० ॥
 यन्त्रमन्त्रकलासिद्धान् विमतान् सिद्धमण्डलान् ।
 विजित्य स्वप्रभावेण स्थापयित्वा शिवागमान् ।
 आजगाम निजावासं कोल्लिपाक्यभिधं पुरम् ॥ ४१ ॥

எல்லாவற்றுக்கும் மேலான அத்துவைத நிலையைடைந்த
 ரேணுகரும் சிலகால் மறைந்தும் சிலகால் கண்களுக்குப்
 பிரத்தியட்சமாயும் தோன்றி சிலர்க்குத் தனது கருணைபொதிந்த
 நோக்காலும், மற்றுமுளோர்க்கு சிவாத்துவைதபாவம் நிறைந்த
 சொற்களாலும் மலபரிபாகம் அடைந்த மக்களுக்கு அருள்புரிந்து
 வந்தார்; தீய மதங்கனையும் கொள்கைகளையும் வாதில் வென்றார்;
 யந்திரம் மந்திரம் ஆகியவற்றை மிகவும் பின்பற்றும் ஏனைய தீய
 மதங்கனையும் வென்று தனது இருப்பிடமான கொல்லிபாகி
 ஏனும் தலத்திற்கு வந்தடைந்தார்.

எண்ண லாவகை யாடல்கொண் டோங்குறு மின்ப
 மண்ணு ளோரதமக குதவான ஹலாவாண் வந்தே
 யண்ணை மேவாய கொல்லிபாக கத்தினை யடைந்தாண்
 கண்ண னாலடி யவர்கள்கண் டுவந்திடக கணேசண்.

எண்ணற்ற திருவிளையாடல்களைப் புரிந்து மக்களுக்குப்
 பலவகையிலும் அருள்புரிந்து முடிவில் ரேணுகர்
 கொல்லிபாகமெனும் ஊருக்கு வந்தார்.

तत्र सम्भावितः सर्वैर्जनैः शिवपरायणैः ।
 सोमनाथाभिधानस्य शिवस्य प्राप मन्दिरम् ॥ ४२ ॥
 पश्यतां तत्र सर्वेषां भक्तानां शिवयोगिनाम् ।
 तन्वानो विस्मयं भावैस्तुष्टाव परमेश्वरम् ॥ ४३ ॥

அங்கு சிவபக்தி கொண்ட ஊர்மக்கள் அவரை வணங்கினர்;
 ரேணுகர் ஸோமநாதரான சிவபிரான் திருக்கோயிலுக்குச்
 சென்றடைந்தார். சிவயோகிகள் எல்லோரும் ஆச்சரியமடையும்
 வண்ணம் மிக்க பக்தியுடன் ஸோமநாதரைத் துதித்தார்.

ஆல யததின லடைநறுசோ மேசனா மரனை
மால யற்கர யாஹைனை யஹபொரு வணங்கிச
சால மெயததுதி செயதிரு தடங்க ணாரருவ
போல நெககுள முருகின னாஹிறு புகழ்ய.

ரேணுகர் ஸோமநாதரான சிவபிரான் திருக்கோயிலுக்குச்
சென்றடைந்தார். சிவயோகிகள் எல்லோரும் ஆச்சரியமடையும்
வண்ணம் மிக்க பக்தியுடன் ஸோமநாதரைத் துதித்தார்.

देवदेव जगन्नाथ जगत्कारणकारण।
ब्रह्मविष्णुसुराधीशवन्द्यमानपदाम्बुज ॥ ४४ ॥
संसारनाटकभ्रान्तिकलानिर्वहणप्रद।
समस्तवेदवेदान्तपरिबोधितवैभव ॥ ४५ ॥
संसारवैद्य सर्वज्ञ सर्वशक्तिनिरङ्कुश।
सच्चिदानन्द सर्वस्व परमाकाशविग्रह ॥ ४६ ॥
समस्तजगदाधारज्योतिर्लिङ्गविजृम्भण।
सदाशिवमुखानेकदिव्यमूर्तिकलाधर ॥ ४७ ॥
गुणत्रयपदातीत मलत्रयविनाशन।
जगत्त्रयविलासात्मन् श्रुतित्रयविलोचन ॥ ४८ ॥
पाहि मां परमेशान पाहि मां पार्वतीपते।
त्वदाज्ञया मयैतावत्कालमात्रं महीतले।
अचारि भवदुक्तानामागमानां प्रसिद्धये ॥ ४९ ॥
अतः परं स्वरूपं ते प्राप्तुकामोऽस्मि शङ्कर।
अन्तरं देहि मे किञ्चिदनुकम्पाविशेषतः ॥ ५० ॥

ஓ தேவதேவரே! அனைத்துலகங்களுக்கும் காரணமானவரே!
அனைத்துலக நாதரே! பிரம்மா விஷ்ணு முதலான அனைத்து
தேவர்களும் போற்றும் திருவடியோனே! சம்சாரமெனும்
நாடகத்தை அரங்கேற்றி நடத்தும் வல்லமையை
அளிப்போனே! எல்லா வேதவேதாந்தசாத்திரங்களிலும்
போற்றப்படும் பரம்பொருளே! சம்சார நோய்க்கு மருந்தே!
எல்லாவற்றையும் உணர்ந்தவரே! அனைத்து வல்லமையும்

பெற்றவரே! ஸச்சிதானந்த வடிவின்ரே! பரமாகாய
வடிவானவரே! அனைத்துலகங்களுக்கும் ஆதாரமான
சோதிலிங்கமே! ஸதாசிவன் முதலான பற்பல
வடிவமுடையவரே! முக்குணங்களையும் கடந்தோனே!
மும்மலங்களையும் அழிக்கவல்லானே! மூவுலகிலும்
பிரகாசிப்பவரே! மூன்று வேதங்களையும் முக்கண்ணாக
உடையவரே! பார்வதீ நாயகரே! என்னைக் காத்தருள்க.
தங்களது திருக்கடடனையால் நான் மூவுலகிலும் தங்களது
ஆகமங்களைப் பரப்பினேன். இனியும் எனது
பரமசொருபத்தையடைய விரும்புகிறேன். தாங்கள் என்மீது
கருணைகொண்டு எனக்கருள்புரிய வேண்டுகிறேன்.

இன்று காயுநிலை நேவலாலை மண்ணாடை யாருந்தே
னன்று நயனாத திருவடித தாமரை நலகி
யென்று நாலுடய பொறையெடா தருளென வரந்து
நிலையு ஞானமே நயலுருப பெற்றிட நினைந்தாலை.

தங்களது திருக்கடடனையால் நான் மூவுலகிலும் தங்களது
ஆகமங்களைப் பரப்பினேன். தங்களது திருவடித்தாமரையை
என்மீது கருணைகொண்டு நலகி ஞானமேனியடைய
எனக்கருள்புரிய வேண்டுகிறேன்.

इत्युक्ते गणनायकेन सहसा लिङ्गात् ततः शाङ्कराद्
वत्सागच्छ महानुभाव भवतो भक्त्या प्रसन्नोऽस्म्यहम्।
इत्युच्चैरगदद् वचस्तनुभृतामश्चर्यमासीत् तदा
दिव्यो दुन्दुभिराननाद गगने पुष्पं ववर्षुर्गणाः ॥५१॥

இவ்வாறு ரேணுகர் கூறவும் அச்சிவலிங்கத்
திருமேனியிலிருந்து “குழந்தாய்! சிவானுபவம் நிறைந்தோனே!
உனது செயலால் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். நீ வருக” எனும்
சொற்கள் எல்லோரும் ஆச்சரியமடையும் வண்ணம்
தோன்றின. வானத்தில் தெய்வீக துந்துபி போன்ற
தாத்தியங்கள் முழங்கின; பூமாரி பொழிந்தது.

ஆன காலைய லங்கணை றனதுபே ருளாணை
 மான மாகுநினை பகுதியாணை மகிழ்ந்தன முள்ள
 ஞான மாமொழி மைந்தந் வருகென நவாணாணை
 வாஹு ளாரமலர பொழிந்தனர் மண்ணுளா ராரததார.

இவ்வாறு ரேணுகர் கூறவும் அச்சிவலிங்கத்
 திருமேனியிலிருந்து “குழந்தாய்! சிவானுபவம் நிறைந்தோனே!
 உனது செயலால் மிக்க மகிழ்ச்சியடைந்தோம். நீ வருக” எனும்
 சொற்கள் எல்லோரும் ஆச்சரியமடையும் வண்ணம்
 தோன்றின. வானத்தில் பூமாரி பொழிந்தது. பூவுலகில் மக்கள்
 ஆச்சரியமடைந்தனர்.

श्रुत्वा लिङ्गाद् वचनमुदितं शङ्करं सानुकम्पं
 संहृष्टात्मा गणपतिरथो ज्योतिषा दीप्यमानः।
 जातोत्कण्ठैः परमनुचरैर्योगिभिः स्तूयमानो
 ज्योतिर्लिङ्गं परमनुविशत् स्वप्रकाशं तदानीम्॥५२॥

பூரேணுகர் மஹாலிங்கத்தந்தர்த்தாநமாதல்.

இவ்வாறு லிங்கத்தினின்றும் தோன்றிய சிவபெருமானின்
 மொழிகளைக் கேட்ட கணநாயகரான ரேணுகர் ஏனைய
 சிவயோகிகள் ஆச்சரியத்துடன் அவரைப் போற்றி வணங்கிய
 நேரத்தில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டே அந்த
 சோதிலிங்கத்தில் சென்று மறைந்தார்.

ஆதி நாயக னருணமொழி கேட்டக மகிழ்ந்து
 போத மாதவ ரனைவரு முறைமுறை போற்றி
 சோதி யாயெழுந திலங்குசோ மேசணமெய்ச சொருபு
 தோதி யாணமிகு மிரேணுக கணேசஹுய றொளகுதாணை.

இவ்வாறு லிங்கத்தினின்றும் தோன்றிய சிவபெருமானின்
 மொழிகளைக் கேட்ட கணநாயகரான ரேணுகர் ஏனைய
 சிவயோகிகள் ஆச்சரியத்துடன் அவரைப் போற்றி வணங்கிய
 நேரத்தில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டே அந்த
 சோதிலிங்கத்தில் சென்று மறைந்தார்.

लीने तस्मिन् शाङ्करे स्वप्रकाशे
 दिव्याकारे रेणुके सिद्धनाथे।
 सर्वो लोको विस्मितोऽभूत् तदानीं
 शैवी भक्तिः सप्रमाणा बभूव ॥५३॥

தனது சிவப்பிரகாசத்தில் ரேணுகர் மறைந்தவுடன்
 அனைத்துலகங்களும் ஆச்சரியமடைந்தன; சிவபக்தியும்
 உண்மையே எனப் பிரமாணம் அடைந்தது.

கணங்க கணாயகை சிவலிங்கது துயறமை கண்டு
 வணங்கி வானவர கணங்கமா தவரெலாய வழுத்தி
 மணங்கொண்டு மாமலர பொழிந்துநினை றாரததனர மண்டுமே
 லணங்கு பாதியை புகழுவளரந தோங்கிய தயமா.

தனது சிவப்பிரகாசத்தில் ரேணுகர் மறைந்தவுடன்
 அனைத்துலகங்களும் ஆச்சரியமடைந்தன; சிவபக்தியும்
 உண்மையே எனப் பிரமாணம் அடைந்தது.

श्रीवेदागमवीरशैवसरणीं श्रीषट्स्थलोचन्मणिं
 श्रीजीवेश्वरयोगपद्मतरणिं श्रीगोप्यचिन्तामणिम्।
 श्रीसिद्धान्तशिखामणिं लिखयिता यस्तं लिखित्वा परान्
 श्रुत्वा श्रावयित्वा स याति विमलं भुक्तिं च मुक्तिं पराम् ॥५४॥

इति श्रीमत्षट्स्थलब्रह्मिणा शिवयोगिनाम्ना रेणुकाचार्येण विरचिते
 वीरशैवधर्मनिर्णये सिद्धान्तशिखामणौ रेणुकविभीषणसंवादे
 रेणुकशिवलिङ्गैक्यप्रसङ्गो नाम
 एकविंशः परिच्छेदः ॥ २१ ॥

வேதாகமங்களின் சாரமான வீரசைவ சித்தாந்தமானதும்
 ஷடஸ்தல மதத்தை விளக்குவதும் ஜீவசிவ ஐக்கியத்தை
 அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதும் மிகவும்
 ரகசியமாகப் போற்றப்பட வேண்டியதுமான இந்த
 ஸித்தாந்தசிகாமணி எனும் நூலை எழுதுவோனும், மற்றவரை
 எழுதுவிப்போனும், நூலைக் கேட்போனும், மற்றவரைக் கேட்கச்

செய்வோனும் அனைத்து போகங்களையும் பெற்று குற்றங்களற்ற
தூயநிலையான முக்தியை அடைவான்.

**வேதமோ டாக மங்கள வேறுபா டிஹி நஸகுந
ததயு பொருளை யெல்லாந திராவற ஷலகிய காடடு
மாதவ னனைய வறநு லாதர வொடுபொ றிடபோ
ரோதுந ரொது வபபோ ருயரதன முத்தி சேரவார.**

வேதாசமங்களின் சாரமான வீரசைவ சித்தாந்தமானதும்
ஷடஸ்தல மதத்தை விளக்குவதும் ஜீவசிவ ஐக்கியத்தை
அடிப்படக் கொள்கையாகக் கொண்டதும் மிகவும்
ரகசியமாகப் போற்றப்பட வேண்டியதுமான இந்த
ஸித்தாந்தசிகாமணி எனும் நூலை எழுதுவோனும், மற்றவரை
எழுதுவிப்போனும், நூலைக் கேட்போனும், மற்றவரைக் கேட்கச்
செய்வோனும் அனைத்து போகங்களையும் பெற்று குற்றங்களற்ற
தூயநிலையான முக்தியை அடைவான்.

**மாரி பெய்க மநுநெறி யோங்குக
பாரி லொண்சிவ பததரகண மலகுக
சீரண மலகுக சிவண புகழ வெலகுக
வீர சைவய வளங்குக வெங்குமே.**

எங்கும் மாரி பெய்க! மநுநீதி ஓங்குக! பூவுலகில் சிவபக்தர்கள்
நிறைந்து விளங்குக! சிவபெருமான் திருப்புகழ் வெல்க! எங்கும்
வீரசைவ நெறி தழைத்து விளங்குக!

அந்தியகதை முற்றும்.

இவ்விதமாய் ஸ்ரீரேணுகாசார்யர் அகஸ்த்யமுனிவருக்கு
உபதேஸித்தருளிய
வீரசைவசித்தாந்தசிகாமணி மூலம்
முற்றுப் பெற்றது.